

சழக வெளியீடு - கள்

# தொல்காப்பியம் எழுத்துக்காரம்



நக்சினுருக்கிலியார்

உரை



புலவர் ஞா. தேவநேயப் பாவானர் அவர்கள் B.O.L.  
அடிக்குறிப்புடன்



திருநெல்வேலித் தென்னிந்திய  
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஸிமிடெட்,  
திருதெல்வேலி & சென்னை.

*Copy right*

PUBLISHED BY  
THE SOUTH INDIA SAIVA SIDDHANTA WORKS  
: PUBLISHING SOCIETY, TINNEVELLY, LTD.  
TIRUNELVELI & MADRAS

MAY 1944.

## ரதිப்புரை

கல்வி, இருவகைப்படும்; ஒன்று, எண்ணும் ஆற்றலீடுப் பெறுதல்; மற்றென்று பல்வேறு கருத்துக்களை அறிந்துகொள்ளுதல். மக்கட்குத் தாய்மொழியே இயல்பான கருவியாதலால், இவ்விருவகைக் கல்விக்கும் எளிதாக அது பயன்படும்; மேலும், எண்ணும் ஆற்றலீப் பெருக்குதற்குத் தாய்மொழிக் கல்வியே சிறப்பின் உரித்தாகின்றது. அதனிலும், இலக்கணப் பயிற்சியாலோ அவ் வன்மை மிகச் சேழித்து நுணுக்கெலாமுங்கோடி. வளர்கின்றது.

தமிழ்மொழியில் இலக்கண அமைப்பு இனையற்ற ஆற்ற, வேஷடும் அழகுகளோடும் அமைந்திருக்கின்றது. தமிழ்மக்கள் அவ்வகையில் தவப்பேறுடையவர்களே கூறுதல் வேண்டும். இன்ய இயற்கை நெறிகளோடு தமிழ் இலங்களாத்ததத் திறப்பா. விளக்கும் முழுமுதல் நால் தமிழில் தொல்காப்பியாகும். இப்பொன்றே பழையையும் முதன்மையும் வாய்ந்து, சிக்கவின்றித் தெளிந்து, ஜங்கிலக்கணமும் விளக்கும் அரும்பெரு நூலாகத் திகழ்கின்றது. இதனைப் பன்முறை சுற்று ஆழ்ந்து பயில்வோர், எண்ணும் ஆற்றலும், பல்வேறு கருத்துக்களை அறிந்துகொள்ளுதலுமன்றி, மெய்யுணர்வுப்பேறும் எளிதின் எய்திச் சான்றேருராவர்.

தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களாக வகுக்கப்பட இன்னது. இந்நாலின் நுட்பத்திட்டம், பெருமை, பயன் முதலியவற்றுலேயே இதற்கு உரையாசிரியன்மாரும் பலர் அமைந்தனர் அவர்பலர் எழுதிய உரையுள்ளும், எழுத்தத்திகாரத்திற்கு நச்சினார்க்கினியியருறையும், சொல்லத்திகாரத்திற்குச் சேனுவரையருறையும் பொருளத்தின் இறுதி நான்கியல்களுக்குப் பேராசிரியருறையும் பெருவழக்காகப் பயிலப்பட்டு வருகின்றன. இவ்வருமை கருத்துக் கழகத்தில் இதற்குமன், தொல்காப்பியம் எழுத்தத்திகாரம் நச்சினார்க்கினியருறையுடன் இருமுறை பதிக்கப்பெற்று வெளிவங்கிருக்கின்றது. இப்போது முன்றும் பதிப்பாக இதனை, உரிய தலைப்புகள் உட்பிரிவுகள் முதல்வர்த்துன் மகத் திருத்தமாக வெளியிடுகின்றனம்.

பயில்வோரது ஆர்வத்துக்கு ஏற்ற உதவியாயிருக்கும்படி, இப்பதிப்பு, மேலும் சில நலன்களைப் பெற்றுள்ளது. தொல் காப்பிய நூற்பாக்களிலும், அவற்றிற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரைகளிலும் மாணுக்கர் நன்றாக விளக்கம் பெற வேண்டிய பகுதி களின்மேல், தக்க ஆராய்ச்சிக் குறிப்புக்களும் விளக்கங்களும் மேற்கோளிடங்களுடன், அவ்வப்பக்கத்தின் அடிக்குறிப்பாகத் தெளிவாய்த் தரப்பட்டிருக்கின்றன. நூலின் இறுதியில், 'குற்றியலுகரம் உயிரீரே' என்னும் பொருள்மேல் ஓர் அரிய ஆராய்ச்சி நிகழ்த்தப்பட்டிருக்கின்றது. அன்றியும், நச்சினார்க்கினியர், தமக்கு முன் தொல்காப்பியம் முழுவதற்கும் உரையெழுதி உரையாசிரியர் என்னுஞ் சிறப்புப்பெயரால் வழங்கப்பெற்று வரும் 'இளம்பூரண அடிக'ளோடு கருத்து மாறுகொள்ளும் இடங்கள் முழுவதும், நூற்பாக்களோடும் அவரவருரைகளோடும் தொகுத்துச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவையனைத்தும் இப்பதிப்புக்கு மிக்க உழைப்போடும் அன்போடும் எழுதிச் சேர்த்துதலைய ஆசிரியர், வித்துவான் ஞ. தேவநேயப் பாவானர் பி.ஓ.எஸ். அவர்கள் அரிய செயலுக்குக் கழகம் தன் அகமருவிய நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகின்றது.

இதன் முற்பதிப்புகளைப் போலவே, முகப்பில், பேரவீரியர் திருமிகு கா. கப்பிரமணிய பிள்ளை எம்.ஏ., எம்.எஸ். அவர்களூடு அரிய ஆராய்ச்சி முன்னுரை முதலியனவும் இப்பதிப்பில் உள்ளன. ஆராய்ச்சியாளர்க்கும் மாணவர்க்கும் இப்பதிப்பு தகுதிகாகப் பயன்படுமென்று கம்புகின்றோம்.

சௌவசீத்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.

## பொருளாட்க்கம்

---

|  | பக்கம் |
|--|--------|
| க. புகவுறை   | 1      |
| உ. சிறப்புப் பாயிரம்                                       | க      |
| ஈ. நூன் மரபு   | கஈ     |
| ஏ. வெமாழி மரபு   | ங்கா   |
| ஏ. பிறப்பியல்  | ங்கே   |
| கூ. புணரியல்   | கூஏ    |
| எ. தொகை மரபு   | கூஉ    |
| அ. உருபியல்  | ககஏ    |
| கூ. உயிர்மயங்கியல்   | கஉகூ   |
| கா. புள்ளிமயங்கியல்  | கஎகா   |
| கக. குற்றியலுகரப் புணரியல்                                 | கஉகா   |
| கஉ. நாற்பா முதற்குறிப்பு அகரவரிசை                          | 1      |
| கஈ. அருஞ்சொற்பொருள் விளக்கம்                               | 7      |
| கக. குற்றியலுகரம் உயிரீறே                                  | 12     |
| கஞ். நச்சினார்க்கினியர் இளம்பூரணரோடு<br>மாறுபடுப் பிடங்கள் | 19     |

கிருஷ்ணப்பலம்

தமிழ்ப் பேராசிரியர்

**திருவாளர் கா. சுப்பிரமணிய பிள்ளை**

எம். ஏ., எம். எல்., அவைகோ

அவர்கள் எழுதிய

### (நகவரை)

தொல்காப்பியம் என்னும் இவ்வியல் நூலானது தமிழ் நூல்கள் யாவற்றுள்ளும் பழமையானதாய்த் தமிழிலக்கண முழுத்தன்னாலக அமைந்துள்ளது. தாஸ்மீர் நூல்கள் யாவற்றினும் தொன்மையாலும் சிறப்பாலும் முதிர்ந்தைபெற்று இந்நூல் இலக்கண நூலாக அமைந்தது யாவரும் உற்றுநோக்கத் தக்கதே. இதற்கு முற்பட்ட இலக்கியங்கள் இப்பொழுது வெளிவரவில்லை. பூர்ணானால் முதலியவற்றில் சிறசில பாட்டுக்களை இந்நூற்கு முற்பட்டனவாகக் கருதக் காரணமுண்டு. இதற்கு முன்னேயே அளவற்ற இயல் இரை நாடக நூல்கள் தமிழில் இருந்தன வென்பதற்கு இந்நூலே உன்கு விளக்குகிறது. இந்நூறால் கிருபாப் பாபிரத்தில் தாஸ்மீலத்துச் செய்யுள் வழங்கும் உலக வழங்கும் ஆய்வு இந்நூல் செய்யப்பட்டதென்று கூறப்படுதலால் செய்யுள் வழக்கை அறிதற்குரிய நூல்கள் பல இருந்தன வென்பது தெளிவோ. ‘முந்துநூல் கண்டு’ என்றமையானும் அதுவிளங்கும். செய்யுளிய வில் தமில் நூல்களை ஆரியர் எருவ்வையாகப் பகுத்து ஒதுதலினும் அது தெளியப்படும். அவ்வெழு கையுள் மறைபொறி மாந்தரது மறைமொழியையும் ஒன்றுக்காவர் கொண்டமையானும் “அளவிற் கோடல் அந்தனர் மனமத்தே” என்று எழுத்திகாரம் காட்டுவது குத்திரத்தில் அவர் கூறியதானும், மறைமொழிகளடங்கிய மறை என்னும் நூல்வகை தாஸ்மீலை இருந்ததென்பது இனிது விளங்கும். ‘நாடக வழக்கிலும் உலவியால் வருந்தலே என்பதனாலே தாடக்நூல்கள் பல விருந்தன வென்பது விளங்கும்,’இரையொடு விவனிய நூம்பிள் மறைய எனமனூர் புலவர்’ என்றதனாலே இரை நூல்கள் அக்காலத்திற்கு முன்னே நன்கு வழங்கின வென்பது விளங்கும். தமது நூலுள் ஒவ்வொரு பகுதியிலும் தமிழ் வழக்கினை விதிந் தோது மிடங்களில் ‘என்மனூர் புலவர்’ என்று சுட்டுதலால் புலவர்கள் பலர் தமக்குமுன் இயங்குவது இயற்றியுள்ளார் என்பதையும் அவர் விளக்கக் கருதினார் என்பது வெளிப்பட்டது.

‘முந்துநூல்’ ஆய்வு இந்நூல் செய்தாரென்று சிறப்பாப்பாயிரத்துள் கூறப்பட்டுள்ளது. ‘முந்துநூல்’ இன்னவென்று சுட்டுதற்

குரிய அகச்சான்று யாதும் இல்லை. ஐந்திரத்தின் ஆராய்ச்சி இங்நாலாசிரியர்க்கு எவ்வாறு பயன்பட்ட தென்று காட்டுத்தற்கும் நாலுள் அகச்சான்று யாதும் இல்லை. ‘முந்துநால்’ என்றது அதற்கீழ்த்தை என்பதற்கு.

“ ஆனாப் பெருமை யகுத்திய ஜென்னு  
மருந்தவ முனிவ ஞாக்கிய உதனுல்  
பொருந்தக் கந்துப் புரைதப வணர்க்கோர்  
ஙல்லிலை சிறுத்த தொல்காப்பியலும் ”

எனப் பன்னிருபாலத்துப் பாயிரச் சூத்திரத்துட் காணப்படுவதே சான்றாகும்.

“ கூறிய குன்றினு முதனால் கூட்டிட  
தோமின் றணர்த ரேஞ்காப்பியான்று  
ஞீணை யின்றமி முறிக்கோர்க்குக் கடனே ”

என்ற பக்காப்பியர் புறனடைச் சூத்திரமும் இதற்குச் சான்று பகரும்.

சிற்றகுத்தியம், பேஷ்டிய மென்ற இரு நாலும் இப்போது வெளி வராமையால் இந்றாலை முதனாலோடு ஒப்பிட்டுப் பார்ப்புதற்கு இடமில்லை. ஐந்தீரம் என்பது ஆந்திரங்கர் செய்யப்பட்ட வடமொழி முதல் இலக்கணம் என்று பலர் கூறுப் படுத்த தமிழ் நால் என்றஞ்சு சிலர் கூறுப் படுத்த உபாகமங்களுள் ஒன்றெனக் கூறுவாருமூளர். ‘விணவாவா நோமான் விழுநால்’ என்ற சிலப்பத்திகாரப் பகுதிக்கு இந்திரங்கர் செய்த இலக்கணமென்று அடியார்க்கு நல்லார் பொருள் கூறுகின்றார். அதற்குச் சமன்று நால்களுள் ஒன்றுகிய “இந்திரகாளியம்” என்று பொருள் கொள்ளுவாரும் உளர். இப்போது வடமொழியிலும் இந்திரங்கர் செய்த இலக்கணம் இருப்பதாகத் தெரியவில்லை.

அகத்திய நாலுணர்ச்சியம் தமிழ் விலத்து இருவழக்கு உணர்ச்சியும் இந்தால் செய்தற்குப் பயன்பட்ட டிருக்குமென்பது யாவர்க்கும் தெளிவு. ஒரு மொழிக்கு இயல் நால் செய்வார் பிற்கொரு மொழி இயல்நாலையும் ஆராய்தல் நாலைமைப்பிற்குப் பயன்படுதலேயன்றி நாலுட் கூறப்படும் பொருளாராய்ச்சிக்கு அத்துணைப் பயன் றருதல் அரிது. ‘ஐந்திரமோ’ ‘ஐந்திரமோ’ வென் றையுறுவாருமூளர். ஐந்திர வியாகரண மென்பது வடமொழியில் முதன்முதற் ரேஞ்சிய ஓர் இலக்கண நாலாதலேயன்றி இந்திரங்கர் செய்த இலக்கணம் என்பதொன்று கிடையாதென்று ‘தமிழ் வரலாறு’ எழுதிய தஞ்சை திருவாளர் ராவ் பலஹதார். K. கீவிவாச பிள்ளை யவர்கள் கருதுகின்றார்கள். ஐந்திரமென்பது வடமொழியென்றே கருது மிடத்து அந்தாலுள் வேற்றுமை எட்டு என்று கொண்டவாறே இந்தாலாசிரியரும் கொள்ளுதலின் அவ்வடமொழி இயல் நாலாரோடு ஒத்த கருத்துடையார் இவ்வாசிரியர் என்பதை விளக்கக் கருதி ‘ஐந்திர

வினாக்கள் தொல்காப்பிய'னைச் சிறப்புப் பாரியுடையார் கூறினுரென்பர். அங்குணம் சிற்சில கொள்கைகளில் வடமொழி ஜந்திர நூற்கருத்தும் இவ்வாசிரியர் கருத்தும் ஒருவாறு ஒத்திருத்தல் கூடுமென்பதே யுகிக்கற்பாலது.

ஆசிரியர் நால் செய்கின்ற காலத்து வழங்கிய வடமொழி இலக்கணம் ஜந்திரமொப்படுதலாலும் 'பாணியம்' கேட்கப் படாமையாலும் வடமொழிக்கு முதலிலக்கணம் ஜந்திரமெனவும் அதற்குப் பின்னேயே பாணியம் தோன்றிய தென்மென் வடமொழியாளர் கொள்ளுதலாலும் தோல்காப்பிய நூலானது வடமொழிப் பாணினீயத்திற்கு உற்பட்ட தென்பது தானே போதரும். வடசொற்கள் தமிழ்டட்ட பயிலுதற்கு இந்நாலுள் விதி வழுத்திருப்பதால் ஆரியரொடு நாஸிர்க்குத் தொடர்பு இவ்வாசிரியர் காலத்தே ஏற்பட்டிருத்தல் கூடுமென்பது யுகிக்கப் படும்.

"வட வேங்கடங் தென்குமரி" என்று ஆசிரியர் காலத் திருந்த தாஸிற் நாட்டெல்லை குறிக்கப்பட்டது. குமரி என்பது யாரே மலையோ என்ற ஜயப்பாடாற்று இடமாக விற்பது; அதனை உரை யாசிரியர்கள் யாவரும் யாறு என்றே கொள்கின்றனர். காலஞ் சென்ற அரங் ரவுநார் அதனை மலை என்கின்றனர். புறானுற்று சூவது பாட்டுள்,

"குடாஅது பனிபடு கெடிவரை வடக்கு  
தெனைஅது உருகெழு குமரி: என் செற்கும்  
குணைஅது குள் பொரு டீஷி டீஷி குணக்கும்  
நடாஅது குதாஸ் ஜமுரி பேவுவதி குடக்கும்"

என்ற அடிகளுள் இரண்டாவது அடியிற்கண்ட குமரி என் பதற்குக் காட்டி என்று பொருள்கொள்ள இடமில்லை. அதனை யாரென்று அச்செய்யுள் உரையிலே காட்டப்பட்டுள்ளது. புறானுற்று களவுது பாட்டில்,

"தென்குமரி வடபெருக்கல்  
குளாகுடகட வாவெல்லை"

என்றவிடத்தும் குமரி என்ற சொல் ஓர் யாற்றைக் குறிப்ப தாக்கை தெரிகின்றது. குமரியாற்றைக் காட்டி தொண்டபின்னர் குமரி என்ற பெயராலே தென் எல்லையாயிய கடல் சுட்டப்பட்டி ருத்தல் தெள்ளிது சிறாக்கை பாடுளியார் தெற்குங் கடலெல்லை கூறியது,

"வடதிசை மருநகின் வடகுவரம் பாடு  
தென்றிசை யுள்ளிட் வடஞ்சிய மூன்றும்  
வாரமருள் புனரியோடு பொருது கிடக்க  
காட்டியல் வழக்க நான்மையின் காடக்கள்  
யாப்பின தில்களை மறைந்து முறையே"

என்பதனால் விளங்கும். 'தொடியேவன் பெளவும்' என்ற மிலப்பதிகாரமுங் காண்க. புறானுற்று சூவது பாட்டில் குமரியம்

பெருந்துறை யயிரை மாந்தி' என்ற அடிக்கு 'குமரியாற்றினது பெரிய துறைக்கண்ணே' என்று அதனுரையில் பொருள் கூறப் பட்டுள்ளது. சிலர் அதற்குக் குமரிக் கடற்றுறை என்று பொருள் சொல்லுகின்றார்கள், யாறு என்று பொருள் படுஞ் சொல் ஆண்டில்லாம்யால். குமரி யென்ற சொல் வழங்கும் செய்யுட்களில் பெரும்பான்மையும் பொதுச் சொல்லாகவே அது காணப்படுகின்றது. அப்பெயருடைய யாறு ஒன்று இருந்திருத் தல்கூடு பென்பதைத் தமிழ் நாலோர் யாவரும் ஒப்புக்கொள்ளுகின்றார்கள். மலையும் இருந்ததென்பது 'குமரிக்கோடும்' என்ற சிலப்பதிகா அடியால் விளங்குகின்றது.

ஆசிரியர் தொல்காப்பியர்காலத்தே குமரி யாரே அல்லது குமரி மலையோ தமிழ் நாட்டிற் கெல்லை யென்னுங் கேள்விக்கு விடை ஆயத்தக்கது. குமரிமலை கடல்கொண்ட நாட்டில் எவ்வாறு அமைந்திருந்தது என்று ஆயுமிடத்து அங்ஸாட்டின் பகுதிகளை நன்கறிந்து எழுதியுள்ள 'மறைந்த குமரிக்கண்டம்' (Lost Lemuria\*) என்னும் ஆங்கில நூலுட் போந்த படத்தினாலே ஒரு பெருமலை யானது யேலைக்கடலில் தொடங்கி வடக்குந் தெற்குமாகக் குமரிக் குத் தென்பகுதியிலுள்ள நிலப்பகுதியிலே நெடுத்து ரஞ் சென்று பின் தென்மேற்காகத் திரும்பி 'மடகாஸ்கர்' (Madagascar) என்ற ஆப்பிரிக்கத் தீவுவரை சென்றதாகத் தெரிகின்றது. அம்மலைக் குக் கீழ்ப்பக்கம் உள்ளாட்டில் பெருமலை ஒன்று மிருந்ததாகத் தெரியவில்லை. இநத மலையானது தென்கிழக்கு முதல் வடமேற்கு வரை செல்லுகின்ற இமயாகியைய் போல வடமேற்குத் தொடங்கித் தென்கிழக்கிற் செல்லுகின்ற ஒரு பெருமலைத் தொடராக இருந்திருப்பதாகத் தெரிகின்றது. இம்பலையைத் தமிழிற் குமரி யென்றும் வடமொழியில் ஃகேந்திர மென்றும் முன்னேர் கூறினுரென்பதற்குக் காரண முன்னுடைய ஒன்றும் செவுபாகமத்தில் பொதியிற்குத் தென்பால் ஃகேந்திர முன்னென்றும் அந்து ஒவ்வொரு முதல் வடக்கு ஈருக அஃது இருந்ததென்றும் கூறப்பட்டுள்ளது. அதனடிவாரத்துள்ள தேசம் பொன்மயமான இவங்கை யென்றும் குறிக்கப்படுகின்றது ;

“தூங்கமலி பொதித்தென்பாற் ரூடர்ந்த வடிவாரத்தி  
னாகனா விலாகையுமேழ் வரைச்சார வடித்தேசம்”

என்றதனால் அது உணரப்படும் ;

“உண்ணத்த தென் மயேந்திரமே ”

என்ற அடியுங் காண்க.

பஃறுவரியாறு என்பது ஓர் பெரிய யாரூகவும் அது ஓடியோ னென்னும் பாண்டியனுடைய தென்றும் புறானுற்றுள்ளே குறிக் கப்பட்டுள்ளது ;

\* Scott Elliot.

“ முன்கீர் விழவின் தெடியோன்  
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே ”

என்றது காண்க.

“ அடியிற் நன்னள வரசர்க் குளார்த்தி  
வடிவே வெறிந்த வாஸ்பகை பொருது  
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்  
குமரிக்கோடு கொடுக்கடல் கூடன்ன  
வடத்திசைக் காங்கயு மியழுஷ் கொண்டு  
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி ”

என்ற சிலப்பதிகா அடிகளினுலே ரும்பிஸூயும் பஃறுவியாறும் இமயமுங் கங்கையும் போன்றிருந்தன வென்பது கருதப்படும். ‘பன்மலை யடுக்கத்துக் குமரிக்கோடு’ என்றதனாலும் குமரிமலையின் பெருமை விளங்கும். நெடியோனுக்குரிய மொழி தமிழ் மொழி யாதலாலும் தமிழ் வழங்கும் நாட்டி-இளூன்ன யாற்றிஜீனயே நெடியோனைப் புகழும் புலவனுங் குறித்தல் இயையுடைமையானும் கடல்கொண்ட நாட்டின் ஒரு பகுதியாதல் தமிழ் நாடென்றே கருதற்பாலது.

பஃறுவியாறும் குமரிக்கோடும் கடல்கொள்ளப் பட்டன வென்ற விடத்து குமரியாற்றை ஆறிரியர் குறிபாமையும் நோக்குக. குமரியாறு பஃறுவியாற்றின் வேறாகவே இருந்ததென்று தெரிகிறதால் இரண்டிற்கும் கடுவே நாடுகளிருந்தன வென்று யூதித்தல் கூடும். சிலப்பதிகாவுரையுள் அடியார்க்கு நல்லர் இவ்விரண்டாற்றிற்கு மிடையிலே 49 நாடுகள் இருந்தலா வென்று கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதற்குச் சான்று காட்டாத போதினும் அவரதனைப் புனைந்துரையாகக் கூறினார் என்று கருத இடமில்லை. பெரும்பாண்ணையும் பண்ணதற்கு நமிழுரையாசிரியர்கள் நாற்பிரமாண மில்லாமல் யாதுங் கூறுவதற்கிலை. சரித்திர ஆராய்ச்சி மிக்கில்லாத அக்காலத்தில், கால முறையைக் கருதாமல் முன் நடந்ததைப் பின்னாலவும் சின் நடந்ததை முன்னகவும் அவர்கள் தொகுத்துக் கூறியிருத்தல் கூடுமோன்றிப் புதுவதாகப் புனைதல் கிடையாது. மேற் கூறிய புநாறுங்குறுட் போந்த நெடியோன் என்னும் பாண்டியனே தொலைகாப்பியப் பாயிரத்துட்ட சுட்டிய ‘நிலந்தருதிருவிற் பாண்டியன்’ என்று சிலர் யூதிக்கின்றார்கள். அவர்கள் ‘நிலந்தந்த பேபருதவிப் பொலந்தார் மார்பின் நெடியோ னும்பல்’ என்ற முழுரைக்காஞ்சியை (கலித்தொகை) மேற் கோளாக உரைக்கின்றார். நீலந்தருதிருவிற் பாண்டியன் என்னுஞ் சொற்றெடுரின் பொருள்.

“ மலிதிரை யூர்க்குத்தான் மன்கடல் வெளவலின்  
மெலிவின்றி மேற்சென்று மேவார்ஸ டிடம்படப்  
புலியொடு என்னீட்கிப் புக்குப் பொறித்தக் கிளர்செண் டை  
வவியினுன் வணக்கிய வாடாகச்சர்த் தென்னவள் ”

என்னும் ழஸ்லாந் நரி காச-வது பாட்டி-நாடி-களின் வைத்து யூகிக்

கற்பாலது. தன்னுட்டைக் கடல் கொள்ள பிற அரசர் நட்டைத் தன் குடிகட்கு வென்று தந்த சிறப்புடைய பாண்டியன் காலத்தே தொல்காப்பியம் அரங்கேற்றியதாக அறிவின்றேம் இப்பாண்டியனை ‘தென்னவன்’ என்று கணித்தோகை ஆசிரியர் கூறிய வாரே இளங்கோவடிக்கூடும் கடல் கொண்ட செய்தி கூறுமிடத்து ‘தென்னவன்’ என்று விளிக்கின்றார். இத் தென்னவனும் பல்லுவியாற்றையுடைய நெடுபோனும் நூரே அரசன் என்று கொள்ளின் மன்னன் ஒருவரே கடல்கோட்கு முன்னும் பின்னும் நெடுங்காலமாக அரசாண்டான் என்பது முடியும். தென்னவன் காலார் கடல்கோள் நடந்த காலமாகத் தெரிதலால் தொல்காப்பி யர் காலமும் அக்காலமே யென்பது தெளிவு. ‘ஷிலந்தருதிருவிற் பாண்டிய’ எனார் பாயிரத்துள் விதந்தோதுதலின் அங்ஙனம் ஷிலந்தந்த பேருதவிச்சுர் பின்னோயே தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்ட தென்று கொள்ளுதல் இயைபுடையதே; அதற்கு முன் எனக்கொள்வாரு முளா. கடல்கோட்குப் பின் நூல் இயற்றப்பட்ட தென்று கொள்ளுமிடத்து ‘குமரி’ என்பதற்கு ‘குமரி யாறு’ என்றே பொருள்கொள்ளுதல் வேண்டும். கடல்கோள் முடிந்து பிற நாடுகள் கைக்கொள்ளப்பட்டு பாண்டியன் அரசு ஷிலந்த பிறகே ஷிலந்தருதிருவிற்பாண்டிய ஜான்று பெயர் ஏற்பட்டிருத்தல் வேண்டும். அப்பெயர் பிறப்புப் பாயிரத்துட்ட கூறப்படுதலின் ஆசிரியர் நூல் செய்த காலமும் கடல்கோட்குப் பின்னோயாதல் வேண்டும். ஆதலால் அக்காலத்தே ‘குமரியாறு’ தமிழ் நாட்டுத் தென் எல்லையாக விருந்த தென்று கொள்ளுதல் பெரிதும் பொருத்தமானது. கடல்கோட்குப் பின் முதன்முதற் செய்யப்பட்ட முழுதல் நூல் நூல்காப்பியம் என்பது தெளிவு. கடல்கோட்கு முன் இருந்த நூல்கள் யாவும் இலவாரி யோழிய அதற்குப் பின் செய்யப்பட்ட முதல் நூலாகிய தொல்காப்பியம் இன்றும் வின்று ஷிலவுதின்றது.

வான்மீதியார் இராமாயண காலத்திலே பாண்டியர் தலைநகர் பொருளாயாறு கடலொடு கலக்கின்ற இத்தகிற்கு அருகிலிருந்த தென்று குறித்துள்ளார். அக் காரணம் பற்றித்தான் அதனை அலைவாய் என்று தற்கால ஞாராய்ச்சிக்காரர்கள் கருதுகின்றார்கள். கடல் கொள்ளப்படுமுன் பாண்டியர்க்குத் தலைநகர் தென்மதுரை யென்று தெரிதலால் தென்மதுரையினின்றும் அலைவாய்க்குத் தலைநகரைப் பாண்டியர் மாற்றிக்கொண்டது அதனைக் கடல்கொண்ட பின்பு என்பது ஊதிக்கப்படும். ‘கபாடம்’ என்ற வான்மீதி இராமாயணச் சொற்குக் கதவெவ்வறும், கபாடபுரமாய ஊர் என்றும் இருவகைப் பொருள் கொள்ளப்படும். கபாடபுரமென்ற உரையே இய்யாடைத்து; அப்பெயரால், இறையாறுப்பொருளுவராயில் இடைச் சங்கமிருந்த நகர் சுட்டப்படுதலின். இடைச் சங்கத்திற்கு நூல் தொல்காப்பியம் என்றும் களவியலுட் கூறப்பட்டது. அதனால் முதற்கங்கமிருந்தார்க்கு நூல் தொல்காப்பிய மென்று கூறப்படவில்லை அதனைக் கருதுமிடத்துத்

தொல்காப்பியம் கடற்கானுக்குப் பின்னே இயற்றப்பட்டிருத் தல் வேண்டுமென்று தோன்றுகிறது. ஆசிரியர் தொல்காப்பியர் ஜமதக்கிளியின் புதல்வராய் பரசுராமர்க்கு உடன் பிறப்பென்று கருதுவார்க்கு இது மிகவும் ஒத்ததே. அங்ஙனம் கொள்ளு மிடத்து தமிழ் நாட்டிற்குத் தென் எல்லை ‘குமரியாறு’ என்பவர் கஞ்சைய கொள்கையும் வலியுறுகின்றது. அஃதெவ்வாறெனில் பல்லுளியாற்றைக் கடல் கொண்ட காலத்துக் குமரிமலையின் பெரும் பாகமும் அழிந்து போயது, குமரியாறு தொடங்கும் பத்தியும் குமரியாறும் கடல் கொள்ளப் படாதிருந்தது. சிவத்ருமோத்தர உரையுள்ளும்,

“மகேந்திர மலையின் அடிவாரத்துள்ள கனகாஸமான இலங்கையின் பகுதி கடலுள் மறைந்து விட்டது கூறப்பட்டுள்ள நு.” இராமாயணகாலத்தில் மகேந்திரவிரிக்கும் இலங்கைக்கும் நடுவே கடல் இருந்ததென்பது தெரிகிறது. அந்தக்காலமானது தென் மதுரையைக் கடல்கொண்ட காலத்திற்குப் பின்னாலும் வேண்டும். இக்காரணங்களால் முதற் கடற்கானுக்குப்பின் மகேந்திர மென்ற குமரியையின் ஒருபகுதியும், குமரியாறும், இவற்றிற்கும் இலங்கைக் கும் நடுவே கடலும், குமரியாற்றிற்கும் பொருகையாற்றிற்கும் இடையே நாடும் இருந்ததாகக் கொள்ளுதல் வேண்டும்.

வான்மீதி இராமாயணத்திலே ரே ரோழ யாண்டிய ரென்ற தமிழ்நாட்டு மூவேந்தருங் கூறப்படுகின்றார்கள். அந் நாலுள் சோழநாட்டிற்கு வடபால் ஆந்திர பண்டம் முதலிய தேசங்கள் சொல்லப்பட்ட மையால் அந்தாலத்துந் தமிழ்நாட்டு வடவெல்லை ‘வேங்கடம்’ என்பது பூதிக்கக்கடவுது. வியாபாரத்தால் அருச்சனன் தீர்த்தயாத்திரைச் சுருக்கத்தில் பாண்டியர் மனவுர் என்னுமிடத்தில் அரசாண்டதாகத் தெரிகிறது. பாண்டவர் சேனைக்குச் சோறுவித்த ரேஷன் பொதுத்தோற்றியின் சேவாத்தை, முரங்கியூர் முடிநாகரராயர் என்னும் புலவர் பராடியிருப்பதாகத் தெரிகின்றது. இராம சரிதம் பாரத சரிதந்திற்கு முந்தியுள்ள தாதலால பாரத சரித காலத்திற்கு முன்னே பாண்டியர் அலை வாயில் அரசாண்டதாகக் கருதவேண்டும். கபாடபுரமுங் கடல் கொள்ளப்பட்டதாக அறிகிறபடியால் அக்கடல்கோட்குப் பின்னர் பாண்டியர் மனவுரிற் உக்கியதாகக் கருதுவதற்கு இடமின்டு. முடிநாகரராயர் செய்யுளுள் இமயத்தையும் பொதிப்பதைப் போம் கூறினார் காண்க. அவர் செய்யளால் பாரதகாலத்தே தமிழ் ரசர்க்கும் பாண்டவர்க்கும் கருங்கிப் பொடர்பு ஏற்பட்டதாகத் தெரிகின்றோம். கிருவிகையாற் புரவைத்துள்ளும் மனவுர் பாண்டியர் தலைங்கரெனக் கூறப்பட்டுள்ளது.

பாரதகாலத்திற்கு முன்னோயே தொல்காப்பியர் நூல்செய் தனர் என்பது தெளிவு. அஷ்டியர் நோகூப்பியர் என்னும் இரு பேராசிரியர் காலத்தைப்பற்றிய முடிபுகட்டு அவ்விருவரும் யாவர் எவ்வகையார் என்பதைப்பற்றி ஒரு சிறிது ஆசாயத்தக்கது.

## எழுத்தத்திகாரம்

அகத்திய முவிவார்வரலாற்றினைத் தமிழ்நிலுசான்ற திருவாளர் ந. மு. வெங்கடசாமி நாட்டா ரவர்கள் ஆராய்ச்சி செய்துவருகின்றார்கள். இவண் அதனைச் சூருக்கிக் கூறுவாம். அகத்தியர் என்ற பெயர் தமிழ்ச்சொல் என்று சிலரும், அக ஸ்தியர் என்ற வடமொழிச் சொல்லின் மொழிபெயர்ப்பென்று வேறு சிலருங் கருதுகின்றார்கள். அவர் வரலாறு இருமொழிப் பண்டைப் பனுவல்கள் பலவிலும் காணப்படுகின்றது. அவரைத் தமிழ் முவி யென்று கந்தப்பாண முடையார் அழைக்கின்றார். கந்தப்பாண அகத்தியப்படல்தில் ‘வண்டமிழ் மாழுனி’ ‘முதுரைத்தமிழ் முற்றுணர் மாழுனி’ ‘சந்தராற் தமிழ்த் தாபதன்’ என்றும், திருக்கல்யாணப்பால்தில் ‘மறைபொன்று தீஞ்சொற்றமிழ் மாழுனி’ என்றும் அவரை ஆவிரியர் க்ஷ்மியப்ப சிவாஸ்ரீ விதங்கோதோதினார். விந்தத்தை யடக்குவதற்கு ஏன் கடல் குடித்து கதை கேட்கப்படுகின்றது; அது ஓமேரக்ஸ்றிய அகத்தியப்படல்தில்,

“தெள்ளாக் தெளிக்க மறந்தளவினைச் செற்ற மீண்போ  
லள்ளாற் கடல் யொருநியகன் கைய டக்கிக  
சள்ளத் தவணை விலகாட்டிசு கலானில் வைத்த  
கொள்ளாக் கருணை யுலக காக்கனு கொண் தெந்தாய்”

என்றமைபால் விளங்கும். கடலீக்குடித்தது விருத்திர ஜென் னும் அஶரைன் இந்திரன் கொல் மூத்துப்பாருட்டு என்று திருவிளையாட்டு பூராணத்துட் கூறப்பட்டுள்ளது. இந்திரன் பிரமணிடம் விருத்திரைன் வெல்லும் வரியாதென்று வினவ, அப்பிரமன் அகத்தியரிடம் அவனைக் குறையிரக்கும்படி கட்டளையிட்டார். அங்கு னாமே அகத்தியரை வேண்டி க்கொள்ள, அவர் கடலீயன்டு விருத்திரைனைக் காட்டினார் என்று திருவிளையாட்டுப் பூராணங் கூறுகின்றது. இந்திரன் குறை நேர்க்கதை போதியின் மலையில் என்பது ‘சந்த வெற்படைந்தான் வானேர் தலைவளை’ என்ற திருவிளையாடல் இந்திரன் பழிதீர்த்த படலச் செய்யுளடியால் விளங்கும். எனவே விந்த மடக்குத்தற்கு முன்னோடிய போதியில் அகத்தியர் இருந்தனர் என்பது போதனும். இராமாயணத்துள் “என்றுமவ னுறைவிடாமா மாதலைனால்” என்று பொதியிலைக் கம்பா சிறப்பித்தனர். விந்தமடக்கிய பின்னும் பொதிகையில் அகத்தியர் தங்கி விருந்ததாக அறிக்கேறார். அதற்குபின் சிவபெருமானது திருமணத்திற்காக இமயஞ் சென்று மீண்டனர். மீண்ட கதையைச் சொல்லுமிடத்துக் கந்தப்பாளத்துள் அகத்தியர் இறைவனைத் தமிழ்நிலுவ ஈதல் வேண்டு மென்று கேட்டதாகக் குறிக்கப்படவில்லை. காஞ்சிப்பாணத்துள் அவ்வாறு குறிக்கப்பட்டுள்ளது அங்ஙனம் குறித்த போதும், தனக்குக் குறிமொழி அன்னியமென்று அவர் சொன்னதாகச் சரித்திரயில்லை. ஆனால் திருவிளையாட்டுப் பூராணத்தில் தனக்குத் தமிழ் நன்கு தெரியாததாகக்கூறிய குறிப்பு முதன் முதற் காணப்படுகின்றது. இப்பூராணம் கந்தபூராணத்தோடு மாறுபடும் இடங்களில் சின்னையதே சிறப்பாகக் கொள்ளற்பற்று. ஆதலால் திருவிளையாட்டுப் பூராண முடையார் கூற்று தமிழ் முனிவரைக் குறித்ததாகக் கருதப்படா.

“ மன்னு மாமலை மகேந்திர மதனிற்  
சொன்ன வாகமங் தோற்றுவித் தருளியும் ” என்றும்,

“ மற்றவை தம்மை-மகேந்திரத் திருங்கு  
உற்றவைம் முகங்க ளாற்பணித்-தருளியும் ”

என்றும் வரும் தீருவாசக அடிகளாலே ‘ மகேந்திர மலையில் ஜம் முகங்கொண்டெழுந்தருளி, இறைவர் ஆகமங்களைத் தோற்று வித்தார் என்பது போதரும். ‘மகேந்திரம்’ பொதியத்திற்குத் தென் பாலுள்ள ஒரு பெருமலை என்பது முன் குறிக்கப்பட்டது அம் மலையுள்ள நாடு தமிழ் வழங்கிய நாடாதலால் ஆகமங்களைக் கேட்டவர்கள் தமிழர்களாதல் வேண்டும். கேட்ட ஜவருள் ஒருவர் அகத்தியராகவும், ஏனை நால்வருள் ஒவ்வொருவரும் ஜங்கு ஆகமங்கள் கேட்டதாகவும் அகத்தியர் மாத்திரம் எட்டு ஆகமங்கள் கேட்டதாகவும் சிவாகமம் கூறுகின்றது. அவ்வைவருடைய கோத் திரமும் ஆரிய கோத்திரமாகக் காணப்படவில்லை. அவை முறையேசிவகோசரம், சிகாகோசரம், சோதிகோசரம், சாவித்திரி கோசரம், வியோம கோசரம் என்பன. இதனால் அகத்தியர் தமிழ் முனிவர் என்பதும் அவர் குமரி மலையைக் கடல்கொள்வதற்கு முன்னேன்றேயே ஆகமம் பெற்றவர். என்பதும் விளங்கும். அவர் கடல்கொட்டுமுன் தமிழைச் செமமைப்படுத்திய பேராசிரியராக விருந்திருத்தல்கூடும். அருந்தவழுனிவராதலால் நீண்ட ஆயு ஞாடையராய் வாழ்ந்திருந்து கடல்கோட்குப் பின்னும் இராமாயண காலத்தில் இராமருக்குக் காட்சி கொடுத்திருக்கலாம். அகத்தியர் அனுமதியின்றி பொருநையராற்றைக் கடத்தல் அரிதென்னும் குறிப்பு வான்மிக்கத்தில் காணப்படுகின்றது; சில பிரதிகளில் காணப் பட்டதாகக் கூறுங் தண்டக கந்திருத்திய அகத்திய ரென்பவர் தமிழ் முனிவின் வேறூய் ஆரியர் தலைவராய் குறுமுனிவர் ரெயரைக் கொண்டவராகிய மற்றொருவரென்று யூகிக்கவேண்டியதா யிருக்கிறது. அவரையே நக்கினுக்கிலீயர் பாயிர உரையிற் கூறுவதாயும் கருதலாம். அகத்தியனுரைடைய மனைவியை புலத்தியனுரைடைய உடன்பிறப்பென்று அவர் கூறுகின்றார். ஆனால் கந்தபுராண முடையார் தமிழ்முனிவர் மனைவி விதர்ப்ப நாட்டரசன் புதல்வி யென்று மொழிந்தனர். இதனாலும் அகத்தியப் பெயருடைய இரு வருக்கும் வேறுபாடு காண்க. இந்திரனது சிவிகை சுமந்ததாகக் கூறப்படும் அகத்தியர் தமிழ்முனிவர் அன்று. இந்திரனே தன்னை யடைந்து உதவிவேண்ட வின்ற தமிழ் முனிவர் அவன் சிவிகை சுமத்தல யாங்வனம்? இருக்கு வேதப்பாட்டுகளுட் சிலவற்றைக் கூறிய அகத்தியர் தமிழ்முனிவர் என்று கருத இடமில்லை. அப் பாடல்கள் பாரதகாலத்தில் நான்மறைகளை வகுத்த வியாசர் இருக்குவேதத்துட் சேர்த்தவைகளாக இருக்கலாம். நாரதர்க்குக் கும்பத்திற் பிறந்ததாகக் கூறப்படும் அகத்தியர் தமிழ் முனிவரென்று கொள்ள இடமில்லை. அக்கதை தமிழ் முனிவரைப்பற்றி ஆரியர் கட்டிய கதையாக விருத்தல் வேண்டும். அல்லது அப் பெயருடைய ஆரியமுனிவராருவரைப் பற்றியதாதல் வேண்டும்.

தமிழ் முனிவர்களின் பெயரையும் ஆரியமாக்கித் தமிழ்ப்பெயர் விளங்காவண்ணஞ்சு செய்தல் ஆரிய நூலோரதுவழக்கம் போலும். அகத்தீயான் என்ற சொல்லைனாத் தமிழ்ச் சொல்லாகவே கருதலாம். அது தமிழுக்கு இன்றியமையாதவர் என்ற பொருளுடையது. ‘என்றுமுள தென்றமிழை’ என்றலால், என்றும் பொதியில் இருந்து வளர்த்தல் அவரது கடமைபோலும்.

ஐமதக்கிழவியின் புதல்வராகத் தொல்காப்பியரைக் கருதினால் அவர்காலர் இடைச்சங்கமிருந்தகாலம் என்றெண்ணை இடமுண்டு. ஆனால் பரசுராமனுப்பற்றிக்கூறும் நூல்களுள் தொல்காப்பியரை அவரது உடன்பிறப்பாகக் கூறக்கண்டிலம். சில தமிழ்ப்புலவர்கள் கூறுவதாவது :—“ பலரானும் விரும்பப்படும் மேம்பாட்டினை யுடைய பண்டைக்காலத்துத் தமிழ்ப் பழங்குடிகளாலிய குறுக்கையர், ஏயர்கோ, காப்பியன், சேக்கிமான் எனப் பெயரியவைகளுள் இவர் பழங்குடிமிக்க காப்பியக் குடியிற் பிறந்தவர் ” என்பது. அங்கோந் தமிழ் முனிவராகத் தொல்காப்பியரைக் கருதுமிடத்து, இந்நால் ஆதியூறியின் அந்தத்தே?யை செய்யாப்பட்டிருத்தலை கூடும். இந்நாலும் சில பகுதிகள் பிற்காலத்துச் சேர்க்கப்பட்டனவாகக் கருத இடமுண்டு. அவைகளிற்பல ஆரியக் கலப்பு மிகுந்த பின் னரே சேர்க்கப்பட்டனவென்று கொள்ளவேண்டும்.

இந்நால் எழுத்தத்திகாரம் முழுவதிலும் இரண்டு மூன்று சொற்களே தமிழோ வடமொழியோவென்று ஜூறுவதற்கு இடங்களு வள. அது வடமொழித் தொடர்பு முதன்முதல் அக்காலத்து ஏற்பட்டமைக்கு ஒரு சான்றாகும்.

பரசுராமர் காலத்திலோயே வடநாட்டில் பிராமணங்குதும் ஏனையோர்க்கும் கலகம் விளைந்ததாகத் தெரிதலால் அக்காலத்திலேயே வெவ்வேறு கரண்கள் யாக்கப்பட்டிருத்தல் கூடும். இன்னென்று முறையாகக் கருதுமிடத்து மனுஸ்மித்தினால் முதலியவை எழுந்தபின் ஜாதியையும் கரணத்தையும் பற்றிய சூத்திரங்கள் தொல்காப்பியத்திற் சேர்க்கப்பட்டிருத்தல் கூடுமென்று தெரிகிறது. எவ்வாறுமினும் பாரதாலத்திற் குழன் தொல்காப்பிய நால் இயற்றப்பட்டதென்று கோட்டே பொருத்தமுடைத்து. ஒரு சாரார் குத்திரமென்ற செய்யுள்வகை வடநாட்டிலே அனமந்த சின்னர் தொல்காப்பியர் தமது இலக்கண நூலைகுத்திரயாப்பால் இப்பற்றினர் என்று கூறுகின்றார்கள். கலப் குத்திரங்களும் தரும் குத்திரங்களும் உபஷிடத் காலத்திற்குப்பின் எழுந்தனவென்று கொள்கின்றார்கள். வடமொழிச் சூத்திரயாப்பால் தமிழ் நால் செய்யப்பட்டதென்று கொள்வதிலும் தமிழிலேயே எழுவகைச் செய்யுள்ளனர்கிய டாலீக்கூறும் பாவினாம் அவைமாந்திருத்தல் கூடுமென்று கொள்ளுதலே இப்படியடைவதை காண்க. அது ஸ்ரீ வென்று பெயர் பெறும். எழுவகைச் செய்யுள்ளத் தம்மகத்துக்கொண்ட தமிழானது அவற்றை இப்பற்றுதற்குரிய யாப்புவகைகளை உடைத்தா யிருந்ததுல்லை யென்று கூறுவது பொருத்த

மில்லாததொன்றே. தொல்காப்பியத்துள் சில இடங்களில் குத்திர மென்ற சொல் வழங்குவதை வைத்து வடமொழிச் குத்திரம் ஏற் பட்டதன் பின்னரே இந்நால் இயற்றப்பட்டதென்று கொள்ளுத் தங்கு இடமில்லை. தொல்காப்பியத்துட் சில பகுதிகள் ஆசிரியா காலத்துக்குப்பின் சேர்க்கப்பட்டவைகள். மரபியலுட் பெரும் பானமையும் அவ்வாறே. குத்திரம் என்ற சொல் வருகின்ற செய்யட்கள் மரபியலிலேயே காணப்படுகின்றன. அவை ஆசிரியரது செய்யட்கள்ல் வென்பது ஒருதலே.

ஆசிரியர் திருவள்ளுவரது வரலாறு கூறும் தெளிவு நால் யாதும் இல்லாததுபோல, ஆசிரியர் தொல்காப்பியரது வரலாறு கூறு நால் யாதுமில்லை. அதையிரு மாணுக்கர் தொல்காப்பியர் என் பதுமாத்திரம் பல்காப்பியர் உரை, கீக்ணடியார் உரை முதலியவற்றில் தெரிகின்றது. புறப்பொருள் வெண்பாலாலையில் அகத்தியரது பன்னிரு மாணுக்கர்களுள் தொல்காப்பியர் தலைவர் என்பதைக் கூறும் அடிகளுள்ளா. அவையானா :—

“மன்னிய சிறப்பின் வாடினார் வேண்டத்  
தென்மலை பிருந்த சீர்சால் முனிவரன்  
தன்பாற் றண்டமிழ் தாவின் றணர்க்க  
துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியல்முதற்  
பல்வீரு புவவரும்” என்பன.

ஆசிரியர் காப்பியக் குடியைச் சேர்ந்தவரென்று உரையாசிரியர்கள் கூறுகின்றார்கள். ஜமதக்கிளியா புதல்வர் ஆசிரிய ரென்பதற்கு நாசிநாக்கிலியா பிரபாலாம் யாதுங் காட்டவில்லை. தொல்காப்பியரது இயற்பெயர் திருவூமாக்கிலி என்பதற்கும் உரையளவை இன்னும் வெளிப்படவில்லை. ஜமதக்கிளியா புதல்வர் என்று கொண்டால் தொல்காப்பியர் ஆசிரியரென்பது வலியுறும். அதற்குப் பிராமண மின்மையின் அதனை வற்புறுத்தவு ஸிடமில்லை. ஜங்கிரமென்ற வடமொழி வியாகரணத்தையாறிந்தா ரென்பதனாலே அவர் ஆசிரியராயிருத்தல்வேண்டு மென்பது துவாபிபல்ல. தமிழாசிரியர் பிற பல மொழிகளையும் கற்றல் புதுமையன்று. ஆசிரியரது சமயம் தமிழரது கடவுட் கொள்கையே யன்றி வேறால்ல. திருவள்ளுவர்க்கு யாது சமயமோ அஃதே தொல்காப்பியக்கும் என்று கொள்வதற்கு இரு பேராளியரது பெருஷாற் பொருளொருமையே சிறந்த காரணமாதல் காணக. ஆசிரியர் காலத்தே சமனம், புத்தாங்குமிகு கிடையா. வெளவும் ஒரு சமயமாகப் பரிணாமிக்க வில்லை. மால்வழிபாடு மாத்திரமிருந்தது. ஆசிரியர் அகத்தியனுரது சமயம் கைவும் என்பது தெளிவாதலால் தொல்காப்பியரது சமயமும் அஃதேயென்று கொள்ளுதல் பொருத்த முடைமை காணக. திருவள்ளுவராயார் கொள்கையும் அனையதே. தொல்காப்பியர், திருவள்ளுவர் முதலியோரது சமயத்தொடர்பான சொற்களை சமனர் புத்தாற் தம்மாலுட்கொண்டு வழங்கினாமயால் பலர் இருபேராளியரும் சமனரா யிருக்கலாமென்று என்னுடைன்றாக்கள். அது எவ்வளவோர் ஆசிரியரமை! சமய நூலாசிரியராகிய திருத்தக்க

தேவர் முதலியோர் சமணரது முத்தினிலையைச் ‘சிவகதி’ என்கின் றனர். அருகணைச் ‘சிவபரமுத்தி’ என்கின் றனர். அக்காரணம் பற்றிச் சமணரைச் சைவரென்று யாராவது கூறுவாரா?

புநாதானா சூ-வது பாட்டு, பாண்டியன் பல்யாகசாலை முது குடுமிப் பெருவழுதியைக் காரிக்மார்பாடியது. முது குடுமிப் பெரு வழுதி பல்றுளியாற்றையைடைய நெடியோன வழிவந்தன னென் பது, அவைனக் குற்றது நெட்டிமையார் பாடிய பாட்டால் வீளங் கும். அம்முறுகுடுமிகாலத்தே குமரியாறு தெற்கிலிருந்த தென் பது தெளிவு. அக்காலத்தே அவ்வழுதியின்து குடை முக்கட் செல்வரறு கோயிலை வலம் வருவதற்குமாத்திரமே தாழும் என் பது கூறப்பட்டது;

“பணியிய ரத்ததின் குடையே முனிவர்  
முக்கட் செல்வர் நகாவலனு செயற்கே  
மிறங்குசுக்” என்பது காண்க.

இதனுற் போந்தது யாதெனின் இராமாயண காலத்திலேயே தென்னாட்டில் முக்கட்டேஸ்வர் வழிபாடு சிறங்கதாங்கியதென்று புலனும். அக்காலத்துப் பெருவழுக்கிற்றுகிய முக்கட்செல்வர் வறி பாடே தொல்காப்பியர்க்கும் பல்லாற்றுஞும் பொருந்துவதாம். ஆரியர் கலப்பு அவா காலத்தே உண்மையின் அவரது வேள்வியும் அரசர்களால் இயற்றப்பட்டன வொன்றுது தெரிகின்றது. ஆனால் வேள்வி வழக்கு குடிகளுள் அக்காலத்துப் பரவியதாகத் தோன்ற வில்லை. ஆசிரியரது முபினை அறிவர் மரபாகவே கொள்ளல் வேண்டும்.

தொல்காப்பியர் ஆசிரியராயினுங் தமிழராயினுமாகுக. அவர் காலமாகிய இராமாயண காலத்திற்கு முன்னேயே முத்தமிழ் நூல்களும், மூவேங்கரும், முத்தமிழ்ப் புலவரும் உயிர்ந்த காவுகோள் கையும் செங்கிய அறநேறியும் உடையராய்ந் தமிழ்நாட்டும் றிகழ்ந்தோங்கின ரென்பதை யாவரும் மறுக்க வொண்ணாலை. வான்மீகியார் இராமாயணகாலம் கீ. மு. எல்-க்குமுன் என்பது நின்றாம். ஆதலாலை புத்தம் சமணம் முதலிய மத ச்கள் உண்டாவதற்கு முன் னேயும் கீ. மு. நான்காம் நூற்றுண்டாற் றிகழ்ந்த பாளை முவிவர் காலத்திற்கு முன்னேயும் தொல்காப்பியம் இயற்றப்பட்ட தென்பது தெளிவு.

தொல்காப்பியரையும் அகத்தியரையும் புத்தர் அல்லது சமணரென்று சொல்வது உண்மைச் சரித்திரத்திற்கு முற்றும் மாருகவள்ள ஒரு தப்புமொழியாதும்.

ஆசிரியர் நூல் செய்கின்ற காலத்திலே இன்றைக்கும் மேனுட்டுணரும் அறியாத பல நூண் ஜால்கள் தமிழாடிலே தழைத் தோங்கின வென்று யூகிப்பதற்கு இருந்தால் இடங்கொடுக்கன்றது. முத்தமிழ் நூல்களும், யோச நூல்களும் மந்திர நூல்களும், தத்துவ நூல்களும், மாந்திர நூல்களும் மிகு சீயாக இருந்தன வென்பது தொல்காப்பியத்தினுணே புலனுவதை பீமலே காட்டினால்.

**எழுத்தீகார் நால்மரபாலும், பிறப்பியலாலும், எழுத்தொளி மூல துறுணர்ச்சி தமிழ்நாட்டிற் சிறப்புற்றேங்கியிருந்த தென்பது தெரி யவருகிறது. உலகத்திலே எல்லாவகை மொழிகளிலும் பயில்கின்ற எழுத்தொலிகளை வகைப்படுத்தி அவற்றுள் தனி எழுத்தொலிகள் இன்னவெனவும், கலப்பொலிகள் எழுவதற்குக் காரணமாக அத் தனியொலிகளோடு ஒன்றூதல் பலவாதல் முன்னதல் பின்னால் தல் உடனதல் இயைகின்ற சார்பொலிகள் இன்ன வென்றும் பண்டைத் தமிழ்மறிஞர் அறிந்திருந்தார்கள். தனி யொலிகள் அஸைத் தையும் தமிழ்மொழி நெடுங்கணக்கின் முப்பது எழுத்துக்களாக அமைத்து வைத்தனர். தனி யொலிகட்கும் சார்பொலிகட்கும் குறியீடும் அமைத்துள்ளனர். எவ்வகையான பேச்சொலியும் தனியொலி சார்பொலி அவற்றின் கலப்பொலி என்பவற்றுள் அடங்குதலால் அவற்றைத் தமிழழுத்துகளால் எழுதும் வன்மையும் நமது முன்னோடு பெற்றுத் திகழ்ந்தனர். ஒவ்வொய் நூலுணர்ச்சி உலகை ஒள்ள எல்லா மொழிகட்கும் மிகவுஞ் சுருங்கிய எலியவாகிய குறியீடுகளைத் தருவது. இந்நூலுணர்ச்சி உலகிற் பரவுமாயின் தமிழ் எழுத்து யுறையே உலகெங்கும் பரவி பிற இலிபிகளின் இடர்ப்பாடும் பெருக்கரும் ஒய்ந்து ஒழியும். १००० ஆண்டுகளாக மறைந்து கிடந்த இவ்வாயிய நூலைத் தமது நண்மாண நுழைப்புல மிகுதிப்பாட்டால் தொல்காப்பிய எழுத்தத்திசாரத்தினினரும் வடித்தெடுத்த பேரமுதமாகத் தற்சாலத்தே உதவியருளியவர் பெருங் கலைஞர் திருவாளர் பா. வே. மாங்கூக் நாயக்க ரவர்கள் ஆவர். அவர்கட்குத் தமிழ் யாடும் பிறநாடும் செயக்கடவதாகிய கைம்மாறு ஒன்று மிலதாயினும் அவ்வாயிய நூலைப் போற்றுதலும் பரவச் செயதலுமே நம்மவருகளின் ஒருதலையாய கடனமையாகும். நமது முன்னோர் எழுத்தொலி முயற்சிக்குக் குறியீடு அமைத்தன ரேயன்றி அவ்வொலிக்கு மாத்திரம் வடிமைத்திலர். அதனால் எழுத்தொலி அளவிறந்து பெருக்கனும் குறியீடுகள் அளவட்ட பட்டனவாக அமைந்துள்ளன. இதுவே பெறந்தீரிய பெரும் பேருக எழுத்துநால் கற்பார் கடைப்பிடிக்க வேண்டியது. இவ்வாறு கொள்ளாது ஒலி ஒவ்வொன்றிற்கும் குறி ஒவ்வொன்று அமைத்தால் ஒலிகளும் பலவாய்க் குறிகளும் பலவாய் வரம்பி கந்து ஒடும். அதனால் வரி வடிவுக் கூட்டம் செப்பமடையாது வாளா விரிந்து பயனிலதாம். இதனை மேலைத் தேசத்து எழுத்து நூல் வல்லார் உற்று நோக்கற்பாலர்.**

தமிழ் எழுத்தொலி கற்போர் பண்டை எழுத்து நாலுணர்ச்சியின்றி இதுவரை முயன்றமையால் சார்பெழுத்தின் தன்மை அறியாதிருந்தனர் உரையாசிரியர்களும் அவ்வாறே. திருவாளர் நாயக்கரவர்களின் பேருதவியால் சார்பெழுத்தின் தன்மை தமிழர்கட்கு வீளங்குவதாயிற்று. சார்பெழுத்தாவன:— குறியீடியும், குறியதுகூம், ஆய்தம் என்பன. குறியீகரம் இகரக்குறுக்கமன்று. ‘கேண்மியா’ என்ற சொல்லின் மகரத்தின் மேல் உள்ள இகரம் நேர் இகரமாக ஒலியாது வேறுபட்டிருத்தல்

காண்க. இந்தக் குற்றியலிகரம் அகரத்திற்குப் பின் கலப்பதால் எழுகின்ற ஒலியே 'Man' என்ற ஆங்கிலச் சொல்லின் நடுவே யுள்ள உயிரொலியாம். குற்றியலுகரம் என்பதுவடமொழி 'ரு' 'அ' என்னும் ஒலிகளிலுள்ள உயிரொலிகளாம். ஆய்தம் என்பது எழுத்துதாசைக்குக் காரணமாகிய மூச்சொலியே யாகும். அது சார்ந்த ஒலியின் தன்மையே டொத்தியலும். அதனைத் தகரத்தின் முன் சேர்க்கும் பொழுதுதகரத்தின் ஒலி மென்மையடையும். அவ்வாறு ஆய்தமுந் தகரமுந் கலந்த வொலி அபிமுதலிய மொழிகளில் மிகுநியும் வழங்குகிறது. இவ்வாறு கொள்ளாது ஆய்தத்தின் ஒலி வடிவம் அது ககரத்தின் முன் சேர்ந்தபொழுது எழுகின்ற ஒலியேயாம் என்று பிற்காலத்தார் மயங்கக் கொண்டனர். அதனால் ஆய்தத்தின் பெரும்பயனைத் தமிழர் அறியாது போயினர். குற்றியலிகரம் உயிரொலிகளோடு கலத்தல் தமிழ் மொழி பிற்கிடையாது; பிறமொழியிலுண்டு. அவ்வாறே குற்றியலுகரம் வல்லின மெய்யின் மேல் மாத்திரம் தமிழ் இயல் நூல்களுட் குறித்த முறையில் ஊர்ந்து வரும். வடமொழியிலோ கார்க்கார் மெய்களினும் ஊர்ந்து வருகின்றது. ஆங்கில முதலிய மொழிகளிலோ அது பிற உயிரொலிகளோடுந் கலந்து வருகின்றது. ஆய்தம் தனி எழுத்தொலிகட்குப் பின் கலத்தல் தமிழிலில்லை. வடமொழி முதலியவற்றில் அது அவைகளின் உடன் கலத்தலும் பின் கலத்தலும் காணப்படும்.

தனியொலிகள் முப்பதும் தமிழ் நெடுங்கணக்காக அமைந்த சீர்மை உலகிற் பிற எம்மொழிக்குஞ் கிடையாது. சார்பொலிகள் கலக்கின்ற முறைகள் தமிழிலே மிகச் சருக்கம். பிற மொழி சஞ்சள் அவை தமிழினும் விரிவுடையன. இதனை உணராமையால் பலர் தமிழானது எழுத்தொலிகள் குறைந்த மொழியென வறிதே பிழை கூறுவார். அவர் தமது எழுத்தொலி நூல் அறியாமையைப் புலப்படுத்தினவர் ஆவர். இனியேனும் தமிழர், பிறமொழிகளி லிருந்து எழுத்தொலிகளையும் அவற்றின் வரிவடிவத்தையும் தமிழ்முட்கடன் வாங்காது தமிழ் எழுத்துகளின் துணை கொண்டே பிறமொழி ஒலிகளை நுண்ணுாற்கு இயைய எழுதிக்கொள்ளும் ஆற்றல்பெற் றுய்வார்களாக.

தமிழெழுத் தொலிகளின் சிறப்புகளையும் செவ்விய அமைப்பையும் பற்றித் திருவாளர் மாணிக்க நாயக்க ரவர்கள் நுனுகியாய்ந்து மொழிந்தவை பின் வருமாறு :—

1. கூட்டொலிகளைத் தனி யெழுத்துக்களாக மற்றைய மொழிகள் எண்ணுவதுபோலத் தமிழ், தாள் தலை தெரியாது எண்ணுவதில்லை.

2. மற்றைய மொழிகள் போலாது கூட்டல் குறைத்தல் இயலாதவர்க்கு முயற்சியாலாகும் எழுத்தொலிகளிலையென்றும், முயற்சி வேற்றுமையாலாக்கக்கூடிய எண்ணிறந்த எழுத்தொலிகளிலையென்றும், தமிழ் பாகுபடுத்தி யுணர்த்துகின்றது.

3. வாக்குறுப்புக்களின் கூட்டல் குறைத்தல் ஏலாத குறிப் பான முயற்சிகளால் ஒலிக்கக் கூடிய எல்லா வெழுத்துக்களும் தமிழ் மொழியில் “உயிர்கள்” என வழங்கும் பண்ணிரண்டும் “உடல்கள்” என வழங்கும் படினெட்டுமே.

4. தமிழெழுத்துக்களி னமைப்பைவிட எளியது நினைத்தற் கெட்டாததாயினும், அதுவே எல்லா மொழிகளுக்கும் பொது வான அமைப்பாம்.

தமிழ் நெடுங்கணக்கின் வரி வடிவம் “முத்தமிழ்” என்ற குழுக்குறியால் விளங்கும் பிரஸைத்தின் வடிவத்தினின்றே எழுந் தன வென்பதைபும் இயற்கை சிலைமைகளை இரைது விளங்கும் தமிழ் எழுத்தொலிகளின் சிறந்த ஒற்றலையும் அவற்றின் மந்திரப் பொருளீடும் திருவாளர் நாயக்க ரவர்கள் தமது “தமிழ் மறை விளக்கம்” என்ற நூலில் இரைது விளக்கியிருக்கின்றனர். அவற்றின் சுருக்கம் வருமாறு :

(1) இயற்கையில் மூலவடிவமாய்ஸள கருவின் உருவமே தமிழில் ஒரும் அதாவது மூலப்பிரஸையும். இவ்வடிவமே கட்டு நடைய அப்யாஸ்த வரதாஸ்த மூர்த்தமாகக் காட்டப்பட்டுள்ளது. இவ்வடிவினின்றே தமிழின் மற்றைய வரிவடிவங்கள் கிளம்பி யிருக்கின்றன. இவைகள் தந்தம் மந்திரப் பொருளை தந்தம் வடிவாலேயே நன்கு விளக்குகின்றன.

(2) எழுத்துக்களின் மந்திரப் பொருளும், பொழிபடு பொருளும் தமிழில் ஒன்றுக இருப்பது எதனிலும் காணுக்காட்டி. “தனினிலை,” “உயிர்கள்,” “உடல்கள்” என்பன தமிழெழுத்துக்களின் பகுப்புப் பெயர்களாம்.

மயிலாப்பூர்  
உருத்தோத்தாரி இறு  
சித்திரை மீ 18 ல } |

கா. கப்பிரமணியும்

## மேற்கோள் நூற்குறிப்பு விளக்கம்

அகம் - அகானூறு

\*எச்சவியல்

\*எழு - எழுத்துக்காரம்

ஐங்குறு - ஐங்குறுநூறு

குறள் - திருக்குறள்

குறு, குறங் - குறங்கொகை

குறிஞ்சிக்கலி - கலித்தொகை

சிங்கா - சீவகசிங்காமணி நாமகளிலும்

பகம்

சிலப் - சிலப்புதிகாரம்

\*தொல்காப்பியம்

\*செய், செய்யு - செய்யுளியல்

\*சொ, சொல் - சொல்லுதிகாரம்

நற், நற்றி - நற்றினை

+நெடுங்கல்வாகை

நாலடி - நாலடியார்

+பட்டினப் - பட்டினப்பாலை

புறம் - புறானூறு

\*மரபியல்

+மீலபடு - மீலபடுகடாம்

+மூல்லைப் - மூல்லைப்பாட்டு

+பத்துப்பாட்டு

ஒ

கடவுள் துணை

# தொல்காப்பியம்

க. எழுத்திகாரம்  
நச்சினார்க்கிளியருடை

சிறப்புப் பாயிரம்

[பளம்பரானார் இயற்றியது]

வடவேங்கடந் தென்குமரி  
 ஆயிடைத்  
 தமிழ்க்காறும் நல்லுலகத்து  
 வழக்குஞ் செய்யுஞும் ஆயிரு முதலின்  
 எழுத்துஞ் சொல்லும் பொருஞும் நாடிச்  
 செந்தமிழ் மியற்கை சிவணிய நிலத்தொடு  
 முந்துதால் கண்டு முறைப்பட எண்ணிப்  
 புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல் ;  
 நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்  
 தறங்கரை நாலின் நான்மறை முற்றிய  
 அதங்கோட்டாசாற் கரில்தபத் தெரிந்து  
 மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி  
 மல்குநீர் வரைப்பின் ஜந்திரம் நிறைந்த  
 தொல்காப் பியன்னனத் தன்பெயர் தோற்றிப்  
 பஸ்புகம் நிறுத்த படிமை யோனே.

என்பது பாயிரம்.<sup>1</sup>

[பாயிரம்]

எந்தால் உரைப்பினும் அந்தாற்குப் பாயிரம் உரைத்து உரைக்க என்பது இலக்கணம். என்னை ?

‘ஆயிர முகத்தான் அகன்ற தாயினும்  
 பாயிர மில்லது பனுவ வன்றே.’

என்றாகவின்.

<sup>1</sup> இங்கே பாயிரம் என்றது, சிறப்புப் பாயிரம்.

பாயிரம் என்றது புறவுரையை. நால் கேட்கின்றான் புறவுரை கேட்கிற கொழுச்சென்றவழித் துன்னுசி இனிது செல்லுமாறுபோல<sup>1</sup> அங்நால் இனிது விளங்குதலிற் புறவுரை கேட்டல் வேண்டும். என்னை?

‘பருப்பொருட் டாகிய பாயிரங்<sup>2</sup> கேட்டார்க்கு  
துண்பொருட் டாகிய நூல்இனிது விளங்கும்.’

என்றாராகவின்.

அப் பாயிரங்தான் தலையமைந்த யாளை<sup>3</sup>-க்கு விளை<sup>4</sup>யமைந்த பாகன் போல வும் அளப்பாரிய ஆகாயத்திற்கு விளக்கமாகிய திங்களும் ஞாயிறும் போலவும் நூற்கு இன்றியமையாக் சிறப்பிற்று யிருத்தவின், அது கேளாக்காற் குன்று முட்டிய குரீஇப் போலவுஏ குறிச்சி புக்க மான் போலவும் மானுக்கன் இடர்ப் படிமென்க.

அப் பாயிரம் பொதுவஞ் சீறப்பும் என இருவகைத்து.

### [பொதுப்பாயிரம்]

அவற்றுட் பொதுப் பாயிரம் எல்லா நூன்முகத்தும் உரைக்கப்படும். அதுதான் நான்கு வகைத்து:

‘எவோன் தன்மை ஈத வியற்றக  
கொள்வோன் தன்மை கோடன் மரபென  
ஸரிரண்<sup>5</sup> டென்ப பொதுவின் தொகையே.’

என்னும் இதனால் அறிக.

எவோர் கற்கப்படுவோருங் கற்கப்படாதோரும் என இருவகையர். அவருட் கற்கப்படுவோர் நான்கு திறத்தார் :

‘மலைநிலம் பூவே துலாக்கோலென் றின்னர்  
உலைவில் உணர்வுடை யோர்.’

இதனால்,

‘மலையே,  
அளக்க லாகாப் பெருமையும் அருமையும்  
மருங்கல முடடமையும் ஏற்ற கருமையும்  
பொருந்தக் கூறுப பொச்சாப் பின்றி.’

‘நிலத்தி னியல்பே னினைக்குங் காலைய்  
பொறையுடை மையொடு செய்பாங் கமைந்தபின்  
விளைதல் வண்மையும் போய்ச்சார்ந் தோரை  
இடுதலும் எடுத்தலும் இன்னனை மாக  
இயைக் கூறுப இயல்புணர்ந் தோரே.’

1. கொழுச்சென்றவழித் துன்னுசி இனிது செல்லுமாறு போல ‘என்பதற்கு, கலப் பைப்கெழுச் சென்றவழி கலப்பைப் பூத்திற் தோய்த் தோலை இறங்குவது போல என்றும், குத்துக்கருவி குத்தியவழித் தையதுசி எளிதாய்த் தோலை இறங்குவது போல என்றும், இரு வகையாயப் பொருளுறைப்பர்.

2. பாயிரம் - சிறப்புப்பாயிரம்.

3. தலையமைந்த யாளை - யாளைக் கூட்டத்தைக் காக்கும் தலையமை யாளை.

4. வீணை - வீணத்திறமை.

5. நன்னூலார் இவற்றெடு நூலையுங் கூடடிப் பொதுவின் தொகை ஜங்கெதன்பர்.

‘பூவின தியல்பே பொருந்தக் கூறின்  
மங்கல மாதலும் நாற்ற முடைமையுங்  
காலத்தின் மலர்தலும் வண்டிற்கு ஞகிழ்தலும்  
கண்டோ ருவத்தலும் விழையப் படுதலும்  
உவமத் தியல்பின் உணரக் காட்டுப்.’

‘துலாக்கோ வியல்பே தூக்குங் காலை  
மிகினுங் குறையினும் நில்லா தாகலும்  
ஜெயக் தீர்த்தலும் நடுவு நிலைமையோ  
டெய்தக் கூறுப இயல்புணர்க் தோரே.’

என நான்குங் கண்டுகொள்க.

இனிக் கற்கப்படாதோரும் நான்கு திறத்தார் :

‘கழற்பெய் குடமே மடற்பனை முடத்தெங்கு  
குண்டிலைகப் பருத்தியோ டிலையென மொழிப்.’

இதனுட் கழற்பெய்க்குடி<sup>1</sup>மாவது கொள்வோனுணர்வு சிறிதாயினுங் தான் கற்றதெல்லாம் ஒருங்குரைத்தல். மடற்பனை<sup>2</sup> என்பது பிறராற் கிடடுதற்கு அரியதாகி இனிதாகிய பயன்களைக் கொண்டிருத்தல். முடத்தெங்கீடென்பது ஒருவர் நீர்வார்க்கப் பிறர்க்குப் பயன்படுவதுபோல ஒருவர் வழிபடப் பிறர்க்கு உரைத்தல். குண்டிலைகப்பருத்தி<sup>3</sup> யென்பது சொரியினும் வீழாது சிறிது சிறிதாகவாங்கக் கொடுக்கும் அதுபோலக் கொள்வோனுணர்வு பெரிதாயினுங் சிறிது சிறிதாகக் கூறுதல்.

இனி,

‘சத வியல்பே இயல்புறக் கிளப்பின்  
பொழிப்பே அகலம் நுட்பம் ஏச்சமென்ப  
பழிப்பில் பல்லுரை பயின்ற நாவினன்  
புகழ்ந்த மதியிற் பொருந்தும் ஓரையில்  
திகழ்ந்த அறிவினன் தெய்வம் வாழ்த்திக்  
கொள்வோ னுணர்வகை அறிந்தவன் கொள்வரக்  
கொடுத்தல் மரபெனக் கூறினர் குலவர்.’

இதனால் அறிக.

இனிக் கொள்வோருங் கற்பிக்கப்படுவோருங் கற்பிக்கப்படாதோரும் என இருவகையர். அவருட் கற்பிக்கப்படுவோர் அறுவகையர் :

அவர்தாம்,

‘தன்மகன் ஆசான் மகனே மன்மகன்  
பொருள்கணி கொடுப்போன் வழிபடு வோனே  
உரைகோ ளாளனே டிவரென மொழிப்.’

1 ‘பெய்தமுறை யன்றிப் பிறழ உடன்றகுஞ் செய்தி கழறபெய குடத்தின சீரே.’

2 ‘தானே தரகெகானி னனரித தனபால மேலிக கொள்கெடாடா இடத்து மடறபளை..’

3 ‘பவவகை யுதவி வழிபடு பண்பின நலலோராழித் தலலோராக களிக்குமுடத தெங்கே.’

4 ‘அர்தில பெயக்கொண டபபொருள் தானப்ராக கெளித் வீலவது பருத்திக குண்டிலை.

இவர் தன்மை,

‘அன்னங் கிளியே நன்னிறம் செய்யரி  
யானை யானே<sup>1</sup> ரென்றிலை போலக்  
குறிக் கொள்ப குணமாண் டோரே.’

இதனால் அறிக.

இனிக் கற்பிக்கப்படாதோர் என்வகையர் :

‘மடிமானி பொச்சாப்பன் காழுகன் கள்வன்  
அடுநோய்ப் பிணியாளன் ஆரூச் சினத்தன்  
தமூறு செஞ்சத் தவலுள்ளிட் டெண்மர்  
நெடுநூலைக் கற்கலா தார்.’

என இவர்.

இவர் தன்மை,

‘சூரங்கெறி விளங்காய் ஏருமை யாடே  
தோணி<sup>2</sup> யென்றாங் கிலையென மொழிப்’

இதனால் அறிக.

இவருட் களங்கடியப்பட்டார் :

‘மொழிவ துணராதார் முன்னிருந்து காய்வார்  
படிறு பலவுரைப்பார் பல்கால் நகுவார்  
திரிதரு செஞ்சத்தார் தீயலை ஓர்ப்பார்  
கடியப்பட்ட டாரவையின் கண்.’

இனிக் கோடன் மரபு:

‘கோடன் மரபு கூறுங் காலைப்  
பொழுதொடு சென்று வழிபடன் முனியான்  
முன்னும்<sup>3</sup> பின்னும்<sup>4</sup> இரவினும் பகவினும்  
அகலா னகி அன்பொடு கெழீஇக்  
குணத்தொடு பழகிக் குறிப்பின் வழிநின்  
ரூசற உணர்க்தோன் வாவென வந்தாங்  
கிருவென இருக்தே டவிழென அவிழ்த்துச்  
சொல்லெனச் சொல்லிச் செல்லெனச் சென்று  
பருவு னன்ன ஆர்வத்த னகிச்  
சித்திரப் பாவையின் அத்தக அடங்கிச்

1. ‘பாலும் ரீரும் பாறபடப பிரித்தல—அனாத தியலெபன அறிந்தனர் கொள்ளே.’

2. ‘கிளாந்தவல் கிளியை தியலெபே.’

3. ‘எங்கிறங் தோயதறகு மேறப நாதல—நன்னிறத் தியலெபன நாடினர் கொள்ளே.’

4. ‘நல்லவை யகத்திடடு நனவைபுறத் திடுவது—நெயயரி மாண்பென சினாதல வேண்டும்.’

‘குழுவபைபேபுறாதகுதல குஞ்சரத் தியலெபே.’

‘பிறநத ஒலியின பெறறியோாங துணர்தல—சிறந்த ஆனேற்றின் செய்தி யென்ப.’

2. ‘கலை லெறந்து கருதுபயன் கொள்வோன—குரங்கெறி விளங்கா யாமெனக் கூறுப்.’

‘விலங்கி லீழ்ந்து வெண ஸி ருமகிகிக்—கலங்கல்செய தருந்தல் காரா மேற்றே.’

‘ஒன்றிடை யார உறினுங் குளுகு—சென்றுதென் றருந்தல யாட்டின் சீரே.’

‘கீரிடை யன றி ஸிலத்திடை ஒடரச்—கீருடை யதுவே தோணி யெனப.’

3. முன்னும் - ஆசிரியன இருக்குமபோது முன்னாலும்.

4. பின்னும் - ஆசிரியன செல்லும்போது பின்னாலும்.

செவிவா யாக செஞ்சுகள் னுகக்  
கேட்டவை கேட்டவை வல்ல னுகிப்  
போற்றிக் கோடல் அதனது பண்பே.’

‘ எத்திறம் ஆசான் உவக்கும் அத்திறம்  
அறத்தில் திரியாப் படர்ச்சிவழி பாடே.’

‘ செவ்வன் தெரிகிற்பான் மெய்க்கோக்கிக் காண்கிற்பான்  
பல்லுரையுங் கேட்பான் மிகப்பெரிதுங் காதலான்  
தெய்வத்தைப் போல மதிப்பான் திரிபில்லான்  
இவ்வாறு மாண்பு முடையாற் குரைப்பவே  
செவ்விதின் நூலைத் தெரிந்து.’

‘ வழக்கி னிலக்கணம் இழுக்கின் றறிதல்  
பாடம் போற்றல் கேட்டவை சினைத்தல்  
ஆசாற் சார்ந்தவை அமைவரக் கேட்டல்  
அம்மான் புடையோர் தம்மொடு பயிறல்  
வினாதல் வினையவை விடுத்தலென் றின்னவை  
கடஞக் கொளினே மடம்கணி இக்கும்.’

‘ அனையன் அல்லோன் கேட்குவ னுயின்  
வினையின் உழப்பொடு பயன்றலைப் படாஅன்.’  
‘ அனையன் அல்லோன் அம்மர பில்லோன்  
கேட்குவ னுயிற் கொள்வோ னல்லன்.’

இவற்றுங் உணர்க.

இம்மானுக்கன் முற்ற உணர்ந்தானுமாறு,  
‘ ஒருகுறி கேட்போன் இருகாற் கேட்பிற்  
பெருக நாவிற் பிழைபா டிலனே.’

‘ முக்காற் கேட்பின் முறையறிக் துரைக்கும்.’

‘ ஆசா னுரைத்த தமைவரக் கொளினுங்  
காற்க் றல்லது பற்றல னுகும்.’

‘ அவ்வினை யாளரோடு பயில்வகை யொருபாற்  
செவ்விதி னுரைப்ப அவ்விரு பாலும்  
மையறு புலமை மாண்புகணி யுடைத்தே.’

‘ பிறர்க்குரை யிடத்தே நாற்கலப் பாகுக்  
திறப்பட உணருக் தெளிவி ஞேர்க்கே.’

இவற்றுங் அறிக. பொதுப்பாயிம் முற்றிற்று.

[ சிறப்புப்பாயிரம் ]

இனிச் சிறப்புப்பாயிரமாவது தன்னால் உரைக்கப்படும் நாற்கு இன்றி  
யமையாதது. அது பதினெட்டுவகையாம்.

ராதவின் தென்றிசையைப் பிற்கூறினார். நிலங் கடந்த கெடுமுடி யண்ணலை நோக்கி உலகந் தவஞ்சு செய்து வீடுபெற்ற மலையாதலானும் எல்லாரானும் அறியப்படுதலானும் வேங்கடத்தை எல்லையாகக் கூறினார். குமரியுக் தீர்த்த மாகவின் எல்லையாகக் கூறினார். இவ்விரண்டினாயுக் காலையே ஒதுவார்க்கு கல்வினையுண்டா மென்று கருதி இவற்றையே கூறினார். இவை யிரண்டும் அகப்பாட்டெல்லை யாயின. என்னை? குமரியாற்றின் தெற்கு நாற்பத் தொன்பது நாடு கடாக்கொண்டதாகவின். கிழக்கும் மேற்குங் கடலெல்லையாக முடிதலின் வேறெல்லை கூருாயினார். வேங்கடமுங் குமரியும் யாண்டைய என்றால் வடவேங்கடந் தென்குமரி யென வேண்டுதலின் அதனை விளங்கக் கூறினார்.

இலக்கமென்றது பலபொருளொருசொல்லாகவின் ஈண்டு உயர்க்கோரை உணர்த்திற்று, உலகம் அவரையே கண்ணகுவடைமையின் என்னை?

‘வழக்கெனப் படுவ துயர்க்கோர் மேற்றே  
நிகழ்ச்சி அவர்கட்டாக வான்.’ (மரபியல் - கூ)

என மரபியறுட் கூறுதலின், அவ்வயர்க்கோராவார் அகத்தியனாரும் மார்க்கண்டேயனாருங் தலைச்சங்கத்தாரும் முதலாயினோர். உலகத்து - உலகத்தி னுடைய என விரிக்க..

வழக்காவது சிலசொற் பிறந்த அக்காலத்து, இஃது அறத்தை உணர்த்திற்று, இது பொருளை உணர்த்திற்று, இஃது இன்பத்தை உணர்த்திற்று, இது வீட்டை உணர்த்திற்று என்று உணர்விப்பது.

கெப்பியாவது ‘பாட்டுரைநூலே’ (கெப்பியாயல் - ஏ) என்னுஞ் செய்யியற் குத்திரத்தாற் கூறிய எழு நிலமும்<sup>1</sup> அறம் முதலிய மூன்று பொருளும் பயப் நிகழ்வது. முதலினை நது முதலுகையினாலே என்றவாறு.

எழுத்தென்றது யாதனை யெனின், கட்புலனுகா உருவுங்<sup>2</sup> கட்புலனுகிய வடிவீழுடைத்தாக வேறுவேறு வகுத்துக்கொண்டு தன்னையே உணர்த்தியுஞ் சொந்கு இயைந்தும் நிற்கும் ஓசையையாம். கடலொலி சங்கொலி முதலிய ஓசைகள் பொருளுணர்த்தாமையானும் முற்கு வீளை இலதை முதலியன பொருளுணர்த்தினவேனும் எழுத்தாகாமையானும் அவை ஈண்டுக் கொள்ளா ராயினார். ஈண்டு உருவென்றது மனதுணர்வாய் நிற்குங் கருத்துப்பொருளை. அது செறிப்பச் சேறலானுஞ்<sup>4</sup> செறிப்ப வருதலானும்<sup>5</sup> இடையெறியப்படுதலானும்<sup>6</sup> இன்பதுநுபத்தை யாக்கலானும்<sup>7</sup> உருவும் உருவுங் கூடிப் பிறத்தலானும்<sup>8</sup> உந்தி முதலாகத் தோன்றி என்வகை நிலத்தீதும் பிறந்து கட்புலனுங் தன்மை யின்றிச் செவிக்கட் சென்று உறும் ஊறுதைமையானும் விசும்பிற் பிறந்து இயங்குவதோர் தன்மையுடைமையானும் காற்றின் குணமாவதோர் உருவாம். வன்மை மென்மை இடைமை கோடலானும் உருவே யாயிற்று. இதனைக்

1 எழு நிலம் -பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என பன

2 கட்புலனுகா உரு - ஒலி வடிவம்.

3 கட்புலனுகா உரு - வரி வடிவம்.

4 செறிப்பச் சேறல் - குறியின்போல செலுத்தக் கெல்லுதல்.

5 செறிப்ப வருதல் - குட்டத்திற்போல செலுத்தக் மீண்டும் வருதல்.

6 இடையெறியப்படுதல் - வெளியிடத்தில வீசப்படுதல்.

7 இடைப் துளபத்தை யாக்குதல் முறையே மென்மையால்.

8 உருவும் உருவும் கூடிப் பிறத்தல் - உயிரவடிவும் மெய்வடிவும் கூடிப் பிறத்தல்.

9 என்வகை ஸிலம்-தலை, மிடறு, நெஞ்சு, பல, இதழ், நா, முககு, அண்ணம் என்பன,

காந்தின் குணமேயென்றல் இவ்வாசிரியர் கருத்து. இதனை விக்மிங் குணமென்பாரும் உளர். இவ்வரு 'உருவுருவாகி' (எழு - கன) எனவும் 'உட்பெறுபுள்ளி உருவா சும்மே' (எழு - கச) எனவும் காட்சிப்பொருட்குஞ் சிறுபான்மை வரும். வடிவாவது கட்புலனுகியே நிற்கும். அது வட்டஞ் சதுரம் முதலிய முப்பத்திரண்டலூள் ஒன்றை உணர்த்தும். மனத்தான் உணரும் நுண்ணுணர் வில்லோரும் உணர்த்து எழுத்துக்கட்டு வேறுவேறு வடிவும் காட்டி எழுதப் பட்டு நடத்தவிற் கட்புலனுகிய வரிவடிவம் உடையவாயின. இதற்கு விதி 'உட்பெறு புள்ளி உருவா சும்மே' (எழு - கச) என்னுஞ் சுத்திரம் முதலியன் வாம். இவற்றை பெரும்பான்மை மெய்க்கே வடிவ கூறினார். 'எகர் ஒரகர் தியற்கையுமற்றே' (எழு - கச) என உயிர்க்குஞ் சிறுபான்மை வடிவ கூறினார்.

இனித் தன்னை உணர்த்தும் ஓசையாவது தன் பிறப்பையும் மாத்திரையையுமே அறிவித்துத் தன்னைப் பெற விகழும் ஓசை.

சொந்து இயையும் ஓசையாவது ஓரெழுத்தொருமொழி முதலியவாய் வரும் ஓசை.

இனிச் சொல்லென்றது யாதனை யெனின், எழுத்தினுண் ஆக்கப்பட்டு இருதினைப் பொருட்டன்மையையும் ஒருவன் உணர்த்து நிமித்தமாம் ஓசையை. இவ்வரைக்குப் பொருள் சொல்லத்திராத்துட் கூறுதும். ஈன்னு 'டறலள' (எழு - உட) என்னுஞ் சுத்திரம் முதலியவற்றுன் மொழியாக மயங்கு கின்றனவும் அவ்வாக்கத்தின்கண் அடங்கு மென்ற உணர்க. எழுத்துச் சொந்து அவ்யவமாதவின் அதனை முந்கூறி அவ்யவியாகிய சொல்லைப் பிற்கூறினார்.

இனிப் பொருளென்றது யாதனை யெனின் சொற்றெடுத் கருவியாக உணர்ப்படும் அறம்பொருளின்பழும் அவற்றது நிலையும் நிலையாமையுமாகிய அறவகைப்பொருளுமாம். அவை பொருள்விகாரத்துட் கூறுதும்.

வீடு கூருரோ எனின், அகத்தியானாக தொல்காப்பியானாக வீடுபேற் றிற்கு நிமித்தங் கூறுதலன்றி வீட்டின் தன்மை இலக்கணத்தாற் கூருரென் உணர்க. அஃது,

'அங்கிலை மருங்கின் அறமுத வாகிய மும்முதற் பொருட்கும் உரிய வெண்பு' (செய்யு - கங்க)

என்பதனான் உணர்க. இக்கருத்தானே வள்ளுவனுரும் முப்பாலாகக் கூறி மெய்யுணர்தலான் வீடுபேற்றிற்கு நிமித்தங் கூறினார்.

செந்தமிழ் - செல்லிய தமிழ்.

முந்துநால் அகத்தியழும் மாபுராணமும் புதபுராணமும் இசைக்குமும். அவற்றுட்க்கறிய இலக்கணங்களாவன எழுத்துச் சொற்பொருள் யாப்பும் சந்தமும் வழக்கியலும் அரசியலும் அமைச்சியலும் பார்ப்பன இயலுஞ் சோதிடமுங்காந்தருவமுங் கூத்தும் பிறவுமாம்.

புலம் என்றது இலக்கணங்களை.

பறுவ லென்றது அவ்விலக்கணங்களெல்லாம் அகப்படச் செய்கின்றதோர் குறியை. அவை தீதனுட் கூறுகின்ற உரைச்சுத்திரங்களானும் மரபியலானும் உணர்க.

பாண்டியன் மாகீந்தி இருபத்துநாலாயிரம் யாண்டு வீற்றிருந்தானத வின் அவனும் அவன் அவையிலுள்ளோரும் அறிவுமிக்கிருத்தவின் அவர்கள்

எ. 2.

கேட்டிருப்ப அதங்கோட்டாசிரியர் கூறிய கடாவிற் கெல்லாங் குற்றங்தீர விடைக்குறுதலின் ‘அரில்தபு’ என்றார்.

அகத்தியனார் அதங்கோட்டாசிரியரை நோக்கி, ‘நீ தொல்காப்பியன் செய்த நூலைக் கேள்க’ என்று கூறுதலானும், தொல்காப்பியனும் பல்காலுஞ் சென்று ‘யான் செய்த நூலை நீர் கேட்டல்வேண்டும்’, என்று கூறுதலானும், இவ்விருவரும் வெகுளாமல் இந்துறுகுக் குற்றங் கூறிவிடுவ வெனக் கருதி அவர் கூறிய கடாவிற் கெல்லாம் விடை கூறுதலின், ‘அரில்தபத் தெரிந்து’ என்றார்.

அவர் கேள்மினென்றற்குக் காரண மென்னை யெனின், தேவரெல்லா ருங் கூடி யாஞ் சேரவிருத்தலின் மேருத் தாழ்ந்து தென்றிசை உயர்ந்தது, இதற்கு அகத்தியனுரே ஆண்டிருத்தற் குரிய ரென்று அவரை வேண்டிக் கொள்ள, அவருங் தென்றிசைக்கட் போதுகின்றவர் கங்கையாருமூச் சென்று காவிரியாரை வாங்கிக்கொண்டு, பின்னர் யமதக்கிணியாருமூச் சென்று அவர் மகனார் திரண்துமாக்கிணியாரை வாங்கிக்கொண்டு, புலத் தியனாருமூச் சென்று அவருடன் பிறந்த குமரியார் உலோபாமுத்திரை யாரை அவர் கொடுப்ப நிரேற்று இரீஇப், பெயர்ந்து, துவராபதிப் போந்து நிலங்கடந்த கெடுமுழியன்னல் வழிக்கண் அரசர் பதினெண்மாறையும் பதினெண்மூடோடி வேளிருள்ளிட்டாரையும் அருவாளரையும் கொண்டு போந்து, காடுகெடுத்து நாடாக்கிப் பொதியின்கணிருந்து, இராவணைக் கந்தருவத்தாற் பிணித்து, இராக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கித் திரண்துமாக்கிணியாராகிய தொல்காப்பியனுரை நோக்கி ‘நீ சென்று குமரியாரைக் கொண்டுவருக’ எனக் கூற, அவரும் எம்பெருமாட்டியை எங்காங் கொண்டு வருவலென்றார்க்கு, ‘முன்னுகப் பின்னுக நாற்கோல் நீளம் அகல நின்று கொண்டுவருக’ வென அவரும் அங்காங் கொண்டு வருவதி, வையை நீர் கடுகிக் குமரியாரை ஈர்த்துக் கொண்டு போகத், தொல்காப்பியனார் கட்டளை யிறந்து சென்று ஓர் வெதிர்க்கோலை முறித்து நீட்ட, அதுபற்றி யேறினார்; அது குற்ற மென்று அகத்தியனார் குமரியாரையும் தொல்காப்பியனுரையுஞ் ‘சுவாகக்ம் புகாப்பிர்’, எனக் சபித்தார்; ‘யாங் கள் ஒரு குற்றமூஞ் செய்யாதிருக்க எங்களைச் சபித்தமையான் எம்பெருமானுஞ் சுவாகக்ம் புகாப்பிர்’ என அவர் அகத்தியனுரைச் சபித்தார். அதனான் அவர் வெகுண்டாராதலின் அவன் செய்த நூலைக் கேள்க என்றார்கள்.

நான்கு கூறுமாப் மறைந்த பொருளும் உடைமையான் ‘நான்மறை’ என்றார். அவை தைத்திரியபும் பொடிகழுந் தலவகாரமுஞ் சாமவேதமும் யாம். இனி இருக்கும் யகவும் சாமமும் அதாவதையும் என்பாரு மூளர். அது பொருந்தாது; இவர் இந்தால் செய்த பின்னர் வேதவியாத் சின்னுட்பல்பிணிச் சிற்றறிவிலேன் உணர்தற்கு நான்கு கூருக இவற்றைச் செய்தாராதலின்.

முஷ்கூறிய நூல்கள் போல எழுத்திலக்கணமுன் சொல்லிலக்கணமும் மயங்கக் கூருது வேரேர் அதிகாரமாகக் கூறினார் என்றற்கு ‘எழுத்து முறைகாட்டி’ என்றார்.

வரைப்பின்கண்ணே தோற்றி நிறுத்த என்க.

இந்திரனாற் செய்யப்பட்டது ஜந்திரம் என்றுயிற்று,

பல்புகழாவன, ஜங்கிரளிறைதலும் அகத்தியத்தின்பின் இந்தால் வழங்கச் செய்தலும் அகத்தியனுரைச் சபித்த பெருந்தன்மையும் ஜங்கி நாப் பண் நிற்றலும் நீர்சிலை நிற்றலும் பிறவுமாகிய தவத்தான் யிருதலும் பிறவு மாம்.

படிமை - தவவேடம்.

‘வடவேங்கடங் தென்குமரி’ என்பது கட்டிரை வகையான் எண் பெற்று புனர்ந்த சொற்சீரடி.<sup>1</sup> ‘ஆயிடை’ என்பது வழியாச புனர்ந்த சொற்சீரடி.<sup>2</sup> ‘தமிழ்கூறு எல்லுலகத்து’ என்பது முட்டடி<sup>3</sup> யின்றிக் குறைவு சீர்த்தாய சொற்சீரடி. இங்ஙனஞ் சொற்சீரடியை முற்கூறினார், குத்திர யாப்பிற்கு இன்னேசை பிறத்தற்கு. என்னை? ‘பாஅ வண்ணஞ், சொற் சீர்த் தாகி நூற்பாற் பயிலும்’ (செய்யு - உக்கு) என்றவின். ஏனை அடிக எல்லாஞ் செந்தாக்கு.<sup>4</sup>

வடவேங்கடங் தென்குமரி யெனவே எல்லையும், எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி யெனவே துதலிய பொருளும் பயனும் யாப்பும், முந்து நூல்கண்டெனவே வழியும், முறைப்பட எண்ணி யெனவே காரணமும், பாண்டியன் அவையத் தெனவே காலமுங் களனும், அரில்தபத் தெரிக்கெனவே கேட்டோரும், தன் பெயர் தோற்றி யெனவே ஆக்கியோன் பெயரும் தூற் பெயரும் பெறப்பட்டன.

தொல்காப்பியம் என்பது மூன்று உறுப்படக்கிய பின்டம்.<sup>5</sup> பொருள் கூறவே அப்பொருளைப் பொதிந்த யாப்பிலக்கணமும் அடங்கிறது, தூறு காணங் கொணர்ந்தானென்றால் அவை பொதிந்த கூறையும் அவை யென அடங்குமாறுபோல.

இனி இவ்வாறன்றிப் பிறவாறு கண்ணழிவு கூறவாரும் உள்ள லெனின், வேங்கடமுங் குமரியும் எல்லையாகவுடைய ஸிலத்திடத்து வழங்குங் தமிழ்மொழியினைக் கூறும் நன்மக்கள் வழக்குங் செய்யுளும் என்றாற் செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்த கொடுக்கமிழ் நாடு பன்னிரண்டினும் வழங்குங் தமிழ்மொழி யினைக் கூறுவாரை நன்மக்க என்றாற் என்று பொருள் தருதலானும், அவர் கூறும் வழக்குங் செய்யுளுங் கொண்டு எழுத்துஞ் சொல்லும் பொருளும் ஆராய் தல் பொருந்தாமையானும், அவர் கூறும் வழக்குங் செய்யுளுமாகிய இருகாரணத் தானும் எழுத்துஞ் சொல்லும் பொருளும் ஆராய்க்காரெனின் அகத்தியற்கு மாருகத் தாமும் முதனால் செய்தாரென்றும் பொருள் தருதலானும், அங்ஙனங் கொடுக்கமிழ் கொண்டு இலக்கணங்கு செய்யக் கருதிய ஆசிரியர் குறைபாடுடைய வற்றிற்குச் செந்தமிழ் வழக்கையும் முந்துநாலையும் ஆராய்ந்து முறைப்பட எண்ணினாலேரெனப் பொருள்தருதலானும் அது பொருளன்மை உணர்க. இன்னும் முந்துநால் கண்டு முறைப்பட எண்ணி யென்றதனுனே முதல்வன் வழிநூல் செய்ய மாற்றிற்கு இலக்கணங் கூறிற்றிலனேனும் அவன் நூல் செய்த முறைமை தானே பின்பு வழிநூல் செய்வார்க்கு இலக்கணம் என்பது கருதி

1 சொற்சீரடி - அசையாலமைந்த சீரால அடியாககாது சொல்லியே சீராகக்கான<sup>①</sup> அதன் லட்யாக்குவது.

2 வழியாச புனர்ந்த சொற்சீரடி - ‘தனியசை யனரிப் பல அசை புனர்க்கப்பட்டு வருஞ் சொற்சீரடி’ என்பது நசினாககினியம். ‘ஒரு சீக்கண்ணே பிறிதுமொரு சீரவரத் தொடர்வதோ அசையைத் தொடுப்பது, என்பது இளம்பூரணம்.

3 முட்டடி - தாக்குப்பட்டு முடியும் நாற்சீரடி.

4 செந்தாகு - நாற்சீரும் சீரமயி வரும் அடியாலாகும் ஒசை.

5 மூன்றுறுப்பு - நூற்பா (குத்திரம), ஒத்து, படலம் எனபன.

6 பின்டம் - தொகுதி அல்லது திரட்டு.

இல்வாசிரியர் செய்யுளியலிலும் மரபியலிலும் அந்தால் செய்யும் இலக்கணமும் அதற்கு உரையுங் காண்டிகையுங் கூறும் இலக்கணமுங் கூறிய அதனையே ஈண் ஒங் கூறினார்கள் உணர்க. அவை அவ்வோத்துக்களான் உணர்க.

- ‘யாற்ற தொழுக்கே தேரைப் பாய்வே  
சீய நோக்கே பருந்தின் வீழ்வென்று  
ஆவகை நான்கே கிடக்கை முறையே.’
- ‘பொழிப்பே அகலம் நுட்பம் எச்சம் எனப்  
பழிப்பில் சூத்திரம் பன்னல் நான்கே.’
- ‘அவற்றுள்  
பாடங் கண்ணழி வுதாரணம் என்றிவை  
நாடித் திரிபில ஆகுதல் பொழிப்பே.’
- ‘தன்னால் மருங்கினும் பிறதால் மருங்கினுங்  
துன்னிய கடாவின் புறங்தோன்றும் விகற்பம்  
பன்னிய அகலம் என்மனூர் புலவர்.’
- ‘எதுவின் ஆங்கவை துடைத்தல் நுட்பம்.’
- ‘துடைத்துக் கொள்பொருள் எச்சம் ஆகும்.’
- ‘அப்புலம் அரில்தப அறிந்து முதனாற்  
பக்கம் போற்றும் பயன்தெரிச் துலகங்  
திட்ப முடைய தெளிவர வுடையோன்  
அப்புலம் படைத்தற் கமையும் என்ப.’
- ‘சூத்திரம் உரைஎன் ரூயிரு திறத்தினும்  
பாற்படத் தோற்றல் படைத்த வென்ப  
நூற்பயன் உணர்ந்த நுண்ணி யோரே.’

இவற்றை விரித்து உரைக்க.

கிறப்புப்பாயிரம் முற்றிற்று.

---

# தொல்காப்பியம்

## க. எழுத்தத்திகாரம்

### நச்சினார்க்கிளியருரை

---

#### க. நூன்மரபு

[எழுத்தின் இலக்கணம் என்பது இதன் பொருள்; ஆடைக்கு நூல் உறுப்பாதல் போல மொழிக்கு உறுப்பாகிய எழுத்து இங்கு நூல் எனப்பட்டது.]

எழுத்துக்களின் வகை

அவற்றின் பெயர் முதலியன

க. எழுத்தெனப் படுபா,  
அகரமுதல் னகர இறுவாய்  
முப்பஃ தென்ப ;  
சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே.

என்பது குத்திரம்.

இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோ எனின் எழுத்திலக்கணம் உணர்த்தி னமை காரணத்தான் எழுத்தத்திகாரம் என்னும் பெயர்த்து. எழுத்தை உணர்த்திய அதிகாரம் என விரிக்க. அதிகாரம் — முறைமை.

எழுத்து உணர்த்துவிடத்து எனத்து வகையான் உணர்த்தினாரோ வெனின் எட்டு வகையானும் எட்டிறந்த பலவகையானும் உணர்த்தினார் என்க.

எட்டு வகைய என்பார்க்குறையாறு :— எழுத்து இனைத்<sup>1</sup>தென் றலும் இன்ன பெயரின என்றலும் இன்ன முறையின என்றலும் இன்ன அளவின என்றலும் இன்ன பிறப்பின என்றலும் இன்ன புணர்ச்சியின என்றலும் இன்ன வடிவின என்றலும் இன்ன தன்மையின என்றலுமாம் இவற்றுள் தன்மையும் வடிவும் எமக்கு உணர்த்தலாகாமையின் ஆசிரியர் ஈண்டு உரைத்திலர். ஏனைய இதனுட் பெறுதும்.

எழுத்து இனைத்தென்றலைத் தொகை வகை விரியான் உணர்க் குப்பத்துலும்ற என்பது தொகை. உயிர் பன்னிரண்டும் உடம்பு பதி வெட்டஞ்சு சார்பிற் ரேற்றம் மூன்றும் அதன் வகை. அளபெடை யேழும் உயிர்மெய் இருநூற்றெருரூபத்தாறும் அவற்றேருடுங் கூட்டி இருநூற்றைம்பத்தாறெனல் விரி.

இனி எழுத்துக்களது பெயரும் முறையும் தொகையும் இச்சூத்திரத்தாற் பெற்றும். வகை ‘ஒளகார இறவாய்’ (எழு - அ) என்பதனாலும் ‘ங்கார இறவாய்’ (எழு - கை) என்பதனாலும் ‘அவைதாங், குற்றியலிகரங் குற்றிய லுகரம்’ (எழு - உ) என்பதனாலும் பெற்றும். விரி ‘குண்டிசை மொழிவியின்’ (எழு - சக) என்பதனாலும் ‘புள்ளியில்லா’ (எழு - கள) என்பதனாலும் பெற்றும்.

அனாவு ‘அவற்றுள், அ இ உ’ (எழு - நட) என்பதனாலும் ‘ஆ ஈ ஊ’ (எழு - ச) என்பதனாலும் ‘மெய்யின் அளபே’ (எழு - கக) என்பதனாலும் ‘அவ்வியல் நிலையும்’ (எழு - கட) என்பதனாலும் பெற்றும்.

பிறப்பு பிறப்பியலுட் பெற்றும்.

புணர்ச்சி ‘உயிரிது சொல்முன்’ (எழு - கங்கள்) என்பதனாலும் ‘அவற்றுள், நிறுத்த சொல்லின்’ (எழு - காக) என்பதனாலும் பிறவாற்றாறும் பெற்றும்.

இனி ஏட்டிரந்த பல்வகைய என்பார் கூறுமாறு:—எழுத்துக்களது குறை வங்கி கூட்டமும்<sup>2</sup> பிரிவும்<sup>3</sup> மயக்கமும்<sup>4</sup> மொழியாக்கமும்<sup>5</sup> நிலையும்<sup>6</sup> இன்றும் ஒன்று பல வாதலுங்<sup>7</sup> திரிந்ததன்றிரிபு அது என்றலும்<sup>8</sup> பிறிதென்றலும்<sup>9</sup> அதுவும் பிறிது மென்றலும்<sup>10</sup> நிலையிற் தென்றலும்<sup>11</sup> நிலையா தென்றலும்<sup>12</sup> நிலையிற்றும் நிலையாதும்<sup>13</sup> என்றலும் இன்னேரன்ன பலவுமாம்.

குறைவு ‘அரையலூ குறுகல்’ (எழு - கஞ்) ‘ஓரளபாகும்’ (எழு - திஅ) என்பனவற்றாற் பெற்றும்.

கூட்டம் ‘மெய்யோ டினையினும்’ (எழு - காத்) ‘புள்ளியில்லா’ (எழு - கள்) என்பனவற்றாற் பெற்றும்.

பிரிவு ‘மெய்யியிர் நீங்கின்’ (எழு - கஞ்கை) என்பதனாற் பெற்றும்.

மயக்கம் ‘தறலள்’ (எழு - உங்) என்பது முதலாக ‘மெய்க்கிலை சுட்டின்’ (எழு - காங்) என்பத்திருக்கக் கிடந்தனவற்றாற் பெற்றும்.

மொழியாக்கம் ‘ஒரெழுத் தொருமொழி’ (எழு - சாநி) என்பதனாற் பெற்றும், அவ்வெழுத்துக்களை மொழியாக்கவின்.

நிலை ‘பன்னீருமிரும்’ (எழு - திகை) ‘உயிர்மெய்யல்லன்’ (எழு - சாங்) ‘உயிர் ஒள்’ (எழு - சுகை) ‘குணங்மன்’ (எழு - எஅ) என்பன. இவற்றுள் மொழிக்கு முதலாம் எழுத்தும் கருமெழுத்தும் பெற்றும்.

1 குறைவு - மாத்திரைக் குறுககம்.

2 கூட்டம் - உயிரும் மெய்யுங் கூடுதல்.

3 பிரிவு - கூடின உயிரும் மெய்யும் பிரிந்து நிற்றல்.

4 மயக்கம் - எழுத்துக்கள் அடுத்து நிற்றல்.

5 மொழியாக்கம் - ஏழுத்தாற் சொல்லாதல்.

6 நிலை - எழுத்துக்கள் சொல்லின் மூலிடத்தும் சிற்றல்.

7 ஒன்று பலவாறல் - ‘செமெபானபதினைபலம்’ என்றால் போன்ற பல பொருட் சொற்றிருத்தி ஒரே யெழுத்து பொருள்தொறும் வேறுதல்.

8 திரிந்ததன் திரிபு அது என்றல் - லகரம் ரகரமாகும் என முதலீற் கூறிப் பின்பு அவைகரமே ஆயதுமாகும் என்றாலும்போல், ஒரேழுத்தை மற்றொரேழுத்தை மொழுதாகும் எனக் கூறிப் பின்பு அதே மற்றுமோரா எழுததாகும் எனக் கூறல்.

9 திரிந்ததன் திரிபு பிறிதென்றல் - மகரவிறு கெட்டு அகர விருந்துறபோல், ஓர் ஈரு பிறிதோர் சிருக்கவே ஸின்று புணரும் என்றல்.

10 திரிந்ததன் திரிபு அதுவும் பிறிதும் என்றல் - தாம் என்பது தம (தம+அ) என்று ஸின்றபோல் ஒரு சுறு இயல்பீரும் விதியீரும் ஒருங்கே பெற்றுப் புணரும் என்றல்.

11 நிலையிற்றென்றல் - சொற்கள் பொருட் பொருத்தமுறப் புணர்வதைக் கூறல்.

12 நிலையாதென்றல் - சொற்கள் பொருத்தமின்றிப் புணர்வதைக் கூறல்.

13 நிலையிற்றும் நிலையாதும் என்றல் - ஒரே மீதுன் சொற்களில் ஒன்றத்துக்கிய இலக்கணத்தை இன்னென்று பெருத்தென் விலகல்; எ - ①. பலாங்கோடு என்று போல இராக்காலம் என வராதென்றல்.

·இனம் ‘வல்லெழுத்தென்ப’ (எழு - கக) ‘மெல்லெழுத்தென்ப’ (எழு - உ0) ‘இடையெழுத்தென்ப’ (எழு - உக) ‘ஒள்கார இறுவாய்’ (எழு - அ) ‘ங்கார இறுவாய்’ (எழு - க) என்பனவற்றுத் பெற்றும். இவற்றுனே எழுத்துக்கள் உருவாதலும் பெற்றும். இவ்வருவாகிய ஓகைக்கு ஆசிரியர் வடிவு கூருமை உணர்க ; இனி வரிவடிவு கூறுவங்கால் மெய்க்கே பெரும் பான்மையும் வடிவு கூறுமாறு உணர்க.

ஒன்று பலவாதல் ‘எழுத்தோரன்ன’ (எழு - கசக) என்பதனுற் பெற்றும்.

திரிந்ததன் நிரிபது என்றல் ‘தகரம் வருவழி’ (எழு - ஞகக) என்பதனுறும் பிருண்டும் பெற்றும்.

பிறிதென்றல் ‘மகர இறுதி’ (எழு - நக0) ‘நகார ஈறு’ (எழு - ஞஞ2) என்பனவற்றுத் பெற்றும்.

அதுவும் பிறிது மென்றல் ‘ஆற னுருபிள் அகரக் கிளவி’ (எழு - ககடி) என்பதனுற் பெற்றும்.

நிலையிற் தென்றல் ‘நிறுத்த சொல்லின் ஈருகு’ (எழு - கஙஅ) என்பதனுற் பெற்றும்.

நிலையாதென்றல் நிலைமொழியது ஈற்றுக்கண்ணின்றும் வருமொழியது முதற்கண்ணின்றும் புணர்ச்சி தமிழுள் இலவாதல். அது ‘மருவின் தொகுதி’ (எழு - ககக) என்பதனுற் பெற்றும்.

நிலையிற்றும் நிலையாதும் என்றல் ‘குறியதன் முன்னரும்’ (எழு - உஉச) என்பதனுற் கூறிய அகரம் ‘இரா வென் கிளவிக் ககர மில்லை’ (எழு - உஉஏ) என்பதனுற் பெற்றும்.

இக்கூறிய இலக்கணங்கள் கருவியுஞ் செய்கையும் என இருவகைய.

அவற்றுட் கருவி<sup>1</sup> புறப்புறக்கருவியும் புறக்கருவியும் அகப்புறக்கருவியும் அகக்கருவியும் என நால்வகைத்து. நான்மரபும் பிறப்பியலும் புறப்புறக்கருவி. மொழிமரபு புறக்கருவி. புணரியல் அகப்புறக்கருவி. ‘எகர ஒகரம் பெயர்க்கீ ருகா’ (எழு - உஏ0) என்றாற் போல்வன அகக்கருவி.

இனிச் செய்கை<sup>2</sup>யும் புறப்புறச்செய்கையும் புறச்செய்கையும் அகப்புறச் செய்கையும் அகச்செய்கையும் மென நால்வகைத்து. ‘எல்லா மொழிக்கும் உயிர் வருவழியே’ (எழு - கச0) என்றாற் போல்வன புறப்புறச் செய்கை. ‘வன எனவரும் புள்ளி முன்னர்’ (எழு - கசக) என்றாற்போல்வன புறச்செய்கை. ‘உகரமொடு புணரும் புள்ளி யிறுதி’ (எழு - கசங) என்றாற் போல்வன அகப் புறச் செய்கை. தொகை மரபு முதலிய ஒத்தினுள் இன்ன ஈறு இன்னவாறு

1 கருவி என்றது சொற்புணர்ச்சிக்குக் கருவியாகும் இலக்கணத்தை, புறப்புறம் புறம் அகப்புறம் அகம் என்பன முறையே ஒன்றினென்ற ஒன்றறாகு அனுபிய நிலையக் குறிக்கும். புணர்ச்சிக்குக் கருவியாய், நிலைமொழியீறு பற்றிய இலக்கணங்கூறும் நூற்பா அகக்கருவி; நிலைமொழியீறும் வருமொழி முதலும் புணாசசியீல அடையும் பொதுவான நிலைமைக்கைக் கூறும் புணர்யல் அகப்புறக் கருவி; புணர்ச்சியைக் கூறுது அதனைப் பெறும் சொற்களின் இயல்புகளைக் கூறும் மொழிமரபு புறக் கருவி; அசசொறாக்குக் கருவியாகும் எழுத்துக்களைப்பற்றிக் கூறும் நான்மரபும் பிறப்பியலும் புறப்புறக்கருவி.

2 செய்கையாவது புணர்ச்சி. நிலைமொழியீறு புணரும் முறை அகச்செய்கை; நிலைமொழியீறு சாரியையைப் பெறுவது அகப்புறச் செய்கை; வருமொழி முதல் அடையும் நிலைமை புறச்செய்கை; நிலைமொழியீறும் வருமொழிமுதலும் திரியாதும் இடையெழுத்து மெய்யை இடையீற பெறுவது புறப்புறச் செய்கை,

முடியுமெனச் செய்கை கூறுவன வெல்லாம் அகச்செய்கை. இவ்விகற்பமெல்லாம் தொகையாக உணர்க.

இவ்வோத்து என்னுதவிற்கு எனின், அதுவும் அதன் பெயருறைப்பவே அடங்கும்.

இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின் இத் தொல்காப்பிய மென்னும் நூற்கு மரபாந் துணைக்கு வேண்டுவனவற்றைத் தொகுத்து உணர்த்தினாமையின் நூன்மரபு என்னும் பெயர்த்தாயிற்று.

நூலென்றது நூல்போறவின் ஒப்பினுயதோர் ஆகுபெயராம். அவ் வொப்பாயவறு என்னை யெனின், குற்றங் களைந்து எஃகிய பன்னுனைப் பஞ்சி களை யெல்லாங் கைவன் மகஞோத் தூய்மையும் நுண்மையுமைடையவாக ஓரிழைப் படுத்தினால் ‘வினையி னீங்கி விளங்கிய அறிவு’ (மரபியல் - கச) னாலே வழுக் களைந்து எஃகிய இலக்கணங்களை யெல்லாம் முதலும் முதலும் மாறுகோ ளின்றுக்கூடும், தொகையினும் வகையினும் பொருண்மை காட்டியும், உரையுங் காண்டிகையும் உள் நின்று அகலவும், ஈரைங் குற்றமும் இன்றி ஈரைங் தழுகு பெற, முப்பத்திரண்டு தங்கிர உத்தியோடு புனரவும்,

‘ஒருபொருள் நுதவிய சூத்திரத் தானும்

இனமொழி கிளங்க வோததி னானும்

பொதுமொழி கிளங்க படலத் தானும்

மூன்றுறுப் படக்கிய பின்டத் தானும்’,

(செய் - கசக்கு)

ஒரு நெறிப்படப் புனர்க்கப்படுஉங் தன்மையுடைமையான் என்க. மரபு, இலக்கணம், முறைமை, தன்மை என்பன ஒருபொருட் கிளவி.

ஆயின் நூலென்றது ஈண்டு மூன்றத்தினையும் அன்றே? இவ் வோத்து மூன்றத்திகாரத்திற்கும் இலக்கண மாயவா ஹன்னை யெனின், எழுத் துக்களது பெயரும் முறையும் இவ்வதிகாரத்திற்கும் செய்யினியற்கும் ஒப்பக் கூறியது. ஈண்டுக் கூறிய முப்பத்துமூன்றாணைப் பதினைந்தாக்கி ஆண்டுத் தொகைகோடவில் தொகை வேறாம். அளவு செய்யினியற்கும் இவ்வதிகாரத்திற்கும் ஒத்த அளவும் ஒவ்வா அளவும் உளவாகக் கூறியது. குறித்கும் செடித் குங் கூறிய மாத்திரை இரண்டிடத்திற்கும் ஒத்த அளவு. ஆண்டுக் கூறுஞ் செய்யுட்கு அளவுகோடற்கு ஈண்டைக்குப் பயன் தாராத அளபைடை கூறியது ஒவ்வா அளவு. அஃது ‘அளபிறங் துயிர்த்தலும்’ (எழு - நட) என்னுஞ் சூத்திரத்தோடு ஆண்டு மாட்டெறிய மாற்றான் உணர்க. இன்னுங் குறிலும் செடிலும் மூவகை யினரும் ஆய்தமும் வண்ணத்திற்கும் இவ்வதிகாரத்திற்கும் ஒப்பக் கூறியன. குறைவும் இரண்டற்கும் ஒக்கும். கூட்டமும் பிரிவும் மயக்க மும் இவ்வதிகாரத்திற்கே உரியனவாகக் கூறியன ‘அம்மூவாறும்’ (எழு - உட) என்னுஞ் சூத்திரம் முதலியனவற்றான் எழுத்துக்கள் கூடிச் சொல்லாமாறு கூறுகின்றமையின் சொல்லதிகாரத்திற்கும் இலக்கணம் ஈண்டுக் கூறினாரா யிற்று. இங்கானம் மூன்றத்திகாரத்திற்கும் இலக்கணங் கூறுதலின் இவ்வோத்து நூலினது இலக்கணங் கூறியதாயிற்று. நூலென்றது தொல்காப்பியம் என்னும் பிண்டத்தை. இவ் வோதத்திலக்கணங்கள் எழுத்துக்களது பெயரும் முறையும் தொகையும் அளவுவும் குறைவுங் கூட்டமும் இனரும் மயக்கமும் ஆம். எனைய இவ்வதிகாரத்துள் எனையோத்துக்களூள் உணர்த்துப.

அந்தேல் அஃதாக, இத் தலைச்சூத்திரம் என்னுதவிற்கு எனின் எழுத் துக்களது பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள் :— எழுத்தெனப் படுப — எழுத்தென்று சிறப் பித்துச் சொல்லப்படுவன், அகரமுதல் னகர இறுவாய் முப்பலி தென்ப — அகரம் முதல் னகரம் ஈருக்க் கிடந்த முப்பதென்று சொல்லுவர் ஆசிரியர், சார்ந்துவரல் மரபின் மூன்றலங்கடையே — சார்ந்து வருதலைத் தமக்கு இலக்கணமாகவுடைய மூன்றும் அல்லாத இடத்து ; என்றவாறு.

எனவே, அம்மூன்றுக் கூடியவழி முப்பத்து மூன்றென்ப அ-ஆ-இ-ஈ-உ-ஊ-எ-ஏ-ஐ-ஓ-ஓ-ஓள-க-ங-ச-ஞ-ட-ண-த-ங-ப-ம-ய-ர-ல-வ-ழ-ள-ந-ன் எனவரும். எனப்படு என்று சிறப்பித்துணாத்துதலான் அளபெடையும் உயிர்மெய்யும் இத்துணைச் சிறப்பில் ; ஒழையுணர்வார்க்குக் கருவியாகியவரிவழி வஞ் சிறப்பிலா எழுத்தாகக் கொள்ளப்படும்.

அகரம் முதலாதல் ஆரியத்திற்கும் ஒக்குமேனும் ஈண்டுத் தமிழெழுத்தே கூறுகின்றுரென்பது உணர்த்தஞ்சு னகர இறுவாய் என்றார்.

படுப, படுவ. படுபவென்பது படுத்தலோகையால் தொழிற் பெயராகக் கூறப்படும். பகரமும் வகரமும் ஈண்டு நிற்றந்துக் கீழ்மூள் ஒத்த உரிமைய வேலூம் எழுத்தெனப் படுப வெனத் தூக்கற்று நிற்குஞ் சொற்சீரடிக்குப் படுப என்பது இனஞேகைத்தாய் நிற்றலின் ஈண்டுப் படுப வென்றே பாடம் ஓதுக. இஃது அன்பெருத அகரவீற்றுப் பலவறிசொல்.

அகர னகர மெனவே பெயருங் கூறினார்.

எழுத்துக்கட்டகல்லாம் அகரம் முதலாதற்குக் காரணம் ‘ மெய்யினியக்கம் அகரமொடி சிவஜூம் ’ (எழு - சஈ) என்பதனாற் கூறுப. வீடுபேற்றிற்கு உரிய ஆண்மகளை உணர்த்துஞ் சிறப்பான் னகரம் பின் வைத்தார். இனி எழுத்துக் கட்குக் கிடக்கமுறை ஆயினவாறு கூறுதும்.

குற்றெழுத்துக்களை மூன்றாகக் கூறி அவற்றிற்கு இனமொத்த கெட்ட பெட்டுத்துக்களை அவற்றின் பின்னாகக் கூறினார், ஒரு மாத்திரை கூறியே இரண்டு மாத்திரை கூறவேண்டுதலின். அன்றி இரண்டை முந்தினாலேர் வெனின், ஆகாது ; ஒன்று நின்று அதனேடு பின்னரும் ஒன்று கூடியே இரண்டாவதன்றி இரண்டென்ப தொன்று இன்றுதலின். இதனால் ஒன்று தான் பல கூடியே என் விரிந்த தென்று உணர்க.

இனி, அகரத்தின் பின்னர் இகரம் எண்ணும் பிறப்பும் பொருளும் ஒத்த லின் வைத்தார். இகரத்தின் பின்னர் உகரம் வைத்தார், பிறப்பு ஒவ்வா தேனும் ‘ அ-இ-உ அம் மூன்றுஞ் கூட்டு ’ (எழு - நக) எனச் கூட்டுப் பொருட்டாய் நிற்கின்ற இனங் கருதி. அவை ஜம்பாற் கண்ணும் பெரும்பான்மை வரு மாறு உணர்க. எகரம் அதன் பின் வைத்தார், அகர இகரங்களோடு பிறப்பு ஒப்புமைபற்றி. ஜகார ஒளகாரங்கட்கு இனமாகிய குற்றெழுத்து இன்றேனும் பிறப்பு ஒப்புமைபற்றி ஏகார ஒளகாரங்களின் பின்னர் ஜகார ஒளகாரம் வைத்தார். ஒகரம் நொ என மெய்யோடு கூடி நின்றல்லது தானாக ஒரெழுத்தொருமொழி யாகாத சிறப்பின்மை நோக்கி ஜகாரத்தின்பின் வைத்தார். அ - இ - உ - எ எண்ணும் நான்கும் அக்கொற்றன் இக்கொற்றன் உக்கொற்றன் எக்கொற்றன் என மெய்யோடு கூடாமல் தாம் இடைச் சொல்லாய் நின்றுயினும் மேல்வரும் பெயர்களோடு கூடுச் கூட்டுப்பொருளும் வினாப்பொருளும் உணர்த்தும்.

ஒகரம் மெய்யோடுகூடியே தன்பொருள் உணர்த்துவதல்து தானாகப் பொரு ஞானர்த்தாதென்று உணர்க. இன்னும் அ-ஆ-உ-ஊ-எ-ஏ-ஓ-ஒள் என்பன தம்முள் வடிவு ஒக்கும். இ-ஈ-ஐ தம்முள் வடிவு ஒவ்வா. இன்னும் இவை அனபெடுக்குங்கால் நெட்டெடுத்தோடு குற்றெழுத்திற்கு ஒசை இயையுமாற் ரூஞும் உணர்க. இனிச் சுட்டு நீண்டு ஆகார சுகார ஊகாரங்களாதலானும் பொருள் ஒக்கும். புணர்ச்சி ஒப்புமை உயிர்மயங்கியலுட் பெறுதும். இம் முறை வழுவாமல் மேல் ஆளுமாறு உணர்க.

இனிக் கார நகாரமும் சுகார ஊகாரமும் தகார ஈகாரமும் பகார மகாரமும் தமக்குப் பிறப்புஞ் செய்கையும் ஒத்தலின் வல்லொற் றிடையே மெல்லொற்றுக் கலந்து வைத்தார். முதலாவும் முதலன்னனும் இடைநாவும் இடையன்னனும் நுனிநாவும் நுனியன்னனும் இதழியைதலு மாகிப் பிறக்கின்ற இடத்தின் முறைமை நோக்கி அவ்வெழுத்துக்களைக் க-ச-ட-த-ப-ஏ-ஞ-னா-ந-ம-ன என இம்முறையே வைத்தார். பிறப்பு ஒப்புமை யானும் னகாரம் றகாரமாய்த் திரிதலானும் றகாரமுஞ் சேரவைத் தார். இவை தமிழெழுத்தென்பது அறிவித்தற்குப் பின்னர் வைத்தார். இனி. இடையெழுத்துக்களில் யகாரம் முன் வைத்தார், அதுவும் உயிர்கள் போல மிட்டுறுப்பிறந்த வளி அண்ணங் கண்ணுற்று அடையப் பிறத்தலின். ரகாரம் அதனேடு பிறப்பு ஒவ்வாதேனுஞ் செய்கை ஒத்தலின் அதன்பின் வைத்தார். லகாரமும் வகாரமும் தம்மிற் பிறப்பும் செய்கையும் ஒவ்வாவேனும் கல் வலிது சொல் வலிது என்றாற்போலத் தம்மிற் சேர்ந்துவருஞ் சொற்கள் பெரும்பான்மை யென்பது பற்றி லகாரமும் வகாரமும் சேரவைத்தார். முகார மும் எகாரமும் ஒன்றானும் இயையிலவேனும் ‘இடையெழுத் தென்ப யரல வழி’ (எழு - உக) என்றாற் சந்தவின்பத்திற்கு இயைபுடைமை கருதிச் சேர வைத்தார் போலும்.

அகரம் உயிரகரமும் உயிர்மெய் அகரமும் என இரண்டு. இஃது ஏனை உயிர்கட்கும் ஒக்கும். எனவே, ஒருயிர் பதினெட்டாயிற்று.

இவ் வெழுத்தெனப்பட்ட ஒசையை அருவென்பார் அறியாதார். அதனை உரு வென்றே கோடும். அது செறிப்பச் சேறலானும், செறிப்ப வருதலா னும், இடையெறியப் படுதலானும், செவிக்கட் சென்று உறுதலானும், இன்ப துன்பத்தை ஆக்குதலானும், உருவும் உருவுங் கூடிப் பிறத்தலானும் தலையும் மிடறும் செஞ்சும் என்னும் மூன்றிடத்தும் நிலைபெற்றுப் பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உறப் பிறக்கும் என்றமையானும் உருவேயாம். அருவேயாயின் இவ்விடத்திற் கூறியன இன்மை உணர்க. அல்லது உம், வன்மை மென்மை இடைமை என்று ஓதினமையானும் உணர்க. உடம்பொடு புணர்த்த<sup>1</sup> வென்னும் இலக்கணத்தான் இவ்வோசை உருவாதல் நிலைபெற்ற தென்று உணர்க. அதற்குக் காரணமும் முன்னர்க் கூறினும்.

இவ்வெழுத்துக்களின் உருவிற்கு வடிவு கூருராயினார், அது முப்பத்தி ரண்டு வடிவினுள் இன்ன எழுத்திற்கு இன்ன வடிவெனப் பிறர்க்கு உணர்த்து தற்கு அரிதென்பது கருதி. அவ்வடிவு ஆராயிடத்துப் பெற்ற பெற்ற வடிவே தமக்கு வடிவாம், குழலகத்திற் கூறிற் குழல்வடிவங் குடத்தகத்திற்

I உடம்பொடு புணர்த்தலாவது, கூறும் இலக்கியத்திலேயே கூறவேண்டியதொன் ரைக குற்பாற பெறவைத்தல. எழுத்துக்கட்குப் பிறப்பிடமும் இயக்கமும் வன்மை மென்மையுங் கூறியவுடனுடேயே அவற்றிறுகு உருவண்டு எனபதைப் பெறவைத்தமை உடம்பொடு புணர்த்தலாம்.

கூறிற் குடவடிவும் வெள்ளிடையிற் கூறின் எல்லாத் திசையும் நீர்த்தரங்க மூம்<sup>1</sup> போல.

‘எல்லா மெய்யும் உருவரு வாகி’ (எழு - கன) எனவும் ‘உட்பெறு புள்ளி யுருவாகும்மே’ (எழு - கக) எனவும் ‘மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்’ (எழு - கடி) எனவுஞ் சிறுபான்மை வடிவுங் கூறுவர். அது வட்டஞ் சதுரம் முதலிய முப்பத்திரண்டனுள் ஒன்றை உணர்த்தும். மனத்தான் உணரும் நுண்ணுணர்வு இல்லோரும் உணர்த்தகு எழுத்துக்கட்டு வேறு வேறு வடிவங் காட்டி எழுதப்பட்டு சட்டத்தலிற் பட்டபுள்ளுக்கிய வரிவடிவும் உடையவாயின். பெரும்பான்மை மெய்க்கே வடிவு கூறினார், உயிர்க்கு வடிவின்மையின். ‘ஏர ஒகரத் தியற்கையு மற்றே’ (எழு - கச) எனச் சிறுபான்மை உயிர்க்கும் வடிவு கூறினார். (க)

#### சார்பெழுத்துக்கள்

ஒ. அவைதாம்,

குற்றிய விகரம் குற்றிய லுகரம்

ஆய்தம் என்ற

முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரண்ன.

இது மேற் சார்ந்துவருமென்ற மூன்றிற்கும் பெயரும் முறையும் உணர்த்துதல் ரதலிற்று.

இ - ள் : அவைதாம் - மேற் சார்ந்துவருமெனப் பட்டவை தாம், குற்றியலிகரங் குற்றியலுகரம் ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் - குற்றியலிகரமுங் குற்றியலுகரமும் ஆய்தம் என்று சொல்லப்பட்ட மூன்று கூற்றதாகிய புள்ளிவடிவுமாம்; எழுத் தோரன்ன - அவையும் முற் கூறிய முப்பதெழுத்தோடு ஒரு தன் மையவாய் வழங்கும்;<sup>2</sup> எ - றி.

முற் கூறிய இரண்டும் உம்மை தொக்கு கிண்றன. இகர உகரங் குறுகி நின்றன, விகாரவகையாற் புணர்ச்சி வேறுபடுதலின். இவற்றை இங்னைக் குறியிட்டாலுதல் எல்லார்க்கும் ஒப்ப முடிக்கது. சந்தனக்கோல் குறுகினாற் பிரப்பங்கோ லாகாது. அதுபோல உயிரது குறுக்கமும் உயிரே யாம். இவற் றைப் புணர்ச்சி வேற்றுமையும் பொருள் வேற்றுமையுப்பற்றி வேரேர் எழுத் தாச வேண்டினார்.

1 ஒரு கீாங்ஸியிற கல்லையிடினா; வட்டமாற் அலைகள் தோன்றினாபோல, வெள்ளிடையிற கூறபாட்ட ஒலியால் வட்டமான ஒலியலைகள் தோன்று மென்பதை கீாத்தரங்கம்போல என்னும் உவமை உணாததிற்று.

2 இனி, இந்நாறபாவுகு இவ்வாறு பொருள் கொள்ளாது, குற்றியலிகரமும் குற்றிய லுகரமும் ஆய்தம் என்ற முப்பாற் புள்ளி பெறற எழுத்துக்கஞம் என்று பொராள் கூறுவர் பேராசிரியா. சிவான் முனிவரும் இதைத் தழுவித் தொலகாப் பியச குத்திரவிருத்தியுட் கூறுவா, “குற்றிய லிகரமுங் குற்றிய லுகரமும் மற்றவை தாமே புள்ளி பெறுமே” என்னுமை சங்க யாபடு [யாப - விருத்தி : 27 ம ப.ச.) நாறபாவால, குற்றியலிகரமும் குற்றியலுகரமும் முறகாலத்தில் புள்ளி பெறற வழங்கியதை அறியப்படும். இத்தகைய வழக்கு இன்றும் மலையாள நாட்டிடுள்ளது.

இவற்றுட் குற்றியலுகரம் நேர்பகையும் நிரைபகையுமாகச் சீர்களைப் பல வாக்குமாறு செய்யுளியலுள் உணர்க.

ஆய்தம் என்ற ஒசைதான் அடுப்புக்கட்டுப்போல மூன்று புள்ளி வடிவிற் ரென்பது உணர்த்தற்கு ஆய்த மென்ற முப்பாற் புள்ளியும் என்றார். அதனை இக்காலத்தார் எடுவு வாங்கியிட்டெடுமுதுபோ? இதற்கு வடிவு கூறினார், எனை ஒற்றுக்கள்போல உயிரேருது ஒசை விகாரமாய் நிற்பதொன்றாகவின். எழுத் தியல் தழா ஒசைகள்போலக் கொள்ளினுங் கொள்ளற் கொள்ளற்கு என்றற்கு எழுத்தேயாம் என்றார். இதனைப் புள்ளிவடிவிற் ரெனவே எனை எழுத்துக்க ளைல் லாம் வரிவடிவினவாதல் பெற்றார்.

முன்னின்ற சூத்திரத்தாற் சார்ந்துவரன் மரபின் மூன்றலங்கடையே எழுத்தெனப்படுப முப்பஃதென்ப எனவே, சார்ந்துவரன் மரபின் மூன்றுமே சிறந்தன, எனைய முப்பதும் அவ்வாறு சிறந்தில் வெனவும் பொருள்தந்து சிற்ற வின் அதனை விலக்கிச் சிறந்த முப்பது எழுத்தோடு இவையும் ஒப்ப வழங்கு மென்றற்கு எழுத்தோறன்ன என்றார்.

இப்பெயர்களே பெயர். இம்முறையே முறை. தொகையும் மூன்றே. இம்மூன்று பெயர்களைக் கொடுத்தாக.

‘அவைதாம்’ ‘ஆய்தமென்ற’ என்பன சொற்சீரடி.

(2)

## உ. மாத்திரை

ஒருமாத்திரையுடைய குற்றுயிர்

ந. அவற்றுள்,

அ இ உ எ ஒ என்னும்

அப்பால் ஐந்தும்

ஒரள் பிசைக்குங் குற்றெழுதுத் தென்ப.

இது முற்கூறியவற்றுட் சிலவற்றிற்கு அளவுக் குறியும் உணர்த்துதல் நிதலிற்று.

இ - ஃ : அவற்றுள் — முற்கூறிய முப்ப தெழுத்தினுள், அ-இ-உ-எ-ஓ என்னும் அப்பாலைந்தும் — அகர இகர உகர எகர ஒகரம் என்று கூறப்படும் அப்பகுதிகளைந்தும், ஓரளபு இசைக் குங் குற்றெழுதுத் தென்ப — ஒரோவொன்று ஒரளபாக ஒலிக்குங் குற்றெழுத்து என்னுங் குறியினையுடைய என்று கூறுவர் புலவர். இக்காரணப்பெயர் மேல் ஆளுமாறு ஆண்டு உணர்க ; எ - று.

தமக்கு இனமாயவற்றின்கணல்து குறுமை நெடுமை கொள்ளப் படாமையின், அளவிற்பட்டி அமைந்தனவாங் குற்றெழுத்திற் குறுகி மெய் அரைமாத்திரை பெற்றதெனுங் குற்றெழுத்து எனப் பெயர் பெறுதாயிற்று,

1 காக - நோபகை ; பிறப்பு - நிரைபகை.

2 நடுவ வாங்கியிட்டெடுமுதலாவது மூன்று புள்ளியா யெழுதாமல் மூன்று சிறு கள்ள மாக வளைத்தெழுதல்.

3 எழுத்தியல் தழா ஒசைகள் கட்டலைவியும் சங்கொலியும்போல்வன.

ஒருமாத்திரை பெற்ற மெய் தமக்கு இனமாக இன்னமயின். குற்றெழுத் தென்பது பண்புத்தொகை.

இனி இசைப்பதும் இசையும் வேறாக உணர்க. அது பொருட் டன்மை<sup>1</sup>.

‘அவற்றுள்’ ‘அ-இ-உ’ என்பன சொற்சீரடி.<sup>2</sup> (ஏ)

இரண்டு மாத்திரை யுடைய நெட்டுயிர்

ச. ஆ ச ஊ ஏ ஜீ ஓ ஒள என்னும்

அப்பால் ஏழும்

சரள பிசைக்கும் நெட்டெழுத் தென்ப.

இதுவும் அது.

இ - ள்: ஆ-ச-ஊ-ஏ-ஜீ-ஓ-ஒள என்னும் அப்பால் ஏழும் — ஆ-ச-ஊ-ஏ-ஜீ-ஓ-ஒள என்று சொல்லப்படும் அக்கூற் றேழும், சரளாபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப — ஒரோ வொன்று இரண்டுமாத்திரையாக ஒலிக்கும் நெட்டெழுத்து என்னுங் குறியினையுடைய என்று கூறுவர் ஆசிரியர்; எ - று.

எனவே, அளவுங் காரணக்குறியும் இங்ஙனம் உணர்த்தி மேல் ஆளுப் ஜகார ஒளகாரங்கள் குறிய எழுத்தின் செடியவாதற்குக் குற்றெழுத்தாகிய இனங் தமக்கிண்றேனும் மாத்திரை ஒப்புமையான் நெட்டெழுத் தென்றார்.

‘ஆ எ ஊ’ ‘எ ஜீ’ என்பனவற்றைச் சொற்சீரடி யாக்குக.<sup>3</sup> (ஏ)

ஒரெழுத்தே மூன்று மாத்திரை யாகாமை

நு. மூவள பிசைத்தல் ஒரெழுத் திண்றே.

இஃது ஜைம் அகற்றியது; ஒரெழுத்து மூவளபாயும் இசைக்குங் கொல்லோ வென்று ஜைப்படுதலின்.

இ - ள்: ஒரெழுத்து மூவளபு இசைத்த வின்று — ஒரெழுத்தே வின்று மூன்று மாத்திரையாக இசைத்த வின்று; எ - று.

எனவே, பல எழுத்துக் கூடிய இடத்து மூன்று மாத்திரையும் நான்கு மாத்திரையும் இசைக்கும் என்றவாறு.

எனவே, பெரும்பான்மை மூன்று மாத்திரையே பெறும் என்றார் புலவர். பல எழுத்தெனவே, நான்கு மாத்திரையும் பெறுதல் பெற்றார்.

1 பொருட்டன்மை - பொருளின தன்மை, பொருள் எழுத்து அதன தன்மை ஒலி.

2 இக்கூற்றினால்,

‘அவற்றுள்,

அ இ உ

எ ஒ என்னும் அப்பாலினதும்

ஒரள பிசைக்குவ குற்றெழுத் தென்ப.

என அடி வகுப்பது நக்கினாக்கினியா கருத்தெனத் தெரிகின்றது.

3 இவ்வாணையால், ‘ஆ எ ஊ’

எ ஜீ

ஒ ஒள என்னும் அப்பாலேழும்

சரள பிசைக்கும் நெட்டெழுத் தென்ப.

என அடி வகுப்பது நக்கினாக்கினியர் கருத்தெனத் தெரிகின்றது.

மாத்திரை நினைவு

கூ. நீட்டம் வேண்டின் அவ்வள்ளுடைய  
கூட்டி யெழுச்சதல் என்மனூர் புலவர்.

இ - ள் : நீட்டம் வேண்டின் — வழக்கிடத்துஞ் செய்ய ஸிட்த்தும் ஒசையும் பொருளும் பெறுதல் காரணமாக இரண்டு மாத்திரை பெற்ற எழுத்து அம்மாத்திரையின் பிக்கு ஒலித்தலை வீரும்புவராயின், அவ்வள்ளுடைய கூட்டி எழுத்தல் என்மனூர் புலவர் — தாங் கருதிய மாத்திரையைத் தருதற்கு உரிய எழுத்துக் களைக் கூட்டி அம்மாத்திரைகளை எழுப்புக என்று கறுவர் ஆசிரியர் ; எ - று.

கூட்டி யெழுப்புமாறு ‘குன்றிசைமொழி’ (எழு - சுக) ‘ஜி-ஒள என்னும்’ (எழு - சுக) என்பனவற்றுன் எழுவகைத் தெனக் கறுப.

எடுத்துக் காட்டு : ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஔ, ஒஉ எனவரும், இவை மூன்று மாத்திரை பெற்றன. இவ்வதாம், ‘நெட்டெழுத் தேழே ஒரெழுத் தொருமொழி’ (எழு - சுந) என்ற அங்கெட்டெழுத்துக்களே அளபெடுத்தவிற் சொல்லாதல் எய்தின. இனி ‘அளபெடை யசைசிலை யாகலு முரித்தே’ (செய்யுளியல் - கள) என்னுஞ் செய்யுளியற் குத்திரத்தான் எழுத்தாங்கள்மையும் எய்தித்தறு. <sup>1</sup>

இத்தான் இயற்கையளபெட்டயுஞ்<sup>2</sup> செய்யுட்குப் புலவர் செய்து கொண்ட செயற்கை யளபெட்டயுமாய்ச் சொற்றந்மை எய்தி நின்று அலகு பெறுமாறுங் குற்றியலிகரக் குற்றியலுகரங்கள் போல எழுத்தாங்கள்மை எய்தி அலகு பெருது நிற்குமாறும் அச்சுத்திரத்தான் உணர்க. எனவே, எழுத்தாங் தன்மையும் உடைமையின் அளபெடையோடு கூடி எழுத்து காற்பது<sup>3</sup> என்றலும் பொருந்தித்தறு. ஒற்றளபெடை செய்யுட்கே வருதலின் காண்டுக் கூருராயினர்.

அவ்வள்ளுடைய எனப் பன்மையாகக் கூறியவதனுன் இவரும் நான்கு மாத்திரையுங் கொண்டார். என்னை? இவ்வாசிரியரை ‘முந்துதால் கண்டு’ என்றாகவில்லை. மாபுராணத்து,

‘செய்யுட்க ளோசை சிதையுங்கால் சரளாபும்  
ஐய்ப்பா டின்றி மைண்டுமாம் — மைதிரோற்  
றின்றியுஞ் செய்யுட் செடினெற்றை யுண்டாக்கு  
குன்றமே லொற்றளபுங் கொள்.’

என்ற குத்திரத்தான் அவர் கொண்ட நான்கு மாத்திரையும் இவ்வாசிரியர்க்கு கேர்தல்வேண்டுதலின். அது ‘செருஅஅய் வாழிய நெஞ்சு’ (குறள்-கூ100) ‘தூஉஉத் தீம்புகைத் தொல்விசும்பு’ (மலைபடு-இதுதி வெண்பா) ‘பேளர்த் துக்கொல்’ ‘இலாஅஅர்க்கில்லை தமர்’ (நாலடி - உஅஷ) ‘விராஅஅய்ச் செய்

1 அளபெடுத்த நெட்டெழுத்துக்கள் ஏழும் தமித்துப் பொருள்தரின் சொல்லாம் ; தராவிடின் எழுத்தாமா.

2 இகைவின் பண்டமாறு முதலையுற்றில் நீண்டால்விக்கும் உலகியலைபெடையே இயற்கை யளபெட்டயாம். இனி, மகடூர் மருங் என, என்றும் அளபெடுத்தே தே நிற் பவுறுறையும் இயற்கையளபெடை யென்பா ஒரு சார் ஆசிரியர்.

3 முப்பத்து மூன்றைழுத்துக்களுடன் அளபெடுத்த நெடி ஒலழுங்கட நாறபது.

யானமை நன்று<sup>3</sup>, (நாலடி-உசகு) ‘மாரிஇஇப்பின்னைப் பிரிவு’ (நாலடி-உ-ஒ) எனச் சான்டோர் செய்யுட்கெல்லாம் நான்கு மாத்திரை பெற்றுவின்றன. அன்றி மூன்று மாத்திரை பெற்றனவேல் ஆசிரியத்தளை தட்டுச் செப்ப லோசை கெடுமாயிற்று. இங்களை அளபெடாதுள்ளு ஆசிரியத்தளைத்தட்டு நிற்பன கவிக்கு உறுப்பாகிய கொச்சக வெண்பாக்கள்; இவை அன்னவன்றென உணர்க.

கோட்டுநாறும் மஞ்சளுங் கூடியவழிப் பிறந்த செவ்வண்ணம்போல நெடிலூங் குறிலூங் கூடிய கூட்டத்துப் பிறந்த பின்னர்ப் பிளவுப்பா வோசையை அளபெட்ட யென்று ஆசிரியர் வேண்டினார். இவை கூட்டிச் சொல்லிய காலத்தல்வது புலப்படா, என்னாட்டியவழியல்லது என்னைய புலப்படாவாறு போல என்று உணர்க. இனி அளபெட்டயல்லாத ஓசைக ஜெல்லாம் இசையோசையாதவின் அவற்றை ‘அளபிறங் துயிர்த்தலும்’ (எழு - நட) என்னுஞ் சூத்திரத்தாற் கூறுப.

#### மாத்திரைக்கு அளவு

எ. கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாரே.

இது மாத்திரைக்கு அளவு கூறுகின்றது.

இ - ஸ் : கண்ணிமை நொடி என அவ்வே மாத்திரை — கண்ணிமை யெனவும் நொடி யெனவும் அவ்விரண்டே எழுத்தின் மாத்திரைக்கு அளவு, நுண்ணிதின் உணர்ந்தோர் கண்டவாரே நுண்ணிதாக நூலிலக்கணத்தை உணர்ந்த ஆசிரியர் கண்ட பெறி; எ - று.

‘என’ என்னிற் பிரிந்து இரண்டிடத்துங் கூடிற்று. கண்ணிமை நொடி என்னும் பல்பொருளாக சொற்கள் ஈண்டுத் தொழில்மேலும் ஓசை மேலும் முறையே நின்றன. ஆசிரியர் எல்லாரும் எழுத்திற்கு இவையே அளவாகக் கூறவின் இவருங் கூறினார். இயற்கை மகன்<sup>1</sup> தன் குறிப்பினன்றி இரண்டிமையும் ஒருங்காற் கூடி நீங்கின காலக்கழிவும் அ எனப் பிறந்த ஓசையது தோற்றக் கேட்டுக் காலக்கழிவும் ஒக்கும். இக்கண்ணிமையினது பாகம் மெய்க்குஞ் சார்பிற் ரேற்றத்திற்கும் இதன் பாகம் மகரக் குறுக்கத்திற்குஞ் கொள்க. இக்கண்ணிமை இரட்டித்து வருதல் கெடிற்கும் அது மூன்றும் நான்குமாய் வருதல் அளபெட்டக்குஞ் கொள்க. அதுபோலவே நொடித்தற் ரெழிலிற் பிறந்த ஓசையது தோற்றக்கேட்டுக் காலக்கழிவும் அ எனப் பிறந்த ஓசையது தோற்றக்கேட்டுக் காலக்கழிவும் ஒக்கும். வணையவற்றிற்குஞ் கூறிய வாறே கொள்க.

இனி அவ்வளவைதான் நிறுத்தளத்தல், பெய்தளத்தல்<sup>2</sup> சார்த்தியளத்தல்,<sup>3</sup> நீட்டியளத்தல், தெறித்களத்தல்,<sup>4</sup> தேங்கமுக்களத்தல்,<sup>5</sup> எண்ணியளத்தல் என எழுவகைத்து. அவற்றுள் இது சார்த்தியளத்தலாம்.

1 இயற்கைமகன் - உடல்நலத்தோடிக்காது இயலபாய் இமைப்பவன்.

2 பெய்தளத்தல் - எண்ணையபோன்ற நீர்ப்பொருளாகப் படியில் ஊற்றியளத்தல்.

3 சார்த்தியளத்தல் - ஒன்றன அளவோடு மற்றெருளின் அளவை ஓப்பிட்டனத்தல்.

4 தெறித்தளத்தல் - இசைக்கருவியைப் புடைத்து அதன் ஒவியைச் செயியாற் கேட்டு மசித்தல்.

5 தேங்கமுகந் தளத்தல் - அரிசிபோன்றவற்றைப் படியால் கும்ப முகந்தளத்தல்.

கண்ணிமைக்கும் நொடிக்கும் அளவு ஆராயின் வரம்பின்றி ஒடிமென்று கருதி 'நுண்ணிதி இலுணர்ந்தோர் கண்டவாறு' என்று முடிந்தது காட்டலென் ஹும் உத்தி கூறினார். இஃது ஆணை கூறுதலுமாம். எனவே, எழுத்திற்கே அளவு கூறி மாத்திரைக்கு அளவு கூறிற்றிலர். நொடியிற் கண்ணிமை சிறப்புமாத்து, உள்ளத்தான் நினைத்து நிகழாமையின். (எ)

### ந. எண்

#### பன்னீருயிப்

##### அ. ஒளகார இறுவாய்ப்

பன்னீரெழுத்தும் உயிரென மொழிப.

இது குறிலையும் நெடிலையுக் தொகுத்து வேறேர் குறியீடு கூறுகின்றது.

இ - ஃ : ஒளகார இறுவாய்ப் பன்னீரெழுத்தும் — அகரம் முதலாக ஒளகாரம் சருகக் கிடந்த பன்னிரண்டெடுமுத்தும், உயிரென மொழிப— உயிரென்னுங் குறியினையுடைய என்று கூறுவர் புலவர் ; எ - று.

இதுவும் ஆட்சியும் காரணமும் நோக்கியதோர் குறி. மெய் பதினெட்டு தினையும் இயக்கித் தான் அருவாய் வடிவின்றி நிற்றலின் உயிராயிற்று. இவை மெய்க்கு உயிராய் நின்று மெய்களை இயக்குமேல் உயிரென வேறேர் எழுத்தினரும் பிறவெனின், மெய்யி னிற்கும் உயிருஞ் தனியே னிற்கும் உயிரும் வேறென உணர்க. என்னை ? 'அகர முதல்' (குறங் - க) என்புழி அகரங் தனியிருமாய்க் கரகவொற்று முதலியவற்றிற்கு உயிருமாய் வேது நிற்றலின். அவ்வகரங் தனியே நிற்றலானும் பல மெய்க்கண் நின்று அவ்வும் மெய்க்கு இசைச்சு ஒசைகளைப் பயன்தே நிற்றலானும் வேறுபட்டதாகவின் ஒன்றேயாயும் பலவேயாயும் நிற்பதோர் தன்மையைடைத்தென்று கோடும் ; இறைவன் ஒன்றேயாய் நிற்குஞ் தன்மையும் பல்லுயிரிக்குஞ் தானேயாய் அவற்றின் அளவாய் நிற்குஞ் தன்மையும் போல. அது அ என்ற வழியும் ஊர என விளியேற்ற வழியும் 'அகர முதல்' என்றவழியும் மூவினங்களில் ஏறின வழியும் ஒசை வேறுபட்டவாற்றுன் உணர்க. இங்ஙனம் இசைத்துழியும் மாத்திரை ஒன்றேயாம். இஃது எனை உயிர்கட்கும் ஒக்கும்.

ஒளகார இறுவாய் என்பது பன்புத்தொகை. உம்மை முந்தும்மை. 'அகரமுதல்' என முற்கூறிப் போந்தமையின் ஈண்டு ஈறே கூறினார். (அ)

#### பதினெண் மெய்

##### ஆ. னகார இறுவாய்ப்

பதினெண் எழுத்தும் மெய்யென மொழிப.

இஃது உயிரல்லனவற்றைத் தொகுத்து ஓர் குறியீடு கூறுகின்றது.

இ - ஃ : னகார இறுவாய்ப் பதினெண் எழுத்தும் — ககாரம் முதல் னகாரம் சருகக் கிடந்த பதினெட்டு எழுத்தும், மெய்யென மொழிப— மெய்யென்னுங் குறியினையுடைய என்று கூறுவர் புலவர் ; எ - று.

இதுவும் ஆட்சியுங் காரணமும் நோக்கிய குறி. என்னை? பன்னீருயிர்க் குஞ் தான் இடங்கொடுத்து அவற்றுன் இயங்குக் கூடிய தன்மை பெற்ற உட்பாய் நிற்றலின்.

நகார இறுவாய் என்பது பண்புத்தொகை. உம்மை முற்றும்கை. முன் னர் னகார இறுவாயென்புழி முப்பதெழுத்திற்கும் ஈருமென்றார்; ஈண்டுப் பதி னெட்டெழுத்திற்கும் ஈருமென்றாதவிற் கூறியது கூறிற்றனர்.

உயிர்மெய்க்கு அளவு

**கா. மெய்யோ டியையினும் உயிரியல் திரியா.**

இஃது உயிர்மெய்க்கு அளவு கூறுகின்றது.

**இ - ள் :** உயிர் மெய்யோடு இயையினும் — பன்னீருயிரும் பதினெட்டு மெய்யோடுங் கூடி நின்றன வாயினும், இயல் திரியா — தம் அளவுங் குறியும் எண்ணுருந் திரிந்து வில்லா; எ - று.

இது ‘புள்ளி யில்லா’ (எழு - கன) என்பதைனே நோக்கி நிற்றலின் ஏதிரது போற்றலாம். உயிரும் மெய்யும் அதிகாரப் படுதலின் ஈண்டுவைத்தார். அ என்புழி நின்ற அளவுங் குறியும் ஒன்றென்னும் எண்ணுங்க என நின்ற இடத் தும் ஒக்கும்; ஆ என்புழி நின்ற அளவுங் குறியும் ஒன்றென்னும் எண்ணுங்கா என நின்ற இடத்தும் ஒக்கும் என்பது இதன் கருத்து. பிறவும் அண்ண. ஆயின் ஒன்றரை மாத்திரையும் இரண்டரை மாத்திரையும் உடையன ஒரு மாத்திரையும் இரண்டு மாத்திரையும் ஆயவாறு என்னை யெனின், நீர் தனித்து அளங்குறியும் நாழியாய் அரைநாழியுப்பிற் கலங்குறியுங் கூடி ஒன்றரைநாழியாய் மிகாதவாறு<sup>1</sup> போல்வதோர் பொருட் பெற்றி யென்று கொள்வதல்லது காரணங்கூறலாகாமை உணர்க. ஆசிரியன் ஆனை என்பாரும் உளர்.

‘விளங்காய் திரட்டினே ரில்லை களங்களியைக்

காரெனச் செப்தாரு மில்.’

(நாலடியார் - காட)

என்பதே காட்டினார் உரையாசிரியரும்.

தனிமெய்க்கு அளவு

**கக. மெய்யின் அளவே அரையென மொழிப.**

இது தனிமெய்க்கு அளவு கூறுகின்றது.

**இ - ள் :** மெய்யின் அளவே அரையென மொழிப — மெய்யி னது மாத்திரையினை ஒரோவாண்று அரைமாத்திரையுடைய வென்று கூறுவர் புலவர்; எ - று.

அவ் வரைமாத்திரையுங் தனித்துக் கூறிக் காட்டலாகாது, நாச் சிறிது புடைபெயருந் தன்மையாய் நிற்றலின். இனி அதனைச் சில மொழிமேற் பெய்து காக்கை கோங்கு கவ்வை யெனக் காட்டுப. மெய்யென்பது அஃறினை மியற் பெயராதவின் மெய்யென்னும் ஒற்றுமை பற்றி அரை யென்றார். (கக)

1 ஒரு நாழி நீரில் அரைநாழி யுப்பைபக் கலப்பின ஒன்றரை நாழி யாகாவிடினும் ஒரு நாழிகுகு கூடுதல் தினானம், ஆதவால், இதை மெய்யோடு சோந்த உயிரா உயிரளவாயே ஒலிப்பதற்கு உவமை கூறல் பொருத்தமின்று.

சார்பெழுத்துக்கு அளவு

கட. அவ்வியல் நிலையும் ஏனை மூன்றே.

இது சார்பிற் ரேற்றத்து மூன்றாகும் அளவு கூறுகின்றது.

இ - ன் : ஏனை மூன்று — சார்பிற் ரேற்றத்து மூன்றும், அவ்வியல் நிலையும் — மூற்கூறிய அரை மாத்திரையாகிய இயல்பின் கண்ணே ஏற்கும் ; எ - று.

கேண்மியா நாகு எஃகு என வரும்.

(கட.)

மகரக் குறுக்கம்

கந. அரையளவு குறுகல் மகரம் உடைத்தே

இசையிடன் அருகுந் தெரியுங் காலை.

இது மெய்களுள் ஒன்றற்கு எழ்தியது விலக்குதல் நுதலிற்று.

இ - ன் : இசை இடன் மகரம் அரையளவு குறுகலுடைத்து — வேரேர் எழுத்தினது ஒசையின்கண் மகர வொற்றுத் தன் அரை மாத்திரையிற் குறுகிக் கால் மாத்திரை பெறுதலை யுடைத்து, தெரியுங்காலை அருகும் — ஆராயுங் காலத்துத் தான் சிறுபான்மை யாய் வரும் ; எ - று.

எ - டு : போன்ம் வரும்வண்ணக்கண் என ஒரு மொழிக்கண்ணும் இரு மொழிக்கண்ணுங் கொள்க. இது பிறன்கோட்கூறல் என்னும் உத்தி.<sup>1</sup> (கந.)

ஈ. வடிவு

மகரத்தின் வடிவம்

கச. உட்பெறு புள்ளி உருவா கும்மே.

இது பகரத்தோடு மகரத்திடை வரிவடிவு வேற்றுமை செய்கின்றது. மகரம் அதிகாரப்பட்டு நிற்றவின் ஈண்டுக் கூறினார்.

இ - ன் : உட்பெறுபுள்ளி — புறத்துப்பெறும் புள்ளியோடு உள்ளாற்பெறும் புள்ளி, உருவாகும் — மகரத்திற்கு வடிவாம் ; எ - று.

எனவே புறத்துப் பெறும் புள்ளியாவது மேற்குத்திரத்தான் மெய்க்கட்குக் கூறும் புள்ளி. ஈண்டு உருவென்றது காட்சிப்பொருளை உணர்த்தி நின்றது.

எ - டு : கப்பி கப்பி (கம்மி) எனவரும். இஃது எதிரது போற்றல். (கச.)

மெய்யெழுத்தின் இயல்பு

கடு. மெய்யின் இயற்கை புள்ளியோடு நிலையல்.

<sup>1</sup> தொல்காப்பியர் மகரக் குறுகசத்தை ஒரு சார்பெழுத்தாகக் கொண்டிலர். நன் தூலாரோ அதைச் சார்பெழுத்தாகக் கொண்டார். நச்சினாகவினியரும் அதைச் சார்பெழுத்தாகக் கருதிக்கொண்டு இது 'பிறன்கோட்கூறல்' என்றார்.

இது தனிமெய்க்கும் உயிர்மெய்க்கும் ஒப்புமைமேல் வேற்றுமை செய்தல் கூறுகின்றது. என்னை? உயிர்மெய்யான கரை நகரங்கட்டுஞ் தனிமெய்யான கரை நகரங்கட்டும் வடிவ ஒன்றுக் எழுதியவற்றை ஒற்றுக்குதற்குப் பின்பு புள்ளி பெறுக என்றவின்.

இ - ள் : மெய்யின் இயற்கை புள்ளியொடு ஸ்லையல் — பதி என்ட்டு மெய்களின் தன்மையானது புள்ளியெற்று ஸ்ற்றலாம் ; எ - று.

எனவே உயிர்மெய்க்குப் புள்ளியின்றுயித்து. க-ங்-ற்-ன் என வரும். இவற்றைப் புள்ளியிட்டுக் காட்டவே புள்ளி பெறுவதற்கு முன்னர் அகரம் உடனின்றதோர் மெய்வடிவே பெற்று நின்றனவற்றைப் பின்னர் அப்புள்ளி யிட்டுத் தனிமெய் யாக்கின ரெண்புதாலும் பெறுதும். இதனாலே கரம் கரம் முதலியன புள்ளியெறுவதற்கு முன்னர் இயல்பாக அகரம் பெற்றே ஸ்ற்கும் என்பதாலும் புள்ளி பெறுவகாலத்து அவ்வகரம் நீங்கும் என்பதாலும் பின்னர் அப் புள்ளி நீங்கி உயிரேறுமிடத்துத் தன்கண் அகரம் நீங்கியே போக வரு கின்றதோர் உயிர் யாதானும் ஒன்று ஏறி ஸ்ற்கும் என்பதாலும் பெற்றும். ‘மெய்யின் இயக்கம் அகரமோடு சிவபூநும்’ (எழு - சு) என்னுஞ் சூத்திரத்தா ஹும் இதுவே இதற்குக் கருத்தால் உணர்க. (கடி)

எகர ஒகரங்களின் இயல்பு

ககா. எகர ஒகரத் தியற்கையும் அற்றே.

இதுவும் அது.

இ - ள் : எகர ஒகரத்து இயற்கையும் அற்றே — எகர ஒகரங்களின் து ஸ்லையும் மெய்போலப் புள்ளியெறும் இயல்பித்து ; எ - று.

எனவே, எகார ஒகாரங்கட்டுப் புள்ளி யின்றுயித்து.

எ - ஒ - என வரும்.

இஃது உயிர்மெய்க்கும் ஒக்கும்.

மகரம் ஆராய்ச்சிப்பட்டது கண்டு மகரத்திற்கு வடிவ வேற்றுமை செய்து, அதிகாரத்தான் மெய்யின் தன்மை கூறி, அதன்பின் மாட்டேற்றலின் எகர ஒகரத்தையுங் கூறினார்.

உயிர்மெய்யெழுத்தின் இயல்பு

கன. புள்ளி யில்லா எல்லா மெய்யும்

உருவுரு வாகி அகரமோ டுயிர்த்தலும்

ஏணை உயிரோ குருவுதிரிந் துயிர்த்தலும்

ஆயீ ரியல உயிர்த்த லாறே.

இது மெய்யும் உயிருங் கூடிப் புனருமாறும் ஆண்டு அவை திரியாதுங் திரிந்தும் நீங்குமாறுங் கூறுகின்றது.

இ - ள் : புள்ளி இல்லா எல்லா மெய்யும் — உயிரைப் பெறுதற்குப் புள்ளியைப் போக்கின எல்லா மெய்களும், உரு உரு வாகி அகரமோடு உயிர்த்தலும் — புள்ளி பெறுகின்ற காலத்து

இயல்பாகிய அகர நீங்கிய வடிவே தமக்கு வடிவாகி நின்று பின் னர் ஏறிய அகரத்தோடுகூடி ஒவித்தலும், ஏனை உயிரோடு உருவு திரிந்து உயிர்த்தலும் — ஒழிந்த பதினேருயிரோடுங்கூடி அவ் வடிவு திரிந்து ஒவித்தலும், ஆயீரியல் உயிர்த்தலாறே — என அவ் விரண்டு இயல்பினையுடைய அவை ஒலிக்கும் முறைமை ; எ - று.

புள்ளியில்லா மெய்யெனவே முன்பெற்றுநின்ற புள்ளியை உயிரேற்று தற்குப் போக்கினமை பெறுதும். உருவருவாகியெனவே புள்ளி பெறுதற்காக இயல்பாகிய அகரம் நீங்கிய வடிவே பின்னர் அகரம் பெறுதற்கு வடிவாமென்பது கூறினார்.

க - ஏ - ய என வரும்.

உருவு திரிந்து உயிர்த்தலாவது மேலுங் கீழும் விலங்கு பெற்றுங் கோடு பெற்றும் புள்ளியுங் கோடும் உடன்பெற்றும் உயிர்த்தலாம். கீ கீ முதலியன மேல்விலங்கு பெற்றன. கு கு முதலியன கீழ்விலங்கு பெற்றன. கே கே முதலியன கோடு பெற்றன. கா நா முதலியன புள்ளி பெற்றன. அருகே பெற்ற புள்ளியை இக்காலத்தார் காலாக எழுதினார். மகரம் உட்பெறு புள்ளியை வளைத்தெழுதினார்.<sup>1</sup> கோ கோ நொ நோ முதலி யன புள்ளியுங் கோடும் உடன்பெற்றன. இங்னாங் திரிந்து ஒவிப்பவே உயிர் மெய் பன்னிருபதினெட்டடி இருதாற்றெருபத்தாருயிற்று. ஆகவே உயிர் மெய்க்கு வடிவும் ஒருவாற்றூற் கூறினாயிற்று. இதனாலே மெய் தனக்கு இயல்பாகிய அகரத்தை நீங்கி நிற்பதோர் தன்மையும் பிறிதோருயிரை ஏற்குங் தன்மையும் உடைய தென்பதூஉம், உயிர்மெய்க்கட்ட புலப்படாது இயல்பாகிய அகரமாய் நிற்குங் தன்மையும் மெய் புள்ளிபெற் றழிந்தவழி அவற்றிற்குத் தக்க உயிராய்ப் புலப்பட்டு வருஞ்தன்மையும் உடைய தென்பதூஉம் பெற்றும். உயிர்மெய் என்பது உம்மைத் தொகை.

(க)

உயிர்மெய் ஒளிக்குமாறு

க. மெய்யின் வழிய துயிர்தோன்று நிலையே.

இது மெய்யும் உயிருங் கூடியவழி அவற்றின் ஒசை நிற்கும் முறைமை கூறுகின்றது.

இ - ஃ : மெய்யின் வழியது — மெய்யினது ஒசை தோன்றிய பின்னதாம், உயிர் தோன்று நிலையே — உயிரினது ஒசை தோன்றும் நிலை ; எ - று.

முன்னின்ற சூத்திரத்தான் மெய் முன்னர் நிற்ப உயிர் பின் வந்து ஏறு மென்றார். அம்முறையே ஒசையும் பிறக்கு மென்றார். இதனாலே மாத்திரை கொள்ளுங்கால் உப்பும் நீரும் போல் ஒன்றேயாய் நிற்றலும் வேறுபடுத்துக் காலுங்கால் விரலும் விரலுஞ் சேர நின்றுத்தோல் வேறோய் நிற்றலும் பெற்றும். நீர் உப்பின் குணமேயாயவாறு போல உயிரும் மெய்யின் குணமே யாய் வன்மை மென்மை இடைமை எய்தி நிற்றல் கொள்க.

எ - டு : க - ஏ - ய எனக் கூட்டமும் பிரிவும் மூவகை யோசையுங் காண்க.

(க)

1 புள்ளி முதலாவது ஒரு சிறு கட்டுக்கோடாயிருங்து பின்பு குத்தாய்க் குறுகிறது என்பது.

வல்லினமெய்

**கக.** வல்லெழுத் தென்ப கசடதபற.

இது தனிமெய்களுட் சிலவற்றிற்கு வேரோர் குறியீடு கூறுகின்றது.

**இ - ள் :** கசடதபற — கசடதபற என்னுங் தனி மெய்களை, வல்லெழுத்தென்ப — வல்லெழுத்தென்னுங் குறியீனையுடைய என்று கூறுவர் ஆசிரியர் ; எ - று.

இஃது ஆட்சியுங் காரணமும் நோக்கிய குறி. ஒழிந்த மெல்லெழுத்தையும் இடையெழுத்தையும் நோக்கித் தாம் வல்லென்றிசைத்தலானும் வல்லென்த் தலைவரியாற் பிறத்தலானும் வல்லெழுத்தாயிற்று. (கக)

மெல்லினமெய்

**உ.மி.** மெல்லெழுத் தென்ப ஏ ஞ ன ந ம ன.

இதுவும் அது.

**இ - ள் :** ஏ ஞ ன ந ம ன — ஏ ஞ ன ன ந ம ன என்னுங் தனி மெய்களை, மெல்லெழுத் தென்ப — மெல்லெழுத்தென்னுங் குறியீனையுடைய என்று கூறுவர் ஆசிரியர் ; எ - று.

இதுவும் ஆட்சியுங் காரணமும் நோக்கிய குறி. மெல்லென்றிசைத்தலானும் மெல்லென்று மூக்கின் வளரியாற் பிறத்தலானும் மெல்லெழுத்தாயிற்று.

இடையினமெய்

**உ.க.** இடையெழுத் தென்ப ய ர ஸ வ ம ள.

இதுவும் அது.

**இ - ள் :** ய ர ஸ வ ம ள — ய ர ஸ வ ம ள என்னுங் தனி மெய்களை, இடையெழுத்தென்ப — இடையெழுத்தென்னுங் குறியீனையுடைய என்று கூறுவர் ஆசிரியர் ; எ - று.

இதுவும் ஆட்சியுங் காரணமும் நோக்கிய குறி. இடைசிக்ரத்தாய் ஒலித்தலானும் இடைசிக்ரத்தாய் மிடற்றுவளியாற் பிறத்தலானும் இடையெழுத்தாயிற்று.

வல்லினத்துக்க-ச-த-ப என்னும் நான்கும் மெல்லினத்து ஞ - ந - ம என்னும் மூன்றும் இடையினத்து ய - வ என்னும் இரண்டும் மொழிக்கு முதலாதல் நோக்கி இம்முறையே வைத்தார். இப்பெயரானே எழுத்தென்னும் ஓசைகள் உருவாயின. உயிர்க்குங் குறுகமை நெடுமை கூறவின் அவையும் உருவாயின. இது சார்பிற் குறேற்றத்திற்கும் ஒக்கும். (க)

### ㊭. மயக்கம்

மெய் மயங்குமாறு

**உ.ம.** அம்மு வாறும் வழங்கியல் மருங்கின்

மெய்ம்மயங்கு குடனிலை தெரியுங்காலை.

இது தனிமெய் பிறமெய்யோடுங் தன்மெய்யோடும் மயங்கும் மயக்கமும் உயிர்மெய் உயிர்மெய்யோடுங் தனிமெய்யோடும் மயங்கும் மயக்கமுங் கூறுகின்றது.

**இ - ள் :** அம்மூவாறும் — அங்வனம் மூன்று கூருகப் பகுத்த பதினெட்டு மெய்யும், வழங்கியல் மருங்கின் — வழக்கிடத்துஞ் செய்யுளிடத்தும் ஏழுத்துக்களைக் கூட்டி மொழிப்படுத்துவது வழங்கு தல் உள்தாமிடத்து, மெய் மயங்கும் நிலை — தனி மெய் தன் முன்னர் நின்ற பிறமெய்யோடுங் தன்மெய்யோடும் மயங்கும் நிலையும், உடன்மயங்கும் நிலை — அப்பதினெட்டும் உயிருடனே நின்று தன் முன்னர் நின்ற உயிர்மெய்யோடுங் தனி மெய்யோடும் மயங்கும் நிலையுமென இரண்டாம், தெரியுங்காலை — அவை மயங்கும் மொழியான் தன்மை ஆராயுங்காலத்து ; எ - று.<sup>1</sup>

எனவே, தனித்து நின்ற எழுத்துடன் முன்னின்ற எழுத்துக்கள் தாங்கூடுமாறு கூறினாயிற்று. கட்க் என்றால் இடை நின்ற தனிமெய் முன்னர் நின்ற தன்னின் வேறுய கரவொற்றோடு மயங்கிற்று. காக்கை என்றால் இடைநின்ற கரவொற்று முன்னர் நின்ற தன்னெற்றோடு மயங்கிற்று. கரு என ஈரெழுத்தொருமொழியுங் கருது என மூவெழுத்தொருமொழியும் உயிர் மெய் நின்று தன்முன்னர் நின்ற உயிர்மெய்யோடு மயங்கிற்று. துணங்கை என உயிர்மெய் நின்று தன்முன்னர் நின்ற தனிமெய்யோடு மயங்கிற்று. கல் வில் என உயிர்மெய் நின்ற தனிமெய்யோடு மயங்கிற்று.

தெரியுங்காலை என்றதனான் உயிர் முன்னர் உயிர்மெய்ம்மயக்கமும் உயிர் முன்னர்த் தனிமெய்ம் மயக்கமுங் கொள்க. அவை அளை ஆம்பல் என்றாற் போல்வன.

மெய்ம்மயக்கங்களுள் தனிமெய் முன்னர்ப் பிற மெய் நின்று மயங்குதல் பலவாதவிற் பல சூத்திரத்தாற் கூறித் தன் முன்னர்த் தான் வந்து மயங்குதலை ஒரு சூத்திரத்தாற் கூறுப. அவை மயங்குங்கால் வல்லினத்தில் டகரமும் நகரமும் மெல்லினமாறும் இடைபினமாறும் பிற மெய்யோடு மயங்கு மென்றும் வல்லினத்தில் கசதபக்கள் தன் மெய்யோடன்றிப் பிற மெய்யோடு மயங்கா வென்றும் உய்த்துணரக் கூறுமாறு உணர்க.

மூவாறும் என்னும் உம்மை முற்றும்மை.

இச்சூத்திரம் முதலாக ‘மெய்ந்திலை சுட்டின்’ (எழு - கூ) கூருக மேற் கூறும் மொழிமரபித்துக்குப் பொருந்திய கருவி கூறுகின்றதென்றுணர்க; எழுத் துக்கள் தம்மிற் கூடிப் புனருமாறு கூறுகின்றதாதலின். (உ)

தனிமெய் பிறமெய்யுடன் மயங்குமாறு

உ. ட. ற. ல. ள என்னும் புள்ளி முன்னர்க்

க ச ப என்னு மூவெழுத் துரிய.

இது தனிமெய் பிறமெய்யோடு மயங்கும் மயக்கம் உணர்த்துகின்றது.

1. 'அம்மூவாறும்...மெய்ம்மயங்குடனிலை' என்று ஆசிரியர் கூறியிருப்பதால், மெய் யோடு மெய் மயங்கும் உடனிலை மெய்ம்மயக்கமும் வேற்றுகிலை மெய்ம்மயக்கமுமே குறிக்கப்பட்டனவாம். உயிர்மெய் இரட்டை யெழுத்தாதலை, அது மெய் யோடும் உயிர்மெய்யோடும் மயங்கும் எனக கூறுவது பொருதாது.

இ - ள் : ட ற ல ள என்னும்புள்ளிமுன்னர் — மொழியிடை ஸின்றட ற ல ள என்று கூறப்படும் நான்கு புள்ளிகளின் முன்னர், கசப என்னும் மூவெழுத்து உரிய — கசப என்று கூறப்படும் முன்றெழுத்தும் வந்து மயங்குதற்கு உரிய ; எ - று.

எ - டி : கட்க கட்சி கட்ப எனவுங் கற்க முயற்சி கற்ப எனவுஞ் செல்க வல்சி செல்ப எனவுங் கொள்க. நீள்சினை கொள்ப எனவுங் தளிமெய்ப் பிற மெய்யோடு மயங்கியவாறு காண்க. கட்சிரூர் கற்சிரூர் என்பன இருமொழிப் புணர்ச்சியாகவின் ஈண்டைக் காகா. (உட)

உச. அவற்றுள்,

ல ள ஃகான் முன்னர் ய வ வுந் தோன்றும்.

இதுவும் அது.

இ - ள் : அவற்றுள் — முற்கூறிய நான்கனுள், லளஃகான் முன்னர் — லகார ளகாரமாகிய புள்ளிகளின் முன்னர், யவவுங் தோன்றும் — கசபக்களே யன்றி யகர வகரங்களும் வந்து மயங்கும் ; எ - று.

கொல்யானை செல்வம் வெள்ளாறு கள்வன் என வரும்.

இவற்றுட் கொல்யானை என வினைத்தொகையும் வெள்ளாறு எனப் பண்புத்தொகையும் ஸிலமொழி வருமொழி செய்வதற்கு இயையாமையின் ‘மருவின் பாத்திய’ என்று கூறுவராதவின் இல்வாசிரியர் இவற்றை ஒரு மொழியாகக் கொள்வ ரென்று உணர்க. இக்கருத்தானே மேறும் வினைத் தொகையும் பண்புத்தொகையும் ஒருமொழியாகக் கொண்டு உதாரணங் காட்டுதும். அன்றி இல்வாசிரியர் நூல் செய்கின்ற காலத்து வினைத் தொகைக்கண்ணும் பண்புத்தொகைக்கண்ணும் மன்றி ஒருமொழிக்கண்ணே மயங்குவனவும் உளவாதவின், அவற்றைக் கண்டு இலக்கணங் கூறினார். அவை பின்னர் இறந்தன வென்று ஒழித்து உதாரணமில்லனவற்றிற்கு உதாரணங் காட்டாமற் போதலே நன்றென்று கூறலும் ஒன்று. (உச)

உடு. வஞ்சன நமன எனும்புள்ளி முன்னர்த் தத்தம் திசைகள் ஒத்தன திலையே.

இதுவும் அது.

இ - ள் : வஞ்சன நமன எனும் புள்ளி முன்னர் — வஞ்சன நமன என்று கூறப்படும் புள்ளிகளின் முன்னர், தத்தம் திசைகள் — தமக்கினமாய் முன்னின்ற கசடதப றக்கள், ஒத்தன ஸிலையே — பின்னிற்றற்குப் பொருந்தின மயங்கி ஸிற்றற்கண் ; எ - று.

எ - டி : கங்கன் கஞ்சன் கண்டன் கந்தன் கம்பன் மன்றன் என வரும். தெங்கு பிஞ்சு வண்டு பந்து கம்பு கண்ற எனக் குற்றுகரமுங் காட்டுப. (உடி)

உசு. அவற்றுள்,  
னாஃகான் முன்னர்க்  
கச ஞப மய வ ஏழு முரிய.

இதுவும் அது.

இ - ஸ் : அவற்றுள் — மேற்கூறிய மெல்லொற்று ஆற்றுள், ண னஃகான் முன்னர் — ணகார னகாரங்களின் முன்னர், கச ஞப மய வ ஏழும் உரிய — ட ரக்களே யன்றிக் கச ஞப மய வ என்னும் ஏழெழுத்தும் வந்து மயங்குதற்கு உரிய ; எ - று.

எ - டு : எண்கு வெண்சாக்கு வெண்ணான் பண்பு வெண்மை மண்யாறு எண்வட்டு எனவும், புன்கு புன்செய் மெண்ணான் அண்பு வண்மை இன்யாழ் புன்வரகு எனவும் வரும். எண்வட்டு வீணாத்தொகை. எண்கு புன்கு பெயர். (உசு)

உ. ஞநம வ என்னும் புள்ளி முன்னர்  
யஃகான் ஸிற்றல் மெய்பெற் றன்றே.

இதுவும் அது.

இ - ஸ் : ஞநம வ என்னும் புள்ளி முன்னர் — ஞநம வ என்று கூறப்படும் புள்ளிகளின் முன்னர், யஃகான் நிற்றல் மெய் பெற்றன்றே — யஃகான் ஸிற்றல் பொருண்மை பெற்றது ; எ - று.

இங்ஙனம் ஆசிரியர் குத்திரங்கு செய்தவின், அக்காலத்து ஒருமொழியாக வழங்கிய சொற்கள் உள்ளவன்பது பெற்றார். அவை இக்காலத்து இறந்தன.

இனி உரையாசிரியர் உரிஞ்சாது பொருங்யாது திரும்யாது தெவ்யாது என இருமொழிக்கண் வருவன உதாரணமாகக் காட்டினாராலெனின், ஆசிரியர் ஒரு மொழியாறு ஈண்டுக் கூறி, இருமொழி புணர்த்தற்குப் புணரியலென்று வேறேர் இயலுங் கூறி, அதன்கண் ‘மெய்திரு சொன்முன் மெய்வரு வழியும்’ (எழு - காள) என்று கூறினார். கூறியவழிப் பின்னும் ‘உகரமோடு புணரும் புள்ளி யிருதி’ (எழு - காங) என்றும் பிருண்டும் ஈறுக்கோதும் எடத்தோதிப் புணர்ப்பார். ஆதலின் ஈண்டு இருமொழிப் புணர்ச்சி காட்டிற் கூறியது கூற வென்னுங் குற்றமாம்.<sup>1</sup> அதனால் அவை காட்டுதல் பொருங்தாமை உணர்க. (உ)

உ. மஃகான் புள்ளி முன் வவ்வுந் தோன்றும்.

இதுவும் அது.

இ - ஸ் : மஃகான் புள்ளிமுன் — முற் கூறியவற்றுள் மகர மாசிய புள்ளி முன்னர், வவ்வுந் தோன்றும் — பகர யகரமே யன்றி வகரமும் வந்து மயங்கும் ; எ - று.

இதற்கும் உதாரணம் இக்காலத்து இறந்தன. அன்றி, வரும் வண்ணக் கண் என்றாற்போல்வன காட்டின் ‘வகார மிசையும் மகாரங் குறுகும்.’ (எழு - டாக) என்ற விதி வேண்டாவாம். (உ)

<sup>1</sup> மயக்கம் வேறு புணர்ச்சி வேழுதலை, ‘ஈண்டு இருமொழிப் புணரச்சி காட்டிற் கூற யதுக்கறவென்றும் குற்றமாம்’ என்று சூசிதாககினியர் கூறுவது பொருந்தாது.

உ. யர மூன்றும் புள்ளி முன்னர்  
முதலா கெழுத்து நகரமொடு தோன்றும்.

இதுவும் அது.

இ - ஸ் : யர மூன்றும் புள்ளி முன்னர் — யர மூன்று கூறப்படும் மூன்று புள்ளிகளின் முன்னர், முதலாகெழுத்தும் — மொழிக்கு முதலாமென மேற்கூறும் ஒன்பதெழுத்துக்களும், உம்மையான் மொழிக்கு முதலாகாத பிற எழுத்துக்களும், நகரமொடு தோன்றும் — நகரமூம் வந்து மயங்கும் ; எ - று.

ஏ - டு : ஆய்க் ஆர்க் ஆழ்க், ஆய்தல் ஆர்தல், ஆய்ந் ஆர்ந் ஆழ்ந், ஆய்பவை ஆர்பவை, ஆழ்பவை, வாழ்மை சேர்மை கீழ்க்கம், எயசிலை வார்சிலை வாழ்சேரி, தெயவம் சேர்வது வாழ்வது, பாய்செனுகிழி சேர்செனுகிழி வாழ்செனுடு, செய்யாறு போர்யானை வீழ்யானை என மொழிக்கு முதலாம் ஒன்பதும் வந்து யயங்கின. செய்யாறு என யகரத்தின் முன்னர் யகரம் வந்தது தன்முன்னர்த் தான் வந்ததாம்.

இனி உம்மையாற் கொண்ட மொழிக்கு முதலாகாதவற்றின்கண்ணுஞ்சில காட்டுதும் : ஓய்வு சோர்வு வாழ்வு, ஓய்வோர் சோர்வோர் வாழ்வோர், ஆய்ஞர் சேர்ஞர் ஆழ்ஞர் என வரும். பிற எழுத்துக்களோடு வருவன உள்வேலும் வழுக்குஞ் செய்யுஞம் கொக்கிக் கூறிக்கொள்க.

இனி வேய்ந்நனம் வேங்நனம் வேழ்ந்நனம் என மொழிக்கு முதலாகாத நகரம் இலட்டவந்த சொற்கள் அக்காலத்து வழங்கின என்று உணர்க, ஆசிரியர் ஒதுதலின். இதனை ‘ஙகரமொடு தோன்றும்’ எனப் பிரித்தோதி ஞர் அக்காலத்தும் அரிதாக வழங்கவின.

இனி வேய்க்கிடது வேர்க்கிடது வீழ்க்கிடது சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது யாது வலிது என்பன காட்டின் அவை இருப்பொழியாக நிலைமொழி வருமொழி செய்து மேற்புணர்க்கின்றன ஈண்டைக்காகா என்மறுக்க.

தனிமெய் தனிமெய்யோடு மயங்குமாறு

ந. மெய்ந்திலை சுட்டி னெல்லா வெழுத்துந்  
தம்முற்றும் வருங்ம் ரழவலங் கடையே.

இது நிறுத்தமுறையானே தனிமெய் தன்னெந்றே மயங்குமாறு கூறுகின்றது.

இ - ஸ் : மெய்ந்திலை சுட்டின் — பொருணிலைமையைக் கருதின், எல்லா எழுத்தும் — பதினெட்டு மெய்யும், தம்முன் தாம் வருங்ம—தம்முனே தாம் வந்து மயங்கும், ர மூ அலங்கடையே— ரகார மகாரங்களல்லாத இடத்து ; எ - று.

ஏ - டு : காக்கை எங்கனம் பச்சை மஞ்சளு பட்டை மண்ணை தத்தை வெங்கெப் அப்பு அம்மை வெய்யர் எல்லி எல்லி கள்ளி கொற்றி கண்ணி என வரும்.

எழு. 5

மெய்க்கிலை சுட்டின் என்றதனால் தனிமெய் முன்னர் உயிர்மெய் வருமென்று கொள்க. எல்லா மென்றது ரகார முகாரங்கள் ஒழிந்தனவற்றைத் தழுவிற்று. (ந.0)

சு. எழுத்துக்களின் பிற மரபுகள்

சுட்டெழுத்துக்கள்

நக. அ இ உ அம் மூன்றுஞ் சுட்டு.

இது குற்றெழுத் தென்றவற்றுட் சிலவற்றிற்கு வேறேர் குறியீடு கூறுகின்றது.

இ - ஃ: அ இ உ அம்மூன்றுஞ் சுட்டு — அ இ உ என்று கூறிய அம்மூன்றுஞ் சுட்டென்னுங் குறியீடினையுடைய; எ - று.

இதுவும் ஆட்சியும் காரணமும் சோக்கியதோர் குறி, சுட்டி அறியப் படும் பொருளை உணர்த்தவின். தன்னின முடித்தல் என்பதனுன் எகரம் விணுப்பொருள் உணர்த்தலுடன் கொள்க.

ஏ - டு: அக்கொற்றன் இக்கொற்றன் உக்கொற்றன் எப்பொருள் என வரும். இவை பெயரைச் சார்ந்து தத்தங் குறிப்பிற் பொருள் செய்த இடைச்சொல். இச்சுத்திரம் ஒருதலைமொழித் தென்னும் உத்தி.<sup>1</sup> இதுவும் மேலைச் சூத்திரமும் எழுத்தார்தன்யையின்றி மொழிக்கையைப்பட்டு வேறேர் குறிபெற்று நிற்றவின் மொழிமரபினைச் சேர வைத்தார். (நக)

வினு வெழுத்துக்கள்

நா. ஆ ஏ ஒ அம் மூன்றும் வினு.

இது நெட்டெழுத்தென்றவற்றுட் சிலவற்றிற்கு வேறேர் குறியீடு கூறுகின்றது.

இ - ஃ: ஆ ஏ ஒ அம்மூன்றும் வினு — ஆ ஏ ஒ என்று கூறப் பட்ட அம்மூன்றும் வினு என்னுங் குறியீடினையுடைய; எ - று.

இதுவும் ஆட்சியும் காரணமும் சோக்கிய குறி, விணுப்பொருள் உணர்த்தவின்.

ஏ - டு: உண்கா உண்கே உண்கோ என வரும். இவற்றுள் ஆசாரம் இக்காலத்து வினவாய் வருத லரிது. நீயே நீயோ என்பது இக்காலத்து வரும். இவற்றுள் ஏ ஓ என்பன இடைச்சொல்லோத்தினுள்ளங்குறினார், ஏகார ஒகாரங்கள் தரும் பொருட்டொகைபற்றி. இது மொழித் தொருளோடொன்ற அவ்வயின் மொழியாததனை முட்டின்று முடித்த லென்னும் உத்திக்கு<sup>2</sup> இனமாம், யகரதுகாரமும் வினவாய் வருதவின். (நா)

1 ஒருதலை மொழிதல் — ஓர் அதிகாரத்திற் சொல்வதேன்டிய ஒரு பொருட்டு வேறேர் அதிகாரத்திற் இலக்கணங்க நிதி அதையே மற்றவிடத்தும் பெறவைத்தல். சொல் கிதிகாரத்திற் சொல்வதேன்டிய சுட்டை எழுத்தத்திகாரத்திற் குறி. அதையே சொல்வதிகாரத்திற்கும் பெறவைத்தனம் காணக.

2 மொழிந்த பொருளோடொன்ற அவ்வயின் மொழியாததனை முட்டின்று முடித்தல்—எடுத்துக் கூறிய பொருளிலேயே அதற்கிணமானதும் எடுத்துக் கூறுத்துமான பொருளைப் பெறவைத்தல். ‘ஆ’ வினுவையும் ‘ஏ’ வினுவையும் ‘ஏ’ வினு வையும் அடஞ்சியது காணக.

இசைதுன் முறையில் எழுத்தொலைகள்

ந. அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்  
உளவென மொழிப இசையொடு சிவணிய  
நரம்பின் மறைய என்மனூர் புலவர்.

இது பிறங்கோட் கூறலென்னும் உத்திபற்றி இசைதுந்து வருவதோர் இலக்கணமாமாறு கூறி, அவ்விலக்கணம் இந்து ந்துங் கொள்கின்றது.

இ - ஃ : அளபிறந்து உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் நரம் பின் மறைய என்மனூர் புலவர் — முற்கூறிய உயிரும் உயிர்மெய் யும் மாத்திரையை இறந்தொலித்தலும் ஒற்றெழுத்துக்கள் அரை மாத்திரையின் நீண்டொலித்தலும் யாழ்நூலிடத்தன என்று கூறுவர் புலவர், இசையொடு சிவணிய உளவென மொழிப — அங்ஙனம் அளபிறந்தும் நீண்டும் இசைத்தல் ஒசையோடு பொருந்திய நால்வகைச் செய்யுட்களுக்கும் உளவென்று கூறுவர் ஆசிரியர் ; எ - று.

எழுத்துக்கள் முற்கூறிய மாத்திரையை இறந்தொலிக்குமாறு கண்டு, அஃது இறந்தொலிக்கும் இடங் கூறினார், எழுத்துஞ் சொல்லும் பொருளங் கிடக்கும் இடஞ் செய்யுளிடமாதவின். அது மிக்கொலித்தலைச் செய்யுளிய விள்கண் ‘மாத்திரை யெழுத்திய வகையைக் கெனுஅ’ (செய் - க) என இருபத்தாறு உறுப்பிற்குஞ் சிறப்புறுப்பாக முற்கூறிப், பின்னர்

‘மாத்திரையளவு மெழுத்தியில் வகையு

மேற்கிளன் தன்ன வென்மனூர் புலவர்.’

(செய் - க)

என இச்சுத்திரத்தோடு மாட்டெறிந்து, பின்னும்

‘எழுத்தள வெஞ்சினுஞ் சிர்க்லை தானே

குந்தலு மிகுதலு மில்லென மொழிப்.’

(செய் - க)

என்றுங் கூறினார். இது எதிரது போற்றலென்னும் உத்தியுங் கூறிற்று.

எ - டு : ‘வருவர்கொல் வயங்கிழாஅய் வலிப்பல்யான் கேளினி’ (கவி - க) என்புழி முர ஆகாரமும் கரை ஏகாரமும் மாத்திரை இறந் தொலித்தவாறு உணர்க. ‘பிடியூட்டிப் பின்னுண்ணுங்குங் களிடெனவும் உரைத்தனாரோ’ (கவி - க) என்புழி நகரவொற்று அளவிறந்தவாறு காஞ்சக். ஒழிந்த மூவகைச் செய்யுட்கும் இவ்வாறே தத்தமக்குரிய பா என்னும் உறுப்பினை நடாத்தி அளவு மிகுமாறு காண்க.

சிவணிய என்பது தொழிற்பெயர்.<sup>1</sup> இசையொடு சிவணிய எனவே செய்யுளாதல் பெற்றும். கரம்பு என்றது ஆகுபெயராய் யாழினை உணர்த்திற்று. மறை என்றது நூலை. மொழிப என்றும் என்மனூர் புலவர் என்றும் இருநாற் கூறியவதனால், இங்ஙனம் பொருள் கூறலே ஆசிரியர்க்குக் கருத்தாயிற்று. என்னை ? செய்யுளியதுட் கூறிய ‘மாத்திரையளவும்’ என்னுஞ் குத்திரத் தில் ‘மேற்கிளன்தன்ன்’ (செய் - உ) என்னும் மாட்டேற்றிற்கு இவ்வோத்தி ஜூள் வேஹேர் குத்திரம் இன்மையின். இவ்விலக்கணங் கூருக்காற் செய்யு

<sup>1</sup> தொழிற்பெயர் என்றது வினாயால்கொண்டும் பெயரை.

குப்பா வென்னும் உறுப்பு சிகழாது அவை உரைச்செய்யுட் போல நிற்றவின் இவ்விலக்கணக் கூறவே வேண்டுமென்று உணர்க.

'குத்திரத் துப்பொரு என்றியும் யாப்புற  
இன்றி யமையா தியைபவை யெல்லாம்  
ஒன்ற உரைப்ப துரையெனப் படுமே.' (மரபியல் - காடு)

என்னும் மரபியற் குத்திரத்தானே இவ்வாறே குத்திரங்களை கலிக்கு பொரு ஞரைப்பன வெல்லாங் சொள்க. (காடு)

நூன்மரபு முற்றிற்று.

## 2. மொழிமரபு

[மொழிக்கண் சின்ற எழுத்தின் இலக்கணம் உணர்த்துவது.]

க. கார்பெழுத்துக்கள் மொழிகளிற் பயிலுமாறு  
குற்றியலிகாத்திற்கு இட்டும் பற்றுக்கோடும்

ங. குற்றிய லிகரம் நிற்றல் வேண்டும்  
யாவென் சிளையிசை யுரையசைக் கிளவிக்  
காவயின் வருஷம் மகரம் ஊர்ந்தே.

என்பது குத்திரம். மேல் எழுத்து உணர்த்திய பின்னர், அவை தம்முள் தொடருாறும் உணர்த்தி அவ்வெழுத்ததானும் மொழியது மரபு உணர்த்து கின்றமையின், இவ்வோத்து மொழிமரபெனக் காரணப் பெயர்த்தாயிற்று. இச்குத்திரம் முன்னர்ச் சார்க்கு வருமென்ற மூன்றாண்டு குற்றியலிகரத்திற்கு இடனும் பற்றுக்கோடு கூறுகின்றது.

இ - ஃ : உரையசைக் கிளவிக்கு வருஷம் — தான் கூறும் பொருளைக் கோடற்கு ஒருவளை எதிர்முக மாக்குஞ் சொல்லிற்குப் பொருந்த வரும், ஆவயின் — அம் மியா என்னும் இடைச் சொல் லீச் சொல்லுமிடத்து, யாவென் சிளையிசை மகரம் ஊர்ந்தே — யாவென்னும் உறுப்பின் மேலதாய் முதலாய் சின்ற மகரவொற் றினை யேறி, குற்றியலிகரம் சிற்றல் வேண்டும் — குற்றியலிகரம் சிற்றலை விரும்பும் ஆசிரியன்; எ - று.

ஏ - டு : கேண்மியா சென்மியா என வரும். கேள் என்றது உரையசைக் கிளவி; அதனைச் சார்க்கு தனக்கு இயல்பின்றி சின்றது மியா என்னும் இடைச் சொல். அவ்விடைச் சொல் முதலும் அதனிற் பிரியும் யா அதற்கு உறுப்புமாம் என்று கருதி யாவென் சிளை என்றார். மியா இடம்; மகரம் பற்றுக்கோடு. யாவும் இகரம் அரை மாத்திரையாதற்குச் சார்பு. இவ்விடைச் சொல் தனித்து சிற்றல் ஆற்றுமையிற் கேள் என்பதனேடு சார்க்கு ஒரு சொல்லாயே சின்றமுழி இடையின்ற இகரம் ஒருமொழி யிடத்துக் குற்றியலிகரமாய் வருதலானும் ஆண்டு உணர்த்தற்குச் சிறப்பின்மையானும் ஈண்டுப்

போத்தந்து கூறினார். ஊர்ந்தெனவே குற்றிய விசாரமும் உயிரென்பது பெற்றும், உயிர்க்கல்லது ஏறத்தின்மையின். (க)

**உடு.** புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே உணரக் கூறின் முன்னர்த் தோன்றும்.

இது குற்றியலிகரம் புணர்மொழியகத்தும் வருமென்கின்றது.

**இ - ஸ் :** புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே — அக்குற்றியலிகரம் புணரியலுள் ஒருமொழிக்கண் ணன்றி இருமொழி தம்மிற் புணர்தலியன்ற நிலைமைக்கண் ஜூங் குறுகுத ஹரித்து, உணரக் கூறின் முன்னர்த் தோன்றும் — அதற்கு இடமும் பற்றுக்கோடும் உணரக் கூறத்தொடங்கின் அவை குற்றிய ஒகரப் புணரியலுள்ளே கூறப்படும் ; எ - று.

குறுகலும் என்னுமிடத்து உப்மையை நிலையிடையும் என மாறிக் கூட்டுக. யகரம் வருவழி' (எழு - சக0.) என்னுள் குத்திரத்து யகரம் இடம், உகரஞ் சார்ஸ்த வல்லெழுத்துப் பற்றுக்கோடு.

**ஏ - டு :** நாகியாது வரகியாது தெங்கியாது எங்கியாது கொக்கியாது குரங்கியாது என வரும். இது மொழிவா மென்னும் உத்தி. (எ)

தனிமொழிக் குற்றியலுகாத்திற்கு இடமும் பற்றுக்கோடும்

**உசு.** நெட்டெழுத் திம்பருந் தொடர்மொழி யீற்றுங் குற்றிய ஒகரம் வல்லா றார்த்தே.

இஃது ஒருமொழிக் குற்றியலுகாத்திற்கு இடமும் பற்றுக்கோடும் உணர்த்துகின்றது.

**இ - ஸ் :** குற்றியலுகரம் வல்லாறு ஊர்ந்தே—குற்றியலுகரம் வல்லெழுத்துக்கள் ஆறிணையும் ஊர்ந்து, நெட்டெழுத்திம்பருந் தொடர்மொழி ஈற்றும் — நெட்டெழுத்தின் பின்னும் ஜூவகைத் தொடர்மொழியின் இறுதியினும் சிற்றல் வேண்டும் ஆசிரியன் ; எ - று.

நெட்டெழுத்தினது பின் தொடர்மொழியினது சுதென நிலத்த தகலம் போல<sup>1</sup> ஒன்றியற்கிழவைப்பட்டு நின்றது, அமமொழியிற் நீர்க்கு குற்றியலுகரம் நில்லாமையின். வல்லாறு பண்புத்தொகை. முற்றும்மை தொக்குங்கள்றது. அதிகாரமுறைக்கை என்னும் உத்தியான் சிற்றல் வேண்டும் மென்பது வருவிக்க.

**ஏ - டு :** நாகு வரகு தெங்கு எங்கு கொக்கு குரங்கு என வரும். இவ் வாறுவகையும் இடம்; வல்லெழுத்துப் பற்றுக்கோடு. எனவே, மொழிக்கு ஈருதலும் பெற்றும். பெருமரசு திருமரசு என்பன இருமொழிக்கண் வந்த முற்றுகரம். பாசு இங்கு எது என்னும் முற்றுகரங்கள் வடமொழிக் கிடைவு; தருக்கு அனுங்கு என்பன வினைக்கண் வந்த முற்றுகரம். குற்றுகரத்திற்கு முன்னர் வந்த உயிரேறி முடிய அரைமாத்திரையாய் சிற்றலும் முற்றுகரத்திற்கு முன்னர்வந்த உயிரேறி முடியாமையுக் தம்முன் வேற்றுமை.<sup>2</sup> (க)

1 சீலத்த தகலம் போல — சீலத்தினைரும் பிரிக்கப்படாத அகலம்போல.

2 நச்சினுர்க்கிணியர் இங்குக்குறிய குறிப்புமா இலக்கணப்படி. பெருமரசு திருமரசு தருக்கு அனுங்கு என்பனவும் இக்காலத்துக் குற்றுகரங்களாம்.

புணர்மொழிக் குற்றியலுகரம் தன் மாத்திரையிற் குதுகல்  
உள். இடைப்படித்த குறுகும் இடனுமா ருண்டே  
கடப்பா டறிந்த புணரிய லான.

இது குற்றியலுகரம் புணர்மொழிக்கண் தன் அரைமாத்திரையிற் குறுகி  
வரும் என்கின்றது.

**இ - ஏ :** இடைப்படித்த குறுகும் இடனுமார் உண்டே — அவ்  
வகரம் ஒருமொழியுளன்றிப் புணர்மொழி யிடைப்படின் தன்  
அரை மாத்திரையினுங் குறுகும் இடனும் உண்டு, கடப்பாடு  
அறிந்த புணரியலான — அதற்கு இடனும் பற்றுக்கோடும் யாண்  
டுப் பெறுவதெனின், அதன் புணர்ச்சி முறைமை அறியுங்கு ற்றிய  
லுகரப்புணரியலுள் ; எ - று.

‘வல்லொற்றுத் தொடர்மொழி’ (எழு - சங்க.) என்பதனுள் வல்லெழுத்  
துத் தொடர்மொழியும் வல்லெழுத்து வரும் வழியும் இடம் ; சற்று வல்லெழுத்  
துப் பற்றுக்கோடு.

**ஏ - டு :** செக்குஞ்சைனை சூக்குஞ்சோடு என வரும். இவை அரைமாத்  
திரையிற் குறுகியவாறு எனையவற்றேரு படுத்து உணர்ச். இடனு மெனவே  
இது சிறுபான்மையாயிற்று. (ச)

ஆய்தம் தனிமொழியுள் வருமாறு

**உ.அ.** குற்றியதன் முன்னர் ஆய்தப் புள்ளி  
உயிரோடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே.

இது சிறுத்தமுறையானே ஆய்தம் ஒருமொழியுள் வருமாறு கூறு  
கின்றது.

**இ - ஏ :** ஆய்தப்புள்ளி — ஆய்தமாகிய ஒற்று, குற்றியதன்  
முன்னர் உயிரோடு புணர்ந்த வல்லாறன் மிசைத்தை — குற்றியமுத்  
தின் முன்னதாய் உயிரோடுகூடிய வல்லெழுத்தாறின் மேலிடத்த  
தாய் வரும் ; எ - று.

வல்லாறன் மிசைத்து என்றதனாலும் ஈண்டுப் புள்ளி என்றதனாலும்  
'ஆய்தத் தொடர்மொழி' (எழு - சங்க.) என மேற்கூறுதலானும் உயிரென்  
நது ஈண்டுப் பெருப்பான்மையுங் குற்றியரமேயாம். சிறுபான்மை எனோ உயிர்  
சளையுவ கொள்க.

**ஏ - டு :** எஃகு கஃசு கஃடு கஃபு கஃறு அஃது இஃது உஃது  
எனவரும். கஃநீது முஃலது என்பனவற்றை மெய்ப்பிற்தாகிய புணர்ச்சி என்ற  
தனாலும் ஈண்டுப் புள்ளி என்றதனாலும் ஆய்தமும் மெய்யாயிற்று. அஃகாமை  
வெஃஙாமை அஃகி வெஃகி அஃகம் எனப் பிறவுயிர்களோடும் வந்தது. கஃசியா  
தெனைத் திரிந்ததுவாய் குற்றியலுகரத்தோடு புணர்ந்ததாம். (டு)

ஆய்தம் புணர்மொழியுள்ளும் வருமாறு

**உ.கு.** சுறியில் மருங்கினும் இசைமை தோன்றும்.

இஃது அவ்வாய்தாக் புணர்மொழியகத்தும் வருமாறு கூறுகின்றது.

இ - ஃ : சுறியன் மருங்கினும்—ங்கீசுமொழியீறுவருமொழி முதலோடு புணர்ந்து நடக்கும் இடத்தும், இசைமை தோன்றும்—அதன் அரைமாத்திரையே இசைக்குங் தன்மை தோன்றும் ; எ - று.

எ - டு : கஃநீது முப்பெறு என வரும். இவ்வீறு இயலுமாறு புள்ளி மயங்கியலுட் பெறுதும். ஈண்டும் இடம் குற்றெழுத்துமேல் வரும் வல்லமுத்து. (க)

### ஆய்தத்தின் இயல்பு

சுயி. உருவினும் இசையினும் அருகித் தோன்றும்  
மொழிக்குறிப் பெல்லாம் எழுத்தின் இயலா  
ஆய்தம் அஃகாக் காலீஸ் யான.

இஃது எதிரதுபோற்ற வென்னும் உத்தியாற் செய்யுளியிலை நோக்கி ஆய்தத்திற்கு எய்தியதோர் இலக்கணம் உணர்த்துகின்றது.

இ - ஃ : உருவினும் இசையினும் அருகித் தோன்றுவ குறிப்பு மொழியும் — நிறத்தின்கண்ணும் ஒசையின்கண்ணுஞ் சிறு பான்மை ஆய்தங் தோன்றும் பொருள் குறித்தலையுடைய சொல் ஹும், எல்லா மொழியும் — அவை யொழிந்த எல்லா மொழிகளும், எழுத்தினியலா — ஒற்றெழுத்துக்கள் போல அரை மாத்திரையின்கண்ணும் சிறுபான்மை பிக்கும் நடந்து, ஆய்தம் அஃகாக் காலீஸ்யான— ஆய்தஞ்சு சுருங்காத இடத்தான் சொற்களாம்<sup>1</sup> ; எ - று.

எனவே, ஈண்டு ஆராய்ச்சியின்றேனுஞ் செய்யுளியலிற் கூறும் ‘ஒற்றள பெடுப்பிலும் அந்தெனமொழிப்’ (செய்யுளியல் - க.அ.) என்னுஞ் குத்திரத்துக் ‘கண்ண்டன்னெணாக் கண்ணாங்கேட்டும்’, (மலைபுடு - நடுவு.) என்புழிக் கண்ண்னெண்பது சீர்நிலை எய்தினாந்தபோலக், ‘கஃபிழென்னுஞ் கல்வதரத்தம்’ என நிறத்தின்கண்ணும் ‘சஃபிழென்னுஞ் தண்டோட்டுப் பெண்ணை’ என இசையின்கண்ணும் வந்த ஆய்தம் ஒரு மாத்திரை பெற்றுச் சீர்நிலை யெய்துங் கால், ஆண்டுப் பெறுகின்ற ஒரு மாத்திரைக்கு ஈண்டு எதிரதுபோற்றி விதி கூறினார், ஆய்தம் அதிகாரப்பட்டமை கண்டு. ‘எஃப்பி கிலங்கிய கையரா யின் னுயிர்—வெல்பி குவார்க்கில்லை வீடு’, என்று ஏனையிடத்தும் வந்தன. ஒற்றளபெடுக்குமாறு இவ்வதிகாரத்துக் கூறிற்றிலர், அஃது உயிரளபெடுபோலச் சீர்நிலை யெய்தலும் அசையிலையாங் தன்மையும் முன்-யவாய்ச் செய்யுட்கே வருதலின். இதனாலே ஒற்றளபெட்டதும் ஒரு மாத்திரை பெறுமென்பது பெற்றும்.

எழுத்தினெண்ற இன் உவமப்பொருள். இயலாவென்றது செய்யாவென்னும் வினையெச்சம்.

இவ்வாறன்றி இக் குறிப்புச்சொற்கள் ஆய்தம் இரண்டிட்டு எழுதப்படாவென்று பொருள் கூறிற் செய்யுளியலோடு மாறுபட்டு மாறுகொள்க் கூற வென்னுஞ் குந்றக் தங்கு மென்று உணர்க.

(எ)

1 'மொழிக்குறிப்பெல்லாம்' எனபதற்கு, 'குறிப்புமொழியெல்லாம்' என ஓரே பொருள் கொள்ளாது' குறிப்பு மொழியும் 'எவ்வா மொழியும்' என இரு பொருள் கொள்வது அத்தனைச் சிறந்தனறு.

ஈடு

## தொல்காப்பியம்

[மொழி]

### உ. அளவெட

அளவெடையின் நிலை

சக. குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும் நெட்டெழுத் திம்பர் ஒத்தகுற் ரெழுத்தே.

இஃது எதிரது போற்ற வென்னும் உத்தி பற்றிச் செய்யுளியிலை கோக்கி 'நீட்டம் வேண்டின்' (எழு - சு.) என முற்கூறிய அளவெடையாமாறு கூறுகின்றது.

இ - ஃ : குன்றிசை மொழிவயின் நின்று இசை நிறைக்கும்— அளவெடுத்துக் கூருக்காற் குன்றுவதான் ஒசையையுடைய அவ்வளவெடைச் சொற்கண்ணே நின்று அவ்வோசையை நிறைக்கும், அவை யாவையோ வெனின், நெட்டெழுத்திம்பர் ஒத்த குற் ரெழுத்தே— நெட்டெழுத்துக்களின் பின்னாத் தமக்கு இனமொத்த குற்ரெழுத்துக்கள் ; எ - று.

ஏ - டு : ஆதசூலி ஊட என ஓடு என வரும். குன்றிசை மொழி என்றதற்கு இசைகுன்று மொழி என்றுமாம். இனமொத்தலாவது பிறப்பும் புணர்ச்சியும் ஒசையும் வடிவும் ஒத்தல். ஈண்டு மொழி யென்றது 'அளவெடையசைசிலை' (செய்யுளியல் — கன.) என்னாஞ் செய்யுளியல் குத்திரத்து எட்டு இயற்சிரின்பார் படுகின்ற எண்வகை அளவெடைச் சொற்களையும். அவை ஆத கடாஅ ஆதழி படாஅகை ஆஅங்கு ஆஅவது புகாஅர்த்து விராஅயது என்பனவாம். கட்டளை<sup>1</sup>கொள்ளா ஆசிரியர் இவற்றைத் தனிகிலை முதனிலை இடைஞிலை இறுதிகளை யென்றும் அடக்குப. இனி மொழி யென்ற தற்குத் தனிகிலை ஏழைனையுமே கொள்ளின், ஒழிந்த இயற்சிர்ப்பாற்படும் அளவெடை கோடற்கு இடமின்மை உணர்க. (அ)

### ஜகா ஒளகா அளவெட

சுடு. ஜை ஒள என்னும் ஆயீ ரெழுத்திற் கிகர உகரம் இசைநிறை வாகும்.

இஃது ஒத்தகுற்ரெழுத்து இல்லாதன அளவெடுக்குமாறு கூறுகின்றது.

இதுவும் எதிரது போற்றல்.

இ - ஃ : ஜை ஒள என்னும் ஆயீரெழுத்திற்கு — தமக்கு இனமில்லாத ஜகார ஒளகாரமென்று கூறப்படும் அவ்விரண்டெடுமுத்திற்கு, இகர உகரம் இசைநிறை வாகும் — சகார ஊகாரங்கட்கு இனமாகிய இகர உகரங்களைச் சார்த்திக்கூற, அவை அக்குன்றிசை மொழிக்கண் நின்று ஒசையை நிறைப்பனவாம் ; எ - று.

ஜதி ஒளை என நிரனிநையாக்க கொள்க. இவற்றை முற்கூறிய இயற்சிரெட்டிற்கும் ஏற்பனவற்றேருட உதாரணங்காட்டிக் கொள்க.

இத்துணையும் நூன்மரபின் ஒழிபு.

<sup>1</sup> கட்டளை - கட்டளையடி ; அதாவது ஏழுத்தெண்ணில் வகுக்கும் அடி.

ஈ. எழுத்துக்கள் தொடர்ந்து, மொழியாக

ஒரேயுத் தொகுமொழி

சந. நெட்டெழுத் தேமே ஒரேயுத் தொகுமொழி.

இஃது ஒரேயுத்தொகுமொழி உணர்த்துதல் நுதலியவற்றுள் கெட்டெழுத்தானும் மொழியாக்கங்கூறுகின்றது.

இ - ள : நெட்டெழுத்து ஏழே — நெட்டெழுத்தாகிய உயிர்களோமும், ஒரேயுத்தொகுமொழி — ஒரேயுத்தானுகும் ஒரு மொழியாம் ; எ - று.

முற்றும்மை தொகுத்து ஈற்றசை யேகாரம் விரித்தார்.

ஏ - டு : ஆ ஈ ஊ ஏ ஜி ஓ என வரும். ஒனகாரம் உயிர்மெய்க்கண்ணல்லது வராது. ஊ என்பது தசை. இஃது உயிர்க்கும் உயிர்மெய்க்கும் விதி. கா தீ பூ சே நை நோ கெள என வரும். இவை தம்மை யுணர்னின்ற வழி எழுத்தாம். இடைச்சின்று <sup>1</sup>பொருளுணர்த்தியவழிச் சொல்லாம். நெட்டெழுத் தேறிய மெய் கெட்டெழுத்தாயும் குற்றெழுத் தேறிய மெய் குற்றெழுத்தாயும் நிற்றலேயன்றி மெய்க்கு கெடுமையும் குறுமையும் இன்மை உணர்க. (க0)

குற்றெழுத்தின் தியல்பு

சச. குற்றெழுத் தைந்தும் மொழிநிறை பிலவே.

இது குற்றெழுத்து ஜின்தும் மொழியாகா. அவற்றுட் சில மொழியாகு மென்பது உணர்த்துகின்றது.

இ - ள : குற்றெழுத்து ஜின்தும் — குற்றெழுத்தாகிய உயிரைந்தும், மொழிநிறைபு இலவே — தாமே சிறைந்து சின்று மொழியாதல் இல; சில மெய்யோடுகூடி சிறைந்து சின்று மொழியாம் ; எ - று.

ஏ - டு : து ரெட என வரும். இவை உயிர்மெய்க்கண்ணல்லது வராமையானும், உயிர்க்கண்ணும், ஏனை அகரமும் எகரமும், அக்கொற்றன் எப்பொருள் எனத் தனித்து சின்று உணர்த்தலாற்றுது இடைச் சொல்லாய்ப்பெயரைச் சார்ந்து சின்று சுட்டுப்பொருளும் வினுப்பொருளும் உணர்த்தலானும் ‘சிறைபில’ வென்றார். முற்றும்மை ஈண்டு எச்சப்பட்டு<sup>2</sup>சின்றதென்ற உணர்க. (க)

மொழியின் பெயர் முறை தோகை

சடு. ஒரேயுத் தொகுமொழி கரேயுத் தொகுமொழி

இரண்டிறந் திசைக்குந் தொடர்மொழி உளப்பட

மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே.

1 இடைச்சிறை - நெட்டெழுத்துகள் கம்மை யுணர்த்தி எழுத்தாக்கும் பொருள் யுணர்த்திச் சொல்லாதற்கும் இடையாக சிறைல்.

2 மூன்று முற்றும்மைக்கு முற்றுப்பொருள் கொள்ளினும் குறுமைனால்.

இது முன்னர் மெய்ம்மயக்கம் உடனிலையைக்கங் கூறலானும் ஈண்டு 'கெட்டெழுத்தேழே' (எழு - சங்) என்பதனானும் எழுத்தினான் மொழியா மாறு கூறினார், அம்மொழிக்கு இச்சுத்திரத்தாற் பெயரும் முறையுங் தொகை யுங் கூறுகின்றார்.

இ - ஃ : ஒரெழுத் தொருமொழி ஈரெழுத் தொருமொழி இரண்டிறங்கு இசைக்குங் தொடர்மொழி உளப்பட - ஒரெழுத் தானுகும் ஒருமொழியும் இரண்டெழுத்தானுகும் ஒரு மொழியும் இரண்டனை இமங்கு பலவாற்றான் இசைக்குங் தொடர்மொழி யுடனே கூட, மொழி சிலை மூன்றே - மொழிகளின் சிலைமை மூன்றேயாம், தோன்றிய நெறியே - அவை தோன்றிய வழக்கு நெறிக்கண், எ - று.

ஏ - ு : ஆ கா ஸ ஒவரெழுத்தொருமொழி, மணி வராகு கொற்றன் ஈரெழுத்தொருமொழி, குரவு அவல மூவெழுத் தொருமொழி, கணவரிச் சொல்மூத்தொருமொழி, அகத்தியனார் ஜயெழுத்தொருமொழி, திருச்சிற்றம் பலம் ஆறெழுத்தொருமொழி, பெருப்பற்றப்புவிழூர் எழுதுமூத்தொருமொழி.<sup>1</sup>

ஒரெழுத்தொருமொழியுங் தொடர்மொழியும் என்னுது ஈரெழுத் தொருமொழியும் ஓதினார், சில பல என்னுங் தமிழ் வழக்கு கோக்கி.

ஆசிரியர் ஒற்றுவ குற்றுகரமும் எழுத்தென்று கொள்ளந்தானாதனின் மாகா என நீங்கள் சொற்கள் மால் கால் என ஒற்றுத்துழி ஒற்றினான் வேறு பொருள் தங்கு நிற்றலின் இவற்றை ஈரெழுத் தொருமொழி யென்றும், ஈகு வராகு என்னுங் குற்றுகர ஈற்றுச் சொற்களிற் குற்றுகரங்கள் சொல்லாடு கூடிப் பொருள் தங்கு நிற்றலின் இவற்றை ஈரெழுத்தொருமொழி மூவெழுத் தொருமொழி யென்றும் கோடுமென்பார்க்கு, ஆசிரியர் பொருளைக் கருதாது மாத்திரை குறைங்கைப்பற்றி 'உயிரி வெழுத்து மெண்ணைப் படாஅ' (செய்யுளியல் - சங்) 'குறிலே செடி'ல் குறிலினை' (செய்யுளியல் - ஞ) என்னுஞ் செய்யுளியிற் குத்திரங்களால் இவற்றை எழுத்தெண்ணைவும் அலகிடவும் பெறு என்று விலக்குவராதவின், அவற்றால் ஈண்டு ஈரெழுத்தொருமொழியும் மூவெழுத் தொருமொழியுங் கொள்ளின், மாறுகொளக் கூறல் என்னுங் குற்றங்கு தங்கு மென்று மறுக்க.

இனி 'கெட்டெழுத் தேழே யோரெழுத் தொருமொழி' (எழு - சங்) 'குற்றெழுத் தைத்து மொழிக்கை பிலவே' (எழு - சக) என்பனவற்றான் மெய்க்குக் குறுக்கம் செடுக்கம் யின்கையான் உயிரிரும் உயிரிமெய்யுமாகிய செடி ஹங் குறிலுமே மொழியா மென்று கூறி, மீட்டும் அதனையே இச்சுத்திரத்தான் ஒரெழுத்தொருமொழி யென்றெடுத்து அதனேடே ஈரெழுத்தையும் இரண்டிறங்கதைனையுங் கூட்டி மொழியாகக் கோடலின், ஒற்றினைக் கூட்டி எழுத் தாகக் கோடல் ஆசிரியர்க்குக் கருத்தங்கை யுணர்க. அன்றியும் 'மொழிப்படுத் திசைப்பினும்' (எழு - ரூட்) என்னுஞ் குத்திரத்திற் கூறுகின்றவாற்றுனும் உணர்க. 'அகரமுதல் னகரவிலுவாய் மூப்பிதென்ப' (எழு - க) என ஒற்றி ஜோயும் எழுத்தென்றது எழுத்தின் தன்மை கூறிற்று. ஈண்டு மொழியாக் கை.

1 'இங்கு கூசினர்க்குவியர்' உரைநலைக் கேறபக் கொள்ளாது செய்யுளியறகூரபக் கொண்டு கூறுகளை குற்றுகரமும் மெய்யும் கீழ் எழுத்தெண்ணைவுவது பொருத்தாது.

ச. எழுத்துக்களின் இயக்கம்

தனிமெய் இயக்கம்

சகூ. மெய்யின் இயக்கம் அகரமொடு சிவனும்.

இது தனிமெய்களை அகரம் இயக்குமாறு கூறுகின்றது.

இ - ன் : மெய்யினியக்கம் — தனிமெய்களினது நடப்பு, அகரமொடு சிவனும் — அகரத்தோடு பொருந்தி நடக்கும் ; எ - று.

எனவே ஒருவன் தனிமெய்களை நாவாற் கருத்துப்பொருளாகிய உருவாக இயக்கும் இயக்கமும் மூவகையாற் காட்சிப்பொருளாகிய வடிவாக இயக்கும் இயக்கமும் அகரத்தோடு பொருந்தி நடக்கும் என்றவாறு.

எ - டி : ‘வல்லெழுத் தென்ப கசடதபற’ (எழு - கக) ‘ககார முதனு வண்ணம்’ (எழு - ஏக) என்றாற்போல்வன நாவால் இயக்கிய வாறு காண்க. எழுதிக் காட்டுமிடத்துக் கரம் முதலியன உயிர் பெற்று நின்ற வடிவாக எழுதிப் பின்னர்த் தனிமெய்யாக்குத்தற்குப் புள்ளியிட்டுக் காட்டுகின்றவாற்றுன் வடிவை இயக்குமிடத்தும் அகரங் கலந்து சின்றவாறு காண்க.

இவ்வாறும் மெய்க்கண் அகரவ கலந்து நிற்குமாறு கூறினாற் போலப் பதினேருயிர்க்கண்ணும் அகரங் கலந்து நிற்கு மென்பது ஆசிரியர் கூறுராயி ஞர், அங்கிலமை தமக்கே புலப்படுதலானும் பிறர்க்கு இவ்வாறு உணர்த்துதல் அரிதாகலானும் மென்று உணர்க. இதைவன் இயங்குதினைக்கண்ணும் நிலைத்தினைக்கண்ணும் பிறவற்றின்கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்பு முடிச்தாற் போல அகரமும் உயிர்க்கண்ணுங் தனிமெய்க்கண்ணும் கலந்து அவற்றின் தன்மையாயே நிற்கு மென்பது சான்றேர்க்கெல்லாம் ஒப்பமுடிச்தது, ‘அகரமுதல்’ என்னுங் குதளான் அகரமாகிய முதலையூடைய எழுத்துக்கெல்லாம் அதுபோல இதைவனுகிய முதலையூடைத்து உலக மெனவன்னுவனார் உவமை கூறியவாற்றுனுங் கண்ணன் எழுத்துக்களில் அகரமாகின்றேன் யானே யெனக் கூறியவாற்றுனும் பிறநுல்களானும் உணர்க.

இதனால் உண்மைத்தன்மையுடன் சிறிது கூறினாயிற்று. இதனை நூன்மாபிற் கூறுது ஈண்டுக் கூறினார், ‘வல்லெழுத் தென்ப கசடதபற’ (எழு - கக) என்ற இடத்துத் தான் இடையின்று ஒன்றென்பதோர் பொருளை உணர்த்தி மொழியாக்கனாமை எய்தி நிற்றவின். (கா)

உயிர்மெய் என்னும் பெயக்

ச. தம்மியல் கிளப்பின் எல்லா எழுத்தும் மெய்ந்திஸீல மயக்கம் மான மில்ஸீ.

இது முன்னர் மெய்க்கண் உயிர் நின்றவாறு கூறி அவ்வுயிர் மெய்க்கண் ஏறி உயிர்மெய்யாய் நின்றகாலத்து அம் மெய்யாற் பெயக் பெறுமாறு கூறுகின்றது.

இ - ன் : எல்லா எழுத்தும் — பன்றீருயிரும், மெய்ந்திஸீல தமியல் மயக்கங் கிளப்பின் — மெய்யின் தன்மையிலே தம்பூடைய தன்மை மயங்கிற்றுகப் பெயர்கூறின், மானமில்ஸீ — குற்றமில்ஸீ ; எ - று.

மெய்யின் தன்மையாவது வன்மை மென்மை இடையை, தமிழிலாவது உயிர்த்தன்மை. என்றால் வல்லெழுத்து மெல்லெழுத்து இடையெழுத்தை உயிர்மெய்க்கும் பெயரிட்டாருதல் கூறிற்று. அவை ‘வல்லெழுத்தியையின் அவ்வெழுத்து மிகுமே’ (எழு - கக) எனவும், ‘மெல்லெழுத்தியையின் இறுதியோ இறமும்’ (எழு - உ) எனவும், ‘இடையெழுத் தென்ப யரல வழி எ’ (எழு - உக) எனவும், பிருண்டும் ஆள்ப. எழுத்தை வன்மை மென்மை இடையை யென விசேஷித்த சிறப்பான் இப்பெயர் கூறினார்.

இஃதன்றிப் பதினெட்டு மெய்யுக் தன்மை கூறுமிடத்து மெய்ம்மயக்கங் கூறிய வகையான்றி வேண்டியவாறு மயாகு சென்று கூறி ‘அவற்றுள் ஸள்ளிகான் முன்னர் (எழு - உச) என்பதைனைக் காட்டில், அஃது இரு மொழிக் கண்ணதென மறுக்க.

காலாந்து விலை

**சா. யரும் என்னும் மூன்றும் ஒற்றக்கூசத்தபாகுஞ்சநம்சரோற்குகும்.**

இஃது ஈரோற்றுடனிலையாமாறு கூறுகின்றது.

இ - ஈ: யரம் என்னும் மூன்றும் ஒற்ற - யரம் வென்று கூறப்படும் மூன்று புள்ளியும் ஒற்றுய் ஸிற்ப, கசதபங்கு டமா சரொற்றுகும்—கசதபக்கனும் வங்கு நமக்கனும் வந்து சரொற்றுய் ஸிற்கும்; எ - று.

ஏ-டி: வேய்க்க வாய்ச்சி பாய்த்தல் வாய்ப்பு எனவும் பீர்க்கு நேர்க்கிட வார்த்தல் ஆர்ப்பு எனவும், வாழ்க்கை தாழ்ச்சி தாழ்த்தல் தாழ்ப்பு எனவும், காய்க்கணி தேயங்கசுது சாய்க்கணம் காய்ம்புறம் எனவும், நேர்ந்தல் நேர்ந்திலை நேர்க்குலை நேர்ம்புறம் எனவும் வரும். முகாரத்திற்கு வாழ்க்கணம் என இக்காலத்து கரவொற்று வரும். எனைய மூன்றும் இக்காலத்து வழங்கு மெனின் உணர்க.

இனித் தாழ்வுக்குலை தாழ்ச்சினை தாழ்க்கிரள் வீழ்ம்படை என அக்கா லத்து வழங்கு மென்று இத்தொகைச் சொற்கள் காட்டலும் ஒன்று. உரையாசிரியரும் இருமொழிக்கட் காட்டியவற்றிற்கு அவ்வீறுகடோறங் கூறுகின்ற சூத்திரங்கள் பின்னா வேண்டாமை உணர்க. இஃது ஸ்ரோற்றுடனிலையாத விண் ஈண்டு வைத்தார்.

இனி செடிற்கீழே யன்றிப் பல வெழுத்துங் தொடர்ந்து நின்றதன் பின் ஞம் ஈரோற்று வருதல் கொள்க. அவை வேந்தர்க்கு அன்றுய்க்கு என்றாற் போல்வனவாம். (கடு)

## குறித்தீடு மூற்றுக்கா மெய்கள்

சு. அவற்றுள்,

## ரகார முகாரங் குழ்ரெஷ்ட்<sup>1</sup> ருகா.

இஃ:து எய்தியது ஒரு மருங்கு மறுத்தல் கூறுகின்றது.

ஏன்றுக் குற்று என்றது தனிக்குறில்.

இ - ஃ : அவற்றுள் — முற்கூறிய மூன்றஞுள், ரகார முகாரம் — ரகாரமும் முகாரமும், குற்றெர்றங்கா—குறிற்கீழ் ஒற்றங்கா, நெடிற்கீழ் ஒற்றங்கா, குறிற்கீழ் உயிர்மெய்யாம் ; எ - று.

கீழெண்ணும் உருபு தொகுத்துக் கூறினார். ஆகாதனவற்றிற்கு உதாரண வின்று.

ஏ - ① : கார் வீழ் என நெடிற்கீழ் ஒற்றங்கா வந்தன. கரு மழு எனக் குறிற்கீழ் உயிர்மெய்யாம் வந்தன. இவற்றை விலக்கவே, யகரம் பொய் என வும் கோய் எனவும் இரண்டிடத்தும் ஒற்றங்கா வருதல் பெற்றாம். புகர் புகழ் புலவர் என்றால் போல்வனவோ வெனின், மொழிக்கு முடலாம் எழுத்தினைச் சொல்வனவற்றிற்கே எண்டு ஆராய்ச்சியாதலால் அவை வேண்டியவாறே வரு மென்று உணர்க. அன்றியுங் குற்றெர்றந்றே குத்திரஞ் செய்தலிற் குறி வினை யொற்றினைக் காட்டிக் கடாவலாகாமை உணர்க. இது வரையறை வின்றி உயிர்மெய்யோடு தனிமெய் மயங்குவனவற்றிற் சில வொற்றிற்கு வரை யறை ஈண்டுக் கூறியது. (கச)

#### தொடர் மொழி இயல்பு

**நு. 0. குறுமையும் நெடுமையும் அளவிற் கோடலின்  
தொடர்மொழி யெல்லாம் நெட்டெழுத் தியல்.**

இஃது ‘அளவிறக் குறியிற்கதலும்’ (எழு - கா.) என்னுஞ் செய்யுளியலை கோக்கிய நூன்மரபிற் குத்திரத்திற்குப் புரனடையாய் அதன்கண் சிகழ் வதோர் ஜூம் அகற்றுகின்றது; என்னை ? உயிரும் உயிர்மெய்யும் அளவிற்குது இசைக்குங்காற் குறிலோ கெடிலோ இசைப்பதென மாணுக்கர்க்கு சிகழ்வதோர் ஜூம் அறுத்தவின்.

இ - � : குறுமையும் நெடுமையும் — எழுத்துக்களது குறிய தன்மையும் நெடிய தன்மையும், அளவிறக்கோடலின் — மாத்திரை யென்னும் உறுப்பினைச் செவி கருவியாக அளக்கின்ற அளவு தொழிலாலே செய்யுட்குக் கொள்ளப்படுதலின், தொடர்மொழி யெல்லாம் — அம்மாத்திரை தம்முள் தொடர்ந்து சிற்கின்ற சொற்களைல்லாம், கெட்டெழுத் தியல் — நெட்டெழுத்து மாத்திரை மிக்கு நடக்கும் படியாகத் தொடர்ந்த சொல்லாம் ; எ - று.

ஏ - ① : ‘வருவர்கொல் வயங்கிழாஅய்’ (கலி - கக) எனவும், ‘கடியவே கனங்குழாஅய்’ (கலி - கக) எனவுங் குத்தெழுத்துக்களெல்லாம் நெட்டெழுத் தினை மாத்திரை மிகுத்தற்குக் கூடியாறு உணர்க. எனைச் செய்யுட்களையும் இவ்வாறே காண்க. எனவே, மாத்திரை அளக்குங்கால் கெட்டெழுத்தே மாத்திரை பெற்று மிக்கு நிற்கும் என்றமையான், எதிரது போற்ற வென்னும் உத்திபற்றிச் செய்யுளியலை நோக்கிக் கூறியதாயிற்று. ஈண்டுக் கூறினார், நெட்டெழுத்து இரண்டு மாத்திரையின் இகந்து வரும் என்பது அறிவித்தற்கு.

அளவென்று மாத்திரையைக் கூறாது அளவெனச் குத்திரஞ் செய்த மையான் அளவு தொழில்மேல் ஸின்றது. அது செய்யுளியலுள் ‘மாத்திரை யளவும்’ (செய்யுளியல் - உ) என்பதனாலும் உணர்க. இயல் வென்றதைனைச் செய்வெனச் மாக்கிப் படுத்தலோகையாற் கூறுக.

இனித் தன்னின முடித்த வென்பதனான் ஒற்றிற்கும் இவ்வாறே கொள்க. 'குரங்குளைப் பொலிந்த கொய்ச்வற் பூவி' (அகம் - ச) என்ற குறுஞ்சீர்வண் ணத்திற்கு உரிய குற்றெழுத்துக்களைல்லாம் இடையினின்ற ஒற்றெழுத்தை மாத்திரை மிகுத்தற்குக் கூடினின்றவாறு உணர்க. எனவே, குற்றெழுத்துக்களைல்லாம் ஒற்றெழுத்துக்களோடும் கெட்டெழுத்துக்களோடுங் கூடி அவற் றையே ஓசையிகுத்து சிற்கும் என்றவாருயிற்று. இதனாலே ஒற்றிலை கீட்டலு மென்ற ஒற்றிலை நீருங்காற் குற்றெழுத்தாய் நீரு மென்றூர். இனி உரை யாசிரியர் புகர் புகழ் எனக் குறிலீணக்கீழ் ரகார முகாரங்கள் வந்த தொடர் மொழிகளைல்லாக் தார் தாழ் என்றாற்போல ஓசையொத்து கெட்டெழுத்தின் தன்மையவாம் என்றாலெனின், புகர் புகழ் என்பனவற்றை கெட்டெழுத் தென்றே எவ்விடத்தும் ஆளாமையானும் கெட்டெழுத்தாகக் கூறிய இலக்கணத்தால் ஒரு பயன் கொள்ளாமையானுஞ் செய்யுளியறுள் இவற்றைக் குறிலீண ஒற்றுத்த நிறையசையாகவுங் தார் தாழ் என்பனவற்றை கெட்டெழுத்து ஒற்றுத்த நேரசையாகவுங் கோடலானும் அது பொருளங்களை உணர்க. 1 (கஎ)

செய்யுளில் ஈரோற்றிலக்கணம்

**ஞ. செய்யுள் இறுதிப் போலி மொழிவயின் நகார மகாரம் ஈரோற் றுகும்.**

இது செய்யுட்கண் ஈரோற்றிலக்கணமாமாறு கூறுகின்றது.

**இ - ஸ்:** செய்யுட் போலி மொழி இறுதிவயின் — செய்யுட்கண் போலு மென்னுஞ் சொல்லின் இறுதிக்கண், னகாரம் மகாரம் ஈரோற்றுகும் — னகாரமும் மகாரமும் வந்து ஈரோற்று உடனிலை யாய் கிற்கும் ; எ - று.

**ஏ - டி :** 'அந்துலை - முந்தாலாக் கொள்வானும் போன்ம்' (கலித்-கங்) 'சிதையுங் கலத்தைப் பயினால் திருத்தித் — திகையறி மீகானும் போன்ம்' (பரி - கங்-டிடி) என வரும். போலும் என்னுஞ் செய்யுடமென்னும் முற்று ஈற்று மிகை யுகரம் மெய்யொழித்துக் கெட்டு வாரங் திரிக்குது நின்றது. இஃது இறுதி மில் முற்று ; இடையிற் பெயரெச்சமாகிய உவமவுருபு.<sup>2</sup> ஈணடி முற்றென்பார் இறுதிமொழி என்றார். 2 (கங)

மகார் குறுகுமிடம்

**ஞ. னகாரை முன்னர் மகாரங் குறுகும்.**

இஃது அரையளபு குறகு மென்ற மகாரத்திற்குக் குறகும் இடம் இது வெங்கின்றது.

**இ - ஸ் :** னகாரை முன்னர் மகாரங் குறுகும் — முற் கூறிய னகரத்தின் முன்னர் வந்த மகரங் தன் அரை மாத்திரையிற் குறுகி கிற்கும் ; எ - று.

1 இம்மறுபடி அவவளவு பொருத்தமாய்த் தொன்றலிலை,

2 போதும் என்னும் சொல், டயீபோதுங் கேளிர் என இடையில் சீறபின் பெயரெச்சமும், மீகானும் மீகானும் போன்ம் என இறுதியில் சீறபின் சீலைமுற்றும் ஆகும்.

ஏ - 6 : போன்ம் என முன்னர்க் காட்டினால் னகாரை யென இடைச் சொல் ஈறுதிரிந்து நின்றது.

இனித் தன்னின் முடித்த வெண்பதனேன் னகாரவொற்றின் முன்னும் மகாரங் குறுகுதல் கொள்க. ‘மருளினு மெல்லா மருண்ம’ எனவரும். (கக)

### மொழிக்கண் நும் மாத்திரை வேறுபடாமை

ஒந். மொழிப்படுத் திசைப்பி நுந் தெரிந்துவே நிசைப்பி நும் எழுத்தியல் திரியா என்மனூர் புலவர்.

இஃது ஒற்றுங் குற்றுகரமும் ஈண்டு எழுத்துக்களோடு கூட்டி எண்ணப்பட்டு நிற்கு மென்பதூஉஞ் செய்யுளியலுள் எண்ணப்படாது நிற்கு மென்பதூஉஞ் கூறுகின்றது.

இ - 3. தெரிந்து — ஒற்றுங் குற்றுகரமும் பொருள் தரு கிலை மையை ஆராய்ந்து, மொழிப்படுத்து இசைப்பினும் — சொல்லாகச் சேர்த்துச் சொல்லினும், வேறு இசைப்பினும் — செய்யுளியலுள் ஒற்றுங் குற்றுகரமும் பொருள் தருமேனும் மாத்திரை குறைந்து நிற்கும் கிலைமையை நோக்கி எழுத்தெண்ணப்படா வென்று ஆண் டைக்கு வேறுகக் கூறினும், எழுத்தியல் திரியா என்மனூர் புலவர் — அவ்விரண்டிடத்தும் அரைமாத்திரை பெற்று நிற்கும் ஒற்றுங் குற்றுகரமும் முற்கூறிய எழுத்தாந் தன்மை திரியாவென்று கூறுவர் புலவர் ; எ - று.

இதனை ஒற்றும் ஆய்தமுக் குற்றுகரமும் எழுத்தாகி நின்று பொருள் தங்கும், எழுத்தெண்ணவும் அலகிடவும் பெரு வென்பது கூறினாரயிற்று. தெரிந்து வேறிசைத்தல் குற்றுகரத்திற்கு இன்றுதலின் ஏற்புழிக்கோடலான் ஒற்றிற்கும் ஆய்தத்திற்கு கொள்க.<sup>1</sup>

ஏ - 4. அல் இல் உண் எண் ஒல் எனவும், கல் வில் முன் சொல் எனவும், ஆல் ஸர் ஊர் ஏர் ஓர் எனவும், கால் சீர் குல் தேண் கோன் எனவும் உயிரும் உயிர்மெய்யாகிய குற்றெழுத்தையும் கெட்டெழுத்தையும் ஒற்றெழுத் துக்கள் அடுத்துள்ளன பொருள்தங்தவாறு காண்க. கடம் கடாம் உடையான் திருவாரூர் அக்குதியனர் என ஈரெழுத்தையும் மூவெழுத்தையும் நாலெழுத் தையும் ஜெயமெழுத்தையும் இறுதியிலும் இடையிலும் ஒற்றுத்தை நின்று பொருள்தங்தவாறு காண்க. எஃகு தெள்கு கொக்கு குறங்கு என்பனவும் எழுத் தெண்ணவும் அலகிடவும் பெருக குற்றுகரம் அடுத்து நின்று பொருள் தங்த வாறு காண்க. ‘உயிரில் எழுத்தும் எண்ணப் படாஆ - உயிர்த்திறம் இயக்கம் இன்மை யான’ (செய்யுளியல் - சச) என்பது எழுத்து எண்ணப் பெரு மைக்கு விதி.

இனி இச்சூத்திரத்திற்கு எழுத்துக்களோக் சொல்லாககிக் கூறினும் பிறி தாகக் கூறினும் மாத்திரை திரியாதென்று பொருள் கூறி, அகரம் என்புழியும் அ என்புழியும் ஆலம் என்புழியும் ஆ என்புழியும் கரகம் என்புழியும் க என்புழியுங் காலம் என்புழியுங் கா என்புழியும் ஒசை ஒத்து நிற்குமென்றால், அது

1 இவாக்கியம் முன்னும் பின்னும் கூறியவற்றிற்கு முசுகுக்கான்கின்றது.

கால

## தொல்காப்பியம்

[மொழி

முன்னர்க் கூறிய இலக்கணங்களாற் பெறப்படுவிற் பயனில் கூற்று  
மென்க.<sup>1</sup> (20)

ந. போளி

எழுத்துப் போலி

டச. அகர இகரம் ஜகார மாகும்

இது சிலவெழுத்துக்கள் கூடிச் சிலவெழுத்துக்கள்போல இசைக்கு மென  
எழுத்துப்போலி கூறுகின்றது.

இ - ஃ : அகர இகரம் ஜகாரம் ஆகும் — அகரமும் இகரமுங்  
கூடிச் சொல்ல ஜகாரம்போல இசைக்கும், அது கொள்ளறக் ;  
எ - று.

போல என்றது தொக்கது.

ஏ - டு : ஜவனம் அஜிவனம் என வரும்.<sup>1</sup> ஆகுமென்றதனான் இஃது  
(உக) இலக்கணமன்றமிற்று.

டட. அகர உகரம் ஒளகார மாகும்.

இதுவும் அது.

இ - ஃ : அகர உகரம் ஒளகாரம் ஆகும் — அகரமும் உகரமும்  
கூட்டிச் சொல்ல ஒளகாரம்போல இசைக்கும், அது கொள்ளறக் ;  
எ - று.

போல என்றது தொக்கது.

ஏ - டு : ஒளவை அஉஜவ என வரும்.<sup>2</sup> (உக)

டச. அகரத் திம்பர் யகரப் புள்ளியும்

ஐ என் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்.

இதுவும் அது.

இ - ஃ : அகரத் திம்பர் யகரப் புள்ளியும் — அகரத்தின் பின்  
இகரமே யன்றி யகரமாகிய புள்ளி வந்தாலும், ஜெயன் நெடுஞ்சினை  
மெய்பெறத் தோன்றும் — ஜெயனப்பட்ட நெட்டெடுத்தின்  
வடிவு பெறத் தோன்றும் ; எ - று.

ஏ - டு : ஜவனம் அய்வனம் என வரும்.<sup>3</sup> மெய்பெற என்றதனான் அகரத்  
தின் பின்னர் உகரமே யன்றி வகரப்புள்ளியும் ஒளகாரம்போல வருமென்று  
கொள்க. ஒளவை அவ்வை என வரும்.<sup>4</sup> (உக)

1 இம்மறைப்பு பொருத்துவதன்று.

2 இனி, இந்தாபாற்றகு வீரம் - வைரம் என எடுத்துக்காட்டலும் ஒரு ரூ.

3 இதாபாற்றகு, வகுதாரி - கெளதாரி என எடுத்துக்காட்டினும் ஆகும்.

4 அய்வனம் அய்யர் என்றும்ரோயவன செய்யளில் எதுகைநோக்கி வரும் திரிபு வடி  
வங்களாகும்.

5 'அவ்வை' முந்தியவடிவம், 'ஒளவை' அதனபோலி.

ஜ ஒள குறகுதல்

டு. ஒரள பாகும் இடனுமா ருண்டே<sup>1</sup>  
தேருங் காஸீ மொழிவயி னுன.

இஃது அதிகாரத்தான் ஜகாரத்திற்கும் ஒளகாரத்திற்கும் எதிரது போற்ற வென்பதற்கும் செய்யுளியலை கோக்கி மாத்திரைச்சுருக்கங் கூறுகின்றது.

இ - ள் : மொழிவயினை — ஒரு சொல்லிடத்தே சின்ற ஜகார ஒளகாரங்கள், தேருங்காலை — ஆராயுமிடத்து, ஒரளபாகும் இடனு மாருண்டே — ஒரு மாத்திரையாய் சிற்கும் இடமும் உண்டு ; எ - று.

உம்மையான் இரண்டுமாத்திரை பெறுதலே வலவிடுத்தாயிற்று. இடனு மென்றது ஒரு சொல்லின் முதலிடைக்கை யென்னும் மூன்றிடத்துங் குறகும், அது செய்யுட்கண் ஓசை இடர்ப்பட் தொலிக்குமிடத்துக் குறகு மென்றத்து. உரையிற்கோடலால் ஜகாரம் முதலிடைக்கை யென்னும் மூன்றிடத்துங் குறகும், ஒளகாரம் முதற்கண் குறகு மெனக் கொள்க.

எ - டி : ஜப்பசி கைப்பை இடையன் குவளை என வரும். ‘அடைப்பை யாய்கோரு’ எனவும், ‘புனையிளங் கொங்கையாய் வருாட்’ எனவும் பிறவாறும் வருவன செய்யுளியலுட் காண்க. ஒளாலு கெளாவ என வரும். ஒளகாரம் ‘கெளாவெநீர் வேலிக்கற்று’, எனத் தொடா சோக்கிக் குறுகினவாறுங் காண்க. தேருங்காலை யென்றதனைச் சூரெழுத் தொருபொழியுங் குறகும். கை பை என வரும்.

(2.८)

போனியில் மற்றெலூகு வகை

டு. இகர யகரம் இறுதி விரவும்.

இதுவும் போலிகூறுகின்றது.

இ - ள் : இகரயகரம் இறுதி விரவும் — இகரமும் யகரமும் ஒருமொழியின் இறுதிக்கண் ஒசை விரவி வரும், அவ்விகாரங்கொள்ள ர்க ; எ - று.

நாம் நாடு எனவரும்.<sup>2</sup>

(2.९)

கூ. மொழி முதல் ஏழுத்துக்கள் ✓

மொழி முதலாகும் உயிர்கள்

டு. பன்னீருயிரும் மொழிமுதலாகும்.

இது மேல் எழுத்தினால் மொழியாமாற உணர்த்தி அம்மொழிக்கு முதலா மெழுத்து இலவ யென்பது உணர்த்துகின்றது.

இ - ள் : பன்னீருயிரும் — பன்னீரண்டு உயிரெழுத்தும், மொழி முதல் ஆகும் — மொழிக்கு முதலாம் ; எ - று.

1 ஜகார ஒளகாரக் குறுக்கமாத்திரை ஜாறரை எப்பர் கோட்டாதர். இது முதல் கடையிடங்கட்டுமொழும்.

2 தூகால, டாயி எனபது பண்டை வழகார யிதுதிக்கவாம்.

ஏ - டு : அடை ஆடை இலை ஈயம் உளை ஊர்தி எழு ஏனி ஜவனம் ஒளி ஓடம் ஒளவியம் என வரும். - (உச)

தனி மெய் மொழிமுத ஸகாரமை  
கா.மி. உயிர்மெய் அல்லன மொழிமுத ஸகா.

இஃது உயிர்மெய் மொழிக்கு முதலாம் என்கின்றது.

இ - ஃ : உயிர்மெய்யல்லன மொழிமுதல் ஆகா — உயிரோடு கூடிய மெய்யல்லாதனவாகிய தனி மெய்கள் மொழிக்கு முதலாகா; எ - று.

எனவே, உயிரோடுகூடிய மெய்களே மொழிக்கு முதலாவன என்றவாறும் சள்ளி உயிர்மெய் யென்றது வேற்றுமை ஈயங் கருதிற்று. ஒற்றுமை ஈயங் கருதின் மேலைச் சூத்திரத்து உயிரோடுகூடி ஆமென்றல் பயனின்றும். (உ.எ)

பன்வீருயிருடன் மொழி முதலாதல்  
கா.க. கதந பமளனும் ஆவைந் தெழுத்தும்  
எல்லா உயிரோடுஞ் செல்லுமார் முதலே.

இது மேற் பொதுவகையான் எய்துவிதத் திருநூற்றெருபத்தாறு எழுத் துக்களைச் சிறப்புவகையான் வரையறுத்து எய்துவிக்கின்றது.

இ - ஃ : கதந பமளனும் ஆவைந்தெழுத்தும் — கதந பாம் என்று கூறப்பட்ட அவ்வைந்து தனிமெய்யாம், எல்லா உயிரோடுஞ் செல்லுமார் முதலே — பன்னிரண்டு உயிரோடும் மொழிக்கு முதலாதற்குச் செல்லும் ; எ - று.

ஏ - டு : கலை, கார், கிளி, கீரி, குடி, கூடு, கெண்டை, கேழல், கைகை, சொண்டல், கோடை, கெள்வ, எனவும் ; தங்கை, தாய், தித்தி, தீமை, துணி, துணி, தெற்றி, தேன், தையல், தொண்டை, தோடு, தெள்வ, எனவும் ; நஞ்சு, காரை, கலம், நீலம் நுசம், நால், கெய்தல், கேழி, கைவளம், கொச்சி, கோக்கப், கெளவி, எனவும் ; படை, பால், பிடி, பீடு, புகழ், பூமி, பெடை, பேடை, யைதல், பொன், போது, பெளவும், எனவும் ; மடி, மாலை, மிடறு, மீளி, முகம், மூப்பு, மெலிலி, மேனி, மையல், மொழி, மோத்தை, மெளவல், எனவும் வரும். (உ.எ)

சகா மெய் ஒன்பதுயிருடன் மொழிமுதலாதல்  
கா.உ. சகரக் கிளவியும் அவற்றே ரற்றே  
அ ஐ ஒளைனும் மூன்றலங் கடையே.<sup>1</sup>

இதுவும் அது.

<sup>1</sup> சகரம் மொழிமுதல் வராதொறு கறுவது தமிழகுசு சுறுறும் பொருந்தாது. “அ ஐ ஒளை எனும் மூன்றலங் கடையே” என்றும் நூற்பா அடிக்கு “அவை ஒளையை எனும் ஒளைலங்கடையே என்று பாடவேறுபாடும் உள்ளது. சகட்டி, சக்கை, சகடி, சக்கி, ரங்கு, ரட்டே ஸி, ரட்டாம், சட்டாம், ரட்டி, ரட்டை, சட்டட, சடை, சடைவு, சண்டி, சண்டு, சண்டை, சண்வி, சுத்தி, சப்படிடை, சப பென்று, சபாஷி, சபடி, சபபை, சமடி, சமமடி, சமடி, சமமி,

**இ - ஸ :** சகரக்கிளவியும் அவற்றேர்ந்தே — சகரமாகிய தனிமெய்யும் முற்கூறியவைபோல் எல்லா உயிரோடுங் கூடி மொழிக்கு முதலாம், அதே ஒள எனும் மூன்றலங்கட்டையே — அகர ஐகார ஒளகாரமென்று சொல்லப்பட்ட மூன்று உயிரும் அல்லாத இடத்து; ஏ - று.

**ஏ - ட :** சாந்து சிற்றில் சிற்றம் சுகரை கூரல் செக்கு சேவல் சொல் சோறு என வரும். சட்டி சுகடம் சமுத்திப்பு என்றாற் போல்வன 'கடிசொல்லில்லை' (எச்சவியல் - இக்) என்பதனாற் கொள்க. சையம் செளரியம் என்பவற்றை வட்சொல்லென மறுக்க.

(ஈ)

வகர மெய் எட்டுயிருடன் மொழிமுதலாதல்

காந். உண ஒழு என்னும் நான்குயிர்

வ என் எழுத்தொடு வருத வில்லை.

இதுவும் அது.

**இ - ஸ :** உண ஒ ஒ என்னும் நான்குயிர் — உ ஊ ஒ ஒ என்று சொல்லப்பட்ட நான்கு உயிரும், வ என் எழுத்தொடு வருத வில்லை — வ என்று சொல்லப்படுங் தனிமெய்யெழுத்தொடு கூடி மொழிக்கு முதலாய் வருத வில்லை ; ஏ - று.

எனவே, ஒழிந்தன மொழிக்கு முதலாம் என்றவாறுயிற்று.

**ஏ - ட :** வளை வரளி விளரி வீஷ வெள்ளி வேட்டக வையம் வெளவுதல் என வரும்.

(ஈ)

சைமை, சரடு, சரளா, சரி, சருகு, ராசுசரை, சுவேஷனா, சவல்கடை, சவலரி, சவலை, சவல்கை, சவி, சவு, சவுமி, சவுவ, சரி, சாக்கென, சுமாகது, சாலென, சனை, சளை, சளி, சாறு, சுறுக்கு, சனாமா முதலிய நூற்றுக்கு ஓய்யப்பட்ட தனித்தமிழச் சொற்கள், அடிப்படையானவும் தொற்று தொடர்வும், இன்றீயமையாதனவும் இவருள்ளினவும் சேரிவுக்கிளவுமாயிருக்க, அவற்றைப் பிறகாலத்தனவேன்று கொள்ளுவது பெருத்தவருகும். சககை, சட்டி, சண்டு, சண்டை, சங்க, ராபு, சலி, சுறு, சுறுக்கு முதலிய சொற்கள் எதுபோன்ற எனினமையும் இயவுபுராணாவைத் தொல்போலமானவை வினங்கும் சண்டு சருகு முதலிய சில ரொங்கள் பண்டு சுகர முதலாயெழுதியிருத்தல் கூடுமெனிலும், சக்கு சடாரா சடாரா சரட்டு ராசுவ சுவேஷன் சாக்கு சளாரா சளி முதலிய ஒளிக்குறிப்புச் சுராக்கனும் அவற்றினாடுபசிற்கதவும் துவக்காத்தாட்டுச் சகர முதலன் வாயே யிரு, திருத்தம் வேவன்டும், சுராப்பி என்னும் சுலகவுமாக கெளிமைச் சொல் சபுபு என்னும் முதலாய் என்றே தொல்பியதாது. சபுத்திடு = சபுதி சாபுப்பிடு. சுவை என்னும் சொல்லும் சுவை என்பதன் இரிபாக்கிவே தோற்று வினந்து. செத்தான் என்னும் இறந்தகால விண்ணமுறை பண்டைக் காலத்தில் சுத்தான் என்றே இந்திருத்தத்தைவேன்டும். இடோ : காண்—கண்டாடு, சோடா—கொந்தான். இடினை முதலான விண்ணப்பதுதி இறந்தகால முறைவை முதலை குமபோது இனக்குறியைக் குறுகுவதே மரபு, தெலுங்கிலும் சுச்சிலுடு (செத்தான்) சுச்சிபோயின்டு (செத்துப்போதுஞ்) என்றே சொல்வா. மோஹும் 'முழு முதல அரண்மும்' 'வருத்தகபேபனுர் ஆரேவி ஓம்' அமைத்துக்கொண்ட தொல்காப்பையாக காலத்தமிழா சட்டமெய்யத் தெரியாதிருத்தானா என்பது பெருக்கைக் கிடமானதாகும், ரட்டி என்பது சுமையாகு இன்றியமையாததும், எளிச்சியானதும், மறுபெயர்வுதுமான கலவகை.

" சரிசமற்புச் சட்டி சருகு சுவடி

சளிசகடு சட்டை சவளி — சவிசரடு

சட்டு சதங்கை சுககாதி பிரித்தும்

“ மேற்கேள்.

ஒந்தனவாற் சம்முதலுமலை என்பது நன்னால் மயிலைகாதகுசூரை ”

ஞகாமெய் முன்றுயிருடன் மொழிமுதலாதல்

கூகு. ஆ எ ஒ

என் னும் மூவுயிர் ஞகாரத் துரிய.

இதுவும் அது.

இ - ன் : ஆ எ ஒ எனும் மூவுயிர் — ஆ எ ஒ என்று கூறப் படும் மூன்று உயிரும், ஞகாரத்துக்கு உரிய -- ஞார ஒற்றெழு கூடி மொழிக்கு முதலாதற்கு உரிய ; எ - று.

எனவே, வணைய உரியவல்ல என்பதாக.

ஏ - டு : ஞாலம் ஞெண்டு ஞோள்கிந்து எனவரும்.

'ஞமலி தந்த மனவச்சு லுடிட்பு' (பெரும்பாண்—கங்க) என்பது திசைச் சொல். ஞதியிற்று என்றாற்போல்வன இழிவழக்கு. (உக)

யகாம் ஆகாரத்துடனே மொழிமுதலாமெனால்

கூடு. ஆவோடல்லது யகர முதலாது.

இதுவும் அது.

இ - ன் : ஆவோடு அல்லது யகரம் முதலாது -- ஆகாரத் தோடு கூடி யல்லது யகர வொற்று மொழிக்கு முதலாகாது ; எ - று.

ஏ - டு : யானை யாடு யாம் எனவரும்.

யனர் யுத்தி யூபம் யோசம் யெளவனம் என்பன வடசொல்லென மறுக்க. (உக)

எல்லா எழுத்தும் முதலாம் இடம்

கூகு. முதலா என தம்பெயர் முதலும்.

இது மொழிக்கு முதலாகாதனவும் ஒரோ வழி ஆமென்கின்றது.

இ - ன் : முதலாவும் — மொழிக்கு முதலாகா என்ற ஒன்பது மெய்யும், ஏனவும் — மொழிக்கு முதலா மென்ற ஒன்பது மெய்யும் பன்னிரண்டுயிரும், தம் பெயர் முதலும் — தத்தம் பெயர் கூறு தற்கு முதலாம் ; எ - று.

முதலாவும் எனவும் என்ற உட்மைகள் தொக்கு ன் றன.

ஏ - டு : கூகரமும் டகரமும் ஜைகரமும் ரகரமும் லகரமும் மகரமும் ளகரமும் றகரமும் னாகரமும் என மொழிக்கு முதலாகாத ஒன்பதும் முதலா மாறு, நக்களைத்தார் டப்பெரிது ணாங்கன்று என வரும். இவ்வாறே வணை வற்றையும் ஒட்டுக். இனி வன என்றதனுன் கக்களைத்தார் தப்பெரிது அக குறிது ஆசெடிது என மொழிக்கு முதலானவற்றையுங் தம் பெயர் கூறுதற்கு முதலாமாறு ஒட்டிக் கொள்க. வறையறுக்கப்பட்டு மொழிக்கு முதலாகாது நன்ற மெம்க்கும் இவ்விதி ரொள்க. அவை சகரத்து மூன்றும் வகரத்து நான் அம் ஞகாரத் தொன்பதும் யங்கத்துப் பதினெண்றுமாம். (உக)

குற்றியலுகரம் மொழி முதலாமாறு  
கால. குற்றிய ஒகரம் முறைப்பெயர் மருங்கின்  
ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்.<sup>1</sup>

இஃது எழுத்துக்களை மொழிக்கு முதலாமாறு கூறி முறையே குற்றிய ஒகரம் மொழிக்கு முதலாமாறு கூறுகின்றது.

இ - ள் : குற்றியலுகரம் முறைப்பெயர் மருங்கின் — குற்றிய ஒகரமானது முன்னிலை முறைப்பெயரிடத்து, ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும் — தனிமெய்யாய் வின்ற நகரத்து மேனின்ற நகரத்தோடு கூடி மொழிக்கு முதலாம் ; எ - று.

நக்கை என வரும். இதனுடைய முறைப்பெயர் இடமும் சுகரம் பற்றுக் கோடு மாயிற்று. ஈண்டுக் குற்றியலுகரம் மெய்ப்பின்னர் நின்றதேனும் ஒற்றுமை நயத்தான் மொழிக்கு முதலென்றார். இது செய்யுளியலை கோக்கிக் கூறியதாயிற்று. (உச)

மொழிமுதற் குற்றியலுகரத்தின் இயல்பு

கால. முற்றிய ஒகரமொடு பொருள்வேறு படா-அ  
தப்பெயர் மருங்கின் ஸிலையிய லான.

இது மேலதற்கோர் புறனடை கூறுகின்றது.

இ - ள் : அப்பெயர்மருங்கின் ஸிலையியலான — அம்முறைப் பெயரிடத்தே நிற்றலிலக்கணமான குற்றியலுகரம், முற்றிய ஒகரமொடு பொருள் வேறுபடாஅது — இதழ் குவித்துக் கூறும் வழி வரும் முற்றுகரத்தோடு அவ்விடத்துக் குற்றுகரம் பொருள் வேறுபடுமாறுபோல ஈண்டுப் பொருள் வேறுபட்டு நில்லாது ; எ - று.

காது, கட்டு, கத்து, முருக்கு, தெருட்டு என்பன முற்றுகரமும் குற்றுகரமுமாய்ப் பொருள் வேறுபட்டு நின்றுத் போல<sup>2</sup> நக்கை யென்று இதழ் குவித்து முற்றக் கூறியவிடத்தும் இதழ் குவியாமற் குறையக் கூறியவிடத்தும் ஒரு பொருளே தக்தவாறு காண்க. தந்தாய் என்பதோவெனின் அஃது இதழ் குவித்தே கூறவேண்டுதலிற் குற்றுகரமாற்று. இயலென்றதனுன் இடமும் பற்றுக்கோடும் இரண்டிற்கும் வேறுபாடின்றென்று ரொள்க. இதனுடைய மொழிக்கு முதலாமெழுத்துத் தொண்ணுற்று நான்கென்று உணர்க. (உடு)

ஏ. மொழிப்பிழுவி ஏழுத்துக்கள்

மொழிப்பிழுகும் உயிக்கள்

கால. உயிர்ஓள எஞ்சிய இறுதி யாகும்.

1 “ குற்றிய லுகர ....., நகரமொடு முதலும் ” என ஆசிரியர் தொவகாப்பி பானு இவராறு குற்றியலுகரம் மொழிக்கு முதலாமோலோ வெளின், “ நுதகையுகரசு குறுகிமொழி முறைகள், வடக் கென்னினுயிர்கோய யாமளைத்துக்கு-சாதிக், குவிரமுதலாவ, கைஷை மெய்ப்புனாச்சி யின்றி, மயவணையு மென்றதை மாற்று ” இவற்றை விரித்துக்கொத்து விதியும் விளக்கும் அறிக்குத்தொகை. என பது நால்லூல மயிலாத்துரை போறுகொள (எழு. 105).  
2 காது கட்டு முதலியகை முற்றுகரமாலின சவல் சின்னாயும் குற்றுகரமாலின் தொழில் பெயருமாகும்.

இஃது உயிர் மொழிக்கு ஈருமாறு கூறுகின்றது.

**இ - ஸ்:** உயிர் ஒள எஞ்சிய இறுதி யாகும் — உயிர்களுள் ஒளகாரம் ஓழிந்தன வெல்லாம் மொழிக்கு ஈரும்; எ - று,

எனவே, ஒளகாரவுயிர் ஈருகாதாயிற்று. இஃது உயிர்க்கும் உயிர் மெய்க்கும் பொது.

ஆ ஸ ஊ ஏ ஜீ ஓ என இவை தாமே ஈருயின. ஆஅ ஈஇ ஊஉ என ஒஒ எனக் குறிலைக்கும் அளபெட்டைக்கண் ஈருயின. கா தீ பூ சே கே கோ எனவும், விள கிலி மழு எனவும் வரும். எகர ஒகரம் மேலே விலக்குபு. ‘அளபெடை மிகூட மிகர விறுபெயர்’ (சொல் - கல்டி) என்பாராதலின், அளபெடைப்பின் வந்த குற்றெழுத்துக் கொள்வர் ஆசிரிய ரென்று உணர்க. நெட்டெழுத்தேழும் முதன் மொழியாம் என்னுங் துணையே முன்னுணர்த் துதலின் ஈண்டு அவை ஈருமென்றும் உணர்த்தினார். (நுச்)

### ஒள ஈகுகும் இடம்

**எம்.** கவவோ டியையின் ஒளவு மாகும்.

இஃது ஈருகாதென்ற ஒளகாரம் இன்னுழியாம் என்கின்றது.

**இ - ஸ்:** ஒளவும் — முன் ஈருகாதென்ற ஒளகாரமும், கவவோடு இயையின் ஆகும். — ககரவகரத்தோடு இயைந்த வழி ஈரும்; எ - று.

**எ - டு:** கெள வெள என வரும். எனவே, ஓழிந்த உயிரெல்லாங் தாமே நின்றும் பதினெட்டுடும் மெய்க்களோடுக் கூடி நின்றும் ஈருதல் இதனாற் பெற்றும். இதனாலே ஒளகாரம் எனை மெய்க்கண் வாராதென விலக்குதலும் பெற்றும். உயிர் ககரத்தோடு கூடி மொழிக்கு ஈரு மென்பது இதனால் எப்திற்றேனும் அது மொழிக்கு ஈருகாமை தந்து புணர்க் துரைத்தலான் உணர்க.<sup>1</sup> இது வரை யறை கூறிற்று. (ந.எ)

### எக வுயிர் மெய்யோ மருகாமை

**எக.** எ என வருமுயிர் மெய்யீ ருகாது.

இஃது எகரங் தானே நின்றவழி யன்றி மெய்யோடுகூடினால் ஈருகாதென விலக்குகின்றது.

**இ - ஸ்:** எ எனவரும் உயிர் மெய்யோ மருகாது — எ என்று கூறுப் படும் உயிர் தானே ஈருவதன்றி யாண்டும் மெய்க்களோடு இயைந்து ஈருகாது; எ - று. (ந.எ)

### ஒகரம் நகரமெய் ஒன்றுடன் ஈகுதல்

**எம்.** ஒவ்வும் அற்றே நவ்வலங் கடையே.

இது விலக்கும் வரையறையும் கூறுகின்றது.

1 தந்து புணர்த்துரைத்தல—உள் பொருள்வகைன உள்போவத் தந்து கூட உணர்த தல. இங்கு, உயிர் ககரத்தோடுகூடி மொழிக்கு ஈருவதுபோலக கற்றியது தந்து புணர்த்துரைத்தல்.

இ - ன் : ஒவ்வும் அற்று — ஒகரமும் முன் சொன்ன எகரம் போலத் தானே ஈருவதன்றி மெய்க்களோடு இயைந்து ஈருகாது, நவ்வலங்கடையே — நகரவொற்றேரு அல்லத் இடத்தில் ; எ - று.

எ - டி : கொ கொற்று 'கொஅலையனின்னட்டை' என வரும். (கக)

ஏ. ஒ ஞகர மெய்யட ஸ்ருகாமை

எந. ஏ ஒ எனும் உயிர் ஞகாரத் தில்லை.

இது சில உயிர் சில உடலோடேறி முடியாதென விலக்குகின்றது.

இ - ன் : ஏ ஒ எனும் உயிர் ஞகாரத் தில்லை — ஏ ஒ என்று கூறப் பட்ட இரண்டுயிருங் தாமே சின்றும் பிறமெய்க்களோடு சின்றும் ஈருதலன்றி ஞகாரத்தோடு ஈருத வில்லை ; எ - று.

எனவே, எனையியிர்கள் ஞகாரத்தோடு ஈருமென்றாயிற்று.

எ - டி : உரிஞ, உரிஞா உரிஞி, உரிஞி, உரிஞு, உரிஞா இவுவ எச்சமும் வினைப்பெயரும் பற்றி வரும். அஞ்ஜனை மஞ்ஜனை இவை பெயர். எனை யைக் கூறும் விலக்கப்பட்டன. உரிஞோ என்பது 'கடிசொல்லில்லை' என்பதனால் கொள்க.

ஏ. ஒ ஞகர வகாங்களுடன் ஸ்ருகாமை

எந. ஏ ஞக காரம் நவவொடு நவிலா.

இதுவும் அது.

இ - ன் : உ ஞகாரம் — உகர ஞகாரங்கள் தாமே சின்றும் பிறமெய்க்களோடு சின்றும் பயில்வதன்றி, நவவொடு நவ்லா — நகர வொற்றேருடும் வகரவொற்றேருடும் பயிலா ; எ - று.

எனவே, எனை யுயிர்கள் கார வகரங்களோடு வருமாயின.

எ - டி : நகரம் பொருந என வினைப்பெயராகியும், நா நீ கே எனப் பெயராகியும் கை கொ ணே என வியங்கோளாகியும் வரும். பொருகை என்றங்காட்டுப. வகரம் உவ வே என வியங்கோளாயும், உவா செவ்வி வீ வை எனப் பெயராயும் வரும். ஒருவ ஒருவா ஒருவி ஒருவீ ஒளவை என்றுங் காட்டுப. ஈண்டு விலக்காத எனை யுயிர்க்களோடு வந்த காரவகரங்கள் அக்காலத்து வழங்கினவென்று கோடும், இவலி தியால் இனி நவிலா என்றதனுணே வகர வகரம் கதவு துறவு குவவு புணர்வு நுகர்வு கொவ்வு கவ்வு எனப் பயின்று வருதலுங் கொள்க. (கக)

கா வகாம் இருமொழிக்கு ஸ்ருதம்

எநு. உச்ச காரம் இருமொழிக் குரித்தே.

இது சகார உகரம் பலசொற்கு ஈரும் வாராது இருசொற்கு ஈருமென்று வரையறை கூறுகின்றது.

இ - ன் : உச்சகாரம் — உகரத்தோடு கூடிய சகாரம், இருமொழிக்கே உரித்து — இரண்டு மொழிக்கே ஈரும் ; எ - று.

எனவே, பன்மொழி :கு ஈரா தென்றவாருயிற்று. உரித்தே யென்னும் வகாரம் மொழிக்கே யெனக் கூட்டுக.

ஏ - டி : உசா; இஃது உளுவின் பெயர். முசு; இது குருங்கினுள் ஒரு சாசி. பசு என்பதோ வெளின், அஃது ஆரியச் சிதைவு. கச்சு குச்சு என்றாற் போல்வன குற்றுகரம். உகரம் ஏறிய கரம் இருமொழிக்கு ஈருமெனவே எனை உயிர்கள் ஏறிய கரம் பன்மொழிக்கு ஈருமாயிற்று. உச உசா விசி சே கச்சை சோ எனப் பெயராயுங், துஞ்சு எஞ்சா எஞ்சி மூசி மூகு என எச்சமாயும் வரும். அச்சோ என வியப்பாயும் வரும். இன்னும் இவை வழக்கின்கட்ட பலவா மாறும் உணர்க.

(சு)

பகர வுகரம் ஒரு மொழிக்கே க்குதல்

எகர் உப்ப காரம் ஒன்றென மொழிப  
இருவயின் நிலையும் பொருட்டா கும்மே.

இஃது ஒருசொல் வரையறையும் அஃது ஓசை வேற்றுமையால் இரு பொருள் தருமென்பும் கூறுகின்றது.

இ - ள் : உப்பகாரம் ஒன்றென மொழிப -- உகரத்தோடு கூடிய பகரம் ஒருமொழிக்கல்லது பன்மொழிக்கு ஈருகா தென்று கூறுவர் புலவர், இருவயிலிலையும் பொருட்டாகும்மே -- அது தான் தன்விளை பிறவிளை யென்னும் இரண்டிடத்தும் நிலைபெறும் பொருண்மைத்தாம் ; எ - று.

ஏ - டி : தபு என வரும். இது பதித்துங் கூற நீ சா வெனத் தன் வினையாம். எதுதுக்கூற நீ ஒன்றனைச் சாவப்பண்ணையை பிறவினையாம்<sup>1</sup>. உப்பு கப்பு என்றாற் போல்வன குற்றுகரம். உகரத்தோடு கூடிய பகரம் ஒன்றெனவே எனை உயிர்களோடு கூடிய பகரம் பன்மொழிக்கு ஈருப்ப பல பொருள் தரும் என்றாயிற்று. சறங்கப துப்பா என எச்சமாயும், எம்பி செங்கு பே பெதும்கப எனப் பெயாயும், போ என எவ்வாயும் வரும். இவற்றைப் பிற சொற்களோடும் ஒட்டுக் கொள்ள வழகும். (சு)

க்குகா உயிச் மேய் இன்னவகையில் ஆமெனல்  
எள் எந்திய வெல்லாம் எந்தசுதல் இலவே.

இது முன்னர் மொழிக்கு ஈரும் என்றவற்றுள் எஞ்சி நின்றன மொழிக்கு ஈருமாறும் மொழிக்கு ஈருகா என்றவை தம்பெயர் கூறுவாகான் மொழிக்கு ஈருமாறுங் கூறுகின்றது.

இ - ள் : எஞ்சியவும் எஞ்சத வில -- 'கவவோடியையின்' (எழு - எ) என்னுஞ் குத்திரத்தாற் பதினேனுருயிரும் பதினெட்டடு மெய்க்கண்ணும் வந்து மொழிக்கு ஈரு மென்ற பொது விதியிற், பின்னை விசேஷத்துக் கூறியவற்றை ஒழிந்தனவும் மொழிக்கு ஈருதற்கு ஒழிவில, எல்லாம் எஞ்சுதலில் -- மொழிக்கு ஈருகா தென்ற உயிர்மெய்களுந் தம்பெயர் கூறும்வழி ஈருதற்கு ஒழிவில் ; எ - று.

1 இதற்கு ஆங்கிலத்திற்கொல் பண்டாததம் மற்றும் அசையழுத்தம் (accent) ஒரு சேரவளின் வகையையும் பொருளாயும் வேறுாடுதற்கு நெனபதை அறியலாம்.

எல்லா மென்றது சொல்லினைச்சுஞ் சொல்லியான் குணர்த்தல் என்னும் உத்தி<sup>1</sup>. உம்மை விரிக்க எண்டு எஞ்சிய வென்றது முன்னர் உதாரணங்காட்டிய ஒகரமும் நகரமும் வகரமுஞ் சகரமும் பகரமும் ஒரு மொழிக்கும் ஈருகாத நகரமும் ஒழிந்த பன்னிரண்டு மெய்க்கண்ணும் எகரமும் ஒகரமும் ஒள்காரமும் ஒழிந்த ஒன்பதுயிரும் ஏறி மொழிக்கு ஈரும் வருவனவற்றை யென்று உணர்க.

**ஸ - 6 :** வருக புகா வீக்கிக் புகி செகு புகை ஈங்கே மங்கை எங்கோ என் வும், கட்ட நடா மடி மடி மடி படு படை எனவும் (இதற்கு வகார ஒகாரங்கள் எறி வருவன உளவேற் கொள்க), மன்னன் எண்ணு கண்ணி உணீ கணு ஸண்ணூலா பள்ளை எனவும் (இதற்கு வகார ஒகாரங்கள் ஏறி வருவன உளவேற் கொள்க), அத புதா பதி வதீ அது கைதூ தங்கை அந்தோ எனவும் (இதற்கு வகாரம் ஏறி வருவன உளவேற் கொள்க), கம சென்மா அம்மி மீ செம்மூ கொள்ளும் யாஹம் காத்தும்வம்மோ எனவும் (இதற்கு எகாரம் ஏறி வருவன உளவேற் கொள்க), செய காயா கொய்யூ ஜையை ஜீயோ எனவும் (இதற்கு இகார எகார ஒகார எகார எகார என் ஏறி வருவன உளவேற் கொள்க), வர தாரா பரி குரீ கரு வெரு காரை எனவும் (இதற்கு எகார ஒகாரங்கள் ஏறி வருவன உளவேற் கொள்க), சில பலவில் வலீ வது கொல்லூ வல்லே கலை எனவும் (இதற்கு ஒகாரம் ஏறி வருவன உளவேற் கொள்க). தொழி விழா நாழி வழி மழு எழு தாழை எனவும் (இதற்கு எகார ஒகாரங்கள் ஏறி வருவன உளவேற் கொள்க), உள உள்ளா வெள்ளி குரீ உளு எள்ளு களை எனவும் (இதற்கு எகார ஒகாரங்கள் ஏறி வருவன உளவேற் கொள்க), கற்ற கற்ற உறி உதீ மறு உறு கற்றை ஏற்றே எனவும் (இதற்கு எகாரம் ஏறி வருவன உளவேற் கொள்க), என குறை வன்னி துரீ முன்னு துண்ணூ என்னே அன்னை அன்னே எனவும் வரும். இவற்றுட் பெயராயும் வினையாயும் வருவன உணர்க. இவற்றுட் காக எகார சள் விலக்காத ஒன்பதும் வந்தன. ஆக ஈறு நூற்றுங்காற்பத்துமூன் மும் உதாரணமில்லாத பதினெட்டும் ஆக நூற்றுபத்தொன்று.<sup>2</sup> ஒகரம் மொழிக்கு கருகாதென்பது பெரும்பான்மை யாதவிற் கூறிற்றில்ஸ். இனி காரமும் ஒள்ளரூமும் ஏறுத மெய் பதினெட்டும் எகரமும் ஒகரமும் எகாரமும் உகரமும் ஊராரமும் ஏறுத மெய்களுஞ் தம் பெயர் கூறுங்கான் மொழிக்கு கருமாறு, பட்டப்பிரிது செளன்துகிது சென்தீது என வரும். எனையவற்கீழும் இவ்வாறே ஒட்டுக் கெங்குறைந்தது கொத்திது சென்வழகிது செந்திது தங்கன்று நூப்பெரிது வச்சிறிது மூப்பெரிது என எல்லாவற்றையும் இவ்வாறே ஒட்டுக. இன்னும் எல்லாம் என்றனானே கங்கன்று ஆகன்று என மொழிக்கு ஈருவனவுட் தம்பெயர் கூறும் வழி ஆமென்று கொள்க. (கா)

1 “சொல்லினைச்சுஞ் சொல்லியாங் குணர்த்தல்” – சொல்லினுற்றாவாற் பெறப்படும் பொருளையும் சுடுத் தொழியாவுக்குக் கொள்ள வைத்தல்: அக்கு, “எஞ்சியவெவ்வால மெதுக்கல்வே” (எழு. 77) என்பது, எவ்வாமென்பதனை எச்சபபடுத்தற்கு ஆகதான் இருபத்தாறு கொள்வதற்கியும் அதனை எடுத்தோதிற சிறப்பின்றென்று கொள்ளறை என்றாது” (பேராசிரியம்).

2 “இதற்கு எகார ஒகாரங்கள் ஏறிவருவன உளவேற்கொள்க” எனப் பல மெய்க்குக் கூறுமிகிருப்பதனுமோ; என்னே அன்னே, ஜீயோ எற்ற வடிவங்கள் காட்டாக கொள்ளப்பட்டிருப்பதனுமோ; அடே, வீணை, ஜீயை, எறுபேற, அரோமுகவிய வடி வங்கள் வழக்கிலிருப்பதனுமோ, காட்டுக் காட்டப்பட்டாத எகார ஒகார உயிர் மெய்விறுக்கொல்வாம் காட்டுன்டென அறிக்.

நகசினாகவனியர் ஈறாலை மொத்தத்தோகை கூறுமிடத்து. “ஆக ஈறு நூற்று நாறபத்து மூன்றும் உதாரணமில்லாத பதினெட்டும் ஆக ”என்பது, ஆக ஈறு நூற்று நாறபத்தொன்றும் உதாரணமில்லாத இருபதும் என்றிருத்தல் வேண்டும்.

ஏ.அ

## தொல்காப்பியம்

[மொழி]

மொழியீரும் மெய்கள்

எ.அ. ஞண ந ம ன ய ர ல வ ம ள என்னும்  
அப்பதி னேன்றே புள்ளி யிறுதி.

இது முன்னர் உயிர் ஈருமாறு உணர்த்திப் புள்ளிகளுள் ஈருவன இவை  
யென்கின்றது.

இ - ஸ் : ஞண ந ம ன ய ர ல வ ம ள என்னும் அப்பதி  
னேன்றே புள்ளி யிறுதி — ஞண ந ம ன ய ர ல வ ம ள வென்று  
கூறப்பட்ட பதினேன்றுமே புள்ளிகளில் மொழிக்கு ஈருவன :  
எ - று.

எ - டி : உரிஞ், மண், பொருங், சிரும், பொன். வேய், வேர், வேல், தெவ்,  
வீழ், வேள் என வரும். னகரம் ஈற்று வையாது மகரத்தோடு வைத்தது வழக்  
குப பயிற்சியும் மயக்க இயைபுட் சோக்கி. (சடு)

நகரமெய் இருமொழிக்கு குதல்

ஏ.க. உச்ச காரமொடு நகாரஞ் சிவனும்.

இது மேற் பொதுவகையான் ஈருவனவற்றுள் வரையறைப்படுவது இது  
வென்கின்றது.

இ - ஸ் : உச்சகாரமொடு நகாரஞ் சிவனும் -- உகாரத்தோடு  
கூடிய சகரம் இருமொழிக் கீருயவாறு போல நகரவொற்றும் இரு  
மொழிக்கல்லது ஈருகாது ; எ - று.

எ - டி : பொருங் வெரிச் என வரும். (சடு)

நகரமெய் ஒரு மொழிக்கே குதல்

அ.மி. உப்ப காரமொடு ஞகாரையும் அற்றே  
அப்பொருள் இரட்டா திவைண யான.

இதுவும் அது.

இ - ஸ் : உப்பகாரமொடு ஞகாரையும் அற்றே — உகாரத்  
தோடு கூடிய பகரத்தோடு ஞகரமும் ஒத்து ஒரு மொழிக்கு ஈரும்,  
இவைணயான அப்பொருள் இரட்டாது — இவ்விடத்து ஞகாரத்  
தின் கண்ணுண அப்பொருள் பகரம்போல இருபொருட் படாது ;  
எ - று.

எ - டி : உரிஞ் என வரும். ஞகாரம் ஒரு மொழிக்கு ஈருதலின் கரத்  
தின் பின் கூறினார். இவைண யென்னும் ஜகாரம் அகை. (சடு)

ஏ.க. மொழி மொழிக்கு குதல்

ஏ.க. வகரக் கிளவி நான்மொழி ஈற்றது.

இதுவும் அது.

இ - ள் : வகரக் கிளவி நான்மொழி சுற்றது — வகரமாசிய எழுத்து நான்கு மொழியின் சுற்றதாம் ; எ - று.

ஏ - டு : அவ் இவ் உவ் தெவ் என வரும். கிளவி ஆகுபெயர், எழுத்துக் கிளவியாதற்கு உரித்தாமாதலின். (சு)

அஃறினைக்கண் எகாவிற்று மொழிகள் ஒன்பது

அ. மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த நகரத் தொடர்மொழி ஒன்பலை தென்ப புகரறக் கிளந்த அஃறினை மேன.<sup>1</sup>

இதுவும் அது ; வரையறை கூறுதலின்.

இ - ள் : புகரறக் கிளந்த அஃறினை மேன — குற்றமறச் சொல் லப்பட்ட அஃறினைப்பெயரிடத்து, மகரத்தொடர்மொழி மயங்குதல் வரைந்த நகரத் தொடர்மொழி ஒன்பங்கு என்ப — மகர சுற்றுத் தொடர்மொழியோடு மயங்கா தென்று வரையறைப்பட்ட நகர சுற்றுத் தொடர்மொழி ஒன்பதென்று கூறுவர் ஆசிரியர் ; எ - று.

ஆய்தம் விகாரம்.

ஏ - டு : எகின், செகின், விழன், பயின், குயின், அழன், புழன், கடான், வயான் என வரும். எகின் எகினம் என்றாற்போல வேறேர் பெயராய்த் திரி வன்ளஞ் சங்தியால் திரிவனங்குமாய் சுற்றுள் திரிபுடையன களோந்து ஒன்பதும் வருமேற் கண்டுகொள்க. சிலம் சிலன், பிலம் பிலன், கலம் கலன், வலம் வலன், உலம் உலன், குலம் குலன், கடம் சடன், பொலம் பொலன், புலம் புலன், கலம் கலன், குளம் குளன், வளம் வளன் என இத்தொடக்கத்தன தம்முள் மயங்குவன. வட்டம் குட்டம், தூடம் பாடம் இவைபோல்வன மயங்காதன. வரையறை நகரத்தின்மேற் செல்லும். மயங்காவெனவே மயக்கமும் பெற்றும்.

மொழியரபு ஸ்ரீராஜ.

1 " மகரத் தொடர்மொழி.....அஃறினை மேன " என்று, எனின், செகின், எயின், வயின், குயின், அழன், புழன், புலன் என வரும் ஒன்றாகும் மயங்காதன வெனக்கொள்ளின், பல்லியன், வளியன், வயான், குலன், அவன், கலவன், குழமன், மத்தியன், ரெக்ஷன் முதலாவின பொய்க்காட்டு வென் போக்கு என்பது நன ஞால மயிலைத்தருமா (நூ. 121).

## ந. பிறப்பியல்

[எழுத்துக்களின் பிறப்பிலக்கணம் உணர்த்துவது.]

### க. எழுத்துக்கள் பொறுவாகப் பிறக்குமாறு

அ. உந்தி முதலா முந்துவளி தோன்றித்  
தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப்  
பல்லும் இதழும் நாவும் மூக்கும்  
அண்ணமும்<sup>1</sup> உளப்பட எண்முறை நிலையான்  
உறுப்புற் றமைய நெறிப்பட நாடு  
எல்லா எழுத்தும் சொல்லுங் காலைப்  
பிறப்பின் ஆக்கம் வேறுவே நியல  
திறப்படத் தெரியுங் காட்சி யான.

என்பது சூத்தியம். இவ்வோத்து எழுத்துக்களினது பிறப்பு உணர்த்து தவிற் பிறப்பிய லென்னும் பெயர்த்தாயிற்று. சார்ப்பிற் ரேந்த்தது எழுத்துக் காலைமெய்யும் மொழியி னன்றி உணர்த்தலாகாமையின் அவை பிறக்கும் மொழியை மொழிமரப்பட உணர்த்திப் பிறப்பு உணர்த்த வேண்டுதலின் நூன்மயபின் பின்னர் ஏவயாது இதனை மொழிமரபின் பின்னர் ஏவத்தார்.

இச்சுத்தியம் எழுத்துக்களினது பொதுப்பிறவி இத்துணை சிலக்களத்து நின்று புலப்படு மென்கின்றது.

இ - ஃ : எல்லா எழுத்தும் பிறப்பின் ஆக்கஞ் சொல்லுங் காலை — தமிழெழுத்து எல்லாவற்றிற்கும் ஆசிரியன் கூறிய பிறப்பினது தோற்றறவையாங் கூறுமிடத்து, உந்திமுதலாத் தோன்றி முந்து வளி — கொப்புமுடியாகத் தோன்றி முந்துகின்ற உதாள னென்னுங் காற்று, தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலை தலையின்கண் னும் மிடற்றின்கண் னும் நெஞ்சின்கண் னும் நிலை பெற்று, பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான் உறுப்புற்று -- பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் மென்ற ஜந்துடனே அக்காற்று, ஸின்ற தலை யும் மிடறும் நெஞ்சங் கூட எட்டாகிய முறைமையையுடைய தன் மையொடு கூடிய உறுப்புக்களோடு ஒன்றுற்று, அமைய -- இங்ஙனம் அமைதலானே, வேறுவேறு இயல -- அவ்வெழுத்துக்கள் ஒரு தோற்றறவு வேறுவேறு புலப்பட வழங்குதலையுடைய, காட்சி

1 எழுத்தைப் பிறப்பித்தறுகு இடமும் உறுப்பும் என இரண்டு வேண்டும். எழுத்தின் இனத்தன்மையைத் தோற்றும் கெஞ்சு தொண்டை முதலைவை இடம்; தனித் தனி எழுத்தைத் தோற்றும் நா பல முதலைவை உறுப்பு. முககைத் தொகாபாபீயா உறுப்பென்றா; நன்னாலா இடமென்றா. இருவரும் தலையை ஓர் இடமாகக் கொண்டார் இல்து உடல் நா மூக்கும் ஒலி நா மூக்கும் பொருங்துவதாயத் தொன்றவில்லை.

## எழுத்துக்காரம்

கூகு

யான நாடி நெறிப்பட — அதனை யறிவான் ஆராய்ந்து அவற்றின் வழியிலே மனம்பட, திறப்படத் தெரியும் — அப் பிறப்பு வேறு பாடுகளெல்லாங் கூறுபட விளங்கும் ; எ - ரு.

சொல்லுக்காலை வளி நிலைபெற்று உறுப்புக்களுற்று இங்ஙனம் அமைத லானே அவை வழங்குதலையுடைய ; அவற்றின் வழக்கம் அவற்றின் வழியிலே மனங் திறப்படத் தெரியுமெனக் கூட்டி உரைத்துக் கொள்க. இங்ஙனங் கூறுவே முயற்சியும் முயலுங் கருத்தாவும் உண்மை பெற்றும். (க)

### உ. உயிரெழுத்துக்கள் பிறக்குமாறு

எல்லா உயிர்களும் பொதுவாகப் பிறக்கும் வகை

**அச.** அவ்வழிப்

பன்னீருமிரும் தந்நிலை திரியா

மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும்.

இஃது உயிரெழுத்திற்குப் பொதுப்பிறவி கூறுகின்றது.

**இ - ள :** பன்னீருமிருங் தந்நிலை திரியா — பன்னிரண்டு உயிருங் தத்தம் மாத்திரை திரியாவாய், அவ்வழிப் பிறந்த — அவ்வுங்கி யிடத்துப் பிறந்த, மிடற்று வளியின் இசைக்கும் — மிடற்றின் கண் நிலைபெற்ற காற்றுன் ஒலிக்கும் ; எ - ரு.

எனவே குற்றியலிக்கரமுங் குற்றியலுகரமுங் தந்நிலை திரியு மென்றாரு மிற்று. அவ்வெழுத்துக்களைக் கூறி உணர்க. (ஒ)

### ஆ, ஆ பிறக்குமாறு

**அடு.** அவஸ்துள்,

அ ஆ ஆயிரண் டங்காந் திய ஏும்.

இஃது அவ்வழிர்களுட் சிலவற்றிற்குச் சிறப்புப் பிறவி கூறுகின்றது.

**இ - ள :** அவற்றுள் — முற்கூறிய பன்னிரண்டு உயிர்களுள், அ ஆ ஆயிரண்டு — அகர ஆகார ங்களாகிய அவ்விரண்டும், அங்காந்து இயலும் — அங்காந்து கூறும் முயற்சியாற் பிறக்கும் ; எ - ரு.

முயற்சி உயிர்க்கிழவன் கண்ணது. அ ஆ என இவற்றின் வேறுபாடு உணர்க. (ஏ)

### இகம் முதலியன பிறக்குமாறு

**அகு.** இ ச எ ஏ ஐ யெயா இசைக்கும்

அப்பால் ஐந்தும் அவற்கேரு ரண்ன

அவைதாம்

அண்பஸ் முதல்நா வினிம்புறல் உடைய.

இதுவும் அது.

இ - ஃ : இ ஈ எ ஜை என இசைக்கும் அப்பாலைந்தும் — இ ஈ எ ஜை என்று கூறப்படும் அக்கூற்று ஜைந்தும், அவற்றேரன்ன — அகர ஆகாரங்கள்போல அங்காந்து கூறும் முயற்சியாற் பிறக்கும், அவைதாம் அண்பல் முதல் நா விளிம்பு உறல் உடைய — அவைதாம் அங்ஙனம் பிறக்குமாயினும் அண்பல்லும் அடிநா விளிம்பும் உறப் பிறக்கும் வேறுபாடுடைய ; எ - று.

அண்பல் வினைத்தொகை. எனவே, நாவிளிம்பு அனுகுதற்குக் காரண மான பல்லென்று அதற்கோர் பெயராயிற்று. இ ஈ எ ஜை என இவற்றின் வேறுபாடு உணர்க. (க)

### உகா ருதலீயன பிறக்குமாறு

அ. உ ஹா ஒ ஒ ஒள என இசைக்கும்  
அப்பால் ஜைந்தும் இதழ்குவிந் தியலும்.

இதுவும் அது.

இ - ஃ : உ ஹா ஒ ஒ ஒள என இசைக்கும் அப்பாலைந்தும் — உ ஹா ஒ ஒ ஒள என்று சொல்லப்படும் அக்கூற்று ஜைந்தும், இதழ் குவிந்து இயலும் — இதழ்குவித்துக் கூறப் பிறக்கும் ; எ - று.

உ ஹா ஒ ஒ ஒள என இவற்றின் வேறுபாடு உணர்க. (க)

### உயிக்கும் மெய்க்கும் ஒடு பொது விதி

அ. தத்தம் திரிபே சிறிய என்ப.

இது முந்கூறிய உயிர்க்கும் மேந்கூறும் மெய்க்கும் பொது விதி கூறிச் சிங்கஞ்சோக்கக் கிடந்தது.

இ - ஃ : தத்தந் திரிபே சிறிய என்ப — உயிர்களும் மெய்களும் ஒவ்வொரு தானங்களுட் பிறப்பனவற்றைக் கூட்டிக் கூறினேமாயி னும் நுண்ணுவனர்வான் . சூராயுமிடத்துத் தம்முடைய வேறுபாடு கள் சிறியவாக உடைய என்று கூறுவர் புலவர் ; எ - று.

அவை எடுத்தல் படுத்தல் விலங்கல் என்றவாற்றானுக் தலைவளி<sup>1</sup> கெஞ்சுவளி மிடற்றவளி மூக்குவளி என்றவாற்றானும் பிறவாற்றானும் வேறு படிமாறு நண்ணுவனர்வுடையோர் கூறி உணர்க. ஜை விலங்கலுடையது.<sup>2</sup> வல்லினங்க் தலைவளியுடையது.<sup>3</sup> மெல்லினம் மூக்குவலி யுடையது. இடையினம் மிடற்றவலி யுடையது. ஏனையவும் கூறிக் கண்டு உணர்க. (க)

### உ. மெய்பெழுத்துக்கள் பிறக்குமாறு

க, க

அ. ககார நகாரம் முதல்நா அண்ணம்.

இது மெய்களுட் சிலவற்றிற்குப் பிறப்புக் கூறுகின்றது.

1 தலைவளி எழுத்திற்குப் பிறப்புவதாயத் தெரியவில்லை.

2 விலங்கல் — உவிதலி அடித்த படுத்த சொல்கினாச் சோததுக் கூறும்போது உள்ள ஒசை.

3 வல்லினம் கெஞ்சுவளியுடையதென்பதே பொருத்தமானது.

**இ - ள் :** ககார் வக்காரம் முதல் நா அண்ணம் — ககாரமும் வகாரமும் முதல் நாவும் முதல் அண்ணமும் உறடப்பிறக்கும்; எ - று.

உயிர்மெய்யாகச் சூத்திரத்துக் கூறினால் தனிமெய்யாகக் கூறிக் காணக் கூடிலே இரண்டிற்குங் கூட்டுக் காலை என என இவற்றின் வேறுபாடு உணர்க். (எ)

8, ⑩

கூடி. சுகார ஞகாரம் இடைநா அண்ணம்.

இதுவும் அது.

**இ - ஈ :** சகார ஞகாரம் இடைநா அண்ணம் — சகாரமும் ஞகாரமும் இடைநாவும் இடையண்ணமும் உறவுப் பிறக்கும்; ஏ-று.

இடையை இரண்டிற்கு கூட்டுக் கூடுதலாக வேறுபாக உணர்ச் (அ)

L. cost

கூகு. டகார் ணகாரம் நுனிநூ அண்ணம்.

இதுவும் அது.

**இ - ஸ: டகார் ணகாரம் நுனி நா அண்ணம் — டகாரமும் ணகாரமும் நுனிநாவும் நுனியண்ணமும் உறப் பிறக்கும்; எ - ர.**

மேலனவற்றிற்கு ஒர் ஜயத் தீர்த்தது

கூட. அவ்வாறையுத்தும் மூவகைப் பிறப்பின.

இது மேலனவற்றிற்கோர் ஜயம் அகற்றியது.

**இ - ள :** அவ்வாறுமுத்தும் மூவகைப் பிறப்பின — அக்கற்றப் பட்ட ஆறுமுத்தும் மூவகையாகிய பிறப்பினை உடைய ; **எ - ற :**

எனவே, அவை ககாரம் முதல் நாவினும் நகாரம் முதல் அண்ணத்தினும் பிறக்குமென்று இவ்வாறே ஸ்ரீனிவைசுகயான் அறுவகைப் பிறப்பின அல்ல என்றார். (ii)

5, 5

கூன். அண்ணம் நண்ணிய பல்முதல் மருங்கின் நாறுனி பரந்து மெய்யுற ஒற்றத் தாம் இனிது பிரக்குந் தகார நகாரம்.

இது மெய்களூட் சிலவற்றிற்குப் பிறவி கூறுகின்றது.

**இ - ஃ:** அண்ணம் நண்ணிய பல்முதல் மருங்கில் — அண் ணத்தைச் சேர்ந்த பல்வின தடியாகிய இடத்தே, நாகுனி பரந்து மெய்யுற ஒற்ற — நாவினது நுனி பரந்து சென்று தன் வடிவு

மிகவும் உறும்படி சேர, தகார நகாரந்தாம் இனிது பிறக்கும்— தகார நகார மென்றவைதாம் இனிதாகப் பிறக்கும்; எ - று.

த ந என இவற்றின் வேறுபாடு உணர்க. முன்னர் உறுப்புற்று அமைய என்று கூறி ஈண்டு மெய்யற ஒற்ற என்றார்: சிறிது ஒற்றவும் வருடவும் பிறப்பன<sup>1</sup> உளவாகவின். (க)

ந, ன

கூசு. அணரி நுனிநா அண்ணம் ஒற்ற  
ரஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும்.

இதுவும் அது.

இ - ஃ: நுனி நா அணரி அண்ணம் ஒற்ற — நாவினது நுனி மேனோக்கிச் சென்று அண்ணத்தைத் தடவ, றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும் — மகார னகாரமாகிய அவ்விரண்டும் பிறக்கும்; எ - று.

இது முதலாக கெடுக் கணக்கு முறை யன்றி ஈவதிகாரம்<sup>2</sup> பற்றிக் கூற கின்றார்.

ந ன என இவற்றின் வேறுபாடு உணர்க.

(க)

ந, ட

கூடு. நுனிநா அணரி அண்ணம் வருட  
ரகாரம் முகாரம் ஆயிரண்டும் பிறக்கும்.

இதுவும் அது.

இ - ஃ: நுனி நா அணரி அண்ணம் வருட— நாவினது நுனி மேனோக்கிச் சென்று அண்ணத்தைத் தடவ, ரகார முகாரம் ஆயிரண்டும் பிறக்கும் — ரகார முகாரமாகிய அவ்விரண்டும் பிறக்கும்; எ - று.

ர மு என இவற்றின் வேறுபாடு உணர்க.

(க)

ஈ, ன

கூசு. நாவிலிம்பு வீங்கி யண்பல் முதலுற  
ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்  
ஸகார ஸகாரம் ஆயிரண்டும் பிறக்கும்.

இதுவும் அது.

இ - ஃ: நா வீங்கி விலிம்பு அண்பல் முதலுற — நா மேனோக் கிச் சென்று தன் விலிம்பு அண்பல்வி னடியிலே உருநிற்க, ஆவ

<sup>1</sup> சிறிது ஒற்றா: பிறப்பன ஈகார னகாரங்கள்; சிறிது வருடபா: பிறப்பன ரகார முகாரங்கள்.

<sup>2</sup> ஈவதிகாரம் - நாவினால் ஏற்பட்ட முறைமூல்.

யின் அண்ணம் ஒற்ற லகாரமாய் — அவ்விடத்து அவ்வண்ணத்தை அங்நாத் தீண்ட லகாரமாயும், ஆவயின் அண்ணம் வருட எகாரமாய் — அவ்விடத்து அவ்வண்ணத்தை அங்நாத் தடவ எகாரமாயும். இரண்டும் பிறக்கும் — இவ்விரண்டெழுத்தும் பிறக்கும்; எ - று.

ல ள என இவற்றின் வேறுபாடு உணர்க.

இத்துணையும் நாவதிகாரங் கூறிற்று.

(கச)

.., ம

கள. இதழியைந்து பிறக்கும் பகார மகாரம்.

இதுவும் அது.

இ - ள் : இதழ் இயைந்து பிறக்கும் பகார மகாரம் — மேலித முங் கீழிதமுங் தம்மிற் கூடப் பகாரமும் மகாரமும் பிறக்கும்; எ - று.

ப ம என இவற்றின் வேறுபாடு உணர்க.

(கடு)

வ

கள. பல்ளிதழ் இயைய வகாரம் பிறக்கும்.

இது வகாரம் பிறக்குமாறு கூறுகின்றது.

இ - ள் : பல் இதழ் இயைய வகாரம் பிறக்கும் — மேற்பல் மூங் கீழிதமுங் கூட வகாரமானது பிறக்கும்; எ - று.

வ என வரும். இதற்கும் இதழ் இயைதலின் மகரத்தின் பின்னர் வைத்தார்.

(கச)

ஃ

கக. அண்ணம் சேர்ந்த மிடற்றெழு வனியிசை கண்ணுற்றுடைய யகாரம் பிறக்கும்.

இது யகாரம் பிறக்குமாறு கூறுகின்றது.

இ - ள் : எழுவளி மிடற்றுச் சேர்ந்த இசை — உந்தியி விலமுந்த காற்று மிடற்றிடத்துச் சேர்ந்த அதனுற் பிறந்த ஒசை, அண்ணங் கண்ணுற்று அடைய — அண்ணத்தை அண்ணத்து உரலாணி<sup>1</sup> இட்டாற்போலச் செறிய, யகாரம் பிறக்கும் — யகார வொற்றுப் பிறக்கும்; எ - று.

ஆணி — மரம். ய என — வரும்.

(கள)

<sup>1</sup> உரலாணி - உரங்குழி பள்ளமாகியாகி அடியில் துளையிழந்தபின் அதை அடைக் கும்படி செறிக்கும் மரத்துண்டு.

எழு. 9

மெய்தெரி வளி யெனவே பொருள் தெரியா முற்கும் வீளையும் முயற்சியா அமெனினும் பொருள் தெரியாமையின் அவை கடியப்பட்டன. எனவே, சொல் லப் பிறந்து சொற்கு உறுப்பாம் ஓசையை இவர் எழுத்தென்று வேண்டுவ ரென் உணர்க,

‘நிலையும் வளியும் முயற்சியும் மூன்று  
மியல் நடப்ப தெழுத்தெனப் படுமே,  
என்றாகவின்.

(20)

### பிறப்பியல் முற்றிற்று.

### ச. புணரியல்

[எழுத்துக்களின் புணர்க்கி யிலக்கணம் உணர்த்துவது]

#### க. மொழிகளின் முதலும் சுறும்

மொழிக்கு முதலீனும் இதுதீயீனும் வரும் எழுத்துக்கள் காங். மூன்றுதலை யிட்ட முப்பதிற் ரெழுத்தின் இரண்டுதலை யிட்ட முதலா கிருபஃது அறுநான் கிற்கெடு நெறிநின் நியலும் எல்லா மொழிக்கும் இறுதியும் முதலும் மெய்யே உயிரென்று ஆயீரியல்.

என்பது சூத்திரம். மொழிமரபிற் கூறிய மொழிகளைப் பொதுவகையாற் புணர்க்கும் முறைமை உணர்த்தினாமையிற் புணரிய லென்று இவ்வோத்திற்குப் பெயராயிற்று. சண்டு முறைமை யென்றது மேற் செய்கை யோத்துக்களுட் புணர்த்து உரியவாக சண்டுக் கூறிய கருவிகளோ.

இச்சூத்திரம் என்னுதலிற்கரே வெனின், மொழிமரபிற் கூறிய மொழிக்கு முதலா மெழுத்தும் மொழிக்கு சுரு மெழுத்தும் இத்தனை யென்றாலும், எல்லா மொழிக்கும் சுறும் முதலும் மெய்யும் உயிரு மல்லது இல்லை யென்று வகரயறுத்தலும், சுறும் முதலுமாக எழுத்து நாற்பத்தாறு உளவோ வென்று ஜயந்திர்க்கு எழுத்து முப்பத்து மூன்றுமே அங்கணம் சுறும் முதலுமாய் நிற்ப தென்று ஜயமறுத்தலும் துதலிற்று.

இ - ஃ : முதல் இரண்டு தலையிட்ட இருபஃது சுறு அறுநான் காகும் மூன்று தலையிட்ட முப்பதிற்கெழுமுத்தினைடு — மொழிக்கு முதலா மெழுத்து இரண்டை முடியிலே யிட்ட இருபஃதும் மொழிக்கு சுருமெழுத்து இருபத்துநான்கு மாகின்ற மூன்றை முடியிலே யிட்ட முப்பதாகிய எழுத்துக்களோடே, நெறிநின்று இயலும் எல்லா மொழிக்கும் — வழக்கு நெறிக்கணின்று நடக்கும் முவகை மொழிக்கும், மெய்யே உயிரென்று ஆயீரியல் இறுதியும் முதலும் — மெய்யும் உயிரு மென்று கூறப்பட்ட அவ்விரண்டு இயல்பினையுடைய எழுத்துக்களோ சுறும் முதலும் ஆவன ; எ - ஸு.

இருபத்திரண்டு முதலாவன பன்னீருயிரும் ஒன்பது உயிர்மெய்யும் மொழிமுதற் குற்றியதுகரமுமாம். இருபத்து நான்கு சருவன பன்னீருயிரும் பதினெட்டு புள்ளியும் ஈற்றுக் குற்றியதுகரமுமாம். மெய்யை முற்கூறினார் நால்வகைப் புணர்ச்சியும் மெய்க்கண் நிகழுமாறு உயிர்க்கண் நிகழு வென்றற்கு.

**எ - டி :** மரம் என மெய்முதலும் மெய்திறம், இலை என உயிர் முதலும் உயிர்தும், ஆல் என உயிர்முதலும் மெய்திறம், விளை என மெய் முதலும் உயிர்துமாம். மொழியாக்கம் இயல்பும் விகாரமு மென இரண்டாம். உயிர் தாமே நின்று முதலும் ஈறு மாதல் இயல்பு. அவை மெய்யோடு கூடி நின்று அங்ஙன மாதல் விகாரம். (க)

மொழியிறதி மெய்கள் புள்ளி பெறுதல்

**காச.** அவற்றுள்

மெய்யீ நெல்லாம் புள்ளி யொடு நிலையல்.

இது முற்கூறியவாற்றால் தனிமெய் முதலாவான் சென்றதனை விலக்கவின் எந்தியது விலக்கிறது.

**இ - ங் :** அவற்றுள் — முற் கூறிய மெய்யும் உயிருமென்ற இரண்டினுள், மெய்யீறு எல்லாம் புள்ளியொடு நிலையல் — மெய் மொழிக்கு சருயவை யெல்லாம் புள்ளி பெற்று கீற்கும்; எ - று.

எனவே மொழிக்கு முதலாயினவை யெல்லாம் புள்ளி யிடக்கு உயிரேறி கீற்கு மென்றாராயிற்று. இன்னும் ஈற்று மெய் புள்ளிபெற்று நிற்கு மென்ற தலைனே உயிர்முதன்மொழி தம்மேல் வந்தால் அவை உயிரேற இடங்கொடுத்து நிற்கு மென்பதூங்கு கூறினாராயிற்று. இவ்விதி முற்கூறியதன்ரே வெளின் ஆண்டுத் தனிமெய் பதினெட்டும் புள்ளி பெற்று நிற்கு மென்றும் அவைதாம் உயிரேறுங்காற் புள்ளி யிடக்கு நிற்கு மென்றுவ கூறினார்; நன்று மெய்முதல் மெய்யீறனப் பொருளுக்கக் வேண்டினங்கையின் மொழிமுதன் மெய்களும் புள்ளிபெறுமோ வென்று ஜெய்த் ஜெயம் அகற்றக் கூறினு ரென்று உணர்க. மரம் எனப் புள்ளி பெற்று நின்றது அரிதென வந்துழி மரமி தென்று ஏறி முடிந்தவாறு காண்க. (எ)

குற்றுகாம் ஒற்றேயுத் தோத்தல்

**காடு.** குற்றிய துகரமும் அற்றென மொழிப.

இது முன்னர்ப் புள்ளியீற்றுமுன் உயிர் தனித் தியலா தென்று மெய்க்கு எய்துவிக்கின்ற கருவியை எதிரது போற்றி உயிர்க்கும் எய்துவிக்கின்ற கருவிச் சூத்திரம்.

**இ - ங் :** குற்றியதுகரமும் அற்றென மொழிப — ஈற்றுக் குற்றியதுகரமும் புள்ளியீறுபோல உயிரேற இடங்கொடுக்கு மென்று கூறுவர் புலவர் ; எ - று.

1 “குற்றியதுகரம் ..... மொழிப” எனபதற்கு, குற்றியதுகரமும் மெய்திறபோலப் புள்ளிவாறும் எனபதே போத பொருளாம். “மெய்யீனியற்கை புள்ளியொடு நிலையல்” “எகர ஒரைத்தியறுகையும் அ.உ.நி.” என்று ஆசிரியா மாட்டிய வீட்டு தும் எகரத்திரம் புள்ளிபெறு மொப்பது கருத்தால் தெளிவாம். ஆகவால், இனம் பூரணரும் நாசினாகவியிதமு குற்றியதுகரம் புள்ளியீறுபோல உயிரேற இடங்கொடுக்கும் குற்றியதுகரம் ஆகவால்.

இம்மாட்டேறு ஒருபுடச் சேறல் புள்ளி பெறுமையின். அங்களும் உயிரேறுக்காற் குற்றுகரங் கெட்டுப்போக ஸின்ற ஒற்றின்மேல் உயிரேறிற் ரென்று கொள்ளற்ற. நாகரிதென்பழி முன்னர்க் குற்றுகர வோகையும் பின் னர் உயிரோகையும் பெற்று அவ்விரண்டுக் கூடி நின்றல்லது அப்பொரு ஞணர்த்த வாகாமையின், இஃது உயிரோடுக் கூடி நிற்கு மென்றார். (ஏ)

**உயிர் மெய்யீறு உயிரிற் றது**

**கங்க. உயிர்மெய் சுறும் உயிரிற் றியற்றே.**

இது ‘மெய்யே யுயிரென்றுயிரியல்’ (எழு - கங்க) என்ற உயிர்க்கண் சிக்மல்தோர் ஜைய் அகற்றியது; உயிர்மெய் யென்பதோர் ஈறு உண்டேனும் அது புணர்க்கப்படாது, அதுவும் உயிராயே அடங்குமென்றலின்.

**இ - ஸ் :** உயிர்மெய்யீறும் — உயிர்மெய் மொழியினது சுற் றின்கண் சின்றதும், உயிரிற் றியற்றே — உயிரிற் றின் இயல்லை யுடைத்து; எ - று.

உம்மையான் இடையின்ற உயிர்மெய்யும் உயிரிற் றின் இயல்லை யுடைத்து என்றாயிற்று. உம்மை எச்சலும்மை. ஈற்றினும் இடையினும் நின்றன உயிருள் அடங்கு மெனவே முதல் நின்றன மெய்யுள் அடங்கு மென்றார். இதனே மேல் விள என்றாற் போலும் உயிர்மெய்க் களல்லாம் அகர வீறென்று புணர்க்குமாறு உணர்க. வரகு இதனை மேல் உயிர்த்தொடர் மொழி யென்ப. முன்னர் ‘மெய்வின் வழியது’ (எழு - கங்) என்றது ஒரேரூத்திற் கென்று உணர்க. இத்துணையும் மொழிமரபின் ஒழிபு கூறிற்று. (ச)

**புணர்ச்சிக்குரிய இருமொழிகளின் இயல்பு**

**கங்க. உயிரிறு சொல்முன் உயிர்வரு வழியும்**  
**உயிரிறு சொல்முன் மெய்வரு வழியும்**  
**மெய்யீறு சொல்முன் உயிர்வரு வழியும்**  
**மெய்யீறு சொல்முன் மெய்வரு வழியுமென்று**  
**இவ்வென அறியக் கிளக்குங் காலீ**  
**நிறுத்த சொல்லே குறித்துவரு கிளவியென்று**  
**ஆயி ரியல புணர்ந்திலைச் சட்டே.**

இது மேற்கூறும் புணர்ச்சிகளைல்லாம் இருமொழிப் புணர்ச்சி யல்லது இல்லை யென்பதும் அஃது எழுத்துவகையான் நான்காமென்பதும் உணர்த்துகின்றது.

**இ - ஸ் :** உயிரிறு சொல்முன் உயிர்வரு வழியும் — உயிர் தனக்கு சருக இறுஞ் சொல்லின்முன் உயிர் முதலாகிய மொழி வரும் இடமும், உயிரிறு சொல்முன் மெய்வரு வழியும் — உயிர்

கொடுகுமென்ற உரைக்குவது மாட்டேற்றிறகு முற்றிலும் பொருந்தாது. இதுவே பேராசிரியர்க்கும் சிவஞானமுனிவர்க்கும் சங்கயாப் புடையார்க்கும் கருத்தாம். “தொல்கைவடிவின் .....புள்ளி” என்னும் நன்றால் நூற்பாவரயில் “ஞாடு என்ற மிகையான.....குற்றுகரக் குற்றுகரங்களுக்குமேற புள்ளி கொடுப்பாரும் உள்ரனக் கொள்க” என்று மயிலாதர் கூறுவதுங் காணக.

தனக்கு சருக இறுஞ் சொல்லின் முன்னர் மெய் முதலாகிய மொழி வரும் இடமும், மெய்யிறு சொல்முன் உயிர்வரு வழியும் — மெய் தனக்கு சருக இறுஞ் சொல்லின் முன்னர் உயிர்முதலாகிய மொழி வரும் இடமும், மெய்யிறு சொல்முன் மெய்வரு வழியும் — மெய் தனக்கு சருக இறுஞ் சொல்லின் முன்னர் மெய் முதலாகிய மொழி வரும் இடமும், என்று புணர்நிலைச் சுட்டு — என்று சொல் லப்பட்ட ஒன்றினேடொன்று கூடும் நிலைமையாகிய கருத்தின்கண், இவ்வெள அறியக் கிளக்குங் காலை — அவற்றை இத்துணை யென வரையறையை எல்லாரும் அறிய யாங் கூறுங்காலத்து, சிறுத்த சொல்லே குறித்துவரு கிளவி யென்று ஆயிரியல் — முன்னர் நிறுத்தப்பட்ட சொல்லும் அதனை முடித்தலைக் குறித்து வருஞ் சொல்லும் என்று சொல்லப்பட்ட அவ்விரண்டு இயல்பினை யுடைய; ஏ - று.

எனவே, என்கு வகையானுங் கூடுங்கால் இருமொழி யல்லது புணர்க்கி யின்று என்றாயிற்று.

**ஏ - டு:** ஆவண்டு ஆவலிது ஆவிலை ஆல்வீழ்ந்தது என முறையே காண்க. விளவினைக் குறைத்தான் என்றவழிச் சாரியையும் உருபும் நிலை மொழியாகிய நிற்கு மென்பது கோக்கி அதனை நிறுத்தசொல்லவென்றும் முடிக் குஞ் சொல்லைக் குறித்துவரு கிளவி யென்றும் கூறினார். இதனுணை நிலை மொழியும் வருமொழியும் கூறினார். முன்னர் ‘மெய்யே யுயிர்’ (எழு - கங்க) என்றது ஒரு மொழிக்கு, இஃது இருமொழிக்கென்று உணர்க. (இ)

### உ. புணர்தலை இயல்பு

மொழி புணரியல்பு நான்கு

**கங்க. அவற்றுள்**

நிறுத்த சொல்லின் சரு தெழுத்தொடு  
குறித்துவரு கிளவி முதலெழுத் தியையப்  
பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும்  
பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலும்  
தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலும்  
தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும்  
ரூங்றே திரிப்பென் ஒன்றே இயல்பென  
ஆங்கந் நான்கே மொழிபுணர் இயல்பே.

இது முன்னர் எழுத்துவகையான் காண்கு புணர்க்கி எஃதிய இருவகைச் சொல்லுஞ் சொல்வகையானும் காண்காத மென்பதூஉம் அங்கங்ம் புணர் வது சொல்லுஞ் சொல்லும் அன்று எழுத்தும் எழுத்துமென்பதூஉம் உணர்த்து கிண்றது.

**இ - ஃ:** அவற்றுள் — நிலைமொழி வருமொழி யென்றவற்றுள், நிறுத்த சொல்லின் சருகு எழுத்தொடு குறித்துவரு கிளவி

முதலெழுத்து இயை — முன்னர் ஸ்ருத்தப்பட்ட சொல்லினது ஈரு கின்ற எழுத்தோடே அதனை முடிக்கக் கருதி வருகின்ற சொல்லி எது முதலெழுத்துப் பொருந்த, பெயரொடு பெயரைப் புணர்க் குங் காலும் — பெயர்ச்சொல்லோடு பெயர்ச் சொல்லைக் கூட்டும் இடத்தும், பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலும் — பெயர்ச் சொல்லோடு தொழிற்சொல்லைக் கூட்டும் இடத்தும், தொழி லொடு பெயரைப் புணர்க்குங்காலும் — தொழிற் சொல்லோடு பெயர்ச்சொல்லைக் கூட்டும் இடத்தும், தொழிலொடு தொழிலைப் புணர்க்குங்காலும் — தொழிற் சொல்லோடு தொழிற் சொல்லைக் கூட்டும் இடத்தும், முன்றே திரிபு இடன் ஒன்றே இயல்பென ஆங்கு அங்கான்கே — திரியும் இடம் முன்று இயல், ஒன்று என்று முந்து நூலிற் கூறிய அங்கான்கு இலக்கணமுமே, மொழி புணர் இயல்பு — சண்டு மொழிகள் தம்முட் கூடும் இலக்கணம்; எ - று.

ஏ - டு : சாத்தன்கை சாத்தனுண்டான் வங்தான்சாத்தன் வங்தான் போயினான் என முறையே காண்க. இவை கான்கு இனத்தோடு கூடப் பதினாறும். இடையும் உரியுங் தாமாக நில்லாகையிற் பெயர்வினையே கூறி அன். இடைச்சொல்லும் உரிச்சொல்லும் புணர்க்குங் செய்கைப்பட்டிழப் புணர்ப்புச் சிறுபான்மை. பெயர்ப்பெயரும் ஒட்டுப்பெயரு மென இரண்டு வகைப்படும் பெயர். தெரிசிலைவினையுங் குறிப்புவினையு மென இரண்டு வகைப் படுக் தொழில். சிலமொழியது ஈற்றெழுத்து முன்னர்ப் பிறக்கு கெட்டுப் போக வருமொழியின் முதலெழுத்துப் பின் பிறக்கு கெட்டுமையான் முறையே பிறக்கு கெடுவன ஒருங்குசின்று புணருமா நின்மையிற் புணர்க்கி யென்பது ஒன்றின்ரூம் பிற வெளின், அச்சொற்களைக் கூறுகின்றேருங் கேட்கின்றேரும் அவ்வோசையை இடையறவுப்பாமை உள்ளத்தின்கண்ணே உணர்வராதவின் அவ்வோசை கேடின்றி உள்ளத்தின்கண் சிலைபெற்றுப் புணர்ந்தனவேயாம். ஆகவே, பின்னர்க் கண்கூடாக<sup>1</sup> புணர்க்கின்ற புணர்க்கி யும் முடிக்கனவேயா மென்று உணர்க. இனி முயற்கோடு உண்டென்றால் அது குறித்துவரு கிளவி யன்மையிற் புணர்க்கப்படாது.<sup>2</sup> இதுதான் இன் நென்றாற் புணர்க்கப்படுமென்று<sup>3</sup> உணர்க. (சு)

புணர்க்கியில் மூவகைத் திரிபுகள்

கங்க. அவைதாம்

மெய்பிறி தாதல் மிகுதல் குன்றலென்று

இவ்வென மொழிப திரிய மாறே.

இது முந்கூறிய மூன்று திரிபும் ஆமாறு கூறுகின்றது.

1 கண்கூடாக - கட்டுவனுக் கவிவடிவில்.

2 முயற்கோடு உண்டு என்று பொருளின்மையினா, உண்டு என்பது முடிகுஞ் சொல்லன்று.

3 முயற்கோடு இன்று என்று பொருளுடையமையினா. இதை உள்பது முடிகுஞ் சொல் வாரும். ஆகவே, புணரும் ரொறக்கு அனாமைக்கில் மட்டும் போகாது, பொருட் பொருத்தமும் வேண்டும் என்பது கருத்து, உறையில் இது என்றது முயற்கோட்டா.

**இ - ன் :** அவைதாங் திரியுமாறு — முன்னர்த் திரிபென்று கூறிய அவைதாங் திரிந்து புணரும் நெறியை, மெய் பிறிதாதல் மிகுதல் குன்ற வென்று இவ்வென மொழிப — மெய் வேறுபடுதல் மிகுதல் குன்ற வென்று கூறப்படும் இம்மூன்று கூற்றை யுடைய வென்று கூறுவர் ஆசிரியர் ; எ - று.

இம்மூன்றும் அல்லாதது இயல்பாமென்று உணர்க. இவை விகற்பிக் கப் பதினூறு உதாரணமாம். மடகுடம் மலைத்தலை மரவேர் இவை பெயரோடு பெயர் புணர்த மூன்று திரிபு. மண்மலை என்பது இயல்பு. சொற் கேட்டான் பலாக்குறைத்தான் மரகட்டான் இவை பெயரோடு தொழில் புணர்த மூன்று திரிபு. கொற்றன் வந்தான் இஃது இயல்பு. வந்தானாற் சாத்தன், கொடாப்பொருள், ஒடுகாகம் இவை தொழிலோடு பெயர் புணர்த மூன்று திரிபு. வந்தான் சாத்தன் இஃது இயல்பு. வந்தாற் கொள்ளும், பாடப் போயி ஞன், சானான்றுன் இவை தொழிலோடு தொழில் புணர்த மூன்று திரிபு. வந்தான் கொண்டான் இஃது இயல்பு. மூன்று திரிபென்னது இடனென்ற தனங்கு ஒரு புணர்ச்சிக்கண் மூன்றும் ஒருங்கேயும் வரப்பெறு மென்று உணர்க. மகத்தாற் கொண்டான் இஃது அங்கங்ம் வந்தவாறு மகர ஈற்று ‘நாட்பெயர்க்கிளவி’ (எழு - நடக) என்னுஞ் குத்திரத்தான் உணர்க. இரண்டு வருவன் வுங் காண்க.

(எ)

அடை மொழிகளோடு புணர்தல்

**கக०. நிறுத்த சொல்லுங் குறித்துவரு கிளவியும்**

**அடையொடு தோன்றி நும் புணர்நிலைக் குரிய.**

இது நிலைமொழி அடையடுதும் வருமொழி அடையடுத்தும் அவ்விரு மொழியும் அடையடுத்தும் புணரு மென எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.

**இ - ன் :** நிறுத்த சொல்லுங் குறித்துவரு கிளவியும் — நிலை மொழியாக நிறுத்தின சொல்லும் அதனைக் குறித்துவருஞ் சொல்லும், அடையொடு தோன்றிநும் புணர் நிலைக்கு உரிய — தாமே புணராது ஒரோவோர் சொல் அடையடுத்து வரினும் இரண்டும் அடையடுத்து வரினும் புணர் நிலைமைக்கு உரிய ; எ - று.

அடையாவன, உம்மைத் தொகையும்<sup>1</sup> இருபெயரோட்டுப் பண்புத் தொகையுமாம்.

**எ - டு :** பதினூற்தொன்று ஆயிரத்தொருபங்குது பதினூறிரத் திருப்பங்குது என வரும். இவ்வடைகள் ஒரு சொல்லே யாம். வேற்றுமைத்

1 பன்னிரண்டு கண என்னுமபோது, பன்னிரண்டு எனபது பத்தும் இரண்டும் எனப் பொருள்படுவதால் உம்மைத்தொகைக்கூடும்.

2 பதினூற்தொன்று என்னுமபோது, பதினூறிரம் என்பது பத்தாயிய ஆயிரம் எனப் பொருள்படுதலை பண்புத்தொகையாம் ; ஆனால், இருபெயரோட்டுப் பண்புத் தொகையைறு. இருபெயரோடாயின் பத்து ஆயிரம் என்னுஞ் சொறங்கள் தனித்தனி நிறும் ஒரு பொருளே யுணாததல் வேண்டும். அங்கங்ம உணர்த்தாமையும், பன்னிரம் என்னும் இருபெயரோட்டுப் புண்புத்தொகையில் இரு சொல் தும் தனித்தனி ஒரே பொருளை யுணாத்துவதையும் ஓடாகக்கு.

தொகையும் உவமத் தொகையும் முடியப்<sup>1</sup> பண்புத் தொகையும் வினைத் தொகை யும் பின்து முடியாமையின்<sup>2</sup> ஒரு சொல்லேயாம். அன்மொழி தொகையுங்<sup>3</sup> தனக்கு வேறேர் முடியின்மையின் ஒரு சொல்லேயாம். இத் தொகைச் சொற்களெல்லாம் அடையாய் வருங் காலத்து ஒரு சொல்லாய் வரு மென்று உணர்க. உண்டாசாத்தன் வந்தான், உண்டு வந்தான் சாத்தன் என்பனவும்<sup>4</sup> ஒரு சொல்லேயாம்.

(அ)

மருஷ மொழிப் புணர்ச்சி

ககக. மருவின் தொகுதி மயங்கியல் மொழியும்  
உரியவை உளவே புணர்நிலைச் சுட்டே.

இது மருஷ்சொற்களும் புணர்ச்சிபெறு மென்பதாலும் நிறுத்த சொல் இங் குறித்து வரு கிளவியுமாய்ப் பொருளியைபில்லனவும் புணர்ச்சி பெற்றுத் போல நிற்கு மென்பதாலும் உணர்த்துகின்றது.

இ - ன் : மரு மொழியும் — இரு வகையாகி மருவிய சொற்களும், இன்றேகுதி மயங்கியன் மொழியும்<sup>5</sup> — செவிக்கினிதாகச் சொற்றிரளிடத்து நிறுத்த சொல்லுங் குறித்துவரு கிளவியுமாய் ஒட்டினுற்போல நின்று பொருஞ்சூர்த்தாது பிரிந்து பின்னர்ச் சென்று ஒட்டிப் பொருஞ்சூர்த்த மயங்குதல் இயன்ற சொற்களும், புணர்நிலைச் சுட்டு உரியவை உள — புணரும் நிலைமைக் கருத்தின்கண் உரியன உள ; ஏ - று.

மொழிய மென்பதனை மருவென்பதனேஒங் கூட்டுக. இன்றேகுதி யென்றார், பாவென்னும் உறுப்பு நிகழப் பொருளொட்டாமற் சான்றேர் சொற்களைச் சேர்த்தவின்.

ஏ - டு : முன்றில் மீகண் இவை இலக்கணத்தோடு பொருந்திய மரு. இலக்கணம் அல்லா மரு ‘வழங்கியன் மருங்கின் மருவொடு திரிவும்’ (எழு - சாங்) என்புறிக் காட்டுதும். இனி,

‘இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பிற்

பரல்துவல் அடைய இரலை தெறிப்பு.’

(அகம் - ச)

என்புழி மருப்பி னிரலை யென்று ஒட்டி இரண்டாவதன் தொகையாய்ப் பொருள் தங்கு ‘புள்ளி யீற்றுமுன் னுயிர்தனித் தியலா’ (எழு - சாங்) என்று உயி ரேறி முடிந்து மயங்கி நின்றது. ஆயின், மருப்பிற்பரவென்று மெய் பிறிதாய்

- 1 முடிய - இரு சொல்லாய்ர பின்து முடிய. மரக்கிளை என்னும் வேறுமைத் தொகை மரம்-கிளை என்றும், முத்துப்பல என்னும் உவமைத் தொகை முத்து பல என்றும் பின்து முடிதல காணக.
- 2 செத்தாமாரை என்னும் பண்புத் தொகையும் கொலகளிறு என்னும் வினைத் தொகை யும் திட்டமாக அலைது தெளிவாக இரு சொல்லாய்ர பின்று முடியாமையும் ஒரு சொற்றானமைப்பட்டு நிற்றலுங் காணக.
- 3 அன்மொழித்தொகை என்றும் வெளியிட்டாத சொல்லாய் ஏனைத் தொகைகளின் குறிவில் பிறத்தலானும் ஒருசெராறாவாயப்பட்டு சிற்றலானும் ஒரு செரலாம்.
- 4 உண்ட சாத்தனம் வந்தான். உண்டு வந்தவறுகிய சாத்தன எனப் பொருள்படும் போது இவை ஒரு சொற்றானமைப்படும்.
- 5 இந்துப்பாவின் முதலடியை மருகின் தொகுதியும் மயங்கியன் மொழியும் எனப் பிரித்துப் பொருள் கோளுவதே சிறநதது. மருமொழியும் இனதொகுதி மயங்கியல் மொழியும் எனப் பிரிப்பது அத்துணைச் சிறநததனறு.

ஒட்டி நின்றவா ரென்னை யெனின் மருப்பினையுடைய பரவென வேற்றுமைத் தொகைப் பொருள் உணர்த்தாமையின் அஃது அச்செய்யுட்கு இன்னேசை நித்தற்குப் பகரத்தின் முன்னர் நின்ற னகரம் ரகரமாய்த் திரிந்து நின்ற துணையோய்ப் புணர்ச்சிப் பயனின்றி நின்றது. இங்வனம் புணர்ச்சி யெய்தினாற் போல மாட்டிலக்கணத்தின் கண்ணும் மொழிமாற்றின் கண்ணும் நிற்றல் சொற்கு இயல்பென்றாறு அன்றே ஆசிரியர் இன்ரெகுதி யென்ற தென்று உணர்க. ‘கருங்கா லோமைக் காண்பின் பெருஞ்சினை’ (அகம் - 2) என்புதி ஓமைச்சினை யென்று ஒட்டி ஓமையினது சினை யெனப் பொருள் தருகின்றது இன்னேசை தருதற்குக் கூரவொற்று மிக்குக் காண்பி வென் பதனேஇும் ஒட்டினாற்போல நின்றது. ‘தெய்வ மால்வரைத் திருமூனி யருளால்’ (சிலப் - 2) என்பதித் தெய்வவரை யென்று ஒட்டித் தெய்வத்தன்மை யுடைய வரை யெனப் பொருள் தருகின்றது இன்னேசை தருதற்கு மாலென் பதனேஇும் ஒட்டினாற்போலக் குறைந்து நின்றது. மூன்று திரிபும் வந்தவாறு காண்க. இனி எச்சத்தின்கண்ணும்

‘பொன்னேடைப் புகரணிதுதல்  
துண்ணருந்திறல் கமழ்கடாஅத்  
தெயிறுபடையாக எபிற்கதவிடாஅக்  
கமிறுவினிக்கொண்ட கவிழ்மனிமருங்கிற்  
பெருங்கையானை இரும்பிடர்த்தலையிருங்து  
மருங்கில்கூற்றத் தருங்கொழுவாயா’ (புறம் - 2)

என மாட்டாய் ஒட்டினின்றது<sup>1</sup> கயிறுபினிக்கொண்ட என்பதனேஇும் ஒட்டி நாற்போல சின்று ஒற்றுத்தது இன்னேசை பெறுதற்கு. பிற சான்றேர் செய்யுட்கண் இவ்வாறும் பிறவாறும் புணர்ச்சி யில்வழிப் புணர்ச்சி பெற்றாற் போல நிற்பன எல்லாவற்றிற்கும் இதுவே ஒத்தாக்க் கொள்க. (க)

### இருவகைப் புணர்ச்சி

ககல். வேற்றுமை குறித்த புணர்மொழி நிலையும் ✓  
வேற்றுமை அல்வழிப் புணர்மொழி நிலையும்  
எழுத்தே சாரியை ஆயிரு பண்பின்  
ஒழுக்கல் வலிய புணருங்காலை.

இது மூவகைத்திரிபினுள் மிக்குப் புணரும் புணர்ச்சி இருவகைய என்கின்றது.

இ - ள் : புணருங்காலை — நால்வகைப் புணர்ச்சியுள் மிக்க புணர்ச்சி புணருங்காலத்து, வேற்றுமை குறித்த புணர்மொழி நிலையும் — வேற்றுமைப் பொருண்மையினைக் குறித்த புணர்மொழியினது தன்மையும், வேற்றுமை அல்வழிப் புணர்மொழி நிலையும் -- வேற்றுமையெல்லாத அல்வழியிடத்துடப் புணரும் மொழி யினது தன்மையும், எழுத்தே சாரியை ஆயிரு பண்பின் ஒழுக்கல் வலிய — எழுத்து மிகுதலுஞ் சாரியை மிகுதலுமாகிய அவ-

<sup>1</sup> மாட்டாய் ஒட்டி சின்றது - எழிறுபடையாக எழிறகத்தோச மருங்கில கூறாத் தருங்கொழில் சாயா எனக் கொண்டு கூட்டாய் இசைத்து சின்றது.

விரண்டு குண த்தினானுஞ் செல்லுதலைத் தமக்கு வலியாகவுடைய ;  
எ - று.

எனவே எனைப் புணர்ச்சிகளுக்கு இத்துணை வேறுபாடு இன்றென உணர்க.

ஏ - டி : விளங்கோடு இஃது எழுத்துப் பெற்றது. மகவின் கை, இது சாரியை பெற்றது. இனி அல்வழிக்கண் விளக்குறிது, இஃது எழுத்துப் பெற்றது. பனையின் குறை இது சாரியை பெற்றது. இதற்குப் பனை குறைக்க தென்பது பொருளாம். இஃது அளவுப் பெயர். ஒழுக்கல் வலிய என்றத ஞன் இக் கூறிய இரண்டும் எழுத்துஞ் சாரியையும் உடன்பெறுதலுங் கொள்க. அவற்றுக் கோடென்பது வேற்றுமைக்கண் இரண்டும் பெற்றது. கலத்துக் குறை யென்பது அல்வழிக்கண் இரண்டும் பெற்றது. இதற்குக் கலங் குறைக்க தென்பது பொருளாம். இயல்பு கணத்துக்கண் இவ்விரண்டும் உடன்பெறுத விண்டு. அல்வழி முற்கூருதது வேற்றுமை யல்லாதது அல்வழி வெண்டுதலின். எழுத்துப்பேறு யாப்புக்குமையானும் எழுத்தினால் சாரியையாதலானும் எழுத்து முற்கூறினார். வேற்றுமை மேலைச்சூத்திரத்தே கூறு கின்றார்.

அல்வழியாவன அவ்வருபுகள் தொக்கும் விரிக்கும் நில்லாது புணர்வன. அவை எழுவாய்வேற்றுமை ஆறு பயனிலையோடும்<sup>2</sup> புணர்க்க புணர்ச்சியும், விளிவேற்றுமை தன்பொருளோடு புணர்க்க புணர்ச்சியும், முற்றுப் பெயரோடும் விளையோடும் புணர்க்க புணர்ச்சியும், பெயரெச்சமும் விளையெச்சமும் பெயரோடும் விளையோடும் புணர்க்க புணர்ச்சியும், உவமத் தொகையும் உம் மைத் தொகையும் இருபெயரோடுப் பண்புத்தொகையும் இடைச்சொல்லும் உரிச்சொல்லும் பெயரோடும் விளையோடும் புணர்க்க புணர்ச்சியும், அன் மொழித்தொகை பொருளோடு புணர்க்க புணர்ச்சியும், பண்புத்தொகையும் விளைத்தொகையும் விரிக்கும்நவழிப் புணர்க்க புணர்ச்சியும் மெனு உணர்க.

#### ந. டிடி புணர்ச்சி

3 வேற்றுமை யுருபுகள்

ககந. ஜாடு கு இன் அதுகண் என்னும்

அவ்வா றென்ப வேற்றுமை யுருபே.

இது மேல் வேற்றுமை யெனப்பட்ட அவற்றது பெயரும் முறையும் தொகையும் உணர்த்துகின்றது.

இ - ஃ : வேற்றுமையுருபு — முற்கூறிய வேற்றுமைச் சொற் களை, ஜாடு கு இன் அது கண் என்னும் அவ்வாறென்ப — ஜாடு கு இன் அது கண் என்று சொல்லப்படும் அவ்வாறு உருபு மென்று சொல்வர் ஆசிரியர் ; எ - று.

மேற் சொல்லத்திகாரத்து எழுவாயையும் விளியையும் கூட்டி வேற்றுமை எட்டென்பாராலெனின் ஜ முதலிய வேற்றுமையாறுச் தொக்கும் விரிக்கும்

1 யாபு - வலி. 2 ஆறு பயனிலை - பொருள்காம் கட்டடம், வியங்கொள் வாந்தல், விளைச்சீலி யுத்தத்தல், விறுவிறுத்தற்றல், பண்டிகொள் வாந்தல், பெயாகொள்வது தல எனப்பன.

பெரும்பான்மையும் புலப்பட்டுள்ளது பெயர்ப்பொருளைச் செய்ப்படுபொருள் முதலியனவாக வேறுபாடு செய்து புணர்ச்சி யெதுவிக்கு மென்றற்கு ஈண்டு ஆற்றன்றார். ஆண்டு எழுவாடும் விளியுஞ் செய்ப்படுபொருள் முதலியவற்றி னின்றுங் தம்மை வேறுபடுத்துப் பொருள்மாத்திரம் உணர்த்தின்றும் விளியாய் எதிர்முகமாக்கின்றும் இங்ஙனங்கு சிறு பான்மையாய்ப் புலப்பட நில்லா வேறுபாடு உடையவேலும், அவையும் ஒருவாற்றான் வேற்றுமையாயின வென்றற்கு ஆண்டு எட்டென்றாரென உணர்க. (க)

வளிமுதலுக்குப் புணருத்தில்

ககச. வல்லெழுத்து முதலிய வேற்றுமை யுருபிழிற்  
கொல்வழி ஒற்றிடை மிகுதல் வேண்டும்.

இது நான்காவதற்கும் ஏழாவதற்கும் உருபியலை நோக்கியதோர் கருவி கூறுகின்றது.

இ - ஃ : வல்லெழுத்து முதலிய வேற்றுமையுருபிழிற்கு — வல்லெழுத்து அடியாய் நின்ற நான்காவதற்கும் ஏழாவதற்கும், ஒல் வழி ஒற்று இடைமிகுதல் வேண்டும் — பொருந்தியவழி வல்லெலாற் றூயினும் மெல்லெலாற்றூயினும் இடைக்கண் மிக்குப் புணர்தலை விரும்பும் ஆசிரியன் ; எ - று. .

வரையாது ஒற்றெனவே வல்லெலாற்றும் மெல்லெலாற்றும் பெற்றும்.

ஏ - ு : மணிக்கு மணிக்கண் தீக்கு தீக்கண் மனிக்கு மனிக்கண் எனவும், வேய்க்கு வேய்க்கண் ஊர்க்கு ஊர்க்கண் பூழ்க்கு பூழ்க்கண் எனவும், உயிரீறு மூன்றினும் புள்ளியீறு மூன்றினும் பெரும்பான்மை வல்லெலாற்று மிக்கு வரும். தங்கண் நங்கண் நுங்கண் எங்கண் என மெல்லெலாற்று மிக்கது. இவற்றிற்கு நிலைமொழி மகரக்கேடு உருபியலிற் கூறுப. ஆங்கண் ஈங்கண் ஊங்கண் எங்பன சுட்டெழுத்து நீண்டு நின்றன. இவற்றிற்கு ஒற்றுக்கேடு கூறுதற்கு ஒற்றின்று.

இனி நான்கனுருபிற்கு மெல்லெலாற்று மிகாதென்று உணர்க.

இனி ஒல்வழி யென்பதனால் ஏழா முருபின்கண் நம்பிகண் என இதர சுற்றின்கண்ணும் நங்கைகண் என ஜகார சுற்றின்கண்ணும் தாய்கண் என யகர சுற்றின்கண்ணும் அரசர்கண் என ரகர சுற்றின்கண்ணும் ஒற்று மிகாமை கொள்க.

இனி மெப்பிறிதாதலை மூன்னே கூருது மிகுதலை முற்கூறிய அதனே பொற்கு பொற்கண் வேற்கு வேற்கண் வாட்கு வாட்கண் எனத் திரிக்கு முடிவனவுங் கொள்க. இதனேனே அவன்கண் அவன்கண் என உயர்தினைப் பெயர்க்கண் ஏழனுருபு இயல்பாய் வருதலுங் கொள்க. இவற்றிற்குக் குன்றிய புணர்ச்சி வருமேனுங் கொள்க.

கொற்றிக்கு கொற்றிகண் கோதைக்கு கோதைகண் என விரவுப் பெயர்க்கும் இதனேனே கொள்க. (க)

அது உருபின் அகாம கெடும்

ககரு. ஆறன் உருபின் அகரக் கிளாவி

ஏறு ககரமுளைக் கெடுதல் வேண்டும்.

இஃது ஆருவதற்குத் தொகைமரபை கோக்கியதோர் கருவி கூறுகின்றது.

**இ - १ :** ஆற்னுருபின் அகரக்கிளவி — அதுவென்னும் ஆற் னுருபின்கண் வினற அகரமாகிய எழுத்து, சருகு அகரமுனைக் கெடுதல் வேண்டும் — நெடுமுதல் குறுகு மொழிக்கு ‘சருகு புள்ளி யகரமோடு நிலையும்’ (எழு - க்கூக) என விதித்ததனால் உளதாகிய அகரத்தின் முன்னர்த் தான் கெடுதலை விரும்பும் ஆசிரியன் ; எ - று.

தமது ஸமது எமது நமது தனது எனது நினது என வரும். இது நிலைமொழிக்கு ஓர் அகரம் பெறுமென விதியாது உருபு அகரம் ஏறி முடியுமென விதித்தால் வருங் குற்றம் உண்டோ வெனின், ‘நினவ கூறுவ லெனவ கேணமதி’ (புறம் - நடு) என்றுத்தோல் ஆருவதற்கு உரிய அகர உருபின் முன்னரும் ஓர் அசர எழுத்துப்பேறு நிலைமொழிக்கண் வருதலுளதாகக் கருதினாராதலின், ஆற்னுருபிற்கும் நான்கனுருபிற்கும் பொதுவாக நிலைமொழிக்கண் அகரப்பேறு விதித்து, அதுவென்னும், ஒருமையுருபு வந்தால் ஆண்டிப் பெற்று சின்ற அகரத்தின் முன்னர் அது வென்பதன்கண் அகரங்கெடுக வென்று ஈண்டுக் கூறினாராதலின் அதற்குக் குற்றம் உண்டென்று உணர்க. (கா)

### வேற்றுமை யுகுபுகன் நிற்குமிடம்

**கக்க.** வேற்றுமை வழிய பெயர்புணர் நிலையே.

இது வேற்றுமை பெயர்க்கண் நிற்குமாறு கூறுகின்றது.

**இ - २ :** வேற்றுமை பெயர்வழிய — வேற்றுமைகள் பெயரின் பின்னிடத்தனவாம், புணர்ச்சிலை — அவற்றேருடு புணரும் நிலைமைக்கண் ; எ - று.

**ஏ - १ :** சாத்தனை சாத்தனைடு சாத்தற்கு சாத்தனின் சாத்தனது சாத்தன்கண் என வரும். மற்று இது ‘கூறிய முறையின்’ (கொ - க்க) என்னும் வேற்றுமையோத்திற் குத்திரத்தாற் பெறுதுமெனின், பெயரோடு பெயரைப் புணர்த்தல் முதலிய நால்வகைப் புணர்ச்சியினையும் வேற்றுமை அல்லவழி யென இரண்டாக அடக்குதலின் தொழிற் பின்னும் உருபு வருமென எய்தியதனை விலக்குதற்கு ஈண்டுக் கூறினு ரெண்க. ஆயின் இவ்விலக்குதல் வினையியன் முதற் குத்திரத்தாற் பெறுதுமெனின், அது முதனிலையைக் கூறிந்தென்பது ஆண்டு உணர்க. (கா)

### பெயர்களின் பெயர், முறை, தொகை

**கக்க.** உயர்த்தினாப் பெயரே அஃறினாப் பெயரென் ரூயிரண் டெண்ப பெயர்நிலைச் சுட்டே.

இது முஞ்சுறிய பெயர்க்குப் பெயரும் முறையும் தொகையும் கூறுகின்றது.

**இ - ஃ :** சுட்டுநிலைப் பெயர் — பொருளை ஒருவர் கருதுதற்குக் காரணமான நிலைமையையுடைய பெயர்களை, உயர்தினைப் பெயரே அஃறினைப் பெயரென்று ஆயிரண்டென்ப—உயர்தினைப் பொருளை ஒருவன் கருதுதற்குக் காரணமான பெயரும் அஃறினைப் பொருளை ஒருவன் கருதுதற்குக் காரணமான பெயரும் என்னும் அவ்விரண்டென்று கூறுவர் ஆசிரியர் ; எ - று.

பெயரியலுள் அவன் இவன் உவன் என்பது முதலாக உயர்தினைப் பெயரும் அது இது உது என்பது முதலாக அஃறினைப் பெயரும் ஆமாறு அவற்றிற்கு இலக்கணங் கூறுகின்றார், சண்டுக் குறியிட்டாளுதல் மாத்தி ரையே கூறினாரென்று உணர்க. இனிக் கொற்றங் கொற்றி என்றாற் போலும் விரவுப்பெயருங் கொற்றங் குறியன் கொற்றி குறியள் கொற்றங் குளம்பு கொற்றி குறிது எனப் பின்வருவனவற்றால் தினை தெரிதலின் இரு தினைப்பெயரின்கள் அடங்கும். கொற்றங்செவி கொற்றிசெவி என்பன வும் பின்னர் வருகின்ற வினைகளால் தினை விளங்கி அடங்குமாறு உணர்க.<sup>1</sup> இனி ‘அஃறினை விரவுப்பெய ஸியல்புமா ருளவே’ (எழு - குடு) என்றாற் போலப் பிருண்டும் ஓதுதல் பற்றி நிலையென்றதனுள் விரவுப்பெயர் கோட (கடு)

#### ஏ. சாரியைப் புணர்ச்சி

##### சாரியை கருமிடம்

ககச. அவற்றுவழி மருங்கிற் சாரியை வருமே.

இது சாரியை வரும் இடங் கூறுகின்றது.

**இ - ஃ :** அவற்றுவழி மருங்கின் — அச் சொல்லப்பட்ட இரு வகைப் பெயர்களின் பின்னுகிய இடத்தே, சாரியை வரும் — சாரியைச் சொற்கள் வரும் ; எ - று.

**ஏ - டு :** ஆலூவின்கை மகாலூவின்கை பலவற்றுக்கோடு எனப் புணரிய னிலையிடைப் பொருணிலைக்கு உதவி வந்தன. சாரியை யென்றதன் பொருள் வேறுகி நின்ற இருமொழியுக் தமிழிற் சார்தற் பொருட்டு இயைக்கு நின்றது என்றாலும்.

சாரியைகளின் பெயரும் முறையும் தொகையும்

ககக. அவைதாம்,

இன்னே வற்றே அத்தே அம்மே

ஒன்னே ஆனே அக்கே இக்கே

அன்னென் கிளவி உளப்படப் பிறவும்

அன்ன என்ப சாரியை மொழியே.

இஃது அச்சாரியைக்குப் பெயரும் முறையும் தொகையும் உணர்த்துகின்றது.

1 கொற்றங் செவி கெடியன் என்ற விடத்து உயர்தினை என்றும் கொற்றங் கொடுத்து அஃறினை யென்றும் தினை விளக்கியமைக்கான.

**இ - ஃ :** அவைதாம் — முன்னர்ச் சாரியை யெனப் பட்ட அவைதாம், இன்னே வற்றே அத்தே அம்மே ஒன்னே ஆனே அக்கே இக்கே அண்ணென் கூவி உள்பட அன்ன என்ப — இன்னும் வற்றும் அத்தும் அம்மும் ஒன்னும் ஆனும் அக்கும் இக் கும் அண்ணென்னுஞ் சொல்லோடு கூட ஒன்பதாகிய அத்தன்மை யுடையனவும், பிறவுஞ் சாரியை மொழி என்ப — அவை யொழிந் தனவுஞ் சாரியைச் சொல்லா மென்பர் ஆசிரியர் ; எ - று.

பிறவாவன தம் நம் தம் உம் ஞான்று கெழு ஏ ஜி என்பனவாம். இவற் றுள் ஞான்று ஒழிந்தன எடுத்தோதுவர் ஆசிரியர். ‘எடுத்த நறவின் குலைய வங் காங்தள்’ (கலி - ச0) இது விளைத்தொகை; சாரியை யன்று. இன் சாரியை வழக்குப் பயிற்சியும் பலகால் எடுத்தோதப்படுதலும் பொதுவகையான் ஒதிய வழித் தானே சேறலு<sup>2</sup> மாகிய சிறப்பு நோக்கி முன் வைத்தார். வற்றும் அத்தும் இன்போல முதல் திரியுமாகலானுஞ் செய்கை யொப்புமையானும் அதன்பின் வைத்தார். அம் சாறு திரியுமாதலின் திரிபுற்றி அதன்பின் வைத் தார். ஒன் சாறு திரியுமேனும் வழக்குப்பயிற்சி யின்றி நான்கா முருபின்கண் திரிதலின் அதன்பின் வைத்தார். ஆன் பொருட்புணர்ச்சிக்கும் உருபு புணர்ச்சிக்கண் வாராமையின் அதன்பின் வைத்தார். அக்கு சாறு திரியுமேனும் உருபு புணர்ச்சிக்கண் வாராமையின் அதன்பின் வைத்தார். இக்கு முதல் திரியு மேனுஞ் சிறுபான்மைப்பற்றி அதன்பின் வைத்தார். அன் இன்போலச் சிறத் தவிற் பின் வைத்தார்.

ஆனுருபிற்கும் ஆன்சாரியைக்கும் இன்னுருபிற்கும் இன்சாரியைக்கும் வேற்றுமை யாதெனின், அவை சாரியையான இடத்து யாதானும் ஓர் உரு பேற்று முடியும்; உருபாயின இடத்து வேறேர் உருபினை எலா வென்று உணர்க. இனி மசத்துக்கை என்புறித் தகரவொற்றுக் தகரவுகரமும் வரு மென்று கோடுமெனின், இருளத்துக் கொண்டானென்றால் அத்து எனவே வேண்டுதலின் ஆண்டும் அத்துக்கின்றே கெட்டதென்று கோடும். அக்கு இக்கு என்பனவும் பிரித்துக்கூட்டக் கிடக்கும். தாழுக்கோ லென அக்குப் பெற்று நிற்றலானும் ஆடிக்கு என்புழிக் குகரம் நான்களுரு பாகாமையானும் இவை சாரியையாமாறு உணர்க. (கன)

குலி. அவற்றுள்,

இன்னின் இகரம் ஆவின் இறுதி

முன்னர்க் கெடுதல் உரித்து மாகும்.

இது முந்கூறியவற்றுள் இன்சாரியை முதல் திரியுமாறு கூறுகின்றது.

**இ - ஃ :** அவற்றுள் — முற் கூறிய சாரியைகளுள், இன்னின் இகரம் — இன் சாரியையது இகரம், ஆவின் இறுதி முன்னர் — ஆ என்னும் ஒரெழுத் தொரு மொழி முன்னர், கெடுதல் உரித்து மாகும் — கெட்டு முடியவும் பெறும் ; எ - று.

1 குலையல் காந்தன் என்பது குலையல்கு காந்தன் என்பதன் தொகுத்தல்.

2 பொது வகையான் ஒதியவழி தானே சேறல் - இச் சொல்லுக்கு இன்சாரியை என விதியாது பொதுவாகச் சாரியைப் பேறு கூறிய விடத்தும் தானே சாரியையாக ஏழைதல்.

உரித்துமாகு மென்றதனாற் கெடாது முடியவும் பெறும் என்றவாறு. இஃது ஒப்பக் கூறலென்னும் உத்தி.

**ஏ - டி :** ஆனை ஆவினை, ஆனையை ஆவினை, ஆற்கு ஆவிற்கு, ஆனைன் ஆவினைன், ஆனது ஆவினது, ஆன்கண் ஆவின்கண் எனவரும்.

இனி முன்னரென்றஞனே மாவிற்கும் இவ்வாறே கொள்க. மானை மாவினை, மானையை மாவினை, மாற்கு மாவிற்கு என ஒட்டுக. ஆகார சுறைங்குது ஆவினிருதி யென்று ஒதினமையின் மா இலேசினாற் கொள்ளப் பட்டது.

இனி, ஆன்கோடு ஆவின்கோடு, மான்கோடு மாவின்கோடு என உருபிற் குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழையும் கொள்க. (கா)

### இன் சாரியை ஈறு திரியுமீடம்

**கா.க.** அளவாகும் மொழிமுதல் நிலைஇய உயிர்மிசை னஃகான் றஃகா னுகிய நிலைத்தே.

இஃது அவ் இன்சாரியை ஈறு திரியுமாறு கூறுகின்றது.

**கி - ஃ :** அளவாகும் மொழி — அளவுப் பெயராய்ப் பின்னிற் கும் மொழிக்கு, முதல் நிலைஇய உயிர்மிசை னஃகான் — முன்னர் ஸின்ற எண் ஜூப் பெயர்களின் ஈற்று சின்ற குற்றுகரத்தின்மேல் வந்த இன்சாரியையது னகரம், றஃகா னுகிய நிலைத்து — றகர மாய்த் திரியும் நிலைமையை யுடைத்து; எ - று.

**ஏ - டி :** பதிற்கல் பதிற்றுழக்கு. இவற்றைப் பத்தென நிறுத்தி ‘நிறையுமளவும்’ (எழு - சங்க) என்னுஞ் குத்திரத்தால் இன்சாரியை கொடுத்துக் ‘குற்றிய லுகர மெய்யோடுங் கெடுமே’ (எழு - சங்க) என்ற தனாற் குற்றுகரம் மெய்யோடுங் கெடுத்து வேண்டுஞ் செய்கை செய்து ‘முந்ற வின் வருஷம்’ (எழு - சங்க) என்பதனான் ஒற்றிரட்டித்து முடிக்க. (கா)

நிலைஇய என்றதனாற் பிறவழையும் இன்னின் நைரம் நகரமாதல் கொள்க. பதிற்றெழுத்து, பதிற்றடுக்கு ஒன்பதிற்றெழுத்து, பதிற்றெருஞ்று, பதிற்றெரண்டு, பதிற்றெருங்பது என எல்லாவற்றேரும் ஒட்டிக்கொள்க. அச் சூத் திரத்திற் ‘குறையாதாகும்’ (எழு - சங்க) என்றதனாற் பொருட் பெயர்க்கும் எண்ஜூப்பெயர்க்கும் இன்கொடுக்க.

### வற்று முதல் கெடுதல்

**கா.உ.** வஃகான் மெய்கெடச் சுட்டுமுதல் ஜம்முன் அஃகான் நிற்றல் ஆகிய பண்பே.

இது வற்று முதல் திரியுமாறு கூறுகின்றது.

**கி - ஃ :** சுட்டு முதல் ஜம்முன் — சுட்டெடுமுத்தினை முதலாக வுடைய ஜகார ஈற்றுச் சொன்முன் வற்று<sup>1</sup> வருங்காலை, வஃகான் மெய்கெட அஃகான் நிற்றலாகிய பண்பு — அவ் வற்றுச் சாரியை

<sup>1</sup> வற்றுச் சாரியையை நன்றாவர் அற்றுச் சாரியை எனபார்.

யின்து வகரமாகிய ஒற்றுக் கெட ஆண்டு ஏறிய அகரம் ஸ்ரீமல் அதற்கு உள்தாகிய குணம்; எ - று.

ஏ - டு : அவையற்றை, இவையற்றை. உவையற்றை என வரும். இன்னும் இவற்றை, அவை இவை உ-வை என நிறுத்திச் ‘சுட்டு முதலாகிய ஜெய னிறுதி’ (எழு - கள) என்றதனுன் வற்றும் உருபுக் கொடுத்து வேண்டுன் செய்கை செய்க. இவ்வாறே எல்லா உருபிற்கும் ஒட்டுக. அவை யற்றுக்கோடு என உருபிற்குச் சென்ற சாஸ்ய பொருட்கட் சென்றவழியும் கொள்க.

ஆகிய பஸ்பு என்றதனே எவ்வெண்பது படுத்த லோகாசாரம் பெய ராயவழி<sup>1</sup> எவ்வு என குற்றினி வற்றும் உருபு; கொடுத்து வற்றுமினச யொற் றென்று னகரங் கெடுத்து அவரவுயிர் முன்னர் வற்றின் வகரங் கெடுமெனக் கெடுத்து எவற்றை எவ்வெருடு என முடிக. (2-0)

நா உற்றுக் காசியை திரியுமிடம்

கஉட. னஃகான் றஃகான் நான்கனுரு பிற்கு.

இஃது இன் ஒன் ஆண் அன்னெண்ணும் னகர சறு நான்கு திரியுமாறு கூறுகின்றது.

இ - ஃ : னஃகான் நான்கனுருபிற்கு றஃகான் — னகார சற்று நான்கு சாரியையின் னகரமும் நான்கா முருபிற்கு றகாரமாய்த் திரியும் ; எ - று.

ஏ - டு : விளவிற்கு கோடுந்கு ஒருபாற்கு அதற்கு என வரும்.

இதனை ‘அவ்வாகு மொழிமுதல்’ (எழு - கங்க) என்பதன்பின் வையாது சண்டு வைத்தது னகர சறுகளெல்லாம் உடன் திரியு மென்றற்கு. ஆண்டு வைப்பின் இன் சாரியையே திரியு மென்பது படும். ‘ஒன்று முதலா கப் பத்தார்ந்து வருங் — மெல்லா எண்ணும்’ (எழு - கக்க) என்பதனுன் ஒரு பாற்கு என்பதனை முடிக்க. (2-க)

பொருட்புணர்ச்சியில் ஆன கு திரிதக்

கஉச. ஆனின் னகரமும் அதனே ரற்றே

நாள்முன் வருஙம் வன்முதற் ரேழிற்கே.

இஃது ஆனின் சறு பொருட்புணர்ச்சிக்கண் திரியு மென்கின்றது.

இ - ஃ : நாள்முன் வருஙம் வன்முதற் தொழிற்கு — நாட்பெயர் முன்னர் வரும் வல்லெலமுத்தை முதலாக உடைய தொழிற் சொற்கு இடையே வரும், ஆனின் னகரமும் அதனேரற்று — ஆன்சாரியையின் னகரமும் நான்கனுருபின்கண் வரும் ஆன்சாரியை போல றகரமாய்த் திரியும் ; எ - று.

ஏ - டு : பரணியாற் கொண்டான் சென்றுன் தக்தான் போயினுன் என வரும். ‘நான்முற் ரேன்றுங் தொழினிலைக் கிளவிக்கு’ (எழு - கள) என்

<sup>1</sup> எவும் என்பது படுத்தவோகாசாரம் பெயராகும் எனவே எடுத்தலோகாசாரம் சிறு கிளவிக்கு நிற்ப்பாரும் என்பதாம்.

நதனுண் ஆங்சாரியை கொடுத்துச் செய்கை செய்க. இனி உம்மையை இறந் ததுதழியதாக்கி நாள்லவற்றுமுன் வரும் வன்முதற்றெழுதிற்கண் இன்னின் னகரமும் அதனேடு ஒக்கு மெனப் பொருளுரைத்துப் பனியிற் கொண்டான் வளியிற் கொண்டான் என இன்னின் னகரமும் நகரமாதல் கொள்க.

இனி, ஞாபகத்தால்<sup>1</sup> தொழிற்கண் இன்னின் னகரங் திரியு மெனவே பெயர்க்கண் இன்னின் னகரங் திரிதலுங் திரியாகமயுங் கொள்க. குறுப்பிற் கொற்றன், பற்பிற் பாரி எனத் திரிந்து வந்தன; குருகின் கால், ஏருத்தின் புறம் எனத் திரியாது வந்தன. (2-2)

### அத்து முதல் கெடுதல்

**கூடு. அத்தின் அகரம் அகரமுனை யில்லை.**

இஃது அத்து முதல் திரியுமாறு கூறுகின்றது.

**இ - ஸ் :** அத்தின் அகரம் — அத்துச்சாரியையின் அகரம், அகரமுனை இல்லை — அகர சற்றுச் சொன் முன்னர் இல்லையாம்; எ - று.

‘அத்தவண் வரினும் வரைந்தே யின்றே?’ (எழு - உகு) என்பதனுண் மகப்பெயர் அத்துப்பெற்று ஸ்றன்றது மகத்துக்கை யென அகரங் கெட்டு நின்றது. விளவுத் துக்கண்ணபுழிய் கெடாது ஸ்றால் ‘அத்தே வந்றே’ (எழு - காங்) என்பதற்குள் ‘தெற்றென்றந்றே’ என்பதனுற் கூறுப. (2-3)

### இக்கு முதல் கெடுதல்

**கூடு. இக்கின் இகரம் இகரமுனை யற்றே.**

இஃது இக்கு முதல் திரியுமாறு கூறுகின்றது.

**இ - ஸ் :** இக்கின் இகரம் — இக்குச் சாரியையினது இகரம், இகரமுனை அந்று — இகர சற்றுச் சொன் முன்னர் முற் கூறிய அத்துப் போலக் கெடும்; எ - று.

‘திங்கண் முன்வரின்’ (எழு - உசா) என்பதனைப் பெற்ற இக்கு ஆடிக் குக் கொண்டான் சென்றுன் தந்தான் போயினுன் என இகரக் கெட்டு நின்றது. இஃது இடப்பொருட்டு. (2-4)

### கூட. ஜயின் முன்னரும் அவ்வியல் நிலையும்.

இதுவும் அது.

**இ - ஸ் :** ஜயின் முன்னரும் அவ்வியல் நிலையும் — இக்கின் இகரம் இகர சற்றுச் சொன் முன்னரும் ஜகார சற்றுச் சொன் முன்னரும் மேற் கூறிய கெடுத வியல்பிலே நிற்கும் எ - று.

‘திங்களு னானு முந்துகின் தன்ன’ (எழு - உசு) என்பதனைப் பிற் திரைக்குக் கொண்டான் என்புழிப் பெற்ற இக்கு ஜகாரத்தின் முன்னர்க் கெட்டவாறு காண்க.

1 ஞாபகம் - ஞாபகக் கூறவே என்னும் உத்தி. அதாவது, தூற்பாவைக் கொற குருக்க வூம் பொருள் விளங்குவும் செய்யாது அரிதும் பெரிதுமாகக் கெயது அதனுல் வேது பல பொருளுணரத்தை.

அக்கு அகம் நிற்க எனைய கெடுமாறு  
 கூ. எப்பெயர் முன்னரும் வல்லெழுத்து வருவழி  
 அக்கின் இறுதிமெய்ம் மிசையொடுங் கெடுமே  
 குற்றிய ஒகரம் முற்றத் தோன்றுது.

இஃது அக்கு முதல் ஒழிய எனைய கெடுமாறு கூறுகின்றது.

**இ - ஃ :** எப்பெயர் முன்னரும் — எவ்வகைப்பட்ட பெயர்ச் சொன் முன்னரும், வல்லெழுத்து வருவழி — வல்லெழுத்து வரு மொழியாய் வருமிடத்து, அக்கின் இறுதிக்குற்றியலுகரம் முற்றத் தோன்றுது — இடை ஸின்ற அக்குச் சாரியையின் இறுதி ஸின்ற குற்றியலுகரம் முடியத் தோன்றுது. மெய்ம்மிசை யொடுங் கெடும் — அக்குற்றுகரம் ஏற்றின்ற வல்லொற்றுத் தனக்குமேல் ஸின்ற வல்லொற்றேருடுங் கெடும் ; எ - று.

‘ஒற்றுசிலை திரியா தக்கொடு வருஉம்’ (எழு - சகங) என்றதனான் அக்குப்பெற்ற குன்றக்குடை மன்றப்பெண்ணை என்பனவும், ‘வேற்றுமை யாயினேணையிரண்டும்’ (எழு - உகு) என்பதனான் அக்குப்பெற்ற ஈமக்குடம் கம்மக்குடம் என்பனவும், ‘தமிழெண் கிளவியும்’ (எழு - உஅநி) என்பதனான் அக்குப்பெற்ற தமிழக்குத்து என்பதுவும் அக்கு ஈறுகெட்டவாறு காள்க. இங்கனம் வருதலின் எப்பெய ரென்றுர். முற்ற வென்பதனான் வன்கண மன்றி எனையவற்றிற்கும் இவ்விதி கொள்க. தமிழ் நூல், தமிழ் யாழ், தமிழுலரையர் என வரும். இன்னும் இதனானே தமக்கேற்ற இயைபு வல்லெழுத்துக் கொடுத்து முடித்துக்கொள்க. அன்றிக் கேடோதிய கரவொற்று ஸிற்கு மெரின், சகங் தகரம் பகரம் வந்தவற்றிற்குக் கரவொற்றுகாலம் உணர்க. ()

அம் சுது திரியு மிடம்

கூ. அம்மின் இறுதி கசதக் காஸித்  
 தன்மெய் திரிந்து வஞ்சு ஆகும்.

இஃது அம் ஈறு திரியுமாறு கூறுகின்றது.

**இ - ஃ :** அம்மின் இறுதி — அம்முச் சாரியையின் இறுதி யாசிய மகரவொற்று, கசதக் காஸை — கசதக்கள் வருமொழியாய் வருங்காலத்து, தன்மெய் திரிந்து வஞ்சு ஆகும் — தன் வடிவ திரிந்து வஞ்சுக்களாம் ; எ - று.

**ஏ - ட :** புளியங்கோடு, செதிள், தோல் என வரும்.

இது ‘புளிமரக் கிளவிக்கு’ (எழு - உசஈ) என்பதனான் அம்முப்பெற்றது. கசதக்காலைத் திரியு மெனவே பகரத்தின்கண் திரிபின்றுயிற்று. மெய்திரிந் தென்னுது தன்மெய் என்றதனான் அம்மின் மகரமேயன்றித் தம் கும் நும் உம் என்னுஞ் சாரியை மகரமுங் திரிதல் கொள்க. எல்லார் தங்கையும் எல்லார் நங்கையும் எல்லீர் நுங்கையும் வானவரி வில்லுங் திங்களும் என வரும். துறை கேழூரன் வளங்கேழூரன் எனக் கெழு வென்னுஞ் சாரியையது உரக்கேடும் ஏரா ஸிட்சியுஞ் செய்யுண் முடிபென்று கொள்க. (உ)

## அம் ஈ கெடுமீடம்

கநம். மென்மையும் இடைமையும் வருஷம் காலை

இன்மை வேண்டும் என்மனூர் புலவர்.

இஃது அம்மீறு இயல்புகணத்து மூன்னர்க் கெடு மென்கின்றது.

**இ - १ :** மென்மையும் இடைமையும் வருஷங்காலை — மென்கணமும் இடைக்கணமும். வருமொழியாய் வருங் காலத்து, இன்மை வேண்டும் என்மனூர் புலவர் — அம்முச் சாரியை இறுதி மகர மின்றி முடிதலை வேண்டுமென்று கூறுவர் புலவர் ; எ - று.

**ஏ - २ :** புளியகுரி நனி முரி யாழ் வட்டு என வரும். உரையிற் கோட லென்பதனாற் புளியவிலை யென உயிர்வருவழி ஈறு கெடுதலும் புளியிலை யென அம்மு முழுவதுங் கெடுதலுங் கொள்க. புளியவிலை யென்றது ‘ஒட்டுதற் கொழுகிய வழக்கு’,<sup>1</sup> (எழு - கூடு) அன்று. மென்கணமும் இடைக்கணமும் உயிர்க்கணமுங் தம்மு ளொக்குபோன்றும் அம்மு முழுவதுங் கெட்டு வருதலின் உயிரை எடுத்தோதாராயினார். புளிங்காய் என்பது மரு முடிபு. (உ-அ)

## இன் சாரியை முழுதும் கெடுமீடம்

கநக. இன்னென வருஷம் வேற்றுமை யுருபிற்

கின்னென் சாரியை இன்மை வேண்டும்.

இஃது இன்சாரியை ஜங்தாமுருபின்கண் முழுவதுவ கெடு மென்கின்றது.

**இ - ३ :** இன்னென வருஷம் வேற்றுமை யுருபிற்கு — இன்னென்று சொல்ல வருகின்ற வேற்றுமை யுருபிற்கு, இன்னென் சாரியை இன்மை வேண்டும் — இன்னென்னுஞ் சாரியை தான் இன்றி முடிதலை விரும்பும் ஆசிரியன் : எ - று.

**ஏ - ३ :** விளவின், பலாவின், கடுவின், தழுவின், சேவின், வெளவின் என வருஃ. இவற்றிற்கு வீழ்பழ மெனவும் ரீங்கினு னெனவுவ கொடுத்து முடிவுணர்க. ஊரின்கிணங்கு என எனையவற்றே ஒட்டும் ஒட்டுக. இனி ‘அவற் றள் இன்னினிகரம்’ (எழு - கூடு) என்றுதன்பின் இதனை வையாத முறையன்றிக் கூற்றினால் இன்சாரியை கொடுது வழக்கின்கண்ணுஞ் செய்யுட்கண் னும் நிற்றல் கொள்க பாம்பினிற் கடிது தேள், ‘கந்பினின் வழாஅ கற்பல வுதவி’, ‘அகடுசேர்பு பொருங்கி யாவினில் திரியாது’ (மலைபுடு - கூடு) என வரும். இனி இன்மையும் வேண்டுமென்னும் உம்மை தொக்கு ஏன்றதாக்கி அதனால் இவை கோடலும் ஒன்று. (உ-கு)

## புணங்மொழிகளிற் சாரியை வருதல்

கநந. பெயருங் தொழிலும் பிரிந்தொருங் கிசைப்ப

வேற்றுமை உ பு நிலைபெறு வழியாந்

நோற்றும் வேண்டாத் தொகுதிக் கண்ணும்

ஒட்டுதற்க் கொழுகிய வழக்கொடு சிவணிச்

சொற்சிதர் மருங்கின் வழிவந்து விளங்கா

1 ஒட்டுதற்க் கொழுகிய வழக்கு - சாரியை பொருந்தாத தெப்பட்டாத வழக்கு.

திடைநின் றியதுஞ் சாரியை இயற்கை உடைமையும் இன்மையும் ஒடுவயின் ஒக்கும்.

இது முந்கூறிய சாரியைகளெல்லாம் புணர்மொழியுள்ளே வருமென்ப நூல் அம்மொழி தாம் இவை யென்பதூலம் அவை வாராத மொழிகளும் உள்வென்பதூலங் கூறுகின்றது.

**இ - ஃ :** பெயருங் தொழிலும் — பெயர்ச் சொல்லுங் தொழிற் சொல்லும், பிரிந்து இசைப்ப ஒருங்கு இசைப்ப — பெயருங் தொழிலுமாய்ப் பிரிந்திசைப்பப் பெயரும் பெயருமாய்க் கூடி யிசைப்ப, வேற்றுமை யுருடி ஸ்லீபெறு வழியும் — வேற்றுமை செய்யும் உர்புகள் தொகாது ஸ்லீபெற்ற இடத்தும், தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணும் — அவ்வேற்றுமை யுருபுகள் தோற்றுதல் வேண்டாது தொக்க இடத்தும்,<sup>1</sup> ஒட்டுதெற்கு ஒழு கிய வழக்கொடு சிவணி — தாம் பொருந்துதற் கேற்ப நடந்த வழக்கோடே பொருந்தி, சொற்சிதர் மருங்கின் — சாரியை பெறும் புணர் மொழிகளைப் பிரித்துக் காணுமிடத்து, சாரியை இயற்கை வழி வந்து விளங்காது இடை சின்று இயலும் — அச்சாரியை யினது தன்மை அச்சொற்களின் பின்னே வந்து விளங்காது நடுவே சின்று நடக்கும், உடைமையும் இன்மையும் ஒடுவயின் ஒக்கும் — அச்சாரியை உண்டாதலும் இல்லையாதலும் ஒடுவருபினிடத்து ஒத்துவரும் ; எ - று.

ஒடுவிற் கொக்கும் எனவே எளைய ஒவ்வாவாயின.

**எ - டு :** விளவினைக்குறிறத்தான், கூழிற்குக் குற்றேவல் செய்யும் - இவை பிரிந்திசைத்து உருபு ஸ்லீபெற்றன. ‘அன்னென் சாரியை’ (எழு - கக்கூ) என்பதனைக் ‘குற்றியலுகரத்திறுதி’ (எழு - கக்கு) என்பதனைச் சேர வைத்த தனால் இன்சாரியை வருதல் கொள்க. இவ்வரண்டிருபுஞ் சாரியை ஸ்ரப் பெரும்பான்மையுக் தொகா வென்று உணர்க. விளவினைக் குறிறத்தவன். கடிகுத்திரத்திற்குப் பொன் - இவை ஒருங்கிசைப்ப உருபு ஸ்லீபெற்றன, வானத்தின் வழுக்கி, வானத்து வழுக்கி எனச் சாரியை பெற்றுப் பிரிந்திசைத்து ஜந்தாமுருபு ஸ்லீபெற்றும் ஸ்லீபெற்றுத் வந்தது. வானத்தின் வழுக்கல், வானத்து வழுக்கல் - இவை ‘மெல்லமுத் துறமுட்’ (எழு - நகூ) என ஹுஞ் குத்திரத்து ‘வழுக்கத்தான்’ என்பதனால் அத்துக் கொடுத்து மகராஜ கெடிக்க ஒருங்கிசைத்தன. விளவினது கோடு, விளவின் கோடு என ஒருங்கிசைத்துச் சாரியை பெற்றவழி ஆற்றுநூருபு தொகாதுங் தொக்கும். என்றது. இதற்குப் பிரிந்திசைத்த வின்று. மரத்துக்கட்டினை, மரத்துக் கட்டினை எனப் பிரிந்திசைத்தவழியும், மரத்துக்கட்டு குரங்கு, மரத்துக் குரங்கு என ஒருங்கிசைத்தவழியுன் சாரியை நின்றவழி ஏழஞ்சிருபு தொகாதுங் கொக்கும் நின்

1 இந்தநூலாவிற்கு, பெயரும் பெயரும் விளையும் வேற்றுமை விரியை இரு சொல்லாய்ப் பிரிந்திசைகளும் என்றும், வேற்றுமைத் தொகையில் ஒரு சொல் போய் ஒருங்கிகொக்கும் என்றும், பொந்து கொள்வா ஸாதுவாருள்ளிட்ட ஆசிரியர் சிவா.

நது. ‘கிளைப்பெய ரெல்லாம்’ (எழு - காச) என்றதனுட் ‘கொள்’ என்ற தலைண் கொராம் டகார மாயிற்று. ‘நிலாவென் கிளவி யத்தொடு சிவஜும்’ (எழு - காச) என விதித்த அத்து நிலாக்கதிர் நிலாமுற்றம் என்றவுடிப் பெருதாயிற்று, அஃது ‘ஒட்டுதற் கொழுகிய வழக்கு’ அன்மையின். நிலாத் துக் கொண்டான், நிலாத்துக் கொண்டவன் என்பன உருபுதொக்குழி இரு வழியும் பெற்றன. எல்லார் தம்மையும் எனச் சாரியை ஈற்றின்கண்ணும் வருதலின் இடை நிற்றல் பெரும்பான்மை யென்றற்கு இயலு மென்றார். பூவி ஞெடுவிரிந்த கூந்தல், பூவொடு விரிந்த கூந்தல் என உடைமையும் இன்மை யும் ஒடுவயின் ஒத்தது. இனி இயற்கை யென்றதனுண் ஒடு உருபின்கட்ட பெற்றும் பெருமையும் வருதலன்றிப் பெற்றே வருதலுங் கொள்க. பலவற் றெருடு என வரும்.

அத்து வற்று வருமிடத்து நிகழும் கிகாரம்

கஞ்ச. அத்தே வற்றே ஆயிரு மொழிமேல்  
ஒற்றுமைய் கெடுதல் தெற்றென் றற்றே  
அவற்றுமுன் வருங்கம் வல்லெழுத்து மிகுமே.

இஃது அத்து வற்று என்பனவற்றிற்கு சிலைமொழியது ஒந்துக் கேடும் வருமொழி வன்கணத்துக்கண் ஒந்துப்பேறுமாகிய செய்கை கூறு இன்றது.

இ - ன் : அத்தே வற்றே ஆயிரு மொழிமேல் ஒற்று — அத்தும் வற்றுமாகிய அவ்விரண்டு சாரியைமேல் கின்ற ஒற்று, மைய் கெடுதல் தெற்றென்றற்று — தன் வடிவு கெடுதல் தெளியப்பட்டது, அவற்றுமுன் வருங்கம் வல்லெழுத்து மிகுமே — அவ்விரு சாரியை முன்னும் வரும் வல்லெழுத்து மிக்கு முடியும்; எ - று.

ஏ - டி : கலத்துக்குறை, அவற்றுக்கோடி என வரும் ‘அத்திடை வருஉங் கலமென் னளவே’ (எழு - காச) ‘சுட்டுமுதல் வசரம் ஜூ மெய்யும்’, (எழு - காச) என்பனவற்றுங் அத்தும் வற்றும் பெற்றுவரும் மகர வகர ஈறுகட்கு ஈற்றுவல்லெழுத்துவிதி இன்மையின் அவற்றுமுன் வருங்கம் வல்லெழுத்து மிகுமென்று சாரியை வல்லெழுத்து விதித்தார். வல்லெழுத்து இன்றித் திரிந்து முடிவன னாகாரமும், னகாரமும், வகாரமும், னகாரமுமாம். மகர ஈற்றிற்கு அத்தும், வகர ஈற்றிற்கு வற்றும் வருமென்பது அச்சுத்திரிச களாற் பெற்றும். வற்றே யத்தே யென்னது முறையன்றிக் கூற்றினாற் புள்ளி முற்றின் முன்னர் அத்தின்மினச யொற்று; கேடாது சிந்தறலுங் கொள்க.

ஏ - டி : ஏன்னாக்குதுக் காட்கும், வெவிலத்துச் சென்றுன், -ஆருளத் துக் கொண்டான் என வரும். மெய்யென்றதலுண் அத்தின் அகரம் அகரமுன்னரேயன்றிப் பிற உயிர்முன்னருங் கெடும் ஒப்பாவிடத் தென்று கொள்க. அண்ணாக்கேரி, திட்டாக்குத்துக்குளம் என ஆகாரத்தின் முன்னரும் வரும் அத்தின் அகரம் கெட்டது. ஆவற்றை அகு சூருக்கியும் முடிப்ப. இனித் தெற்றென்றற்றே என்றதனுண் அத்தின் அகரக் தெற்றெனக் கேடாது நிற்கும் இடமுங் கொள்க. அதவத்துக்கண், விளவத்துக்கண் என வரும். (உத)

### ஞ. எழுத்துச் சாரியை

எழுத்துச் சாரியைகளின் பெயர்

கந்ச. காரமுங் கரமுங் கானென்டு சிவணி

நேரத் தோன்றும் எழுத்தின் சாரியை.

இது மொழிச்சாரியையை விட்டு எழுத்துக்கட்கு வருஞ் சாரியைகளது பெயரும் முறையுங் தொகையும் உணர்த்துகின்றது.

இ - ன் : காரமுங் கரமுங் கானென்டு சிவணி — காரமுங் கரமுங் கானென்டு பொருங்சி, எழுத்தின் சாரியை நேரத் தோன்றும் — எழுத்தின்கண் வருஞ் சாரியையாதற்கு எல்லா ஆசிரியரானும் உடம்படத் தோன்றும் ; எ - று.

காரமுங் கரமுங் எடுத்துச் சொல்லியவழி இனிதிசைத்தலானும், வழக்குப் பயிற்சி யுடையையானும், வடவெழுத்திற்கும் உரியவாதலானும் சேர்க் கூறினார். கான் அத்தன்மை யின்மையினாற் பின் வைத்தார். நேரத் தோன்று மனவே கேரத்தோன்றுதலாம் உளவாயின. அவை ஆனம் ஏனம் ஒனம் என்க. இவை சிதைந்த வழக்கேனுங் கடியலாகாவாயின. (ந-2)

### நெட்டெழுத்துக்குச் சாரியை

கந்து. அவற்றுள்,

கரமுங் கானும் நெட்டெழுத் திலவே.

இஃது அவற்றுட் சில சாரியை சில வெழுத்தோடு வாரா வென எய்தி யது விலக்கித்து.

இ - ன் : அவற்றுள் — முற் கூறியவற்றுள், கரமுங் கானும் நெட்டெழுத்தில — கரமுங் கானும் நெட்டெழுத்திற்கு வருத வின்று ; எ - று.

எனவே, நெட்டெழுத்திற்குக் காரம் வருமாயிற்று. ஆராரம் ஈகாரம் ஏன் ஒட்டுக் கூகாரம் ஒனகார மனச் சூத்திரங்களுள் வருமாறு காண்க.

### குற்றெழுத்துக்குச் சாரியை

கந்து. வரன்முறை மூன்றுங் குற்றெழுத் துடைய.

இஃது ஜயம் அகற்றியது ; என்னை ? நெட்டெழுத்திற்குச் சில சாரியை விலக்கினாற்போலக் குற்றெழுத்திற்கும் விலக்கற்பாடு உண்டோ வென ஜயம் நிகழ்தலின்.

இ - ன் : வரன்முறை மூன்றும் — வரலாற்று முறைமையை யுடைய மூன்று சாரியையும், குற்றெழுத்துடைய — குற்றெழுத் துப் பெற்று வருதலீயுடைய ; எ - று.

ஆகாரம் அகரம் மங்கான் என் ஒட்டுக் ‘வகார மின்சயும்’ ‘அகர இகாம்’ ‘வக்கான் மெய்க்ட’ எனவும் பிறவுஞ் சூத்திரங்களுட் காண்க.

இஃகான் ஒஃகான் என்பன பெருவழக் கன்று. வரன்முறை யென்றதனுன் அஃகான் என்பழி ஆய்தம் பெறுதல் கொள்க. இது 'குறியதன் முன்ன ராய்தப்புள்ளி' (எழு - நச) என்பதனுற் பெருதாயிற்று, மொழியாய் சில்லா மையின்.

(நச)

### ஜி, ஒளவின் சாரியை

கங்க. ஜகார ஒளகாரங் காணெடுந் தோன்றும்.

இஃது 'அவற்றுட் கரமுங் கானும்' என்பதற்கோர் புறன்றை கூறு கிண்றது.

இ - ஸ் : ஜகார ஒளகாரங் காணெடுந் தோன்றும் — நெட் டெமுத்துக்களுள் ஜகார ஒளகாரங்கள் முன் விலக்கப்பட்ட காணெடுந் தோன்றும் ; எ - று.

ஜகான் ஒளகான் என வரும். உம்மை இறக்கது தழீஇயிற்று, காரத் கைதக் கருதுதலின்.

(நடு)

### சு. உயிரெழுத்தின் புணர்ச்சி யியல்புகள்

கங்க. புள்ளி சுற்றுமுன் உயிர்தனித் தியலாது

மெய்யொடுஞ் சிவனும் அவ்வியல் கெடுத்தே.

இது புள்ளி யீற்றுமுன் உயிர்முதன்மொழி வந்த காலத்துப் புணரும் முறைமை கூறுகின்றது.

இ - ஸ் : புள்ளி யீற்றுமுன் உயிர் தனித்து இயலாது — புள்ளியீற்றுச் சொன்முன்னர் வந்த உயிர்முதன்மொழியின் உயிர் தனித்து நடவாது, மெய்யொடுஞ் சிவனும் — அப்புள்ளியோடும் கூடும், அவ்வியல் கெடுத்து — தான் தனித்து சின்ற அவ்வியல் பிரீனாக் கெடுத்து,<sup>1</sup> எ - று.

எனவே, நீரோடு கூடிய பால்போல சின்றகென்று ஒற்றுமை கூறினார். கங்கி இதனுடே உயிர்மெய்யெனப் பெய்யப்பெற்றது.

எ - டு : பாலிது பாலாழி, ஆலிஷை, பொருளீட்டு, வானுலகு, வானுாடு, வேலெறிக்தான், வேலேற்றுஞ், பொருளீயம், பொருள்ளான்று, காணேடுத்து, சொல்லெலாவியம் என வரும்.

ஒன்றென முடித்த வெண்பதனுன் ஓயல்பல்லாத புள்ளி முன்னர் உயிர் வந்தாலும் இவ்விதி கொள்க. அதனை அதனெடுதி காடுரி என வரும். இவற்றைச் 'கட்டுமுத லுகர மன்னெடு' (எழு - கனச) 'உரிவநு காலை காழிக் கிளவி' (எழு - உசடி) என்பனவற்றின் முடிக்க. புள்ளியீற்று முன்னுமென உம்மையை மாறி ஏக்கஷும்மையாக்கிக் குற்றியலுக்காக்கித்தின் முன்னரும் என அவ் விதி கொள்க. எனவே, 'குற்றிய லுகரமு மற்று' (எழு - காடு) என்றத மேலும் பொருங்கித்திற்றும். நாகரிது, வரகரிது என வரும்.

(நடு)

<sup>1</sup> 'அவ்வியல் கெடுத்து' என்பதற்கு, புள்ளி பெற்று சிறகும் அமெமய்யின் இயல்பைக் கெடுத்து என்றே பொருள் கொள்வது தக்கு; 'மெய்யீர் கீங்கின் தன்னுரு வாகும்' என்று அடுத்த நூற்பாகு கூறுதல் காணக.

டயிர் பிரிந்த மெய்யின் இயல்பு

கங்கை. மெய்தயிர் நீங்கின் தன்னுரு வாகும்.<sup>1</sup>

இஃது உயிர்மெய் புணர்ச்சிக்கண் உயிர்நீங்கியவழிப் படிவதோர் விதி கூறு கின்றது.

**இ - ன் :** மெய் உயிர் நீங்கின் — மெய் தன்னேடு கூடிசின்ற உயிர் புணர்ச்சியிடத்துப் பிரிந்து வேறு சின்றதாயின். தன் ஒரு வாகும் — தான் முன்னர்ப் பெற்று சின்ற புள்ளிவடிவு பெறும் ; எ - று.

ஆல் இலை அதன் ஜி என வரும்.

உயிர் இன்ன வடிவிற்றென்று ஆசிரியர் கூருமையின் உயிர்க்கண் ஆராய்ச்சி யின்று.

இனி, எகர் ஒராங்களைப் புள்ளியான் வேற்றுமை செய்தவின், தொன்று தொட்டு வழங்கின வடிவுடைய என்று கோடலுமாம். புணர்ச்சியுள் உயிர் மெய்யினைப் பிரிப்பாராதவின், இது கூருக்காற் குன்றக் கூறலாம் என்று உணர்க.

(ந.எ)

உடம்படு மெய் தோன்றும் இடம்

கசா. எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே

உடம்படு மெய்யின் உருவுகொள்வ வரையார்.

இஃது உயிரீறும் உயிர்முதன்மொழியும் புணரும்வழி சிகழ்வதோர் கருவி கூறுகின்றது.

**இ - ன் :** எல்லா மொழிக்கும் — ஸ்லீமொழியும் வருமொழியு மாய்ப் புணரும் எவ்வகை மொழிக்கும், உயிர் வருவழி — உயிர் முதன்மொழி வருமிடத்து, உடம்படுமெய்யின் உருவு கொள்வ வரையார் — உடம்படுமெய்யினது வடிவை உயிரீறு கோடலை நீக் கார், கொள்வார் ஆசிரியர் ; எ - று.

அவை யகரமும் வகரமுமென்பது முதனால்பற்றிக் கோடும் ;

‘உடம்படு மெய்யே யகார வகாரம்

உயிர்முதன் மொழிவருஉந் சாலை யான் ’

எனவும்

‘இஹதியும் முதலும் உயிர்க்லை வரினே

உறுமென மொழிப உடம்படு மெய்யே ’

எனவும் கூறினாகவின். உயிர்களூள் இகர ஈகார ஐகார ஈ.து யகர உடம்படு மெய் கொள்ளும். ஏகாரம், யகாரமும், வகாரமும் கொள்ளும். அல்லன வெல்லாம் வகர உடம்படுமெய்யே கொள்ளு மென்று உணர்க.

**ஏ - டு :** கிளியழிகிது, குரீஜியோப்புவாள், வரையரமகளிர் எனவும் ; விளவழிகிது, பலாவழிகிது, கடுவழிகிது, பூவழிகிது, கோவழிகிது, கெளவடைக்

<sup>1</sup> இவ்வியல்பு ஒன்றென முடித்தல் என்றும் உத்தியால் குற்றியுகரத்திற்கும் ஏற்கும்.

தது என்னும் ஒட்டுக்.' என யிவளொருத்தி பேடியோ வென்றார்' (சீவக - சுகு<sup>2</sup>) ஏவாடல் காண்க என ஏகாரத்திற்கு இரண்டும் வங்கன.

ஒன்றென முடித்த லென்பதனான் விகாரப்பட்ட மொழிக்கண்ணும் உடம் படிமெய் கொள்க. மரவடி ஆயிருத்தினை என வரும். வரையா ரென்றதனான் உடம்படுமெய் கோடல் ஒருதலை யன்று. கிளி அரிது மூங்கா இல்லை<sup>1</sup> என்னும் வரும். ஒன்றென முடித்த லென்பதனால் 'வினாவத்துக் கொட்டும்' எனச் சிறுபான்மை புள்ளியிற்றினும் வரும். செல்வழி உண்புழி என்பன விளைத் தொகை யென மறுக்க.<sup>2</sup> (க.அ)

### எ. புணர்ச்சியிற் பொருள் வேறுபடுமிடம்

ஒளி வேற்றுமையாற் பொருள் வேறுபடல்

கசக. எழுத்தோரன்ன பொருள்தெரி புணர்ச்சி இசையில் திரிதல் நிலைஇய பண்பே.

இஃது எழுத்துக்கள் ஒன்று பலவா மென எய்தாத தெய்துவிக்கின்றது.

இ - ள் : எழுத்தோரன்ன பொருள் தெரி புணர்ச்சி — எழுத்து ஒருதன்மைத்தான் பொருள் விளங்க விற்கும் புணர் மொழிகள், இசையில் திரிதல் நிலைஇய பண்பு — எடுத்தல் படுத்தல் நலித லென்கின்ற ஒசை வேற்றுமையாற் புணர்ச்சி வேறுபடுதல் நிலைபெற்ற குணம் ; எ - று.

ஏ - டு : செம்பொன் பதின்ரெட்டி, செம்பருத்தி, குறுப்பம்பு, நாகன் நேவன்போத்து, தாமரைக்கணியார், குன்றேறுமா<sup>3</sup> என இவை இசையில் திரிந்தன.

கசஉ. அவைதாம்,

முன்னப் பொருள் புணர்ச்சி வாயின்

இன்ன என்னும் எழுத்துக்கடன் இலவே.

இது மேலதற்கோர் புறன்கை கூறுகின்றது.

இ - ள் : அவை தாம் — பல பொருட்குப் பொது வென்ற புணர்மொழிகள் தாம், முன்னப் பொருளா — குறிப்பான் உணரும் பொருண்மையினையுடைய, புணர்ச்சிவாயின் இன்ன வென்

1 இத்தொடர்களை, நூற்றும் ஒரு காலத்தில் ஆங்கிலத்தைப் போல புணர்ச்சியின்றி எழுதப்பட்டனமை கூகிக்கப்படும்.

2 இமாறுப்பு சரியானதாக்க, ஓதாராறவிலை. செல்வழி உண்புழி எங்பன, விளைத்தோகை யலவு வாதாலை தொழிற் பெயரும் உயிர்றும் புணர்ச்சி விளையெச்சங்கள் நாடால் வேண்டும், விளைத்தோகைதாறவிலை செல்வழி உண்புழி எங்க வட்டவகேளே கொள்ளல் வேண்டும் ; அங்கை மன்றீச வெவுழி உண்புழி பொறிநுத்தாலை இவை விளைத்தோகையாக வேண்டும் கொள்ளுதல் நகும்.

3 செம்பொன்பதின்ரெட்டி = செம்பெரன் + பதின்ரெட்டி, ரெமுதி + ஒன்பதின்ரெட்டி; செம்பருத்தி = செம + பருத்தி, செமபு + அருத்தி; குறுபரமபு = குறும + பரமபு, குறுமபா + அமபு; நாகன்நேவன்போதது = நாகன்நேவன + போதது, நாகன்கே + வனபோதது; தாமரைக்கணியார் = தாமரை + கணியார், தாம + அரைகு + அணியார்; குன்றேறுமா = குன்றேறு + மா, குன்றேறு + அமா.

னும் எழுத்துக் கடன் இல — புணர்ச்சியிடத்து இத்தன்மைய வென்னும் எழுத்துமறைமையை உடையவல்ல ; எ - று.

செம்பொன்பதின்கீழ் என்றுழிப் பொன்னார்ய்ச்சி யுளவழிப் பொன் னெனவஞ் செம்பாராய்ச்சி யுளவழிச் செம்பெனவங் குறிப்பான் உணரப்பட்டது. இசையில் திரித வென்றது ஒலியெழுத்திற் கெனவும் எழுத்துக்கடனில் வென்றது வரிவடிவிற் கெனவங் கொள்க. (க0)

புணரியல் முற்றிற்று

### ட. தொகைமரபு

[எழுத்துப் புணர்ச்சியுள், தொகுத்துக் கூறுதற்குரிய புணர்ச்சி யிலக்கணங்களை உணர்த்துவது.]

க. உயிரீ மெய்யீறுகளின் பொதுப் புணர்ச்சி

மெல்லினங் தோன்று மீடம்

கசந. கசதப முதலிய மொழிமேற் ரேன்றும்  
மெல்லெழுத் தியற்கை சொல்லிய முறையான்  
ஙஞ்சம் வென்னும் ஒற்று கும்மே  
அன்ன மரபின் மொழிவயி னுன.

என்பது சூத்திரம்.

உயிரீறும் புள்ளியீறும் மேலை அகத்தோத்தினுள் முடிக்கும்வழி ஈறுக டோறும் விரித்து முடிப்பனவற்றை ஈண்டு ஓரோவோர் சூத்திரங்களால் தொகுத்து முடிபு கூறினமையின், இவ்வோத்துத் தொகைமரபு பென்னும் பெயர்த்தாயிற்று. மேல் மூவகை மொழியும் நால்வகையாற் புணர்வும், மூன்று திரியும் ஓரியல்பும் எய்தி வேற்றுமை அல்வழி யென இருபகுதியவாகி எழுத்துஞ் சாரியையும் மிக்குப் புணருமாறு இது வென்று உணர்த்தி அவைதாம் விரிந்த சூத்திரப் பொருளவுன்றியும் தொகுப் புணருமாறு கூறுதலின், இவ்வோத்துப் புணரியலோடு இயைபுடைத்தாயிற்று. இத் தலைச் சூத்திரம் உயிர்மயக்கியலையும் புள்ளி மயங்கியலையும் நோக்கியதோர் வருமொழிக் கருவி கூறுகின்றது.

இ - ஸ : கசதப முதலிய மொழிமேற் ரேன்றும் இயற்கை மெல்லெழுத்து -- உயிரீறும் புள்ளியீறும் முன்னர் நிற்பக் கசதபக்களை முதலாகவுடைய மொழிகள் வந்தால் அவற்றிற்கு மேலே தோன்றி நிற்கும் இயல்பாகிய மெல்லெழுத்துக்கள், சொல்லிய முறையான் ஙஞ்சம் என்னும் ஒற்றுகும் -- நெடுங்கணக்கிற பொருந்தக் கூறிய முறையானே கசதபக்களுக்கு ஙஞ்சம் வென்னும் ஒற்றுக்கள் விரணிறவகையானும், அன்ன மரபின் மொழி

வயினுன — அத்தன்மைத்தாகிய முறைமையினையுடைய மொழிக ஸிடத்து; எ - று.

ஏ - டி : விளங்கோடு செதில் தோல் பூ என வரும். இது ‘மரப் பெயர்க்கிளவி’ (எழு - 2கள்) என்பதனான் மெல்லெலழுத்துப் பெற்றது. மரங்குறிது சிறிது தீது பெரிது என அல்வழிக்கட்ட டிரியுமாறு ‘அல்வழி யெல்லாம்’ (எழு - 1க்கை) என்பதனாற் பெறுதுமேலும் ஈண்டுத் தோன்று மென்றதனால் நிலைமொழிக்கட்ட டோன்றி நின்ற ஒந்துத் திரிதல் கொள்க. அன்ன மரபின் மொழியன்மையின் விளக்குறுமை<sup>1</sup> விளக்குறைத்தான் எண்புழி மெல்லெலழுத்துப் பெறுவாயின, இவை ஏழாவதும் இரண்டாவதுங் திரிதலின். இங்ஙனம் எழுத்துப் பெறுவனவுக் திரிவனவு மெல்லாம் வருமொழியேற்றி வருமென்று உணர்க. (க)

வருமொழி யியல்பாதல்

கசச. ஞம யவவெனும் முதலாகு மொழியும்  
உயிர்முத லாகிய மொழியும் உளப்பட  
அன்றி யனைத்தும் எல்லா வழியும்  
நின்ற சொல்முன் இயல்பா கும்மே.

இது முற்கூறிய நால்வகைப் புணர்ச்சியுள் இயல்பு புணருங்கால் இக்கூறிய பதினே மூழுத்தும் வருமொழியாய் வந்த இடத்து இருபத்துநான் கீற்றின் முன்னரும் வேற்றுமையிலும் அல்வழியிலும் வருமொழி இயல்பாய் முடிக வென்கின்றது.

இ - ண் : ஞமயவ எனும் முதலாகுமொழியும் — ஞமயவ என்று சொல்லப்படும் எழுத்துக்கள் முதலாய் நிற்குஞ் சொற்களும், உயிர்முதலாகிய மொழியும் உளப்பட — உயிரெழுத்து முதலாய் நின்ற சொற்களுஞ் தம்மிற்கூட, அன்றி யனைத்தும் — அப்பதினேழாகிய வருமொழிகளும், எல்லாவழியும் — வேற்றுமையும் அல்வழியுமாகிய எல்லா இடத்தும், நின்ற சொன்முன் — இருபத்துநான்கு ஈற்றவாய் நின்ற பெயர்ச்சொன்முன்னர், இயல்பாகும் — திரிபின்றி இயல்பு புணர்ச்சியாய் நிற்கும் ; எ - று.

உயிரீற்றின்கண் எகர ஒகரம் ஒழிந்தன கொள்க.

ஏ - டி : விள பலா கிளி குரீ கடு பூ சே கை சோ கெகி என நிறுத்தி, ஞான்றது நீண்டது மாண்டது யாது வலிது நுங்கையதுவன்றுமெய்ம்முதன் மொழி வருவித்து, பொருள் தருதற்கு ஏற்பன அறிந்து கூட்டுக. சோ என்பது அரண். அதற்குச் சோ ஞான்கிற்று எனக் கொள்க. கெளவென்பதற்குக் கெளங்கிடுங்தது நீடிற்று எனக். இனி இவற்றின் முன்னர் உயிர் முதன் மொழி வருங்கால் அழிக்கு ஆயிற்று இல்லை ஈண்டிற்று உண்டு ஊறிற்று எழுத்தது எய்ந்தது ஜது ஒன்று ஒன்கிற்று ஒளவியத்தது என வரும். இவற்றுட் கோவக்கு இடிந்தது ஈண்டையது உள்ளது ஊறிற்று என்பனவற்றேடு முற்

<sup>1</sup> விளக்கு மூலம் என்பது குரும் வேற்றுமையுமாம்.

குறியவற்றையும் ஒட்டுக. இனி வேற்றுமைக்கண் விள முதலியவற்றை நிறுத்தி ஞாந்தி நீட்சி மாட்சி யாப்பு வண்மை அழகு ஆக்கம் இளமை ஈட்டம் உயர்வு ஜாற்றும் எழுச்சி ஏற்றும் ஜூயம் ஒழிவு ஒக்கம் ஒளவியம் என ஒட்டுக. எலாதனவற்றிற்கு முற் குறியவாறுபோல ஏற்பன கொணர்ந்து ஒட்டுக.

இனிப் புள்ளியீற்று ணகாரமும் னகாரமும் மேற்கூறுப. ஏனைய ஈண்டுக் கூறுதும்.

**ஏ - டி :** உரிஞ் வெரிங் என நிறுத்தி, வெஞ்சிழ்ந்தது நீடிற்று அழகிது ஆயிற்று எனவும், வெஞ்சிழ்ச்சி நீட்டிப்பு அடைவு ஆக்கம் எனவும் வருவித்து, எல்லாவற்றேரும் ஒட்டுக. மரம் வேய் வேர் யாழ் என நிறுத்தி, ஞான்றது ரீண்டது மாண்டது யாது வலிது நாக்கதையது அழகிது ஆயிற்று எனவும், ஞாந்தி நீட்சி மாட்சி யாப்பு வண்மை அடைவு ஆக்கம் எனவும் வருவித்து, எல்லாவற்றேரும் ஒட்டுக. இவற்றுள் மகர ஈறு வேற்றுமைக்கட் கெடுதல் ‘துவர’ (எழு - கூக) என்றதனுற் கொள்க. அவ்வழிக்கட் கெடுதல் ‘அல் வழி யெல்லாம்’ (எழு - கூக) என்றதனுற் கொள்க. சிலைமொழித் திரிபு ஈண்டுக் கொள்ளாமை உணர்க. யகர ஈறு யகரத்தின் முன்னர் இரண்டிடத் தாங் கெடுதல் ஈண்டு எல்லா மென்றதனுற் கொள்க. வேல் தெவ் கோள் என நிறுத்தி ஏற்பன கொணர்ந்து இருவழியும் ஒட்டுக. ணகார வகார ணகாரங்களின் முன்னர் நகரம் வருவமொழியாக வங்குமி அங்கரங் திரிதவின் அத்திரிந்த உதாரணங்கள் ஈண்டுக் கொள்ளறக. இவற்றுள் திரிந்து வருவன வள; அவை எடுத்தோத்தாலும்<sup>2</sup> இலேசாலும்<sup>2</sup> ஏனையோத்துக்களுள் முடிக் கிண்றவாற்றுன் உணர்க. இனி, எல்லாமென்றதனை உயிர்க்கணமாயின் ஒற்றிரட்டியும் உடம்பு மெய் பெற்றும் உயிரேறியும் முடியுன கருவித்திரி புகள் திரிபெனப்படா<sup>3</sup> இவ்வியல்பின்கண் ஜொன்று உணர்க. வரகு ஞான்றது வரகு ஞாந்தி எனக் குற்றுகரத்தின்கண்ணும் இவ்வாறே கொள்க. இருபத்துஊன்கு ஈற்றிற்கும் வேற்றுமைக்கும் அல்வழிக்கும் அகத் தோத்தினுள் நாற்பத்தெட்டுச் சூத்திரங்களான் முடிவனவற்றை ஒரு குத்திரத்தாற் ரெகுத்து முடித்தார். மேலும் இவ்வாறே. கூறுப. இவ்வியல்பு வருவமொழி நோக்கிக் கூறிய தென்று உணர்க. இவ்வியல்பு புணர்ச்சி மெப்க கண் நிகழுமாறு உயிர்க்கண் நிகழுமாமையின் மெய் முற்கூறினார். (2)

#### கசடு. அவற்றுள்,

· மெல்லெழுத் தியற்கை உறழினும் வரையார்  
சொல்லிய தொடர்மொழி இறுதி யான.

இது முற்கூறிய முடிபிற் சிலவற்றிற்கு அம்முடிபு விலக்கிப் பிறிது விதி எப்துவித்தது.

**இ - ன் :** அவற்றுள் — முற்கூறிய முன்று கணத்தினுள், மெல்லெழுத்தியற்கை உறழினும் வரையார் — மெல்லெழுத்து

1 எடுத்தோது — வெளிப்படையாய் எடுத்து ஒதும் விதி.

2 இலேச — நாற்பாலில் மிகையாழிருக்கும் எழுத்தும் சொல்லும்.

3 உயிர் குறந்தொலை வருவமொழியாமன் சிகிமெயிழிற்று ஒற்றிரட்டுதலும் இரு மொழிக்கும் இடையில் உடம்பு மெய் தோனறுதலும், அவ்விருகை மெய்யின் மேலும் உயிரேறி முடித்தலும் கருவித்திரிபுகள்; சிகிமொழியீறும் வரு மொழியிறும் திரதலும், வருவமொழி முதன்மெய் தனன்றைறும் இனவொறுமை மிகப் பெறுதலும் செயகைத் திரிபுகள் என்பது நச்சினார்க்கிணியர் கருத்து.

இயல்பியல் பாதலேயன்றி உறம்புது முடியினும் நீக்கார். சொல்லிய தொடர்மொழி இறுதியான — சொல்லப்பட்ட தொடர்மொழியீற்றுக்கண் ; எ - ரு.

உம்மை எதிர்மறை. எனவே, உறழாமை வலியுடைத்தாயிற்று. கதிர்களுரி கதிர்க்குளுரி துணி முரி எனவும், இதழ்களுரி இதழ்க்குளுரி துணிமுரி எனவும் வரும். வருமொழி மூற்கூறியவதனால் ஒரெழுத் தொருமொழி ஈரெழுத் தொருமொழிகளுள்ளஞ் சில உறத்திச்சிபெற்று முடிதல் கொள்க. பூளுரி பூளுக்குளுரி துணி முரி, காய்களுரி காய்க்குளுரி துணி முரி எனவரும். சொல்லியவென்றதனால் ஒரெழுத் தொருமொழிகளுட் சில மிக்கு முடிதல் கொள்க. கைக்குளுரித்தார் நீட்டினார் மறித்தார் என வரும். இன்னும் இதனே ஈரெழுத் தொருமொழிக்கண் மெய்க்குளாம் நூல் மற்கார்<sup>1</sup> என வரும். இவற்றை நலித்து கூறப் பிறத்தலின் இயல்பென்பாரும் உளர். குளாற்றினார் என்றுத் போல்வன மிகாதன. (ங)

ஏ எ முன் யாவும் ஞாவும்

கச கா. ணனவென் புள்ளிமுன் யாவும் ஞாவும்  
விளையோ ரஜைய என்மனுர் புலவர்.

இது யகர ஞகர முதன் மொழி வந்த இடத்து நிகழ்வதோர் தன்மை கூறுகின்றது. இதுவும் புணரியலொழிபாய்க் கருவிப்பாற்படும்.

**இ - ஃ :** ணனவென் புள்ளிமுன் யாவும் ஞாவும் — ணகார ஞகார மென்று கூறப்படும் புள்ளிகளின் முன்னர் வந்த யாவும் ஞாவும் முதலாகிய விளைச்சொற்கள், விளையோரஜைய என்மனுர் புலவர் — ஒரு விளை வந்த தன்மையை ஒக்கு மென்று சொல்லுவர் புலவர் ; எ - று.

**ஏ - டு :** ‘மண்யாத்த கோட்ட மழகளிறு தோன்றுமே’ ‘மண்ணாத்த கோட்ட மழகளிறு தோன்றுமே’ எனவும், ‘பொன்யாத்த தார்ப்புரவி பரிக்குமே’ ‘பொன்னாத்த தார்ப்புரவி பரிக்குமே’, எனவும் வரும்.

விளைக்கண் ணனவே மண்யாமை மண்ணாமை எனப் பெயர்க்கண் வாரா வாயின. ஞா மூற்கூறுது யா முற்கூறியவதனான் ஞாக் சென்றவழி யாக் செல்லாது யாக் சென்றவழி ஞாக் செல்லு மென்று கொள்க. மண்ணான்றது என்ற வழி மண்யான்றது என்று வாராமை உணர்க. (ஈ)

ஏ எ டுமு அல்வழியில் இயல்பாதல்

கச எ. மொழிமுத லாகும் எல்லா எழுத்தும்  
வருவழி நின்ற ஆயிர புள்ளியும்  
வேற்றுமை யல்வழித் திரிபிடன் இலவே.

இது ணகார ஈறும் ணகார ஈறும் அல்வழிக்கண் இயல்பாய் முடியு மென்கின்றது.

<sup>1</sup> மெய் நூல் என்னுஞ் சொற்களை நகசினர்க்கிளியா இங்கு ஈரெழுத் தொருமொழி யாக்க கொண்டது, அவா ‘ஒரெழுத் தொருமொழி’ என்னும் நூற்பாவரையில் சொற்களை ஒற்றும் ஒற்றுக்கூடிய முறையொடு முறைம்.

இ - ஸ் : மொழி முதலாகும் எல்லா வெழுத்தும் வருவழி — மொழிக்கு முதலாமெனப்பட்ட இருபத்திரண்டெழுத்தும் வரு மொழியாய் வருமிடத்து, நின்ற ஆயிர புள்ளியும் — முன்னர்க் கூறி நின்ற ணகாரமும் னகாரமும், வேற்றுமையல்வழி திரி பிடன் இலவே — வேற்றுமை யல்லாத இடத்துத் திரியுமிடம் இல ; எ - று.

மன் பொன் என நிறுத்திக், கடிது சிறிது தீது பெரிது ஞகிழ்ச்சத்து நின்டது மாண்டது யாது வலிது நுங்கையது அடைந்தது ஆயிற்று இல்லை ஈண்டிற்று உண்டு ஊட்டிற்று எவ்விடத்து ஏற்று ஜது ஒழுகிற்று ஒங்கிற்று ஒளவையது என ஓட்டுக் கொடுக்க வருமொழி முற்கூறியவதனால் ணகாரத்திற்குச் சிறுபான்மை திரிபும் உண்டென்று கொள்க. சாட்கோல் என வரும் ; இதற்குச் சான்னிய கோ லென்க. இவை ‘நின்ற ரெசான்முன் இயல்பாகும்’ (எழுக்கச) என்ற வழி, அடங்காவாயின ; அது வருமொழிபற்றித் திரியாமை கூறிய தாதவின். இது நிலைமொழிபற்றித் திரியாமை கூறியது. (டு)

அவை வேற்றுமையிலும் இயல்பாதல்

**கச. அ.** வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத் தல்வழி  
மேற்கூறியற்கை ஆவயி னுன்.

இது முற்கூறியவாற்றுன் வேற்றுமைக்கண் திரிபு எய்திநின்றவற்றை ஈண்டு வேற்றுமைக்கண்ணும் வல்லெழுத் தல்வழி திரியா வென எய்தியது விலக்கிற்று.

இ - ஸ் : ஆவயினுன் — அல்வழிக்கண் அங்ஙனங் திரியாது நின்ற அவ்வொற்றுக்கள், வேற்றுமைக்கண் னும் — வேற்றுமைப் பொருட் புணர்ச்சி யிடத்தும், வல்லெழுத்தல்வழி மேற்கூறியற்கை — வல்லெழுத்தல்லாத இடத்து மேற்கூறிய இயல்பு முடிபாம் ; எ - று.

எனவே, வல்லெழுத்து வங்குழித் திரியு மென்றாயிற்று.

ஸ - டு : மன் பொன் என நிறுத்தி, ஞகிழ்ச்சி நீட்சி மாட்சி யாப்பு வன்மை நுங்கையது அழகு ஆக்கம் இன்மை என ஏற்பன கொணர்ந்து ஓட்டுக் கொண்டு கெய்கைச் சூத்திரம். மேல் நான்கு சூத்திரத்தாற் கூறியன வல் லெழுத்து வங்குழித் திரியுமாறு தத்தம் ஈற்றுட்கூறுப. (கு)

என முன் த தக்கள் திரிதல்

**கச. கு.** எனவென வருஷம் புள்ளி முன்னர்த்  
த ந எனவரிற் றனவா கும்மே.

இது புள்ளிமயங்கியலை சோக்கியதோர் வருமொழிக் கருவி கூறுகின்றது.

இ - ஸ் : என என வருஷம் புள்ளி முன்னர் — லகார · ணகார மென்று சொல்ல வருகின்ற புள்ளிகளின் முன்னர், ந என வரின் — தகாரமும் நகாரமும் முதலென்று சொல்லும்படியாகச் சில

சொற்கள் வரின், றனவாகும் — நிரனிறையானே அவை றகார னகார ரங்களாகத் திரியும் ; எ - று.

ஏ - டி : கஃறீது கண்ணன்று பொன்றீது பொன்னன்று என வரும் நிலைமொழித்திரிபு தத்தம் ஈற்றுட்கூறுப. (எ)

னெமுன் தந மெய் டண வாதல்

கடுத். னொவென் புள்ளிமுன் டணவெனத் தோன்றும்.

இதுவும் அது.

இ - ஸ் : னொவென் புள்ளிமுன் — னகார ளகார மென்று சொல்லப்படும் புள்ளிகளின் முன்னர் அதிகாரத்தால் தகார னகார ரங்கள் வருமெனின், டண வெனத் தோன்றும் — அவை நிரனிறையானே டகார னகார ரங்களாய்த் திரிந்து தோன்றும் ; எ - று.

ஏ - டி : மண்ணது மண்ணன்று முஃடை முண்ணன்று என வரும். நிலைமொழித்திரிபு தத்தம் ஈற்றுட்கூறுப. (அ)

உ. உயிரிழ மெய்யிழுகளின் சிறப்புப் புணர்க்கி

முன்னிலை வினைச்சொல் முடியுமாறு

கடுக. உயிரீருகிய முன்னிலைக் கிளவியும்  
புள்ளி யிறுதி முன்னிலைக் கிளவியும்  
இயல்பா குநவும் உறமா குநவுமென்  
ரூயீரியல் வல்லெழுத்து வரினே.

இது முன்னிலை வினைச்சொல் வன்கணத்துக்கண் முடியுமாறு கூறு கின்றது.

இ - ஸ் : உயிரீருகிய முன்னிலைக் கிளவியும் — உயிரீருய்வந்த முன்னிலை வினைச்சொற்களும், புள்ளியிறுதி முன்னிலைக் கிளவியும் — புள்ளியீருய் வந்த முன்னிலைவினைச்சொற்களும், வல்லெழுத்து வரின் — வல்லெழுத்து முதலாகிய மொழி வரின், இயல்பாகுநவும் உறமாகுநவுமென்று ஆயீரியல் — இயல்பாய் முடிவனவும் உறமந்து முடிவனவு மென அவ்விறண்டு இயல்பினையுடைய ; எ - று.

ஏ - டி : எறிகொற்று கொண்டுகொற்று உண்டுகொற்று தின்கொற்று சாத்தா தேவா பூதா என இவை இயல்பு. நடகொற்று நடக்கொற்று ஈர்கொற்று கொற்று சாத்தா தேவா பூதா என இவை உறுத்தி. ஈரென்று ஒதினமையின் வினைச்சொல்லே கொள்க. இவை முன்னின்றுண் தொழி ஹுணர் த்துவனவும், அவ்வைத் தொழிற் படுத்துவனவு மென இருவகைய. இது ஜீ ஆயு முதலியன தொழிலுணர்த்துவன.<sup>1</sup> நட வா முதலியன உயிரீரும் புள்ளியீருங் தொழிற்படுத்துவன.<sup>2</sup> நில்கொற்று நிற்கொற்று எனத் திரிந்

<sup>1</sup> தொழி ஹுணர்த் துவன - செய்தாய் செய்கின்றுய் செய்வாய் என்பன போன்ற முக்கால முன்னிலை வினைமுற்று. <sup>2</sup> தொழிற்படுத்துவன - ஏவும் வினைமுற்று.

துறம்தனவும், உறழாகுங்கு மென்னும் பொதுவகையான் முடிக்க. இயல்பு முறைவுமென் நிரண்டியல்பின என்னுது ஆகுங்கு மென்றதனான் துக்கொற்றி சினாக்கொற்றி சென்னா நாகா மாடா வடிகா என் ஒரெழுத் தொருமொழி முன்னிலை வினைச்சொல் மிக்கே முடிதல் கொள்க. (க)

### அதற்குச் செய்து விதி

**கடுசு.** ஒளவென வருஷம் உயிரிறு சொல்லும்  
ஞமவ என்னும் புள்ளி யிறுதியுங்  
குற்றிய லுகரத் திறுதியும் உளப்பட  
முற்றத் தோன்று முன்னிலை மொழிக்கே.

இஃது எய்தியது விலக்கிறது, முற்கூறியவற்றுட் சில ஆகாசனவற்றை வரைந்து உணர்த்தவின்.

**இ - ஃ :** ஒளவென வருஷம் உயிரிறு சொல்லும் — ஒளவென வருகின்ற உயிரீற்றுச்சொல்லும், ஞமவ என்னும் புள்ளியிறுதி யும் — ஞமவ என்று சொல்லப்படும் புள்ளியீற்றுச் சொல்லும், குற்றியலுகரத்து இறுதியும் — குற்றியலுகரத்தை இறுதியிலே விடைய சொல்லும், முன்னிலை மொழிக்கு உளப்பட முற்றத் தோன்று — முன்னர் முன்னிலை மொழிக்குப் பொருந்தக் கூறிய இயல்பும் உறம்சியமாகிய முடிபிற்கு முற்றத் தோன்று; எ - று.

முற்றவென்றதனான் நிலைமொழி உரம் பெற்று உறம்து முடிதல் கொள்க.

**ஏ - டு:** கௌவுகொற்றி கௌவுக்கொற்றி, வெளவுக் கொற்றி, உரிஞ்சுகொற்றி உரிஞ்சுக்கொற்றி, பொருந்தகொற்றி பொருந்தக் கொற்றி, திருமுககொற்றி திருமுக்கொற்றி, தெவ்வுகொற்றி தெவ்வுக்கொற்றி, கூட்டுகொற்றி கூட்டுக்கொற்றி என வரும். (ப)

### உயர்திணைப் பெயர் புணருமாறு

**கடுங்.** உயிர் ருகிய உயர்திணைப் பெயரும்  
புள்ளி யிறுதி உயர்திணைப் பெயரும்  
எல்லா வழியும் இயல்பென மொழிப.

இஃது உயர்திணைப்பெயர் வன்கணம் மென்கணம் இடைச்கணம் உயிர்க் கண மென்னும் நான்கு கணத்தினும் இருவழியும் முடியுமாறு கூறுகின்றது.

**இ - ஃ :** உயிரீருகிய உயர்திணைப்பெயரும் — உயிரீருய் வந்த உயர்திணைப்பெயர்களும், புள்ளி யிறுதி உயர்திணைப்பெயரும் — புள்ளியீற்றினையிடைய உயர்திணைப்பெயர்களும், எல்லாவழியும் — நான்கு கணத்து அல்வழியும் வேற்றுமையுமாகிய எல்லா இடத் தும், இயல்பென மொழிப — இயல்பாய் முடிய மென்று கூறுவர் புலவர்; எ - று.

வன்கணம் ஒழிந்த கணங்களை ‘ஞ ந ம ய வ’ (எழு - கசச) என்பதனை முடிப்பாரும் உள்ளர். அது பொருந்தாது, இல்லாசிரியர் உயர்தினைப் பெயரும் விரவுப்பெயரும் எடுத்ததாதியே முடிப்பாராதலின்.

**ஏ - 6 :** நம்பி அவன் எனவும், நங்கை அவள் எனவும் நிறுத்தி, அல்வழிக் கட்ட குறியன் சிறியன் தீயன் பெரியன் எனவும், குறியள் சிறியள் தீயள் பெரி யள் எனவும், ஞான்றான் நீண்டான் மாண்டான் எனவும், ஞான்றாள் நீண்டாள் மாண்டாள் எனவும், யாவன் வலியன் எனவும், யாவள் வலியள் எனவும், அடைங் தான் ஆயினான் ஒளவியத்தான் எனவும், அழகியள் ஆடினாள் ஒளவியத்தாள் என வும் ஒட்டுக் கூனி வேற்றுமைக்கண் கை செவி தலை புறம் எனவும், ஞாற்சி நீட்சி மாட்சி எனவும், யாப்பு வன்னை எனவும், அழகு ஒளவியம் எனவும் எல்லாவற் றேரும் ஒட்டுக் கூருவேன் எனத் தன்மைப் பெயர்க்கண்ணுங் குறியேன் சிறியேன் தீயேன் பெரியேன் எனவும், கை செவி தலை புறம் எனவும் ஒட்டுக் கூனி முன்னிலை விரவுப்பெயராதலின் ஈண்டைக் காகா.

இனி, உயிரீறு புள்ளியிறுதி என்ற மிகையானே உயர்தினைப் பெயர் திரிந்து முடிவனவுங் கொள்க. கபிலபரணர், இறைவுகெடுவேட்டுவர், மருத்துவ மாணிக்கர் என நூரை ஈறு கெட்டு இயல்பாய் முடிந்தன. ஆசிவகப்பள்ளி நிக் கந்தக்கோட்டம் என இவை அவ் வீறு கெட்டு ஒற்று மிக்கு முடிந்தன. ஈழ வக்கத்தி வாணிகத்தெரு அரசுக்கண்ணி கோவிட்க்கருவி என இவை ஒருமை பீறும் பன்மையீறும் கெட்டு மிக்கு முடிந்தன. சூராக்கோட்டம் சூரக்கோட்டம், பிரமக்கோட்டம் பிரமக்கோட்டம் என இவை ஈறு கெட்டு வல்லவழுத்து உற்றுந்தன. வண்ணைப்பெண்டிர் இது மிக்கு முடிந்தது. பல்சங்கத்தரர் பல்சான்றேர் பல்லரசர் என்றாற் போல்வன ரகரவீறும் அதன் முன்னின்ற அகரமுங் கெட்டுப் பிற செய்கைகளும் பெற்று முடிந்தன.

இனி, எல்லாவழியும் மென்றதனை உயர்தினை வினைச்சொல் இயல்பாயும் திரிந்தும் முடிவன எல்லாநா கொள்க. உண்கு உண்கு வருது சேறு உண்பல் உண்டேன் உண்பேன் என்னுங் தன்மை வினைகளைக் கொற்ற சாத்தா தேவா பூதா என்பனவற்றேருடு ஒட்டுக் கூருவேன் உண்டேன் உண்டார் சான்றீர் பார்ப்பீர் என முன்னி லைக்கண்ணும் உண்ப உண்டார் சான்றூர் பார்ப்பார் எனப் படர்க்கைக்கண்ணும் ஒட்டுக் கூருவேன் இது முடிந்தன. பிறவும் அன்ன. (கக)

### அதற்குச் சிறப்பு விதி

**கடுசு. அவற்றுள்,**

**இகர இறுபெயர் திரிபிட னுடைத்தே.**

இஃது உயர்தினைப் பெயருட் சிலவற்றிற்கு எய்தாத தெய்துவித்தது.

**இ - ஸ் :** அவற்றுள் இகர இறுபெயர் — முற்கூறிய உயர் தினைப் பெயர்களுள் இகர சற்றுப்பெயர், திரிபிடனுடைத்தது — இருவழியுங் திரிந்து முடியும் இடனுடைத்து; ஏ - று.

எட்டி-ப்பூ காவிதிசீப்பு நம்பிப்பேறு என இவ்வுயர்தினைப் பெயர்கள் வேற்றுமைக்கண் மிக்கு முடிந்தன. எட்டி காவிதி என்பன தேயவழுக்காகிய

1 எட்டி - வணிகருட். சிறங்தோர்க்கு அரசராம் கொடுக்கப்பட்ட பட்டப்பெயா.

2 காவிதி - உழுவித்துண்ணும் வேளாளருட் சிறங்தோர்க்கு அரசராம் கொடுக்கப் பட்டப்பட்டப் பெயா,

சிறப்புப்பெயர். எட்டி மரம் அன்று. அஃது ‘எட்டி குமர னிருந்தோன் றன்னை’ (மணி. 4: 58) என்பதனை உணர்க. இவை எட்டியதுடு எட்டிக்குப்பு என விரியும். இனி நம்பிக்கொல்லன் நம்பிச்சான்றான் நம்பித்துணை நம்பிப்பிள்ளை எனவும், செட்டிக்கூத்தன் சாத்தன் தேவன் பூதனெனவும் அல் வழிக்கண் உயர்துணைப்பெயர் மிக்கு முடிந்தன. இடனுடைத்தென்றதனை இகர சுற்றலாதனவும் சுறு திரியாது நின்று வல்லெழுத்துப் பெறுதல் கொள்க. நங்கைப்பெண் நங்கைச்சானி என அல்வழிக்கண் சிறுபான்மை ஜகார சுறு மிக்கன. இவ்வீற்றம் திணைப்பெயர் மிக்கு முடிதல் உயிர் மயங்கியலுட் கூறுப. (க2)

### விரவுப்பெயருள் இயல்பு

**கஞ்சு.** அஃறிணை விரவுப்பெயர் இயல்புமா ருளவே.

இது விரவுப்பெயருள் இயல்பாய் முடிவனவும் உளவென்கின்றது.

**இ - ஃ:** அஃறிணை விரவுப்பெயர் — உயர்துணைப் பெயரோடு அஃறிணை விரவிய விரவுப்பெயர், இயல்பு மாருளா — இயல்பாய் முடிவனவும் உள, உம்மையான் இயல்பின்றி முடிவனவும் உள ; எ - று.

உயர்துணைப்பெயரோடு அஃறிணை சென்று விரவிற் ரென்ற தென்னை ? சொல்லத்திராத்து ‘இருதிணைச் சொற்குமோ ரன்ன வரிமையின்’, (சொல் - களு) என்று குத்திராஞ் செய்வரா வெனின், அதுவும் பொருஞ்சுமாறு கூறுதும். சாத்தன் சாத்தி, முடவன் முடத்தி என வரும் விரவுப் பெயர்க்கண் உயர்துணைக்கு உரித்தாக ஒழிய ஆண்பாலும் பெண்பாலும் உணர்த்தி நின்ற சுற்றிரழுத்துக்களே அஃறிணை யாண்பாலும் பெண்பாலும் உணர்த்திற் ரென்றல் வேண்டும் ; என்னை ? அஃறிணைக்கு ஒருமைப்பாலும் பண்மைப்பாலும் உணர்த்தும் சுற்றன்றி ஆண்பாலும் பெண்பாலும் உணர்த்தும் சுறுகள் உளவாக ஆசிரியர் ஒதாமையின் ; அங்கானம் உயர்துணை இருபாலும் உணர்த்தும் சுறுகள் நின்றே அஃறிணை யாண்பாலையும் பெண்பாலையும் உணர்த்துவின், அஃறிணை உயர்துணையோடு சென்று விரவிற்ரென்று அவற்றின் உண்மைத் தன்மைத் தோற்றந் கூறுவான் ஈண்டுக் கூறினார். இவ்வாறே விளிமரபின்கட்டு இளங்காத விறுதி யஃறிணை விரவுப் பெயர், (எழு - கடுமை) என்புழியும் ஆசிரியர் உயர்துணையோடு அஃறிணை விரவிய விரவுப் பெயரென ஆண்டும் உண்மைத் தன்மைத் தோற்றந் கூறுவர். மாணுக்கண் இனிது உணர்த்தஞ்சு இவ்வாறு விரவுப் பெயரினது உண்மைத் தன்மைத் தோற்றம் இரண்டு அதிகாரத் துறக் கூறி, அவும் விரவுப்பெயர் வழக்கின்கண் இருதுணைப் பொருளும் உணர்த்தி இருதுணைச் சொல்லாய் நிற்றஞ்சும் ஒத்த உரிமையவா மெனப் புலப் பட நிற்குமாறு காட்டினு ரென்று உணர்க.

இனி, அவை அல்வழிக்கண் இயல்பாய் நிற்குமாறு :—சாத்தன் கொற்றன் சாத்தி கொற்றி என நிறுத்திக் குறியன் சிறியன் தீயன் பெரியன் குறியன் சிறியள் தீயள் பெரியள் எனவும், ஞான்றுன் நீண்டான் மாண்டான் யாவன் வலியன் எனவும், அடைந்தான் ஒளவித்தான் அடைந்தாள் ஒளவித்தாள் எனவும் நான்கு கணத் தோடும் ஒட்டி உணர்க. இனி வேற்றுமைக்கண் கை செவி தலை புறம் என

வும், ஞாற்சி நீட்சி மாட்சி யாப்பு வன்மை அழகு ஒளவியம் எனவும் ஒட்டுக் கொள்ளுதல் விவரங்களாக நிற்பத் தகாரா நகாரம் வந்துழித் திரியும் உதாரணம் ஈண் கூக் கொள்ளற்க. இனிச் சாத்தன் குறிது சாத்தி குறிது என அஃறினை முடிபேற்பனவுங் கொள்க. இவற்றெல்லை வினைச்சொல் தலைப்பெய்ய இவை இரு தினைக்கும் உரியவாம். ஆண்டு நாற்பத்தெட்டுச் சூத்திரங்களான் முடிவதனை ஈண்டுத் தொகுத்தார். இப்து உயர்தினைக்கும் ஒக்கும் உம்மையான் இயல் பின்றி முடிவன ஞாரா ஈற்றுட்காட்டிதும்.

(கங)

## முன்னும் வேற்றுமை முடிபு

**கடுசு.** புள்ளி யிறுதியும் உயிரிறு கிளவியும் வல்லெலமுத்து மிகுதி சொல்லிய முறையால் தம்மி னுகிய தொழிற்சொல் முன்வரின் மெய்ம்மை யாகலும் உறழுத் தோன்றலும் அம்முறை யிரண்டும் உரியவை உளவே வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும்.

இது மேல் உயிரிற்றிற்கும் புள்ளியிற்றிற்கும் வேற்றுமைக்கட் கூறும் முடிபு பெருது நிற்கும் மூன்றும் வேற்றுமைமுடிபு கூறுகின்றது.

**இ - ள :** தம்மினுகிய தொழிற்சொல் — மூன்றாவதற்கு உரிய விளை முதற்பொருளானுளவாகிய தொழிற்சொல், புள்ளியிறுதி முன்னும் உயிரிறு கிளவிமுன்னும் வரின் — புள்ளியிற்றுச்சொன் முன்னரும் உயிரிற்றுச்சொன் முன்னரும் வருமாயின், மெய்ம்மை யாகலும் உறழுத்தோன்றலும்) அம்முறை யிரண்டும் உரியவை உள — அவற்றுள் இயங்காகலும் உறழுத்தோன்றலுமாகிய அக் முறை யிரண்டும் பெறுதற்கு உரிய உளவாதலால், வேற்றுமை மருங்கிற் சொல்லிய முறையான் வேண்டும் வல்லெலமுத்துமிகுதி — உயிர்மயங்கியலுள்ளும் புள்ளிமயங்கியலுள்ளும் வேற்றுமைப் புணர்ச்சிக்குச் சொல்லிய முறையான் விரும்பும் வல்லெலமுத்து மிகுதியை, போற்றல் — ஈண்டுக் கொள்ளற்க; எ - று.

மெய்ம்மை பட்டாங்காதவின் இயல்பாம்.<sup>1</sup>

**ஏ - ட :** நாய் புலி என நிறுத்திக் கோட்டப்பட்டான் சாரப்பட்டான் தீண் டப்பட்டான் பாயப்பட்டான் என வருவித்து இயல்பாயவாறு காண்க. குர்கோட்டப்பட்டான் குர்கோட்டப்பட்டான், வளிகோட்டப்பட்டான் வளிக்கோட்டப்பட்டான், சாரப்பட்டான், தீணப்பட்டான், பாயப்பட்டான் என இவை உறழுந்தன. இவை நாற்பத்தெட்டுச் சூத்திரங்களான் முடிவனவற்றைத் தொகுத்தார்.

புள்ளியிறுதி உயிரிறுகளிலி என்றதனாற் பேளம்கோட்டப்பட்டான் பேளய்க் கோட்டப்பட்டான் என ஏகரப்பேறும் உறழுங்கிக்குக் கொடுக்க. அம்முறை மிரண்டு முரியவை யுளவே என்றதனாற் பாம்புகோட்டப்பட்டான் பாப்புக்கோட்

<sup>1</sup> பட்ட + ஆங்கு = பட்டாங்கு - ஹா சுத அல்லது உள்ள வகை, உண்ணம். உண்ணம் வெறுபாடனமையின இயலபாம்.

.பட்டான் என்னும் உற்ச்சியுள் நிலைமொழி யொற்றுத் திரிதலுக் கொள்க. இவ்வீறுகள் நாய்க்கால் தேர்க்கால் கிளிக்கால் என ஆண்டு வேற்றுமைக்கண் வல்லெழுத்து மிகுமாறு காண்க.

(கச)

### இரண்டாம் வேற்றுமைத் திரிபு

கருள. மெல்லெழுத்து மிகுவழி வலிப்பொடு தோன்றலும் வல்லெழுத்து மிகுவழி மெலிப்பொடு தோன்றலும் இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும் உயிர்மிக வருவழி உயிர்கெட வருதலுஞ் சாரியை உள்வழிச் சாரியை கெடுதலுஞ் சாரியை உள்வழித் தன்னுருபு நிலையலுஞ் சாரியை யியற்கை யுறுமத் தோன்றலும் உயர்திணை மருங்கின் ஒழியாது வருதலும் அஃறிணை விரவுப்பெயர்க் கவ்சியல் நிலையலும் மெய்ப்பிறி தாசிடத் தியற்கை யாதலும் அன்ன பிறவுந் தன்னியல் மருங்கின் மெய்பெறக் கிளந்து பொருள்வரைந் திசைக்கும் ஐகார வேற்றுமைத் திரிபென மொழிப.

இஃது இரண்டாம் வேற்றுமைத் திரிபு தொகுத்து உணர்த்துகின்றது.

இ - ஸ் : மெல்லெழுத்து மிகுவழி வலிப்பொடு தோன்றலும் — ‘மரப்பெயர்க் கிளவி மெல்லெழுத்து மிகுமே’ (எழு-உகள்) என்ற தனுன் விளங்குறைத்தானென மெல்லெழுத்து மிகுமிடத்து விளக் குறைத்தானென வல்லெழுத்துத் தோன்றுதலும், வல் லெழுத்து மிகுவழி மெலிப்பொடு தோன்றலும் — ‘மகரவிறுதி’ (எழு-ங்கள்) என்பதனுன் மரக்குறைத்தான் என வல்லெழுத்து மிகுமிடத்து மரங்குறைத்தான் என மெல்லெழுத்துத் தோன்றுதலும், இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும் — ‘தாயென் கிளவி யியற்கை யாகும்’ (எழு-ங்குசு) என்றவழித் தாய்கொலை என இயல்பாய் வருமிடத்துத் தாய்க்கொலை என மிகுதி தோன்றலும், உயிர்மிக வருவழி உயிர்கெட வருதலும் — ‘குறியதன் முன் னரும்’ (எழு-உஉகை) எனவங் ‘குற்றெழுத்திம்பரும்’ (எழு-உகள்) எனவும் ‘ஏயெனிறுதிக்கு’ (எழு-உஎள்) எனவங் கூறியவற்றுன் உயிர்மிக்கு வருமிடத்துப் பலாக்குறைத்தான் கழுக்கொணர்ந்தான் ஏக்கட்டினுன் என உயிர் கெட வருதலும், சாரியை உள்வழிச் சாரியை கெடுதலும் — ‘வண்டும் பெண்டும்’ (எழு-சங்க) என்பதனுற் சாரியைப்பேறு உள்ள இடத்து வண்டு கொணர்ந்தான் எனச் சாரியை கெட்டுநிற்றலும், சாரியை உள்வழித் தன்

ஞானம் விலையலும் ---- 'வண்டும் பெண்டும்' என்பதனாற் சாரியைப் பேறு உள்ள இடத்து வண்டினைக் கொண்டந்தான் எனத் தன் ஞானம் விற்கலும் (இதற்கு வல்லெலமுத்துப் பேறு சுற்று வகையாற் கொள்க), சாரியை இயற்கை உறுப்புத் தோன்றலும் — 'புளிமரக் கிளவிக்கு' (எழு-உசச) எனவும் 'பனையுமரையும்' (எழு-உங்க) எனவும் 'பூல்வேலன்று' (எழு-உள்ளு) எனவும் பெற்ற சாரியை பெற்று இயல்பாய் சின்று புளிகுறைத்தான் புளிக்குறைத்தான் பனைதாடி ந்தான் பனைத்தடிந்தான் பூல்குறைத்தான் பூற்குறைத்தான் என மிக்குக் கிரிந்தும் உறுப்புச்சியாகத் தோன்றலும், உயர்தினை மருங்கின் ஒழியாது வருதலும் — 'உயிர்ரூபிய உயர்தினைப் பெயரும்' (எழு - கந்து) என்பதனான் வேற்றுமைக்கண் இயல்பாய் வருமென்றவை நம்பியைக் கொண்டந்தான் நங்கையைக் கொண்டந்தான் என்றவழி இரண்டானாறுப் தொகாதே நிற்றலும், (ஒழியாதென்றதனான் மகற்பெற்றுன் மகட்பெற்றுன் எனவும் ஆடுவெற்றிசொல் 'மழவரோட்டிய' (அகம் - க) 'அவர்க்கண் டெட்முள்' எனவும் ஒழிந்தும் வருமென்று கொள்க.) அஃறினைவிரவுப் பெயர்க்கு அவ்வியல் விலையலும் — உயர்தினையோடு அஃறினை விரவும் பெயர்க்குக் கொற்றறைக் கொண்டந்தானென உருபு தொகாதே நிற்றலும், (அவ்வியல் விலையலும் என்றதனுனே மகப்பெற்றேனென விரவுப் பெயர்க்கண் ஞாங் தொகுதல் கொள்க. உருபியலுள் 'தேருங்காலை' (எழு-உ.ஒ.ஒ) என்ற இலோசான் இதற்கும் முன்னையதற்கும் வல்லெலமுத்துப்பேறுங்கொள்க.) மெய்ப்பிறிதாகிடத்து இயற்கையாதலும் - ஜனளி மயங்கியலுள் ணகாரனகார இறுதி வல்லெலமுத்தியையின் மெய்ப்பிறிதாமென்ற இடத்து மெய்ப்பிறிதாகாது மன்ன் கொண்டந்தான் பொன் கொண்டந்தான்என இயற்கையாய் வருதலும், அன்ன பிறவும் — அவைபோல்வன பிறவும், (அவை 'ஏக்கண்டு பெயருங் காலை யாழின் கற்கெழு சிறுகுடி' எனவும் 'நப்புணர் வில்லா நயனில்லோர் நட்பு' எனவும் வருவழி எக்கண்டு நப்புணர்வு என்னுங் தொடக்கங்குறுகும் உயர்தினைப்பெயர்கள் மெல்லெலமுத்துப் பெறுதற்கு உரியன வல்லெலமுத்துப் பெறுதல் கொள்க. இன்னுங் தினைபிளங்கான் மயிர்குறைத்தான் தற்கொண்டான் செறுத்தான் புகழ்ந்தான் எனவரும்.) தன் இயல் மருங்கின் — தன்னையே நோக்கித் திரிபுநடக்குமிடத்து, மெய்பெறக் கிளங்கு பொருள்வரைந்து இசைக்கும் — பொருள்பெற எடுத்தோதப்பட்டு ஏனை வேற்றுமைப் பொருட் புணர்க்கியது பொதுமுடிபினைத் தான் நீக்கி வேறு முடிபிற்றுய் சின்று ஒலிக்கும், ஐகார வேற்றுமைத் திரிபென மொழிபா

இரண்டாம் வேற்றுமையைது வேறுபட்ட புணர்ச்சி என்று கூறுவர் ஆசிரியர் ; எ - று.

மெய்ப்பெற என்றதனுளே சாரியையுள்வழித் தன்னுருபு நிலையாது செய் யுட்கண் வருவனவும் பிறவற்றின்கண் உறுத்து முடிவனவுங் கொள்க. ‘மறங்கடித் வருங்கற்பின்’ எனவும் ‘சில்சொல்லிந் பல் கூட்டல்’ (புறம் - கச்சு) எனவும் ‘ஆயிருத்தினையி னிகைக்குமன்’ (கொல் - க) எனவும் பிரூண்டும் பெரும்பான்மையும் வருமென்று கொள்க. மை கொணர்த்தான் மைக்கொணர்த்தான் வில்கோள் விற்கோள் என வரும். இனி, இவ்வாறு திரியாது அகத் தோத்திற் கூறிய பொது முடிபே தமக்கு முடிபாக வருவன ஏங் கொள்க. அவை கடுக்குறைத்தான் செப்புக் கொணர்த்தான் என்றுற் போல்வன. ‘தம்மினகை தொழிற்சொன் முன்வின்’ (எழு - கடுசு) என்ற அதிகாரத்தான் வினைவாக்குதலிலேயே இவங்களும் பெரும்பான்மை திரிவதென்று உணர்க. இனித் தன்னின முடிவத்த வென்பதனுன் ஏழாவதற்கும் வினையோடு முடிவழித் திரிதல் கொள்க. அது ‘வரைபாய் வருடை’ (மலைபுடு - நிடா) ‘புலம்புக்கனனே புல்லனத்காளை’ (புறம் - உடுசு) என்றுற்போல வரும். (கடு)

இகர ஜகா ஈற்று அல்வழி முடிபு

**கடுசு.** வேற்றுமை யல்வழி இ ஜ யென்னும்  
சற்றுப்பெயர்க் கிளவி மூவகை நிலைய  
அவைதாம்

இயல்பா குநவும் வல்லெழுத்து மிகுநவும்  
உறழா குநவும் என்மனுர் புலவர்.

இஃது இகர ஈற்றுப் பெயர்க்கும் ஜகா ஈற்றுப் பெயர்க்கும் அல்வழி முடிபு கூறுகின்றது.

**இ - ண :** வேற்றுமை யல்வழி — வேற்றுமை யல்லா இடத்து, இ ஜ என்னும் சற்றுப்பெயர்க்கிளவி மூவகை நிலைய — இ ஜ என் னும் சற்றையுடைய பெயர்ச்சொற்கள் மூவகையாகிய முடிபு நிலையை யுடைய, அவை தாம் — அம்முடிபுகடாம், இயல்பாகுந வும் — இயல்பாய் முடிவனவும், வல்லெழுத்து மிகுநவும் — வல் லெழுத்து மிக்கு முடிவனவும், உறழாகுநவும் — உறழ்ச்சியாய் முடிவனவும், என்மனுர் புலவர் — என இவையென்று கூறுவர் புலவர் ; எ - று.

**ஏ - டு :** பருத்தி குறிது எரை குறிது சிறிது தீது பெரிது என இவை இயல்பு. மாசித் திங்கள் சித்திரைத் திங்கள் அவிக்கொற்றன் புலக்கொற்றன் காவிக்கண் குவளைக்கண் என இவை மிகுதி. கிளிகுறிது கிளிக்குறிது தினை குறிது தினைக்குறிது என இவை உறழ்ச்சி.

பெயர்க்கிளவி மூவகைநிலைய வெனவே பெயரல்லாத இரண்டற்று வினைச் சொல்லும் இடைச்சொல்லும் உரிச்சொல்லும் இயல்பும் மிகுதியாகிய இருவகை நிலையவாம். ஒல்லைக்கொண்டான் என்பது ஜகா ஈற்று வினைச் சொன் மிகுதி. ‘இனி யணி’ (எழு - உங்கு) யென்பதன்கண் இகர ஈற்று வினை

யெச்சம் எடுத்தோதுப. இவற்றிற்கு இயல்புவந்துழிக் காண்க. ‘சென்மதி பாக’ இஃது இகர ஈற்று இடைச்சொல்லியல்பு. மிகுதி வந்துழிக் காண்க. ‘தில்லைச் சொல்லே’ (சொல் - உடுடு) இஃது ஜகார ஈற்று இடைச்சொன்மிகுதி. இயல்பு வந்துழிக் காண்க. ‘கடிகா’ இஃது இகர ஈற்று உரிச்சொல்லியல்பு. மிகுதி வந்துழிக் காண்க. பண்டதோள் இஃது ஜகார ஈற்று உரிச்சொன்மிகுதி. இயல்பு வந்துழிக் காண்க. (கச)

இ ஜ ஈற்று ஏழாம் வேற்றுமை முடிபு

**கடுகூ.** சுட்டுமுத ஸாகிய இகர இறுதியும்  
எகரமுதல் வினுவின் இகர இறுதியும்  
சுட்டுச்சினை நீடிய ஜெயன் இறுதியும்  
யாவென் வினுவின் ஜெயன் இறுதியும்  
வல்லெழுத்து மிகுநவும் உற்மா குநவுஞ்  
சொல்லியல் மருங்கின் உளவென மொழிப.

இஃது ஏழாம் வேற்றுமை இடப்பொருளுணர்த்தி நின்ற இகர ஜகார ஈற்று இடைச்சொன்முடிபு கூறுகின்றது.

**இ - ள :** சொல்லியல் மருங்கின் — இகர ஜகாரங்கட்டு முன் னர்க் கூறிய மூவகை யிலக்கணங்களுள் இயல்பை நீக்கி, சுட்டு முதலாகிய இகர இறுதியும் — சுட்டெழுத்தினை முதலாகவுடைய அவ்விகர ஈற்று இடைச்சொல்லும், எகர வினுவின் முதல் இகர இறுதியும் — எகரமாகிய வினுவினை முதலாகவுடைய அவ்விகர ஈற்று இடைச்சொல்லும், சுட்டுச்சினை நீடிய ஜெயன் இறுதியும் — சுட்டாகிய உறுப்பெழுத்து நீண்ட அவ்வைகார ஈற்று இடைச்சொல்லும், யாவென் வினுவின் ஜெயன் இறுதியும் — யாவென் வினுவினை முதற்கணுடைய அவ்வைகார ஈற்று இடைச்சொல்லும், வல்லெழுத்து மிகுநவும் — வல்லெழுத்து மிக்கு முடிவனவும், உற்மாகுநவும் — உறழ்ச்சியாய் முடிவனவும், உளவென மொழிபு — உளவென்று கூறுவர் புலவர் ; எ - று.

**ஏ - டு :** அதோளிக்கொண்டான் இதோளிக்கொண்டான் உதோளிக்கொண்டான் எதோளிக்கொண்டான் சென்றுள் தங்கான் போயினான் எனவும், ஆண்டைக் கொண்டான் ஈண்டைக் கொண்டான் ஊண்டைக் கொண்டான் யாண்டைக் கொண்டான் எனவும் இவை மிக்கன. அதோளி அவ்விடமென் னும் பொருட்டு. அவ்வழிகொண்டான் அவ்வழிக்கொண்டான் இவ்வழிகொண்டான் இவ்வழிக்கொண்டான் உவ்வழிகொண்டான் உவ்வழிக்கொண்டான் எவ்வழிகொண்டான் எவ்வழிக்கொண்டான் என உறழ்ந்தன. சுட்டுச்சினை நீண்டதற்கும் யாவினை நீண்டும் வரும் ஜகார ஈற்றுக்கு உதாரணம் அக்காலத்து ஆயிடைகொண்டான் ஆயிடைக்கொண்டான் என்றுற்போல ஏனையவற்றிற்கும் வழங்கிறதுப்போலும். இனி, ஆங்கவை கொண்டான் ஆங்கவைக்கொண்டான் என்பன காட்டுவாரும் உளர். அவை திரிபுஸ்தயனவாம். சொல்லி

யல் என்றதனுடே பிற ஜகார ஈறு மிக்குமூடிவன கொள்க. அன்றைக் கூத்தர் பண்டைச் சான்றே ரெனவும் ஒரு திங்களைக் குழவி ஒருங்களைக் குழவி (கள்) எனவும் வரும்.

நெடில்முன் குறில்முன் ஒற்றுக்கள்

கசுயி. நெடியதன் முன்னர் ஒற்றுமெய் கெடுதலும்  
குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டலும்  
அறியத் தோன்றிய நெறியிய வென்ப.

இது புள்ளிமயங்கியலை நோக்கியதோர் நிலைமொழிக் கருவி கூறு கின்றது.

இ - ஸ் : நெடியதன் முன்னர் ஒற்று மெய் கெடுதலும் — நெட் டெமுத்தின்முன் நின்ற ஒற்றுத் தனவடிவு கெடுதலும், குறியதன் முன்னர்த் தன் உரு இரட்டலும் — குற்றெழுத்தின் முன் நின்ற ஒற்றுத் தன் வடிவு இரட்டித்தலும், அறியத் தோன்றிய நெறி யியல் என்ப— அறியும்படி வந்த அடிப் பாட்டியலென்று கூறுவர் ஆசிரியர் ; எ - று.

இங்கனம் நெடியதன் முன்னர் ஒற்றுக் கெடுவன ணகாரமும் னகாரமும் மகாரமும் வகாரமும் என ஜவகையவாம்.

எ - டு : கோணிமிருந்தது தாங்ஸலன் தாங்ஸலர் வேண்டு தோண்டு என கரம் வருமொழியாதற்கண் செடியதன் முன்னர் ஒற்றுக் கெட்டது. கோரீது வேற்கு எனத் தகரம் வருமொழியாதற்கண் வகாரவொற்றுக் கெட்டது. எனைய வந்துழிக் காண்க. இவற்றை ‘லனவென வருஷம்’ (எழு-கசுக) ‘ணளவென் புள்ளிமுன்’, (எழு - கடு0.) என்பனவற்றுன் முடித்துக் கெடுமாறு காண்க. ஒற்றியட்டுவன் ஞகார ஞகார முகாரம் ஒழிந்தன. கண் ணாழிக்கு தொன்னகல் தம்பாடை சொல்லுழுகிது என்னழுகிது கெய்யகல் தெவ் வலன் எனக் குறியதன் முன்னர்த் தன்னுரு இரட்டின.

மேலைச் சூத்திரத்து நான்கனுருபு பிற்குறியவதனுண் ஒற்றியட்டுதல் உயிர் முடன்மொழிக் கண்ணதென்று உணர்க. குறியது பிற் குறிய முறை யன்றிக் கூற்றினால் தம்மை என்கை என செடியன குறுகின்ற வழியுன் குறியதன்முன்ன ரொற்றும் இரட்டுதலும், விரனன்று குறுகின்ற தது எனக் குறிவிளையின் முன்னர் வந்த ஒற்றுக் கெடுதலும், வராற்கு என்று எனக் குறிவிளையின் நின்ற ஒற்றுக் கெடுதலும், அதுகோ ரேழி எனவுங் குரிசிறீயன் எனவுங் தொடர்மொழி மீற்று நின்ற ஒற்றுக் கெடுதலும் இடைச் சொல்லோடு ஒட்டுப்பட்டு நிற்றலுங்,<sup>1</sup> காற்றீது எனவும் விரற்றீது எனவும் ஒற்று நிற்றலுங் கொள்க. இனி அறிய என்றதனாற் தேன்றீது நாண்டது என்றுந்போல்வன கெடாமை நிற்றலுங், கெடுதலுங் தகரங்கரவுகள் வந்துழி யென்பதாலாங் கொள்க. கெறியிய வென்றதனாற் சுட்டின்முன் உயிர்முதன்

<sup>1</sup> அது கொரேழி எனபது இடைச் சொல்லோடு ஒட்டுப்பட்டு நின்ற தொடாமொழி யாகி ஏற்றுகின்ற ஒற்றுக் கெட்டது ; குரிசிறீயன் எனபது இடைச் சொல்லோடு ஒட்டுப்படாது இயலபாயத் தொடாமொழியாயிருந்து சிறநூலின்ற ஒற்றுக் கெட்டது.

மொழி வந்துழி அவ்வடை அவ்வாடை என இடை வகரவொற்று இல்லழியும் இரட்டுதல் கொள்க. (கா)

குறில்முன் ஒற்று இரட்டாத இடம்  
கக்க. ஆறன் உருபினும் நான்கன் உருபினுங்  
கூறிய குற்றெருற் றிரட்ட வில்லை  
சருகு புள்ளி அகரமொடு நிலையும்  
நெடுமுதல் குறுகும் மொழிமுன் னன.

இஃது உருபியலை நோக்கியதோர் நிலைமொழிக்கருவி கூறுகின்றது.

இ - ஸ் : நெடுமுதல் குறுகும் மொழிமுன் ஆன — நெடிதாகிய முதலெலமுத்துக் குறுகிமுடியும் அறுவகைப்பட்ட மொழிகளின் முன்னர் வந்த, ஆறனுருபினும் நான்கனுருபினும் — ஆரூம் வேற்றுமைக்கண்ணும் நான்காம் வேற்றுமைக்கண்ணும், கூறிய குற்றெருற்று இரட்டவில்லை — முன்னர் நிலைமொழிக்கு இரட்டு மென்ற குற்றெருற்று இரட்டி வருதலில்லை, சருகுபுள்ளி அகரமொடு நிலையும் — நிலைமொழி யீற்றுக்கண் நின்ற ஒற்றுக்கள் அகரம்பெற்று நிற்கும்; எ - று.

உருபியலில் ‘நீசெனாகுபெயர்’ (எழு - களக) எனவுங் ‘தாம்காமென் னும்’, (எழு - கஅ.ஏ.) எனவுங் ‘தான்யானென்னும்’ (எழு - கக.ஏ.) எனவுங் கூறியவற்றுற் குறுகி ஒற்றிரட்டித் தம்மை நம்மை எம்மை தன்னை நின்னை என்னை என வருவன இதனுணை தமது நமது எமது தனது நினது எனது எனவும், தமக்கு நமக்கு எமக்கு தனக்கு நினக்கு எனக்கு எனவும் ஒற்றிரட்டாது அகரம் பெற்று வந்தன. நான்காவதற்கு ஒற்று மிகுதல் ‘வல்லெலமுத்து முதலீய’ (எழு - ககச) என்பதனாற் கொள்க. ஆறனுருபாகிய அகரம் ஏறி முடியாமைக்குக் காரணம் ‘ஆறனுருபி னகரங்களலி’ (எழு - ககு) என்புழிக் கூறினும். ஒற்றிரட்டாகமையும் அகரப்பேறும் இரண்டற்கும் ஒத்தவிதி யென்று உணர்க. கூறிய வென்றதனாண் நெடுமுதல் குறுகாத<sup>1</sup> தம் நம் நும் என வருஞ் சாரியைகட்கும் இவ்விருவிதியுங் கொள்க. எல்லார்தமக்கும் எல்லாமைக்கும் எல்லீர் நுமக்கும் எல்லார்தமதும் எல்லீர்துமதும் என வரும்.

(கக)

‘தும்’ என் மொழிக்கும் அவ்விதி

கக.ஏ. தும்மென் இறுதியும் அந்நிலை திரியாது.

இது நெடுமுதல் குறுகாத நம்மென்கின்றதும்<sup>2</sup> அவ்விதி பெறுமென் கின்றது.

இ - ஸ் : நும்மென் இறுதியும் — நெடுமுதல் குறுகா நும் மென்னும் மகரவீறும், அந்நிலை திரியாது — முற் கூறிய குற்

<sup>1</sup> தாம் நாம் நாம் (வழக்கற்றது) என்னும் பெயாகனே தம் நம நும் எனக் குறுகிச் சாரியை யாவதால், “நெடுமுதல் குறுகாத தம நம நும்” என நசினார்க்கினியர் குறுவது பொருந்தாது.

<sup>2</sup> இது மேற கூறப்பட்டது.

குற்று இரட்டாமையும் சருகுபள்ளி அகரமொடு நிலையலும் எஃதும் ; எ - று.

எ - டு : நுமது துமக்கு என வரும்.

(20)

புள்ளி யிறுதி உகரம் பெருத இடம்

**கால.** உகரமொடு புணரும் புள்ளி யிறுதி  
யகரமும் உயிரும் வருவழி இயற்கை.

இது புள்ளி மயங்கியலை நோக்கியதோர் நிலைமொழிச் செய்கை கூறுகின்றது.

**இ - ஸ் :** உகரமொடு புணரும் புள்ளி யிறுதி — உகரப் பேற் ரேடு புணரும் புள்ளியீறுகள், யகரமும் உயிரும் வருவழி இயற்கை — யகரமும் உயிரும் வருமொழியாய் வருமிடத்து அவ்வகரம் பெருது இயல்பாய் முடியும் ; எ - று.

அவ் வீறுகளாவன புள்ளி மயங்கியலுள் உகரம் பெறுமென்று விதிக்கும் பல ஈறுகளும் மென்று கொள்க. உரிஞ்யான அனந்தா ஆதா இகலா ஈந்தா உழுங்தா ஊரா எயினை ஏரை ஜயா ஒழுக்கா ஓதா ஒனவியா எனவும், உரிஞ்யாது அழகு எனவும் ஒட்டுக. எனைப் புள்ளிகளோடும் ஏற்பன அறிந்து ஒட்டுக.

‘ஞகாரை மொற்றிய’ (எழு - உக்க) என்பதனாலும் ‘ஞ ந ம வ வியை யினும் (எழு - உக்க) என்பதனாலும் யகரமும் உயிரும் வந்தால் உகரம் பெருது இயல்பாமென்பது பெறுதலின் எண்ணுடைய விலக்கல் வேண்டா வெனின், எடுத்தோத்தில் வழியதே உய்த்துணர்ச்சி யென்று கொள்க.

இது முசலாக அல்வழி கூறுகின்றார்.

அனவ நிறை எண்ணுப்பெயர்கள் தம்மிற் புணருமாறு

**கால.** உயிரும் புள்ளியும் இறுதி யாகி  
அளவும் நிறையும் எண்ணுஞ் சுட்டி  
உளவெனப் பட்ட எல்லாச் சொல்லும்  
தத்தங் கிளவி தம்மகப் பட்ட  
முத்தை வருங்க காலந் தோன்றின்  
ஒத்த தென்ப சயென் சாரியை.

இஃது அளவும் நிறையும் எண்ணுமாகிய பெயர்கள் தம்மிற் புணருமாறு கூறுகின்றது.

**இ - ஸ் :** உயிரும் புள்ளியும் இறுதியாகி — உயிரும் புள்ளியுங் தமக்கு ஈருய், அளவும் நிறையும் எண்ணுஞ் சுட்டி உளவெனப் பட்ட எல்லாச் சொல்லும் — அளவையும் நிறையையும் எண்ணையுங் கருதி வருவன உளவென்று ஆசிரியர் கூறப்பட்ட எல்லாச் சொற்களும், தத்தங் கிளவி தம்மகப்பட்ட — தத்தமக்கு இனமாகிய சொற்களாய்த் தம்மிற் குறைந்த சொற்கள், முத்தை

வருஷங் காலங் தோன்றின் — தம்முன்னே வருங் காலங் தோன்று மாயின், ஏயென் சாரியை ஒத்தது என்ப — தாம் ஏயென் சாரியை பெற்று முடிதலீப் பொருந்திற்றென்பார் ஆசிரியர் ; எ - று.

முங்கை முத்தை யென விகாரம்.

நாழியே யாழாக்கு உழுக்கே யாழாக்கு கலனே பதக்கு என அளவுப் பெயர் எகாரம் பெற்றுத் தம்முன்னர்த் தம்மிற் குறைந்தன வந்தன. தொடி யே கஃபு கழுஞ்சே குன்றி கொள்ளே யையவி என சிறைப்பெயர் எகாரம் பெற்றுத் தம்முன்னர்த் தம்மிற் குறைந்தன வந்தன. ஒன்றேகால் காலே காணி காணியே முந்திரிகை என எண்ணுப்பெயர் எகாரம் பெற்றுத் தம் முன்னர்த் தம்மிற் குறைந்தன வந்தன. அதிகாரம்பட்ட புள்ளியீறு முந்கூருத்தனானே குறுணி நானுழி ஜங்காழி யுழுக்கு என ஏகாரமின்றி வருவனவுங் கொள்க. (உட.)

அவை ‘அரை’ என்பதனேடு புணர்தல்

**கக்கு.** அரையென வருஷம் பால்வரை கிளவிக்குப் புரைவ தன்றூற் சாரியை யியற்கை.

இஃது எய்தியது விலக்கிற்று.

**இ - ஸ் :** அரையென வருஷம் பால்வரை கிளவிக்கு — அம்மூவ கைச் சொன் முன்னர் வரும் அரை யென்று சொல்ல வருகின்ற பொருட்கூற்றை உணரங்கிற சொல்லி ற்கு, சாரியை யியற்கை புரைவதன்று — ஏயென்சாரியை பெறுங் தன்மை பொருந்துவதன்று ; எ - று.

ஆல் அசை.

**ஏ - டு :** உழுக்கரை செவிட்டரை மூவழுக்கரை எனவும், கஃப்சரை கழுஞ்சரை தொடியரை கொள்ளரை எனவும், ஒன்றரை பத்தரை எனவும் இவை ஏயென்சாரியை பெற்றால் வந்தன. புரைவதன் தென்றதனாற் கலவரை யென்பதனை ஒற்றுக் கெடுத்துச் செய்கை செய்து முடிக்க. இதனுடே செவிட்டரை யென்பழி டகரவொற்று மிகுதலுங் கொள்க. ‘ஒட்டுதற் கொழுகிய வழுக்கு’ (எழு - கந்ட) அன்மையிற் சாரியை பெறுவாயின என்றாலோ வெனின் அவை பெற்றும் பெறுதும் வருவனவற்றிற்குக் கூறிய தாகலானும் இது ‘தம்மகப்பட்ட’ (எழு - கக்க) என வரைந்தோதினமையானும் விலக்கல் வேண்டிற்று.<sup>1</sup> (உட.)

அவை ‘குறை’ என்பதனேடு புணர்தல்

**கக்காகா.** குறையென் கிளவி முன்வரு காகீல் நிறையத் தோன்றும் வேற்றுமை யியற்கை.

1. ‘ஒட்டுதறகொழுகிய வழுக்கு’ . . . வேண்டிற்று - “ஒட்டுதறகொழுகிய வழுக்கு” என முன்னர்க் கூறியது சாரியை பெற்றும் பெறுதும் வரும் புணர்மொழிகட்டு. இங்குக் கூறிய அரை யென்னாஞ் சொல்லுவருமொழியாகக் கொண்ட புணாச்சிக் கௌலவாம் சாரியை பெறுமலே வரும். முந்தின தூற்பாவில் ‘தம்மகப்பட்ட’ . ஏயென் சாரியை : என அரை யென்னும் சொல்லும் அடங்கக் கூறினமையின் அதை இங்கு விலக்க கேர்ந்தது.

இஃது எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுக்கின்றது, ஏயன்சாரியை விலக்கி வேற்றுமை முடிபினேடு மாட்டெறிதவின்.

**இ - ள் :** குறையென் கிளவி முன்வருகாலை — குறை யென் னுஞ்சோல் அளவுப்பெயர் முதலியவற்றின்மூன் வருங்காலத் திற்கு, வேற்றுமை யியற்கை — வேற்றுமைப்புணர்ச்சி முடிபிற்கு உரித்தாகக் கூறுங் தன்மை, சிறையத் தோன்றும் — ஸிரம்பத் தோன்றும்; எ - று.

**ஏ - டி :** உரிக்குறை கலக்குறை எனவும், தொடிக்குறை கொட்குறை எனவும், காணிக்குறை காற்குறை எனவும் வரும். உரிய நெல்லுங் குறை நெல்லு மென்க.

வேற்றுமையியற்கை யெனவே இவை வேற்றுமை யன்றுயின. எனவே உரிக்குறை யென்பதற்கு உரியும் உழுக்கு மெனப் பொருளாயிற்று, எனையவும் அன்ன.

முன்வருகாலை யென்றதனுனே கலப்பயறு கலப்பாகு என்றுற்போலப் பொருட்பெயரோடு புணரும் வழியும் இவ்வேற்றுமை முடிபு எய்துவிக்க. பாகென்றது பாக்கினை- நிறைய வென்றதனுனே உரிக்கூறு தொடிக்கூறு காணிக்கூற எனக் கூறெற்றதற்கும் இம்முடிபு எய்துவிக்க. (உச)

**அவற்றுட் குற்றகர மொழிகட்குச் சாரியை**

**ககுள. குற்றிய ஆகரக் கின்னே சாரியை.**

இது வேற்றுமை முடிபு விலக்கி இன் வகுத்தவின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுகின்றது.

**இ - ள் :** குற்றியலுகரக்குச் சாரியை — குற்றியலுகர ஈற்று அளவுப்பெயர் முதலியவற்றிற்குக் குறையென்பதனேடு புணரும் வழி வருஞ் சாரியை, இன்னே — இன்சாரியையேயாம்; எ - று.

குற்றியலுகரக்கு, இதற்கு அதது விதித்து முடிக்க. குற்றியலுகரத் தின்னேயென்பதும் பாடம்.

ஒழுக்கின்குறை ஆழாக்கின்குறை எனவும், கழுஞ்சின்குறை கஃசின் குறை எனவும், ஒன்றின்குறை பத்தின்குறை எனவும் வரும். இதற்கு உழுக்குங்குறையு மென்பது பொருள். இது வேற்றுமைக்கண்ணுயின் உழுக்கிற குறையென நிற்கும். (உடி)

‘கலம்’ அத்துச் சாரியை பேறுதல்

**ககுள. அத்திடை வருஉங் கலமென் அளவே.**

இதுவும் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது, வேற்றுமைவிதி விலக்கி அத்து வகுத்தவின்.

**இ - ள் :** கலமென் அளவே — கலமென்னும் அளவுப்பெயர் குறையோடு புணருமிடத்து, அத்து இடை வருஉம் — அத்துச் சாரியை இடை வந்து புணரும்; எ - று.

கலத்துக்குறை. இதனை ‘அத்தேவற்றே’ (எழு - கநங்) என்பதனான் முடிக்க. இதற்குக் கலமுங் குறையு மென்பது பொருள். சாரியை முற் கூறியவதனானே முன் இன்சாரியை பெற்றவழி வல்லெழுத்து வீழ்க்க. (உசு)

பணையும் காவும் இன்சாரியை பெறுதல்

கக்கை, பணையென் அளவுங் காவென் நிறையும்  
நினையுங் காலை இன்னெனுடு சிவனும்.

இதுவும் அது, வேற்றுமைவிதி விலக்கி இன் வகுத்தவின்.

இ - ள் : பணையென் அளவுங் காவென் நிறையும் — பணையென்னும் அளவுப்பெயருங் காவென்னும் நிறைப்பெயருங் குறையென்பதனெனுடு புணருமிடத்து, நினையுங்காலை இன்னெனுடு சிவனும் — ஆராயுங்காலத்து இன்சாரியை பெற்றுப் புணரும் எ - று.

பணையின் குறை காவின்குறை என வரும். இவையும் உம்மைத் தொகை. நினையுங்காலை யென்பதனென் வேற்றுமைக்கு உரிய விதி யெய்தி வல்லெழுத்துப் பெறுதலுஞ் சிறுபான்மை கொள்க. பணைக்குறை காக்குறை எனவரும்.

இத்தனையும் அல்வழி முடிபு. இவற்றை ‘வேற்றுமை யல்வழி இஜ்’ (எழு - கநங்) என்னுஞ் சூத்திரத்திற் கூருது வேரோதினுர், இஜவ அளவும் நிறையும் எண்ணுமாதவின. (உங)

அளவு நிறைப் பெயர்களில் மொழி முதலாம் எழுத்துக்கள்  
களம். அளவிற்கும் நிறையிற்கும் மொழிமுதலாகி  
உளவெனப் பட்ட ஒன்பதிற் ரெழுத்தே  
அவைதாங்  
கசதப என்று நமவ என்று  
அகர உகரமோ டவையென மொழிப.

இது முற்கூறிய மூன்றாண்டுள் அளவிற்கும் நிறைக்கும் மொழிக்கு முதலா மெழுத்து இனைத் தென்கின்றது.

இ - ள் : அளவிற்கும் நிறையிற்கும் மொழி முதலாகி உளவெனப்பட்ட ஒன்பதிற் ரெழுத்தே — அளவுப்பெயர்க்கும் நிறைப் பெயர்க்கும் மொழிக்கு முதலாயுள்ள வென்று கூறப்பட்டன ஒன்பதெழுத்துக்கள், அவைதாங் கசதப என்று நமவ என்று அகரவுகரமோடு அவையென மொழிப — அவ்வெழுத்துக்கள்தாங் கசதபக்கஞம் நமவுக்கஞம் அகர உகரமுமாகிய அவையென்று கூறுவர் புலவர்; எ - று.

எ - டு : கலம் சாடி தூதை பானை நாழி மண்ணை வட்டி அகல் உழுக்கு இவை அளவு. கழுஞ்சீரகம் தொடி பலம் நிறை மா வரை அங்கை இவை நிறை. நிறைக்கு உகரமுதற்பெயர் வந்துழிக் காண்க, இனி உளவெனப்

பட்ட என்றதனுணே உளவெனப்படாதனவும் உள். அவை இம்மி ஓரடை இடா என வரையறை கூருதனவுங் கொள்க. இன்னும் இதனுணே தேய வழக்காய் ஒருஞார் ஒருதுவலி என்பனவுங் கொள்க. இங்ஙனம் வரையறை கூறினார், அகத்தோத்தினுள் முடிபு கூறியவழி அதிகாரத்தான் வன்களைத் தின்மேற் செல்லாது ஒழிந்தகண்தினுள் செல்லு மென்றற்கு.<sup>1</sup> என்னுப் பெயர் வரையறை யின்மையிற் கூராயினார்.<sup>2</sup>

(2-2)

## ந. புறநடை

## இவ்வியலுக்குப் புறநடை

களக. சுறியல் மருங்கின் இவையீவற் றியல்பெனக் கூறிய கிளவிப் பல்லா ரெல்லாம் மெய்த்தலைப் பட்ட வழக்கொடு சிவணி ஒத்தவை யுரிய புணர்மொழி நிலையே.

இஃது இவ்வோத்திற்குப் புறநடை; எடுத்தோத்தானும் இலேசானும் முடியாதனவற்றிற்கு இதுவே ஒத்தாகவின்.

இ - ள்: சுறு இயல் மருங்கின் — உயிரும் புள்ளியும் இறுதி யாகிய சொற்கள் வருமொழியோடு கூடி நடக்குமிடத்து, இவற்று இயல்பு இவையெனக் கூறிய கிளவிப் பல்லா ரெல்லாம் — இம் மொழிகளின் முடிபு இவையெனக் கூறி முடிக்கப்பட்ட சொற் களினது அவ்வாற்றின் முடியாதுங்கள் பலவகை முடிபுகளைல் லாம், மெய்த்தலைப்பட்ட வழக்கொடு சிவணி — உண்மையைத் தலைப்பட்ட வழக்கோடுகூடி, புணர்மொழிகளில் ஒத்தவை உரிய — புணரும் மொழிகளின் நிலைமைக்கட் பொருந்தினவை உரியவாம்; எ - று.

ஏ - டு: கடஞ்சூளா என உயிரீருகிய முன்னிலைக் கிளவி மென் கணத் தோடு இயல்பாய் முடிந்தது. மண்ணுகொற்று மண்ணுக்கொற்று மன்னு கொற்று மன்னுக்கொற்று உள்ளுக்கொற்று உள்ளுக்கொற்று கொல்லுகொற்று கொல்லுக் கொற்று என்பன புள்ளி யிறுதி முன்னிலைக் கிளவி உகரம் பெற்றும் உறுந்தும் முடிக்கன. உரிதுகொற்றா இஃது ‘ஒளவெனவரூஉம்’ (எழு - கடிட) என்பதன் ஒழிபு. பதக்கங்களுமில் பதக்கமுங்காழி என இவை எயென் சாரியை பெருது அக்குப்பெற்று அதன் இறுதி மெய்மிக்கையொடுங் கெட்டுப் புணர்ந்தன. வாட்டானே தோற்றண்டை என்பன தகரம் வந்துழித் திரிந்து கெடியதன் முன்னர் ஒற்றுக் கெடாது நின்றன. சீரகரை என்பதனைச் சீரகம் அரையென நிறுத்திக் கரவொற்றின் மேலேறின் அகரத்தையும் மகர வொற்றையும் கெடுத்து அரையென்பதன் அகரத்தை யேற்றி முடிக்க. இது நிறைப்பேயர். ஒருமா வரை யென்பதனை ஒரு மா அரையென நிறுத்தி வரு

<sup>1</sup> இங்ஙனம் வரையறை . . . செலவுமென்றாரு . . . மங்கின் நான்கு நூற்பாக்களி ஹம் குறையென்னும் வசி முதல வருமொழியே கூறப்பட்டமையின். அதிகாரத் தாவ வன்களத்தினமே மட்டும் செல்வதை விவக்கி ஒழிந்த கணத்தின்மேலுள்ள செலவும் என்று அறிவித்தறாக, இதுநாற்பாவில் வரையறை கூறினா. <sup>2</sup> என்னுப்பெயர்களின் முதலெழுத்துக்கள் மிகப் பல வாதளின் கூறப்பட்டவில்லை,

மொழி அகரங் கெடுத்து ஒருமாரையென முடிக்க. கலவரையென்பதைனைக் கலவரை என முடிக்க. அகரமகரங் கெடுத்து காகணையெனப் பிறவும் வருவன் வெல்லாம் இசு சூத்திரத்தான் முடிக்க.

(உக)

‘யாவா’ ‘யாது’ என்னுஞ் சொற்களின் மருவு

களை. பலரறி சொன்முன் யாவ ரென்னும்  
பெயரிடை வகரங் கெடுத்தும் ஏனை  
ஒன்றறி சொன்முன் யாதென் வினாவிடை  
ஒன்றிய வகரம் வருத்தும் இரண்டும்  
மருவின் பாத்தியின் திரியுமன் பயின்றே.

இது மருஉச்சொன் முடிபு கூறுகின்றது.

இ - ஸ் : பலரறி சொன்முன் யாவ ரென்னும் பெயரிடை வகரங் கெடுத்தும்—பலரை யறியும் அவரென்னுஞ் சொல்லின் முன்னர் வருகின்ற யாவரென்னும் பெயர் இடையில் வகரங் கெடுத்தும், ஏனை ஒன்றறி சொன்முன் யாதென் வினா இடை ஒன்றிய வகரம் வருத்தும்— ஒழிந்த ஒன்றளை அறியும் அது வென்னுஞ் சொல்லின் முன்னர் வருகின்ற யாதென்னும் வினாச்சொல் இடையிலே உயிரோடு பொருந்திய வகரம் வருத்தும், இரண்டும்— ஆகிய அவையிரண்டும், மருவின் பாத்தியின் மன் பயின்று திரியும்—மருமுடிபின் பகுதியிடத்து பிகவும் பயின்று திரியும்; எ - று.

ஏ - டி : அவர் யார் எனவும் அது யாவது எனவும் வரும். அவர் யாவ ரென்பது வகரங் கெட்டு அவர்யாரென நின்றவழி ‘யாது ரென்னும் வினாவின் கிளவி’ (சொ - உக) என்று வினையியலுட் கூறும் வினைக் குறிப்புச் சொல்லாம் பிறவெனின், ஆகாது; அவ்வகரங் கெட்டாலும் ஈண்டு யாவரென்னும் பெயர்த்தன்மையாயே நிற்றவின். அது பெற்றவா தென்ஜையெனின், ஈண்டுப் பலரறி சொன்முன் வந்த யாவ ரென்பதன் வகரங் கெடுமெனவே, ஏனை அவன் அவள் என்னும் இருபான் முன்னும் யாவரென்பது வாராதென்றும் அது திரிந்து மருவாய் நிற்கு மென்றுவ கூறுதலானும் ‘யாவரென்னும் பெயரிடை’ என்பதனாலும் பெற்றும். இதனுளே அவன் யாவர் அவள் யாவர் என்றாற் பால் வழுவாமென்பது பெற்றும். இதனை ‘யாவன் யாவன் யாவ ரென்னு— மாவயின் மூன்றேடு’ (சொ - ககை) எனப் பெயராக ஒதிய வாற்றுஞ் உணர்க. அன்றியும் யாரென்னும் வினைவின் கிளவி முப்பாற்றும் உரித்தென்று யாரென்னும் வினைவினைக் குறிப்பினை அவன்யார் அவள்யார் என முப்பாற்கும் ஒப்ப உரிமை கூறுதலானும் அது வேறெறன்பது பெற்றும். அது வினையியலுள் ஒதினமையானும் ‘வினைவிற் கேற்றல்’ (சொ - சுசு) எனப் பயனிலையாக ஒதினமையானும் வேறுயிற்று.

இனி ‘யார்யார்க் கண்டே யுவப்பர்’ எனப் பலரறி சொன் முன்னரங்றி இயல்பாக வந்த யாரென்பது யாண்டு அடங்குமெனின் அதுவும் யாரையாரைக்கண்டென உருபு விரிதல்லன் யாவரை என்னும் வகரங்கெட்ட பெயசே

யாம். அங்கனம் நிலைமொழி வருமொழியாய் நிற்றல் பயின்றென்றதனுற் கொள்க. இதனே ‘யாவது நன்றென வணரார் மாட்டும்’ என ஏனை ஒன்றறி சொல்லும் நிலைமொழியாய் நிற்றல் கொள்க. இன்னும் இதனே யாரவர் யாவதது என இவ்விரு சொல்லும் நிலைமொழியாய் வருதல் கொள்க.

### தொகைமரபு மற்றிற்று.

### கூ. உருபியல்

[உருபெழுத்துக்களின் புனர்ச்சி யிலக்கணம் உணர்த்துவது.]

### க. உயிரிழக்கள்

அ கா கு முதலியவற்றில் வேற்றுமை யுருபிற்கு இன் சாரியை களந். அ ஆ உ வை ஏ ஒள் என்னும் அப்பா லாறன் நிலைமொழி முன்னர் வேற்றுமை யுருபிற் கிண்ணே சாரியை.

என்பது சூத்திரம்.

உருபுகளோடு பெயர் புணரும் இயல்பு உணர்த்தினமையின் இவ்வோத்து உருபிய லென்னும் பெயர்த்தாயிற்று. மேற் கொடுத்துப் புனர்த்ததனை ஈண்டு விரித்துப் புணர்க்கின்றாராகவின், இவ்வோத்துத் தொகை மரபோடு இயைபுடைத்தாயிற்று. இச் சூத்திரம் அகர முதலிய ஈற்றஞ்வரும் ஆறு ஈற்றுச்சொற்கள் நின்று இன் பெற்று உறுப்பினேடு புணருமாறு கூறுகின்றது. உருபின் பொருள் படவரும் புனர்ச்சி மேற் கூறுப.

இ - ள் : அ ஆ உ வை ஏ ஒள் என்னும் அப்பால் ஆறன் நிலை மொழி முன்னர் — அ ஆ உ வை ஏ ஒள் என்று சொல்லப்படுகின்ற அக்கூற்று ஆறினையும் சருகவடைய நிலைமொழிகளின் முன்னர் வருகின்ற, வேற்றுமை யுருபிற்கு இன்னே சாரியை — வேற்றுமை யுருபுகட்கு இடையே வருஞ் சாரியை இன் சாரியையே; எ - று.

ஏ - டி : விளவினை விளவினேடு விளவிற்கு விளவினது விளவின்கண் எனவும், பலாவினை பலாவினேடு பலாவிற்கு பலாவினது பலாவின்கண் என வும், கடுவினை கடுவினேடு கடுவிற்கு கடுவினது கடுவின்கண் எனவும், தழூவினை தழூவினேடு தழூவிற்கு தழூவினது தழூவின்கண் எனவும், சேவினை சேவினேடு சேவிற்கு சேவினது சேவின்கண் எனவும், வெளவினை வெளவினேடு வெளவிற்கு வெளவினது வெளவின்கண் எனவும் வரும். இவ்வாறே செய்கை யறிந்து ஓட்டுக.

‘இன்னென வருஷம் வேற்றுமை யுருபிற்

இன்னென் சாரியை யின்மை வேண்டும்’, (எழு - கங்க)

எனவே, ஏனைய இன் பெறு மென்றலின், ‘ஞமயவ’ (எழு - கங்க) என்பது ஒன்று இயல்பென்றது விலக்கிற்றும்.

அகர ஈற்றுப் பன்மைப் பெயர்கட்கு வற்றுச் சாரியை  
களச. பல்லவை நுதலிய அகர இறுபெயர்  
வற்றெருடு சிவணால் எச்ச மின்டே.

இஃது இன்சாரியை விலக்கி வற்று வகுத்தலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது.

இ - ॐ : பல்லவை நுதலிய பெயரிறு அகரம் — பன்மைப் பொருளீளாக் கருதின பெயர்களின் இறுதி சின்ற அகரம், வற்றெருடு சிவணால் எச்ச மின்று — வற்றுச் சாரியையோடு பொருங்குதலை ஒழிதலில்லை ; ஏ - று.

ஏ - டு : பல்லவற்றை பல்லவற்றெருடு பலவற்றை பலவற்றெருடு சில்ல வற்றை சில்லவற்றெருடு சிலவற்றை சிலவற்றெருடு உள்ளவற்றை உள்ளவற்றெருடு இல்லவற்றை இல்லவற்றெருடு என ஒட்டுக.

எச்சமின்று என்றனுனே மேல் இன் பெற்றன பிறசாரியையும் பெறுதல் கொள்க. நிலாத்தை துலாத்தை மகத்தை என வரும். இன்னும் இதனுனே பல்லவை நுதலியவற்றின்கண் மூன்றாமுருபு வற்றுப் பெற்றே முடிதல் கொள்க. (ஏ)

‘யா’ என் வினாவுக்கும் வற்றுச் சாரியை  
கள்கு. யாவென் வினாவும் ஆயியல் திரியாது.

இஃது ஆகார ஈற்றுள் ஒன்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது.

இ - ஓ : யாவென் வினாவும் — யாவென்று சொல்லப்படும் ஆகார ஈற்று வினாப்பெயரும், ஆயியல் திரியாது — முற்கூறிய வற்றுப் பேற்றிற் றிரியாது ; ஏ - று. (ஏ)

யாவற்றை யாவற்றெருடு என வரும்.

உகர வீற்றுச் சட்டுக்கு அன் சாரியை  
களச. சுட்டுமுத ஓகரம் அன்னெருடு சிவணி  
ஒட்டிய மெய்யொழித் துகரங் கெடுமே.

இஃது உகர ஈற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.

இ - ஓ : சுட்டுமுதல் உகரம் அன்னெருடு சிவணி — சுட்டெடுமுத தினை முதலாகவுடைய உகர ஈற்றுச்சொல் அன் சாரியையோடு பொருந்தி, ஒட்டிய மெய் ஒழித்து உகரங் கெடும் — தான் பொருங்கிய மெய்யை ஸிறுத்தி உகரங் கெடும் ; ஏ - று.

அதனை அதனெலுடு இதனை இதனெலுடு உதனை உதனெலுடு என வரும். அதினை அதினெலுடு என்றாற் போல்வன மரு முடிப்புழி முடிந்தன.<sup>1</sup> ஒட்டிய

1அதினை அதினெலுடு என்றாற் போல்வன ‘வழங்கியன் மருங்கின மருவொடு திரியவும் என்னும் அதிகாரப் புறங்கடையான முடிந்தன. அதனை அதினெலுடு எனபன அதினை அதினெலுடு என மருவின. அன் சாரியையின் மருங்கத் திரிபே இன என்பது கருத்து.

என்றதனும் சுட்டுமுதல் உரமன்றிப் பிற உரமும் உயிர் வருவழிக் கெடுவன கொள்க. அவை கதவு கனவு என நிறுத்தி அழகிது இல்லை என வருவித்து உரங் கெடுத்து முடிக்க. இவற்றை வகர் ஈருக்கி உரம் பெற்றன வென்று கோடு மெனின் வழக்கின்கண்ணுஞ் செய்யுட்கண்ணும் பயின்று வரும் வகர் ஈருகளை ஒழித்து ஆசிரியர் ‘வகரக் கிளவி நான்மொழி யீற்றது’ (எழு - அ) என்று ந்போல் வரைந்தோதல் குன்றக்க்ரலாம் ஆதலின், அவை உரா ஈரென்று உணர்க. அவை செலவு வரவு தரவு உணவு கனவு என வழக்கின்கண்ணும் ‘புன்கண் னுடைத்தாற் புணரவு’ (குறள் - கடுடி) ‘பாடமியா தானை யிரவு’ ‘கண்ணாரக் காணக் கதவு’ (முத்தொள் - சஉ) எனச் செய்யுட் கண்ணும் பயின்று வருமாறு உணர்க. (ச)

ஜகார ஈற்றிற்கு வற்றுச் சாரியை

களள. சுட்டுமுத ஸாகிய ஜெயன் இறுதி  
வற்றெருடு சிவணி நிற்றலும் உரித்தே.

இஃது ஜகார ஈற்றிற்கு முடிபு கூறுகின்றது.

**இ - ள :** சுட்டு முதலாகிய ஜெயனிறுதி — சுட்டெழுத்தினை முதலாகவடைய ஜகார ஈற்றுச் சொல், வற்றெருடு சிவணி நிற்றலும் உரித்து — வற்றுச் சாரியையோடு பொருங்கி நிற்றலும் உரித்து? எ - று. உம்மையான் வற்றெருடு சில உருபின்கண் இன் சாரியை பெற்று நிற்றலும் உரித்து; எ - று.

அவையற்றை அவையற்றெருடு இவையற்றெருடு உவையற்றை உவையற்றெருடு என ஓட்டுக; இங்னம் ஜகாரம் நிற்க வற்று வந்துழி ‘வங்கான் மெய்கெடு’ (எழு - கடு) என்பதனும் முடிக்க.

இனி, உம்மையான் அவையற்றிற்கு அவையற்றின்கண் என நான்காவதும் ஏழாவதும் வற்றும் இன்னும் பெற்று வந்தவாறு காண்க. இனி, ஒன்றென முடித்த தெல்பதனுற் பல்லவை நுதலிய அகர ஈற்றிற்கும் இவ்விரண்டு உருபின்கண் வற்றும் இன்னுங் கொடுத்துப் பலவற்றிற்கு பலவற்றின்கண் என முடிக்க. இது மேல் வருவனவற்றிற்கும் ஒக்கும். (டி)

யாவென் வினாவின் ஜக்கும் வற்றுச் சாரியை

களஅ. யாவென் வினாவின் ஜெயன் இறுதியும்  
ஆயியல் திரியா தென்மனூர் புவைர  
ஆவயின் வகரம் ஜெயாடுங் கெடுமே.

இதுவும் அது.

**இ - ள :** யாவென் வினாவின் ஜெயன் இறுதியும் — யாவென் னும் வினாவினையடைய ஜகார ஈற்றுச் சொல் லும், ஆயியல் திரியாது — முற் கூறிய சுட்டு முதல் ஜகாரம் போல வற்றுப் பெறும் அவ்வியல்பில் திரியாதென்று சொல்லுவர் ஆசிரியர், ஆவயின் வகரம் ஜெயாடுங் கெடும் — அவ் ஈற்றிடத்து வகரம் ஜகாரத்தோடுகூடக் கெடும் ; எ - று.

யாவற்றை யாவற்றெல்லூடு என ஒட்டுக் கொரம் வற்றுமிகை யொற் தென்று கெடுவதனைக் கேடு ஓதிய மிகையானே பிற ஜகாரமும் வற்றுப் பெறு தல் கொள்க. கரியவற்றை கரியவற்றெல்லூடு செடியவற்றை செடியவற்றெல்லூடு குறியவற்றை குறியவற்றெல்லூடு என எல்லாவற்றேல்லூடு ஒட்டுக் கொடுத்து கொடுத்து கொடுத்து வற்றுச்சாரியை கொடுத்து முடிக்கப்பட்டன. இவை ‘ஜம்பாலறியும் பண்பு தொகுமொழி’ , (எழு - சுஅ) அன்றை உணர்க.

(ச)

நீ என்னும் சகார ஏற்றுப் பெயர்க்கு எகா ஒற்று  
களகு, நீயென் ஒருபெயர் நெடுமுதல் குறுகும்  
ஆவயின் னகரம் ஒற்று கும்மே.

இஃது சகார ஈறு இன்னவாறு புணருமென்கின்றது.

இ - ஸ்: நீ என் ஒரு பெயர் நெடு முதல் குறுகும் — நீ யென் னும் ஒரு பெயர் தன்மேல் வின்ற செடியதாகிய சகாரங் குறுகி இகரமாம், ஆவயின் னகரம் ஒற்றுகும் — அவ்விடத்து வரும் னகரம் ஒற்றுய் விற்கும் ; எ - று.

ஏ - டு: நின்னை நின்னெலூடு நினக்கு எனச் செய்கை யறிந்து ஒட்டுக் கீனக்கு என்பதற்கு ‘ஆறனுருபினு நான்கனுருபினும்’ , (எழு - கசுக) ‘வல் லெழுத்து முதலிய’ , (எழு - கசக) என்பன கொணர்து முடிக்க. நினதென் பதற்கு ‘ஆறனுருபி னகரக் கிளவி’ (எழு - ககு) என்பதனான் முடிக்க. நின் னென்பது வேலேரூரு பெயரோ எனக் கருதுதலை விலக்குதற்கு ஒரு பெயரென்றார். பெயர் குறுகு மென்னது முதல் குறுகு மென்றது அப்பெயரின் எழுத் தின்கண்ணது குறுக்க மென்றற்கு. நெடுமுத லெனவே னகரங் குறுகுதலை விலக்கிற்று. உயிர்மெய் யொற்றுமைப்பற்றி செடியது முதலாயிற்று. ‘உடை மையு மின்மையு மொடுவயி ஞௌக்கும்’ (எழு - கநு) என்றதை கோக்கி ஒடுவிடத்துச் சாரியை பெற்றே வந்த அதிகாரத்தை மாற்றுதற்குச் சாரியைப் பேற்றிடை எழுத்துப்பேறு கூறினார். (எ)

ஓகார ஏற்றுக்கு ஒன் சாரியை

கஅ. ஓகார இறுதிக் கொன்னே சாரியை.

இஃது ஓகார ஈறு இன்னவாறு புணரு மென்கின்றது.

இ - ஸ்: ஓகார இறுதிக்கு ஒன்னே சாரியை — ஓகார ஈற் றிற்கு இடை வருஞ் சாரியை ஒன் சாரியை ; எ - று.

கோஒனை கோஒலெலூடு என ஒட்டுக் கூன்னே யென்ற னகரத்தாற் பெரும்பான்மையாக வருஞ் சாரியை ஒன்னே, சிறுபான்மை இன் சாரியை

1. ஜம்பாலறியும் பண்பு தொகுமொழி : — “கருமபார்ப்பான் கருமபாப்பானி கரும் பார்ப்பா கருங்குதிரை கருங்குதிரைகள் என வரும் இவற்றுட் கரியனகிய பார்ப்பான் கரியளாகிய பார்ப்பானி கரியராகிய பார்ப்பா கரியதாகிய குத்தை கரியன வாகிய குத்தைகள் என ஜம்பாலறினாயும் உணாதறும் பண்புகொள் பெயா தொக்க வாறு காணக” (ஏச. - உரை.)

வரு மென்று கொள்க. ‘ஒன்றுக நின்ற கோவினை யடர்க்கவங்த’ எனவும், கோவினை கோவினை சோவினை சோவினை ஓவினை ஓவினை எனவும் வரும். (அ)

ஓவென்பது மதசுநீர் தாங்கும் பலகை.

அகர ஆகா ஈற்றுப் பெயர்க்கு அத்துச் சாரியை

காக. அஆ என்னும் மரப்பெயர்க் கிளவிக்  
கத்தொடுஞ் சிவனும் ஏழ நுருபே.

இஃது அகர ஆகார ஈற்றிற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறு கிண்றது.

இ - ள்: அஆ என்னும் மரப்பெயர்க் கிளவிக்கு — அஆ வென்று சொல்லப்படும் மரத்தை உணர்த்துகின்ற பெயராகிய சொல்லிற்கு, ஏழனுருபு அத்தொடுஞ் சிவனும் — ஏழாழனுருபு இன்னேடன்றி அத்தோடும் பொருந்தும் ; எ - று.

எ - டு : விளவத்துக்கண் பலாவத்துக்கண் என வரும்.

‘வல்லெழுத்து முதலை’ (எழு - கச) என்பதனை வல்லெழுத்துக் கொடுத்துத் ‘தெற்றென்றற்றே’ (எழு - கநட) என்பதனை ‘அத்தினகர மகரமுனை’ (எழு - கலடு) க் கெடாமைச் செய்கை செய்து முடிக்க. (க)

## ஒ. மெய்யீறுகள்

ஞ, ந, மெய் ஈற்றுக்கு இன் சாரியை

கால. ஞநன் புள்ளிக் கிண்ணே சாரியை.

இது புள்ளியீற்றுள் ஞாகார ஈறும் ஞாகார ஈறும் முடியுமாறு கூறுகின்றது.

இ - ள்: ஞா என் புள்ளிக்கு இன்னே சாரியை — ஞாவென்று சொல்லப்படுகின்ற புள்ளியீறுகட்கு வருஞ் சாரியை இன் சாரியை ; எ - று.

எ - டு : உரிஞ்னை உரிஞ்னை பொருள்னை பொருள்னை என ஒட்டுக. (க)

வகர ஈற்றுச் சுட்டுக்கு வற்றுச் சாரியை

காந. சுட்டுமுதல் வகரம் ஜூயும் மெய்யுயும்  
கெட்ட இறுதி யியல்திரி பின்றே.

இது நான்கு மொழிக்கு ஈரும் வகர ஈற்றுட்ட சுட்டுமுதல் வகர ஈற்றிற்கு முடிபு கூறுகின்றது.

இ - ள்: சுட்டு முதல் வகரம் — அவ் இவ் கூவ் என்னுஞ் சுட்ட டெமுத்தினை முதலாகவுடைய வகர ஈற்றுச் சொல், ஜூயும் மெய்யுங் கெட்ட இறுதியியல் திரிபின்று — ஜாகாரமும் ஜாகாரத்தான்

பியல்]

## எழுத்தகிகாரம்

கூக்கூ

ஊரப்பட்ட மெய்யுங் கெட்டு வற்றுப் பெற்று முடிந்த யாவை (எழு - களச) என்னும் ஓகார சுற்றுச் சொல்லியல்பில் திரிபின்றி வற்றுப் பெற்று முடியும்; எ - று.

எ - டு : அவற்றை அவற்றேருடு, இவற்றை இவற்றேருடு, உவற்றை உவற்றேருடு என ஒட்டுக. (கக)

ஏனை வகர சுற்றுக்கு இன் சாரியை

கஅச. ஏனை வகரம் இன்னென்று சிவனும்.

இஃது எய்தாத தெம்துவித்தது ; பெயர்க்கே யன்றி உரிச்சொல் வகரத் திற்கு முடிபு கூறுதலின்.

இ - ள் : ஏனை வகரம் இன்னென்று சிவனும் — ஒழிந்த உரிச்சொல் வகரம் இன்சாரியையோடு பொருந்தி முடியும்; எ - று.

தெவ்வினை தெவ்வினெடு என ஒட்டுக. இஃது உரிச்சொல்லாயினும் படுத்தலோசையாற் பெயராயிற்று. (கட)

மகர சுற்றுக்கு அத்துச் சாரியை

கஅடு. மஃகான் புள்ளிமுன் அத்தே சாரியை.

இது மகர ஈறு புணருமாறு கூறுகின்றது.

இ - ள் : மஃகான் புள்ளிமுன் அத்தே சாரியை — மகரமாகிய புள்ளியீற்றுச் சொன்னும் வருஞ் சாரியை அத்துச் சாரியை; எ - று.

எ - டு : மரத்தை மரத்தொடு துகத்தை துகத்தொடு என ஒட்டுக. ‘அத்தேவற்றே’ (எழு - கங்க) ‘அத்தினகரம்’ (எழு - கட்டி) என்பனவற்றான் முடிக்க. (கட)

சில மகர சுறு இன் சாரியை பேறுதல்

கஅசு. இன்னிடை வருஷம் மொழியுமாருளவே.

இது மகர ஈற்றிற் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிற்துவிதி வகுக்கின்றது.

இ - ள் : இன்னிடை வருஷம் மொழியுமாருளா — மகர சுற்றுச் சொற்களுள் அத்தே யன்றி இன்சாரியை இடையே வந்து முடியுஞ் சொற்களும் உள ; எ - று.

மார் அகச.

எ - டு : உருமினை உருமினெடு, திருமினை திருமினெடு என ஒட்டுக.

‘நும்’ என்னும் மகர சுற்றுப் பெயர் சாரியை பெருமை

கஅள. நும்மென் இறுதி இயற்கை யாகும்.

இது மகர ஈற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிற்குவிதி வகுக் கின்றது.

இ - ன் : நும்மென் இறுதி இயற்கை யாகும் — நும் மென்னும் மகர சறு மேற்கூறிய அத்தும் இன்னும் பெருது இயல்பாக முடியும் ; எ - று.

எ - டு : நும்மை, நும்மொடு, நுமக்கு, நும்மின், நுமது, நுங்கண் என வரும்.

நுமக்கு நுமது என்பனவற்றிற்கு ‘ஆறனுருபினு’ நான்கனுருபினும்’ (எழு - கசுக) ‘நும்மெனிறதிய மங்கிலை’ (எழு - கசுட) ‘வல்லெலமுத்து முதலிய’ (எழு - கசுக) ‘ஆறனுருபி னகரக்கிளவி’ (எழு - ககடு) என்பன கொணர்ந்து முடிக்க.

நுங்கணென்பதற்கு மேலைச்சுத்திரத்து ‘மெம்’ என்றதனை<sup>1</sup> மகர வொற்றுக் கெடுத்து ‘வல்லெலமுத்து முதலிய’, என்பதனை மெல்லாற்றுக் கொடுக்க. இயற்கை யென்றார் சாரியை பெருமை கருதி. (கடு)

‘தாம்’ ‘நாம்’ ‘யாம்’ என்னும் மகர ஈறுகளும் அன்ன கசுஅ. தாம் நாம் என்னும் மகர இறுதியும் யாமென் இறுதியும் அதனே ரன்ன ஆஸ வாகும் யாமென் இறுதி ஆவயின் யகரமெய் கெடுதல் வேண்டும் ஏனை யிரண்டும் நெடுமுதல் குறுகும்.

இது மகர ஈற்றின் முற்கூறிய முடிபு ஒவ்வாதனவற்றிற்கு முடிபு கூறுகின்றது.

இ - ன் : தாம் நாம் என்னும் மகர இறுதியும் யாமென் இறுதி யும் அதனேரன்ன — தாம் நாம் என்று கூறப்படும் மகர சறும் யாமென்னும் மகர சறும் நும் மென்னும் மகர சறு போல அத்தும் இன்னும் பெருது முடிதலையுடைய, யாமென் இறுதி ஆ எ ஆகும் — யாமென்னும் மகர ஈற்றுச் சொல்லில் ஆகாரம் எகாரமாம்; ஆவயின் யகரமெய் கெடுதல் வேண்டும் — அவ்விடத்து ஸின்ற யகரமாகிய மெய் கெடுதலை விரும்பும் ஆசிரியன், ஏனை இரண்டும் நெடுமுதல் குறுகும் — ஒழிந்த தாம் நாம் என்னும் இரண்டும் நெடியவாகிய முதல் குறுகித் தம் நம் என ஸிற்கும்; எ - று.

எ - டு : தம்மை தம்மொடு கம்மை கம்மொடு எம்மை எம்மொடு என ஆறு முடுபோடும் ஓட்டுக் குத்திரம் என்றது வரும் நூற்பானைவு, இங்ஙனம் வரும் நூற்பானைவு அத்துணைச் சிறந்ததனாலு.

<sup>1</sup> மேலைச் சுத்திரம் என்றது வரும் நூற்பானைவு, இங்ஙனம் வரும் நூற்பானைவு முந்தின நூற்பானைவு இலேச் கொள்வது அத்துணைச் சிறந்ததனாலு.

மெய் பென்றதனாற் பிறவின் மெய்யுங் கெடுக்க. தங்கள் நங்கண் எங்கண் என ஏழுலூருபின்கண் மகரங் கெடுத்து ‘வல்லெலமுத்து முதலிய’ (எழு-கச) என்பதனான் மெல்லெலமுத்துக் கொடுக்க.

‘எஞ்சைம்’ என்னும் மகர ஈற்றிற்கு வற்றும் உம்மும்  
கசகை. எல்லா மென்னும் இறுதி முன்னர்  
வற்றெறன் சாரியை முற்றத் தோன்றும்  
உம்மை நிலையும் இறுதி யான.

இது மகர ஈற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது.

இ - ள் : எல்லா மென்னும் இறுதி முன்னர் வற்றெறன் சாரியை முற்றத் தோன்றும் --- எல்லா மென்னும் மகர ஈற்றுச் சொன் முன்னர் அத்தும் இன்னும் அன்றி வற்றெறன்னாஞ் சாரியை முடியத் தோன்றி முடியும், உம்மை நிலையும் இறுதியான — ஆண்டு உம்மென்னாஞ் சாரியை இறுதிக்கண் நிலைபெறும் ; எ - று.

மகரம் வற்றின்மிகை யொற்றெனக் கெடுக்க.

எல்லாவற்றையும் எல்லாவற்றினும் எல்லாவற்றுக்கண்ணும் என வரும். முற்ற வென்றதனான் எனை முற்றுகரத்திற்கும்<sup>1</sup> உம்மின் உகரங் கெடுத்துக் கொள்க. எல்லாவற்றெல்லாம் எல்லாவற்றுக்கும் எல்லாவற்றதும் என வரும். முற்றுகரமாதலின் ஏறி முடியா. (கள)

உயர்த்தினையில் அது ‘நம்’ சாரியை பெறுதல்

ககை. உயர்த்தினை யாயின் நம்மிடை வருமே.

இஃது எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது.

இ - ள் : உயர்த்தினையாயின் — எல்லா மென நின்ற மகர ஈற்று விரவுப் பெயர் உயர்த்தினைப் பெயரா மெனின், நம் இடை வரும் — நம் மென்னாஞ் சாரியை இடை நின்று புணரும் ; எ - று.

மகர ஈற்றினை மேல் வற்றின்மிகை யொற்றெனக் கெடுத்த அதிகாரத் தாற் கெடுக்க. எல்லா உம்மையும் எல்லா நம்மினும் எல்லா நங்கணும் என உகரம் பெற்றும் எல்லா நம்மொடும் எல்லா நமக்கும் எல்லா நமதும் என உகரங் கெட்டும் மகரம் நிற்கும். இவற்றிற்கு எல்லாக்கரையும் எல்லாரொடும் என்பது பொருளாக ஒட்டுக்<sup>2</sup> இதற்கு நம்முவகுத்ததே வேறுபாடு. ஈருகு புள்ளி அகரமொடு நிற்றல் (எழு - கசக) நான்காவதற்கும் ஆருவதற்குங் கொள்க. (கஅ)

<sup>1</sup> இங்கு முற்றுகரம் என்றது ஓடு. கு. அது என்னும் உருபுகளை.

<sup>2</sup> எல்லாம் என்பதில் ‘ஆம்’ கறு என்றும் பண்ணமையாதலாலும். அது பெற்றவரும் ‘நம்’ சாரியை தன்னமை சீட்டத்திற்குரிய தாதலாலும். அதுத்த நாறபாவில் எல்லாரும் எவ்வீரும் என்னும் படாக்கை முன்னிலைப் பெயராகன் முறையே தம தும் என்னும் சாரியை பெறுமென்று கூறியிருப்பதாலும், எல்லா நம்மையும் எல்லா நமமொடும் எனபவற்றிற்கு நமமெல்லாக்கரையும் நம்மெல்லாரொடும் என்று தன்மைப் பொருள் கொள்ளாது எல்லாக்கரையும் எல்லாரொடும் என்று படாக்கைப் பொருள் கொள்வது பொருநதாது.

'எல்லாரும்' 'எல்லீரும்' என்னும் மகர ஈறுகளின் முடிபு  
 கக்கை. எல்லாரு மென்னும் படர்க்கை யிறுதியும்  
 எல்லீரு மென்னும் முன்னிலை யிறுதியும்  
 ஒற்றும் உகரமுங் கெடுமென மொழிப  
 நிற்றல் வேண்டும் ரகரப் புள்ளி  
 உம்மை நிலையும் இறுதி யான  
 தம்மிடை வருஷம் படர்க்கை மேன  
 நும்மிடை வருஷம் முன்னிலை மொழிக்கே.

இது மகர ஈற்று உயர்தினைப் பெயர்க்கு முடிபு கூறுகின்றது.

இ - ள் : எல்லாரு மென்னும் படர்க்கை யிறுதியும் — எல்லாரு மென்னும் மகர ஈற்று உயர்தினைப் படர்க்கைப் பெயரும், எல்லீரு மென்னும் முன்னிலை யிறுதியும் — எல்லீரு மென்னும் மகர ஈற்று உயர்தினை முன்னிலைப் பெயரும், ஒற்றும் உகரமுங் கெடுமென மொழிப — மகர வொற்றும் அதன்முன் னின்ற உகரமுங் கெட்டு முடிய மென்று சொல்லுவர் புலவர், ரகரப்புள்ளி நிற்றல் வேண்டும் — அவ் வுகரம் ஏறி னின்ற ரகர ஒற்றுக் கெடாது நிற்றலை விரும்பும் ஆசிரியன், இறுதியான உம்மை நிலையும் — அவ்விரு மொழி யிறுதிக்கண்ணும் உம்மென்னுஞ் சாரியை நிலைபெறும், படர்க்கை மேன தம் இடை வருஷம் — படர்க்கைச் சொல்விடத் துத் தம்முச்சாரியை இடைவரும், முன்னிலை மொழிக்கு நும்இடை வருஷம் — முன்னிலைச் சொற்கு நும்முச்சாரியை இடை வரும் ;

ஏ - று.

ஏ - டு : எல்லார் தம்மையும் எல்லார் தம்மினும் எல்லார் தங்கனும் என உகரம் பெற்றும், எல்லார்தம்மொடும் எல்லார் தமக்கும் எல்லார் தமதும் என உகரங் கெட்டும், மகரம் சிற்கும். எல்லீர் தம்மையும் எல்லீர்துமினும் எல்லீர்துங்கனும் என உகரம் பெற்றும், எல்லீர்தும்மொடும் எல்லீர்துமக்கும் எல்லீர்துதும் என உகரங் கெட்டும், மகரம் நிற்கும்.

முன்னர் 'மெய்' (எழு - கஅஅ) என்ற இலேசாற் கொண்ட மகரக்கேடு இவற்றிற்கும் மேல்வருவனவற்றிற்குங் கொள்க.

படர்க்கைப் பெயர் முற்கூறிய வத்துனே ரகர ஈற்றுப் படர்க்கைப் பெயரும் முன்னிலைப் பெயரும் மகர ஈற்றுத் தன்மைப் பெயரும் தம் நும் என் னுஞ் சாரியை இடையே பெற்று இறுதி உம்முச்சாரியையும் பெற்று முடிவன கொள்க. கரியார் தம்மையும் சான்றேர் தம்மையும் எனவும், கரியீர் நும்மையும் சான்றீர் நும்மையும் எனவும், கரியேம்மையும் இருவேங்மையும் என வும் எல்லாவருபொடுஞ் செய்கை யறிந்து ஒட்டுக் கூறும் ஒற்றும் என்னத தனுன் இக்காட்டியவற்றிற்கெல்லாம் மூன்று உருபின்கண்ணும் உம்மின் உகரங் கெடுதல் கொள்க. 'நிற்றல் வேண்டும் ரகரப் புள்ளி' என்றனுனே தம் முப்பெருமை வரும்வையுங் கொள்க. 'எல்லார்க்கு மெல்லா நிகழ்பவை' (கக)

‘தான்’ ‘யான்’ என்னும் எகர ஈற்றுப் பெயர்கள் சாரியை பெறுமை கூடா. தான்யான் என்னும் ஆயீ ரிறுதியும் மேல்முப் பெயரோடும் வேறுபாடிலவே.

இது னகர ஈற்றுட் சிலவற்றிற்கு முடிபு கூறுகின்றது.

இ - ன் : தான் யான் என்னும் ஆயீ ரிறுதியும் --- தான் யான் என்று சொல்லப்பட்ட அவ்விரண்டு னகர ஈறும், மேல் முப்பெய ரோடும் வேறுபாடு இலவே — மேல் மகர ஈற்றுட் கூறிய மூன்று பெயரோடும் வேறுபாடின்றித் தானென்பது குறுகியும் யானென் பதன்கண் ஆகாரம் எகரமாய் யகர வொற்றுக் கெட்டும் முடியும் ; எ - று.

தன்னை என்னை என எல்லாவருபோடும் ஒட்டுக. செய்கை யறிந்து ஒற்றிரட்டுதல் ‘நெடியதன் முன்னர்’, என்பதனுள் இலேசாற் கொள்க. (2-0)

‘அழன்’ ‘புழன்’ என்னும் னகர ஈறுகள் அத்தும் இன்னும் பெறுதல் கூடா. அழனே புழனே ஆயிரு மொழிக்கும் அத்தும் இன்னும் உறமுத் தோன்றல் ஒத்த தென்ப — அத்துச் சாரியையும் இன்சாரியையும் மாறி வரத் தோன்றுதலைப் பொருந்திற் றென்பர், உணருமோர் — அறி வோர் ; எ - று.

இ - ன் : அழனே புழனே ஆயிரு மொழிக்கும் — அழன் புழன் ஆகிய அவ்விரு மொழிக்கும், அத்தும் இன்னும் உறமுத் தோன்றல் ஒத்த தென்ப — அத்துச் சாரியையும் இன்சாரியையும் மாறி வரத் தோன்றுதலைப் பொருந்திற் றென்பர், உணருமோர் — அறி வோர் ; எ - று.

அழத்தை அழனினை, புழத்தை புழனினை எனச் செய்கை யறிந்து எல்லா வருபினேடும் ஒட்டுக. னகரத்தை அத்தின்மிகை ஒற்றெறன்று கெடுத்து ‘அத்தினகரம்’ (எழு - கட்டு) என்பதனுன் முடிக்க. தோன்ற வென்றதனுன் எவன் என நிறுத்தி வற்றுக்கொடுத்து வேண்டினு செய்கை செய்து எவற்றை எவற்றேரு என முடிக்க. எல்லாவருபினேடும் ஒட்டுக ஏற்றை<sup>1</sup> என் புழி நிலைமொழி வகரம் இதனை கெடுக்க, இனி ஒத்த தென்றதனால் எகின் என நிறுத்தி அத்தும் இன்னும் கொடுத்துச் செய்கை செய்து எகின் த்தை எகினினை என ஒட்டுக. அத்து இனிது இசைத்தவின் முற்கூறினார். (2-க)

#### ந. உற்றகர குற்றகர சுகன்

‘ஏழு’ என்னும் என்னுப்பெயர்க்கு அன் சாரியை கூடா. அன்னென் சாரியை ஏழ நிறுதி முன்னர்ந் தோன்றும் இயற்கைத் தென்ப.

<sup>1</sup> ஏற்றை எனபது சிலைமொழி வகரங் கெட்டதாயின பண்மையாம் (ஏற்றை); வகரம் முன்னமே அற்றாயின ஒருமையாம். (ஏதை).

இஃது எழுன்னும் எண்ணுப்பெயர் அன்சாரியை பெற்றுப் புணர்க என்கிறது.

**இ - ஃ :** அன்னென்சாரியை ஏழுனிறதி முன்னர்த் தோன்றும் இயற்கைத் தென்ப - அன்னென்னுஞ் சாரியை ஏழுன்னும் எண் ணுப்பெயரின் முன்னே தோன்றும் இயல்பினை யுடைத்தென்று கூறுவர் ஆசிரியர் ; எ - று.

**எ - டு :** எழுனை எழுந்கு எழுனின் எங்க. எனை உருபுகளோடு செய்கை யறிந்து ஒட்டுக. சாரியை முந்கூறியவதனாற் பிறவும் அன் பெறுவன் கொள்க. பூழுனை யாழுனை என எனையவற்றேரும் ஒட்டுக. மேல் வருகின்ற இன் சாரியையைச் சேரவைத்தமையான் அவையெல்லாம் இன்சாரியை பெற்று வரு தலுங் கொள்க. எழுனை பூழுனை யாழுனை என வரும். (உடு)

குற்றுகர ஈற்றிந்கு இன் சாரியை

**ககுடு. குற்றிய லுகரத் திறுதி முன்னர்**  
**முற்றத் தோன்றும் இன்னென் சாரியை.**

இது குற்றுகர ஈற்றிந்கு முடிபு கூறுகின்றது.

**இ - ஃ :** குற்றியலுகரத்து இறுதி முன்னர் — குற்றியலுகர மாகிய ஈற்றின் முன்னர், முற்றத்தோன்றும் இன்னென் சாரியை — முடியத் தோன்றும் இன்னென்னுஞ் சாரியை ; எ - று.

**எ - டு :** நாகினை நாகினெடு, வரகினை வரகினெடு என வரும். எனைய வற்றேருடு செய்கை யறிந்து ஒட்டுக.

முற்ற என்றதனுனே பிற சாரியை பெறுவனவுங் கொள்க. வழக்கத் தாற் பாட்டாராய்ந்தா னெனவுவ கரியதனை எனவும் வரும். (உடு)

சில குற்றுகர ஈறுகள் இரட்டி முடிதல்

**கக்கூ. நெட்டெழுத் திம்பர் ஒற்றுமிகத் தோன்றும்**  
**அப்பால் மொழிக ள்வழி யான.**

இஃது அக்குற்றிய லுகரங்களுட் சிலவற்றிந்கு இனவொற்று மிகுமென் கின்றது.

**இ - ஃ :** நெட்டெழுத்திம்பர் ஒற்று மிகத் தோன்றும் — நெட்டெழுத்தின் பின்னர் வருகின்ற குற்றுகரங்கட்கு இனவொற்று மிகத் தோன்றுகிற்கும், அப்பால் மொழிகள் அல்வழி ஆன — ஒற்று மிகத் தோன்றுத கசதபக்கள் ஈருகிய மொழிகள் அல்லாத இடத்து ; எ - று.

எனவே, டகார ரகாரங்கள் ஈருன சொல்லிக்கடத் தோன்றுமாயிற்று.

**எ - டு :** யாட்டை யாட்டொடு யாட்டுக்கு யாட்டின் யாட்டது யாட்டுக் கண் எனவும், யாற்றை சோற்றை எனவும் இனவொற்று மிக்கன. இவை அப்பால் மொழிகள் அல்லன.

நாகு காசு போது காடு என்றாற் போல்வன அப்பால் மொழிகள்; அவை இனவொற்று மிகாவாயின. (உச)

இரட்டி முடிவன சாரியை பெறுமை

ககூ. அவைதாம்,

இயற்கைய வாகுஞ் செயற்கைய என்ப.

இஃது எய்தியது விலக்கிற்று.

இ - ண் : அவைதாம் இயற்கைய ஆகுஞ் செயற்கைய என்ப — அங்ஙனம் இனவொற்று மிகுவனதாம் இன்சாரியை பெருது இயல் பாக முடியுஞ் செய்தியையுடைய வென்று கூறுவர் ஆசிரியர் ; எ - று.

ஏ - டி : முன்னர்க் காட்டியனவே கொள்க.

செயற்கைய என்ற மிகையானே உயிர்த்தொடர்மொழிகளில் ஏற்பன வற்றிற்கும் ஒற்று மிக, தோன்றுதல் கொள்க. முயிற்றை முயிற்றெருடு முயிற்றுக்கு முயிற்றின் முயிற்றது முயிற்றுக்கண் என வரும். இன்னும் இதனுணே யாட்டினே முயிற்றினே என விலக்கிய இன் பெறுதலுங் கொள்க.

குற்றகர கற்று எண்ணுப்பெயர்க்கு அன் சாரியை

ககூ. எண்ணின் இறுதி அன்னெடு சிவனும்.

இது குற்றகர ஈற்று எண்ணுப்பெயர் முடிபு கூறுகின்றது.

இ - ண் : எண்ணின் இறுதி அன்னெடு சிவனும் — எனு னுப் பெயர்களினது குற்றகர ஈறு அன்சாரியையோடு பொருந்தும் ; எ - று.

ஏ - டி : ஒன்றினே இரண்டினே என எல்லா எண்ணினையும் எல்லா உருபினேடஞ் செய்கை யறிந்து ஒட்டுக. முன்னர்ச் செயற்கைய என்ற இலோசானே ஒன்றினே இரண்டினே என இன் சாரியையுங் கொடுக்க. (உச)

ஒுபஸிது முதலாக குற்றகர ஈறுகள் ஆன் சாரியையும் பெறுதல்

ககூ. ஒன்றுமுதலாகப் பத்துர்ந்து வருஷம்

எல்லா எண்ணுஞ் சொல்லுங் காலீஸ்

ஆனிடை வரினும் மான மில்லீஸ்

அஃதென் கிளவி ஆவயிற் கெடுமே

உய்தல் வேண்டும் பஃகான் மெய்யே.

இஃது ஒன்று முதலாக எட்டு இறுதியாக நின்ற குற்றகர ஈற்று எண்ணுப்பெயர் ஏழினேடும் பத்தெண்ணும் எண்ணுப்பெயர் வந்து புணர்ந்து ஒன்றும் நின்ற சொற்கள் சாரியை பெற்றுத் திரியுமாறு கூறுகின்றது.

இ - ண் : ஒன்று முதலாகப் பத்து ஊர்ந்து வருஷம் எல்லா எண்ணும் — ஒன்றுமுதலாக எட்டுமருக சின்ற எண்களின் மேலே

பத்தென்னும் எண்ணுப்பெயர் ஏறி வருகின்ற ஒருபது முதலான எல்லா எண்களையும், சொல்லுங்காலை — முடிபு கூறுங்காலத்து, ஆன் இடைவரினும் மான மில்லை — முற்கூறிய அன்சாரியையே யன்றி ஆன்சாரியை இடையே வரினுங் குற்றமில்லை, ஆவயின் அஃதென் கிளவி கெடும் — அவ் ஆன் பெற்றுழிப் பஃதென்னும் எண்ணிடத்து அஃதென்னுஞ் சொற் கெட்டுப்போம், பஃகான் மெய் உய்தல் வேண்டும் — அவ் அகரத்தான் ஊரப்பட்ட பகர மாகிய ஒற்றுக் கேடாது நிற்றலை ஆசிரியன் விரும்பும் ; எ - று.

‘நின்ற பத்த தெற்றுக்கெட வாய்தம்  
வந்திடை நிலையும்’ (எழு - சங்க)

என்பதனை ஆய்தம் பெற்றது.

**ஏ - டி :** ஒருபஃ்து இருபஃ்து முப்பஃ்து நாற்பஃ்து ஜம்பஃ்து அறுபஃ்து எண்பஃ்து எனக் குற்றியலுகரப் புணரியலுள் விதிக்குமாறே நிறுத்தி அஃப் தென்பதனைக் கெடுத்துப் பகரவொற்றை நிறுத்தி ஆன்சாரியை கொடுத்து ஒருபானை இருபானை என எல்லா எண்ணெடும் எல்லா உருபினையுஞ் செய்கை யறிந்து ஒட்டுக் கொடுத்து ஒம்மை எதிர்மதையாதவின் ஒருபஃ்தனை இருபஃ்தனை என எல்லாவற்றேரும் ஒட்டுக்.

சொல்லுங்காலை என்றதனைப் பத்தார் கிளவியே யன்றி ‘ஒன்பான் முத னிலை’ (எழு - சக்க) ‘ஒன்பாற் கொற்றிடை மிகுமே’,<sup>1</sup> (எழு - சங்கி) என்றாற்போல வருவனவற்றின் கண்ணும் பகரத்துள் அகரம் பிரித்து அஃப் தென்பது கெடுத்து ஆன் கொடுக்க.

‘யாது’ ‘அஃது’ எண்ணுங் குற்றுகர ஈறுகட்கு அன்சாரியை

உ.ா. யாதென் இறுதியுஞ் சுட்டுமுத ஸாகிய  
ஆய்த இறுதியும் அன்னெடு சிவணும்  
ஆய்தங் கெடுதல் ஆவயி னன.

இஃப் எண்ணுப்பெயரல்லாத குற்றுகர ஈற்றுட்ட சிலவற்றிற்கு முடிபு கூறுகின்றது.

**இ - சி :** யாது என் இறுதியும் — யாதென வருங் குற்றுகர ஈறும், சுட்டு முதலாகிய ஆய்த இறுதியும் — சுட்டெடுமுத்தனை முதலாகவுடைய ஆய்தத்தொடர்மொழிக் குற்றுகர ஈறும், அன் னெடு சிவணும் — அன்சாரியையோடு பொருந்தும், ஆவயின் ஆன ஆய்தங் கெடுதல் — அவ்விடத்து வந்த ஆய்தங் கெடும் ; எ - று.

யாதனை யாதனை எனவும், அதனை அதனை, இதனை இதனை, உதனை உதனை எனவும் வரும்.

(உ.ா)

<sup>1</sup> ஒன்பான் என்று தீரியும் ஒன்பக்கீடு எண்ணும் சொல்லும் பத்தார் கிளவியே, இதன் விளக்கத்தை சாடும் நாற்பா அடிக் குற்பிபிற் கான்க.

குற்றகா ஈற்றுத் திசைப்பெயர் ஏழனுருபிற் சாரியை பெசுமதும் வருதல்  
உடை. ஏழ னுருபிற்குத் திசைப்பெயர் முன்னர்ச்  
சாரியைக் கிளவி இயற்கையு மாகும்  
ஆவயி னிறுதி மெய்யொடுங் கெடுமே.

இதுவுங் குற்றகா ஈற்றுட் சிலவற்றிற்கு ஏழனுருபோடு முடிபு கூறு  
கின்றது.

**இ - ள :** திசைப் பெயர் முன்னர் ஏழனுருபிற்கு — திசைப்  
பெயர்களின் முன்னர் வந்த கண்ணென்னும் உருபிற்கு முடிபு  
கூறுங்கால், சாரியைக்கிளவி இயற்கையு மாகும் — முன்கூறிய  
இன்சாரியையாகிய சொல் நின்று முடிதலேயன்றி நில்லாது இயல்  
பாயும் முடியும், ஆவயின் இறுதி மெய்யொடுங் கெடும் — அங்கு  
னாம் இயல்பாயவழித் திசைப்பெயரிறுதிக் குற்றகரங் தன்னுண்  
ஊரப்பட்ட மெய்யொடுங் கெடும் ; எ - று.

**ஏ - ட :** வடக்கின்கண் கிழக்கின்கண் தெற்கின்கண் மேற்கின்கண்  
எனவும், வடக்கண் கிழக்கண் தெற்கண் மேற்கண் எனவும் வரும். இன்பெறு  
வழி உகரங் கெடாதென்று உணர்க.

ஆவயினென்றதனாற் கீழ்சார் கீழ்ப்படை, மேல்சார் மேல்ப்படை, தென்  
சார் தென்படை, வடசார் வடப்படை எனச் சாரியை யின்றிப்பல விகாரப்பட்டு  
நிற்பனவுங் கொள்க. இன்னும் இதனாலே கீழைக்குளம் மேலைக்குளம்,  
கீழைச்சேரி மேலைச்சேரி என ஜகாரம் பெறுதலுங் கொள்க. (உடை)

### ச. புறனடை

#### இவ்வியலின் புறனடை

**உடை.** புள்ளி யிறுதியும் உயிரிறு கிளவியும்  
சொல்லிய அல்ல ஏனைய வெல்லாம்  
தேருங் காலை உருபொடு சிவணிச்  
சாரியை நிலையுங் கடப்பாடிலவே.

இஃது இவ்வோத்தினுள் எடுத்தோத்தானும் இலேசானும் முடியாது  
நின்றவற்றிற் கெல்லாம் இதுவே ஒத்தாயதோர் புறனடை கூறுகின்றது.

**இ - ள :** சொல்லிய அல்ல புள்ளி யிறுதியும் உயிரிறு கிளவியும் — முற்கூறிய புள்ளியிறும் உயிரிறும் அல்லாத புள்ளியீற்றுச் சொல்லும் உயிரிற்றுச் சொல்லும், ஏனையவு மெல்லாம் — முற்கூறிய ஈறுகள் தம்முடைளாழிந்து நின்றனவு மெல்லாம், தேருங் காலை உருபொடு சிவணிச் சாரியை நிலையுங் கடப்பாடு இல — ஆராயுங் காலத்து உருபுகளோடு பொருந்திச் சாரியை நின்று முடியும் முறைமையை உடைய வல்ல, நின்றும் நில்லாதும் முடியும் ; எ - று.

வேளையவு மென உம்மை விரிக்க. கூருத புள்ளியிறுகள் ஜங்கு. அவை ணகர யகர ரகர ளகர ளகரங்களாம். மண்ணினை மண்ணை, வேயினை வேயை, காரினை நாரை, கல்லினை கல்லை, மூள்ளினை மூள்ளை என வரும். உயிர் துள் ஒழிந்தது இகரம் ஒன்றுமே யாதலின், அதனைப் பிற்குறினார். கிளியினை கிளியை என வரும்.

இனித் தான் யான் அழன் புழன் என்னும் நகர ஈற்றினும் ஏழைன்னும் முகர ஈற்றினும் ஒழிந்தன பொன்னினை பொன்னை தாழினை தாழை என்றாற் போல வருவன பிறவுமாம். இனி, சாகர ஈற்றுள் ஒழிந்தன தீயினை தீயை சயினை சயை, வீயினை வீயை என்றாற் போல்வன பிறவுமாம். ஜகார ஈற்றுள் ஒழிந்தன தினையினை தினையை, கழையினை கழையை என்றாற் போல்வன பிறவுமாம். எனை ஈறுகளினும் வருவன உணர்க்குதொள்க.

மேலே பெயரீற்றுச் செய்கையெல்லாங் தத்தம் ஈற்றின்கண் முடிப்பா ராதலின் அவை ஈண்டுக் கூறல் வேண்டா.

இனித் தேருங்காலை என்றதனுணே உருபுகள் நிலைமொழியாக நின்று தம் பொருளோடு புணரும்வழி வேறுபடும் உருபிற்றுச் செய்கை யெல்லாம் ஈண்டு முடித்துக்கொள்க.

**ஈ - டி :** நம்பியைக் கொணர்ந்தான் மண்ணினைக் கொணர்ந்தான் கொற் றனைக் கொணர்ந்தான் என மூவகைப் பொருளோடுங்<sup>1</sup> கூடி நின்ற உருபிற்கு ஒற்றுக்கொடுக்க. மலையொடு பொருத்து, மத்திகையாற் புடைத்தான், சாத் தற்குக் கொடுத்தான், ஊர்க்குச் சென்றான், காக்கையிற் கரிது, காக்கையைது பலி, மடியுட் பழுக்காய், தடாவினுட் கொண்டான் என்னுங் தொடக்கத்தன உருபு காரணமாகப் பொருளோடு புணரும் வழி<sup>2</sup> இயல்பாயும் ஈறுதிரிந்தும் ஒற்றுமிக்கும் வந்தன கொள்க.

இனிக் கண் கால் புறம் முதலியன பெயராயும் உருபாயும் நிற்குமாதலின் அவை உருபாகக் கொள்ளும்வழி வேறுபடுஞ் செய்கைகளெல்லாம் இவ்விலே சான் முடிக்க. இஃது உருபியலாதலின் உருபொடு சிவணி என வேண்டா, அம் மிகையானே உருபு புணர்ச்சிக்கட் சென்ற சாரியைகளெல்லாம் ஈற்றுப்<sup>3</sup> பொருண்முடிபு உள்வழிப்<sup>4</sup> பொருட் புணர்ச்சிக்குஞ் கொள்க. விளவின் கோடு கிளியின் கால் என எல்லா ஈற்றினுங் கொள்க. நம்பியை கொற்றனை என உயிரீறும் புள்ளியிறஞ் சாரியை பெற்று இயல்பாய் முடிவனவும் ஈண்டே கொள்க.

(ஈ-டி)

### உருபியல் முற்றிற்று

1 மூவகைப் பொருளோடும் — உயர்தினைப் பெயர் அல்லினைப் பெயர் விரவுப் பெயர் என்ற மூவகைப் பெயரோடும்.

2 உருபு காரணமாகப் பொருளோடு புணரும் வழி — உருபோடு பொருள் தொடர் புள்ள சொற்றுக்கூட்டுங்கள் புணரு மிடத்து.

3 ஈற்று — பெயர்களின் ஈற்றில்.

4 பொருண்முடிபு உள்வழி — பொருளான் கொற்களோடு சேர்த்து முடிய மிடத்து. கூருட்புணர்ச்சி — உருபொடு புணராது சொல்லாடு புணரும் புணர்ச்சி.

## எ. உயிர்மயங்கியல்

[உயிரீறுகளின் புணர்ச்சி யிலக்கணம் உள்ளத்துவது.]

க. அகர ரூ

அல்வழியில் அகர ஈற்றுப் பெயர் புணருமாறு

உங். அகர இறுதிப் பெயர்நிலை முன்னர்  
வேற்றுமை யல்வழிக் கசதபத் தோன்றின்  
தத்தம் ஒத்த ஒற்றிடை மிகுமே.

என்பது சூத்திரம். உயிரீற நின்ற வன்கணத்தோடு சிறுபான்கை வினைக் கணங்களோடும் மயங்கிப் புணரும் இயல்பு<sup>1</sup> ஸார்த்தினவையின் இல்லோத்து உயிர்மயங்கிய லென்னும் பெயர்த்தாயிற்று. மேற் பெயரோடு உருபு புணருமாறு கூறிப் பெயர்வருவதி உருபு தொக்குங்ற பொருட்புணர்ச்சி கூறுகின்றவையின் உருபியலோடு இயைபுடைத்தாயிற்று.

இச் சூத்திரம் அகர ஈற்றுப் பெயர் அல்வழிக்கண வன்கணத்தோடு புணருமாறு கூறுகின்றது.

இ - ஃ : அகர இறுதிப் பெயர்நிலை முன்னர் — அகரமாகிய இறுதியையுடைய பெயர்ச்சொன் முன்னர், வேற்றுமை யல்வழிக் கசதபத் தோன்றின் — வேற்றுமை யல்லாத விடத்துக் கசதப முதன் மொழிகள் வருமொழியாய்த் தோன்றுமாயின், தத்தம் ஒத்த ஒற்று இடையிகும் — தத்தமக்குப் பொருந்திய அக் கசத பக்களாகிய ஒற்று இடைக்கண் மிகும் ; எ - று.

ஏ - டு : விளக்குறிது நணக்குறிது அதக்குறிது சிறிது தீது பெரிது என ஒட்டுக. இவை அஃறினை இயற்பெயராகிய<sup>2</sup> எழுவாய் வினைக் குறிப்புப் பண்பாகிய பயனிலையோடு<sup>3</sup> முடிந்தன.

ஒத்த வென்றமையாது தத்தமொத்த என்றதனுன் அகர ஈற்று உரிச் சொல் வல்லெலமுத்து மிக்கும் மெல்லெலமுத்து மிக்கும் முடியும் முடிபும் அகரங்கள்னை உணர நின்றவழி வன்கணத்தோடு மிக்கு முடியும் முடிபுங் கொள்க. தடக்கை தவக்கொண்டான் வயக்களிறு வயப்புவி குழக்கன்று எனவும், தடஞ் செவி கமஞ்சுல் எனவும், அக்குறிது சிறிது தீது பெரிது எனவும் வரும். இனி, இடைக்சொல் வல்லெலற்றுப் பெற்று வருவன உளவேல் அவற்றையும் இல்லை சேசிலூன் முடித்துக் கொள்க. (க)

அகர ஈற்று வினைக்சொல்லும் இடைக்சொல்லும்

உங். வினையெஞ்சு கிளவியும் உவமக் கிளவியும்<sup>3</sup>

எனவென் எச்சமும் சுட்டின் இறுதியும்

ஆங்க என்னும் உரையசைக் கிளவியும்

ஞாங்கர்க் கிளந்த வல்லெலமுத்து மிகுமே.

<sup>1</sup> இயற்பெயர் - இயல்பாக இடப்பட்ட பெயர்.

<sup>2</sup> வினைக்குறிப்புப் பண்பாகிய பயனிலை - பன்ப டியாகப் பிறங்க குறிப்புவினைமுற்று.

<sup>3</sup> போல என்னும் உவமக்கிளவியும் குறிப்புவினையெஞ்சு கிளவியும் அடங்குமேனும், உவமைப்பொருள் தருதலபற்றித் தனித்துக் கூறப்பட்டது.

இஃ: அகர ஈற்று வினைச்சொல்லும் இடைச்சொல்லும் புணருமாறு கூறுகின்றது.

இ - ள் : விளையெஞ்ச கிளவியும் — விளையை ஒழிபாகவுடைய அகர ஈற்று விளைச்சொல்லும், உவமக் கிளவியும் — உவமவரு பாய் நின்ற அகர ஈற்று இடைச் சொல்லும், எனவென் எச்சமும் — என வென்னும் வாய்பாட்டால் நின்ற அகர ஈற்று இடைச் சொல்லும், சுட்டின் இறுதியும் — சுட்டாகிய அகர ஈற்று இடைச் சொல்லும், ஆங்க என்னும் உரையசைக் கிளவியும் — ஆங்க வென்னும் அகர ஈற்று உரையசை யிடைச் சொல்லும், ஞாங்கர்க் கிளங்த வல்லெழுத்து மிகும் — முன்னர்க் கூறிய வல்லெழுத்து மிக்கு முடியும் ; எ - று.

எ - டி : உண தாவ சாவ என நிறுத்திக் கொண்டான் சென்றுன் தான் போயினுன் என வல்லெழுத்துக் கொடுத்து முடிக்க. இவ் விளையெச் சம் ஒழிந்தன எல்லாம் இடைச்சொல் வென்று உணர்க. புலி போலக் கொண்றுன் சென்றுன் தந்தான் போயினுன் எனவும், கொள்ளெனக் கொண்டான் சென்றுன் தந்தான் போயினுன் தேவன் குதன் எனவும், ஆங்கக் கொண்டான் சென்றுன் தந்தான் போயினுன் ‘ஆங்கக் குயிலு மயிலுங் காட்டிக் கேசவைனைவிடுத்துப் போகியோளே’ எனவும் வரும். உவமம் விளையெச் ச விளைக்குறிப்பேனும் ஒன்றெலோடு பொருவப் படுதல் நோக்கி உவமவியலின்கண் ஆசிரியர் வேறுபடுத்திக் கூறினார். என வென்னும் எச்சமும் இருசொல்லையும்<sup>1</sup> இயைவிக்கிண்ற நிலைமையான் இடைச் சொல்லோத்தினுள் வேரேதினார். ஆங்க என்பது ஏழலுருபின் பொருள்பட வந்ததல்லாமை ‘ஆங்க வென்னு முரையசை’ என்றதனாலும் ‘ஆங்கவரை யசை’ என்னும் இடையியற் குத்திரத்தானும் உணர்க. இவை இயல்பு கணத் துக்கண் முடியும் முடிபு ‘ஞமயவ’ (எழு - கசச) என்புமிகு கூறியதேயாம். அவை தாவ புலிபோல கொள்ளென ஆங்க என நிறுத்தி ஞமயவ முதலிய மொழி ஏற்பன கொண்றது புணர்த்தி இயல்பாமாறு ஒட்டிக் கொள்க. சுட்டு மேற் கூறுப.

(2)

சுட்டின் முன் குதம மெய்

உட்டு. சுட்டின் முன்னர் ஞமத் தோன்றின் ஒட்டிய ஒற்றிடை மிகுதல் வேண்டும்.

இது ‘ஞமயவ’ (எழு - கசச) என்னுஞ் குத்திரத்தான் மென்கணம் இயல்பாகும் என முற்கூறியதீனை விலக்கி மிக்கு முடிக என்றவின் எய்தியது விலக்கிப் பிற்துவிதி வகுக்கின்றது.

இ - ள் : சுட்டின் முன்னர் ஞமத் தோன்றின் — அகரச் சுட்டின் முன்னர் ஞமக்கள் முதலாகிய மொழிவரின், ஒட்டிய ஒற்று இடை மிகுதல் வேண்டும் — தத்தமக்குப் பொருந்தின ஒற்று இடை பிரிகுதலை விரும்பும் ஆசிரியன் ; எ - று.

1 இருசொல் - எச்சப்பகுதியும் முற்றும், அவ்து முன்னும் பின்னும் வருஞ் சொற்கள், எ - டு : கொண்டுள்ளக் கொண்டான், காற்றெனச் சென்றுன்.

அஞ்ஞான் அந்தால் அம்மணி என வரும்.

ஒட்டிய வென்றதனான் அஞ்ஞானின்தது அங்கன்று அம்மாண்டது என அகரங் தன்னை யுணர சின்றவழியும் மிகுதல் கொள்க. (ஏ)

### சட்டின் முன் ய வ மெய்

உங்க. யவமுன் வரினே வகரம் ஒற்றும்.

இதுவும் அது.

இ - ஸ் : யவ முன்வரின் — யகர வகர முதன்மொழி அகரச் சுட்டின் முன்னே வரின், வகரம் ஒற்றும் — இடைக்கண் வகரம் ஒற்றும் ; எ - று.

எ - டி : அவ்யாழி அவ்வளை என வரும்.

வருமொழி முற்கூறியவதனால் அகரங் தன்னை யுணர சின்றவழியும் வகரம் மிகுதல் கொள்க. அவ்வளைந்தது என வரும். (ஏ)

### சட்டின் முன் உயிர்

உங். உயிர்முன் வரினும் ஆயியல் திரியாது.

இதுவும் அது.

இ - ஸ் : உயிர் முன் வரினும் ஆயியல் திரியாது — உயிர்கள் அகரச்சுட்டின்முன் வரினும் முற்கூறிய வகரம் மிக்கு வரும் இயல்பிற் நிரியாது ; எ - று.

அ என சின்ற சுட்டின் முன்னர் அடை என வருவித்து வகரம் ஒற்றித் தன்னுரு இரட்டி உயிரேற்றி அவ்வடை அவ்வாடை அவ்விலை அவ்வீயம் அவ்வரல் அவ்வூர்தி அவ்வெழு அவ்வேணி அவ்வையம் அவ்வொழுக்கம் அவ்வோடை அவ்வெளவியம் என ஒட்டுக.

‘நெடியதன் முன்னர்’ (எழு - கசு0) என்பதனுள் ‘நெறியியல்’ என்ற தனான் இரட்டுதல் கூறினமையின், அது சிலைமொழித் தொழிலெண்பது பெறப்பட்டது. வருமொழி முற்கூறியவதனான் அகரங் தன்னை உணரின்ற வழியும் வகரம் மிகுதல் கொள்க. அவ்வழிக்கு என வரும். திரியா தென்ற தனான் மேற் சுட்டு நீண்டவழி வகரக்கேடு கொள்க. (ஏ)

### செய்யுளில் சுட்டு தீருதல்

உங்க. நீட வருதல் செய்யுளுள் ஞரித்தே.

இஃது எய்தியது விலக்கிச் செய்யுட்கு ஆவதோர் விதி கூறுகின்றது.

இ - ஸ் : நீட வருதல் செய்யுளுள் உரித்து — அகரச் சுட்டு நீட வருதல் செய்யுளிடத்து உரித்து ; எ - று.

எ - டி : ‘ஆயிருதினையில் னிசைக்குமன சொல்லே’ (சொல் - க) ‘ஆயிருபாற்சொல்’ (சொல் - ஏ) என வரும். இது வருமொழி வரையாது

† ஆயிரு - இலக்கணப் போலி.

கூறவின் வன்களும் ஒழிந்தகணம் எல்லாவற்றேருடுஞ் சென்றது. அவற்றிற்கு உதாரணம் வந்தவழிக் காண்க. இங்கீட்சி இருமொழிப் புனர்ச்சிக்கண் வருதலின் ‘நீட்டும்வழி நீட்டல்’ ஆகாமை உணர்க. (அ)

‘சாவ’ என்னுஞ் சொல்

உக0. சாவ என்னுஞ் செயவென் எச்சத்  
திறுதி வகரங் கெடுதலும் உரித்தே.

இது மேல் வினையெஞ்சு கிளவி என்ற எச்சத்திற்கு எய்தாத தெய்து வித்ததூர்

இ - ள் : சாவ என்னுஞ் செயவென் எச்சத்து இறுதி வகரம்— சாவ வென்று சொல்லப்படுஞ் செயவென் எச்சத்து இறுதிக்கண் ஸின்ற அகரமும் அதனாற் பற்றப்பட்ட வகரமும், கெடுதலும் உரித்து — கெட்டு நிற்றலுங் கெடாது நிற்றலும் உரித்து ; எ-று.

ஏ - டு : கோட்டிடைச் சாக்குத்தினன் என வரும். சீறினன் தகர்த் தான் புடைத்தான் என ஓட்டுக. கெடாதது முன்னர் முடித்தாம்.

இதனை ‘வினையெஞ்சு கிளவி’, (எழு - உச) என்றதன்பின் வையாத தனுன் இயல்புகணத்தும் இங் சிலமொழிக்கேடு கொள்க. சாஞ்சான்றுன் நீண்டான் மாண்டான் யாத்தான் வீழ்த்தான் அடைந்தான் என ஓட்டுக. (ஏ)

இயல்பாகும் அகர ஈற்றுச் சொற்கள்

உக0. அன்ன வென்னும் உவமக் கிளவியும்  
அண்மை சுட்டிய வினிநிலைக் கிளவியுஞ்  
செய்ம்மன வென்னுந் தொழிலிறு சொல்லும்  
ஏவல் கண்ணிய வியங்கோட் கிளவியுஞ்  
செய்த என்னும் பெயரெஞ்சு கிளவியுஞ்  
செய்யிய என்னும் வினையெஞ்சு கிளவியும்  
அம்ம என்னும் உரைப்பொருட் கிளவியும்  
பலவற் ற்றுதிப் பெயர்க்கொடை உளப்பட  
அன்றி அனைத்தும் இயல்பென மொழிப.

இஃது அகர ஈற்றுள் ஒருசார் பெயர்க்கும் வினைக்கும் இடைக்கும் முன்னெய்தியது விலக்கியும் எய்தாத தெய்துவித்தும் இலக்கணங் கூறுகின்றது.

இ - ள் : அன்ன என்னும் உவமக் கிளவியும் — அன்ன என்று சொல்லப்படும் உவமவுருபாகிய அகர ஈற்று இடைச் சொல்லும், அண்மை சுட்டிய வினிநிலைக் கிளவியும் — அணியாரைக் கருதின வினியாகிய சிலைமையினையடைய அகர ஈற்று உயர்திணைப் பெயர்க்கொல்லும், செய்ம்மன என்னுந் தொழிலிறு சொல்லும்— செய்ம்மன என்று சொல்லப்படுங் தொழிற்சொற் பொருள் தருங்

கால் உம் சுற்றுன் இறஞ் சொல்லும், ஏவல் கண்ணிய வியங் கோட்ட கிளவியும் — ஒருவரான் ஏவற்றெழுமின்மை கருதிக் கூறப் பட்ட ஏவற் பொருண்மையை முற்ற முடித்தலை உணர்த்தும் அகர ஈற்று விளைச்சொல்லும், செய்த என்னும் பெயரெஞ்சு கிளவியும் — செய்த என்று சொல்லப்படும் பெயரெச்சமாகிய அகர ஈற்று விளைச்சொல்லும், செய்யிய என்னும் விளையெஞ்சு கிளவியும் — செய்யிய என்று சொல்லப்படுகின்ற விளையெச்சமாகிய அகர ஈற்று விளைச்சொல்லும், அம்ம என்னும் உரைப்பொருட் கிளவியும் — அம்ம என்று சொல்லப்படும் எதிர்முக மாக்கிய அகர ஈற்று இடைச் சொல்லும், பலவற்று இறுதிப் பெயர்க்கொடை உளப்பட — பன்மைப் பொருளை உணர்த்தும் அகர ஈற்றுப் பெயர்கள் ஜங்கினையும் முற் கூறியவற்றேடு கூட்டிக் கொடுத்தல் உள்ளிட்டு, அன்றி அனைத்தும் இயல்பென மொழிப — அவ் வெட்டுச் சொல்லும் இயல்பாய் முடியு மென்று கூறுவர் ஆசிரியர் ; எ-று.

**ஏ - டி :** பொன்னன்ன குதிரை செங்காய் தகர் பன்றி என இது ‘விளையெஞ்சு கிளவி’ (எழு - 20ச) என்பதனான் மிக்குமுடிதலை விலக்கிறது. ஊர் கேள் செல் தா போ என ‘உயிரீகிய வயர்தினை’ என்னுஞ் சூத்திரத் தான் இயல்பாய் முடிவது ஈன்னுக் கெட்டு அகர ஈருய் விளி யேற்று முடிந்தமையின் எய்தாத தெய்துவித்தது. உண்மனகுதிரை செங்காய் தகர் பன்றி என்பனவற்றிற்கு உண்ணுமென விரித்தும் யானுண்மன நீண்மன அவனுண்மன என நிறுத்திக் கூடி சோது தேன் பால் என வருவித்தும் முடிகக. இவற்றிற்கும் அவ்வாறே விரித்துக் கொள்க. இங்ஙனஞ் செயயு மென்பதன் பொருட்டாகிய மனவெனிறுதிச்சொல் அக்காலம் வழக்கிய தாத வின் ஆசிரியர் அதனையும் வேரூக எடுத்தோதினர். யானும் நின்னேஒடுடன் வருக அவன் செல்க அவன் செல்க அவர் செல்க என நிறுத்திக் காட்டின்கண் செறுவின்கண் தானைக்கண் போரின்கண் என வருவித்து முடிகக. இவை எவற்பொருண்மையை முற்ற முடித்தன. ஏவல் கண்ணிய எனவே ஏவல் கண்ணுதனவும் உளவாயின. அவை நீ செல்க அது செல்க அவை செல்க என நிறுத்தி முந்கூறிய காடு முதலியவற்றை வருவித்து முடிகக. இவை எவற் பொருண்மையை முற்ற முடியாதன.<sup>1</sup> அஃதினை எவற் பொருண்மையை முற்ற முடியாகமை விளையியலுள் வியங்கோட்கண்ணே பொருளியலுள் செய்யுளியலும்பற்றிக் கூறுதும். மனவும் வியங்கோஞும் எய்தாததெய்து வித்தது. உண்ட குதிரை செங்காய் தகர் பன்றி இதுவும் அது. இதற்கு உரிய உண்ணுதகுதிரை யென்னும் எதிர்மறையும் கல்லகுதிரை யென்னுங் குறிப்புங் கொள்க. உண்ணிய கொண்டான் சென்றுன் தந்தான் போயினுன் இது முன்னர் விளையெச்சம் வல்லெழுத்துப் பெறுக என்றவின் எய்தியது விலக்கிறது. அம்ம கொற்று சாத்தா தேவா பூதா என்பது இடைச்சொல்லா தவின் எய்தாத தெய்துவித்தது. இது கேளாய் கொற்றுனே என எதிர்முக மாக்கியவாறு காண்க. பல்ல குதிரை பல குதிரை சில்ல குதிரை சில குதிரை

1 அஃதினை யுயிராகன் ஒருவனுண்டா ஏவலை யுணாந்து ரெயய மாட்டாமையின் அவற்றை கோக்கி இடும் ஏவல்களை ஏவல் கண்ணுதன என்று.

உள்ள குதிரை இல்ல குதிரை செங்காம் தகர் பன்றி என ஓட்டுக. இக்காலத் துப்பல்ல கில்ல என்பன வழங்கா. இதுவும் விளக்குறி என்றாற்போலப் பலக் குதிரையென வல்லெழுத் தெய்தியதனை விலக்கிறது. விளிஸிலைக் கிளவியாகிய பெயர் முஞ்கூருத்தனுனே செய்யு மென்பதன் மறையாகிய செய்யாத வென்பதற்கும் இவ்வியல்பு முடிபு கொள்க. அது வாராத கொற்ற வேண வரும். இவ்வியல்பு முடிபிற்குச் செய்ம்மன சிறத்தலின் வியங் கோட்டு முன் வைத்தார். ஏவல் கண்ணிய என்பதனான் ஏவல் கண்ணைத்தும் உள்தென்று கூறி ‘மன்னிய பெருமான்’ (புறம் - கக) என உதாரணங் காட்டுக் கொள்வேனின், அது பொருந்தாது; கூறுகின்றான் அவன் நிலைபெற்றிருத்தல் வேண்டுமென்றே கருதிக் கூறுதலின் அதுவும் ஏவல்கண்ணிற்றேயாம். எல்லாவற்றினுஞ் சிறந்த பலவற்றிறதி முஞ்கூறுக வெனின், அது வழக்கிற குஞ் செய்யட்கும் வேறுவேறு முடிபுடைத் தென்றற்குஞ் செய்யுண் முடிபு இவ்வியல்புபோற் சிறப்பின்றென்றற்கும் அகர ஈற்றுள் முடிபு கூருது நின்ற முற்றுவினையும் விளைக்குறிப்பும் இவ்வியல்பு முடிபு பெறு மென்றற்கும் பின் வைத்தார். உண்டன குதிரை இது முற்றுவினை. கரியன குதிரை இது முற்றுவினைக் குறிப்பு. இஃது இயல்புகணத்து முடிபு ‘ஞமயவ’ (எழு-கசச) என்புழிப் பொருந்துவன வெல்லாங் கொள்க.

(அ)

‘வாழிய’ என்னுஞ் சொல்

உகக். வாழிய என்னுஞ் செயவென் கிளவி

இறுதி அகரங் கெடுதலும் உரித்தே.

இஃது எழுதியதன்மேற் சிறப்புவிதி வகுத்தது.

**இ - ண :** வாழிய என்னுஞ் செய என் கிளவி — வாழுங்காலம் நெடுங்காலமாகுக என்னும் பொருளைத் தரும் வாழிய வென்று சொல்லப்படுஞ் செயவெனச்சக் கிளவி, இறுதி யகரங் கெடுதலும் உரித்து — இறுதிக்கண் அகரமும் அதனாற் பற்றப்பட்ட யகர வொற்றுங் கெட்டு முடிதலும் உரித்து; ஏ - று.

கெடுதலு மெனவே, கெடாது முடிதலே பெரும்பான்மை யென்றவாறு.

வாழிகொற்று சாத்தா தேவா பூதா என வரும். வாழிய என்பதே பெரும்பான்மை. வாழிய யான் நீ அவன் அவன் அவர் அது அவை என இது மூன்றிடத்துஞ் சேறவின் ‘உயிரீருகிய முன்னிலைக் கிளவியும்’ (எழு - கடுகி) என்புழி முன்னிலையியல்பாம் என்றதன்கண் அடக்கா தாயிற்று. இது குறிப்புவியங்கோள்.

ஒன்றென முடித்தலான் இஃது இயல்புகணத்துங் கொள்க. வாழி கெள்ளா என வரும். இவை வாழ்த்தப்படும் பொருள் வாழுவேண்டு மென்னுஞ் கருத்தினானுகக் கூறுதலின் ஏவல்கண்ணிற்றேயாம். அல்லாக்கால் ‘வாழ்த்தியல் வகையே நாற்பாற்கு முரித்தே’ (செய்யுளியல் - கக) என்பதற்கும் வாழ்த்தியலாகச் சான்றேர் கூறிய செய்யட்களுக்கும் பயனின்ற மென்று உணர்க.

(கு)

‘அம்ம’ என்னுஞ் சொல்துக்கு மேஜும் ஒரு விதி

உகக். உரைப்பொருட் கிளவி நீட்டமும் வரையார்,

இஃது அம்ம வென்பதற்கு எத்தாத தெய்துவித்தது.

**இ - ள் :** உரைப்பொருட் கிளவி — எதிர்முக மாக்கும் பொருளீசையுடைய அம்மவென்னுஞ் சொல், நீட்டமும் வரையார் — அகரமாகி நிற்றலேயன்றி ஆகாரமாய் நீண்டு முடிதலையும் நீக்கார் ; எ - று.

அம்ம கொற்று சாத்தா தேவா பூதா என வரும். உம்மையால் நீளா கையே பெரும்பான்மையாம். வரையாது கூறினமையின் நீட்சி இயல்பு கணத்துங் கொள்க. அம்ம ஞான்ஸா நாகா மாடா வடிகா ஆதா என ஒட்டிக.

‘பல’ என்னுஞ் சொல்

**உகந.** பலவற் றிறுதி நீடுமொழி உளவே  
செய்யுள் கண்ணிய தொடர்மொழி யான.

இது முற்கூறிய பலவற்றிறுதிக்கண் சிலவற்றிற்குச் செய்யுண்முடிபு கூறுகின்றது.

**இ - ள் :** பலவற்று இறுதி நீடும் மொழி உள் — பலவற்றை உணர்த்தும் ஓவகைச் சொல்லின் இறுதி அகரம் நீண்டு முடியும் மொழிகளுஞ் சில உள், செய்யுள் கண்ணிய தொடர்மொழி ஆன — யாண்டுள் வெனிற் செய்யளாதலைக் கருதிய ஒன்றே டொன்று தொடர்ச்சிப்படுஞ் செய்யுண் முடிபுடைய மொழிகளின்கண் ; எ - று.

உடைத்தென்னது உள் என்ற பன்மையான் வருமொழிக்கண் சில என் பது வந்து நீடு மென்று கொள்க. செய்யளான என்னது செய்யுள் கண்ணிய தொடர்மொழியான என்றதனால், பல என்பதன் இறுதி அகரம் நீண்டும் நிலை மொழி அகரப்பேறும் வருமொழி ஞகரமாகிய மெல்லெழுத்துப் பேறும், வரு மொழியிறுதி நீண்டவழி அகரப்பேறும் மகரமாகிய மெல்லெழுத்துப்பேறுங் கொள்க.

**எ - டு :** ‘பலாஞு சிலாது மென்மனுர் புலவர்’, இதன் சொன்னிலை பல சில என்னுஞ் செவ்வென்.<sup>1</sup>

(க)

‘பல’ ‘சில’ என்னுஞ் சொற்கள்

**உகச.** தொடரஸ் இறுதி தம்முன் தாம்வரின்  
ககரம் ரகரவோற் ரூக்கு முரித்தே.

இது பல சில என்பனவற்றிற்கு இயல்பேயன்றித் திரிபும் உண்டென எதியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.

**இ - ள் :** தொடர் அல் இறுதி — தொடர்மொழி யல்லாத ஈரெழுத் தொருமொழியாகிய பல சில என்னும் அகர ஈற்றுச்

<sup>1</sup> செவ்வென் - என ஆமுமை தொக்கு வருவது.

சொல், தம்முன் தாம் வரின் — தம் முன்னே தாம் வருமாயின், லகரம் றகரவொற்று ஆகலும் உரித்து — தம் ஈற்றில் நின்ற லகர வொற்று றகரவொற்றுக்கத் திரிந்து முடிதலும் உரித்து; எ - று. உம்மையாற் நிரியாமையும் உரித்தென்றார்.

ஏ - டு : பற்பல கொண்டார் சிற்சில வித்தி என வரும். அகர ஈற்றுச் சுட்டல்லாத குற்றெழுத்து ஓரெழுத் தொருமொழி<sup>1</sup> யாகுவன இன்மையின் தொடரவிறுதி யெனவே ஈரெழுத் தொருமொழியே உணர்த்திற்று. தன்மு னென்னாது தம்முனென்ற பன்மையாற் பல சில என நின்ற இரண்டுங் தமு வட்பட்டன.

தம்முன்வரி னென்னாது தாமென்றதனாற் பலவின்முன் பல வருதலுஞ் சிலவின்முன் சிலவுருதலுங் கொள்க. லகரம் றகரவொற்றா மென ஒற்றிற் குத் திரிபு கூறி அகரங்கெடுதல் கூறிற்றில ரெவின், அது வாராததனால் வங் தது முடித்த லென்னும் உத்தி<sup>1</sup> பெறவைத்த தென்று உணர்க. இதனை ஞாபக மென்பாரும் உளர். அருத்தாபத்தியால்<sup>2</sup> தம்முன் தாம் வரி னெனவே தம்முன் பிற வரின் லகரம் றகர வொற்றுகாது அகரங் கெடு மென்று கொள்ளப்படும்.

ஏ - டு : பல்கடல் சேனை தானை பறை எனவும், பல்யானை பல்வேள்வி எனவும், சில்காடு சேனை தானை பறை எனவும், சில்யானை சில்வேள்வி என வும் வருக. உரித்தென்றது அகர ஈற் றெருகமை பற்றி. (கட)

அவற்றிற்கு, மேஜும் ஒரு முடிபு

உகரு. வல்லெழுத் தியற்கை உறழுத் தோன்றும்.

இது முற்கூறிய இரண்டற்கும் உள்ளதோர் முடிபு வேற்றுமை கூறு கின்றது.

இ - ண் : வல்லெழுத்து இயற்கை — முற்கூறிய பல சில வென் னும் இரண்டற்கும் அகர ஈற்றுப் பொது விதியிற் கூறிய வல் லெழுத்து மிகும் இயல்பு உறழுத் தோன்றும் — மிகுதலும் மிகா மையமாய் உறழுந்துவரத் தோன்றும் ; எ - று.

ஏ - டு : பல்ப்பல பலபல சிலச்சில சிலசில என வரும். ஈண்டுங் தம் முன் தாம் வருதல் கொள்க. இயற்கை யென்றதனான் அகரங் கெட லகரங் திரிந்துங் திரியாதும் உறழுத்தும் முடிதலுங் கொள்க. பற்பல பல்பல சிற்சில சில்சில என வரும். தோன்று மென்றதனான் அகரங் கெட லகரம் மெல் லெழுத்தும் ஆய்தமுமாகத் திரிந்து முடிதலுங் கொள்க. பன்மீன் வேட்டத்து பன்மலர் பங்குவி பங்குழழிசை சின்னால் சின்றுழழிசை என வரும். இது முன் னர்த் தோன்று மென்று எடுத்தோதிய சிறப்பு விதியால் அகரங் கெட நின்ற லகரவொற்றின் முடிபாகவின் தகரம் வருவதி ஆய்த மென்பதனான் முடியாது.

வேற்றுமையில் அகர ஈறு

உக்கா. வேற்றுமைக் கண்ணுவும் அதனே ரற்றே.

1 வாராததனால் வந்ததுமுடித்தல்-ஒரு பொருள்மைக்கு வேண்டும் இவககணம் சிரம்ப வாராததோ நூற்பாவானே அப்பொருள்மைக்கு வேண்டும் முடிபுகொள்ளச் செய்தல்.

2 அகுத்தாபத்தி - ஒருபொருளுக்கு ஓர் இயல்பு கூறின, அதன மறுதலையான பொருளுக்கு அவியல்பிலை யென்று கொள்ளும் முறைமை.

இஃது அகர ஈற்றிற்கு அல்வழிமுடிபு கூறி வன்கணத்தோடு வேற்றுமை தொக்கு கின்ற முடிபு கூறுகின்றது.

**இ - ஷ:** வேற்றுமைக் கண்ணும் அதனேரற்று — அகர ஈற்றுப்பெயர் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக் கண்ணும் முற்கூறிய அல்வழியோடு ஒரு தன்மைத்தாய்க் கச தப முதன் மொழி வந்துமித் தத்தம் ஒத்த வொற்று இடையிக்கு முடியும் ; எ - று.

**ஏ - டு:** இருவிளக் கொற்றன் சாத்தன் தேவன் பூதன் என வரும். இருவிளக் குறுமை சிறுமை திலை பெருமை எனக் குணவேற்றுமைக்கண் ஆகங் கொள்க. இருவிளா வென்பது ஓலை ; வேண்டகத்து ஓரூர் ; கருவுரி னகத்து ஒரு சேரியு மென்ப. இருவிளாவிற் கொற்றன் என விரிக்க. (கச)

மரப் பெயர்க்குப் பிற்று விதி

**உகள். மரப்பெயர்க் கிளவி மெல்லெழுத்து மிகுமே.**

இஃது அகர ஈற்று மரப்பெயர்க்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது.

**இ - ஷ:** மரப்பெயர்க் கிளவி மெல்லெழுத்து மிகும் — அகர ஈற்று மரப்பெயராய் சொல் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக் கண் மெல்லெழுத்து மிக்கு முடியும் ; எ - று.

**ஏ - டு :** அதங்கோடு விளங்கோடு செதின் தோல் ழு என வரும்.

இது ‘கசதப முதலிய’ (எழு - கசந) என்பதனான் முடியும். (கடு)

மக என்னும் பொயர்

**உகா. மகப்பெயர்க் கிளவிக் கின்னே சாரியை.**

இஃது அகர ஈற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது.

**இ - ஷ:** மகப்பெயர்க் கிளவிக்கு இன்னே சாரியை — அகர ஈற்று மக என்னும் பெயர்க்கொல்லிற்கு வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் வருஞ் சாரியை இன்சாரியை ; எ - று.

**ஏ - டு :** மகவின்கை செவி தலை புறம் என வரும். சாரியைப் பேறு வரையாது கூறியவழி நான்கு கணத்துக்கண்ணுறுஞ் செல்லு மென்பது ஆசிரியர்க்குக் கருத்தாகவின் மகவின்னாண் நால் மணி யாழ் வட்டு அடை என சூட்டுக.

மேல் அவன் என்றதனுண் இன்சாரியை பெற்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. (கன)

**உககு. அத்தவண் வரி னும் வரை நிலை இன்றே.**

இஃது ஈற்று வல்லெழுத்தும் அத்தும் வகுத்தவின் எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது.

**இ - ள :** அவண் — முற்கூறிய மகவிடத்து, அத்து வரினும், வரைங்கிலை இன்று — இன்னேயன்றி அத்துச் சாரியையும் ஈற்று வல்லெழுத்தும் வந்து முடியினும் நீக்கும் நிலைமையின்று ; எ - று.

**ஏ - டி :** மகத்துக்கை செவி தலை புறம் என வரும்.

அவண் என்றதனால் மகப்பால்யாடு என வல்லெழுத்துப் பேறும், மக வின் கை என மேல் இன்சாரியை பெற்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்வும், விளவின்கோடு என உருபித்துச் சென்ற சாரியை பொருட்கட்ட சென்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்வுங் கொள்க. நிலை யென்றதனால் மகம் பால்யாடு என மெல்லெழுத்துப் பேறுங் கொள்க. (கா)

அகர ஈற்றுப் பன்மைச் சொற்கள்

**உ. ஒ. பலவற் றிறுதி உருபியல் நிலையும்.**

இஃது ஈற்று வல்லெழுத்தும் வற்றும் வகுத்தவின் எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.

**இ - ள :** பலவற்றிறுதி — பல்ல பல சில உள்ள இல்ல என் னும் பலவற்றை யுணர்த்தும் அகர ஈற்றுச் சொற்களின் இறுதி, உருபியல் நிலையும் — உருபியற்கண் வற்றுப்பெற்றுப் புணர்ந் தாற்போல உருபினது பொருட் புணர்ச்சிக் கண்ணும் வற்றுப் பெற்றுப் புணரும் ; எ - று.

�ற்று வல்லெழுத்து அதிகாரத்தாற் கொள்க.

**ஏ - டி :** பல்வற்றுக்கோடு பலவற்றுக்கோடு சிலவற்றுக்கோடு உள்ள வற்றுக்கோடு இல்லவற்றுக்கோடு, செதின் தோல் சூ என ஒட்டுக் கூடு. உருபு விரிந்துழி நிற்குமாறுபோ லன்றி அவ்வுருபு தொக்கு அதன் பொருள் ஸின்று புணருங்கால் வேறுபாடு உடைமையின் அவ் வேறுபாடுகள் ஈண்டு ஓதினார் இத்துணையு மென்று உணர்க. (கா)

**உ. ஆகார டி**

அல்வழியில் ஆகார ஈற்றுப் பெயர்

**உ.க. ஆகார இறுதி அகர இயற்றே.**

இஃது ஆகார ஈற்றுப்பெயர் அல்வழிக்கண் முடியுமாறு கூறுகின்றது.

**இ - ள :** ஆகார இறுதி அகர இயற்று — ஆகார ஈற்றுப் பெயர் அல்வழிக்கண் அகர ஈற்று அல்வழியது இயல்பிற்றுய் வல்லெழுத்து வந்துழித் தத்தம் ஒத்த ஒற்று இடைமிகும் ; எ - று.

**ஏ - டி :** மூங்காக்கடிது தாராக்கடிது சிறிது தீது பெரிது என ஒட்டுக்

ஆகார ஈற்று விளை

**உ. ஒ. செய்யா என்னும் விளையெஞ்சு கிளையும்**

அவ்வியல் திரியா தென்மனுர் புலவர்.

இஃது ஆகார ஈற்று விளைச்சொன் முடிபு கூறுகின்றது.

**இ - ள :** செய்யா என்னும் விளையெஞ்சு கிளவியும் — செய்யா வென்னும் விளை யெச்சமாகிய சொல்லும் உம்மையாற் பெய ரெச்ச மறையாகிய சொல்லும், அவ்வியல் திரியாது என்மனுர் புலவர் — வல்லெழுத்து மிக்கு முடியும் அவ்வியல்பிற் றிரியா தென்று சொல்லுவார் புலவர் ; எ - று.

**ஏ - டி :** உண்ணாக கொண்டான் சென்றுன் தக்தான் போயினான் என ஏும், உண்ணாக சொற்றன் சாத்தன் தேவன் பூதன் எனவும் வரும். (20)

உம்மைத் தொகை முடிபு

**உடங். உம்மை எஞ்சிய இருபெயர்த் தொகைமொழி  
மெய்ம்மையாக அகரம் மிகுமே.**

இஃது ஆகார ஈற்று<sup>1</sup> அல்வழிக்கண் உம்மைத் தொகை முடிபு கூறு கின்றது.

**இ - ள :** உம்மை எஞ்சிய இருபெயர்த் தொகை மொழி — உம்மை தொக்கு நின்ற இரு பெயராகிய தொகைச் சொற்கள், மெய்ம்மையாக அகரம் மிகும் — மெய்யாக ஸிலைமொழி யீற்று அகரம் மிக்கு முடியும் ; எ - று.

**ஏ - டி :** உவாஅப்பதினான்கு இராஅப்பகல் என வரும். மெய்ம்மையாக என்பதனுன் வல்லெழுத்துக் கொடுக்க. இஃது எழுவாயும் பயனிலையும் மன்றி உம்மைத் தொகைபாதவின் மாட்டேற்றருன் வல்லெழுத்துப் பெருதா யிற்று.<sup>1</sup>

உம்மை தொக்க என்னது எஞ்சிய என்ற வாய்பாட்டு வேற்றுமையான் அராஅப்பாம்பு எனப் பண்புத் தொகைக்கும் இராஅக்கொடிது என எழுவாயும் முடிபிற்கும் இராஅக்காக்கை எனப் பெயரெச்ச மறைக்கும் அகரப் பேறு கொள்க. வருமொழி வரையாது கூறினமையின் இயல்பு கணத்துக் கண் னும் அகரப்பேறு கொள்க. இராஅவழுதுணங்காய் என வரும். இஃது உம்மைத் தொகை. அராஅக்குட்டி என்பது பண்புத் தொகையும்<sup>2</sup> வேற்று மைத் தொகையுமாம். உவாஅப்பட்டினி என்பது வேற்றுமைத் தொகை.

**இயல்பாகும் ஆகார ஈற்றுச் சொற்கள்**

**உடங். ஆவும் மாவும் வினிப்பெயர்க் கிளவியும்  
யாவென் வினுவும் பலவற் றிறுதியும்  
ஏவல் குறித்த உரையசை மியாவந்**

1 மாட்டேற்றருன் வல்லெழுத்துப் பெருதாயிறு — விளக்குறிது என்று அகரவிறு புனர்வது பேரவூரைக்காக கட்டுள்ள ஆகார ஈற்றி அகர விழுமேறே 'என்று மாட்டேற்றிக் கூறினா ஆசிரியர். ஆனால், உவாஅப் பதி னாகு என்னும் உம்மைத் தொகை முக்காகட்டு எனபதைப்போல எழுவாயும் பயனிலையும் அனமையின, மாட்டேற்றருன் வல்லெழுத்துப் பெருது வேறுவகையில் வல்லெழுத்துப் பெற்றது எனபது கருத்து.

2 அராஅக்குட்டி என்பது அராவாகிய குட்டி எனது பொருள்படின இருபெயரோட் டுபபண்புத் தொகையாம்.

தன்தொழில் உரைக்கும் வினாவின் கிளவியோ  
டன்றி அணித்தும் இயல்பென மொழிப.

இஃது எய்தியது விலக்கலும் எத்தாத தெய்துவித்தலும் உணர்த்து கின்றது.

**இ - ன் :** ஆவும் — ஆவன்னும் பெயரும், மாவும் — மாவென் னும் பெயரும், விளிப்பெயர்க் கிளவியும் — விளித்தலை யடைய பெயராகிய உயர்தினைச் சொல்லும், யாவென் வினாவும் — யாவென்னும் வினைப்பெயரும், பலவற்று இறுதியும் — பன்மைப் பொருளை உணர்த்தும் ஆகார ஈற்றுப் பெயரெச்ச மறையாகிய முற்றுவினைச் சொல்லும், ஏவல் குறித்த உரையசை மியாவும் — முன்னிலை யேவல் வினையைக் கருதிவரும் எதிர்முகமாக்குஞ் சொல் வினைச் சேர்ந்த மியாவென்னும் ஆகார ஈற்று இடைச்சொல்லும், தன் தொழில் உரைக்கும் வினாவின் கிளவியோடு — தனது தொழி வினைச் சொல்லும் ஆகார ஈற்றுத் தன்மையாகிய வினாச் சொல் லோடு கூட, அன்றி யனைத்தும் — அவ் வெழு வகையாகிய சொல் லும், இயல்பென மொழிப — இயல்பாய் முடியுமென்று சொல் லுவர் புலவர் ; எ - று.

**ஏ - டி :** ஆகுறிது மாகுறிது சிறிது தீது பெரிது குறிய சிறிய தீய பெரிய என ஒட்டுக். இஃது ஆகார ஈற்றுப் பெயராகவின் மிக்கு முடிவன மிகாவென எய்தியது விலக்கிறது. ஊராகேள் செல்தா போ என இஃது இயல்பாமென்ற உயர்தினைப் படர்க்கைப் பெயர் திரிந்து முன்னிலையாய் விளி யேற்றவின் எத்தாத தெய்துவித்தது. யா குறிய சிறிய தீய பெரிய என இதுவும் பெயராகவின் எய்திய இடையும் வல்லெழுத்து விலக்கியதாம். உண்ணு குதிரைகள் செங்காய்கள் தகர்கள் பன்றிகள் என இஃது எய்தியது விலக்கிறது, செய்யா வென்னுஞ் குத்திரத்து உம்மையாற் பெற்ற வல்லெழுத்தினை விலக்கவின். கேண்மியா கொற்று சாத்தா தேவா பூதா எனவும், உண்கா கொற்று சாத்தா தேவா பூதா எனவும் இவ்விடைச் சொற்கள் முடியாமையின் எத்தாத தெய்துவித்ததுமாம். உண்கா என்பது யானுண்பேனே என்னும்பொரு ட்டு. இயல்பு கணத்துக் கண்ணுயின் ‘ஞ ந ம ய வ’ (ஏழு - கச) என்பத னேன் முடிபெய்தும்.

வேற்றுமையில் ஆகார ஈறு

உட்டு. வேற்றுமைக் கண்ணும் அதனே ரற்றே.

இஃது ஆகார ஈறு வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் முடியுமாறு கூறுகின்றது.

**இ - ன் :** வேற்றுமைக் கண்ணும் — ஆகார ஈற்றுப் பெயர் அல்வழிக்கண்ணே யன்றி வேற்றுமைப்பொருட் புணர்ச்சிக் கண் னும். அதனேரற்று — அகர ஈற்று அல்வழியோடு ஒரு தன்

மைத்தாய் வல்லெழுத்து வந்துழி அவ்வல்லெழுத்து மிக்குமுடியும் ; எ - ரு.

ஏ - டி : தாரா மூங்கா வங்கா என நிறுத்திக் கால் செவி தலை புறம் என வருவித்து வல்லெழுத்துக் கொடுத்து ஒட்டுக. (உ.ஏ.)

குறிர்கிப் ஆகாரமும் தனி ஆகாரமும்

உ.கூ.குறியதன் முன்னரும் ஒரேழுத்து மொழிக்கும்

அறியத் தோன்றும் அகரக் களைவி.

இஃது அவ் வீற்றிற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது, அகரமும் வல்லெழுத்தும் பெறுதலின்.

இ - ஸ் : குறியதன் முன்னரும் — குற்றெழுத்தின் முன்னின்ற ஆகார ஈற்றிற்கும், ஒரேழுத்து மொழிக்கும் — ஒரேழுத் தொரு மொழியாகிய ஆகார ஈற்றிற்கும், அகரக்கிளவி அறியத் தோன்றும் — சிலைமொழிக்கண் அகரமாகிய எழுத்து விளங்கத் தோன்றும் ; எ - ரு.

ஏ - டி : பலாஅக்கோடு செதிள் தோல் பூ எனவும், காஅக்குறை செய்கை தலை புறம் எனவும் வரும். ஒரேழுத் தொருமொழி அகரம் பெறுதல் சிறுபான்மை யென்றாக் அதனைப் பிற்காறினார். இது நிலைமொழிச் செய்கையாதலிற் பலாஅவிலை பலாஅநார் என இயல்பு கண்துவாங் கொள்க. அறிய என்றனான் அவ் வகரம் ஈரிடத்தும் பொருங்தினவழிக் கொள்க.

இன்னும் இதனை அண்ணாத்தேரி திட்டாஅத்துக்குளம் என அத்துக் கொடுத்தும், உவாஅத்து ஞான்று கொண்டான் என அத்தும் ஞானருங் கொடுத்தும், உவாஅத்தாற் கொண்டான் என அத்தும் ஆனுங் கொடுத்தும் இடாவினுட்ட கொண்டான் என இன்னும் ஏழுனுருபுங் கெர்கித்துஞ் செய்கை செய்து முடிக்க.

இன்னும் இதனை மூங்காவின்கால் மூங்காவின்றலை என உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி இயைபு வல்லெழுத்துக் கேடுங் கொள்க.

‘இரா’ என்னுஞ் சொல்

உ.எ. இராவென் கிளவிக் ககரம் இல்லை.

இஃது ஆகார ஈற்றுப் பெயர்க்கு ஒருவழி எய்தியது விலக்குகின்றது.

இ - ஸ் : இராவென் கிளவிக்கு — இராவென்னும் ஆகார ஈற்றுச் சொல்லிற்கு, அகரம் இல்லை — முற்கூறிய அகரம் பெறுதலின்றி வல்லெழுத்துப்பெற்று முடியும் ; எ - ரு.

ஏ - டி : இராக்கொண்டான் சென்றுன் தந்தான் போயினுன் என வரும். இராஅக்காக்கை இராஅக்கத்து எனப் பெயரெச்சமறப்பொருள் தாராது இராவிடத்துக் காக்கை இராவிடத்துக் கூத்து என வேற்றுமை கருதியவழி இராக்காக்கை இராக்கத்து என அகரம் பெருதென்று உணர்க.<sup>1</sup> (உ.டி)

<sup>1</sup> இரா என்னும் சொல் இராத என்று பொருள்பட்டு, விளையைக் குறிப்பின் அகரம் பெறும் ; இராவில் என்று பொருள்பட்டுக் காலத்தைக் குறிப்பின் அகரம் பெருது,

‘நீரா’ என்னுஞ் சொல்

உ. நிலாவென் கிளவி அத்தொடு சிவணும்.

இஃது அகரம் விலக்கி அதிகார வல்லெழுத்தினேடு அத்து வகுத்தலின் எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.

இ - ள் : நிலா வென் கிளவி அத்தொடு சிவணும் — நிலா வென்னுஞ் சொல் அத்துச்சாரியையோடு போருந்தி முடியும் ; எ - று.

எ - டு : நிலாஅத்துக்கொண்டான் சென்றுள் தந்தான் போயினான் என வரும். நிலைமொழித் தொழில் நிலைமொழித் தொழிலை விலக்குமாதலின் அத்து வகுப்ப அகரம் வீழ்ந்தது<sup>1</sup>. இதற்கு ஏழஞ்சிருபு விரிக்க, நிலாஅக்கதீர் என்பது ‘வேற்றுவைக் கண்ணும்’, (எழு - உட்டு) என்பதனான் ஈற்று வல்லெழுத்துப் பெற்றது. நிலாஅ முற்ற மென்பது ‘ஒட்டுதற்கொழுகிய வழக்கு’ அன்மையின் அத்துப் பெருதாயிற்று. ஈண்டு வருமொழி வரையாது கூறினமையின் நிலாஅத்து ஞான்றுள் என இயல்பு கண்துக் கண்ணும் ஏற்பன கொள்க. (உசு)

#### கில மரப்பெயர்கள்

உ. கூ. யாமரக் கிளவியும் பிடாவுந் தளாவும்

ஆமுப் பெயரும் மெல்லெழுத்து மிகுமே.

இது வருமொழி வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து வகுத்தலின் எய்தியது விலக்கிப் பிற்துவிதி வகுக்கின்றது.

இ - ள் : யாமரக் கிளவியும் — யாவென்னும் மரத்தை உணர சின்ற சொல்லும், பிடாவும் — பிடாவென்னுஞ் சொல்லும், தளாவும் — தளாவென்னுஞ் சொல்லும், ஆம் முப்பெயரும் மெல் லெழுத்து மிகும் — ஆகிய மூன்று பெயரும் வல்லெழுத்து மிகாது மெல்லெழுத்துமிக்கு முடியும் ; எ - று.

எ - டு : யாஶுங்கோடு பிடாஅங்கோடு தளாஅங்கோடு செதிள் தோல் பூ என வரும். வருமொழித் தொழிலாகிய மெல்லெழுத்து வகுப்பவே வல்லெழுத்து விலக்கிற்றும், இதற்கு விலக்காண்மயின் அகரம் பெற்றது. (உ.எ)

அவற்றின் மேஜும் ஒரு முடிபு

உ.ஏ. வல்லெழுத்து மிகினும் மான மில்ஸ்.

இஃது எய்தியது இக்குப்படாமற் காத்தது, அகரத்தோடு மெல்லெழுத்தே பன்றி வல்லெழுத்தும் பெறு மென்றலின்.

இ - ள் : வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை — முற் கூறிய மூன்று பெயர்க்கும் மெல்லெழுத்தே யன்றி வல்லெழுத்து மிக்கு முடியினுங் குற்றமில்லை ; எ - று.

1 சிலைமொழித் தொழில் அத்துப் பேறு, சிலை மொழித் தொழிலை விலக்கல், உ.ஏ.ம் நூற்பாலில் விதித்த அகரத்தை விலக்கல்,

**எ - டி :** யாஅக்கோடு பிடாஅக்கோடு தளாஅக்கோடு செதிள் தோல் பூ என வரும். மாணவில்லை என்றஞ்சீலி இம் மூன்றாகும் உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி இயைபு வல்லெலமுத்து வீழ்க்க. யாவின்கோடு பிடாவின்கோடு தளாவின்கோடு என வரும். சாரியை பெறவே அகரம் வீழ்க்கது.

இன்னும் இதனாலே யாஅத்துக்கோடு பிடாஅத்துக்கோடு தளாஅத்துக்கோடு என அத்துப் பெறுதலுங் கொள்க, அகரமும் வல்லெலமுத்தும் பெறுவின்<sup>1</sup>.

யாமரக் கிளவி யென்பதெனக் ‘குறியதன் முன்னர்’ (எழு - உங்க) என் பதன்பின் வையாதவதஞன் இராவிற் கொண்டான் நிலாவிற்கொண்டான் என உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி இயைபு வல்லெலமுத்து வீழ்க்க. (உ-அ)

‘மா’ என்னும் மரப் பெயரும் ‘ஆ’ ‘மா’ என்னும் விளங்கின் போயர்களும் உங்க.

மாமரக் கிளவியும் ஆவும் மாவும்  
 ஆமுப் பெயரும் அவற்றே ரன்ன  
 அகரம் வல்லெலமுத் தவையவன் நிலையா  
 னகரம் ஒற்றும் ஆவும் மாவும்.

இஃது எய்தியது விலக்கி எய்தாத தெய்துவித்தது. இம்மூன்றும் வல்லெலமுத்துப் பெறு என்றவின் எய்தியது விலக்கிறது. மாமரத்துக்கு அகரமும் வாரும் ஒற்றும் எணையவற்றிற்கு னகர ஒற்றும் எய்தாத தெய்துவித்தது.

**இ - ஷ் :** மாமரக் கிளவியும் ஆவும் மாவும் ஆம் முப் பெயரும் அவற்றேரன்ன — மாமரமாகிய சொல்லும் ஆவென்னுஞ் சொல்லும் மாவென்னுஞ் சொல்லுமாகிய மூன்று பெயரும் யாமரம் முதலிய மூன்றேடும் ஒரு தன்மையவாய் மெல்லெலமுத்துப் பெற்று முடியும், ஆவும் மாவும் அகரம் அவண் நிலையா னகரம் ஒற்றும் — அவற்றுள் ஆவும் மாவும் புணர்ச்சியிடத்து அகரம் நிலை பெறுவாய் னகர ஒற்றுப் பெற்று முடியும், எனவே அருத்தாபத்தியான் மாமரத்திற்கு அகரம் நிலைபெற்று வாருநம் ஒற்றும் பெறுமாயிற்று ; அவை வல்லெலமுத்து அவண் நிலையா — அம் மூன்று பெயரும் முற்கூறிய வல்லெலமுத்துப் புணர்ச்சியிடத்து நிலைபெறுவாய்வரும் ;

**எ - றி.**

அவணிலையா என்றஞை இரண்டிடத்துங் கூட்டுக.

**எ - டி :** மாதுங்கோடு செதிள் தோல் பூ ஆன்கோடு மாண்கோடு செவி தலை புறம் என வரும்.

1 அகரமும் வல்லெலமுத்தும் பெறுதலின் — அத்துப் பேற்றில் உஎ-ம் நூற்பாலிற்கேட்ப அகரமும் உஅ-ம் நூற்பாலிற் கேறப வல்லெலமுத்தும் இருத்தலின். அகரம் அத்தின் முதலெலமுத்து, வல்லெலமுத்துப்பேறு அத்திறகும் வருமொழிக்கும் இடைப் பட்டது.

ஆவும் மாவும் அவற்றேரன்ன என்று ஞாபகமாகக்<sup>1</sup> கூறியவதனால் மாங்கோடென அகர யின்றியும் வரும்.

இனி, அவண் என்றதனாற் காயாங்கோடு நுணுங்கோடு ஆணுங்கோடு என் ரூற் போலப் பிறவும் மெல்லெழுத்துப் பெறுதலும், அங்காக் கொண்டான் இங்காக் கொண்டான் உங்காக் கொண்டான் எங்காக் கொண்டான் என இவற் றுள் ஏழாம் வேற்றுமை யிடப்பொருள் உணர நின்ற இடைச் சொற்கள் வல்லெழுத்துப் பெறுதலும், ஆவின் கோடு மாவின் கோடு எனச் சிறுபான்மை இன் பெறுதலும், பெற்றுழி வல்லெழுத்து வீழ்வுங் கொள்க.

மாட்டேற்றுன் மூன்று பெயரும் வல்லெழுத்துப் பெருது மெல்லெழுத்துப் பெற்றவாறும் மாமரம் அகரம் பெற்றவாறும் இச் சூத்திரத்தின் கண்ணழி வான்<sup>2</sup> உணர்க. (உ.க)

‘ஆன்’ என்னுஞ் சொல்

உங்க. ஆனாற் றகரமொடு நிலையிடன் உடைத்தே.

இஃது அவற்றுள் ஆனென்றதற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறு கின்றது.

இ - ஸ் : ஆனென்று — ஆவென்னுஞ் சொன் முன்னர்ப் பெற்று நின்ற னகரவொற்று, அகரமொடும் நிலையிடன் உடைத்து — அகரத்தோடு கூடி நிற்கும் இடனும் உடைத்து; எ - று.

இடனுடைத் தென்ற வகுலல் வன்கண மொழிந்த கணத்து இம் முடி பெனக் கொள்க.

ஏ - டு : ‘ஆனெய் தெளித்து னன நீவி’, ‘ஆனமணிகறங்குங் கானத்தாங்கண்’ என வரும். அகரமொடும் என்ற உம்மையால் அகரமின்றி வருதலே பெரும்பான்மை. ஆனெய் தெளித்து ஆனமணி ஆன்வால் என வரும். (உ.க)

உங்க. ஆன்முன் வருஷம் சகார பகரந்

தான்மிகத் தோன்றிக் குறுகலும் உரித்தே.

இஃது ஆனென்பதற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுகின்றது.

இ - ஸ் : ஆன்முன் வருஷம் சகார பகரம் — ஆனென்னுஞ் சொன் முன்னர் வருமொழியாய் வருகின்ற சகாரத்தோடு கூடிய பகரமாகிய மொழி. தான் மிகத் தோன்றி — அப் பகரமாகிய தான் மிக்கு நிற்ப நிலைமொழி னகரத்திற்குக் கேடு தோன்றி, குறுகலும் உரித்து — சகாரம் இகரமாகக் குறுகி நிற்றலும் உரித்து; எ - று.

ஏ - டு : ஆப்பி என வரும்.

உம்மை எதிர்மறை யாகலான் ஆன்பி என்றுமாம்.

(உ.க)

1 ஞாபகம் — ஞாபகக் கூறவ என்னும் உத்தி. இதன் விளக்கத்தைப் புணரியல் உடம் நூற்பா அடிக்குறிப்பிற் காணக. இங்கு ஞாபகமாகக் கூறிய தென்றது, மா ஆ மா என்னும் முப்பெயரும் யா பிடா தளா என்னும் முப்பெயர் போலப் புணரா விடி ஆம் புணாவதுபோல் ‘அவற்றேரனன்’ என மாட்டெற்றிந்ததை.

2 கண்ணழி வு — புணாச்சி பிரித்துச் சொற்பொருள் கூறல்.

சிலவற்றிற்கு உகரப் பேறு

**உ.ஏ. குறியதன் இறுதிச் சினிகெட்ட உகரம்**  
அறிய வருதல் செய்யுள்ள உரித்தே.

இஃது ஆகார ஈற்றுட சிலவற்றிற்குச் செய்யுண் முடிபு கூறுகின்றது.

**இ - ஃ:** குறியதன் இறுதிச் சினிகெட்ட — குற்றெழுத்தின் இறுதிக்கண் நின்ற ஆகாரத்தினது இரண்டு மாத்திரையில் ஒரு மாத்திரை கெட்டு அஃது அகரமாய் நிற்ப, உகரம் அறிய வருதல் செய்யுள்ள உரித்து — ஆண்டு உகரம் புலப்பட வருதல் செய்யுளிடத்து உரித்து; எ - று.

**ஏ - டி :**

‘இறவுப்புறத் தன்ன பினர்படு தடவுமுதற் சுறவுக்கோட்ட டன்ன முன்னிலைத் தாழை’ (நற் - கக)

‘புறவுப்புறத் தன்ன புன்காயுகாய்’ (குறு - உஏச)

என வரும். உகரம் வகுப்பவே நிலைமொழி அகரங் கெட்டது. அதிகார வல்லெழுத்து விலக்காமையின் நின்ற முடிந்தது. இனி நிலைமொழித் தொழில் வரையாது கூறினமையின் இயல்பு கணத்திற்கும் இவ்விதி எப்திற் ரூகவின், ஆண்டு வரும் உகரம் புலப்பட வாராமையும் உணர்க. சுறவுயர்கொடி அரவுயர்கொடி முழுவற்றோன் என இவை குறியதனிறுதிச் சினை கெட்டு வருமொழி உயிர் முதன் மொழியாய் வருதலின் வகர உட்பட்டுமெய் பெற்று உகரம் பெறுது முடிந்தன. இவற்றிற்கு இரண்டா முருபு விரிக்க<sup>1</sup>; மூன்றுவதுமாம்.<sup>2</sup>

**ஏ. இகரசுற**

வேற்றுமையில் இகரசற் றுப் பெயர்

**உ.ஏ. இகர இறுதிப் பெயர்நிலை முன்னர்**  
**வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே.**

இஃது இகர ஈற்றுப் பெயர்க்கு அல்லதி முடிபு தொகைமரபிற் கூறி சன்டு வேற்றுமை முடிபு கூறுகின்றது.

**இ - ஃ:** இகர இறுதிப் பெயர்நிலை முன்னர் — இகர ஈற்றுப் பெயர்ச்சொன் முன்னர் அதிகாரத்தாற் கசதப முதன் மொழி வந்துழி, வேற்றுமையாயின் வல்லெழுத்து மிகும் — வேற்றுமைப். பொருட்புணர்ச்சியாயின் தமக்குப் பொருந்தின வல்லெழுத்து மிக்கு முடியும்; எ - று.

**ஏ - டி :** கிளிக்கால் சிறகு தலை புறம் என வரும். புலி காரி என்றுத் போல்வனவும் அவை.

<sup>1</sup> சுறவை உயர்த்திய கொடி-இரண்டாம் வேற்றுமை.

<sup>2</sup> சுறவால உயர்த்தப்பட்ட அல்லது சுறவுடன் உயர்ந்த கொடி - மூன்றும் வேற்றுமை.

இனிக் கிளி குறுமை கிளிக் குறுமை எனக் குணம்பற்றி வந்த உற்ச்சி முடிபு மேல் ‘வல்லெழுத்து மிகினும்’ (எழு - உசகு) என்னுஞ் குத்திரத்து ‘ஒல்வழி யறிதல்’ என்பதனாற் கொள்க. (நட.)

இகர ஏற்று வினைச்சொல்லும் இடைச்சொல்லும்

உ.ங.கு. இனி அணி என்னும் காலையும் இடனும் விளையெஞ்சு கிளவியுஞ் சுட்டு மன்ன.

இஃது எய்தாத தெய்துவித்தது, இவ் வீற்று இடைச் சொற்கும் வினைச் சொற்கும் முடிபு கூறுதலின்.

இ - ள்: இனி அணி என்னுஞ் காலையும் இடனும் — இனி யென்றும் அணி யென்றுஞ் சொல்லப்படுகின்ற காலத்தையும் இடத்தையும் உணரநின்ற இடைச்சொல்லும், விளையெஞ்சு கிளவியும் — இவ்வீற்று விளையெச்சமாகிய சொல்லும், சுட்டும் — இவ் வீற்றுச் சுட்டாகிய இடைச்சொல்லும். அன்ன — முற் கூறியவாறே வல்லெழுத்து மிக்கு முடியும் ; எ - று.

எ - டி : இனிக் கொண்டான் அனிக் கொண்டான் தேடிக் கொண்டான் சென்றுன் தந்தான் போயினேன் எனவும், இக் கொற்றன் சாத்தன் தேவன் சூதன் எனவும் வரும். இவ் விடைச்சொல் மூன்றும் இப்பொழுது கொண்டான் அணிய இடத்தே கொண்டான் இவ்விடத்துக் கொற்றன் என உருபின் பொருள்பட வந்த வேற்றுமையாதவின் வேறேது முடித்தார். (நட.)

‘இன்றி’ என்னுஞ் சொல்

உ.ங.ஏ. இன்றி என்னும் விளையெஞ் சிறுதி

நின்ற இகரம் உகர மாதல்

தொன்றியல் மருங்கின் செய்யுஞர் உரித்தே.<sup>1</sup>

இஃது இவ்வீற்று வினையெச்சத்துள் ஒன்றற்குச் செய்யுண் முடிபு கூறுகின்றது.

இ - ள்: இன்றி என்னும் விளையெஞ்சு இறுதி நின்ற இகரம் உகரம் ஆதல் — இன்றி யென்று சொல்லப்படும் விளையெச்சக் குறிப்பின் இறுதிக்கண் நின்ற இகரம் உகரமாகத் திரிந்து முடிதல், தொன்றியல் மருங்கின் செய்யுஞர் உரித்து — பழக நடந்த கூற்றையடைய செய்யுஞர் உரித்து ; எ - று.

1 இன்று என்னும் சொல் இன்றி என்பதன் திரிபாகாமலே குறிப்பு விளையெச்சமாகியிருக்க முடியும். கொவலாது (சொல்லாமல்) என்னும் தெரிகில் விளையெச்சத்தை யொத்த இல்லாது (இல்லாமல்) என்னும் குறிப்பு விளையெச்சமே இன்று எனக் குறுகி வழங்குகின்றதென்று கொள்ளலாம். இல்+ஆது = இல்லாது. இல்+அது = இல்லாது. அல்+து = இன்று. அறிகுா இதை ஆராய்க, இன்று என்னும் எச்சமும் இங்குமே அல்+து = அன்று. அறிகுா இதை ஆராய்க, இன்று என்னும் எச்சம் இன்றி என்பதன் திரிபாயின், இல்லாது என்னும் எச்சமும் ஓரா இகர வீற்றுக் கூலால்லின் திரிபா யிருக்க வேண்டும். அங்கு மின்மை நோக்குக.

ஏ - 6 : ‘உப்பின்று புற்கை யுன்கமா கொற்கையோனே.’

நின்ற என்றதனால் வினையெச்சத்திற்கு முன் எய்திய வல்லெழுத்து வீழ்க்க.

தொன்றியன் மருங்கின் என்றதனை அன்றி யென்பதானால் செய்யுளில் இம் முடிபு எய்துதல் கொள்க. ‘இடனன்று துறத்தல் வல்லியோரே’, ‘வாளன்று பிடியா வன்கண்டவர்’, ‘நாளன்று போகி’, (புறம் - கடச) என வரும். முற்றியலிகரங் திரிக்கு குற்றியலுகரமாய் நின்றது.<sup>1</sup> (உடு)

#### சட்டுப் பெயர்

**உடா. சட்டி னியற்கை முற்கிளந் தற்றே.**

இஃது இகர ஈற்றுச் சட்டுப்பெயர் இயல்பு கணத்தோடு முடியுமாறு கூறுதலின் எப்தாத தெய்துவித்தது.

இ - 8 : சட்டின் இயற்கை — இகர ஈற்றுச் சட்டின் இயல்பு, முன் கிளந்தற்று — முன் அகர ஈற்றுச் சட்டிற்குக் கூறிய தன் மைத்தாம் ; எ - று.

என்றது ‘சட்டின் முன்னர் ஞகமத் தோன்றின்’ (எழு - 20டு) என்பது முதலிய நான்கு சூத்திரத்தானுள் கூறிய இலக்கணங்களை ; அவை மென்கணத்து மெல்லெழுத்து மிகுதலும் இடைக்கணத்தும் உயிர்க்கணத்தும் வகரம் பெறுதலுஞ் செய்யுட்கண் வகரங் கெட்டுச் சுட்டு நீடலுமாம்.

இஞ்ஞான் நூல் மணி எனவும், இவ்யாழ் இவ்வட்டு எனவும், இவ்வடை இவ்வாடை இவ்விலை இவ்வீயம் இவ்வரல் இவ்வூர்தி இவ்வெழு இவ்வேணி இவ்வையம் இவ்வோடு இவ்வோக்கம் இவ்வெளவியம் எனவும், ஈவயினை எனவும் வரும்.

‘ஈ<sup>2</sup>காண் டோன்றுமெஞ் சிறுஙல் ஹாரே’

என்றதும்,

‘கன்வனே வல்லன் கணவனென் காற்கிலம்பு

கொள்ளும் விஜைப்பொருட்டாற் கொன்றுரே யீதொன்று’

(சிலப் - ஊர்குழுவரி - எ)

என்றதும் இது வென்னாஞ் சட்டு முதல் உகர ஈறுதலின் அது செய்யுளகத் துப் புறன்னடையான் முடிய மென உணர்க.

‘துணி’ முன் ‘பதக்கு’

**உடா. பதக்குமுன் வரினே துணிக் கிளவி**

**முதற்கிளந் தெடுத்த வெற்றுமை யியற்றே.**

இஃது இவ்வீற்று அல்வழிகளுள் அளவுப்பெயருள் ஒன்றற்குத் தொகை மரபினுள் எய்திய ஏயன் சாரியை விலக்கி வேறு முடிபு கூறுகின்றது.

1 அன்றி என்பதன இகரம் முற்றியலிகரம் ; அன்று என்பதன் உகரம் குற்றிய ஊகரம்.

2 ஈ - இதோ, ஈ என்பதே அன்மைச் சட்டின முதல் வடிவும். இத்தகைய முதல் வடிவுங்கள் சில, செய்யுளில் அருமையாயப் போற்றப்பட்டுள்.

**இ - ண :** தூணிக் கிளவிமுன் பதக்கு வரின் — தூணியாகிய அளவுப்பெயரின் முன்னர்ப் பதக்கு என்னும் அளவுப்பெயர் வரு மாயின், முதற் கிளங்கு எடுத்த வேற்றுமை இயற்று — முன்பு விதங்கெடுத்த வேற்றுமை முடிபின் இயல்பிற்றுய் வல்லெழுத்து மிக்கு முடியும்; ஏ - று.

**எ - டு :** தூணிப்பதக்கு என வரும். இஃது உம்மைத் தொகை.

வருமொழி முற்கூறிய வதனை் அடையொடு வந்துழியும் இவ் விதி கொள்க. இரு தூணிப் பதக்கு முத்தூணிப் பதக்கு என ஒட்டுக். கிளங்கெடுத்த வென்றதனால் தூணிக்கொள் சாமை தோரை பாளிதம் எனப் பொருட் பெயர் முன் வந்துழியும், இரு தூணிக்கொள் என அதுதான் அடையுத்துழியுங், தூணித்தூணி தொடித்தொடி காணிக்காணி பூணிப்புணி எனத் தன் முன்னர்த் தான் வந்துழியும் இவ் விதி கொள்க.

இன்னும் இதனானே தன் முன்னர்த் தான் வந்துழியும் அதுதான் அடையுத்து வந்துழியும் இக்குச்சாரியை பெறுதலுங் கொள்க. தூணிக்குத் தூணி இரு தூணிக்குத் தூணி என வரும். இவற்றுட் பண்புத் தொகையும் உள். ()

‘நாழி’ முன் ‘உசி’

**உசா. உரிவரு காலீ நாழி கிளவி**

இறுதி இகரம் மெய்யொடுங் கெடுமே  
டகர மொற்றும் ஆவயி னனை.<sup>1</sup>

இதுவும் அது.

**இ - ண :** உரிவரு காலீ — நாழி முன்னர் உரி வருமொழியாய் வருங்காலத்து, நாழிக் கிளவி — அங்நாழி யென்னுஞ் சொல், இறுதி இகரம் மெய்யொடுங் கெடும் — தன் இறுதியினின்ற இகரங் தானேறிய மெய்யொடுங் கெடும், ஆவயின் ஆன டகரம் ஒற்றும் — அவ்விடத்து டகரம் ஒற்றுய் வரும்; ஏ - று.

**எ - டு :** நாடுரி என வரும் இதனான் யகாரமும் விலக்குண்டது.

வருமொழி முற்கூறிய வதனான் இரு நாடுரி முங் நாடுரி எனவும் ஒட்டுக்.

இறுதி யிகர மென முன்னும் ஓர் இகரம் உள்ளது போலக் கூறியவதனேன் ஈண்டை ஸிலைமொழியும் வருமொழியும் ஸிலைமொழியாய் ஸின்று பெயரோடு வல்லெழுத்து மிக்கு முடிதலுங் கொள்க. நாழிக்காயம் உரிக்காயம் சுக்கு தோரை பாளிதம் என வரும்.

(நட)

‘பனி’ என்னுங் காலக்சொல்

**உசாக. பனியென வருங்கால வேற்றுமைக்**

கத்தும் இன்னுஞ் சாரியை யாரும்.

இஃது இகர ஈற்று வேற்றுமையுள் ஒன்றற்கு வல்லெழுத்தினேடு சாரியை பெறுமென எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது.

1.நாழி+உரி=நாழுரி — நாடுரி (மருஷ அலவது போலி) என்று கொள்ளவும் இடம் இருண்டு.

**இ - ள :** பனியென வருஷங் கால வேற்றுமைக்கு — பனி யென்று சொல்ல வருகின்ற நோயன்றிக் காலத்தை உணர நின்ற வேற்றுமை முடிபுடைய பெயர்க்கு, அத்தும் இன்னுஞ் சாரியை ஆகும் — அத்தும் இன்னுஞ் சாரியையாக வரும் ; எ - று.

**ஏ - டு :** பனியத்துக் கொண்டான் பனியிற் கொண்டான் சென்றுள் தந்தான் போயினுன் என வரும்.

வேற்றுமை யென்றதனான் இன்பெற்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க.

‘வளி’ என்னும் பூதக்கொல்

**உசந.** வளியென வருஷம் பூதக் கிளவியும்

அவ்வியல் நிலையல் செவ்வி தென்ப.

இதுவும் அது.

**இ - ள :** வளியென வருஷம் பூதக் கிளவியும் — வளியென்று சொல்ல வருகின்ற இடக்கரல்லாத ஐம்பெரும் பூதங்களில் ஒன்றை உணர நின்ற சொல்லும்,<sup>1</sup> அவ்வியல் நிலையல் செவ்வி தென்ப — முன்னைக் கூறிய அத்தும் இன்னும் பெறும் அவ்வியல் பின்கண்ணிற்றல் செவ்விதென்று கூறுவர் புலவர் ; எ - று.

**ஏ - டு :** வளியத்துக்கொண்டான் வளியிற்கொண்டான் சென்றுள் தந்தான் போயினுன் என வரும்.

செவ்விதென்றதனான் இன்பெற்றுழி இயைபுவல்லெழுத்து வீழ்க்க. (கா)

‘உதி’ என்னும் மரப்பெயர்

**உசந.** உதிமரக் கிளவி மெல்லெழுத்து மிகுமே.

இது மரப்பெயரில் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதிக்கின்றது.

**இ - ள :** உதிமரக் கிளவி — உதித்த லென்னுஞ் தொழிலன்றி உதியென்னும் மரத்தினை உணர நின்ற சொல், மெல்லெழுத்து மிகும் — வல்லெழுத்து மிகாது மெல்லெழுத்து மிக்கு முடியும் ; எ - று.

**ஏ - டு :** உதிக்கோடு செதிள் தோல் பூ என வரும்.

அம்முச்சாரியை விதிக்கின்ற புளிமரத்தினை இதன்பின் வைத்தமையான் உதியங்கோடு என இதற்கும் அம்முப்பெறுதல் கொள்க. இஃது இக்காலத்து ஒதியென மருவிற்று.

‘புளி’ என்னும் மரப்பெயர்.

**உசந.** புளிமரக் கிளவிக்கு அம்மே சாரியை.

<sup>1</sup> இடக்கரல்லாத சொல்லும் என று இயைபும். இடக்கரா என றது மலவாயக காற்றை.

இது வல்லெழுத்து விலக்கி அம்மு வகுத்தவின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.

இ - ள் : புளிமரக் கிளவிக்கு அம்மே சாரியை — சுவை யன் றிப் புளி யென்னும் மரத்தினை உணர நின்ற சொல்லிற்கு அம் மென்னுஞ் சாரியை வரும் ; எ - று.

எ - டு : புளியங்கோடு செதின் தோல் பூ என வரும்.

சாரியைப் பேற்றிகை முன்னர்க் குத்திரத்து எழுத்துப்பேறு<sup>1</sup> கூறிய வதனால் அம்முப்பெற்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. (சங்)

‘புளி’ என்னும் சுவைப்பெயர்

**உசடு.** ஏனைப் புளிப்பெயர் மெல்லெழுத்து மிகுமே.

இது வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித்தவின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.

இ - ள் : ஏனைப் புளிப்பெயர் மெல்லெழுத்து மிகும் — அம் மரப் பெயரன்றிச் சுவைப்புளி உணர நின்ற பெயர் வல்லெழுத்து மிகாது மெல்லெழுத்து மிக்கு முடியும் ; எ - று.

எ - டு : புளிங்கூழ் சாறு தயிர் பாளிதம் என வரும். பாளிதம் - பாற் சோறு. இவற்றிற்கு இரண்டாமுருபு விரிக்க. (சங்)

அதற்கு, மேஜும் ஒரு முடிபு

**உசகூ.** வல்லெழுத்து மிகினும் மான மில்லை

ஒல்வழி யறிதல் வழக்கத் தான்.

இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.

இ - ள் : வல்லெழுத்து மிகினும் மானமில்லை — சுவைப்புளி மெல்லெழுத்தே யன்றி வல்லெழுத்து மிக்கு முடியினும் குற்ற மில்லை, ஒல்வழி அறிதல் வழக்கத்து ஆன — பொருங்கும் இடம் அறிக வழக்கிடத்து ; எ - று.

எ - டு : புளிக்கூழ் சாறு தயிர் பாளிதம் என வரும்.

ஒல்வழி என்றதனாற் புளிச்சாறு போல எனைய வழக்குப் பயிற்சி இலவன்று கொள்க.

வழக்கத்தான என்றதனை இவ் வீற்றுக்கண் எடுத்தோக்கும் இலேச மின்றி வருவன எல்லாவற்றிற்கும் ஏற்குமாறு செய்கையறிந்து முடித்துக் கொள்க. அவை இன்னினிக் கொண்டான் அண்ணனிக் கொண்டான் என்பன அடையாறித்தவின் ‘இனியணி’ (எழு - உசூ) என்றவழி முடியாவாய் வல்லெழுத்துப் பெற்றன. கப்பிதக்கத் சென்னிதங்கதை என்பன ‘அஃறினை விரவுப்பெயர்’ (எழு - கடுடு) என்பதனுள் இடில்பெய்தாது ஈண்டு வருமொழித் தகர் அகரங் கெட்டுக் கப்பிதக்கத் சென்னித்தை என முடிந்தது.

<sup>1</sup> எழுத்துப்பேறு—இவலியல் சங்.ம நாறபாலில் ‘மெல்லெழுத்து மிகுமே’ என்றது.

மயங்கியல்]

எழுத்தத்திகாரம்

கருகூ

கூதாளி கணவிரி என்பனவற்றிற்கு அம்முக் கொடுத்து இராங் கெடித் துக் கூதாளங்கோடு கணவிரங்கோடு செதின் தோல் பூ என முடிக்க. ‘கூதள நறும்பூ’ எனக் குறைந்தும் வரும். இனி இவை மகர ஈரையும் வழங்கும். அது ‘வெண்கூதாளத்துத் தண்புங்கோதையர்’ (பட்டி - அடி) என அத்துப் பெற்று மகரங்கெட்டுங் ‘கணவிரமாலை யிழுஒக்கழிங்கநன்’ (அகம் - நக) என மகரங்கெட்டுங் கணவிரங்கோடு என மெல்லெழுத்துப் பெற்றும் நிற்கும்.

கட்டி என நிறுத்தி இடி அகல் எனத் தங்கு டகரத்தில் இராங்கெடுத்துக் கட்டிட கட்டகல் என முடிக்க. பருத்திக்குச் சென்றுளென ஈற்று வல் லெழுத்தும் இக்குங் கொடுத்து முடிக்க. துளியத்துக் கொண்டான் துளியிற் கொண்டான் என அத்தும் இன்னும் கொடுத்து முடிக்க. புளிங்காய் வேட கைத்தன்று எனவும் புளிம்பழுப் பெற்று அம்முப்பெற்று மெல்லெழுத்துப் பெற்று முடிதலுங் கொள்க. இன்னும் இதனாலே உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட்சென்றும் இயைபு வல்லெழுத்துக் கெடுத்துக் கிளியின் கால் புளியின்கோடு உதியின்கோடு என முடிக்க. (சக)

நாட் பெயர்

உசா. நாள்முன் தோன்றுந் தொழில்நிலைக் கிளவிக்கு ஆன்இடை வருதல் ஜய மின்றே.

இஃது ஈற்று வல்லெழுத்து விலக்கி ஆன் சாரியை விதிக்கிண்றது.

இ - ஸ் : நாள் முன் தோன்றுந் தொழில் நிலைக் கிளவிக்கு — இகர சற்று நாட்பெயர்களின் முன்னர்த் தோன்றுந் தொழிற் சொற்கு, ஆன் இடை வருதல் ஜயமின்று — ஆன் சாரியை இடை வந்து முடிதல் ஜயமின்று ; எ - று.

எ - டு : பரணியாற் கொண்டான் சோதியாற் கொண்டான்<sup>1</sup> சென்றுள்ளத்தான் போயினான் என வரும். ஜயமின்றென்றதனால் இயைபு வல்லெழுத்து வீழ்க்க. இதற்குக் கண்ணென் உருபு வரிக்க. (சடி)

திங்கட் பெயர்

உசா. திங்கள் முன்வரின் இக்கே சாரியை.

இஃது இயைபு வல்லெழுத்திலேலே இக்கு வகுத்தலின் எய்தியதன் மேற் சிறப்பு விதி வகுத்தது.

இ - ஸ் : திங்கள்முன் வரின் இக்கே சாரியை — திங்களை உணரவின்ற இகர சற்றுப் பெயர்களின் முன்னர்த் தொழினிலைக் கிளவி வரின் வருஞ் சாரியை இக்குச் சாரியையாம் ; எ - று.

எ - டு : ஆழக்குக்கொண்டான்,<sup>2</sup> சென்றுள், தங்கான், போயினான் என இயைபு வல்லெழுத்துக் கொடுத்து முடிக்க. இதற்குங் கண்ணென் உருபு வரிக்க. (சக)

1 நக்சினர்க்கிளியர் காட்டியுள்ள சோதி முதலிய பெயாகள் நாட்பெயாகளாயத் தொலகாப்பியா காலத்திலிருந்தனவா எனபது ஆராயத்தக்கது.  
2 நாட்பெயர்க்குக் கூறியதை இதற்குங் கொள்க.

ச. ஈரா டி.

அல்வழியில் ஈகார ஈற்றுப் பெயர்

உசகூ. ஈகார இறுதி ஆகார இயற்றே.

இஃ: ஈகார ஈற்றுப் பெயர் அல்வழிக்கண் முடியுமாறு கூறுகின்றது.

இ - ள்: ஈகார இறுதி ஆகார இயற்று — ஈகார ஈற்றுப் பெயர் அல்வழிக்கண் ஆகார ஈற்று அல்வழியின் இயல்பிற்றுய் வல்லெழுத்து வங்குதுமி அவ் வல்லெழுத்து மிக்கு முடியும் எ - று.

எ - டு: ஈக்கடிது தீக்கடிது சிறிது தீது பெரிது என வரும். (சள)

‘தீ’ ‘மீ’ முதலிய சொற்கள்

உடுதி: நீன் பெயரும் இடக்கர்ப் பெயரும்  
மீனன மரீஇய இடம்வரை கிளவியும்  
ஆவயின் வல்லெழுத் தியற்கை யாகும்.

இஃ: எய்தியது விலக்கலும் எய்தாத தெய்துவித்தலும் கூறுகின்றது.

இ - ள்: நீ என் பெயரும் இடக்கர்ப் பெயரும் — நீ யென்னும் பெயரும் இடக்கர்ப் பெயராகிய ஈகார ஈற்றுப் பெயரும், மீயென மரீஇய இடம் வரை கிளவியும் — மீயென்று சொல்ல மருவாய் வழங்கின ஓரிடத்தை வரைந்து உணர்த்துஞ் சொல்லும், ஆவயின் வல்லெழுத்து இயற்கை யாகும் — புணருமிடத்து முற்கூறிய வல்லெழுத்துப் பெருது இயல்பாய் முடியும் ; எ - று.

எ - டு: நீகுறியை சிறியை தீயை பெரியை எனவும், பீகுறிது சிறிது தீது பெரிது எனவும் இவையிற்றுக்குப் பொதுவான் எய்திய வல்லெழுத்து விலக்குண்டன. மீகண் சொலி தலை புறம் இஃ: இலக்கணத்தோடு பொருங் திய மருவாதவின் எய்தாத தெய்துவித்தது.

நீயென்பது அஃ:மினை விரவுப்பெயருள் அடங்காதோ வெனின் மேல் சின்கை யெனத் திரிச்து முடிதவின் அடங்காதாயிற்று. மீகண் என்பது மேலிடத்துக் கண்ணென வேற்றுமை யெனினும் இயல்புபற்றி உடன் கூறினார். (சம)

‘மீ’ என்னுஞ் சொல்லுக்கு மேலும் ஒரு முடிபு

உடுக. இடம்வரை கிளவிமுன் வல்லெழுத்து மிகூஉம்  
உடனிலை மொழியும் உளவென மொழிப.

இது வல்லெழுத்து மிகுக என்றவின் எய்திய திகங்துபடாமற் காத்தது.

இ - ள்: இடம் வரை கிளவிமுன் வல்லெழுத்து மிகூஉம் — இடத்தை வரைந்து உணர்த்தும் மீயென்னுஞ் சொல்லின் முன் னர் இயல்பாய் முடிதலே யன்றி வல்லெழுத்து மிக்கும் முடியும், உடனிலை மொழியும் உள என மொழிப — தம்மில் ஒரை

மயக்கியல்]

வழுத்தத்திகாரம்

கடுந

யியைந்து நிற்றலை யுடைய மொழிகளும் உளவென்று கூறுவர் ஆசிரியர் ; எ - று.

எ - டு : மீக்கோள் மீப்பல் என வரும்.

உடனிலையென்றதனான் மீங்குழி மீங்தோல் என மெல்லெழுத்துப் பெற்று முடிவனவுங் கொள்க. (சக)

வேற்றுமையில் ஈகார ஈற்றுப் பெயர்

உடுந. வேற்றுமைக் கண்ணும் அதனே ரற்றே.

இஃது ஈகார ஈற்றுப் பெயர் வேற்றுமைக்கண் முடியுமாறு கூறுகின்றது.

இ - ஸ் : வேற்றுமைக்கண்ணும் அதனேரற்று — ஈகார ஈற்றுப் பெயர் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக் கண்ணும் ஆகார ஈற்று அல்வழிபோல வல்லெழுத்து வந்துமிருந்து அவ் வல்லெழுத்து மிக்கு முடியும் ; எ - று.

எ - டு : ஈக்கால் சிறஞ்சிலை புறம், தீக்கடிமை சிறுமை தீமை பெருமை என வரும். (இ0)

‘தீ’ என்னும் பெயர்

உடுந. நீன் ஒருபெயர் ஒருபியல் நிலையும்

ஆவயின் வல்லெழுத் தியற்கை யாகும்.

இஃது எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது, வல்லெழுத்து விலக்கி னகரவொற்றே பெறுக என்றவின்.

இ - ஸ் : நீயென் ஒரு பெயர் உருபியல் நிலையும — நீயென்னும் ஒரெழுத்தொருமொழி உருபு புணர்ச்சிக்கண் நெடுமுதல் குறுகி னகரம் ஒற்றி நின்றாற்போல ஈண்டுப் பொருட்புணர்ச்சிக் கண்ணும் முடியும், ஆவயின் வல்லெழுத்து இயற்கையாகும் — அவ்வாறு முடிபுழி இயைபு வல்லெழுத்து பிகா ; எ - று.

எ - டு : நின்கை செவி தலை புறம் என வரும்.

இஃது ஈகார ஈறு இசர ஈறுய் இகர ஈறு இசர ஈறும் நின்றுழியும் ‘நீயெனாகுபெயர்’ என்றவிற் நிரிந்ததன் நிரிபதுவேயாயிற்று. இயற்கையாகுமெனவே நிலைமொழித்தொழில் அதிகார வல்லெழுத்தை விலக்காதாயிற்று. (கிக)

ந. உகா டி

அல்வழியில் உகா ஈற்றுப் பெயர்

உடுஶ. உகர இறுதி அகர இயற்றே.

இஃது உகர ஈற்றுப் பெயர் அல்வழிக்கண் முடியுமாறு கூறுகின்றது.

1 திரிந்ததின திரிபதுவே - நீ எனபது சி என்றும் சீ எனபது சின எனரும் திரிந்த விடத்தும் அது நீ என்னும் பெயரே என்பது ; திரிந்தது சி ; திரிந்ததன் திரிபுசின. அது சி. இனி, இங்ஙனமாறி நீன என்னும் பெயரே சீன எனக குறுகியது என்பது மிகப் பொருந்தும். சின (சி) எனபது இனரும் தெனான்ட்டில் வழக்கு தூண்டுள்ளது.

இ - ள் : உகர இறுதி அகர இயற்று—உகர ஈற்றுப் பெயர் அவ்வழிக்கண் அகர ஈற்று இயல்பிற்கும் வல்லெழுத்து வந்துமி அவ் வல்லெழுத்து மிக்கு முடியும் ; எ - று.

எ - டு : கடுக்குறிது சிறிது தீது பெரிது என வரும். (இட)

உகரச் சுட்டு

**உடுடு.** சுட்டின் முன்னரும் அத்தொழிற் ரூகும்.

இஃது உகர ஈற்றுச் சுட்டு வன்கணத்தோடு முடியுமாறு கூறுகின்றது.

இ - ள் : சுட்டின் முன்னரும் அத்தொழிற்று ஆகும் — உகர ஈற்றுச் சுட்டின் முன்னும் வல்லெழுத்து வந்துமி அவ் வல்லெழுத்து மிக்கு முடியும் ; எ - று.

எ - டு : உக்கொற்றன் சாத்தன் தேவன் பூதன் என வரும். (இட)

சுட்டின்முன் மென்கணம் முதலியன

**உடுகூ.** ஏனவை வரினே மேல்நிலை இயல்.

இஃது உகர ஈற்றுச் சுட்டு ஒழிந்த கணங்களோடு முடியுமாறு கூறுகின்றது.

இ - ள் : ஏனவை வரின் — உகர ஈற்றுச் சுட்டின் முன் வல்லெழுத் தல்லாத மென்கணம் முதலிய மூன்றும் வரின், மேல்நிலை இயல — அகர ஈற்றுச் சுட்டு முடிந்தாற்போல ஞநமத் தோன்றின் ஒற்று மிக்கும் யவ்வரினும் உயிர் வரினும் வகரம் ஒற்றியுஞ்செய்யுளில் நீண்டு முடியும் ; எ - று.

எ - டு : உஞ்ஞான் நூல் மனி எனவும், உவ்யாழ் உவ்வட்டு எனவும், உவ்வடை உவ்வாடை எனவும், ஊவயினை எனவும் வரும். (இச)

சுட்டின் முன் வளி இயல்பாதன்

**உடுள.** சுட்டுமுதல் இறுதி இயல்பா கும்மே.

இஃது இவ் வீற்றுட் சிலவற்றிற்கு வல்லெழுத்து விலக்கி இயல்பு கூறுகின்றது.

இ - ள் : சுட்டு முதல் இறுதி — சுட்டெழுத்தினை முதலாக வடைய உகர ஈற்றுப் பெயர், இயல்பாகும் — முற்கூறிய வல்லெழுத்து மிகாது இயல்பாய் முடியும் ; எ - று.

எ - டு : அதுகுறிது இதுகுறிது உதுகுறிது சிறிது தீது பெரிது என வரும்.

முற்கூறியவை சுட்டுமாத்திரை, இவை சுட்டுப்பெயராக உணர்க. (இடு)

செய்யுளிற் சுட்டுப்பெயக்

**உடுஅ.** அன்றுவரு காலை ஆவா குதலும்

ஐவரு காலை மெய்வரைந்து கெடுதலும்

செய்யுள் மருங்கின் உரித்தென மொழிப.

இஃது இவ் வீற்றுச் சுட்டுமுதற் பெயர்க்கு ஓர் செய்யுண்மூடிபு கூறு கின்றது.

இ - ள் : அன்று வருகாலை ஆஆகுதலும் — அதிகாரத்தால் நின்ற சுட்டு முதல் உகர ஈற்றின் முன்னர் அன்றென்னும் வினைக் குறிப்புச்சொல் வருங்காலத்து அத் தகரவொன்றின்மேல் ஏறி நின்ற உகரம் ஆகாரமாய்த் திரிந்து முடிதலும், ஐ வருகாலை மெய் வரைந்து கெடுதலும் — அதன் முன்னர் ஐயென்னுஞ் சாரியை வருங்காலத்து அத் தகரவொற்று நிற்க அதன்மேல் ஏறிய உகரங் கெடுதலும், செய்யுண் மருங்கின் உரித்தென மொழிப — செய்யுட் கண் உரித்தென்று சொல்லுவர் ஆசிரியர் ; எ - று.

எ - டு : அதான்றம் இதாஅன்றம் உதாஅன்றம் ‘அதாஅன் நென்ப வென்பா யாப்பே’ எனவும், அதைமற்றம் இதைமற்றம் உதைமற்றம் எனவும் வரும்.

மொழிந்த பொருளோடொன்ற வல்வயின் முடியாததனை முட்டின்றி முடித்த வென்பதனால் அதன்று இதன்று உதன்று என உகரங்கெட்டுத் தகரவொற்று நிற்றல் கொள்க. (இசு)

வேற்றுமையில் உகர ஈற்றுப் பெயர்

உடுக, வேற்றுமைக் கண்ணும் அதனே ரற்றே.

இஃது இவ் வீற்றுப் பெயர் வேற்றுமைக்கண் முடியுமாறு கூறுகின்றது.

இ - ள் : வேற்றுமைக் கண்ணும் — உகர ஈற்றுப் பெயர் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக் கண்ணும், அதனேரற்று — அகர ஈற்று அல்வழியோடு ஒருதன்மைத்தாய் வல்லெழுத்து வந்துழி அவ் வல்லெழுத்து மிக்கு முடியும் ; எ - று.

எ - டு : கடுக்காய் செதிள் தோல் சூ எனவும், கடுக்கடுமை எனவும் வரும். (இள)

‘எரு’ ‘செரு’ என்னுஞ் சொற்கள்

உ.கூ.0. எருவும் செருவும் அம்மொடு சிவணித்

திரிபிட்டுடைய தெரியுங் காலை

அம்மின் மகரம் செருவயின் கெடுமே

தம்மொற்று மிகுஉம் வல்லெழுத் தியற்கை.

இஃது அவ் வீற்றுள் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கிச் சாரியைவிதியும் ஒன்றற்கு வல்லெழுத்தினேடு சாரியைவிதியுஞ் சாரியை பெருதவழி வல்லெழுத்து மெல்லெழுத்துப் பேறுங் கூறுகின்றது.

இ - ள் : எருவும் செருவும் அம்மொடு சிவணி — எருவென் னுஞ் சொல்லும் செருவென் னுஞ் சொல்லும் அம்முச் சாரியை

யோடு பொருந்தி, தீரிபு இடனுடைய தெரியுங் காலை — அதிகார வல்லெழுத்துப் பெருமல் தீரியும் இடனுடைய ஆராயுங் காலத்து, அம்மின் மகரஞ் செருவயிற் கெடும் — ஆண்டு அம்முச் சாரியையினது ஈற்றின் மகரஞ் செருவென்னுஞ் சொல்லிடத்துக் கெட்டு முடியும், வல்லெழுத்து மிகூடும் — ஆண்டுச் செருவின்கண் வல்லெழுத்து மிக்கு முடியும், இயற்கைத் தம் ஒற்று மிகூடும் — அம்முப் பெருதவழி இரண்டி-ற்குங் தமக்கு இனமாகிய வல்லொற்றும் மெல்லொற்றும் மிக்கு முடியும் ; எ - று.

**எ - டி :** ஏருவென நிறுத்திக் குழி சேறு தாது பூழி எனத் தந்து அம்முக்கொடுத்து ‘அம்மினிறுதி கசதக்காலை’ (எழு - காக) என்பதனால் ஏருவங்குழி சேறு தாது பூழி யென முடிக்க. செருவென நிறுத்திக் களம் சேனை தானை பறை எனத் தந்து இடை அம்முக்கொடுத்து மகரங் கெடுத்து வல்லெழுத்துக் கொடுத்துச் செருவுக்களம் சேனை தானை பறை யென முடிக்க. இனி அம்முப் பெருதவழி ஏருக்குழி ஏருக்குழி என வல்லெழுத்தும் மெல்லெழுத்துங் கொடுத்து முடிக்க. இனிச் செருவிற்கு ஏற்புழிக்கோட லென்பதனாற் செருக்களமென வல்லெழுத்தே கொடுத்து முடிக்க.

தெரியுங்காலை என்றதனான் ஏருவின்குறுஹம் செருவின்கடுமை என உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி வல்லெழுத்து வீழ்தலும் ஏருவளூந்தி செருவளூந்தி என இயல்பு கணத்துக்கண் அம்முப்பெறுதலுங் கொள்க. மகரம் ‘மென்மையு மிட்டமையும்’ (எழு - காடி) என்பதனாற் கெடுக்க.

தம்மொற்றுமிகூடும் என உடம்பொடு புணர்த்துச் சூத்திரஞ் செய்தவின் உகரம் நீடிவருதலுங் கொள்க. வருங் தலூடும் படுங் என வரும். (திஅ)

#### முகர வகர சறு

**உகரக.** முகர உகரம் நீடிடன் உடைத்தே  
உகரம் வருதல் ஆவயி னா.

இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தது, வல்லெழுத்தினேடு உகரம் பெறுதவின்.

**இ - ள :** முகர உகரம் நீடிடன் உடைத்து — உகர ஈற்றுச் சொற்களுள் முகரத்தோடு கூடிய உகர ஈற்றுச்சொல் நீண்டு முடியும் இடனுடைத்து, ஆவயின் ஆன உகரம் வருதல் — அவ்விடத்து உகரம் வந்து முடியும் ; எ - று.

**எ - டி :** எழுஉக்கதவு சிறை தானை படை என வரும்.

நீடிடனுடைத்து என்றதனான் நீளாதும் உகரம் பெருதும் வருமாயிற்று. குழுத்தோற்றும் என வரும்.

இன்னும் இதனாற் பழுக்காய் என அல்வழிக்கண்ணும் இவ் விதியன்றி வருதல் கொள்க.

**१ முகர வகரம் நீடும் என நது செயயுள வழகுபபற்றி.**

ஆவயினுண என்றதற்கு பெரும்பான்மை செய்யுட்கண் நீண்டு உரம் பெற்று

‘எழுத்தாங்கிய கதவுமலைத்தவர்

குழுஉக்களிற்றுக் குறும்புடைத்தவின்’ (புறம் - கள)

எனவும்,

‘பழுஉப்பல்லன்ன பருவகிர்ப்பாவடி’ (குறுங் - காசன்)

எனவும் வருதல் கொள்க.

(இக)

‘ஒடு’ என்னும் மரப்பெயர்

உ. சு. ஒடுமரக் கிளவி உதிமர இயற்றே.

இஃது அவ் வீற்று மரப்பெயருள் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கி மெல் வெழுத்து விதித்தது.

இ - ள் : ஒடுமரக் கிளவி — ஒடுவென்னும் மரத்தினை உணர வின்ற சொல், உதிமர இயற்று — உதியென்னும் மரத்தின் இயல்பிற்றும் மெல்லெழுத்துப் பெற்று முடியும் ; எ - று.

எ - டு : ஒடுங்கோடு செதிள் தோல் பூ என வரும். மர மென்றூர் ஒடு வென்னும் நோயை நீக்குத்தற்கு.

முன்னர் உதிமரத்தின் பின்னர் அம்முப் பெறுகின்ற புளிமரம் வைத்த இயைான் இதற்கு அம்முப்பேறுங் கொள்க. ஒடுவங் கோடு என வரும். (ச.0)

சுட்டுப் பெயர்க்குச் சாரியை

உ. சு. சுட்டுமுதல் இறுதி உருபியல் நிலையும்

ஒற்றிடை மிகாஅ வல்லெழுத் தியற்கை.

இது சுட்டுப் பெயர்க்கு வல்லெழுத்து விலக்கிச் சாரியை வகுத்தது.

இ - ள் : சுட்டுமுதல் இறுதி உருபியல் நிலையும் — சுட்டெழுத் தினை முதலாகவுடைய உகர ஈற்றுச் சொற்கள் பொருட்புணர்ச் சிக்கண்ணும் உருபுபுணர்ச்சியிற் கூறிய இயல்பிலே நின்று அன் சாரியை பெற்று உகரங்கெட்டு முடியும், வல்லெழுத்து இயற்கை ஒற்று இடைமிகாஅ — வல்லெழுத்து இயற்கையாகிய ஒற்று இடைக்கண் மிகா ; எ - று.

எ - டு : அதன் கோடு இதன் கோடு உதன் கோடு செதிள் தோல் பூ என வரும். ஒற்றிடை மிகா எனவே சாரியை வகுப்ப வல்லெழுத்து வீழா வென்பது பெற்றும்.

வல்லெழுத் தியற்கை யென்றதனைன் உகர ஈற்றுன் ஏருவஞ் செருவும் ஒழித்து எனையவற்றிற்கும் உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென் றுழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. கடுவின்குறை ஒடுவின்குறை எழுவின் புறம் கொழுவின்கூர்மை என வரும். இன்னும் இதனுணே உதுக்காண் என்ற வழி வல்லெழுத்து மிகுதலும் கொள்க.

(கக)

சு. ஆகார ராஜா

அல்வழியில் ஊகார ஈற்றுப் பெயர்

உ. கா. ஊகார இறுதி ஆகார இயற்றே.

இது நிறுத்த முறையானே ஊகார ஈறு அல்வழிக்கண் புணருமாறு கூறு கின்றது.

இ - ள் : ஊகார இறுதி ஆகார இயற்று — ஊகார ஈற்றுப் பெயர் அல்வழிக்கண் ஆகார ஈற்று அல்வழியின் இயல்பிற்கும் வல்லெழுத்து வங்குமிகு அவ் வல்லெழுத்து மிக்கு முடியும் ; எ - று.

எ - டு : கழுஉக் கடிது<sup>1</sup> கொண்முக் கடிது சிறிது தீது பெரிது என வரும். (கூ)

ஆகார ஈற்று விளைச்சொல்

உ. கா. விளையெஞ்சு கிளவிக்கும் முன்னிலை மொழிக்கும் நினையுங் காலை அவ்வகை வரையார்.

இஃது இவ் வீற்று விளையெஞ்சத்திற்கு மிக்கு முடியும் என்றவின், எய் தாத தெய்துவித்ததாலும் முன்னிலை விளைக்கு இயல்பும் உறுபும் மாற்றத வின் எய்தியது விலக்கியதாலும் நுதவிற்று.

இ - ள் : விளையெஞ்சு கிளவிக்கும் — ஊகார ஈற்று விளையெஞ்சமாகிய சொற்கும், முன்னிலை மொழிக்கும் — முன்னிலை விளைச்சொற்கும், நினையுங் காலை அவ்வகை வரையார் — ஆராயுங் காலத்து அவ் வல்லெழுத்து மிக்கு முடியுங் கூற்றினை நீக்கார் ; எ - று.

எ - டு : உண்ணுக் கொண்டான் சென்றுன் தங்தான் போயினன் என வும், கைதுக்கொற்று சாத்தா தேவா பூதா எனவும் வரும்.

நினையுங்காலை என்றதனை இவ் வீற்று உயர்தினைப் பெயர்க்கும் அல் வழிக்கண் வல்லெழுத்துக் கொடுத்து முடிக்க. ஆடேஉக்குறியன் மகடேஉக்குறியன் என வரும். உயர்தினைப்பெயர் எடுத்தோதி முடிப்பா ராதவின் அம் முடிபு பெருமை ஈற்றுப் பொதுவிதியான்<sup>2</sup> முடியாது இலேசான் முடித்தாம்.

வேற்றுமையில் ஊகார ஈறு

உ. கா. கா. வேற்றுமைக் கண்ணும் அதனே ரற்றே.

இஃது ஊகார ஈறு வேற்றுமைக்கண் முடியுமாறு கூறகின்றது.

இ - ள் : வேற்றுமைக்கண்ணும் அதனேரம் ஈறு — ஊகார ஈறு வேற்றுமைப்பொருட் புணர்ச்சிக்கண் நுழும் ஆகார ஈற்று அல்வழிபோல வல்லெழுத்து மிக்கு முடியும் ; எ - று.

<sup>1</sup> கழுக் கடிது என்பது “ மகர ஏகரம் நீடிட ஒடுடைத்தே ” என்னும் நூற்பாலிற் கேற்றதாகும் தெரிகின்றது.

<sup>2</sup> ஈற்றுப் பொதுவிதி — ‘ ஊகார விறுதி ஆகார வியற்றே ’ என்பது.

ஏ - டி : கழுதக் குடும்ப சிறுமை தீவை பெருமை, கொண்டுக் குழாம் செலவு தோற்றும் மறைவு என வரும். (சுசு)

குற்றகீழ் அகாரமும் தனிமொழி அகாரமும்

உ.கா.எ. குற்றெழுத் திம்பரும் ஒரேழுத்து மொழிக்கும் நிற்றல் வேண்டும் உகரக் கிளவி.

இஃது இயைபு வல்லெழுத்தினேடு உகரம் வகுத்தலின் எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.

இ - ஸ் : குற்றெழுத்து இம்பரும் — குற்றெழுத்தின்பின் வந்த ஊகார ஈற்று மொழிக்கும், ஒரேழுத்து மொழிக்கும் — ஒரேழுத் தொருமொழியாகிய ஊகார ஈற்று மொழிக்கும், உகரக் கிளவி நிற்றல் வேண்டும் — உ.கரமாகிய எழுத்து நிற்றலை விரும்பும் ஆசிரியன் ; எ - று.

ஏ - டி : உடூக் குறை செய்கை தலை புறம் எனவும், தாஉக்குறை செய்கை தலை புறம் எனவும் வரும்.

நிற்றல் என்றதனுடைய உயர்த்தினைப் பெயர்க்கும் வல்லெழுத்தும் உகரமுங்கொடுக்க. ஆடூக்கை மகடுக்கை செவி தலை புறம் என வரும். இவை தொகைமரபினுள் இயல்பாதல் எய்தியவற்றை<sup>1</sup> எண்டு இருவழிக் கண்ணும் முடித்தார், ஈற்றுப் பொது ஒப்புமை கண்டு. (சுசு)

‘பு’ என்னும் பெயர்

உ.கா.அ. பூனன் ஒருபெயர் ஆயியல் பின்றே ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்தே.

இஃது ஊகார ஈற்றுள் ஒன்றாக உகரமும் இயைபு வல்லெழுத்தும் விலக்கிப் பெரும்பான்மை மெல்லெழுத்துஞ் சிறுபான்மை வல்லெழுத்தும் பெறு மென எய்தியது விலக்கிப் பிறிதுவதி வகுத்தது.

இ - ஸ் : பூவன் ஒருபெயர் அ இயல்பு இன்று — பூவன் னும் ஊகார ஈற்றறியடைய ஒருபெயர் மேற்கூறிய உகரமும் வல்லெழுத்தும் பெற்று முடியும் அவ் வியல்பின்மையை உடைத்து, ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்து — அவ்விடத்து மெல்லெழுத்து மிக்கு முடிதலேயன்றி வல்லெழுத்து மிக்கு முடிதலும் உரித்து ; எ - று.

ஏ - டி : பூங்கொடி சோலை தாமம் பஞ்சு எனவும், பூக்கொடி செய்கை தாமம் பஞ்சு எனவும் வரும்.

பூ வென்பது பொலிவென்னும் வினைக் குறிப்பை உணர்த்தாது நிற்றாகு ஒருபெய ரென்றூர். (சுசு)

1 இயல்பாதல எய்தியவற்றை — தொகைமரபினுள் கக-ம் நூற்பாலை ‘எல்லா வழியும் இயல்பெண் மொழிப்’ என்ற விதியால் இயல்பானவற்றை.

• ஈ • என்னும் பெயர்

உ.கா.க. ஊன் ஒருபெயர் ஆவொடு சிவனும்.

இஃது எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது, உகரமும் வல்லெழுத்தும் விலக்கி னகரம் விதித்தவின்.

இ - ள் : ஊவென் ஒருபெயர் — ஊவெனத் தசையை உணர்த்தி நின்ற ஒரெழுத்தொருமொழி, ஆவொடு சிவனும் — ஆகார சுற்றில் ஆவென்னுஞ்சொல் வல்லெழுத்துப் பெருது னகர ஒற்றுப் பெற்று முடிந்தாற்போல னகர ஒற்றுப் பெற்று முடியும் ; எ - று.

எ - டு : ஊ வென நிறுத்தி னகர ஒற்றுக் கொடுத்து ஊன் குறை செய்கை தலை புறம் என முடிக்க. ஊ வென்பது தசையை உணர்த்தினின்ற வழக்கு ஆசிரியர் நூல் செய்த காலத்து வழக்கு. அன்றித் தேய வழக்கேனும் உணர்க.

(கா)

### இதுவும் அது

உ.ஏ. அக்கென் சாரியை பெறுதலும் உரித்தே  
தக்கவழி அறிதல் வழக்கத் தான்.

இஃது எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது.

இ - ள் : அக்கென் சாரியை பெறுதலும் உரித்து — அதிகாரத்தான் நின்ற ஊவென்னும் பெயர் முற்கூறிய னகரத்தோடு அக்கென்னுஞ் சாரியை பெற்று முடிதலும் உரித்து, வழக்கத்தான் தக்கவழி அறிதல் — அம்முடிபு வழக்கிடத்துத் தக்க இடம் அறிக ; எ - று.

தக்க வழி யறிதல் என்றதனுற் சாரியை பெற்றுழி னகரம் விலக்குண் னுது நிற்றலும் முன் மாட்டேற்றால் விலக்குண்ட வல்லெழுத்துக் கெடாது நிற்றலுங் கொள்க.

எ - டு : ஊனக்குறை செய்கை தலை புறம் எனவரும்.

வழக்கத்தான என்றதனான் ஊகார ஈற்றுச் சொல்லிந்து உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி இயையுவல்லெழுத்துக் கெடுக்க. கொண்ணமுவின்குழாம் உடைவின்றலை ஊவின்குறை என வரும். (கா)

‘ஆடுஉ’ ‘மகடுஉ’ என்னும் பெயர்கள்

உ.க. ஆடுஉ மகடுஉ ஆயிர பெயர்க்கும்  
இன்இடை வரினும் மான<sup>1</sup> மில்லை.

1. மானம் - அளவு, வரை. வரைதல் - கீக்குதல். ‘உருவ கொளவ வரையார்’ (எழுதாக) என்றும் ‘அவ்வைக வரையார்’ (எழு - உக்கு) என்றும் ஆசிரியர் கூறுதல் காணக. டானமில்லை - வரைவில்லை, விலக்கில்லை,

இது ‘குற்றெழுத்திம்பரும்’ (எழு - உசை) என்பதனுள் சிற்றலென்ற இலோசான் எய்திய வல்லெழுத்தேயன்றிச் சாரியையும் வகுத்தவின் எய்திய தன்மேற் சிறப்புவிதி உணர்த்தியது.

இ - ன் : ஆடூல் மகடூல் ஆயிரு பெயர்க்கும் — ஆடூல் மகடூல் வாகிய உயர்த்தினைப்பெயர் இரண்டிற்கும், இன் இடைவரினும் மானம் இல்லை — முன்னெய்திய வல்லெழுத்தே யன்றி இன் சாரியை இடையே வரினுங் குற்றமில்லை ; எ - று.

ஏ - டு : ஆடூல்வின்கை மகடூல்வின்கை செவி தலை புறம் எ.ஏ.வரும். மானமில்லை என்றதனால் இன் பெற்றழி மேல் எய்திய வல்லெழுத்து வீழ்க்க. (க்க)

### எ. எகர ஒகர டி

அல்வழியில் எகர ஒகர டி ருகன்

உங்க. எகர ஒகரம் பெயர்க்கீ ருகா  
முன்னிலை மொழிய என்மனூர் புலவர்  
தேற்றமும் சிறப்பும் அல்வழி யான.

இஃது எகர ஒகரம் ஈரும் இடம் உணர்த்துகின்றது.

இ - ன் : தேற்றமுன் சிறப்பும் அல்வழி ஆன — தெளிவு பொருளுஞ் சிறப்புப் பொருளும் அல்லாத வேற்றுமைப் பொருண்மையிடத்து அளபெடுத்துக் கூறுதலின் உளவாகிய, எகர ஒகரம் பெயர்க்கு ஈருகா — எகர ஒகரங்கள் பெயர்க்கு ஈருய் வாரா வினைக்கு ஈருய் வரும், முன்னிலை மொழிய என்மனூர் புலவர் — அவைதாாந் தன்மையினும் படர்க்கையினும் வாரா, முன்னிலைச்சொல்லிடத்தனவாமென்று கூறுவர் புலவர் ; எ - று.

எனவே, தெளிவுபொருளினுஞ் சிறப்புப்பொருளினும் வங்கு பெயர்க்கு ஈரும் இடைச்சொல்லாகிய எகர ஒகரம் மூன்றிடத்திற்கும் உரியவாமென்று பொருளாயிற்று. என இநானம் அருத்தாபத்தியாற் கொண்டதற்கு இலக்கணம் மேலைச் சூத்திரத்தாற் கூறுப.

ஏ - டு : என<sup>1</sup>க்கொந்று ஓரூ<sup>2</sup>க்கொந்று சாத்தா தேவா பூதா எனவரும்.

இகை எனக்கு ஒரு கரும்பணி எனவும், இங்ஙனஞ் செய்கின்றதனை ஒழி யெனவும் முன்னிலையேவற் பொருட்டாய் வந்தன. இதற்கு வல்லெழுத்துப் பெறுமாறு மேலே கூறுப. (எ0)

### எகர ஒகர இடைச்சொற்கள்

உங்க. தேற்ற எகரமும் சிறப்பின் ஒவ்வும்  
மேற்கூ றியற்கை வல்லெழுத்து மிகா.

இஃது எய்தியது இகங்துபடாமற் காத்து எய்தாத தெய்துவித்தது.

**இ - ள் :** தேற்ற எகரமுன் சிறப்பின் ஒவ்வும் மேற் கூறு இயற்கை — முன்னர் அருத்தாபத்தியாற் <sup>1</sup>பெயர்க்கண் வரு மென்ற தேற்றப்பொருண்மையில் எகரமுன் சிறப்புப்பொருண் மையில் ஒகரமும் மூன்றிடத்தும் வருமென்ற இலக்கணத்தனவாம், வல்லெழுத்து மிகா — வல்லெழுத்து மிக்கு முடியா, எனவே முன்னிலைக்கண் வருமென்ற எகர ஒகரங்கள் வல்லெழுத்து மிக்கு முடியும் ; எ - று.

**ஏ - டு :** யானேஎகொண்டேன் நியேஎகொண்டாய் அவனேஎகொண்டான் எனவும், யானேஒகொடியன் நியேஒகொடியை அவனேஒகொடியன்<sup>2</sup> எனவும் பெயர்க்கண் ஈரும் இயல்பாய் வந்தவாறு காண்க. இது முன்னர் எய்திய இலக்கணம் இகவாமத் ராத்தார். முன் நின்ற சூத்திரத்தின் முன்னி சூக்கும் வல்லெழுத்து மிகுத்து எய்தாத தெய்துவித்தார். இச் சூத்திரத்திற்கு அளபெடுத்தல் ‘தெளிவினேயும்’ (சொல் - உசுக) என்னுஞ் சூத்திரத்தாற் கொள்க. எனவே, முடிவெபற்றுழி இங்ஙனம் இடைச்சொல்லும் எத் தோதிப் புணர்ப்பரென்பதாலும் பெற்றும். (ஏ)

**அ. ஏகார ஈறு**

அல்வழியில் ஏகார ஈற்றுப் பெயர்

**உங்க. ஏகார இறுதி ஊகார இயற்றே.**

இது நிறுத்தமுறையானே ஏகார ஈறு அல்வழிக்கண் புணருமாறு கூறு கின்றது.

**இ - ள் :** ஏகார இறுதி — ஏகார ஈற்றுப்பெயர் அல்வழிக்கண், ஊகார இயற்று — ஊகார ஈற்று அல்வழியின் இயல்பிற்றுய் வல்லெழுத்துவந்துழி அவ் வல்லெழுத்து மிக்கு முடியும் ; எ - று.

**ஏ - டு :** எக்கடிது சேக்கடிது சிறிது தீது பெரிது என வரும். (ஏ)

**ஏகார இடைச்சொற்கள்**

**உங்க. மாறுகோள் எச்சமும் வினாவும் எண்ணும் கூறிய வல்லெழுத்து இயற்கை யாகும்.**

இஃது இடைச்சொற்கள் இயல்பாய்ப் புணர்க்கவை எய்தாத தெய்து வித்தது.

**இ - ள் :** மாறுகோள் எச்சமும் — மாறுகோடலீ யுடைய எச்சப்பொருண்மைக்கண் வரும் ஏகார ஈற்று இடைச்சொல்லும்,

1 அருத்தாபத்தி - இருவகைப் பொருள்களில் ஒருவகைக்கு வீதநது கூறியதை இன் தென்றுவகைக்கு இல்லையென்று கொள்ளுதல். முாகின நாற்பாலில், தெளிவு பொருளினும் சிறப்புப் பொருளினும் வராது விளைக்கு ஈருகும் எகர ஒகரம் முன் விலைக் குரியவாம் எனவே தெளிவு பொருளினும் சிறப்புப் பொருளினும் வந்து பெயாக்கு ஈரும் இடைச்சொல்லாகிய ஏகர ஒகரம் மூன்றிடத்திற்கும் உரியவாய் என்று கொண்டது அருத்தாபத்தி.

இவ வெடுத்துக்காட்டுகள் செய்யுள் வழகு.

வினாவும் — வினாப்பொருண்மைக்கண் வரும் ஏகார ஈற்று இடைச் சொல்லும், என்னும் — எண்ணும் பொருண்மைக்கண் வரும் ஏகார ஈற்று இடைச் சொல்லும், கூறிய வல்லெழுத்து இயற்கையாகும் — முற்கூறிய வல்லெழுத்துப் பெருது இயல்பாய்முடியும்; எ - று.

**ஏ - டி :** யானேகொண்டேன் சென்றேன் தந்தேன் போயினேன் என் புழி யான்சொண்டிலேனை மாறுகொண்ட ஒழிபுபட நின்றது. நீயேகொண்டாய் சென்றும் தந்தாய் போயினும் எனவும், ஸ்லைனே நீரே தீயே வளியே கொற்றனே சாத்தனே எனவும் வரும்.

கூறிய என்றதற்குப் பிரிசிலை ஏகாரமும் ஈற்றசை ஏகாரமும் இயல்பாய் முடிதல் கொள்க. அவருள் இவனே கொண்டான் எனவும், ‘கழியே, சிறு குரனெய்தலொடு பாடோவாதே - கடலே, பாடெழுஷ்சாவிக்கும்’ எனவும் வரும். (எ)

#### வேற்றுமையில் ஏகார ஈற்று

**உ.எ.கா.** வேற்றுமைக் கண்ணும் அதனே ரஸ்தே.

இஃது இவ் வீற்று வேற்றுமை முடிபு கூறுகின்றது.

**இ - ள் :** வேற்றுமைக்கண் னும் — ஏகார ஈற்று வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் னும், அதனேரற்று — ஊகார ஈறு அல்வழிபோல வல்லெழுத்து வந்துமிரு அவ்வல்லெழுத்து மிக்கு முடியும்; எ - று.

**ஏ - டி :** ஏக்கடுமை சிறுமை திமை பெருமை எனவும், வேக்குடம் சாடி தூதை பானை எனவும் வரும்.

வேக்குடம் வேதலையுடைய குடமென விரியும். (எ)

#### அதற்கு, மேஜும் ஒரு முடிபு

**உ.எ.ர.** ஏயென் இறுதிக்கு எகரம் வருமே.

இது வல்லெழுத்தினேடு எகரம் விதித்தலின் எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது.

**இ - ள் :** ஏயென் இறுதிக்கு எகரம் வரும் — அவ் வேற்றுமைக்கண் ஏயென்னும் இறுதிக்கு எகரம் வரும்; எ - று.

**ஏ - டி :** எங்கொட்டில் சாலை துளை புழை என வரும்.

வருமொழி வரையாது கூறினமையின் இயல்புகணத்துக்கண்னும் வருமெனக் கொள்க. ஏன்னெஞ்சிமிக்சிகேர்மை என வரும். உரையிற் கோடலால் எகாரம் ஏற்புழிக் கொள்க. (எடு)

#### ‘கே’ என்னும் மரப்பெயர்

**உ.எ.அ.** சேனன் மரப்பெயர் ஒடுமர இயற்றே.

இஃது அவ் வீற்றுள் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித்தது.

**இ - ள் :** சே என் மரப்பெயர் — பெற்றமன்றிச் சேவென் னும் மரத்தினை உணரநின்ற பெயர், ஒடுமர இயற்று — ஒடுமரம் போல மெல்லெழுத்து மிக்கு முடியும் ; எ - று.

**ஏ - டு :** சேங்கோடு செதிள் தோல் பூ என வரும்.

(எசு)

'சே' என்னும் விளக்கின் பெயர்

**உளக்.** பெற்றம் ஆயின் முற்றுஇன் வேண்டும்.

இஃது இயைபு வல்லெழுத்து விலக்கி இன் வகுத்தது.

**இ - ள் :** பெற்றம் ஆயின் — முற்கூறிய சேவென்பது பெற்றத்தினை உணர்த்திய பொழுதாயின், முற்ற இன் வேண்டும் — முடிய இன்சாரியை பெற்று முடியவேண்டும் ; எ - று.

**ஏ - டு :** சேவின்கோடு செவி தலை பூற்ற என வரும்.

முற்ற என்றதனானே முற்கூறிய சேவென்னும் மரப் பெயர்க்கும் ஏவென் பதற்கும் உருபிற்கு எழ்திய சாரியை பொருட்சீடு சென்றுழி இயைபுவல் வெழுத்து வீழ்தல் கொள்க. சேவின்கோடு செதிள் தோல் பூ எனவும், ஏவின்குடுமை சிறுமை தினம் பெருமை எனவும் வரும்.

சாரியைப்பேறு வருமொழி வரையாது கூறினமையின் இயல்புகணத்தும் இன்பெறுதல் கொள்க. சேவினலம் மணி வால் சேவ்னிமில் சேவினடை சேவினுட்டம் என வரும்.

இன்னும் இதனானே இயல்புகணத்துக்கண் இன் பெருது வருதலுக் கொள்க. செய்யுட்கண் 'தெஞ்சந்து வீஜைக்குச் சேமணிக்குக் கோகிலத் திற்கன்றிற்கு' என வரும்.

(என)

### க. ஜகார ஸி

வேற்றுமையில் ஜீயீற்றுப் பெயர்

**உ. அ. ஐ.** ஜகார இறுதிப் பெயர்ஸ்தீலை முன்னர்

வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே.

இஃது ஜகார ஸ-று வேற்றுமைக்கண் முடியுமாறு ஸ-றுகின் றது. தொகை மரபினுள் 'வேற்றுமையல்வழி இஜையென்னும்' (எழு - குடுஅ) என்பதன்கண் அல்வழி முடித்தார்.

**இ - ள் :** ஜகார இறுதிப் பெயர்ஸ்தீலை முன்னர் — ஜகார ஸ-ற் றுப் பெயர்ச்சொன் முன்னர் அதிகாரத்தாற் நசதப முதன்மொழி வந்துழி, வேற்றுமையாயின் வல்லெழுத்து மிகும் — வேற்றுமைப் பொருட் புணர்ச்சியாயின் தமக்குப் பொருங்கின வல்லெழுத்து மிக்கு முடியும் ; எ - று.

**ஏ - டு :** யாளைக்கோடு செவி தலை பூற்ற என வரும்.

வேற்றுமையாயின் என்றதனான் உருபு புணர்ச்சிக்கண்ணும் யாளையைக் கொணர்ந்தானென வல்லெழுத்து மிகுதல் கொள்க. (எஅ)

## சட்டுப் பெயர்

உ.அக. சுட்டுமுதல் இறுதி உருபியல் நிலையும்.

இது வல்லெழுத்தினாலே வற்று வகுத்தவின் எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது.

இ - ள் : சுட்டுமுதல் இறுதி — சுட்டுமுத்தினை முதலாக வுடைய ஓகார ஈற்றுப்பெயர், உருபியல் நிலையும் — உருபு புணர்ச்சியிற் கூறிய இயல்புபோலப் பொருட் புணர்ச்சிக்கண் வற்றுப்பெற்று முடியும் ; எ - று.

எ - டு : அவையற்றுக்கோடு இவையற்றுக்கோடு உவையற்றுக்கோடு செவி தலை புறம் என வரும். இதனை 'வஃகான்மெய்கெட்' (எழு - கலை) என்பத என்ன முடிக்க.

'விசை' 'குழமை' 'நமை' என்னும் மரப்பெயர்கள்

உ.அ. விசைமரக் கிளவியும் குழமையும் நமையும் ஆழுப் பெயரும் சேமர இயல்.

இது வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித்தவின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.

இ - ள் : விசைமரக் கிளவியும் — விசைத்தற்றெழுமிலன்றி விசையென்னும் மரத்தை உணரவின்ற சொல்லும், குழமையும் — குழமையென்னும் மரத்தினை உணரவின்ற சொல்லும், நமையும் — நமை யென்னும் மரத்தினை உணரவின்ற சொல்லும், ஆ முப்பெயரும் — ஆகிய அம்முன்று பெயரும், சேமர இயல — வல்லெழுத்து மிகாது சேமரம்போல மெல்லெழுத்து பிக்கு முடியும் ; எ - று.

எ - டு : விசைங்கோடு குழமைங்கோடு நமைங்கோடு செதின் தோல் டூ என வரும். இவை கசத்தா முதலிய மொழிமேல் தோன்றும் மெல்லெழுத்து<sup>1</sup> என்று உணர்க.

'பனை' 'அரை' 'ஆவிரை' என்னும் மரப்பெயர்கள்

உ.அ. பனையும் அரையும் ஆவிரைக் கிளவியும்

நினையுங் காலை அம்மொடு சிவணும்

ஜெயென் இறுதி அரைவரைந்து கெடுமே

மெய்அவண் ஒழிய என்மனுர் புலவர்.

இப்து இயைபுவல்லெழுத்து விலக்கி அம்மு வகுத்தது.

இ - ள் : பனையும் அரையும் ஆவிரைக் கிளவியும் — பனை யென்னும் பெயரும் அரையென்னும் பெயரும் ஆவிரையென்னும் பெயரும், நினையுங் காலை அம்மொடு சிவணும் — ஆராயுங்காலத்து

<sup>1</sup> 'கசதப முதலை மொழிமேல் தோன்றும் மெல்லெழுத்து', என்பது தொகைமரபுக-ம நூற்பாலின முறப்புக்கு.

வல்லெழுத்து மிகாது அம்முச்சாரியையொடு பொருந்தி முடியும், ஜெயன் இறுதி அரை வரைந்து கெடும் — அவ்விடத்து ஜெயன் னும் சூறு அரையென்னாஞ் சொல்லை நீக்கி ஏனை இரண்டிற்குங் கெடும், மெய் அவண் ஒழிய என்மாஞ் புலவர் — தன்னுண் ஊரப்பட்ட மெய்கெடாது அச்சொல்லிடத்தே சிற்க என்று சூறு வர் புலவர்; எ - று.

**எ - டு:** பனை ஆவிரை என நிறுத்தி அம்மு வருவித்து ஜூகாரங் கெடுத்து ஒற்றின்மேலே அகரமேற்றிப் பனங்காய் ஆவிரக்கோடு செதிள் தோல் பூ என வரும். அரையென நிறுத்தி அம்முக் கொடுத்து ஜூகாரங் கெடாது அரையங் கோடு செதிள் தோல் பூ என முடிக்க. வல்லெழுத்துக்கேடு மேலே ‘கடின்ஸில யின்று’ (எழு - உடு) என்றதனால் கூறுதும்.

நினையுங்காலை மென்றதனால் தாதுணை வழுதுகளை தில்லை ஓலை தாழை என நிறுத்தி அம்முக்கொடுத்து ஜூகாரங்கெடுத்துத் தாதுணங்காய் வழுதுணங்காய் தில்லங்காய் ஓலம்போழ் தாழங்காய் என முடிக்க. (அக)

‘பனை’ முன் ‘அட்டு’.

**உசம்.** பனையின் முன்னர் அட்டுவரு காலை  
நிலையின் ரூகும் ஜெயன் உயிரே  
ஆகாரம் வருதல் ஆவயி னன்.

இது நிலைமொழிச் செய்கை கோக்கி எய்தாத தெய்துவித்தது.

**இ - ண :** பனையின் முன்னர் அட்டு வருகாலை — முற்கூறிய வாற்றன்றிப் பனையென்னாஞ் சொன்முன்னர் அட்டென் னாஞ்சொல் வருமொழியாய் வருங்காலத்து, நிலையின்று ஆகும் ஜெயன் உயிர் — நிற்றலில்லையாகும் ஜெயன்னும் உயிர், ஆவயின் ஆன ஆகாரம் வருதல் — அவ்விடத்து ஆகாரம் வந்து அபமெய்ம் தீமலேறி முடிக ; எ - று.

**எ - டு:** பனுஅட்டு என வரும். இதற்கு மூன்றுவதும் ஆருவதும் விரியும்.

ஆவயினான் என்றதனால் ஓராங்யம் விச்சாவாதி என்னும் வேற்றுமை முடிபுங் கேட்டாலுமல்பாருங்கல் என்னும் அவ்வழிமுடிபுங் கொள்க. இவற்றுள் வடமொழிகளை<sup>1</sup> மறுத்தலும் ஒன்று. (அப்)

‘பனை’ முன் ‘கோடி’.

**உடுடு.** கொடிமுன் வரினே ஜெயவண் நிற்பக  
கடிநிலையின்றே வல்லெழுத்து மிகுதி.

இது மேல் ஜூகாரங் கெடுத்து அம்முப்பெறுக என்றார், என்டு அது கெடாதுநிற்க என்றலின் எய்தியது இக்கு படாமற் காத்தது. அம்மு விலக்கி வல்லெழுத்து விதித்தலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்ததுமாம்.

<sup>1</sup> வடமொழிகள் விச்சாவாதி கேட்டாலும் எனபன.

**இ - ३ :** முன் கொடி வரின் — பனையென்னுஞ் சொன்முன் னர்க் கொடியென்னுஞ் சொல் வரின், ஓ அவண் ஸிற்ப — கேடு ஒதிய ஜகாரம் ஆண்டுக் கெடாது ஸிற்ப, வல்லெழுத்து மிகுதி கடிநிலையின்று — வல்லெழுத்து மிக்கு முடிதல் நீக்கு ஸிலைமையின்று; எ - று.

**ஏ - ४ :** பனைக்கொடி என வரும். இதற்கு இரண்டாவதும் மூன்றாவதும் விரியும்.

கடிநிலையின்று என்றதனேன் ஜகார ஈற்றுப்பெயர்களெல்லாம் எடுத்தோத் தானும் இலோசானும் அம்முச்சாரியையும் பிறசாரியையும் பெற்றுழி அதிகார வல்லெழுத்துக் கெடுத்துக் கொள்க.

இன்னும் இதனாலே உருபிற்குச்சென்ற சாரியை பொருட்கட்சென்றுழி இயைபுவல்லெழுத்து வீழ்க்க. பனையின்குறை அரையின்கோடு ஆவிரையின் கோடு விசையின்கோடு சென்மையின்கோடு நமையின்கோடு எனவும், தூதுணையின்காய் வழுதுணையின்காய உழையின்கோடு வழையின்கோடு எனவும் வரும்.

பனைத்திரள் பனைந்திரள் என்னும் உறுத்சிகிமுடிபு தொகை மரபினுட் புறனடையாற் கொள்க; அல்வழியு மாதவின். அஞ்சி ஈண்டு அவணைன்ற தனுற் கொள்வாரும் உளர். (அ)

திங்கட்பெயரும் நாட்பெயரும்

**உ. அ. ச. க.** திங்கனும் நானும் முந்துகளைந் தன்ன.

இஃது இயைபு வல்லெழுத்தினேடு இக்குச் சாரியையும் வல்லெழுத்து விலக்கி ஆன்சாரியையும் வகுத்தவின் எய்தியதன்மேற் சிறப்புவிதியும் எய்தியது விலக்கிப் பிறிதுவிதியுடன் கூறுகின்றது

**இ - ४ :** திங்கனும் நானும் — ஜகார ஈற்றுத் திங்களை உணர நின்ற பயரும் நாளை உணரங்னிற பெயரும், முந்து கிளங் தன்ன — இகர ஈற்றுத் திங்கனும் நானும்போல இக்கும் ஆனும் பெற்று முடியும்; எ - று.

**ஏ - ५ :** சித்திரைக்குக்கொண்டான் கேட்டையாற்கொண்டான் சென்றுன் தந்தான் போயினான் என வரும். சித்திரை நாளாயின் ஆன்சாரியை கொடுக்க. வல்லெழுத்துக்கேடு முன்னர்க் ‘கடிநிலையின்று’ (எழு - உடு) என்றதனுற் கொள்க.

திங்கள் முறக்கறிய முறையன்றிக் கூற்றிலை உழைங்கோடு அமைங் கோடு உடைங்கோடு என மெல்லெழுத்துக் கொடுத்துப் பகலைக் கோடு கலைக் கோடு என உற்ச்சி எய்துவித்துப் பகரியவற்றுக்கோடு குறியவற்றுக்கோடு செடியவற்றுக்கோடு என ஜகார ஈற்றுப் பண்புப்பெயர்க்கு வற்றுக்கொடுத்து ஜகாராக்கெடுத்து வற்றுமிகை யொற்றென்று ஒற்றுக்கெடுத்தும் அவையத்துக் கொண்டான் அவையிற்கொண்டான் என அத்தும் இன்னுங் கொடுத்தும் பனையின் மாண்பு கேட்டையினைட்டினைனை இயல்புகணத்துக்கண் இன் சாரியை கொடுத்தும் முடிக்க. ஜகார ஈறு இன்சாரியை பெறுதல் தொகை மரபினுட் கூறுமையின் ஈண்டுக்கொண்டாம். (அ)

'மழை' என்னுஞ் சொல்

உ.அ. மழையென் கிளவி வளியியல் நிலையும்

இது வல்லெழுத்தினாலே அத்து வகுத்தலின் எய்தியதன்மேற் சிறப்பு விதியும் இயைபுவல்லெழுத்து விலக்கி இன் வகுத்தலின் எய்தியது விலக்கிப் பிறி துவிதியுங் கூறுகின்றது.

இ - ள் : மழையென் கிளவி — மழையென்னும் ஜகார ஈற்றுச்சொல், வளியியல் நிலையும் — வளியென்னுஞ் சொல் அத்தும் இன்னும் பெற்றுமுடிந்த இயல்பின்கண்ணே நின்று முடியும் ; எ - று.

எ - டு : மழையத்துக் கொண்டான் மழையிற் கொண்டான் சென்றுன் தந்தான் போயினேன் என வரும்.

எண்டு இன்பெற்றுமி வல்லெழுத்துக்கேடு 'கடிசிலை யின்று' (எழு - உஅடி) என்றதனாற் கொள்க. சாரியைப் பேறு வருமொழி வரையாது கூறி னமையின் இயல்புகணத்துக்கண்ணுங் கொள்க. மழையத்து ஞான்றுன் மழையின் ஞான்றுன் சிறுத்தினான் மாட்டினான் வந்தான் அடைந்தான் என ஒட்டுக. (அடி)

'வேட்கை' முன் 'அவா'

உ.அ. செய்யுள் மருங்கின் வேட்கை என்னும் ஜெயென் இறுதி அவா முன் வரினே மெய்யொடுங் கெடுதல் என்மனூர் புலவர் டகாரம் ஞகார மாதல் வேண்டும்.<sup>1</sup>

இது வேற்றுமைக்கண் செய்யுள் முடிபு கூறுகின்றது.

இ - ள் : செய்யுள் மருங்கின் வேட்கை என்னும் ஜெயென் இறுதி — செய்யுளிடத்து வேட்கையென்னும் ஜகார ஈற்றுச்சொல், அவா முன் வரின் — அவாவென்னுஞ் சொற்கு முன்னர் வரின், மெய்யொடுங் கெடுதல் என்மனூர் புலவர் — அவ்வைகாரம் தான் ஊர்ந்த மெய்யோடுங் கூடக் கெடுமென்று கூறுவர் புலவர், டகாரம் ஞகாரம் ஆதல் வேண்டும் — அவ்விடத்து நின்ற டகார ஒற்று ஞகார ஒற்றுயத் திரிதல்வேண்டும் ; எ - று.

எ - டு : 'வேணவாங்விய வெய்யவுபிரா' என வரும்.

வேட்கையாவது பொருள்களுமேல் தோன்றும் பற்றுள்ளம். அவா வாவது அப் பொருள்களைப் பெறவேண்டுமென்று மேன்மேல் நிகழும் ஆசை. எனவே, வேட்கையா லுண்டாகிய அவாவென மூன்றாணுரூபு விரிந்தது. இதனை வேட்கையும் அவாவும் மென அல்வழி யென்பாரும் உளர். இங்னாங் கூறுவார் பாறங்கல் என்பதனை அம்முக் கொடுத்து எண்டு முடிப்பர். (அகு)

<sup>1</sup> இந் நூற்பாவினபடி, வேட்கை+அவா=வேணவா என்று முடிக்காமல் வேண+அவா=வேணவா என்றே முடிக்காவும் கூடும். வேள்—வேண, ஓ. கோ; பெள்-பெண்.

மயங்கியல்]

## எழுத்தத்திகாரம்

குகூரை

க. ஒகார ராஜா

அல்வழியில் ஒகார ஈற்றுப் பெயர்

உகூ. ஒகார இறுதி ஏகார இயற்றே.

இஃது ஒகார ஈற்று அல்வழிமுடிபு கூறுகின்றது.

இ - ள் : ஒகார இறுதி ஏகார இயற்று — ஒகார ஈற்றுப் பெயர்ச்சொல் ஏகார ஈற்று அல்வழியின் இயல்பிற்றுய் வல் வெழுத்து வந்துமி அவ் வல்வெழுத்து மிக்கு முடியும் ; எ - று.

எ - டு : ஒக்கடிது சோக்கடிது சிறிது தீது பெரிது என வரும். (அ)

ஒகார இடைச் சொல்

உகூ. மாறுகொள் எச்சமும் வினாவும் ஜயமும்

கூறிய வல்வெழுத் தியற்கை யாகும்.

இஃது இடைச் சொல்முடிபு கூறவின் எத்தாத தெய்துவித்தது.

இ - ள் : மாறுகொள் எச்சமும் — மாறுபாட்டினைக்கொண்ட எச்சப்பொருண்மையை ஒழிபாகவுடைய ஒகாரமும், வினாவும் — வினுப்பொருண்மையை படைய ஒகாரமும், ஜயமும் — ஜயப் பொருண்மையையுடைய ஒகாரமும், கூறிய வல்வெழுத்து இயற்கையாகும் — முற்கூறிய வல்வெழுத்தின்றி இயல்பாய் முடியும் ; எ - று.

எ - டு : யானே கொண்டென் எனவும், நீயோ கொண்டாய் எனவும், பத்தோ பதிகென்றே புற்றே புதலோ எனவும் வரும்.

கூறிய என்றதனுன் ‘யானே தேறே னவர்பொய் வழங்கலறே’, (குறு - உக) எனப் பரிசிலையும் கண்றே தீதோ கண்டது எந்த தெரிசிலையும் ஒரு கொண்டான் எனக் கிறப்புங் ‘குன்றுறம்க்க களிரென்கோ கொய்யிலை மாவென்கோ’ (புறம் - உதான) என எண்ணுவிலையும் வல்வெழுத்து மிகாது இயல்பாய் முடிதல் கொள்க. இதனாலே ஈற்றகை, வருமேனும் உணர்க. (அ)

இதுவும் அது

உகூ. ஒழிந்ததன் நிலையும் மொழிந்தவற் றியற்றே.

இதுவும் அது.

இ - ள் : ஒழிந்ததன் நிலையும் மொழிந்தவற்று இயற்று — ஒழியிசை ஒகாரத்தினது நிலையும் முற்கூறிய ஒகாரங்களின் இயல்பிற்றுய் இயல்பாய் முடியும் ; எ - று.

எ - டு : கொளலோ கொண்டான<sup>1</sup> செலலோ சென்றுன் தரலோ தங்கான் போதலோ போயினுன் என ஒருசை வேற்றுமையான் ஒருசொல் தோன் மப் பொருள் தந்து நிற்கும். (அக)

1 கொளலோ கொண்டான — கொண்டிலன. இங்ஙனமே பிறவும்.

வேற்றுமையில் ஒகார ஈற்றுப் பெயர்

உகூ. வேற்றுமைக் கண்ணும் அதனே ரற்றே  
ஒகரம் வருதல் ஆவயி னன.

இஃது ஒகார ஈற்று வேற்றுமைமுடிபுகு-றகின்றது.

இ - ள் : வேற்றுமைக்கண்ணும் அதனேரற்று — ஒகார  
சறு வேற்றுமைக்கண்ணும் அவ் வேகார சற்று அல்வழியோடு  
ஒத்து வல்லெழுத்து மிக்குமுடியும். ஆவயினை ஒகரம் வருதல் —  
அவ்விடத்து ஒகரம் வருக ; எ - று.

எ - டு : ஒஒக்குமை கோஒக்குமை சிறுமை தீமை பெருமை என  
வரும். (கம்)

‘கோ’ முன் ‘இல்’

உகூ. இல்லொடு கிளப்பின் இயற்கை யாகும்.

இஃது எம்தியது விலக்கிறது. என்னை ? முன்னர் வன்கணம் வந்துழி  
ஒகரம் பெறுகவென வரைந்து கூருதும் நிலைமொழித்தொழில் வரையாதுங்  
கூறவின் நான்கு கணத்துக்கண்ணுஞ் சேறவின்.

இ - ள் : இல்லொடு கிளப்பின் இயற்கையாகும் — ஒகார  
சற்றுக் கோவென்னும் மொழியினை இல்லென்னும் வருமொழி  
யோடு சொல்லின் ஒகரம் மிகாது இபல்பாய் முடியும் ; எ - று.

எ - டு : கோவில் என வரும். கோவென்றது உயர்தினைப் பெயரன்றே  
வெனின், கோவந்ததென்று அஃறினையாய் முடிதவின் அஃறினைப்பாற்  
பட்டதென்க<sup>1</sup>. (கக)

சில சுறுக்குச் சாரியை

உகூ. உருபியல் நிலையும் மொழியுமா ருளவே

ஆவயின் வல்லெழுத் தியற்கை யாகும்.

இது வல்லெழுத்து விலக்கிச் சாரியை வகுத்தவின் எம்தியது விலக்கிப்  
பிறிதுவிதி வகுத்தது.

இ - ள் : உருபியல் நிலையும் மொழியுமாருள — ஒகார சற்  
முச் சில பொருட்புணர்ச்சிக்கண் உருபுபுணர்ச்சியது இயல்பிலே  
நின்று ஒன்சாரியை பெற்று முடியும் மொழிகளும் உள், ஆவயின்  
வல்லெழுத்து இயற்கையாகும் — அவ்விடத்து வல்லெழுத்தின்றி  
இயல்பாய் முடியும் ; எ - று.

எ - டு : கோஒன்கை செவி தலை புறம் என வரும்.

சாரியைப்பேறு வருமொழி வல்லெழுத்தை விலக்காமை இதனும்  
பெற்றும். (கக்)

<sup>1</sup> அஃறினைப்பாற படுதலாவது சொல்லால் அஃறினையாயும் பொருளால் உயாதினை  
யாயு மிருத்தல்.

க. ஒளகார டி

இது வழியிலும் ஒளகார ஈற்றுப்பெயச்

உக்டு. ஒளகார இறுதிப் பெயர்ந்தில் முன்னர் அல்வழி யானும் வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத்து மிகுதல் வரைந்தில் யின்றே அவ்விரு ஈற்றும் உகரம் வருதல் செவ்வி தென்ப சிறந்திசி ஞேரே.

இஃது ஒளகார ஈறு இருவழியும் முடியுமாறு கூறுகின்றது.

இ - ள் : ஒளகார இறுதிப் பெயர்கிலை முன்னர் — ஒளகாரம் இறுதியாகிய பெயர்ச்சொன் முன்னர் வல்லெழுத்து முதன்மொழி வருமொழியாய் வரின், அல்வழியானும் வேற்றுமைக்கண்ணும் — அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண்ணும், வல்லெழுத்து மிகுதல் வரைந்திலையின்று — வல்லெழுத்து மிக்கு முடிதல் நீக்கு கிலைமையின்று, அவ்விரு ஈற்றும் உகரம் வருதல் செவ்விதென்ப சிறந்திசி ஞேர் — அவ்விருகூற்று முடிபின்கண்ணும் கிலைமொழிக்கண்ணுகரம்வந்து முடிதல் செவ்விதென்று சொல்லுவர் சிறந்தோர் ; எ - று.

ஏ - டு : கொவுக்கடிது சிறிது தீது பெரிது எனவும், கடிமை சிறுமை தீமை பெருமை எனவும் வரும்.

செவ்விதென்றதனேன் மென்கணத்தும் இடைக்கணத்தும் உகரம் பெறுதல் கொள்க. கொவுக்கடித்து கெழிர்ச்சி எனவும், வெளவு வலிதுவலிமை எனவும் வரும்.

கிலைமொழி யென்றதலுற் கொவின்கடிமை என உருபித்குச்சென்ற சாரியை பொருட்கட்சென்றுழி இயைபுவல்லெழுத்து வீழ்வுவுக் கொள்க.

இன்னும் இதனேனே ஜகாரமும் இகரமும் வேற்றுமைக்கண் உருபுதொகையாயுமி இயல்பாதல் கொள்க. (கங)

உயிர்மயங்கியல் முற்றிற்று.

## அ. புள்ளிமயங்கியல்

[மெய்யிறகளின் புணர்ச்சி யிலக்கணம் உணர்த்துவது]

க. மெல்லோற்று கூகள்

இருவழியிலும் குகார் ஒற்றுத் தொழிற்பெயர்

உக்கா. குகாரை ஒற்றிய தொழிற்பெயர் முன்னர்-

அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும்

வல்லெழுத் தியையின் அவ்வெழுத்து மிகுமே

உகரம் வருதல் ஆவயி னு.

என்பது சூத்திரம்.

சிறுத்த முறையானே உயிரீரு புணர்த்துப் புள்ளியிறு வன்கணத்தோடு சிறுபான்மை எனக்கணத்தோடும் புணருமாறு கூறவின் இவ்வோத்துப் புள்ளி மயங்கியலென்னும் பெயர்த்தாயிற்று.

இச் சூத்திரம் குகார் ஈறு வன்கணத்தோடு இருவழியும் புணருமாறு கூறுகின்றது.

இ - ன் : குகாரை ஒற்றிய தொழிற்பெயர் முன்னர்—குகாரம் சுற்றின்கண் ஒற்றுக்கானின்ற தொழிற்பெயரின் முன்னர், அல்லது கிளப்பினும் வேற்றுமைக்கண்ணும் — அல்வழியைச் சொல்லு மிடத்தும் வேற்றுமையைச் சொல்லுமிடத்தும், வல்லெழுத்து இயையின் அவ்வெழுத்து மிகும் — வல்லெழுத்து முதன் மொழி வருமொழியாய் வரின் அவ்வல்லெழுத்து வருமொழிக்கண் மிக்கு முடியும், ஆவயின் ஆன உகரம் வருதல் — அவ்விடத்து உகரம் வருக ; எ - று.

ஏ - டு : உரிஞ்சுக்கடிது சிறிது தீது பெரிது எனவும், உரிஞ்சுக்கடிமை சிறுமை தீமை பெருமை எனவும் வரும். (க)

அதற்கு மேலும் ஒரு முடிபு

உக்கா. ஞநமவ இயையினும் உகரம் நிலையும்.

இஃது அவ் வீரு மென்கணத்தோடும் இடைநகணத்து வகரத்தோடும் முடியுமென எப்தாத தெய்துவித்தது.

இ - ன் : ஞநமவ இயையினும் உகரம் நிலையும் — அஞ்ஞகர ஈறு வன்கணமன்றி ஞநமவ முதன் மொழி வருமொழியாய் வரினும் நிலைமொழிக்கண் உகரம் நிலைபெற்று முடியும் ; எ - று.

ஏ - டு : உரிஞ்ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், ஞாற்சி நிட்சி மாட்சி வலிமை எனவும் வரும்.

யகரத்தோடும் உயிரோடும் புணருமாறு தொகைமரபினுள் ‘உகரமொடு புணரும்’ (ஏழு - க்காடு) என்பதனுற் கூறினார். (ஏ)

## எழுத்துக்காரம்

களம்

அல்வழியில் நகர ஈறு

உகூஅ. நகர இறுதியும் அதனே ரற்றே.

இது நகர ஈறு முற்கூறிய கணங்களோடு அல்வழிக்கண் முடியுமாறு கூறி எய்தாத தெய்துவிக்கின்றது.

இ - ள் : நகர இறுதியும் — நகரசுற்றுப் பெயரும் முற்கூறிய கணங்களோடு புணரும்வழி, அதனேரற்று — அஞ்சுகரசுற்றுத் தொழிற்பெயர் இயல்பிற்றுய் வல்லெழுத்து வந்துழி அவ்வெழுத்து மிக்கு உகரம் பெற்றும் ஞாமவ வந்துழி உகரம்பெற்றும் முடியும் ; எ - று.

எ - டி : பொருதுக்கட்டு வெரிதுக்கட்டு சிறிது தீது பெரிது எனவும் ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும் வரும். முடிபு ஒப்புமை நோக்கி நகர ஈறு ஈண்டுப் புணர்த்தார். ஈண்டு வேற்றுமை யொழித்து மாட்டேறு<sup>1</sup> சென்றதென்று உணர்க. (க)

வேற்றுமையில் நகர ஈறு

உகூகூ. வேற்றுமைக்கு உக்கெட அகரம் நிலையும்.

இது நிலைமொழி உகரம் விலக்கி அகரம் வகுத்தலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது.

இ - ள் : வேற்றுமைக்கு — அங்கர ஈறு வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கு, உக்கெட அகரம் நிலையும் — மேலெழ்திய உகரங்கெட அகரத்தோடு நிலைபெற்றுப் புணரும் ; எ - று.

எ - டி : பொருக்குமை வெரிக்கடுமை சிறுமை தீமை பெருமை ஞாஞ்சி நீட்சி மாட்சி வன்மை என வரும். அகரநிலையுமென்னுது உகரங்கெட என்றதனான் உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட்ட சென்றுழி இயைபுவல்லெழுத்து வீழ்வஞ்ச சிறுபான்மை உகரப்பேறான் கொள்க. வெரிநின்குறை பொருங்குறை உரிஞ்சின்குறை எனவும், ‘யைவல்யானை வெரிநுச் சென்றனன்’ (அகம் - சுடு) எனவும் வரும். யானையினது முதுகிண்மேற் சென்றனன் என விரிக்க.

பொருந் என்பது ஒரு சாதிப்பெயரும் பொருந்துத லென்னும் வீணப் பெயருமாம். (க)

‘வெரிந் என்னுஞ் சொல்

ஈ. 100. வெரிந்என் இறுதி முழுதுங் கெடுவழி

வருமிடன் உடைத்தே மெல்லெழுத் தியற்கை.

இஃது அங்கர ஈற்றுள் ஒருமொழிக்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது.

1 வேற்றுமை யொழித்து மாட்டேறு சென்றது - முஞ்சின நூற்பாக்களில் குரை விறுதிக்கு இருவழியும் கூறப்பட்டன. ஆகையால், அதனேரற்றே என்னும் மாட்டேறு நகர விறுதிக்கும் இருவழியும் கொள்ளலவைத்தல வேண்டும். ஆனால் பின்தன நூற்பாக்கி வேற்றுமை வழியை விதந்து கூறியிருப்பதால், அம்மாட்டேறு வேற்றுமை வழியை விலக்கிறதென்பது.

இ - ண : வெரிந்என் இறுதி — வெரிநென்று சொல்லப்படும் கரசுற்றுமொழி, முழுதுங் கெடுவழி — தன் ஈற்று கரசம் முன் பெற்ற உகரத்தோடு எஞ்சாமைக் கெட்ட இடத்து, மெல்லெழுத்துப் பெறும் இயலபு வந்து முடியும் இடனுடைத்து; எ - று.

எ - டி : வெரிங்குறை செய்கை தலை புறம் என வரும். மெல்லெழுத்து வருமொழி னோக்கி வந்தது. ‘வெயில்வெரி நிறுத்த பயிலிதழ்ப் பசுங்குடை’, (அகம் - என) என்பதில் கரசு இகரமே இட்டெழுதுப. 1 (டி)

அதற்கு, மேறும் ஒரு முடிபு

நாக. ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்தே.

இஃது அதற்கு எய்தாத தெய்துவித்தது.

இ - ண : ஆவயின் — அவ்வெரிந என்னுஞ் சொல் அவ்வாறு ஈறு கெட்டு நின்ற இடத்து, வல்லெழுத்து மிகுதலும் உரித்து — மெல்லெழுத்தேயன்றி வல்லெழுத்து மிக்கு முடிதலும் உரித்து; எ - று.

எ - டி : வெரிக்குறை செய்கை தலை புறம் என வரும். 2 (க)

வேற்றுமையில் ணகர ஈறு

நாக. ணகார இறுதி வல்லெழுத் தியையின் டகார மாகும் வேற்றுமைப் பொருட்கே.

இது சிறுத்த முறையானே ணகார ஈறு வேற்றுமைப் பொருட்கண் புணருமாறு கூறுகின்றது.

இ - ண : ணகார இறுதி — ணகார ஈற்றுப் பெயர், வல்லெழுத்து தியையின் — வல்லெழுத்து முதன்மொழி வந்து இயையின், டகாரமாகும் வேற்றுமைப் பொருட்கு — டகாரமாகத் திரிந்து முடியும் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்; எ - று.

எ - டி : மட்குடம் சாடி தாதை பானை என வரும். மன்கை புண்கை என்பன இரண்டாவதன் திரிபின்டி முடிந்தன.

கவண்கால் பரண்கால் என்பன மேல் முடித்தும். 3 (எ)

‘ஆண்’ ‘பெண்’ என்னுஞ் சொற்கள்

நாக. ஆனும் பெண்னும் அஃறிஸை இயற்கை.

இஃது இவ்வீற்று விரவுப்பெயருள் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.

1 “வெயில் வெரி நிறுத்த...இட்டெழுதுப.” என்பது நன் னன் என்னும் முன்று இன் வெழுத்துக்களுள் முதலேத முதலினது என்பதை உணர்ததும்.

2 இரண்டாவதன் திரிபு — தொகை மரபு கடும் நாறபாளிர கறிய உ - ம் வேற்று மைத் திரிபு.

இ - ள் : ஆனும் பெண் னும் — ஆணைன்னும் விரவுப்பெயரும் பெண் ஜென்னும் விரவுப்பெயரும், அஃறினை இயற்கை — தொகை மரபினுள் ‘மொழி முதலாகும்’ (எழு - கசன) என்பதன் கண் அஃறினைப்பெயர் முடிந்த இயல்புபோலத் தாழும் வேற்று மைக்கண் இயல்பாய் முடியும்; எ - று.

ஏ - டு : ஆண்கை பெண்கை செவி தலை புறம் என வரும்.

இது தொகைமரபினுள் ‘அஃறினை விரவுப்பெயர்’ (எழு - கடுடு) என்பதனுள் முடிந்த இயல்பன்றோவெனின், இவை ஆண்டு முடிந்தனபோலத் தத்தம் மரபின் வினையாற் பாலறியப்படுவன அன்றி இருதினைக்கண்ணும் அஃறினையாய் முடிதலின்,<sup>1</sup> அஃறினைப் பெயரது இயல்போடு மாட்டெறிந்து முடித்தா ரெங்க. ஆண்சடிது பெண்கடிது என்னும் அல்வழிமுடிபு ‘மொழி முதலாகும்’ (எழு - கசன) என்பதன்கண் வருமொழி முற்கூறியவதனான் முடிக்க. (அ)

‘ஆண்’ என்னும் மரப்பெயர்

ந-ஒ. ஆண்மரக் கிளவி அரைமர இயற்றே.

இது திரிபுவிலக்கிச் சாரியை வகுத்தலின் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது.

இ - ள் : ஆண்மரக் கிளவி — ஆண்பாலை உணர்த்தாது ஆணைன்னும் மரத்தினை உணரவின்ற சொல், அரை மர இயற்று — அரையென் னும் மரம் அம்முப்பெற்ற இயலபிற்றியத்த் தானும் அம்முப்பெற்று முடியும்; எ - று.

ஏ - டு : ஆணங்கோடு செதிள் தோல் பூ என வரும்.

ஒன்றென முடித்தலான் இயல்புகணத்துங் கொள்க. ஆணார் இலை என வரும்.

விரவுப்பெய<sup>2</sup> ரன்றென்றந்து மரமென்றார். (க)

‘விண்’ என்னுஞ் சொல்

ந-ஒ. விண்ணெனை வருஉங் காயப் பெயர்வயின் உண்மையு முரித்தே அத்தென் சாரியை செய்யுள் மருங்கின் தொழில்வரு காலை.

இது செய்யுளன் திரிபு விலக்கிச் சாரியை வகுத்தது.

இ - ள் : விண் என வருஉங் காயப் பெயர்வயின் — விண் ஜென்று சொல்லவருகிற ஆகாயத்தை உணரவின்ற பெயர்க்கண், அத்து என் சாரியை மிகுதலும் உரித்து — அத்தென் னுஞ் சாரியை உண்டாதலும் உரித்து இல்லையாதலும் உரித்து, செய்யுள் மருங்

1 இருதினைக் கண்ணும் அஃறினையாய் முடிதல — ஆண வந்தது என முடிதல,

2 விரவுப்பெயா — ஆண் என்னும் தினைப்பொதுப் பெயா.

இல் தொழில் வருகாலை — செய்யுளிடத்துத் தொழிற்சால் வருங்காலத்து; எ - று.

ஏ - டி : 'விண்ணத்துக்கொட்கும் வண்ணத்தமர்', 'விண்ணத்துக்கொட்கும் விரைசெலஹர்தியோய்' எனவும், 'விண்ணகுத்து நீவ்வரைவெற்பகளைப்போ' (நாலடி - உடசை) எனவும் வரும். விண்ணென்னுங்குறிப்பினைக்குத்தற்குக் காயமென்றார்.

விண்ணத்துக்கொட்கும் என உடம்புமெய் புணர்ந்து நிற்றலுங்கொள்க. அதிகார வல்லெழுத்தன்மையிற் சாரியை வல்லெழுத்துக் கொடுக்க. <sup>1</sup> (க0)

ணகர ஈற்றுத் தொழிற்பெயர்

நஂகா. தொழிற்பெயர் ரெஸ்லாந் தொழிற்பெயர் ரீயல்.

இஃது இவ் வீற்றுட் சிலவற்றிற்குத் திரிபு விலக்கி உகரமும் வல்லெழுத்தும் விதிக்கின்றது.

இ - ஸ் : தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல — அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண்ணும் ஞாகார ஈற்றுத் தொழிற்பெயரது இயல்பிற்ரூப் வன்கணம் வந்துழி வல்லெழுத்தும் உகரமும் பெற்றும் மென்கணத்தும் இடைக்கணத்து வகரத்தும் உகரம் பெற்றும் முடியும் ; எ - று.

ஏ - டி : மண்ணுக்கடிது<sup>2</sup> பண்ணுக்கடிது சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், மண்ணுக்கடுமை சிறுமை தீமை பெருமை ஞாந்தி நீட்சி மாட்சி வன்மை எனவும் வரும்.

எல்லாமென்றதனால் தொழிற்பெயரல்லனவும் உகரமும் வல்லெழுத்தும் பெற்றும் இன்சாரியை பெற்றும் புணர்வன கொள்க. வெண்ணுக்கரை<sup>3</sup> 'தாழ் பெயல் களைகுரல் கடுப்பப் பண்ணுப்பெயர்த்து' (மதுரை இசூ) எண்ணுப்பாறு<sup>4</sup> வெண்ணின் கரை என வரும். (கக)

ணகர ஈற்றுக் கிளாப்பெயர்

நஂங். கிளாப்பெயர் ரெஸ்லாந் கொளத்திரி பிலவே.

இஃது இவற்றுட் சிலவற்றிற்குத் திரிபு விலக்கி இயல்பு கூறுதலின், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுகின்றது.

இ - ஸ் : கிளாப்பெயரெல்லாம் — ணகார ஈற்றுள் ஓரினத்தை உணரவின்ற பெயரெல்லாம், கொளத் திரிபு இல — திரிபுடைய வென்று கருதும்படியாகத் திரிதலின்றாய் இயல்பாய் முடியும் ; எ - று.

1 அதிகார...கொடுக்க... — முந்தின நூற்பாக்களில் இயல்பும் மெலிமிகலுமே விதிக்கப்பட்டிருப்பதால், வல்லெழுத்துப்பேறு அதிகாரப்படவில்லை. அதனால், சாரியைக்குரிய வல்லெழுத்துக் கொடுக்க.

2 மண்ணுதல் — நீராடுதல், கழுவதல், அலங்கரித்தல், வெட்டுதல், மன் பண்ணபனமுதனிலைத் தொழிற்பெயரா.

3 வெண் — வெண்ணறு (சோழநாட்டில் ஓர் ஆறு).

4 எண்ணுப்பாறு — என்னேற்றிய மரககலம், எண் — என், பாறு — தொணி.

ஏ - டி : உமண் என நிறுத்திக் குடி சேரி தோட்டம் பாடி எனத் தங்கு முடிக்க.

இனி, எல்லாமென்றதனுற் பிற சாரியைபெற்று முடிவனவும் இயல்பாய் முடிவனவுங் கொள்க. மன்னப்பத்தம்<sup>1</sup> எண்ணானாலே<sup>2</sup> எனவும், கவண்கால் பரண்கால் எனவுங் கொள்க.

கொள் என்றதனால் ஏழாம் வேற்றுமையைப் பொருண்மை உணர்ன்ற இடைச்சொற்கள் திரிந்து முடிவனவுங் கொள்க. அங்கட்கொண்டான் இங்கட் கொண்டான் உங்கட்கொண்டான் எங்கட்கொண்டான் எனவும், ஆங்கட் கொண்டான் ஈங்கட்கொண்டான் மாங்கட்கொண்டான் எனவும், அவட்கொண்டான் இவட்கொண்டான் உவட்கொண்டான் எவட்கொண்டான் எனவும் ஒட்டுந. (கட.)

அல்வழியில் 'எண்' என்னும் உணவுப்பெயர்.

ந-ஞ. வேற்றுமை யல்வரி எண்ணெண் உணவுப்பெயர்  
வேற்றுமை யியற்கை நிலையறை முரித்தே.

இஃது அவ் வீற்றுள் ஒன்று அல்வழியுள் வேற்றுமை முடிபுபோலத் திரிந்து முடியுமாறு கூறுகின்றது.

இ - ஸ் : வேற்றுமை அல்வழி — வேற்றுமையல்லாத இடத்து, எண்ணெண் உணவுப்பெயர் — வரையறைப் பொருண்மை உணர்த்தாது எண்ணெண்று சொல்லப்படும் உணவினை உணர்த்தும் பெயர், வேற்றுமை இயற்கை விலையறும் உரித்து — வேற்றுமையது திரிந்து முடியும் இயல்பு நிற்றலும் உரித்து ; எ - று.

ஏ - டி : எட்கடிது சிறிது தீது பெரிது என வரும். உம்மையால் தொகைமரபினுள் 'மொழிமுதலாகும்' (ஏழு - கசன்) என்றதனற் கூறிய இயல்பு பெரும்பான்மை யாயிற்று.

இஃது எண்கடிது என வரும். (கட.)

இருவழியிலும் 'முரண்' என்னுந் தொழிற்பெயர்

ந-ஞ. முரணை தொழிற்பெயர் முதனியல் நிலையும்.

இஃது இவ் வீற்றுள் தொழிற்பெயருள் ஒன்றற்குத் தொழிற்பெயர்க்கு எய்திய உகரமும் வல்லெழுத்தும் விலக்கி இவ் வீற்று அல்வழி முடிபும் வேற்றுமை முடிபும் எய்துவித்தது.

இ - ஸ் : முரண் என் தொழிற்பெயர் — மாறுபாடு உணர்த்தும் முரணைன்னுந் தொழிற்பெயர், முதலியல் விலையும் — தொகை மரபிற் கூறிய அல்வழிக்கண் திரியாது முடிந்த இயல்பின்கண் னும்<sup>3</sup> ஈண்டு வேற்றுமைக்கண் திரிந்து முடிந்த இயல்பின்கண் னும்<sup>4</sup> விலைபெற்று முடியும் ; எ - று.

1. மன்னப்பத்தம் - மன்னுருண்டை.

2. எண்ணானாலே - என்னுருண்டை. நோலை என்பதே என்னுருண்டையைக் குறிக்கு மாதலால், எண்ணானாலை என்பது காண்கயிறு என்றால்போல ஓரளவுமிகைபடத்தக்க கூறலாம்.

3. தொகைமரபிற் அல்வழிக்கண் இயல்பு கூறியது ஏ - ம் நூற்பா.

4. இவ்வைலில் வேற்றுமைக்கண் திரிபு கூறியது எ - ம் நூற்பா.

ஏ - டி : முரண்சடிது சிறிது தீது பெரிது வெகிழிந்தது நீண்டது மாண்டது வலிது எனவும், முரட்குமை சேனை தானை பறை எனவும், முரண் வெகிழிச்சி நீட்சி மாட்சி வலிகை எனவும் வரும். இதனைத் ‘தொழிற் பெயரெல்லாம்’ (எழு - கூசு) என்றதன்பின் வையாத முறை யன்றிக் கூற்றி னன் முரண்குமை முரட்குமை, அரண்குமை அரட்குமை என்னும் உற்றிச்சியுங் கொள்க. (கசு)

வேற்றுமையில் மகர ஈறு

ஙகா. மகர இறுதி வேற்றுமை யாயின்  
துவரக் கெட்டு வல்லெழுத்து மிகுமே.

இது முறையானே மகர ஈற்றுப்பெயர் வேற்றுமைக்கட் புணருமாறு கூறுகின்றது.

இ - ண் : மகர இறுதி வேற்றுமை ஆயின் — மகர ஈற்றுப்பெயர் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்ணுயின், துவரக் கெட்டு வல்லெழுத்து மிகும் — அங் நிலைமொழி மகரம் முற்றக் கெட்டு வருமொழி வல்லெழுத்து மிக்கு முடியும் ; எ - று.

ஏ - டி : மரக்கோடு செதிள் தோல் பூ என வரும். முண்டகக்கோதை எனவும் வரும்.

துவர என்றதனை இயல்புகணத்துக்கண்ணும்<sup>1</sup> உயர்த்தினைப் பெயர்க்கண்ணும் விரவுப்பெயர்க்கண்ணும்<sup>2</sup> மகரக்கோடு கொள்க. மரஞாண் மரஞால் இவற்றிற்கு நான்கனுருபு விரிக்க. மரயனி யாழ் வட்டு அடை ஆடை என ஒட்டுக. நுங்கை எங்கை செவி தலை புறம் எனவும், தங்கை செவி தலை புறம் எனவும் வரும். ஈண்டு மகரக்கேடே கொள்க ; முடிபு மேற் கூறுப (எழு - கூடய). (கடு)

அதற்கு, மேலும் இரு முடிபுகள்

ஙகக. அகர ஆகாரம் வருஷங் காலீல  
சற்றுமிசை அகரம் நீட்டலு முரித்தே.

இஃது அவ் வீற்று முடிபு வேற்றுமையுடையன கூறுகின்றது.

இ - ண் : அகர ஆகாரம் வருஷங் காலீல — அகர முதன் மொழி பும் ஆகாரமுதன்மொழியும் வருமொழியாய் வருங்காலத்து. ஈற்றுமிசை அகரம் நீட்டலும் உரித்து — மகர ஒற்றின்மேல் நின்ற அகரம் நீண்டு முடிதலும் உரித்து நீடாமையும் உரித்து ; எ - று.

ஏ - டி : மரம் குளம் என நிறுத்தி மகரங்கோடுத்து அடி ஆம்பல் எனத் தந்து ரகர எகரங்களில் நின்ற அகரம் ஆகாரமாக்கி மராஅடி குளாஅம்பல் என முடிக்க.

மேற் ‘செல்வழி யறிதல் வழக்கத் தான்’ (எழு - கூசு) என்பதனாற் குளாஅம்பல் என்புழி ஆகாரத்தை அகர மாக்கு.

1 இயல்புகணம் — மெனகணம், இடைக்கணம், உயிர்க்கணம் என்பன.

2 விரவுப்பெயர் - இருதினைப் பொதுப்பெயர். இங்கு நூம் என்பது விரவுப் பெயர்.

உம்மையான் மரவடி குளவாம்பல் என நீடாஹமயுங் கொள்க.

வருமொழி முந்கூறியவதனேன் இவ் வீற்றுப் பிறவும் வேறுபட முடிவன் கொள்க. கோணுகோணம் கோணுவட்டம் என வரும். இவற்றிற்கு உள் என்னும் உருபு விரிக்க.

கோணுகோணத்திற்கு வல்லெழுத்துக்கேடு மேலைச் சூத்திரத்து இலே சாற் கொள்க.

**உகந்.** மெல்லெழுத் துறவும் மொழியுமா ருளவே  
செல்வறி அறிதல் வழக்கத் தான்.

இது மகரங்கெட்டு வல்லெழுத்து மிகுதலோடு மெல்லெழுத்தும் உற்க என்றவின், எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.

**இ - ண :** மெல்லெழுத்து உறவும் மொழியுமாறுள் — மகர ஈற் றுள் வல்லெழுத்தினேடு மெல்லெழுத்துப் பெற்று உறம்ப்பு முடியும் மொழிகளும் உள், வழக்கத்து ஆன செல்வறி அறிதல் — வழக்கத்தின் கண்ணும் வழங்கும் இடம் அறிக ; எ - று.

**ஏ - டு :** குளங்கரை குளக்கரை சேறு தாது பூழி என வரும். இவற்றுட் குளங்கரை குளக்கரைபோல அல்லன ஒத்த உற்ப்பியாய் வழங்கா வென்றற் குச் செல்வழி யறிதலென்றார்.

.. வழக்கத்தான் என்றதனான் குருத்துக்கொண்டான் ஈழத்துச்சென்றூன் குத்துவாய் பிலத்துவாய் என்ற போல்வன மகரங்கெட்டு அத்துப்பெற்ற றன. இவை ‘அத்தேவற்றே’ (எழு - கஞ) என்பதனேன் ஒற்றுக் கொடா தாயிற்று, அஃது அல்லவழிக்குக் கூறுதலின். மழுகளிறு என்பது ‘மழுவுக் குழுவு மிளமைப் பொருள்’ என்ற உரிச்சொல். அது மகர ஈறன்று. சண்பகங் கோடு என்பது வழக்கிடத்துச் செல்லாது.

இன்னும் இதனானே மகரங்கொடாது சிற்பனவுங் கொள்க. ‘புலம்புக் கணனே’ (புறம் - உடுமி) ‘கலம்பெறு கண்ணுள ரொக்கற் றலைவு’ (மலைபடு - ரிட) என வரும்.

‘இல்லம்’ என்னும் மரப்பெயர்

**உகந்.** இல்ல மரப்பெயர் விசைமர இயற்றே.

அஃது இவ் வீற்றுள் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித்தது.

**இ - ள :** இல்ல மரப் பெயர் — புக்கு உறையும் இல்லன்றி இல்லமென்னும் மரத்தினை உணரங்கின்ற சொல், விசை மர இயற்று — விசையென்னும் மரத்தின் இயல்பிற்றுய் மெல்லெழுத்து மிக்கு முடியும் ; எ - று.

**ஏ - டு :** இல்லங்கோடு செதின் தோல் பூ என வரும்.

மேலைச் சூத்திரத்து ‘வழக்கத்தான்’ (எழு - உகந்) என்றதனேன் மகரக் கேடு கொள்க.

அல்லவழியில் மகர ஈறு

**உகந்.** அல்லவழி யெல்லாம் மெல்லெழுத் தாகும்.

இது மகரம் அல்வழிக்கண் திரிக என முற்கூருமையின் எத்தாத தெய்து வித்தது.

இ - ள் : அல்வழி யெல்லாம் மெல்லெலழுத்தாகும் — மகர சறு அல்வழிக்கணைல்லாம் மெல்லெலழுத்தாய்த் திரிந்து முடியும் ; எ - று.

ஏ - டு : மாங்குறிது சிறிது தீது பெரிது என வரும். மகரம் பெரிது என்புமித் திரிபின்றென்பது ஆணிக்கலன்னும் உத்தி.<sup>1</sup>

இனி எல்லா மென்றதனால் அல்வழிக்கண் மகரங் சறு பிறவாற்றுன் முடி வனவெல்லாம் முடிக்க. வட்டத்தடிக்கு, சதுரப்பலகை, ஆய்தப் புள்ளி, வேஷக்கரும்பு; சலக்கொள் சுக்கு தோரை பயறு; நீலக்கண் என்னும் பண்புப் பெயர்கள் மகரங்கெட்டு வல்லெலழுத்து மிக்கு முடிந்தன. ஆய்த வுலக்கை அகரமுதல இவை இயல்புகணத்துக்கண் மகரங்கெட்டு முடிந்தன. எல்லாருங் குறியர் நாங்குறியேம் இவை உயர் தினைப்பெயர் மகரங் திரிந்து மெல்லெலழுத் தாய் முடிந்தன. கொல்லுங் சொற்றன் ஜன்னலுஞ்சாத்தன் கவளமாங்து மலைக்குழாடன் பொருமாரன் தாவுபரி பறங்குஞாரை ஒடுஞாகம் ஆடுபோர் வருகாலம் கொல்லும்யானை பாடும்பானன் என இவை மகரங் திரிந்துங் கெட்டும் நிலைபெற்றும் வந்த பெயரெச்சம்.

இன்னும் இதனாலே இயல்பு கணத்துக்கண்ணும் மகரங் கெடுதலுங் கெடாக்கையுங் கொள்க. மராங்குறது நின்டது மாண்டது எனவும், மரம் யாது வலிது அடைந்தது எனவும் வரும். இன்னும் இதனாலே பவளவா யென உவமத்தும் நிலைரென என்னிடத்துங் கேடு கொள்க. (கக)

‘அகம்’ முன் ‘கை’

நகடு. அகமென் கிளாவிக்குக் கைமுன் வரினே

முதனிலை யொழிய முன்னவை கெடுதலும்

வரைநிலை யின்றே ஆசிரி யர்க்க

மெல்லெலழுத்து மிகுத ஸாவயி னன.

இது மகர சற்று அல்வழிக்கண் இம்மொழி இம்முடிபு எத்துக என்றவின் எத்தாத தெய்துவித்தது.

இ - ள் : அகம் என் கிளாவிக்குக் கை முன்வரின் — அகமென் னுஞ் சொல்லிற்குக் கையென்னாஞ் சொல் முன்னே வருமாயின், முதனிலை ஓழிய முன்னவை கெடுதலும் — முன்னின்ற அகரங் கெடாது சிற்ப அதன் முன்னின்ற ககரமும் மகர வொற்றுங் கெட்டு முடிதலுங் கெடாதுங்று முடிதலும், வரை நிலை இன்றே யாசிரியர்க்க — நீக்கு நிலைமையின்று ஆசிரியர்க்கு, ஆவயின் ஆன மெல்லெலழுத்து மிகுதல் — அவை கெட்டவழி மெல்லெலழுத்து மிக்கு முடியும் ; எ - று.

எ - டு : அங்கை எனவரும். அகங்கை எனக் கெடாது முடிந்தவழி ‘அல்வழியெல்லாம்’ (எழு - கக) என்றதனால் மகரங் திரிந்து முடிதல்

<sup>1</sup> ஆணை கநல் — திவாசிரியன் கருத்து இது வெனக கொள்ள வைத்தல். மகரம் புகரத்திறகு இவை மெல்லெலழுத்தாதல்ன அதன்முன திரியாது எனபது கருத்து.

கொள்க. இது பண்புத்தொகை. அதிகாரத்தானும் பொருளேக்கானும் வேற்றுமைத் தொகையன்மை உணர்க. (20)

‘இலம்’ முன் ‘படு’

**உகசு.** இலமென் கிளவிக்குப் படுவரு காலீ  
நிலையனு முரித்தே செய்ய என.

இஃது இலமென்பது முற்றுவினைச் சொல்லாகது குறிப்பாகிய உரிச் சொல்லாய் நிற்குங்கால் அல்வழிக்கண் முடியுமாறு கூறுகின்றது.

**இ - ள :** இலம் என். கிளவிக்கு — இல்லாமை யென்னுங் குறிப்பாகிய உரிச்சொற்று, படு வரு காலீ — உண்டாதலென் நும் வினைக்குறிப்புப்பெயர்<sup>1</sup> வருமாறுமியாய் வருங்காலத்து, செய்யுளான் நிலையலும் உரித்து — செய்யுவிடத்து மகரக்கேடுங் திரிபு மின்றி நிற்றலும் உரித்து; எ - று.

எனவே, உம்மையாற் பிறகோல் வருங்காலத்துக்குக் கேடுங் திரிபும் பெற்று நிற்றலும் உரித்தெனக் கொள்க.

**எ - டு:** ‘இலம்படு புலவ ரேற்றகை நிறைய’ (மலைபடு - இகசு) இதற்கு இல்லாமை உண்டாகின்ற புலவரெனப் பொருள் கூறுக. ‘இலம்பாடு நானுத்தரும்’ என்கின்றதோவெனின், இல்லாமை உண்டாதல் நானுத்தருமென்று பொருள் கூறுக. இதனை கெற்பாடு பெரிதென்றாற்போலக் கொள்க. இது பொருளிலமென முற்றுவினைச் சொல்லாமாறும் உணர்க. இலரிச் சூறதெனக் கெட்டவாறும், இலங்கெடவியங்தான் இலங்கிறிதாக இலங்கிதென்று எனக் கசதக்கள் வரும்வழித் திரிந்தவாறுங் காண்க.

‘எல்லா’ (எழு உகசு) மென்றதனுன் இலம்வருவது போலும் இலம்யாரிடத்து என வகர யகரங்களின் முன்னர்க் கெட்டாது நிற்றல் கொள்க.

இதனை இலத்தாற் பற்றப்பட்ட புலவரென வேற்றுமையென்றால் உரையாசிரியரெனின், பற்றப்பட்ட புலவரென்பது பெயரெச்சமாதலிற் பற்ற வென்னுங் தொழில் தோற்றுவிக்கின்ற முதனிலைச் சொல்லைச் சூத்திரத்து ஆசிரியர் எடுத்தோதிற்றிலராதலானும் படிவென்பதுதானும் புலவரென்னும் பெயரோடு முடியுங்கால் இரண்டுகாலமுங் காட்டும் ஈருகள் தொக்க முதனிலைச் சொல்லாய் நிற்றவின், அதனை எடுத்தோதினுராதலானும் ஆசிரியர்க்கு அங்கு னங் கூறுதல் கருத்தன்மை உணர்க.

அன்றியும் பற்றப்பட்ட என்புழி இரண்டு முதனிலை கூடி ஒன்றும் நின்று பற்றுதலைச் செய்யப்பட்ட எனப் பொருள் தாராமையானும் அல்வழி யதிகாரமாதலானும் அது பொருளன்மை உணர்க. (25)

‘ஆயிரம்’ என்னும் என்னுப்பெயர்

**உ.கள.** அத்தொடு சிவனும் ஆயிரத் திறுதி ஒத்த என்னு முன்வரு காலீ.

1 படு என்பது தெரிசிலை விளையாருடியேயாறி விளைக்குறிப்புபுப் பெயரன்று. படுதல் - உண்டாதல். படு என்னும் ராகுடி நீண்டு ராடு என முறனிலை திரிந்த தொழிற் பெயரா, “போல இலமபடு என்னும் பரு, இயும் இலமபாடு என்றுகும்” “இலமபாடோறகம் ஆயிரண்டும் வறுவாம்.” (தெராய், 843) என்றால் ஆசிரியரும். இலமபடு எனபது எழுவாயத் தொடா. இலமபடு புலவா எனபது வினைத்தொகை.

இஃது இவ் வீற்றுள் எண்ணுப்பெயருள் ஒன்றற்குத் தொகைமரபினுள் 'உயிரும் புள்ளியு மிறுதி யாகி' (எழு - கசுச) என்பதனான் எம்திய ஏயென் சாரியை விலக்கி அத்து வகுக்கின்றது.

**இ - ள :** ஆயிரத்து இறுதி — ஆயிரமென்னும் எண்ணுப்பெயரின் மகரம், ஒத்த எண் முன்வருகாலை — தனக்கு அகப்படும் மொழியாய்ப் பொருந்தின எண்ணுப்பெயர் தன்முன் வருங் காலத்து, அத்தொடு சிவனும் — தொகைமரபிற்கூறிய ஏயென் சாரியை ஒழித்து அத்துச்சாரியையோடு பொருந்தி முடியும் ;  
**எ - று.**

**ஏ - டு :** ஆயிரத்தொன்று ஆயிரத்தொன்பது என ஒன்றமுதல் ஒன்பதின்காறும் ஒட்டுக. மகரத்தை அத்தினமிசை யொற்றென்று கெடுத்து 'அத்தி னகர மகரமுனை யில்லை' (எழு - கடுகி) என்று முடிக்க. ஆயிரத்தொருபது என்றால்போல்வனவற்றிற்கும் ஒட்டுக.

நிலைமொழி முஞ்சூரூததனை ஆயிரத்துக்குறை கூறு முதல் என்பனவுங் கொள்க. இன்னும் இதனுடே ஆயிரப்பத்தென்புழி மகரங்கெடுத்து வல்லொற்று மிகுத்து முடிக்க. (உ-2)

அடையடுத்த ஆயிரம்

**நகர.** அடையொடு தோன்றினும் அதனே ரற்றே.

இஃது 'அடையொடு தோன்றினும் புணர்னிலைக் குரிய' (எழு - ககபி) என்றமையின் அவ்வெண்ணுப்பெயரை அடையடுத்து முடிக்கின்றது.

**இ - ள :** அடையொடு தோன்றினும் — அவ்வாயிர மென்னும் எண்ணுப்பெயர் அடையடுத்த மொழியோடு வரினும்; அதனே ரற்று — முற்கூறியதனேடு ஒருதன்மைத்தாய் அத்துப்பெற்று முடியும் ; எ - று.

**ஏ - டு :** பதினையிரத்தொன்று இரண்டு இருபதினையிரத்தொன்று ஆரூயிரத்தொன்று தூரூயிரத்தொன்று முஞ்சூரூயிரத்தொன்று ஜங்நாரூயிரத்தொன்று என ஒட்டுக. முன்னர் இலேசினான் முடிக்கவற்றையும் அடையடுத்து ஒட்டுக. பதினையிரத்துக்குறை புறம் கூறு முதல் எனவும், நூரூயிரப் பத்து எனவும் வரும். (உ-ங)

அதன்முன் அளவுப்பெயரும் நிறைப்பெயரும்

**நககை.** அளவும் நிறையும் வேற்றுமை யியல்.

இஃது அவ்வெண்ணின் முன்னர் அளவுப்பெயரும் நிறைப்பெயரும் வந்தால் முடியுமாறு கூறுதலின் எந்தாத தெய்துவித்தது.

**இ - ள :** அளவும் நிறையும் — அதிகாரத்தால் ஆயிரங் தானே நின்றுமியும் அடையடுத்து நின்றுமியும் அளவுப்பெயரும் நிறைப்பெயரும் வந்தால், வேற்றுமை இயல — மகர ஈற்று வேற்றுமை

யோடு ஒத்து வல்லெழுத்து வந்துமிரு மகரங்கெட்டு வல்லெழுத்து மிக்கும் இயல்புகணம் வந்துமித் ‘துவர’ (எழு - நகர்) என்றும் இலேசான் எய்திய மகரங்கெட்டும் புணரும் ; எ - று.

**எ - டு :** ஆயிரம் பதினூறிரம் நூற்றுமிரம் என சிறுத்திக் கலம் சாடி தாதை பாளை நாழி மன்னை வட்டில் அகல் உழக்கு எனவும், கீஸ் கழுஞ்சி தொடி துவாம் பலம் எனவுங் தந்து ஒட்டுக.

வேற்றுமையியல் எனவே தாம் வேற்றுமையல்ல வாயின. (28)

வேற்றுமையில் உயர்த்தினைப்பெயரும் விரவுப்பெயரும்

**ந.20. படர்க்கைப் பெயரும் முன்னிலைப் பெயரும்**  
தொடக்கங் குறுகும் பெயர்நிலைக் கிளவியும்  
வேற்றுமை யாயின் உருபியல் நிலையும்  
மெல்லெழுத்து மிகுத லாவயி னன.

இஃாது உயர்த்தினைப்பெயரும் விரவுப்பெயரும் உருபியலுள் முடிந்த வாறே ஈண்டுப் பொருட்புணர்ச்சிக்கண்ணும் முடிகவென எய்தாத தெய்து வித்தது.

**இ - ள :** படர்க்கைப் பெயரும் முன்னிலைப் பெயரும் — எல் லாருமென்னும் படர்க்கைப்பெயரும் எல்லீருமென்னும் முன்னிலைப் பெயரும், தொடக்கங் குறுகும் பெயர்நிலைக் கிளவியும் — கிளாத் தொடர்ச்சிப் பொருளாவாய் நெடுமுதல் குறுகிழுடியுங் தாம் நாம் யாமென்னும் பெயராகிய நிலைமையையுடைய சொல்லும், வேற்றுமையாயின் உருபியல் நிலையும் - வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்ணுயின் உருபுபுணர்ச்சிக்குக் கூறிய இயல்பின்கண்ணே நின்று முடியும், ஆவயின் ஆன மெல்லெழுத்து மிகுதல் — மேல் நெடுமுதல் குறுகும் மொழிக்கண் மெல்லெழுத்து மிக்கு முடியும் ; எ - று.

எல்லாருமென்பதனை மகாஒற்றும் உகரமுங் கெடுத்து ரகரப்புள்ளியை சிறுத்திக் கை செவி தலை புறம் எனத் தந்து இடையிலே தம்முச்சாரியையும் இறுதியிலே உம்முச்சாரியையுங் கொடுத்து எல்லார்தங்கையும் செவியும் தலையும் புறமும் என முடிக்க. இதற்கு ‘அம்மினிறுதி’ (எழு - கடக்) என்னுஞ் குத்திரத்துள் ‘தங்மைய்’ என்றதனாற் பிறசாரியைக்கண் மகர ஒற்றுத் திரிந்து ‘நஞ்சாகும்’ எனக் செய்கைசெய்து முடிக்க. எல்லீரு மென்பதற்கு இடையிலே நும்முச்சாரியையும் இறுதியிலே உம்முச்சாரியையுங் கொடுத்து முற்கூறிய செய்கைகளெல்லாஞ் செய்து எல்லீர் நுவகையும் செவியும் தலையும் புறமும் என முடிக்க, தாம் நாம் என்பனவற்றை ‘எண்யிரண்டு செஞ்சி முதல்குறுகும் : (எழு - காஅ) எனக் குறுக்கி ‘மகரவிறுதி’ (எழு - நகர்) என்பதனான் மகரங் கெடுத்துத் தங்கை நங்கை செவி தலை புறம் என முடிக்க. யாம் என்பதனை ஆகாரத்தை எகரமாக்கி யகவ ஒற்றைக்கெடுத்து ‘மகர விறுதி’ (எழு - நகர்) என்றதனால் மகரங்கெடுத்து எங்கை செவி தலை

முறம் என முடிக்க. தொடக்கங் குறுகுவனவற்றிற்கு இச் சூத்திரத்தான் மெல்லெழுத்து மிகுக்க.

உறுபியல் நிலையும் என்பதனை வேற்றுமையாதல் பெருந்தகவும் பின் னும் வேற்றுமையாயினென்ற மிகையானே படர்க்கைப்பெயரும் முன்னி வெப்பெயரும் இயல்புகணத்து ஞாகாரமும் காகாரமும் வந்துழித் தம்முச் சாரியை டும் நும்முச் சாரியையும் பெறுதலும் மகரங்கெட்டு உம்முப்பெறுதலும் ஆவயி னை என்றநான் ஒற்று இரட்டுதலுங் கொள்க. எல்லார்தஞ் ஞானும் எல் லீர்தஞ் ஞானும் நாலும் என வரும்.

இனித் தொடக்கங் குறுகுவனவற்றிற்கும் அவ்விரண்டு இலோசானும்<sup>1</sup> மகரங்கெட்டுதலும் ஒற்று இரட்டுதலுங் கொள்க. தஞ்ஞான் நஞ்ஞான் எஞ் ஞான் நூல் என வரும்.

இன்னும் ஆவயினான் என்றநானே எல்லார்தம் எல்லீர் நும் என நின்ற வற்றின் முன்னர் எனை மணி யாழ் வட்டு அடை என்பன வந்துழி மகரங் கெடாமையும் உம்முப்பெறுதலுங் கொள்க.

இன்னும் இதனைனே தொடக்கங் குறுகுவனவற்றிற்குக் தம்மணி யாழ் வட்டு அடை என மகரங் கெடாமையுங் கொள்க.

இன்னும் இதனைனே தமகாணம் நமகாணம் எமகாணம் துமகாணம் என உருபிற்றுச் செய்கைகளுங் கொள்க.

இன்னும் இதனைனே நும் என்பதற்கு மகரத்தை மெல்லொற்றுக்கி நுங்கை செவி தலை புறம் என வருதலும், தஞ்ஞான் என ஒற்றிரட்டுதலும், நும்வலி என மகரங் கெடாது நிற்றலுங் கொள்க.

இன்னும் இதனைனே எல்லார்க்கையும் எல்லீர்க்கையும் எனத் தம்மும் நும் நும் பெருது நிற்றலுங் கொள்க. (உடு)

#### அவ்வழியில் அவை

நூகு. அல்லது கிளப்பின் இயற்கை யாகும்.

இது முற்கூறிய மூன்றுபெயர்க்கும் அல்வழிமுடிபு கூறுகின்றது.

இ - ஸ்: அல்லது கிளப்பின் இயற்கையாகும் — அம்மூன்று பெயரும் அல்வழியைச் சொல்லுமிடத்து இயல்பாய் முடியும்; எ - று.

ஈண்டு இயற்கையென்றது சாரியை பெருமை நோக்கி. இவற்றின் ஈறுதிரிதல் ‘அல்வழியெல்லாம்’ (எழு - நகச) என்பதனுள் எல்லாமென்றத னாற் கொள்க.

ஏ - டு: எல்லாருங்குறியர் சிறியர் தீயர் பெரியர் எனவும், எல்லீருங் குறியர் சிறியர் தீயர் பெரியர் எனவும், தாங்குறியர் சிறியர் தீயர் பெரியர் எனவும், தாங்குறிய சிறிய தீய பெரிய எனவும், நாங்குறியம் சிறியம் தீயம் பெரியம் எனவும், யாங்குறியேம் சிறியேம் தீயேம் பெரியேம் எனவும் வரும்.

இன்னும் எல்லா மென்றநானே இவற்றின் முன்னர் ஞாகார காகாரம் வந்தால் அவை அல்வொற்றுய்த் திரிதல் கொள்க. எல்லாருஞ் ஞான்ஜூர் நீண்டார், எல்லீருஞ் ஞான்றீர் நீண்டார் எனவும், தாஞ் ஞான்ஜூர் நீண்டார்

<sup>1</sup> இரண்டு இலேச (1) வேற்றுமையாயினா, (2) ஆவயினா எனபன,

‘எனவும், நொஞ் ஞான்ரூம் நீண்டாம் எனவும், யாஞ் ஞான்றேம் நீண்டேம் எனவும் வரும்.

இனி எல்லாரும்வங்தார் யாத்தார் அடைந்தார், எல்லீரும்வந்தீர் யாத்தீர் அடைந்தீர் எனவும், தாம்வங்தார் யாத்தார் அடைந்தார் எனவும், நாம்வருதும் யாத்தும் அடைதும், யாம்வருவேம் யாப்பேம் அடைவேம் எனவும் வேனைக் கணங்களின் முன்னர் மகரங் திரியாது நித்தறும் ‘உயிரீருகிய உயர்தினைப் பெயரும்’ (எழுகுநெடுங்கு) என்பதற்கு முடியும். (உக)

‘எல்லாம்’ என்னும் வீரவுப் பெயர்

நூறு. அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும்  
எல்லா மெனும்பெயர் உருபியல் நிலையும்  
வேற்றுமை யல்வழிச் சாரியை நிலையாது.

இஃது இவ் வீற்றுள் விரவுப்பெயருள் ஒன்றற்கு அல்வழிக் கண்ணும் வேற்றுமைக் கண்ணும் உருபியலோடு மாட்டெற்றின்து எய்தாத தெய்து வித்தது.

இ - ஸ் : அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் — அல் வழிக்கட் சொல்லினும் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கட் சொல்லினும், எல்லா மெனும் பெயர் உருபியல் நிலையும் — எல்லா மென்னும் வீரவுப் பெயர்<sup>1</sup> உருபு புணர்ச்சியின் இயல்பிலே சின்று முடியும், வேற்றுமை யல்வழிச் சாரியை நிலையாது — அப்பெயர் வேற்றுமைப் பொருட் புணர்ச்சியல்லாத இடத்து வற்றுச் சாரியை நில்லாதாய் முடியும் ; எ - று.

உருபியல் நிலையும் என்ற மாட்டேறு அல்வழிக்கண் உம்முப் பெற்று நித்தறும் பொருட் புணர்ச்சிக்கண் வற்றும் உம்முப் பெற்று நித்தறும் உணர்த்திற்று.

உம்முக்சாரியை ஒன்றுமே பெற்று முடிகின்ற வேற்றுமையோடு உடனுதித் துவும் வற்றுப் பெறுமாறுபோல மாட்டெறிக்க மிகையானே வண்கணத்து அல்வழிக்கண் நிலைமொழி மகரக்கேடும் வருமொழி வல்லெழுத்துப் பேறும் மென் கணத்து மகரங் கெட்டு உம்முப் பெற்றும் பெறுதும் வருத்தும் வேனைக் கணத்து மகரங் கெட்டு உம்முப் பெறுதும் வருத்துங் கொள்க.

ஏ - டு : எல்லாக்குறியியும் சிறியவும் தீயவும் பெரியவும் எனவும், எல்லா ஞானும் நூலும் மனியும் எனவும், எல்லாஞான்றன நீண்டன மாண்டன எனவும், எல்லாயாழும் வட்டும் அடையும் எனவும், எல்லாம்வாடின ஆடின எனவும் வரும். இனி வேற்றுமைக்கண் எல்லாவற்றுக்கோடும் செல்லியும் தலையும் புறமும் என இவை வற்றும் உம்முப் பெற்றன. இவற்றிற்கு மகரம் வற்றின் மிகை யொற்றெற்றன கெடுக்க. இனி மென்கணத்துக்கண் எல்லா

<sup>1</sup> எல்லாம் என்பது, எல்லா மாநாதரும் எல்லா மரழும், மாநாத ரெலலாம் மர மெலவாம், என சிலமொழியாயும் வருமொழியாயும் இரு நிலையிலும் செலவுதல்வின் வீரவுப் பெயராயிற்று. எல்லாம் என்னும் தன்மைப் பண்மைப் பெயரும் எல்லாம் என்னும் வீரவுப் பெயரும் வெவவேறு.

வற்று ஞானமும் நூலும் மணியும் எனவும், எனைக் கணத்துக்கண் எல்லாவற்றி யாப்பும் வவியும் அடையும் எனவும் வரும். எனைக் கணமும் வற்றும் உம்மும் பெற்றன. (உ.எ)

### அதற்கு, மேறும் ஒரு முடிய

ந.உ.ஏ. மெல்லெழுத்து மிகினும் மான மில்லீஸ்.

இஃது ஒரு சார் வல்லெழுத்தை விவக்கி மெல்லெழுத்து விதித்தலின் எட்டியதன் மேற் சிறப்பு விதி கூறுகின்றது.

இ - ஸ் : மெல்லெழுத்து மிகினும் மான மில்லீஸ — அவ் வெல்லா மென்பது அல்வழிக்கண் மேல் இலேசினாற் கூறிய வல் லெழுத்தே யன்றி மெல்லெழுத்து மிக்கு முடியினுங் குற்ற மில்லீஸ ; எ - று.

எனவே, வல்லெழுத்து மிகுதலே பெரும்பான்மை யாயிற்று. முற் கூறிய செய்கை மேலே இது கூறினமையின் மகரக் கேடும் உம்முப் பேறுங் கொள்க. எல்லாங்குறியவும் சிறியவும் தீயவும் பெரியவும் என வரும்.

மானமில்லீஸ என்றதனான் உயர்தினைக்கண் வன்கணத்து மகரங் கெட்டு வல்லெழுத்து மிக்கு இறுதி உம்முப் பெற்று முடிதலும் இயல்பு கணத்துக் கண் மகரங் கெட்டு உம்முப் பெற்று முடிதலுங் கொள்க. எல்லாக்கொல்ல ரும் சான்றூரும் தச்சரும் பார்ப்பாரும் குறியரும் சிறியரும் தீயரும் பெரியரும் எனவும், எல்லாஞ்சான்றூரும் சாய்கரும் மணியகாரரும் வணிகரும் அரசரும் எனவும் வரும்.

இன்னும் இதனானே உயர்தினைக்கண் எல்லாங்குறியரும் சிறியரும் தீயரும் பெரியரும் என மகரங் கெட்டு மெல்லெழுத்து மிக்கு உம்முப் பெறு தலும் எல்லாங் குறியர் சிறியர் தீயர் பெரியர் எனவும், குறியீர் குறியம்<sup>1</sup> என வும், உம்முப் பெருது வருதலுங் கொள்க.

இன்னும் இதனானே இடைக்கணத்தும் உயிர்க்கணத்தும் மகரங் கெடாது உம்மின்றி வருதலுங் கொள்க. எல்லாம் வந்தேம் அடைங்கேத் என வரும். (உ.எ)

### அதற்கு, உயர்தினை முடிய

ந.உ.ஏ. உயர்தினை யாயின் உருபியல் நிலையும்.

இஃது எல்லா மென்பதற்கு உயர்தினைமுடிய கூறுகின்றது.

இ - ஸ் : உயர்தினையாயின் உருபியல் நிலையும் — எல்லா மென்பது உயர்தினையாய் நிற்குமாயின் உருபு புணர்ச்சியின் இயல்பிற்றுய் இடைக்கண் நம்மும் இறுதிக்கண் உம்மும்பெற்று முடியும் ; எ - று.

உருபியலுள் ‘எல்லா மென்னு மிறுதி முன்னர் — வற்றென்சாரியை, (எழு - கஅகே) வகுத்ததனான் வற்றின் மிகை யொற்றென்று மகரங்கெடுத்த அதிகாரத்தான் ‘உயர்தினை யாயி னம்மிகை வரும்’ (எழு - ககே) என எவ்வாங் குறியீர் எவ்வாங் குறியம் என ஓட்டுக் குறியீர் முன்னிலை ; குறியம் தன்மை.

அமின் முன்னும் மகரங்கெடுத்தார், அதனேடு ஈண்டு மாட்டெறிதலின் அது கொண்டு ஈண்டும் மகரங் கெடுக்க. ‘அம்மினியதி’ (எழு - கூகு) என்புழித் ‘தன்மெய்’ என்றதனை நம்முச்சாரியையினது மகரங்கிரிதல் கொள்க.

எல்லாங்கையும் செவியும் தலையும் புறமும் என ஒட்டுக.

வருமொழி வரையாது கூறலின் எல்லாங்குளாற்சியும் நீட்சியும் என ஏற்பனவற்றோடு முடிபு அறிந்து ஒட்டுக. (கூகு)

வேற்றுமையில் ‘நும்’ என்னும் பெயர்

நூ. நும்மெ தெருபெயர்க் மெல்லெழுத்து மிகுமே.

இது மகர ஈற்றிற்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித்தது.

இ - ள் : நும்மென் ஒருபெயர் மெல்லெழுத்து மிகும் — நும் மென்று சொல்லப்படுகின்ற வீரவுப்பெயர் பொருட்புணர்ச்சிக் கண் மெல்லெழுத்து மிக்கு முடியும் ; எ - று.

நங்கை செவி தலை புறம் என வரும். ‘மகரவியதி’ (எழு - கூகு) என்பதனை மகரங்கெடுக்க.

ஒன்றென முடித்த லென்பதனை உங்கை என வருவதாகும் கொள்க. ‘துவர’ (எழு - கூகு) என்றதனை ஞகர நகரங்கள் வந்துழி மகரங்கெடுதலும் ஒருபெயர் என்றதனை ஒன்று மிகுதலும் கொள்க. நகுஞாண் நால் என வரும். இன்னும் ஒருபெயர் என்றதனை நும்மணி யாழ் வட்டு அடை என மகரங் கெடாமையும் கொள்க. (கூகு)

அல்வழியில் ‘நும்’ என்னும் பெயர்

நூ. அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலீ

உக்கெட நின்ற மெய்வயின் ஈவர

இடைடை நிலைஇ ஈறுகெட ரகரம்

நிற்றல் வேண்டும் புள்ளியொடு புணர்ந்தே

அப்பான் மொழிவயின் இயற்கை யாகும்.<sup>1</sup>

இது நும்மென்பதற்கு அல்வழி முடிபு கூறுகின்றது.

இ - ள் : அல்லதன் மருங்கிற் சொல்லுங்காலீ — நும்மென் பதனை அல்வழிக்கண் கூறுமிடத்து, உ கெட ஸி ன்ற மெய்வயின் ஈவர — நகரத்துள் உகரங்கெட்டுப் போக ஒழிந்து ஸின்ற நகர வொற்றிடத்தே ஈகாரம் வந்து ஸிற்ப, இ இடைநிலைஇ ஈறுகெட — ஓர் இகரம் இடையிலே வந்து ஸிலைபெற்று மகரமாகிய ஈறு

1 நும என்பது நூம் என்னும் வர்க்கறை பழம்பெயரின் வேற்றுமைக் குறுக்கம். எம் தம என்னும் பிறவிடக குறுக்கங்கள் போன்றே நும என்பதும் உருபு பெற நும பெருதும் ஆரும் வேற்றுமைப் பொருள்தரும்.

2 நும என்னும் வேற்றுமைத் திரிபுபெயா எழுவாய் வேற்றுமையில் சீர் என்று கும என இக்குறுப்பை கூறியிருப்பது தமிழ்யல்புக்குமூலத்திக்கும் பொருந்தாது. ‘நும்’ வேறு, ‘சீர்’ வேறு. நீன் என்னும் முன்னிலை யொருமைப் பெயா ஈறுகெட்டு நீ என வழங்குவதே இரா ஈறு பெற்று சீர் என்னும் பண்மைப் பெயராகும்,

கெட்டுப்போக, புள்ளி ரகரம் நிற்றல் வேண்டும் — ஆண்டுப் பூள்ளி பெற்று ஒரு ரகரம் வந்து நிற்றலை விரும்பும் ஆசிரியன், அப்பால் மொழிவயின் — அக்கூற்றினையுடைய நிலைமொழி யிடத்து, இயற்கையாகும் — வருஞ்சொல் இயல்பாய் முடியும் ; எ - று.

‘ஏ - டு : நீயிர்குறியீர் சிறியீர் தீயீர் பெரியீர் என வரும்.

சொல்லுங்காலை யென்றநேணே நீயிர் ஞான்றீர் நீண்டீர் மாண்டீர் யாத்தீர் வாடினீர் அடைந்தீர் என எனைக்கணத்திலும் ஒட்டுக.

(ங)

### மகர ஈற்றுத் தொழிற்பெயர்

நூல். தொழிற்பெயர் ரெல்லாந் தொழிற்பெயர் ரியல்

இது வேற்றுமைக்கண் மகாங்கெட்டு வல்லெலழுத்து மிக்கும் அல்வழிக் கண் மெல்லெலழுத்தாய்த் திரிந்தும் வருமென எழியதனை விலக்கி ஞகர ஈற்றுத் தொழிற்பெயர் போல நிற்குமெனப் பிறிது விதி வகுத்தது.

இ - ள் : தொழிற்பெயரெல்லாம் — மகர ஈற்றுத் தொழிற்பெயரெல்லாம், தொழிற்பெயர் இயல — ஞகர ஈற்றுத் தொழிற்பெயர் போல அல்வழியினும் வேற்றுமையினும் வன்கணத்து உகரமும் வல்லெலழுத்தும் இயல்புகணத்து உகரமும் பெற்று முடியும் ; எ - று.

‘ஏ - டு : செம்முக்கடிது சிறிது தீது பெரிது ஞான்றது ஸீண்டது மாண்டது வலிது எனவும், செம்முக்கடிமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வலிமை எனவும் வரும். ‘தும்முச் செறுப்பு’ (குறள் - கந்கா) என்பதும் அது. இவை ‘குறியகன் முன்னர்த் தன்னுரு விரட்டல்’ (எழு - கக்கா).

எல்லா மென்றதனை உகரம்பெற்று நாட்டங்கடிது ஆட்டங்கடிது என மெல்லெலழுத்தாய் அல்வழிக்கண் திரிதலும் நாட்டக்கடிமை ஆட்டக்கடிமை என வேற்றுமைக்கண் வல்லெலழுத்து மிகுதலுங் கொள்க.

(ங-2)

### ‘ஈம்’ ‘கம்’ ‘உரும்’ என்னும் பெயர்கள்

நூல். ஈமுங் கம்மும் உருமென் கிளவியும்  
ஆமுப் பெயரு மவற்றேரு ரன்ன.

இது பொருட்பெயருட் சில தொழிற்பெயரோடு ஒத்துமுடிக என எய்தி யது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.

இ - ள் : ஈமுங் கம்மும் உருமென் கிளவியும் ஆ முப்பெயரும் — ஈமென்னுஞ் சொல்லுங் கம்மென்னுஞ் சொல்லும் உருமென்னுஞ் சொல்லுமாகிய அம்முன்று பெயரும், அவற்றேரு ரன்ன — முற்கூறிய தொழிற்பெயரோடு ஒருதன்மையவாய் வன்கணத்து உகரமும் வல்லெலழுத்தும் இயல்புகணத்து உகரமும் பெற்று முடியும் ; எ - று.

ஸம் என்பது சுடுகாடு ; கம்—தொழில்.

ஏ - டி : ஈமுக்கடிது கம்முக்கடிது உருமுக்கடிது சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், ஈமுக்கடிமை கம்முக்கடிமை உருமுக்கடிமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வலிமை எனவும் ஒட்டுக.

கிளவியென் றதனான் வேற்றுமைக்கண்ணும் அல்லவழிக்கண்ணும் உயிர் வருவழி உகரம்பெருது ஸமடைவ ஸமடைந்தது என சிற்றலுங் கொள்க.

தன்னினமுடித்த லென்பதனான் அம்மு தம்மு நம்மு எனச் சாரியைக் கண்ணும் உகரம் வருதல் கொள்க. (நட)

'ஸம்' 'கம்' என்னும் இருபெயர்க்கும் சாரியை

நடகூ. வேற்றுமை யாயின் ஏணை யிரண்டும்

தோற்றும் வேண்டும் அக்கென் சாரியை.

இது மேல் முடிபுகூறிய மூன்றானுள் இரண்டிற்கு வேற்றுமைக்கண் வேரேர் முடிபு கூறுகின்றது.

இ - ள் : வேற்றுமையாயின் — வேற்றுமைப் பொருட்புணர்ச் சியாயின், ஏணை இரண்டும் தோற்றும் வேண்டும் அக்கென் சாரியை — இறுதியில் உருமொழிந்த இரண்டும் அக்கென்னுஞ் சாரியை தோன்றி முடிதலை வேண்டும் ஆசிரியன் ; எ - று.

ஏ - டி : ஸமக்குடம் கம்மக்குடம் சாடி தாதை பானை எனவும், ஞாற்சி செருப்பு மாட்சி விற்கு எனவும் ஒட்டுக.

அக்கு வகுப்பவே நிலைமொழித் தொழிலாகிய உகரங்கெட்டு முற்கூறிய வல்லெலழுத்து விலக்கப்படாமையின் நின்று முடிந்தது.

வன்கணாத்தித்திற்கு மூன்னின்ற சூத்தித்தித்திற் கூறியது குணவேற்றுமைக் கென்றும் எண்டுக் கூறியது பொருட்புணர்ச்சிக் கென்றுங் கொள்க. (நட)

### மகாரம் குறுகுமிடம்

நட.0. வகார மிசையும் மகாரங் குறுகும்.

இது முன்னர் 'அரையலு குறுகல்' (எழு - கந) எனவும், 'னகாரை முன்னர்' (எழு - இட) எனவுங கூறிய மகாரம் இருமொழிக்கண்ணும் குறுகு மென அதன் ஈற்றக்குத்து எய்தாத தெய்துவிக்கின்றது.

இ - ள் : வகாரமிசையும் மகாரங் குறுகும் — மகாரம் ஒரு மொழிக்கண்ணேயன்றி வகாரத்தின்மேலூங் குறுகும் ; எ - று.

ஏ - டி : நிலம்வலிது வரும்வண்ணக்கண் என வரும்.

(நடி)

### மகா ஈற்று நாட்பெயர்

நடகூ. நாட்பெயர்க் கிளவிமேற்கிளந் தன்ன

அத்தும் ஆன்மிசை வரைநிலை யின்றே

ஒற்றுமைய் கெடுதல் என்மனூர் புலவர்.

‘இஃது இவ் வீற்று நாட்பெயர்க்கு வேற்றுமை முடிபு கூறுகின்றது.

இ - ன் : நாட்ட பெயர்க் கிளவி மேற் கிளங்தன்ன — மகர சுற்று நாட்டபெயர் இகர சுற்று நாட்டபெயர் போல ஆன் சாரியை பெற்று முடியும், அத்தும் ஆன்மிசை வரைசிலை இன்று — அத்துச் சாரியை ஆன்சாரியை மேலும் பிறசாரியை மேலும் வருதல் நீக்கு ஸிலைமையின்று, ஒற்று மெய்கெடுதல் என்மனூர் புலவர் — ஆண்டு ஸிலைபோழி மகர ஒற்றுக் கெடுக என்று கூறுவர் புலவர் ; எ - ரு.

உம்மையை ஆன்மிசையுமென மாறுக.

ஏ - டி : மகத்தாற்கொண்டான் ஒனைத்தாற்கொண்டான் சென்றுன் தந்தான் போயினேன் என்க. எனைாட்களோடும் ஒட்டுக. மகர ஒற்றுக் கெடுத்து ‘அத்தினகர மகர முனையில்லை’ (எழு - கடு) என அகரங் கெடுத் துக் ‘குற்றியலுகரமுற்றென’ (எழு - கடு) என ஆனேற்றி ‘ஆனினகரமும்’ (எழு - கடு) என்றதனான் றகரமாக்கி முடிக்க. மகத்துஞான்று கொண்டான் சென்றுன் தந்தான் போயினேன் என ஞான்றென்னுஞ் சாரியைமேல் அத்து வந்தது.

வரையாது கூறினமையின் இம்முடிபு நான்கு கணத்துங் கொள்க. மகத்தான்ஞாற்றினேன் சிறுத்தினேன் மாய்தான் வந்தான் அடைந்தான் என வரும். (ந.சு)

வேற்றுமையில் எகர சுறு

நாடு. னகார இறுதி வல்லெழுத் தியையின்  
றகார மாகும் வேற்றுமைப் பொருட்கே.

இது சிறுத்த முறையானே னகர இறுதி வேற்றுமைக்கண் புணருமாறு கூறுகின்றது.

இ - ன் : னகார இறுதி வல்லெழுத்து இயையின் றகார மாகும் — னகார சுற்றுப்பெயர் வல்லெழுத்து முதன்மொழி வருமொழியாய் வந்து இயையின் றகாரமாகும், வேற்றுமைப் பொருட்கு — வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் ; எ - ரு.

ஏ - டி : பொற்குடம் சாடி தாதை பாளை எனவரும். (ந.எ)

சில னகர சுற்றுக் கொற்கள்

நாடு. மன்னுஞ் சின்னும் ஆனும் சுனும்  
பின்னும் முன்னும் வினையெஞ்சு கிளவியும்  
அன்ன இயல என்மனூர் புலவர்.

இஃது அவ் வீற்று அசைநிலை இடைச்சொற்களும் ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணரசின்ற இடைச்சொற்களும் வினையெச்சமும் முடியுமாறு கூறுகின்றது.

இ - ன் : மன்னுஞ் சின்னும் ஆனும் சுனும் பின்னும் முன்னும் வினையெஞ்சு கிளவியும் — மன்னென்னுஞ் சொல்லுஞ் சின்னென் னுஞ் சொல்லும் ஆனென்னுஞ் சொல்லும் சுனென்னுஞ் சொல்

ஹும் பின்னென்னுஞ் சொல்லும் முன்னென்னுஞ் சொல்லும் வினையெச்சமாகிய சொல்லும், அன்ன இயல என்மனூர் புலவர் — முற்கூறிய இயல்பினையுடையவாய் நகரம் றகரமாய் முடியு மென்று சொல்லுவர் புலவர் ; எ - று.

எ - டி : 'அதுமற்கொண்டன் ரேரே', 'காப்பும் பூண்டிசிற் கடையும் போகலை' (அகம் - எ) எனவும், ஆற்கொண்டான் ஈற்கொண்டான் பிற்கொண்டான் முற்கொண்டான் சென்றுள் தந்தான் போயினுன் எனவும், வரித் கொள்ளும் செல்லும் தரும் போம் எனவும் வரும்.

பெயராந்தனமையவாகிய ஆன<sup>1</sup> ஸன<sup>2</sup> என்பனவற்றை முற்கூறுத்தனுன் ஆன்கொண்டான் ஈன்கொண்டான் எனத் திரியாமையுங் கொள்க.

பின் முன் என்பன பெயரும் உருபும் வினையெச்சமுமாய் நிற்றவின் பெயர் ஈண்டுக் கூறினார். ஏனைய உறுபியலுள்ளும் வினையெங்கு கிளவி யென்பதன்கண்ணும் முடியும். அப்பெயரை முற்கூறுத்தனுற் பின்கொண்டான் முன்கொண்டான் எனத் திரியாமையுங் கொள்க.

இயலவென்றதனுன் ஊன<sup>3</sup> என்னுஞ் சுட்டு ஊன் கொண்டானென இயல்பாய் முடிதல் கொள்க. (ந.ஈ)

'வயின்' என்னுஞ் சொல்

நடச. சுட்டுமுதல் வயினும் எகரமுதல் வயினும்

அப்பண்பு நிலையும் இயற்கைய என்ப.

இஃது இவ் வீற்றுள் ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணர்த்தும் இடைச்சொற்கு முடிபு கூறுகின்றது.

இ - ள் : சுட்டு முதல் வயினும் — சுட்டெடுமுத்தினை முதலாக வுடைய வயினென்னுஞ் சொல்லும், எகர முதல் வயினும் — எகர மாகிய முதல் வினையையுடைய வயினென்னுஞ் சொல்லும், அப்பண்பு நிலையும் இயற்கைய என்ப — மேல் எகரம் றகரமா மென்ற தன்மை நிலைபெற்று முடியும் இயல்பையுடையவென்று கூறுவார் ஆசிரியர் ; எ - று.

எ - டி : அவ்வயிற்கொண்டான் இவ்வயிற்கொண்டான் உவ்வயிற்கொண்டான் எவ்வயிற்கொண்டான் சென்றுள் தந்தான் போயினுன் எனவரும்.

இயற்கை என்றதனால் திரியாது இயல்பாய் முடிவனவுங் கொள்க. (ந.க)

'குயின்' என்னுஞ் சொல்

நடகு. குயினென் கிளவி இயற்கை யாகும்.

இது னகாராந் திரியாது இயல்பாக என்றவின் எய்தியதுவிலக்கிப் பிறிது விதி வகுத்தது.

இ - ள் :—குயினென் கிளவி இயற்கை யாகும் — குயினென் னுஞ் சொல் திரியாது இயல்பாய் முடியும் ; எ - று.

<sup>1</sup>ஆன - அங்கு. <sup>2</sup>ஸன் - இங்கு. <sup>3</sup> அனா - உங்கு, உவ்விடம்.

ஏ - டி : சூயின்குழாம் செலவு தோற்றும் பறைவு என வரும். சூயின்பது மேகம். அஃது அஃறினைப் பெயர்.

தொகைமரபினுள் உயர்தினைப்பெயரும் விரவுப்பெயரும் இயல்பாக வென்றார்.

சூயின் வினையுமாம்<sup>1</sup>.

இயற்கை என்றதனுற் கான்கோழி கோன்குணம் வாங்கரை என வருவனவுங் கொள்க.

'எகின்' என்னும் மரப் பெயர்

நந. சா. எகின்மர மாயின் ஆண்மர இயற்கே.

இது திரிபு விலக்கி அம்மு வகுத்தலின் எய்தியது விலக்கிப் பிற்கு விதி வகுத்தது.

இ - ள் : எகின் மரமாயின் — எகினென்பது புள்ளன்றி மரப்பெயராயின், ஆண்மர இயற்று — ஆண்மரத்தின் இயல்பிற் ரூப் அம்முப்பெற்று முடியும் ; எ - று.

எகினங்கோடு செதில் தோல் பூ என வரும். (கக)

'எகின்' என்னும் பிற உயிரி (பிராணி)யின் பெயர்

நந. எ. எகினே யகரம் வருமே

வல்லெலமுத் தியற்கை மிகுதல் வேண்டும்.

இதுவும் அது, திரிபு விலக்கி அகரம் விதித்தலின்.

இ - ள் : ஏனை எகினே அகரம் வரும் — மரமல்லாத எகின் விலைமொழிக்கண் அகரப்பெற்று முடியும், வல்லெலமுத்தியற்கை மிகுதல் வேண்டும் — ஆண்டு வருமொழி வல்லெலமுத்தியல்பு மிக்கு முடிதலே வேண்டும் ஆசிரியன் ; எ - று.

ஏ - டி : எகினக்கால் செவி தலை புறம் என வரும்.

மேலைச் சூத்திரத்தோடு இதனை ஒன்றாக ஒதாததனான் இயல்பு கணக்கு தம் அகரப்பேறு கொள்க. எகினஞாற்சி நீட்சி மாட்சி வலிமை யாப்பு அடைவு என வரும்.

இயற்கை யென்றதனான் அகரத்தோடு மெல்லெலமுத்துப் பேறுங் கொள்க. எகினங்கால் செவி தலை புறம் என வரும்.

இனிச் சிறுபான்மை எகின் சேவல் எகினச் சேவல் பெட்ட என்பன ஆற்றனுருபு விரிவுழி ஈண்டை இலோசான் முடிக்க. பண்பு கருதிய வழி<sup>2</sup> இவ் வோத்தின் புறனடையான் முடிக்க. (சக)

கிளைப் பெயர்

நந. அ. கிளைப்பெய ரெல்லாங் கிளைப்பெய ரியல்.

<sup>1</sup> குபினுதல் - துளைத்தல்.

<sup>2</sup> எகினுகிய சேவல், எகினமாசிய சேவல் என விரிப்பின் இரு பெயரொட்டுப் பண்புத் தொகையாம்.

இது னகரங் திரிதலை விலக்கி இயல்பாக என்றவின் எய்தியது விலக்கிப் பிற்கு விதி வகுத்தது.

இ - ள் : கிளைப்பெயரெல்லாம் — னகர ஈற்றுக் கிளைப்பெயரெல்லாம், கிளைப்பெயர் இயல — னகர ஈற்றுக் கிளைப்பெயர் போலத் திரியாது இயல்பாய் முடியும்; எ - று.

எ - டு : எயின்குடி சேரி தோட்டம் பாடி என வரும். எயின் வந்தது என்று அஃறினைக்கும் எய்துதவின் தொகை மரபினுள் முடியாதாயிற்று, ஆண்டு உயர்தினைக்கே கூறுதலின்.

இனி எல்லா மென்றதனுனே எயினக்கண்ணி பிள்ளை என அக்கும் வல் வெழுத்தும் பெறுதலும், எயின வாழ்வு என வல்வெழுத்துப் பெருமையுங் கொள்க.

இன்னும் இதனுனே பார்ப்பனக்கண்ணி குமரி சேரி பிள்ளை என ஆகாரங் குறுகி அக்கும் வல்வெழுத்துங் கொடுத்தும், பார்ப்பன வாழ்க்கை என வல் வெழுத்துக் கொடாதும் முடிக்க.

இன்னும் இதனுனே நான்கு கணத்துக் கண்ணும் வெள்ளாள னென ஸின்றதைன அண்கெடுத்துப் பிரித்து னகார வொற்றினை னகார வொற்றுக்கி வெள்ளாண்குமரி பிள்ளை மாந்தர் வாழ்க்கை ஒழுக்கம் என முடிக்க.

இன்னும் இதனுனே முதலெழுத்தை ஸ்ட்டி னகார வொற்றினைக் கெடுத்து வேளாண்ன முடிக்க.

இதனுனே பொருங வாழ்க்கையும் முடிக்க.  
வேட்டுவக் குமரி யென்பது மலரூட வழிக்கு.<sup>1</sup>

(சங்)

'மீன்' என்னுஞ் சொல்

நகூ. மீனென் கிளைவி வல்வெழுத் துறழ்வேவ.

இதுவும் அது, தன் திரிபு வல்வெழுத்தினேடு உறழ்க என்றவின்.

இ - ள் : மீனென்கிளைவி வல்வெழுத்து உறழ்வி — மீனென் னாஞ் சொல் திரிபு வல்வெழுத்தினேடு உறழ்ந்து முடியும்; எ - று.

எ - டு : மீன்கண் மீற்கண், மீன்கினை மீற்கினை, மீன்றலை மீற்றலை, மீன்புறம் மீற்புறம் என வரும்.

(சங்)

'தென்' என்னுஞ் சொல்

நசா. தெனென் கிளைவி வல்வெழுத் தீயையின்

மேனிலை ஒத்தலும் வல்வெழுத்து மிகுதலும்

ஆருறை யிரண்டும் உரிமையு முட்டத்தே

வல்வெழுத்து மிகுவழி இறுதி யில்லை.

இதுவும் அது, மேலதனேடு மாட்டெறிதவின்.

இ - ள் : தென் என் கிளைவி வல்வெழுத்து இயையின் — தெனென்னுஞ் சொல் வல்வெழுத்து முதன்மொழி வருமொழி

<sup>1</sup> வேட்க்குமரி என்பது வேட்டுவக் குமரி என மருவிற்று.

யாய்வரின், மேல் ஸிலை ஒத்தலும் — மீனன்பதற்குக் கூறிய திரிபுறம்ச்சி ஸிலை ஒத்து முடிதலும், வல்லெழுத்து மிகுதலும் — வருஷமாழி வல்லெழுத்து மிக்கு முடிதலுமாகிய, ஆமுறை இரண் டும் உரிமையும் உடைத்து — அம்முறைமையினையுடைய இரண் டினையும் உரித்தாதலையும் உடைத்து, வல்லெழுத்து மிகுவழி இறுதியில்லை—வல்லெழுத்து மிக்கு வருமிடத்து இறுதியில் ஸின்ற னகரங் கெடும் ; எ - று.

உரிமையுமென்னும் உம்மை ‘மெல்லெழுத்து மிகினும்’ (எழு - நசக) என மேல் வருகின்றதனை நோக்கிற்று.

ஏ - ७ : தேங்குடம் தேற்குடம் சாடி தாதை பாளை என மேனிலை ஒத்தன. தேக்குடம் சாடி தாதை பாளை என னகரங்கெட்டு வல்லெழுத்து மிக்கன.

அதற்கு, மேலும் முடிபுகள்

நசக. மெல்லெழுத்து மிகினும் மான மில்லை.

இதுவும் அது, உறழ்ச்சியும் வல்லெழுத்தும் விலக்கி மெல்லெழுத்து விதித்தவின்.

இ - ८ : மெல்லெழுத்து மிகினும் ரானமில்லை—முற்கூறிய தேனென்கிளவி வல்லெழுத்துவந்தால் அவ்வல்லெழுத்து மிகுதலே யுன்றி மெல்லெழுத்து மிகினுங் குற்றமில்லை ; எ - று.

னகரக்கேடு அதிகாரத்தாற் கொள்க.

ஏ - ९ : தேங்குடம் சாடி தாதை பாளை எனவரும்.

(ஈச)

நசம. மெல்லெழுத் தியையின் இறுதியொ டுறமும்.

இது தொகைமாபினுள் ‘வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத் தல்வழி’ (எழு - கசக) என்பதனாற் கூறிய இயல்பை விலக்கி உறழுமென்றவின் எம் தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.

இ - १० : மெல்லெழுத்து இயையின் — அத் தேனென் கிளவி மெல்லெழுத்து முதன் மொழி வந்து இயையின், இறுதியொடு உற மும் — ஸிலைமொழியிறுதியின் னகர வொற்றுக் கெடுதலுங் கெடாமையுமாகிய உறழ்ச்சியாய் முடியும் ; எ - று.

ஏ - ११ : தேங்கேரி தேங்கேரி தேனுனி தேநுனி தேன்மொழி தேமொழி என வரும்.

மேல் ‘ஆமுறை’ (எழு - நசக) என்றதனால் தேங்கேரி தேங்கேரி தேநுனி தேநுனி தேமொழி தேமொழி என னகரங் கெட்டுத் தத்தம் மெல்லெழுத்து மிக்கும் மிகாதும் முடிந்தனவுங் கொள்க.

இனி மேல் ‘மானமில்லை’ (எழு - நசக) என்றதனான் ஈறு கெட்டு மெல்லெழுத்து மிகாது இயல்பாய் முடிவனவுங் கொண்டு தேங்கேரி தேநுனி தேமொழி என்பன காட்டின் அவை முற்கூறியவற்றுள் அடங்கு மென்க,

‘தேன்’ பூன் ‘இசை’

ந. சா. இருஅல் தோற்றம் இயற்கை யாகும்.

இஃது அத் தேனென்பதற்கு உயிர்க்கணத்து ஒரு மொழிமுடிபு வேற் முறை கூறுகின்றது.

இ - ள் : இருஅல் தோற்றம் — தேனென்னுஞ் சொல் இரு வெள்ளும் வருமொழியது தோற்றத்துக்கண், இயற்கையாகும் — சிலைமொழியின் நகரங் கெடாதே ஸின்று இயல்பாய் முடியும் ; எ - று.

ஏ - டி : தேனிரூல் என வரும்.

(தம)

அதற்கு, மேனும் ஒரு முடிபு

ந. ச. ச. ஒற்றுமிகு தகரமொடு நிற்றலு முரித்தே.

இதுவும் அதற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.

இ - ள் : ஒற்றுமிகு தகரமொடு நிற்றலும் உரித்து — அத் தேனென்பது இருலொடு டுணருமிடத்துப் பிறிதுமோர் தகரத் தோடு ஸின்று முடிதலும் உரித்து ; எ - று.

‘வல்லெழுத்து மிகுவழி யிறுதி யில்லை’, (ஏழு - ந. ச. 10) என்றதனுண் சிலை மொழி ஈறு கெடுக்க. தகரம் மிகுமென்னுது ஒற்றுமிகு தகரமென்றத் திடு மேலைச்சூத்திரத்தோடு இதனை பொன்றுக ஒதாததனுற் பிற வரு மொழிக்கண்ணும் இம்முடிபு கொள்க. தேத்தடை தேத்தி என வரும்.

தோற்ற மென்றதனால் தேனைடை தேனீ என்னும் இயல்புங் கொள்க.

‘மின்’ ‘பின்’ ‘பன்’ ‘கன்’ என்னும் சொற்கள்

ந. ச. கு. மின்னும் பின்னும் பன் னும் கன்னும்

அந்நாற் சொல்னுந் தொழிற்பெய ரியல்.

இஃது அல்வழிக்கண் இயல்பாயும் வேற்றுமைக்கண் திரிந்தும் வருக என எய்துவித்த முடிபை விலக்கித் தொழிற்பெய ரியல்பாமெனப் பிறிது விதி வகுத்தது.

இ - ள் : மின்னும் பின்னும் பன்னுங் கன்னும் அந்நாற்சொல் லும் — மின்னென்னுஞ் சொல்லும் பின்னென்னுஞ் சொல்லும் பன்னென்னுஞ் சொல்லுங் கன்னென்னுஞ் சொல்லுமாகிய அந்நான்கு சொல்லும், தொழிற்பெயர் இயல் — அல்வழியினும் வேற்றுமையினும் ஞகாரசற்றுத் தொழிற்பெயர்போல வன் கணத்து உகரமும் வல்லெழுத்தும், மென்கணத்தும் இடைக் கணத்து வகரத்தும் உகரமும் பெற்றுமுடியும் ; எ - று.

‘மின்னுச்செய் விளக்கத்துப் பின்னுப்பினி யவிழ்ந்த’ (புறம் - இன்) எனவும், பன்னுக்கடிது கண்ணுக்கடிது சிறிது தீது பெரிது ஞான் நது நீண்டது மாண்டது வலிது எனவும், மின்னுக்கடிமை பின்னுக்கடிமை பன்னுக்கடிமை கண்ணுக்கடிமை சிறுமை தீவை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வலிமை எனவும் வரும்.

தொழிற்பெய ரெல்லாங் தொழிற்பெய ரியல் என்று ஒதாது கிளங்கோதி அர்ஜிவை தொழினிலைக்கண்ணன்றி வேறு தம்பொரு ஞானராளின்றவழியும் இம்முடியு எய்து மென்றார்கு.

மின்னென்பது மின்னுதற் ரெழிலும் ‘மின்னுயிரின் தன்ன’ என மின் வென்னப்பவதோர் பொருளும் உணர்த்தும். எனையவும் அன்ன. (இ0)

‘கன் என்னும் சொல்லுக்கு, மேலும் ஒரு முடியு

ந்தாக். வேற்றுமை யாயின் ஏனை யெகினேநூடு

தோற்ற மொக்குங் கன்னென் கிளாவி.

இது நிலைமொழிக்கண் உகரம் விலக்கி அகரம் வகுத்தவின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.

இ - ஸ்: வேற்றுமையாயின் ஏனை எகினேநூடு தோற்றம் ஒக்கும் — வேற்றுமைப் பொருட் புனர்ச்சியாயின் ஒழிந்த மரமல்லாத எகினேநூடு தோற்றம் ஒத்து அகரமும் வல்லெழுத்தும் பெற்று முடியும் : கன் என் கிளாவி — கன்னென்னுஞ்சொல் ; எ - று.

எ - டி: கன்னக்குடம் சாடி தாதை பானை ஞாற்சி நீட்சி மாட்சி வலிமை என வரும். கன்னக்கடிமை எனக் குணவேற்றுமையுஞ் சிறுபான்மை கொள்க.

தோற்ற மென்றதனால் அல்வழிக்கண் வன்கணத்து அகரமும் மெல்லெழுத்தம் எனைக்கணத்து அகரமும் கொள்க. கன்னங்கடிது சிறிது தீது பெரிது எனவும், கன்னஞான் நது நீண்டது மாண்டது வலிது எனவும் வரும். கன்னங்கடிமை எனக் குணவேற்றுமைக்கண்ணும் இவ்விதி கொள்க.

‘பொன்னகர் வரைப்பிற் கன்னக் தாக்கி’, (ஐங்குறு - உசள்) என் பதோ வெனின், அது மகர ஈற்றுப் பொருட்பெயர். (நிக)

இயற்பெயர் முன் ‘தந்தை’ என்னும் சொல்

ந்தாள். இயற்பெயர் முன்னர்த் தந்தை முறைவரின்

முதற்கண் மெய்கெட அகரம் நிலையும்

மெய்யொழித் தன்கெடும் அவ்வியற் பெயரே.

இஃது ‘அஃறினை விரவுப்பெய ரியல்புமா ருளவே’, (எழு - கட்டு) என்றதற்கு ஈண்டித் திரிபுக்ரவின் எய்தாத தெய்துவித்தது.

இ - ஸ்: இயற்பெயர் முன்னர்த் தந்தை முறைவரின் — இவ்வீற்று விரவுப்பெயருள் இயற்பெயரின் முன்னர்த் தந்தையென்

1 கன்னம் - கன்னாரத்தெதொழில்.

2 கன்னம் - ஓநாய் தணியும்பொருட்டுக் கொயிற்கு நேர்த்திக்கடனுக்குச் செய்து கொடுக்கும் சிறு படிமம்.

ஞும் முறைப்பெயர் வருமொழியாய் வருமாயின், முதற்கண் மெய் கெட அகரம் நிலையும் — அத்தந்தை யென்பதன் முதற்கணின்ற தகரவொற்றுக்கெட அதன்மே லேறின்ற அகரங் கெடாது நிற்கும், அவ்வியற்பெயர் மெய்யொழித்து அன் கெடும் — அங் நிலைமொழியாகிய இயற்பெயர் அன்னைன் ஞுஞ் சொல்லில் அகரம் ஏற்றின்ற மெய்யை ஒழித்து அவ்வன் தான் கெட்டு முடியும் ; எ - று.

எ - டி : சாத்தந்தை கொற்றங்கை என வரும்.

முதற்கண் மெய்யென்றதனால் சாத்தன் றங்கை கொற்றன் றங்கை என் ஞும் இயல்பு முடிபுங்கொள்க. (டி)

அதற்கு, மேலும் ஒரு முடிபு

உசா. ஆதனும் பூதனும் கூறிய இயல்பொடு  
பெயரொற் றகரம் துவரக் கெடுமே.

இது மேலதற்கு எம்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.

இ - ள் : ஆதனும் பூதனும் — முற்கூறிய இயற்பெயருள் ஆதனும் பூதனும் என்னும் இயற்பெயர்கள் தங்கை யென்னும் முறைப்பெயரோடு முடியுங்கால், கூறிய இயல்பொடு — முற் கூறிய நிலைமொழி அன் கெடுதலும் வருமொழித் தகரவொற்றுக் கெடுதலுமாகிய செய்கைகளுடனே, பெயரொற் று அகரங் துவரக் கெடும் — நிலைமொழிப்பெயரில் அன்கெட் வின்ற தகரவொற்றும் வருமொழியில் தகரவொற்றுக்கெட.. வின்ற அகரமும் முற்றக் கெட்டு முடியும் ; எ - று.

எ - டி : ஆங்கை பூங்கை என வரும்.

இயல்பென்றதனாற் பெயரொற்றும் அகரமும் கெடாதே நிற்றலுங்கொள்க. ஆங்கை பூங்கை என வரும்.

இனித் துவர வென்றதனான் அழான் புழான் என நிறுத்தித் தங்கை என வருவத்து நிலைமொழி ஏகரமும் வருமொழித் தகரமும் அகரமுங் கெடுத்து அழாங்கை புழாங்கை என முடிக்க. (ஞெ)

அதற்கு, வேகேரு முடிபு

உசாக, சிறப்பொடு வருவழி யியற்கை யாகும்.

இஃது எம்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கத்து.

இ - ள் : சிறப்பொடு வருவழி — அவ்வியற் பெயர் பண்பு அடுத்து வரும்வழி, இயற்கையாகும் — முற்கூறிய இருவகைச் செய்கையுங் தவிர்ந்து இயல்பாய் முடியும் ; எ - று.

எ - டி : பெருஞ்சாத்தன்றங்கை பெருஞ்சொற்றன்றங்கை எனவரும். கொற்றங்கொற்றன்றங்கை சாத்தங்கொற்றன்றங்கை என்றாற்போல்வன பண்பன்றி அடை அடுத்தனவாதலின் புறனடையான் முடிக்க. (ஞச)

இயற்பெயர்முன் 'மகன்' முதலிய பிறபெயர்கள்

**ஈடு. அப்பெயர் மெய்யொழித் தன்கெடு வழியும்  
நிற்றலு முரித்தே அம்ளன் சாரியை  
மக்கள் முறைதொகூடம் மருங்கி னன்.**

இது மேலதற்கு வேறோர் வருமாழிக்கண் எத்தாத தெய்துவித்தது.

**இ - ஸ் :** அப்பெயர் மக்கள் ஆன முறை தொகூடம் மருங்கி னம் — அவ்வியற்பெயர் முன்னர்த் தங்கை யன்றி மகனுகிய முறைப்பெயர் வந்து தொகுமிடத்தினும், மெய்யொழித்து அன்கெடுவழி அம்மென் சாரியை நிற்றலும் உரித்து — அவ்வியற்பெயரில் தான்சரிய மெய்னிற்க அன்கெட்டு அம்முச்சாரியை வந்து நிற்றலும் உரித்து ; எ - று.

ஆன என்பதனை மக்களோடும், உம்மைகை மருங்கினேடுங் கூட்டுக் முறைதொகூட மருங்கிகென்றது இன்னாற்கு மகனென்னும் முறைப்பெயராய்ச் சேருமிடத் தென்றவாறு.

**ஏ டு :** கொற்றங்கொற்றன், சாத்தங்கொற்றன் என நிலைமொழி அன்கெட்டுழி அம்மு வந்தது. இவற்றிற்கு அதுவென்றாலும் விரியாது அதன் உடைமைப்பொருள் விரிக்க. இது முறைப்பெயர்.

இனி உம்மையாற் கொற்றங்குடி சாத்தங்குடி எனப் பிறபெயர் தொக்கன வங் கொள்க.

மெய்யொழித் தென்றதனானே கொற்றமங்கலம் சாத்தமங்கலம் என்பன வற்றின்கண் அம்மின் மகரங்கெடுதலும் வேட்டமங்கலம்<sup>1</sup> வேட்டங்குடி என் பனவற்றின் நிலைமொழியொற்று இரட்டுதலுங் கொள்க. (டு)

'தான்' 'பேன்' 'கோன்' என்னும் இயற்பெயர்கள்

**ஈடுக. தானும் பேனுங் கோனு மென்னும்  
ஆமுறை யியற்பெயர் திரிபிட னிலவே.**

இது மேலதற்கு ஒருவழி எத்தியதுவிலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.

**இ - ஸ் :** தானும் பேனுங் கோனும் என்னும் ஆ முறை இயற்பெயர் — அவ்வியற்பெயர்கள் தானும் பேனுங் கோனு மென்னும் அம்முறையினையடைய இயற்பெயர்கள் தங்கைதயொடும் மக்கள் முறைமையொடும் புணரும்வழி, திரிபிடனில் — முற்கூறிய திரிபுகளின்றி இயல்பாய் முடியும் ; எ - று.

**ஏ - டு :** தான்றங்கை பேன்றங்கை கோன்றங்கை எனவும், தான்கொற்றன் பேன்கொற்றன் கோன்கொற்றன் எனவும் வரும். பேன் கோன் என்பன முற்காலத்து வழக்கு. இவ்வை தொகைமரபினுள் 'அஃறினை விரவுப் பெயர், (எழு - கடுகு) என்புழி இயல்பாயினவேனும் ஈண்டு இவ்வீற்றிற்குத் திரிபுக்குறுதவின் அதனையும் விலக்கி இயல்பாமென்பதூஉங் கூறினார். (கூ)

<sup>1</sup> வேட்டமங்கலம் - வேட்டமங்கலம் எனபது நிலைமொழியொற்று இரட்டித்தது.

'தான்' 'யான்' என்னும் சொற்கள்

**உடுடு. தான்யா என்னும்பெயர் உருபியல் நிலையும்.**

இஃது எய்தியதுவிலக்கிப் பிறிதுவிதி வகுத்தது, தொகை மரபினுள் 'அஃறினைவிரவுப்பெயர்', (எழு - கடுசு) என்பதனுணே இயல்பாய் நின்ற தான் என்பதனையும் 'உயிர்குகிய', (எழு - கடுங்) என்பதனால் இயல்பாய் நின்ற யானென்பதனையும் அல்வியல்புவிலக்கி உருபியலோடு மாட்டெறி தவின்.

**இ - ள் :** தான் யான் என்னும் பெயர் — தானென்னும் விரவுப் பெயரும் யானென்னும் உயர்கிணைப்பெயரும், உருபியல் நிலையும் — உருபியலிற் கூறிய இயல்பிலே நிலைபெற்றுத் தானென்பது நெடு முதல் குறுகித் தன்னென்றும் யானென்பது ஆகாரம் எகரமாய் யகரங்கெட்டு என்னென்றும் முடியும் ; எ - று.

**எ - டு :** தன்கை என்கை செவி தலை புறம் என வரும்.

வருமொழி வரையாது கூறினமையின் இயல்புகளத்துக்கண்ணுங் தன் ஞான் என்ஞான் நூல் மனி யாழ் வட்டி அடை ஆடை என வரும். (இல)

அல்வழியல் அக்சோற்கள்

**உடுநு. வேற்றுமை யல்வழிக் குறுகலுந் திரிதலுந்  
தோற்ற மில்லை யென்மனூர் புலவர்.**

இஃது அல்வழிக்கண் இயல்பாக என்றவின் எய்தாத தெய்துவித்தது.

**இ - ள் :** வேற்றுமை அல் வழி — முற்கூறிய தான் யானென் பன வேற்றுமைப் புணர்ச்சியல்லாதவிடத்து, குறுகலுந் திரிதலுந் தோற்றமீல்லை என்மனூர் புலவர் — தானென்பது நெடுமுதல் குறுகுதலும் யானென்பது அவ்வாறு திரிதலுந் தோற்றமின்றி இயல்பாய் முடியுமென்று கூறுவர் புலவர் ; எ - று.

**எ - டு :** தான்குறியன் சிறியன் தீயன் பெரியன் ஞான்றூன் நீண்டான் மாண்டான் வலியன் எனவும், யான் குறியேன் சிறியேன் தீயேன் பெரியேன் ஞான்றேன் நீண்டேன் மாண்டேன் வலியேன் எனவும் வரும்.

தோற்ற மென்றதனேன் வேற்றுமைக்கண் அவ்வாறன்றி னகரங்திரிதலுங் கொள்க. தற்புகழ் தற்பாடி, ஏற்புகழ் ஏற்பாடி என் வரும். (இஅ)

‘அழன்’ என்னுஞ்சொல்

**உடுசு. அழன்என் இறுதிகெட வல்லெழுத்து மிகுமே.**

இது வேற்றுமைக்கண் அகரங் திரியாது கெடுக என்றவின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.

**இ - ள் :**—அழன் என் இறுதி கெட — அழனென்னுஞ் சொல் தன் சுற்று னகரங் கெட, வல்லெழுத்து மிகும் — வல்லெழுத்து மிக்கு முடியும் ; எ - று.

எ - டி : அழக்குடம் சாடி தாதை பாளை என வரும். அழக்குட மென் பது பினைக்குடத்தை.

'முன்' என்பதற்கு முன் 'இல்'

**உடுடு.** முன்னெண் கிளவி முன்னர்த் தோன்றும் இல்லென் கிளவிமிசை ரகர மொற்றல் தொல்லியல் மருங்கின் மரீஇய மரபே.

இது 'மருவின்ஞெகுதி' (எழு - கக) என்பதனாற் கூறிய இலக்கண மருஉக்களில் ஒன்றற்கு முடிபு கூறுகின்றது.

இ - ஃ : முன் என் கிளவி முன்னர்த் தோன்றும் இல் என் கிளவிமிசை — முன்னெண்ணுஞ் சொல்லின்முன்னே வரும் இல் லென்னுஞ் சொல்லின்மேலே, ரகரம் ஒற்றல் — ஒரு ரகரவொற்று வந்துங்னிறு முடிதல், தொல்லியல் மருங்கின் மரீஇய மரபு — பழையதாகிய இயல்பினையுடைய வழக்கிடத்து மருவிவந்த இலக்கண முடிபு ; எ - று.

எ - டி : முன்றில் என வரும். இன்முன் என நிற்கற்பாலது முன்றி வென்று தலைதமாறுதலின் மருஉலாயிற்று. முன்னெண்பதற்கு ஒற்றியட்டு தல் இலக்கணமேனும் அதுவன்றித் தனக்கு இனமாயதோர் ரகரவொற்றுப் பெறுதலின் வேறு முடிபாயிற்று.

'பொன்' என்னுஞ் சொல்

**உடுகூ.** பொன்னெண் கிளவி யீறுகெட முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரம் செய்யுள் மருங்கில் தொடரிய லான.<sup>1</sup>

இஃது அவ் வீற்றுப்பெய ரொன்றற்குச் செய்யுள்முடிபு கூறுதலின் எய் தாத தெய்துவித்தது.

இ - ஃ : பொன் என் கிளவி ஈறு கெட — பொன்னெண்ணுஞ் சொல் தன்னீருகிய னகரங்கெடாநிற்க, முன்னர் லகார மகாரம் முறையிற் ரேஞ்னும் — அதன் முன்னர் லகரமும் மகரவொற்றும் முறையானே வந்து நிற்கும், செய்யுள் மருங்கில் தொடரியலான — அங்ஙனம் சிற்பது செய்யுளிடத்துச் சொற்கள் தம்முள் தொடர்ச்சிப்படும் இயல்பின்கண் ; எ - று.

முறையினைந்ததனுண் மகரம் ஒற்றுதல் கொள்க.

எ - டி : 'பொலம்படப் பொலிந்த கொய்சுவற்புரவி', (மலைபடு - இசை) என வரும்.

1 பொல - பொன = அழகு, அழிய உலோகம, என்றுமாம். பொல + அம = பொலம். பொல + பு = பொறபு = அழகு, பொலுதலை = பொருந்துதல், அழகாயிருத்தல். ஒ, நோ : ஒப்பித்தலை = பொருந்தச் செய்தல், அலங்கரித்தல். பொலலாத - பொலலா = பொருந்தாத, அழிலலாத. "பொலலாக கருங்காகணக்" என்று காரிஞ்சொசிரி மருங் கூறுதல் கான்க.

தொடரியலான என்றதனுணே வன்கணத்துக்கண்ணும் லகரம் ஸ்ர்க மகரம் வல்லெலமுத்திற்கேற்ற மெல்லெலமுத்தாகத் திரிதல் கொள்க. ‘பொலங் கலஞ்சுமங்க தழுண்டாங்கினாமுலை’ (அகம் - கூ) ‘பொலஞ்சுட ராழி பூண்ட தேரே’ ‘பொலங்தேர்க்குட்டுவன்’ என வரும்.

இன்னும் இதனுணே ‘பொலனருங்தெரியல்’ (புறம் - உகூ) ‘பொலமல ராவிரை’ (கலி - கந்அ) என்றாற்போல மகரங்கெட்டுப் பிறகணத்து முடி (கக) தலுங் கொள்க.

### உ. இடையொற்று சூகள்

வேற்றுமையில் யகர கந்து

**உ.ஒ. யகர இறுதி வேற்றுமைப் பொருள்வயின் வல்லெலமுத் தியையின் அவ்வெழுத்து மிகுமே.**

இது முறையானே யகர ஈற்றிற்கு வேற்றுமைமுடிபு கூறுகின்றது.

இ - ள் : யகர இறுதி வேற்றுமைப் பொருள்வயின் — யகர ஈற்றுப்பெயர் வேற்றுமைப்பொருட் புணர்ச்சிக்கண், வல் லெலமுத்து மிகும் — வல்லெலமுத்து முதன்மொழி வந்து இயையின் அவ் வல்லெலமுத்து மிக்குமுடியும் ; எ - று.

எ - டி : நாய்க்கால் செவி தலை புறம் என வரும்.

(கங)

‘தாய்’ என்னும் சொல்

**உ.ஒ. தாயென் கிளவி யியற்கை யாரும்.**

இது விரவுப்பெயருள் ஒன்றிற்கு எங்கிய வல்லெலமுத்து விலக்கிப் பிறது விதி வகுத்தது.

இ - ள் : தாயென் கிளவி இயற்கையாகும் — தாயென்னுஞ் சொல் வல்லெலமுத்து மிகாது இயல்பாய் முடியும் ; எ - று.

எ - டி : தாய்கை செவி தலை புறம் என வரும்.

மேலைச் சூத்திரத்தான் மிகுதியுங் கூறுதலின் அஃறினை விரவுப் பெயருள் அடங்காதாயிற்று.

(கங)

அதற்கு, மேஜும் ஓரு முடிபு

**உ.ஒ. மகன்வினை கிளப்பின் முதனிலை யியற்றே.**

இஃது எந்தாத தெய்துவித்தது, தாயென்பது அடையாடுத்தும் வல்லெலமுத்து மிகுக என்றலின்.

இ - ள் : மகன் வினை கிளப்பின் — தாயென்னுஞ் சொல் தனக்கு அடையாய் முன்வந்த மகனது வினையைப் பின்னாக ஒருவன் கூறுமிடத்து, முதல் நிலை இயற்று — இவ் வீற்றுள் முதற்கட்ட கூறிய சிலைமையின் இயல்பிற்றருய் வல்லெலமுத்து வந்துழி அவ் வல்லெலமுத்து மிக்கு முடியும் ; எ - று.

ஏ - டி : மகன்றுய்க்கலாம் செரு துறத்தல் பகைத்தல் என வரும். மகன் தாயோடு கலாய்த்த கலாம் என விரியும். வீணையற்றிற்கும் ஏற்கும் உருபு விரிக்க. வீணை ஈண்டுப் பகைமேற்று.

### யகர சுற்றிற்கு வேறு முடிபு

நகூ. மெஸ்லெமூத் துறமூம் மொழியுமா ருளவே.

இஃது எய்தாத தெய்துவித்தது.

இ - ண : மெஸ்லெமூத்து உறமூம் மொழியுமாருளா -- யகர சுற்றுள் அதிகாரவஸ்லெமூத்தினேடு மெஸ்லெமூத்து மிக்கு உறம்ந்து முடிவனவும் உளா ; எ - று.

ஏ - டி : வேய்க்குறை வேய்க்குறை செய்கை தலை புறம் என வரும். (சுடு)

### அல்வழியில் யகர சுறு

நகூக. அல்வழி யெல்லாம் இயல்பென மொழிப.

இஃது அவ் வீற்று அல்வழிக்கு எய்தாத தெய்துவித்தது.

இ - ண : அல்வழி எல்லாம் இயல்பென மொழிப -- யகர சுற்று அல்வழியெல்லாம் \*இயல்பாய் முடியும் என்று கூறுவர் புலவர் ; எ - று.

ஏ - டி : நாய்கடிது சிறிது தீது பெரிது என வரும்.

எல்லாமென்றதனால் அல்வாய்க்கொண்டான் இல்வாய்க்கொண்டான் உல்வாய்க்கொண்டான் எவ்வாய்க்கொண்டான் சென்றுன் தந்தான் போயினான் என உருபின் பொருள்பட முடிவனவும், தாய்க்கொண்டான் தூய்ப்பெய்தான் என்றுத்போலும் வீணையச்சுமும், பொய்ச்சொல் மெய்ச்சொல் எய்யபன்றி என்றுத்போலும் பண்புத்தொகையும், வேய்கடிது வேய்க்கடிது என்னும் அல் வழி யறந்திசிழுமிடவுங் கொள்க.

(சுகு)

### வேற்றுமையில் ரகார சுறு

நகூ. ரகார இறுதி யகார இயற்றே.

இது நிறுத்தமுறையானே ரகார சுற்று வேற்றுமை முடிபுகூறுகின்றது.

இ - ண : ரகார இறுதி -- ரகார சுற்றுப்பெயர் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண், யகார இயற்று -- யகார சுற்று இயல் பிற்றுய் வல்லெலமூத்து வந்துழி அவ் வல்லெலமூத்து மிக்கு முடியும் ; எ - று.

ஏ - டி : தேர்க்கால் செலவு தலை புறம் என வரும்.

இம் மாட்டேற்றினை யகர சுற்று வேற்றுமை அல்வழி யென்னும் இரண் சையுங் கருதி மாட்டெற்றின்தாரென்பார் அல்வழிமுடிபும் ஈண்டுக் காட்டுவார். பாம் இவ்வோத்தின் புறனடையாற் காட்டுதும்.

இது முகர சுற்றிற்கும் ஒக்கும்,

மாட்டேற்றுன் உற்ச்சியுங் கொள்க. வேர்க்குறை வேர்க்குறை என வரும்.

(கள)

‘ஆச்’ ‘வெதிக்’ ‘சாச்’ ‘பிச்’ என்னுஞ் சொற்கள் நகாந். ஆரும் வெதிருஞ் சாரும் பீரும் மெல்லெழுத்து மிகுதல் மெய்பெறத் தோன்றும்.

இஃது இவ் வீற்றிற்கு எய்தியதுவிலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.

இ - ள் : ஆரும் வெதிருஞ் சாரும் பீரும் — ஆரென்னுஞ் சொல்லும் வெதிரென்னுஞ் சொல்லுஞ் சாரென்னுஞ் சொல்லும் பீரென்னுஞ் சொல்லும், மெல்லெழுத்து மிகுதல் மெய்பெறத் தோன்றும் — மெல்லெழுத்து மிக்குழித்தல் மெய்ம்மைபெறத் தோன்றும் ; எ - று.

எ - டு : ஆர்கோடு வெதிர்க்கோடு சார்க்கோடு பீர்க்கொடி செதில் தோல் பூ என வரும்.

பீர் மரமென்பார் பீர்க்கோடென்பார். ‘பீர்வாய்ப் பிரிச்த நீர் நிறை முகைறசெய்து’, என்றாற்போலச் சான்றேர் பலருஞ் செய்யுள் செய்தவாறு காண்க.

மெய்பெற என்றதனுண் ‘ஆரங்கண்ணியட்போர்ச் சோழர்’ (அகம் - கங்) என ஆர் அம்முப்பெறுதலும் ‘மாரிப்பீரத்தலர் சிலர்கொண்டே’ (குறு - கா) எனப் பீர் அத்துப்பெறுதலுங் கொள்க. இதனை அதிகாரப் புறனடையான் முடிப்பாரும் உளர்.

இன்னும் இதனுணே கூர்க்கதிர்வேல் ஈர்க்கோதை என்றாற்போலவுங் குதிர்க்கோடு விலர்க்கோடு அயிர்க்கோடு துவர்க்கோடு சிலிர்க்கோடு என்றாற்போலவும் மெல்லெழுத்து மிகுவன கொள்க.

இன்னும் இதனுணே துவரங்கோடு என அம்முப் பெறுதலுங் கொள்க.

‘சாச்’ முன் ‘காழ்’

நகாச. சாரென் கிளவி காழ்வயின் வலீக்கும்.

இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தது.

இ - ள் : சார் என் கிளவி காழ்வயின் வலீக்கும் -- சாரென் பது காமென்பதனேடு புணருமிடத்து வல்லெழுத்து மிக்குப் புணரும் ; எ - று.

எ - டு : சார்க்காழ் என வரும். சாரினது வித்தென்பதே பொருள். இதனை வயிரமெனிற் கிளங்கோதாதுவா ரென்று உணர்க. (கக)

‘பிச்’ என்னுஞ் சொற்கு. மேஜும் ஒரு முடிப்

நகாந். பீரென் கிளவி அம்மொடுஞ் சிவனும்.

இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தது.

இ - ஃ : பீர் என் கிளவி அம்மொடுஞ் சிவனும் — பீரன் னுஞ்சொல் மெல்லெழுத்தேயன்றி அம்முப்பெற்றும் முடியும் ; எ - று.

எ - டி : பீரங்கொடி செதிள் தோல் பூ எனவும், ‘பொன்போற் பீர மொடு பூத் துபண்மலர்’ (கெடுகல்வாடை - கச) எனவும் வரும். உம்மை இறந்தது தழீஇயிற்று. (எ0)

வேற்றுமையில் கொர ஈறு

ந.கூ.கூ. லகார இறுதி னகார இயற்றே.

இது முறையானே லகார ஈற்றை வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் புணர்க்கின்றது.

இ - ஃ : லகார இறுதி னகார இயற்று — லகார ஈற்றுப் பெயர் வண்கணம் வந்துழழி னகார ஈற்று இயல்பிற்றிருப் பொருட் மற்றும் மரகரமாய்த் திரிந்துமுடியும் ; எ - று.

எ - டி : கற்குறை சிறை தலை புறம், நெந்கதிர் சோறு தலை புறம் என வரும். (எக)

அதற்கு, மேஜும் ஒரு முடிபு

ந.கூ.எ. மெல்லெழுத் தியையின் னகார மாகும்.

இது னகாரமாமென்றவின் அவற்றிற்கு எய்தாத தெய்துவித்தது.

இ - ஃ : மெல்லெழுத்து இயையின் னகார மாகும் — அவ் வீறு மென்கணம் வந்து இயையின் னகாரமாகத் திரிந்து முடியும் ; எ - று.

எ - டி : கண்ணுரி துணி முரி என வரும்.

இச் சூத்திரத்தினை வேற்றுமை யிறுதிக்கண் அல்வழியது எடுத்துக் கோடற்கட் சிங்கனோக்காக வைத்தமையான் அல்வழிக்கும் இம்முடிபு கொள்க் கண்ணுரிந்தது நீண்டது மாண்டது என வரும். (எல)

அல்வழியில் கொ ஈறு

ந.கூ.அ. அல்வழி யெல்லாம் உறமேன மொழிப.

இஃது அவ் வீற்று அல்வழி முடிபு கூறுகின்றது.

இ - ஃ : அல்வழியெல்லாம் உறமேன மொழிப — இவ் வீற்று அல்வழிகளெல்லாங் தந்திரிபு வல்லெழுத்தினேடு உறம்ந்து முடியுமென்று கூறுவர் புலவர் ; எ - று.

எ - டி : கல்குறிது கற்குறிது சிறிது தீது பெரிது என வரும்.

எல்லா மென்றதனுற் கல்குறுமை கற்குறுமை சிறுமை தீமை பெருமை எனக் குணம்பற்றி வந்த வேற்றுமைக்கும் உறம்ச்சி கொள்க.

இன்னும் இதனுனை வினைச்சொல்லீறு திரிந்தனவும் உருபுதிரிந்தனவும் கொள்க. வந்தானுற் கொற்றன் பொருவானுற் போகான் எனவும், அத்தாற்

கொண்டான் இத்தாற் கொண்டான் உத்தாற் கொண்டான்<sup>1</sup> எத்தாற் கொண்டான் எனவும் வரும்.

அக்காற் கொண்டான் என்றாற்போலப் பிறவும் முடிபு உள்ளன வெல் (எங)

லகர மெய் ஆய்த மாதல்

ந. சு. கூ. தகரம் வருவழி ஆய்தம் நிலையலும் புகரின் ரெண்மனூர் புலமை யோரே.

இது லகரம் நகரமாய்த் திரிதலேயன்றி ஆய்தமாகத் திரியமென்றலின் எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.

இ - ன் : தகரம் வருவழி ஆய்தம் நிலையலும் — தகரம் முதலாகிய மொழி வந்தால் லகரம் நகரமாய்த் திரிதலேயன்றி ஆய்தமாகத் திரிந்துநிற்றலும், புகர் இன்று என்மனூர் புலமையோர் — குற்றமின்ரென்று சொல்லுவார் ஆசிரியர் ; எ - று.

எ - டு : கஃதீது கற்றீது என வரும்.

புகரின் ரெண்றதனால் ‘கெடியதனிறுதி’ (எழு - நெங) என்பதனால் வேற்றீது வேற்றீது என்னும் உறுப்புச்சி முடிபுங் கொள்க. (எங)

லகர ஏற்றற்கு வேறு முடிபு

ந.எ.ம். நெடியதன் இறுதி இயல்புமா ருளவே.

இஃது ‘அல்வழியெல்லாமுற்று’, (எழு - நெசு.அ) என்றதனை விலக்கி இயல்பாக என்றலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வருத்தது.

இ - ன் : நெடியதன் இறுதி இயல்புமாருள் — நெட்டெட்டுமுத்தின் சுற்று லகார ஈறு குறியதன் இறுதிக்கண் நின்ற லகாரம் போலத் திரிந்து உறம்பதலேயன்றி இயல்பாய் முடிவனவும் உள் ; எ - று.

எ - டு : பால்கடிது சிறிது தீது பெரிது என வரும். இயல்பாகது திரிந்தன வேற்கடிது என்றாற்போல்வன. (எடு)

‘நெல்’ முதலீய சொற்கள்

ந.எ.க. நெல்லுஞ் செல்லுஞ் கொல்லுஞ் சொல்லும்

அல்லது சிளப்பினும் வேற்றுமை யியல்.

இஃது அல்வழிக்கண் உறம்புதுமுடிக என்றதனை வேற்றுமை முடிபென் றலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வருத்தது.

இ - ன் : நெல்லுஞ் செல்லுஞ் கொல்லுஞ் சொல்லும் — நெல் லென்னுஞ் சொல்லுஞ் செல்லென்னுஞ் சொல்லுஞ் கொல்லென்னுஞ் சொல்லுஞ் சொல்லென்னுஞ் சொல்லுமாகிய இங்நான்கு

1 அத்தால் இத்தால் உத்தால் என்பன முறையே அக்கு இஃது உஃது என்பலவற்றின் திரிபான அத்து இத்து உத்து என்பனவற்றின் முன்றும் வெற்றுமை.

சொல்லும், அவ்வது கிளப்பினும் வேற்றுமை இயல — அவ்வழி யைச் சொல்லுமிடத்துந் தாம் வேற்றுமைமுடிபின் இயல்பிற்றுய் கூரம் றகரமாய்த் திரிந்து முடியும்; எ - ரு.

உம்மை சிறப்பு.

ஏ - டி : செற்காய்த்தது செற்கடிது கொற்கடிது சொற்கடிது சிறிது தீது பெரிது என வரும். (எசு)

‘இல்’ என்னும் இன்மைச் சொல்

ந.எ.உ. இல்லென் கிளவி இன்மை செப்பின்

வல்லெலமுத்து மிகுதலும் ஜயிடை வருதலும்

இயற்கை யாதலும் ஆகாரம் வருதலும் :

கொளத்தகு மரபின் ஆகிட னுடைத்தே.

இஃது இவ் வீற்று வினைக்குறிப்புச் சொல்லுள் ஒன்றற்கு எய்தாத தெய்துவித்தது.

கி - ஃ : இல்லென் கிளவி இன்மை செப்பின் — இல்லென் னுஞ்சொல் இருப்பிடமாகிய இல்லை உணர்த்தாது ஒரு பொருளி னது இல்லாமையை உணர்த்தும் இடத்து, வல்லெலமுத்து மிகுதலும் — வல்லெலமுத்து முதன்மொழி வந்துழி அவ்வல்லெலமுத்து மிக்குமுடிதலும், ஜ இடை வருதலும் — ஜகாரம் இடையே வருதலும், இயற்கையாதலும் — இரண்டும் வாராது இயல்பாய் முடிதலும், ஆகாரம் வருதலும் — ஆகாரம்வந்து முடிதலுமாகிய இங்ஙான்கு முடிடும், கொளத்தகு மரபின் — சொற்குமுடிபாகக் கொளத்தகும் முறையானே, ஆகிட/னுடைத்து — தன் முடிபாம் இடன் உடைத்து; எ - ரு.

கொளத்தகு மரபினென்றதனுண் வல்லெலமுத்து முதன்மொழி வந்துழி ஜகாரம் வருதலும், ஜகாரம் வந்துழி வல்லெலமுத்து மிகுதலும் மிகாமையும், ஆகாரம் வந்துழி வல்லெலமுத்து மிக்குமுடிதலும் கொள்க.

க - டி : இல்லென்றித்திக் கொற்றன் சாத்தன் தெளிவு பொருள் எனத் தந்து வல்லெலமுத்தும் ஜகாரமுங் கொடுத்து இல்லைக் கொற்றனென ஏனையவற்றேஉடும் ஒட்டுக.

இன்னும் அவ்வாறே நிறுத்தி ஜகாரமே கொடுத்து இல்லை கொற்றன் சாத்தன் தெளிவு பொருள் என வல்லெலமுத்து மிகாது முடிக்க.

இன்னுங் கொளத்தகு மரபினென்றதனுண் வினைக்கணத்தின் முன்னும் ஜகாரமே கொடுத்து இல்லைஞான் நால் மணி வானம் ஆடை என ஒட்டுக.

இஃது இல்லென்பதோர் முதனிலை நின்று வருமொழியோடு இங்நனம் புணர்ந்ததென்பது உணர்தற்கு இல்லென்கிளவியென்றும் இயற்கையாதலு மென்றுந் கூறினார். இம்முடிபு வினையியலுள் விரவுவினைக்கண் ‘இன்மை செப்பல்’ என்புழி ‘இல்லை இல்’ (எழு - உடை) என்று உரை கூறியவத்தனும், அவனில்லை என்றாற்போல்வன உதாரணமாக எல்லா ஆசிரியருங் தாட்டியவாற்றுலும் உணர்க.

இதனுணே இங்னாம் புணர்த்தசொல்லன்றி இல்லை என ஜகார சுருஷ் நிற்பதோர் சொல் இன்மையும் உணர்க. ஆயின், இன்மை முதலியவற்றையும் இவ்வாறே புணர்க்க எனின் அவை வருமாழியின்றி ஒரு சொல்லாய் நிற்ற வின் புணர்க்காராயினார்.

இனி இயல்பு வருமாறு :—எண்ணில் குணம் செய்கை தடி பொருள் எவ்வும், பொய்யில் ஞானம் மையில் வாண்முகம் எனவும் வரும்.

இனி ஆகாரம் வருமாறு :—இல்லாக்கொற்றன் சாத்தன் தேவன் பொருள் என ஆகாரம் வல்லமுத்துப்பெற்றன.

பிற்காறிய இரண்டும் இல்லைன் தும் வினைக்குறிப்பு முதனிலையாகத் தோன்றிய பெயரெச்சமறை தொக்கும் விரிந்தும் நின்றன.<sup>1</sup>

இயல்பு முற் கூருத்தனுல் இம்முடிபிற்கு வேண்டுஞ் செய்கை செய்க. தாவினீட்சி என்றால் வேறுபட வருவனவற்றிற்கும் வேண்டுஞ் செய்கை செய்து முடிக்க. (எ)

‘வல்’ என்னும் சொல்

**நாங் வல்லென் கிளவி தொழிற்பெய ரியற்றே.**

இஃது இருவழியுங் திரிந்தும் உறுத்தும் வருமென எய்தியதனை விலக்கித் தொழிற்பெய்ரோடு மாட்டெற்றிதலின் பிற்துவிதி வகுத்தது.

இ - ள் : வல் என் கிளவி — வல்லென் னுஞ் சொல் அல்வழிக் கண்ணும் வேற்றுமைக்கண்ணும், தொழிற்பெயர் இயற்று — ஞாகார ஈற்றுத் தொழிற்பெயர் இயல்பிற்றுய் வன்கணத்து உக்மும் வல்லமுத்தும், மென்கணத்தும் இடைக்கணத்து வகாரத்தும் உகரமும் பெற்று முடியும் ; ஏ - று.

எ - டி : வல்லுக்கடிது சிறிது திது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், வல்லுக்கடிமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வன்மை எனவும் வரும். (எ)

அதற்கு, வேகேரு முடிபு

**நாச. நாயும் பலகையும் வருங்க காலை**

**ஆவயின் உகரங் கெடுதலு முரித்தே**

**உகரங் கெடுவழி அகரம் நிலையும்.**

இஃது எய்தியது விலக்கிப் பிற்துவிதி வகுத்தது.

இ - ள் : நாயும் பலகையும் வருங்க காலை — வல்லென்புதன் முன் நாயென்னுஞ் சொல்லும் பலகையென்னுஞ் சொல்லும் வருமொழியாய் வருங்காலத்து, ஆவயின் உகரங் கெடுதலும் உரித்து — அவ்விடத்து உகரங் கெடாது நிற்றலேயன்றிக். கெட்டு முடிய

1 பிற்காறிய இரண்டும் என்றது இவ்வுணம் இவ்வாகக்காற்றன என்பவற்றின் கீலை மொழிகள். இவையிரண்டும் இவ என்னும் குறிப்புவினைப்பகுதியடியாய் பிறங்களை. இவ்வாத என்னும் எதிர்மறைப் பெயரெச்சம் இவ்வுணம் என்பதில் தொக்கும் இவ்வாக்கொற்றன என்பதில் ஓரளவு வரிச்சும் வின்றது.

வும் பெறும், உகரங் கெடுவழி அகரம் நிலையும் — அவ்வகரங் கெடுமிடத்து அகரம் நிலைபெற்று முடியும்; எ - று.

எ - டி: வல்லங்காய் வல்லப்பலகை என வரும்.

உம்மை எதிர்மறையாகலான் உகரங் கெடாதேளின்று வல்லுங்காய் வல்லுப் பலகை என வருதலுங் கொள்க.

அகரம் நிலையுமென்னுது உகரங்கெடு மென்றதனாற் பிற வருமாழிக் கண்ணும் இவ்வகரப்பேறு கொள்க. வல்லக்கடுமை சிறுமை தீமை பெருமை என வரும். (எக)

' பூல் ' ' வேல் ' ' ஆஸ் '

உங்கு, பூல்வே லென்று ஆலென் கிளவியொடு  
ஆமுப் பெயர்க்கும் அம்திடை வருமே.

இஃது எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.

இ - ள்: பூல் வேல் என்று ஆலென்கிளவியொடு ஆமுப் பெயர்க்கும் — பூலென்னுஞ் சொல்லும் வேலென்னுஞ் சொல்லும் ஆலென்னுஞ் சொல்லுமாகிய அம்மூன்று பெயர்க்கும், அம் திடை வரும் — வேற்றுமைக்கண் திரிபின்றி அம்முச்சாரியை திடை வந்து முடியும்; எ - று.

எ - டி: பூலங்கோடு வேலங்கோடு ஆலங்கோடு செதிள் தோல் பூ என வரும்.

வருமாழி வரையாது கூறினமையின் இயல்புகணத்தும் ஒட்டுக. பூல ஞெரி வேலஞெரி ஆலெஞுரி நீழல் விற்கு என வரும். என்று என எண் ணிடை யிட்டமையாற் பூலங்கோடு பூலங்கழி என ஆகாரம் பூலுக்குங் கொள்க.

(அ)

கை ஈற்றுத் தொழிற்பெயர்

உங்கு. தொழிற்பெயரெல்லாந் தொழிற்பெயரியல்.

இஃது இவ் வீற்றுத் தொழிற்பெயர்க்கு அல்வழிக்கண்ணும் வேற்றுமைக் கண்ணுங் திரிபும் உற்க்சியும் விலக்கித் தொழிற்பெயரோடு மாட்டெற்றதவின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.

இ - ள்: தொழிற்பெயரெல்லாம் — லகார ஈற்றுத் தொழிற் பெயரெல்லாம், தொழிற்பெயர் இயல — ஞகார ஈற்றுத் தொழிற் பெயரின் இயல்பினவாய் இருவழியும் வன்கணத்து உகரமும் வல்லெழுத்தும், மென்கணத்தும் திடைக்கணத்து வகரத்தும் உகரமும் பெற்று முடியும்; எ - று.

எ - டி: பூலுக்கடிது கல்லுக்கடிது வல்லுக்கடிது சிறிது தீது பெரிது ஞான்று நீண்டது மாண்டது வலிது எனவும், வல்லுக்கடுமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி = நீட்சி மாட்சி வன்மை எனவும் வரும். இவற்றிற் குப் பூலுதல் கல்லுதல் வல்லுதல் எனப் பொருஞ்சுரைக்க,

இனி எல்லாமென்றதனால் சூழித்தெயர்விதி எய்தாது பிற விதி எய்துவனவுங் கொள்க. கண்ணல்கடிது பின்னனல்கடிது கண்ணற்கடிமை பின்னற்கடிமை எனவும் வரும். இதனாலே மென்கணம் வந்துழிப் பின்னன் ஞான்றது நீண்டது மாண்டது, பின்னன் ஞாற்சி நீட்சி மாட்சி என ஒட்டுக்.

இனி ஆடல் பாடல் கூடல் நீடல் முதலியனவும் அல்வழிக்கண் இயல் பாடும் வேற்றுமைக்கண் திரிச்தும் முடிதல் இதனால் கொள்க. (அ)

‘வெயில்’ என்னுஞ் சொல்

உள். வெயிலென் கிளவி மழையியல் நிலையும்.

இது திரிபுவிலக்கி அத்தும் இன்னும் வகுத்தவின் எய்தியது வில்க்கிப் பிறிதுவிதி வகுத்தது.

இ - ள் : வெயில் என் கிளவி மழையியல் நிலையும் — வெயிலென்னுஞ் சொல் மழையென்னுஞ் சொற்போல அத்தும் இன்னும் பெற்றுமுடியும் ; எ - று.

மழையென்பதனை ‘வளியென வருஷம்’ (எழு - உசல) என்பதனுடனும் வளியென்பதனைப் ‘பளியென வருஷம்’ (எழு - உசக) என்பதனுடனும் மாட்டெறிந்தவாறு காண்க.

ஏ - டு : வெயிலத்துக் கொண்டான் வெயிலிற் சொண்டான் சென்றுன் தந்தான் போயினான் என வரும். இஃது அத்துமிசை யொற்றுக் கொது ஸின்ற இடம். இஃது ‘அவற்றுமுன் வருஷம் வல்லெழுத்து’ (எழு - கநங்) மிக்குது அதிகார வல்லெழுத்தின்மையின்.<sup>1</sup> இயல்புகணத்துங் கொள்க. சாரியை, வருமொழி வரையாது கூறினமையின்.<sup>2</sup> (ஆ)

வேற்றுமையில் வகர ஈறு

உளா. சுட்டுமுதலாகிய வகர இறுதி

முற்படக் கிளந்த உருபியில் நிலையும்.

இது முறையானே வகர ஈறு வேற்றுமைக்கண் புணருமாறு கூறு கிண்றது.

இ - ள் : சுட்டு முதலாகிய வகர இறுதி — வகர ஈற்றுப் பெயர் நான்கனுள் சுட்டெழுத்தினை முதலாகவுடைய வகர ஈற்றுப்பெயர் மூன்றும், முற்படக் கிளந்த உருபியில் நிலையும் — முற்படக்கூறிய உருபு புணர்ச்சியின் இயல்பிற்றியும் வற்றுப் பெற்று முடியும் ; எ - று.

எ - டு : அவற்றுக்கோடு இவற்றுக்கோடு உவற்றுக்கோடு செவி தலை புறம் என வரும்.

1 அதிகாரபட்டவல்லெழுத்தின்மையால், வெயிலத்துக்கொண்டான் என்பது கங்கம் நூற்பாலில் ‘அவற்றுமுன் வருஷம் வல்லெழுத்து மிகுமே என்று கூறிய விதிபாடு வல்லெழுத்து மிக்கது.

2 வருமொழி வரையாது கூறினமையின் சாரியை இயல்புகணத்துங் கொள்க என மாறிக கூட்டுக.

முற்படக்கிளங்க என்றதனானே வற்றினேடி இன்னும் பெறுதல் கொள்க. அவற்றின்கோடு இவற்றின்கோடு உவற்றின்கோடு செலி தலை புறம் என ஒட்டுக. இஃது எனைக் கணத்தோடும் ஒட்டுக. (அ)

அதற்கு, அல்லவற்றின் முடிபு

**உ.க.0.** வேற்றுமையல்வழி ஆய்த மாகும்.

இது மேலனவற்றிற்கு அல்லவற்றின் முடிபு கூறுகின்றது.

**இ - ஸ் :** வேற்றுமையல்வழி ஆய்தமாகும் — அச்சுட்டுமுதல் வகரம் வன்கணத்துக்கண் வேற்றுமையல்லாத இடத்து ஆய்த மாய்த் திரிந்து முடியும் ; எ - று.

**எ - டு :** அஃகடிய இஃகடிய உஃகடிய சிறிய தீய பெரிய என வரும். இவ்வழக்கு இக்காலத்து அரிது. (அ)

அதற்கு, வேறு முடிபுகள்

**உ.க.0.** மெல்லெழுத் தியையின் அவ்வெழுத் தாகும்.

இஃது எய்தாத தெய்துவித்தது.

**இ - ஸ் :** மெல்லெழுத்து இயையின் அவ்வெழுத்தாகும் — அவ் வகர சறு மென்கணம்வந்து இயையுமாயின் அவ் வகரவொற்று அவ்வம் மெல்லெழுத்தாய்த் திரிந்துமுடியும் ; எ - று.

**எ - டு :** அஞ்ஞாண் இஞ்ஞாண் உஞ்ஞாண் நூல் மணி என வரும் (அ)

**உ.க.0.** ஏனவை புணரின் இயல்பென மொழிப.

இதுவும் அது, அவ் வீறு எனைக் கணங்களோடு புணருமாறு கூறுதலின்.

**இ - ஸ் :** ஏனவை புணரின் — அச்சுட்டுமுதல் வகர சற்றேருடு இடைக்கணமும் உயிர்க்கணமும் வந்து புணருமாயின், இயல்பென மொழிப — அவ்வகரங் திரியாது இயல்பாய்முடியுமென்று கூறுவர் புலவர் ; எ - று.

**எ - டு :** அவ்யாழ் இவ்யாழ் உவ்யாழ் வட்டு அடை ஆடை என ஒட்டுக.

கண்டுக் கூறியது நிலைமொழிக்கென்றும் ஆண்டு ‘நின்றசொன்முனியில் பாகும்’ (எழு - கசக) என்றது வருமொழிக்கென்றும் உணர்க. (அ)

வகர சற்று உரிக்கொல்

**உ.க.ா.0.** ஏனை வகரந் தொழிற்பெய ரியற்றே.

இஃது எய்தாத தெய்துவித்தது.

**இ - ஸ் :** ஏனை வகரம் — ‘வகரக்கிளவி நான் மொழி யீற்றது’ (எழு-அக) என்றதனுள் ஒழிந்துவிண்ற உரிச்சொல்லாகிய வகரம் இருவழியும், தொழிற்பெயர் இயற்று — ஞகர சற்றுத் தொழிற்பெயர் இயல்பிற்றுய் வன்கணத்து உகரமும் வல்லெழுத்

மயங்கியல்]

எழுத்துக்காரம்

உக்க

தும் மென்கணத்தும் இடைக்கணத்து வகரத்தும் உகரமும் பெற்று முடியும் ; எ - று.

எ - டு : தெவ்வுக்கடிது சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், தெவ்வுக்கடிமை சிறுமை தீமை பெருமை ஞாந்சி நீட்சி மாட்சி வன்மை எனவும் வரும்.

உரையிற் கோடலென்பதனால் தெம்முனை என வகரவொற்று மகரவொற்றுக்கத் திரிதல் கொள்க. (அன)

வேற்றுமையில் முகார சுறு

ந.அந. முகார இறுதி ரகார இயற்றே.

இது நிறுத்த முறையானே முகார ஈற்று வேற்றுமை முடிபு கூறு இன்றது.

இ - ள் : முகார இறுதி ரகார இயற்று — முகார சுற்றுப் பெயர் வன்கணம் வந்தால் வேற்றுமைக்கண் ரகார சுற்றின் இயல்பிற்றுய் வல்லெலமுத்து மிக்கு முடியும் ; எ - று.

எ - டு : சூழ்க்கால் சிறகு தலை புறம் என வரும். (அன)

‘தாழ்’ என்னுஞ் சொல்

ந.அச. தாழென் கிளவி கோலொடு புணரின் அக்கிடை வருதல் உரித்து மாரும்.

இங்கு இவ் வீற்றுன் ஒன்றற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின் றது, வல்லெலமுத்திரேஷு அக்கு வகுத்தவின்.

இ - ள் : தாழ் என் கிளவி கோலொடு புணரின் — தாழென் னுஞ்சொல் கோலென்னுஞ் சொல்லோடு புணரும் இடத்து, அக்கு இடை வருதலும் உரித்தாகும் — வல்லெலமுத்து மிகுதலே யன்றி அக்குச்சாரியை இடையே வந்து ஸிற்றலும் உரித்து ; எ - று.

எனவே, அக்குப்பெருது வல்லெலமுத்து மிகுதல் வலியுடைத்தாயிற்று.

எ - டு : தாழுக்கோல் தாழ்க்கோல் என வரும்.

இது தாழெழுத் திறக்குவ கோல் என விரியும். (அக)

‘தமிழ்’ என்னுஞ் சொல்

ந.அடு. தமிழென் கிளவியும் அதனே ரற்றே.

இதுவும் அது.

இ - ள் : தமிழ் என் கிளவியும் — தமிழென் னுஞ் சொல்லும், அதனேரற்று — வல்லெலமுத்து மிக்கு முடிதலேயன்றி அக்குச்சாரியையும் பெற்று முடியும் ; எ - று.

அதனாலே ஏன் நதனால் இதற்குத் தமிழ்க்கூத்தென வல்லெலமுத்து மிகுதலே வலியுடைத்து.

எ - டு : தமிழ்க்கூத்து சேரி தோட்டம் பள்ளி என வரும். தமிழழுப்புடைய கூத்து என விரிக்க. தமிழவரையர் என்றாற்போல வல்லெலமுத்துப் பெருது அக்குப் பெற்றன, ‘உணரக்கூறிய’ (எழு - சாடு) என்னும் புற சாட்டயாற் கொள்க. தமிழாடு தமிழாடு என வளைக்கணத்து முடிபு ‘ஈப்பெயர் முன்னரும்’ (எழு - கூசு) என்பதனுள் ‘முற்ற’ என் நதனான் முடித்தாம். (க௦)

‘குமிழ்’ என்னும் மரப்பெயர்

உ.அ.ச. குமிழென் கிளவி மரப்பெயராயின் பீரன் கிளவியொ டோரியற் ரூகும்.

இது வல்லெலமுத்து விலக்கி மெல்லெலமுத்தும் அம்மும் வகுத்தலின் எய்திபது விலக்கிப் பிறிதுவிதி கூறுகின்றது.

இ - ஃ : குமிழ் என் கிளவி மரப்பெயர் ஆயின் — குமிழென் னுஞ் சொல் குமிழ்தலென்னுங் தொழிலன்றி மரப்பெயராயின், பீர் என் கிளவியொடு ஓர் இயற்று ஆகும் — பீரன்னும் சொல் வோடு ஓரியல்பிற்றூய் ஒருவழி மெல்லெலமுத்தும் ஒருவழி அம்மும் பெற்று முடியும் ; எ - று.

எ - டு : குமிழங்கோடு குமிழங்கோடு செதிள் தோல் பூ என வரும்.

உரியற்றென்றதனுற் பிறவற்றிற்கும் இம்முடிபு கொள்க. மகிழ்ச்சோடு மகிழங்கோடு என ஒட்டுக. (கக)

‘பாழ்’ என்னுஞ் சொல்

உ.அ. பாழென் கிளவி மெல்லெலமுத்து கூறும்வே.

இது வல்லெலமுத்தினேடு மெல்லெலமுத்துப் பெறுக என்றலின் எய்திய தன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.

இ - ஃ : பாழ் என் கிளவி மெல்லெலமுத்து உறம்வு — பாழென் னுஞ் சொல்லீறு வல்லெலமுத்தினேடு மெல்லெலமுத்துப் பெற்று உறம்பந்து முடியும் ; எ - று.

எ - டு : பாழ்க்கிணறு பாழ்க்கிணறு சேரி தோட்டம் பாடி என ஒட்டுக. இது பாழுட்கிணறு என விரியு, பாத்தகிணறு என வினைத்தொகை முடியாகையின். (கக)

‘ஏழ்’ என்னும் என்னுப்பெயர்

உ.அ. ஏழென் கிளவி உருபியல் நிலையும்.

இஃது எண்ணுப்பெயர் இவ்வாறு முடிக என்றலின் எய்தாத தெய்து வித்தது.

இ - ஃ : ஏழ் என் கிளவி — ஏழென்னும் எண்ணுப்பெயர் இறுதி, உருபியல் நிலையும் — உருபு புணர்ச்சிக்கண் கூறிய இயல் ஏண்கள்களே நிலைபெற்று அன்பெற்று முடியும் ; எ - று.

**உக்கா.** நூறுர்ந்து வருடம் ஆயிரக் கிளவிக்குக் கூறிய நெடுமுதல் குறுக்க மின்றே.

இஃது எய்தியது முழுவதாக விலக்கிறது, உகரங்கெட்டு அதன் மேலே நெடுமுதல் குறுகாது என்றவின்.

**இ - ள் :** நூறு ஊர்ந்து வருடம் ஆயிரக் கிளவிக்கு — அவ் வேழென்பது நூற்றெண்ணுஞ் சொன்மேல் வரும் ஆயிரமெண்ணுஞ் சொல்லிற்கு, கூறிய நெடுமுதல் குறுக்க மின்று — முற்கூறிய நெடுமுதல் குறுகி உகரம் பெறுதலின்று ; எ - று.

**எ - டி :** ஏழ்நாறுயிரம் என வரும்.

கூறிய என்றதனே நெடுமுதல்குறுகி உகரம்பெற்று எழுநாறுயிர மெனவும் வரும்.

இதனுனே எழாயிரமென மேல் முதனிலை குறுகாமையுங் கொள்க.

இதனுனே எழுஞாயிறு எழுகாள் எழுவக என இயல்புகணத்து கெடு. முதல் குறுகி உகரம்பெறுதலுங் கொள்க. (கெ)

**உக்கா.** ஐஅம் பல்லென வருட மிறுதி

அல்பெய ரெண்ணி னும் ஆயியல் நிலையும்.

இதுவும் அது.

**இ - ள் :** ஐஅம் பல் என வருடம் இறுதி — அவ் வேழன் முன்னர் ஓயென்றும் அம்மென்றும் பல்லென்றும் வருகின்ற இறுதிகளையடைய, அல்பெயர் எண்ணினும் — பொருட்பெயரல் லாத எண்ணுப்பெயராகிய தாமரை வெள்ளம் ஆம்பல் எண்பவ வந்தாலும், ஆ இயல் நிலையும் -- நெடுமுதல் குறுகி உகரம்பெறுது அவ்வியல்பின்கண்ணே நின்று முடியும் ; எ - று.

**எ - டி :** ஏழ்தாமரை ஏழ்வெள்ளம் எழும்பல் என வரும்.

(கங)

**உக்கா.** உயிர்முன் வரி னும் ஆயியல் திரியாது.

இதுவும் அது.

**இ - ள் :** உயிர்முன் வரி னும் — அவ்வேழென்பதன் முன்னர் அளவுப்பெயரும் எண்ணுப்பெயருமாகிய உயிர்முதன்மொழி வரி னும், ஆ இயல் திரியாது — நெடுமுதல் குறுகி உகரம்பெறுது முடியும் இயல்பிற் ரிரியாது முடியும் ; எ - று.

**எ - டி :** ஏழங்கள் ஏழுக்கு ஏழான்று ஏழிரண்டு என வரும்.

(கக)

‘கீழ்’ எண்ணுஞ் சொல்

**உக்கா.** கீழென் களவி உறமுத் தோன் னும்.

இஃது இவ் வீற்றுள் ஒன்றாற்கு வேற்று மூக்கண் உறழ்ச்சி கூறுகின்றது.

இ - ள் : கீழ் என் கிளவி உற்றுத் தோன்றும் — கீழென் னுஞ் சொல் உற்றுச்சியாய்த் தோன்றி போடியும் ; எ - று.

தோன்றுமென்றதனான் செடிமுதல் குறுகாது வல்லெழுத்துப் பெற்றும் பெருதும் வருமென்ற இரண்டும் உற்றுச்சியாய் வருமென்று கொள்க. இயைபு வல்லெழுத்து அதிகாரத்தாற் கொள்க.

எ - டு : கீழ்க்குளம் கீழ்க்குளம் சேரி தோட்டம் பாடி என வரும். (க௦)

வேற்றுமையில் எகா ஈறு

உக்கா. எகார இறுதி னாகார இயற்றே.

இது நிறுத்தமுறையானே எகார ஈற்றுச்சொல் வேற்றுமைக்கண் புணருமாறு கூறுகின்றது.

இ - ள் : எகார இறுதி னாகார இயற்று — எகார ஈற்றுப் பெயர் னாகார ஈற்றின் இயல்பிற்றுய் வண்கணம் வந்துமிட டகார மாய்த் திரிந்துமுடியும் ; எ - று.

எ - டு : முட்குறை சிறை தலை புறம் என வரும்.

(காக)

அதற்கு, வேறு முடிபு

உக்கள. மெல்லெழுத்தி யையின் னாகார மாகும்.

இது மேலதற்கு மென்கண்டதுமுடிபு கூறுகின்றது.

இ - ள் : மெல்லெழுத்து இயையின் னாகாரமாகும் — எகார ஈறு ! மெல்லெழுத்து முதன்மொழி வருமொழியாய் வந்து இயையின் னாகாரமாய்த் திரிந்து முடியும் ; எ - று.

எ - டு : முன்னெஞி தனி மரம் என வரும்.

இதனே வேற்றுமையிறுதிக்கண் அல்வழியது எடுத்துக் கோட்டற்கண் சிங்கநோக்காக<sup>1</sup> வைத்தவின் அல்வழிக்கும் இம்முடிபு கொள்க. முன் ஞெஞிக்கது நீண்டது மாண்டது என வரும்.

(காக)

அல்வழியில் எகா ஈறு

உக்கா. அல்வழி யெல்லாம் உறமென மொழிப.

இது மேலதற்கு அல்வழிமுடிபு கூறுகின்றது.

இ - ள் : அல்வழி யெல்லாம் — எகார ஈறு அல்வழிக்க ஜெல்லாம், உறமென மொழிப — திரியாதும் டகரமாய்த் திரிந்தும் உறழ்ந்துமுடியுமென்று சொல்லுவர் புலவர் ; எ - று.

எ - டு : முள்கடிது முட்கடிது சிறிது தீது பெரிது என வரும்.

எல்லாமென்றதனால் குண வேற்றுமைக்கண்ணும் இல் வற்றுச்சி கொள்க. முன்குறுமை முட்குறுமை சிறுமை நீசை பெருமை எனவும், கோள்கடுமை கோட்கடுமை வாட்கடுமை எனவும் ஒட்டுக்.

1 சிங்கநோக்கு — சிங்கம் முன்னும் பிரானும் பாாததாறபோல முன்னும் பின்னும் கோககு நூற்பாசிலே.

இதனுடே அதோட்கொண்டான் இதோட்கொண்டான் உதோட்கொண்டான் எதோட்கொண்டான்<sup>2</sup> சென்றுங் தந்தான் போயினானே உருபு (கங்க)

அதற்கு, வேறு முடிபு

நகூ. ஆய்த நிலையலும் வரைநிலை யின்றே  
தகரம் வருங்க காலை யான.

இது மேலதற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது, தகரம் வருவது உற்சிசீயேயன்றி ஆய்தமாகத் திரிந்து உற்க என்றலின்.

இ - ன்: தகரம் வருங்க காலையான — தகர முதன்மொழி வருமொழியாய் வருங்காலத்து, ஆய்தம் நிலையலும் வரை நிலையின்று — ளகாரம் டகாரமாய்த் திரிதலேயன்றி ஆய்தமாகத் திரிந்து நிற்றலும் நீக்கும் நிலைமையின்று ; எ - று.

ஏ - டு : முஃஷது முட்டது என வசும்.

(கங்க)

அதற்கு, மேஜும் ஒரு முடிபு

ஈ. நெடியத னிறுதி இயல்பா குநவும்  
வேற்றுமை யல்வழி வேற்றுமை நிலையலும்  
போற்றல் வேண்டும் மொழியுமா ருனவே.

இது மேலதற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.

இ - ன் : நெடியதன் இறுதி இயல்பு ஆகுங்கும் — அவ் வீற்று நெடியதன் இறுதி திரியாது இயல்பாய் முடிவனவற்றையும், வேற்றுமை அல்வழி வேற்றுமை நிலையலும் — வேற்றுமையல் லாத யிடத்து வேற்றுமையின் இயல்பை யுடையவாய்த் திரிந்து முடி தலையும், போற்றல் வேண்டும் மொழியுமாருளா — போற்றுதல் வேண்டுஞ்ச சொற்களும் உள ; எ - று.

ஏ - டு : கோள்கடிது வாள்கடிது சிறிது தீது பெரிது எனவும், ‘புட்டேம்ப் புயன்மாறி’ (பட்டினப்பாலை-ச) எனவும் வரும்.

போற்றல்வேண்டும் என்றதனால் உதனங்காய் செதிள் பூ தோல் என அம்முப் பெறுதலுங் கொள்க. உதனொன்பது யாட்டினை உணர்த்துக்கால் முற்கூறிய முடிபுகள் இருவழிக்கும் ஏற்றவாறே முடிக்க. உதட்கோடு உதள் கடிது உதனன்று என ஒட்டுக. ‘மோத்தையுங் தகரு முதனு மப்பரும்’ (மரபீயல்-ச) என்றார் மரபீயவில்.

(கங்க)

ஈகா ஸற்றுத் தொழிற் பெயர்

சாக. தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல்.

இஃது இவ் வீற்றுத் தொழிற்பெயர்க்கு இருவழியும் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.

2 அதோள் இதோள் முதலையன அவவிடத்து இவவிடத்து எனச கட்டு வினவிடப் பொருள்படுவன.

**இ - ன் :** தொழிற் பெயரெல்லாம் — எகார ஈற்றுத் தொழிற் பெயரெல்லாம் இருவழியும், தொழிற் பெயர் இயல — ஞகார ஈற்றுத் தொழிற் பெயர்போல வன்கணத்து உகரமும் வல்லெலமுத்தும், மென்கணத்தும் இடைக்கணத்து வகரத்தும் உகரமும் பெற்று முடியும் ; எ - று.

**எ - டு :** துள்ளுக்கடிது சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், துள்ளுக்கடிமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வன்மை எனவும் வரும்.

எல்லா மென்றதனுடே இருவழியுக் தொழிற்பெயர்கள் உகரமும் வல்லெலமுத்தும் பெருது திரிந்துங் திரியாதும் முடிவனங்கள் கொள்க. கோள்கடிது கோட்கடிது, கோள்கடிமை கோட்கடிமை என்பன போல்வன பிறவும் வரும்.

இனி வாள்கடிது வாட்கடிது சிறிது தீது பெரிது எனவும் வாள்கடிமை வாட்கடிமை எனவுங் காட்டுக. வாள்—கொல்லுதல். (கஂசு)

‘இருள்’ என்னுஞ் சொல்

**சாங்.** இருளென் கிளவி வெயிலியல் திலீயும்.

இது திரிபுவிலக்கி அத்தும் இன்னும் வகுத்தவின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.

**இ - ன் :** இருள் என் கிளவி — இருளென்னுஞ் சொல் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண், வெயிலியல் திலீயும் — வெயி வென்னுஞ் சொற்போல அத்தும் இன்னும் பெற்று முடியும் ; எ - று.

**எ - டு :** இருளத்துக்கொண்டான் இருளிற்கொண்டான் சென்றுந் தங்கான் போயின்ன என வரும்.

சாரியை வரையாது கூறினமையின் இயல்புகணத்தும் ஒட்டுக. இருளத்துஞான்றுஞ் நீண்டான் மாண்டான் இருளின் ஞான்றுஞ் நீண்டான் மாண்டான் என வரும். (கஂசு)

‘புன்’ வன் என்னுஞ் சொற்கள்

**சாங்** புன் ஞும் வள்ஞுந் தொழிற்பெயர் ரியல்.

இதுவும் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது, திரிபும் இயல்பும் விலக்கித் தொழிற்பெயர்விதி வகுத்தவின்.

**இ - ன் :** புள்ளும் வள்ளும் — புள்ளென்னுஞ் சொல்லும் வள்ளென்னுஞ் சொல்லும் இருவழிக் கண்ணும், தொழிற் பெயர் இயல — ஞகார ஈற்றுத் தொழிற் பெயர் போல வன்கணத்து உகரமும் வல்லெலமுத்தும், மென்கணத்தும் இடைக்கணத்து வகரத்தும் உகரமுத்தும் பெற்று முடியும் ; எ - று.

**எ - டு :** புள்ளுக்கடிது வள்ளுக்கடிது சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், புள்ளுக்கடிமை வள்ளுக்கடிமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வன்மை எனவும் வரும்.

இதனைத் ‘தொழிற் பெயரெல்லாம்’ (எழு - சங்க) என்பதன்பின் வையாதனால் இருவழியும் வேற்றுமைத்திரிபு எய்தி முடிவனவுங் கொள்க. புட்கடிது வட்கடிது சிறிது தீது பெரிது எனவும், புட்கடுமை வட்கடுமை சிறுமை தீமை பெருமை எனவும், புண்ணான்றது நீண்டது மாண்டது எனவும், புண்ணாந்தி நீட்சி மாட்சி எனவும் வரும். புள்ளு வலிது புள்வலிது புள்ளுவன்மை புள்வன்மை என வகரத்தின் முன்னர் உகரம் பெற்றும் பெருதும் வருதலின் ‘நின்றசொன்னு னியல்பாகும்’ (எழு - சகச) என்ற தனை முடியாமை உணர்க. இது வள்ளிட்கும் ஒக்கும். (கங்க)

‘மக்கள் என்னும் சொல்  
சாச. மக்க ளென்னும் பெயர்ச்சொ விறுதி  
தக்கவழி அறிந்து வலித்தலும் முரித்தே

இஃது எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது, ‘உயிர்கூடிய உயர் தினைப்பெயர்’ (எழு - கடுந) என்பதனுட் கூறிய இயல்பு விலக்கித் திரிபு வகுத்தலின்.

**இ - ஸ் :** மக்கள் என்னும் பெயர்ச்சொல் இறுதி — மக்க ளென்னும் பெயர்ச்சொல்லிறுதி இயல்போயன்றி, தக்கவழி அறிந்து வலித்தலும் உரித்து — தக்க இடம் அறிந்து வல்லொற்று கத் திரிந்து முடி தலும் உரித்து; எ - று.

தக்கவழியென்றார் பெரும்பான்மை மக்கள்உடம்பு உயிர்நிங்கிக் கிடந்த காலத்தின் அஃது இம்முடிபுபெறும் என்றத்து.

**எ - டு :** மக்கட்கை செவி தலை புறம். ‘இங்கிடந்தது மக்கட்டலை’ என்பதனை அவ்வாருதல் கொள்க. மக்கள் கை செவி தலை புறம் எனத் திரியாது நின்றது உயிருள்ளமை பெற்று.

இனிச் சிறுபான்மை மக்கட் பண்பு மக்கட்சட்டு எனவும் வரும். (கங்க)

#### ந. புறனடை

இவ்வயலின் புறனடை

**சாஞ்சு. உணரக் கூறிய புணரியல் மருங்கீற்  
கண்டுசெயற் குரியவை கண்ணினர் கொள்ளே.**

இஃது இவ்வோத்தின்கண் எடுத்தோத்தானும் இலோசானும் முடியாது நின்றவற்றிற்கெல்லாம் இதுலே ஓத்தாகக் கொண்டு சாரியை பெறுவனவற்றிற்குச் சாரியையும் எழுத்துப் பெறுவனவற்றிற்கு எழுத்துங் கொடுத்து முடித்துக்கொள்க என்கின்றது.

**இ - ஸ் :** உணரக் கூறிய புணரியன் மருங்கின் — உணரக் கூறப்பட்ட புள்ளியிறு வருமொழியோடு புணரும் இயல்பிடத்து, கண்டு செயற்கு உரியவை — மேல் முடித்த முடிபன்றி வழக்கி னுட் கண்டு முடித்தற்கு உரியவை தோன்றியவழி, கண்ணினர் கொள்ளல் — அவற்றையுங் கருதுக்கொண்டு ஏற்றவாறே முடிக்க ; எ - று.

**எ - டு :** மண்ணப்பத்தம் என அல்வழிக்கண் ணகர ஈது அக்குப் பெற்றது. மண்ணாங்கட்டி என அம்முப்பெற்றது. பொன்னப்பத்தம் என ணகர

சறு அக்குப் பெற்றது. பொன்னங்கட்டி என அம்முப் பெற்றது. கானங் கோழி என வேற்றுமைக்கண் அம்முப்பெற்றது. மண்ணுங்கட்டி கானங் கோழி என்பன மருஷ. வேயின்றலை என யகர ஈற்று உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுமி வல்லெலமுத்துக் கெடுக்க. நீர்குறிது என ரகர ஈறு அல்வழிக்கண் இயல்பாயிற்று. வேர்குறிது வேர்க்குறிது இது ரகர ஈறு அல்வழி உற்க்கி. வடசார்க்கூரை மேல்சார்க்கூரை இவை வல்லெலமுத்து மிக மருஷ முடிபு. அம்பர்க்கொண்டான் இம்பர்க்கொண்டான் உம்பர்க்கொண்டான் எம்பர்க்கொண்டான் என இவ் வீறு ஏழுனுருபின் பொருள்பட வந்தன வல்லொற்றுப்பெற்றன. தகர்க்குட்டி புகர்ப்போத்து என்பன பண்புத்தொகை கருதிற்றேல் ஈண்டு முடிக்க. வேற்றுமையாயின் முன்னர் முடியும். விழலென்னும் வகர ஈறு வேற்றுமைக்கண ரகரமாகாது னகரமாம் முடிதல் கொள்க. விழுன்காடு செறு தாள் புறம் என வரும். கல்லம்பாறை உசிலங்கோடு எலியாலங்காய் புடோலங்காய் என அவ் வீறு அம்முப்பெற்றது. கல்லாம்பாறை என்பது மருஷ. அழலத்துக் கொண்டான் என அவ் வீறு அத்துப்பெற்றது. அமுக்கற்போர் புழுக்கற்சோறு என்பன அவ் வீற்று அல்வழித்திரிபு. யாழ்குறிது என்பது முகர ஈற்று அல்வழி யியல்பு. வீழ்குறிது வீழ்க்குறிது என்பன அவ் வீற்று அல்வழியற்குச்சி. தாழ்ப்பாவை என்பது அவ் வீற்று அல்வழி அக்குப்பெற்றது. யாழின்கோடு செய்கை தலை புறம் என அவ் வீற்று உருவிற்குச் சென்றசாரியை பொருட்கட் சென்றுமி வல்லெலமுத்து வீழ்க்க. முன்னுளை வாழ்வு முன்னோப்பரிசு ஒருங்களைக்குழவி ஒரு திங்கள்குழவி என்றாற் போல்வன எகார ஈறு ஜாரா மூம் அதனேடு வல்லெலமுத்தும் பெறுதல் கொள்க. பிறவும் இவ்வோத்தின் வேறுபட வருவன வெல்லாங் கொள்ளந்து இதனான் முடிக்க. குளத்தின் புறம் மரத்தின்புறம் என உருபிற்கு எய்திய அத்தோடு இன்பெறுதலும் கொள்க.

இனிக் 'கடிசொல்லில்லை' (சொல் - சுடிட) என்பதனுன் வழக்கின்கண் னுஞ் செய்யுட்கண்ணும் வங்குது திரிந்து முடியுஞ் சொற்களும் உள். அவற் றைக் கண்ணினர் கொள்ளலே என்பதனுன் மண்ணுக்குப்போனான் பொன் னுக்குவிற்றுன் பொருளுக்குப்போனான் நெல்லுக்குவிற்றுன் கொள்ளுக்குக் கொண்டான் பதினேழு என்றாற்போல வழக்கின்கண் உகரம் பெறுவனவும் 'வின் னுக்குமேல்', 'மண்னுக்கு நாப்பன்',

“பல்லுக்குத் தோற்ற பனிமுல்லை பயங்கிளிகள்  
சொல்லுக்குத் தோற்றின்னுங் தோற்றனவால்—செல்லுக்கு  
நாரேஒஒ நா தெறன்பாள் நுடங்கிடைக்கும் வன்மூலைக்கு  
மாரேயா வன்றளந்த மன்.”

என்றாற்போலச் செய்யுட்கண் உகரம்பெறுவனவும், பிறவும் முடிக்க.

பற்கு கெற்கு என்பன முதலியவுட கொள்க. இவை உருபின் பொருள் பட வாராது உருபின்கண் வந்தனவேலும் எண்டுக் காட்டினும், ஆண்டுப் ‘புள் ஸியிறுதியும்’ (எழு - १०२) என்னும் உருபியற்குத்திரத்து இலேசு கோடற்கு இடனின்றென்று கருதி. இனி அச்குத்திரத்துத் ‘தேருங்காலை’ என்றத வன் முடித்தலும் ஒன்று.

(கக0)

புள்ளிமயங்கியல் முற்றற்று.

## கூ. குற்றியலுகரப்புணரியல்

[குற்றியலுகர ஈறுகட்குரிய புணர்ச்சி யிலக்கணம் உணர்த்துவது.]

### க. குற்றியலுகரத்தின் இயல்பு

குற்றியலுகரத்தின் பெயர், திறை, தொகை

சங்க. சரெழுத் தொருமொழி உயிர்த்தொடர்பிடைத்தொடர் ஆய்தத் தொடர்மொழி வன்றெருடர் மென்றெருடர் ஆயிரு மூன்றே உகரங் குறுகிடன்.

என்பது குத்திரம். இவ்வோத்துக் குற்றியலுகர மென்று கூறப்பட்ட எழுத்துப் பொருட்பெயரோடும் எண்ணுப்பெயர் முதலியவற்றேரும் புனரும் முறைமை உணர்த்தினமையித் குற்றியலுகரப் புணரியலென்னும் பெயர்த்தா யிற்று. இது ‘மெய்யேயுயிரென்றுமிரியல்’ (எழு - கடங்) என்றவற்றுள் உயிரினது விகாரமாய்ச்சின்ற குற்றுகரத்தை இருமொழிக் கண்ணும் புணர்க்கின்ற மையின் மேலை ஒத்தினேரு இயைபுடைத்தாயிற்று. இத்தலைச்சுத்திரம் மொழிமரபினகத்து இருவழிய என்ற குற்றுகரம் இதனகத்து இனைத்து மொழியிறுதி வருமென்று அவற்றிற்குப் பெயரும் முறையுந் தொகையும் உணர்த்துகின்றது. அப்பெயர் பெயர், அம்முறை மூறந, அத்தொகை தொகை ‘தொடர்மொழியிற்று’ (எழு - கூச்) வருமென்று ஆண்டுக் கூறியவதனை ஈண்டு ஜங்குவகைப்படுத்தி அதனேரு ‘டெட்டெடுத்திம்பரும்’, (எழு - கூச்) என்றது ஒன்றே யாதவின் அதனையுங் கூட்டி அறவகைத்தென்றார்.

இ - ஃ : சரெழுத் தொருமொழி — இரண்டெடுத் தானுகிய ஒருமொழியும், உயிர்த் தொடர் — உயிர்மேல்வரும் மெய்யைத் தொடர்ந்து நின்ற சொல்லும், இடைத் தொடர் — இடையொற்று மேல்வரும் மெய்யைத் தொடர்ந்து நின்ற சொல்லும், ஆய்தத் தொடர்மொழி — ஆய்தமாகிய எழுத்து மேல்வரும் மெய்யைத் தொடர்ந்து நின்ற சொல்லும், வன்றெருடர் — வல்லொற்று மேல்வரும் மெய்யைத் தொடர்ந்து நின்ற சொல்லும், மென்றெருடர் — மெல்லொற்று மேல்வரும் மெய்யைத் தொடர்ந்து நின்ற சொல்லும், ஆயிரு மூன்றே — ஆயிய அவ்வாறு சொல்லுமே, உகரங் குறுகு இடன் — குற்றியலுகரங் குறுகிவரும் இடன்; எ - று.

ஏ - டு : நாகு, வரகு, தெள்கு, எஃகு, கொக்கு, குரங்கு என வரும்.

இதனை எழுன்று <sup>1</sup> கொள்வார்க்குப் பின்னைக்கு ஈண்ணும்பு ஆமணக்கு முதலியன முடியாகமை உணர்க. (க)

1 எழுவகை இடமாவன :—1 டெட்டுக்கீழும், 2 கெட்டிவொறுத்தின கீழும், 3 குற்றினைக் கீழும், 4 குற்றினை யொறுத்தின கீழும், 5 குற்றினைத்து கீழும், 6 குற்றினையுடைய வொறுத்தின கீழும், 7 குற்றினைத்து கீழும் மன இவை : இவற்றுக்கு எடுத்துக்காட்டு : முறையே. 1 நாகு, 2 நாகு, 3 வரகு, 4 அரகு, 5 பஸாச, 6 பனுட்டி, 7 காச, எளபன. இவற்றுக்கு நாற்பா.

“ தெட்டு கேட்டு குற்றினை குற்றினை கேட்டு கெட்டு கொல்லி வைய யோற்றெடு வருத்தொடு குற்றெடு நிது தியென் ரேழு குற் துகரக் கிடென மொழிப ”

என்பது.

அவற்றுள், சரோற்றுத் தொடர்கள்

சங்க. அவற்றுள்,

சரோற்றுத் தொடர்மொழி இடைத்தொடராகா.

இஃது அவ்வாறனுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிற்குவிதி வகுத்தது.

இ - ண : அவற்றுள் — அவ்வாறனுள், சரோற்றுத் தொடர் மொழி — இரண்டொற்று இடைக்கண் தொடர்ந்து நிற்குஞ் சொல்லிற்கு இடையின் ஒற்று முதல் நின்றால், இடைத் தொடராகா — மேல் இடையினாங் தொடர்ந்து நில்லா, வல்லீனமும் மெல்லினமுங் தொடர்ந்து நிற்கும் ; ஏ - று.

ஏ - டு : ஆர்க்கு, ஈர்க்கு, நொய்ம்பு, மொய்ம்பு என வரும்.

(2)

இருவழியினும் குற்றுகரம் வருமாறு

சங்க. அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் எல்லா இறுதியும் உகர நிலையும்.\*

இஃது ‘இடைப்படித்திருகு மிடனுமாருண்டே’ (எழு - நள) என்றநாற் புணர்மொழிக்கண் அரைமாத்திரையினுங் குறுகுமென எய்தியதனை விலக்கி ‘அவ்வியல் நிலையு மேஜை மூன்றே’ (எழு - கல) என்ற விதியேபெறு மென்கின்றது.

இ - ண : அல்லது கிளப்பினும் — அல்வழியைச் சொல்லு மிடத்தும், வேற்றுமைக் கண்ணும் — வேற்றுமைப் புணர்ச்சிக் கண்ணும், எல்லா இறுதியும் உகரம் நிலையும் — ஆறு ஈற்றின் கண்ணும் உகரங் தன் அரை மாத்திரையைப் பெற்று நிற்கும் ; ஏ - று.

வருமொழியானல்லது அல்வழியும் வேற்றுமையும் விளங்காமையின் ‘அல்லது கிளப்பினும் வேற்றுமைக்கண்ணும்’ எனவே இருமொழிப் புணர்ச்சி என்பது பெற்றால். இவ்விருமொழிக்கட்பழையு அரைமாத்திரை பெற்றே நிற்குமென்றார். அன்றி இருமொழிப் புணர்ச்சிக்கண் ஒரு மாத்திரை பெறு மென்றாக்குப் பன்மொழிப் புணர்ச்சியாகிய செய்யுளிலக்கணங் குற்றுகரத் தான் கோர்ப்பசை நிறைப்பசை கோடலும் அவற்றுங் அறுபது வஞ்சிச்சிக்கோடலும் பத்தொண்பதினாறியிரத் திருநூற்றுத் தொண்ணாற்றிரு தொடை கோடலும் இன்றாய், முற்றியலுகரமாகவே கொள்ள வேண்டுதலின் மாறு கொளக் கூறலென்னுங் குற்றங் தங்குமென்று உணர்க.

ஏ - டு : நாகுக்கிடு வரகுக்கிடு நாகுக்குமை வரகுக்குமை என வரும். இவை தம் அரைமாத்திரை பெற்றன. எனையவற்றேரும் ஓட்டுச்.

\* சிறையும் எனவும் பாடம். இப்பாடத்தையே இனமழுரணாகும் பேராசிரியருக்கு கொண்டனா. குற்றியலுகரம் பொய்யெழுத்துப்போல அரைமாத்திரையொப்பினும் தனித்து நிற்கும்போது தனித்தொலிக்கும் உயிர்த்தன்மை சீரம்பியதே ஏனாபது பேராசிரியா கருத்து.

இனி இது ‘மாஸ்யாறுபோந்து கால்சரங்துபாய்ந்து’ எனத் தொடர் மொழிக்கண்ணும் அரைமாத்திரை பெற்றது என்னேக்கால் வஞ்சிக்கி ரின்று மாறு உணர்க.

அதற்கு, மேஜும் ஒரு முடிபு

**சாக.** வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழித் தொல்லை இயற்கை நிலையலு முரித்தே.

இது முன்னின்ற சூத்திரத்தான் அரைமாத்திரை பெறும் என்றதனை விலக்கி ‘இடைப்படிட் குறுகுமிடனும்’ (எழு - எள்) என்றதனை அரை மாத்திரையினுங் குறுகுமென்று ஆண்டு விதித்தது எண்டு வல்லொற்றுத் தொடர்மொழிக்கண்ணே வருமென்கின்றது.

**இ - ள் :** வல்லொற்றுத் தொடர் மொழி — வல்லொற்றுத் தொடர் மொழிக் குற்றுகரம், வல்லெழுத்து வருவழி — வல் வெழுத்து முதன்மொழி வருமொழியாய் வருமிடத்து, தொல்லை இயற்கை நிலையலும் உரித்து — ‘இடைப்படிட் குறுகும்’ (எழு - எள்) என்பதனுற் கூறிய அரை மாத்திரையினுங் குறுகி நிற்கும் என்ற இயல்பிலே நிற்றலும் உரித்து; எ - று.

உம்மை எதிர்மறை.

**எ - டி :** கொக்குங்கடிது கொக்குங்கடிமை என அரைமாத்திரையிற் குறைந்தவாறு குரங்குகடிதென்பது முதலியவற்றேரு படுத்துச் செவிகருவியாக உணர்க.

முன்னின்ற சூத்திரத்து\* உகர்ந்தையுமென்று பாடம் ஓதி அதற்கு உகரம் அரைமாத்திரையிற் சிறிது மிக்கு நிற்குமென்று பொருள் கூறி இச் சூத்திரத்திற்குப் பழைய அரைமாத்திரைபெற்று நிற்குமென்று கூறுவாரும் உளர்.

### ஈ. குற்றியவிகரம்

#### குற்றியவிகரம் வருவாறு

**சாக.** யகரம் வருவழி இகரங் குறுகும்  
உகரக் கிளவி துவரத் தோன்றுது.

இது குற்றியவிகரம் புணர்மொழியகத்து வருமாறு கூறுகின்றது.

**இ - ன் :** யகரம் வருவழி உகரக்கிளவி துவரத் தோன்றுது — யகர முதன்மொழி வருமொழியாய் வருமிடத்து நிலைமொழிக் குற்றுகர வெழுத்து முற்றத் தோன்றுது, இகரங் குறுகும் — ஆண்டு ஓர் இகரம் வந்து அரை மாத்திரைபெற்று நிற்கும் ; எ - று.

**எ - டி :** நாகியாது வரகியாது தெள்கியாது எஃகியாது கொக்கியாது குரங்கியாது எனவரும். ‘துவர’ என்றார், ஆறு ஈற்றின்கண்ணும் உகரங் கெடுமென்றற்கு.

\* தோல்காப்பியம் இவ்வாசிரியரும் கீழையுமென்றாலும்,

ஏ. குற்றுகரப் பொதுப் புணர்ச்சி

தெட்டுகேட்ட, உயிர்த்தோடு

சகக. சரெழுத்து மொழியும் உயிர்த்தோடர் மொழியும் வேற்றுமையாயின் ஒற்றிடை இனமிகத் தோற்றம் வேண்டும் வல்லெழுத்து மிகுதி.

இது முந்கூறிய ஆற்றனாள் முன்னர்கின்ற இரண்டற்கும் வேற்றுமைப் பொருட்புணர்ச்சி முடிபு கூறுகின்றது.

இ - ன் : சரெழுத்து மொழியும் உயிர்த்தோடர் மொழியும் — சரெழுத்தோருமொழிக் குற்றுகர ஈற்றிற்கும் உயிர்த்தோடர் மொழிக் குற்றுகர ஈற்றிற்கும். வேற்றுமையாயின் — வேற்றுமைப் பொருட் புணர்ச்சியாயின், இன ஒற்று இடை மிக — இன மாகிய ஒற்று இடையிலே மிக, வல்லெழுத்து மிகுதி தோற்றம் வேண்டும் — வல்லெழுத்து மிகுதி தோன்றி முடிதலை விரும்பும் ஆசிரியன் ; எ - று.

எ - டு : யாட்டுக்கால் செவி தலை புறம் எனவும், முயிற்றுக்கால் சினை தலை புறம் எனவும் வரும். கயிற்றுப் புறம் வயிற்றுத்தீ என்பனவுமாம்.

தோற்றம் என்றதனான் எனைக்கண்த்தும் இம்முடிபு கொள்க. யாட்டு ஞாந்தி ரினாம் மணி வால் அதன் எனவும், முயிற்றுஞாந்தி ரினாம் முட்டை வலிமை அடை ஆட்டம் எனவும் வரும். (க)

அந்து, வேறு முடிபு

சகக. ஒற்றிடை இனமிகா மொழியுமா ருளவே  
அத்திறத் தில்லை வல்லெழுத்து மிகலே.

இஃது எப்தியது ஒருமருங்கு மறுக்கின்றது.

இ - ன் : ஒற்று இடை இனம் மிகா மொழியுமாருளா — முற்கூறிய இரண்டனாள் இனவொற்று இடையிக்கு முடியாத மொழி கரும் உள, வல்லெழுத்து மிகல் அத்திறத்தில்லை — வல்லொற்று மிக்குமுடிதல் அக்கூற்றுளில்லை ; எ - று.

எ - டு : நாகுகால் செவி தலை புறம் எனவும், வரகு கதிர் சினை தாள் பதர் எனவும் வரும்.

அத்திறமென்றதனான் உருபிற்கு எப்திய சாரியை பொருட்கட் சென்ற வழி இயைபுவல்லெழுத்து வீழ்க்க. யாட்டின்கால் முயிற்றின்கால் நாகின்கால் வரகின்கதிர் என வரும்.

அத்திறமென்றதனான் எனைக்கண்த்தும் ஒற்றிடை மிகாமை கொள்க. நாகுஞாந்தி நீட்சி மாட்சி வலிமை என ஒட்டுக.

இடைத்தோடர் ஆய்தத்தோடர்

சகந. இடையொற்றுத் தொடரும் ஆய்தத் தொடரும் நடைஆ இயல என்மாறு புலவர்.

இஃது இடைநின்ற இரண்டற்கும் முடிபு கூறுகின்றது.

**இ - ஸ் :** இடையொற்றுத் தொடரும் ஆய்தத்தொடரும் — இடையொற்றுத் தொடர்மொழிக் குற்றுகர சுறும் ஆய்தத் தொடர்மொழிக் குற்றுகர சுறும், நடை ஆ இயல என்மனூர் புலவர் — நடைபெற நடக்குமிடத்து முற்கூறிய அவ்வியல்பு முடிபினையுடைய என்று கூறுவர் புலவர் ; எ - று.

**ஏ - டி :** தெள்குகால் சிறை தலை புறம் எனவும், எஃகுகுமை சிறுமை தீமை பெருமை எனவும் வரும். (அ)

வன்றெரூடர், மென்றெரூடர்

**சகச.** வன்றெரூடர் மொழியும் மென்றெரூடர் மொழியும்

வந்த வல்லெழுத் தொற்றிடை மிகுமே

மெல்லொற்றுத் தொடர்மொழி மெல்லொற் றெல்லாம் வல்லொற் றிருதி கிளையொற் றுகும்.

இது பின்னின்ற இரண்டற்கும் முடிபு கூறுகின்றது.

**இ - ஸ் :** வன்றெரூடர் மொழியும் மென்றெரூடர் மொழியும் — வன்றெரூடர்மொழிக் குற்றுகர சுறும் மென்றெரூடர் மொழிக் குற்றுகர சுறும், வந்த வல்லெழுத்து ஒற்று இடை மிகும் — வரு மொழியாய் வந்த வல்லெழுத்தினது ஒற்று இடையிலே மிக்கு முடியும், மெல்லொற்றுத் தொடர்மொழி மெல்லொற் றெல்லாம் — அவ்விரண்டனுள் மெல்லொற்றுத் தொடர்மொழிக்கண் சின்ற மெல்லொற் றெல்லாம், இருதி வல்லொற்று — இறுதிக்கணின்ற வல்லொற்றும், கிளை ஒற்று ஆகும் — கிளையாகிய வல்லொற்று மாய் முடியும் ; எ - று.

இஹதி வல்லொற்று வருதலாவது குற்றுகரம் ஏறினின்ற வல்லொற்றுத் தானே முன்னர்வந்து நிற்றலாம். கிளைவல்லொற்று வருதலாவது ணகாரத் திற்கு டகாரமும் ணகாரத்திற்கு றகாரமும் புணர்ச்சியும் பிறப்பும் நோக்கிக் கிளையாமாதவின், அவை முன்னர் வந்து நிற்றலாம்.

**ஏ - டி :** கொக்குக்கால் சிறுகு தலை புறம், குரங்குக்கால் செவி தலை புறம், குரக்குக்கால் செவி தலை புறம், எட்குக்குடி செவி தலை புறம், எந்புக்காடு சுரம் தலை புறம் என வரும்.<sup>1</sup> அற்புத்தளை என்பது அன்பினாற் செய்த தளை யென வேற்றுவதையும் அன்பாகிய தளையென அல்வதியுமாம்.

வந்த என்றதனுள் ஓவிவரண்டிற்கும் உருவிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றவழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. கொக்கின்கால் குரங்கின்கால் என வரும்.

எல்லாமென்றதனுற் பற்பிற்பாரி குறும்பிற்சான்றூர் என மெல்லொற் றுத் திரியாவையுங் கொள்க.

1) கொக்குக்கால - வன்றெரூடாக குற்றியலுகரம் வகு வல்லெழுதது மிககுமுடிநதது. குரங்குக்கால - மென்றெரூடாக குற்றியலுகரம் வந்த வல்லெழுதது மிககுமுடிநதது. குரக்குக்கால் - மென்றெரூடரின் இடையிலே சின்ற மெல்லொற்று இறுதி வல்லொறாகுத் திரிந்தது. எட்குக்குடி - மென்றெரூடரின் இடையில் சின்ற மெல்லொற்று இன வல்லொற்றுயத் திரிந்தது.

ஒற்றென்ற மிகுதியான் இயல்புகணத்துக்கண்ணும் குருக்குஞாற்சி விணம் முகம் விரல் உகிர் என மெல்லொற்றுத் திரிச்துவருமாறு கொள்க. சிலப்பதிகாரமென்பதும் அது.

வன்றெருட்டர்மொழி இயல்புகணத்துக்கண் வருதல் 'ஞங்யவ' (ஏழு - கதச) என்பதனான் முடியும்.

#### மரப்பெயக்

**சகரு.** மரப்பெயர்க் கிளவிக் கம்மே சாரியை.

இஃது எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுகின்றது, அம்மு வகுத்தலின்.

**இ - ள் :** மரப்பெயர்க் கிளவிக்கு அம்மே சாரியை — குற்றிய லுகர ஈற்று மரப்பெயர்க்கு வருஞ் சாரியை அம்முச்சாரியை; எ - று.

**ஏ - டு :** தேக்கங்கோடு செதிள் தோல் பூ என வரும்.

கமுகங்காய் தெங்கங்காய் சீழ்கம்புல் கம்பம்புல் பயற்றங்காய் என்றாற் போலும் புல்லினையும் மரமென அடக்கி மாறுகொள்க் கூறுவெனத் தழிதிக் கொண்ட சிதைவென்பதாம் இச் சூத்திரமென்று உணர்க. (வ)

அதற்கு, மேறும் ஒரு முடிய

**சகசா.** மெல்லொற்று வலியா மரப்பெயரு முளவே.

இது மென்றெருட்டர்மொழிக்கு எய்தியது ஒருமருங்கு மறுக்கின்றது.

**இ - ள் :** மெல்லொற்று வலியா மரப்பெயரும் உள் — மெல்லொற்று வல்லொற்றுகத் திரியாது மெல்லொற்றுய் முடியும் மரப்பெயரும் உள்; எ - று.

**ஏ - டு :** புன்கங்கோடு செதிள் தோல் பூ எனவும், குருந்தங்கோடு செதிள் தோல் பூ எனவும் வரும்.

வலியா மரப்பெயரும் எனவே வலிக்கும் மரப்பெயரும் உளவென்று கொள்க. வேப்பங்கோடு கடப்பக்காய் ஈச்சங்குலை என வரும். (கக)

#### நெடிற்கெட்டர், வன்றெருட்

**சகள.** ஈரெழுத்து மொழியும் வல்லொற்றுத் தொட்டரும் அம்மிடை வரற்கு முரியவை உளவே அம்மர பொழுகும் மொழிவழி னன்.

இஃது ஈரெழுத் தொருமொழிக்கும் வன்றெருடர் மொழிக்கும் எய்தாத தெய்துவித்தது, முன்னர் எய்தியதை விலக்கி அம்மு வகுத்தலின்.

**இ - ள் :** ஈரெழுத்து மொழியும் வல்லொற்றுத் தொட்டரும் — ஈரெழுத்தொருமொழிக் குற்றியலுகரமும் வன்றெருடர்மொழிக் குற்றியலுகரமும், அம் இடை வரற்கும் உரியவை உள் — முன் முடித்துப்போந்த முடிபுகளன்றி அம்முச்சாரியை இடையேவந்து முடித்தற்கு உரியனவும் உள்; யாண்டெனின், அம் மரபு ஒழுகும்

உ.ஏ.கா

## தொல்காப்பியம்

[குற்றியலுகரப்]

மொழிவயினுன — அவ்விலக்கணம் நடக்கும் மொழியிடத்து ;  
எ - று.

எ - டு : ஏறங்கோள் சூதம்போர் வட்டம்போர் புற்றம்பழஞ்சோறு என  
வரும்.

உம்மை எதிர்மறையாகவின், அம்முப்பெருதன நாகுகால் கொக்குக்கால்  
என முன்னர்க் காட்டினவேயாம்.

அம்மரபொழுகும் என்றதனால் அரசக்கண்ணி முரசக் கடிப்பு என அக்கும்  
வல்லெலமூத்துங் கொடுத்தும் அரசவாழ்க்கை முரசவாழ்க்கை என அக்குக்  
கொடுத்தும் முடிக்க.<sup>1</sup>

இன்னும் அதனாலே இருட்டத்துக்கொண்டான் விளக்கத்துக்கொண்டான்  
என அத்தும் வல்லெலமூத்துங் கொடுத்தும் மயிலாப்பிற்கொற்றன் பறம்  
பிற்பாரி என இன் கொடுத்துவ கரியதன்கோடு செடியதன்கோடு என அன்  
கொடுத்தும் முடிக்க. (க2)

சில மென்ஜெடுட் மொழிகள்

சகா. ஒற்றுநிலை திரியா தக்கொடு வருங் ம  
அக்கிளை மொழியு முளவென மொழிப.

இது மென்றூடர்மொழியு சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிற்து  
விதி வசுக்கின்றது.

இ-ன் : ஒற்று நிலை திரியாது அக்கொடு வருங் — ஒற்று  
முன்னின்ற நிலைதிரியாது அக்குச்சாரியையோடும் பிற சாரியை  
யோடும் வரும், அக்கிளை மொழியும் உள் என மொழிப — அக்  
கிளையான சொற்களும் உள் என்று சொல்லுவர் ஆசிரியர் ; எ-று.

இதற்கு உம்மையை முன்னர் மாறுக.

எ - டு : குன்றக்கை மன்றப்பெண்ணை என வரும். உம்மையாற்  
கொங்கத்துழுவு வங்கத்துவாணிகம் என அத்தும் பெற்றன.

நிலையென்றதனால் ஒற்று நிலைதிரியா அதிகாரத்துக்கண் வருஞ் சாரி  
யைக்கு இயைபு வல்லெலமூத்து வீழ்க்க. அக்கிளை யென்றார், இரண்டு சாரியை  
தொடர்ந்து முடிவனவும் உளவென்றஞ்சு. பார்ப்பனக்குழவி சேரி தோட்டம்  
பிள்ளை என அன்னும் அக்கும் வந்தன. இவற்றிற்கு உடைமை விரிக்க. பார்ப்பினுட்குழவி  
என்றுமாம். பார்ப்பானக்கை குழவி என்றால் ஈண்டு  
முடியாதென்று உணர்க.<sup>1</sup> பார்ப்பனமகன் பார்ப்பனவனிதை என்பனவும்  
பார்ப்பான் சாதி உணர்த்தின. (கங்)

என்னுப் பெயர்

சககை. என்னுப்பெயர்க் கிளை உருபியல் நிலையும்.

இது குற்றுகர ஈற்று என்னுப்பெயரோடு பொருட் பெயர் முடிக்  
கின்றது.

1 அரசக்கணி அரசவாழ்க்கை முதலிய தொடர்களின் இடையில் வந்துள்ளது அக்குச்  
சாரியை என்பதைவிட அகரச் சாரியை என்பதே பொருத்தமாம்.

1 இவ்வியல் குற்றியலுகரப் புனரியலாதலால், பார்ப்பு என்னுஞ் சொல்வன்றிப் பார்ப்  
பாள் என்னுஞ்சொல் இங்கு நிலைமொழியாக து என்பது கருத்து.

**இ - ள :** எண்ணுப்பெயர்க் கிளவி — எண்ணுப்பெயராகிய சொற்கள் பொருட்பெயரோடு புணருமிடத்து, உருபியல் கிலீ மும் — உருபுபுணர்ச்சியின் இயல்பின்கண்ணே நின்று அன்பெற்றுப் புணரும் ; எ - று.

**ஏ - டு :** ஒன்றங்காயம் இரண்டங்காயம் சுக்கு தோரை பயறு என ஓட்டுக் கூடிய ஒன்றஞூற்கொண்ட காயமென விரியும். வருமாழி வரையாது கூறினமையின், இயல்பு கண்துக்கண்ணும் கொள்க. ஒன்றன் ஞான் நூல் மணி யாழ் வட்டு அடை என வரும். மேலைச் சூத்திரத்து ‘ங்லை’ (எழுத்துக்கள்) என்றதனுண் இயைபு வல்லெழுத்து வீழ்க்க. (கா)

### ச. குற்றுகரச் சீரப்புப் புனர்ச்சி

‘வண்டு’ ‘பெண்டு’ என்னுஞ் சொற்கள்

**உடன். வண்டும் பெண்டும் இன்னெனுடு சிவனும்.**

இது மென்றோடர் மொழியுட் சிலவற்றிற்குப் பிற முடிபு கூறுகின்றது.

**இ - ள :** வண்டும் பெண்டும் இன்னெனுடு சிவனும் — வண்டென்னுஞ் சொல்லும் பெண்டென்னுஞ் சொல்லும் இன்சாரி யையோடு பொருந்தி முடியும் ; எ - று.

**ஏ - டு :** வண்டின்கால் பெண்டின்கால் என வரும். இதற்கு முற்கூறிய இலேசினான் வல்லெழுத்து வீழ்க்க. (கடு)

‘பெண்டு’ என்னுஞ் சொல்லுக்கு மேறும் ஒரு முடி.

**உடக். பெண்டென் கிளவிக் கன்னும் வரையார்.**

இது மேற்கூறியவற்றுள் ஒன்றற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.

**இ - ள :** பெண்டு என் கிளவிக்கு அன்னும் வரையார் — பெண்டென்னுஞ்சொற்கு இன்னேயன்றி அன்சாரியை வருதலை மும் நீக்கார் ஆசிரியர் ; எ - று.

**ஏ - டு :** பெண்டன்கை செவி தலை புறம் என வரும். (கசு)

வினாப்பெயர், சுட்டுப்பெயர்

**உடா. யாதென் இறுதியுஞ் சுட்டுமுதலாகிய ஆய்த இறுதியும் உருபியல் நிலையும்.**

இஃது ஈரெழுத்தொருமொழிக் குற்றியலுாத்துள் ஒன்றற்குஞ் சுட்டு முதலாகிய ஆய்தத் தொடர்மொழிக் குற்றியலுகரத்திற்கும் வேறு முடிபு கூறுகின்றது.

**இ - ள :** யாது என் இறுதியுஞ் சுட்டு முதலாகிய ஆய்த இறுதியும் — யாதென்னும் சுறுஞ் சுட்டெழுத்து முதலாகிய

ஆய்தத்தொடர்மொழிக் குற்றியலுகர ஈறும், உருபியல் நிலையும் — உருபு புணர்ச்சியின் இயல்பின்கண்ணே நின்று அன்பெற்றுச் சுட்டுமுதலிருதி ஆய்தங்கெட்டு முடியும் ; எ - று.

எ - டு : யாதன்கோடு அதன்கோடு இதன்கோடு உதன்கோடு செவி தலை புறம் என வரும். ஆய்தங்கெடாமுன்னே அன்னின் அகரத்தைக் குற்றுகரத்தின் மேல் ஏற்றுக, ஆய்தங்கெட்டால் அது முற்றுகரமாய் நிற்ற வின். (கள)

அல்வழியிற் சுட்டுப் பேயக்

**சுடங்.** முன்சூயிர் வருமிடத் தாய்தப் புள்ளி  
மன்னால் வேண்டும் அல்வழி யான.

இது முற்கூறியவற்றுட் சுட்டுமுதலுகரத்திற்கு ஒருவழி அல்வழிமுடிபு கூறுகின்றது.

இ - ஸ் : முன்னுயிர் வருமிடத்து — சுட்டுமுதலாகிய ஆய்தத்தொடர்மொழிக் குற்றுகர ஈற்றின்முன்னே உயிர்முதன் மொழி வருமிடத்து, ஆய்தப்புள்ளி மன்னால் வேண்டும் — ஆய்தவொற்று முன்போலக் கெடாது நிலைபெற்று முடிதலை விரும்பும் ஆசிரியன், அல்வழியான — அல்வழிக்கண் ; எ - று.

எ - டு : அஃது இஃது உஃது என நிறுத்தி அடை ஆடை இலை ஈயம் ஹரல் ஊர்தி எழு எணி ஜயம் ஒடுக்கம் ஓக்கம் ஒளவியம் என ஒட்டுக.

முன்னென்றதனே வேற்றுமைக்கண்ணும் இவ்விதி கொள்க. அஃப் தடைவு அஃதொட்டம்<sup>1</sup> என ஒட்டுக. இவற்றிற்கு இரண்டாமுருபு விரிக்க. இன்னும் இதனுணே ஏனை இலக்கணம் முடியுமாறு அறிந்து முடிக்க. (கஅ)

அல்வழியில் அதற்கு. மேலும் ஒரு முடிபு

**சுடங்.** ஏணை முன் வரினே தானிலை இன்றே.

இது மேலவற்றிற்குப் பிறகணத்தோடு அல்வழி முடிபு கூறுகின்றது.

இ - ஸ் : ஏணை முன் வரின் — முற்கூறிய ஈறுகளின் முன்னர் உயிர்க்கணமல்லன வருமாயின், தான் நிலையின்று -- அவ்வாய்தங்கெட்டு முடியும் ; எ - று.

எ - டு : அதுகடிது இதுகடிது உதுகடிது சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது யாது வலிது என ஒட்டுக. (கக)

பொதுவாக அல்வழியிற் குற்றிகா ஈறுகள்

**சுடங்.** அல்லது கிளப்பின் எல்லா மொழியுஞ்

சொல்லிய பண்பின் இயற்கை யாகும்.

இஃது ஆறு ஈற்றுக் குற்றுகரத்திற்கும் அல்வழி முடிபு கூறுகின்றது.

<sup>1</sup> அஃதொட்டம் - அதனை யொட்டுதல்.

இ - ள் : அல்லது கிளப்பின் — அல்வழியைச் சொல்லு மிடத்து, எல்லாமொழியும் — ஆறு சுற்றுக் குற்றுகரமும், சொல்லிய பண்பின் இயற்கையாகும் — மேல் ஆசிரியன் கூறிய குண்த் தையுடைய இயல்பாய் முடியும் ; எ - று.

எ - டு : நாகுகடிது வரகுகடிது தெள்குகடிது எஃகுகடிது குரங்குகடிது சிறிது தீது பெரிது என வரும். வினைக் கணத்துக்கண் “ங்ந்றசொன்மு னியல்பாகும்” (எழு - கசுக) என்றதனால் சொன்க.

எல்லாமொழியும் என்றதனால் வினைச்சொல்லும் வினைக்குறிப்புச் சொல்லும் இயல்பாயுடிதல் கொள்க. கிடங்குதுகுதிரை கரிதுகுதிரை என வரும்.

சொல்லிய என்றதனான் இருபெயரோட்டுப்பண்புத்தொகை வன்கணத் துக்கண் இனவொற்றுமிக்கு வல்லெலமுத்துப்பெற்று முடிதலும் இயல்புகணத் துக்கண் இனவொற்றுமிக்கு முடிதலுங் கொள்க. கரட்டுக்காணம் குருட்டுக் கோழி திருட்டுப்புலையன் களிற்றுப்பன்றி வெளிற்றுப்பனை எயிற்றுப்பல் எனவும், வரட்டாடு குருட்டெருது எனவும் வரும்.

பண்பினைஞ்றதனால் மெல்லொற்று வல்லெலாற்றுய் ஜகாரம் பெற்று முடிவனவும், மெல்லொற்று வல்லெலாற்றுய் ஜகாரமும் வல்லெலமுத்தும் பெற்று முடிவனவும், மெல்லொற்று வல்லெலாற்றுகாது ஜகாரமும் வல்லெலமுத்தும் பெற்று முடிவனவுங் கொள்க. ஓர்யாட்டடையானை யோட்டையெருது எனவும், அறறைக்கூத்தர் இறறைக்கூத்தர் எனவும், மன்றறத்தாதை மன்றறப்பானை பண்ணடச்சான்றூர் எனவும் வரும். (2.0)

### வன்னெடுடர்

**சுட்கூ.** வல்லெலாற்றுந் தொடர்மொழி வல்லெலமுத்து மிகுமே.

இஃது அவ் வாறு ஈற்றுள். ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.

இ - ள் : வல்லெலாற்றுத் தொடர்மொழி வல்லெலமுத்து மிகும் — வல்லெலாற்றுத் தொடர்மொழிக் குற்றுகர ஈறு வல்லெலமுத்து வருவழி வல்லெலமுத்து மிக்கு முடியும் ; எ - று.

எ - டு : கொக்குக்கடிது பாக்குக்கடிது பட்டிக்கடிது சிறிது தீது பெரிது என வரும். (உக)

‘ஆங்கு’ ‘யாங்கு’ முதலிய மென்னெடுடர் மொழிகள்

**சுட்டுச்சினை** நீடிய மென்னெடுடர் மொழியும்

யாவினு முதலிய மென்னெடுடர் மொழியும்

ஆயியல் திரியா வல்லெலமுத் தியற்கை.

இதுவும் அவ் ஆறு ஈற்றுள் ஒன்றன்கண் ஏழாம் வேற்றுக்கம இடப் பொருள் உணரவின்ற இடைச்சொற்கு முடிபுக்குகின்றது.

இ - ள் : சுட்டுச் சினை நீடிய மென்னெடுடர் மொழியும் — சுட்டாகிய சினையெழுத்து நீண்ட மென்னெடுடர்க் குற்றுகர ஈறும்,

யாவினு முதலிய மென்றூடர் மொழியும் — யாவென்னும் வினு முதலாகிய மென்றூடர்மொழிக் குற்றுகர ஈறும், வல்லெலழுத் தியற்கை ஆ இயல் திரியா — வல்லெலழுத்துப்பெற்று முடியுங் தன்மையாகிய அவ் வியல்பிற் திரியாது முடியும் ; எ - று.

எ - १ : ஆங்குக்கொண்டான் ஈங்குக்கொண்டான் ஊங்குக்கொண்டான் மாங்குக்கொண்டான் சென்றுன் தந்தான் போயினுன் என வரும்.

இயற்கையென்றதனுன் மென்றூடர்மொழிக் குற்றியலுகர ஈற்று வினை யெச்சம் இயல்பாயும் வன்றூடர்மொழிக் குற்றியலுகர ஈற்று வினையெச்சம் யிக்கும் முடிவன கொள்க. இருந்து கொண்டான் ஆண்டு சென்றுன் தந்து தீர்ந்தான் வந்து போயினுன் எனவும், செத்துக்கிடந்தான் செற்றுச்செய்தான் உய்த்துக்கொண்டான் நட்டுப்போனுன் எனவும் வரும். (22)

யாங்கு என்பதற்கு மேஜும் ஒரு முடிபு

சுடா. யாவினு மொழியே இயல்பு மாகும்.

இது மேலனவற்றுள் ஒன்றற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின் றது. வல்லெலழுத்துவிலங்கி இயல்பா மென்றவின்.

இ - ३ : யாவினு மொழியே இயல்புமாகும் — அவற்றுள் யாவென்னும் வினுவையுடைய சொல் முற்கூறியவாறன்றி இயல்பாயும் முடியும் ; எ - று.

எ - ६ : யாங்குகொண்டான் சென்றுன் தந்தான் போயினுன் என வரும். இஃது எப்படியென்னும் வினாப்பொருளை உணர்த்திற்று. உள்ளையான் யிக்குமுடிதலே வலியுடைத்து. ஏகாரம் பிரிசிலை. (உங்)

அவற்றிற்கு நிலைமொழிக் கெய்கை

சுடக. அந்நான் மொழியுந் தந்நிலை திரியா.

இது மேலனவற்றிற்கு நிலைமொழிக் கெய்கை கூறுகின்றது.

இ - ५ : அந்நான்மொழியும் — சுட்டு முதன் மூன்றும் யாழு தன் மொழியுமாகிய அந்நான்கு மொழியும், தம் நிலை திரியா — தம் மெல்லொற்றுய தன்மை திரிந்து வல்லொற்றுகாது முடியும் ; எ - று.

எ - ७ : முற்காட்டியவே. தங்கிலை யென்றதனுன் மெல்லொற்றுத் திரியாது வல்லெலழுத்து யிக்குமுடிவன பிறவுங் கொள்க. அங்குக்கொண்டான் இங்குக்கொண்டான் உங்குக்கொண்டான் எங்குக்கொண்டான் சென்றுன் தந்தான் போயினுன் என வரும்.

இனி முன்னர் யா மொழியென்னுது வினாவென்றதனை ஏழாவதன் இடப்பொருட்டாகிய பிறவும் இயல்பாய் முடிவனவுங் கொள்க. முந்து கொண்டான் பண்டுகொண்டான் இன்றுகொண்டான் அன்றுகொண்டான் என்றுகொண்டான் என வரும். (23)

'உண்டு' என்னுஞ் சொல்

சாலோ. உண்டென் கிளவி உண்மை செப்பின் முந்தை இறுதி மெய்யொடுங் கெடுதலும் மேனிலை யொற்றே எகார மாதலும் ஆழுறை யிரண்டும் உரிமையு முடைத்தே வல்லெழுத்து வருங்க காலை யான.

இது மென்றோடர் மொழியுள் வினைக்குறிப்பாய் நின்றதோர் சொற் பண்பை உணர்த்துங்கால் வேறுமுடிபு பெறுதல் கூறுகின்றது.

இ - ள் : உண்டென்கிளவி உண்மை செப்பின் — உண்டென் அஞ் சொல் வினைக்குறிப்பை யுணர்த்தாது ஒரு பொருள் தோன் றுங்கால் தோன்றி அது கெடுந்துணையும் உண்டாய்விற்கின்ற தன்மையாகிய பண்பை உணர்த்தினிற்குமாயின், முந்தை இறுதி மெய்யொடுங் கெடுதலும் — முன்னர் வின்ற குற்றுகரம்தான் ஏறி நின்ற மெய்யொடுங் கெடுதலும், மேனிலை ஒற்றே எகாரமா தலும் — அதற்கு மேல் நின்ற ணகார ஒற்று எகார ஒற்றுதலு மாகிய, ஆ முறை இரண்டும் உரிமையும் உடைத்து — அம்முறை யினையுடைய இரண்டு நிலையும் உரித்து அஃது உரித்தன்றி முன் னர் வின்ற நிலையிலே கேடுங் திரியும் இன்றி விற்றலும் உடைத்து, வல்லெழுத்து வருங்க காலை யான — வல்லெழுத்து முதன்தொழி யாய் வருங்காலத்து; எ - று.

வல்லெழுத்து அதிகாரத்தால் வாராநிற்ப வல்லெழுத்து வருங்காலை என்றதனேன் அவ்விருமுடிபும் உள்து பண்பை யுணர்த்தும் பகரம் வரும் மொழிக்கண்ணே யென்பதாகம் எனைக் கசதங்களிலும் இயல்புகளைத்தினும் உண்டென நின்று வினைக்குறிப்பாயுஞ் சிறுபான்மை பண்பாயும் சிற்கு மென் பதாஉங் கொள்க.

எ - டு : உள்பொருள் உண்டுபொருள் என வரும். இது பொருள்மை சுட்டாது உண்மைத் தன்மைப் பண்பை ஈண்டு உணர்த்திற்று. இனி உண்டு காணம் உண்டுகாக்காடு உண்டுதாமரை உண்டுஞானம் நூல் மணி யாழ் வட்ட அடை ஆடை என வருவனவெல்லாங் கேடுக் திரிபுமின்றி வினைக்குறிப்பாயுஞ் சிறுபான்மை பண்பாயும் நின்றன. இவற்றின் வேறுபாடு வினையியலுள் வினைக்குறிப்பு ஒதும் வழி உணர்ட.

உள்பொருளைன்பது பண்புத்தொகை முடிபண்டே வெனின், அஃது ஓசை ஒற்றுவைபடச் சொல்லும் வழியது போலும். இஃது ஓசை இடையறவுபடச் சொல்லும் வழிய தென்க.

- திசைப்பெயர்

சாக்க. இருதிசை புனரின் ஏயிடை வருமே.

இது குற்றுகர ஈற்றுத் திசைப்பெயர்க்கு அல்வழி முடிபு கூறுகின்றது.

(உட)

இ - ண் : இரு திசை புணரின் — இரண்டு பெருந்திசையுங் தம்மிற் புணரின், ஏ இடை வரும் — ஏயென்னாஞ் சாரியை இடை ஸின்று புணரும் ; எ - று.

எ - டி : தெற்கேவடக்கு கிழக்கேமேற்கு இவை உம்மைத் தொகை. (உசு)  
திசைப்பெயர் முன் திசைப்பெயர்

சந்த. திரிபுவேறு கிளப்பின் ஒற்று முகரமுங்  
கெடுதல் வேண்டும் என்மனுர் புலவர்  
ஒற்றுமெய் திரிந்து னகார மாகும்  
தெற்கொடு புணருங் காலை யான.

இது பெருந்திசைகளோடு கோணத்திசைகள் புணர்த்தவின் எய்தாத தெய்துவித்தது.

இ - ண் : திரிபுவேறு கிளப்பின் — அப்பெருங் திசைகளோடு கோணத் திசைகளை வேறூகப் புணர்க்கு மிடத்து, ஒற்றும் உகர முங் கெடுதல் வேண்டும் என்மனுர் புலவர் — அவ்வகரம் ஏறி ஸின்றி ஒற்றும் அவ் வீற்று உகரமுங் கெட்டுமுடிதல் வேண்டு மென்று சொல்லுவர் பூலவர், தெற்கொடு புணருங் காலை — அது தெற்கென்னுாங் திசையொடு புணருங் காலத்து, ஆன ஒற்று மெய் திரிந்து னகாரமாகும் — அத்திசைக்குப் பொருந்திசின்ற றகார ஒற்றுத் தன் வடிவு திரிந்து னகர ஒற்றுய் கிற்கும் ; எ - று.

திரிச்தென்றதனுண் வடக்கென்பதன்கண் நின்ற ககர ஒற்றுக்கெடுத்து முடித்துக் கொள்க.

எ - டி : வடக்கிழக்கு வடமேற்கு தென்கிழக்கு தென்மேற்கு எனவரும்.

வேறென்றதனால் திசைப்பெயரோடு பொருட்பெயர் வரினும் இம்முடிபு கொள்க. வடக்டல் வடசரம் வடவேங்கடம் தென்குமரி தென்சுரம் தென் னிலங்கை என வரும்.

மெய்யென்றதனுண் உயிர் கெட்டுங் திரிந்தும் மெய் கெட்டும் முடிவனவும் டள, திசைப்பெயர்முன்னர்ப் பொருட்பெயர் வந்துழி யென்று உணர்க. கிழக்கு என்பது கரை கூரை என்பவற்றேருடு புணருமிடத்துக் கீழ்க்கரை கீழ் கூரை என னிலைமொழியிறுதி உகரம் மெய்யொடுங் கெட்டு அதன்மேல்னின்ற ககர ஒற்றும் முகரத்தில் அகரமுங் கெட்டு முதலெழுத்து நீண்டு முடிந்தன. மேற்கு கரை கூரை, மீகரை மீக்கரை என னிலைமொழி ஈற்று உகரம் மெய் யொடுங்கெட்டு அதன்மேல்னின்ற றகர ஒற்றுங் கெட்டு ஏகாரம் ஈகாரமாகி முடிந்தன. இன்னும் இதனாலே மேன்மாடு மேல்பால் மேலைச்சேரி என்றாற் போல்வனவுஞ் செய்கையறிந்து முடிக்க. (உங)

ஏ. குற்றுக் கண்ணுப் புணர்ச்சி  
பத்தொடு எண்ணுப்பெயர்

சந்த. ஒன்றுமுத லாக எட்ட னிறுதி  
எல்லா வெண்ணும் பத்தன் முன்வரிற்

குற்றிய ஒகரம் மெய்யொடுங் கெடுமே  
முற்றின் வருங் இரண்டலங் கடையே.

சிறுத்தமுகற்யானே ஆறு ஈற்றுக் குற்றுகரமும் புணருமாறு உணர்த்தி இனி அவ் வீற்று என்னுப்பெயர் முடிக்கின்றார்; இஃது அவற்றுட் பத் தென்னும் என்னுப்பெயரோடு என்னுப்பெயர்வாது புணருமாறு கூற இன்றது.

**இ - ள்:** ஒன்று முதலாக எட்டன் இறுதி எல்லா எண்ணும் — ஒன்றென்னும் எண் முதலாக எட்டென்னும் எண்ணீருப்பள்ள எல்லா எண்ணுப்பெயர்களும், பத்தன் முன் வரின் — பத் தென்னும் எண்ணுப்பெயரின் முன் வரின், குற்றியலுகரம் மெய்யொடுங் கெடும் — அப்பத்தென்னுஞ் சொல்விற் குற்றுகரங் தான் ஏறி நின்ற மெய்யோடுங் கெடும், இரண்டலங்கடை முற்ற இன் வருங் — ஆண்டு இரண்டல்லாத எண்ணுப்பெயர்களிடத்து முடிய இன்சாரியை இடைவந்து புணரும்; எ - று.

**ஏ - டு:** பதினென்று பதின்மூன்று பதினெங்கு பதினெங்கு பதினெழு பதினெட்டு என வரும்.

நிலைமொழி முற்கூருத்தனதேற் பிறவெண்ணின் முன்னர்ப் பிறபெயர் வந்துழியும் இனபெறுதல் கொள்க. ஒன்பதின்கூறு ஒன்பதின்பால் என வரும். முற்றவென்றதனாற் பதினெங்கென்பழி வந்த இன்னின் னகரம் வருமொழிக்கட் கருவிசெய்து கெடுத்து முடிக்க. (உ-அ)

பத்தின் முன் இரண்டு

**சந்த.** பத்தனெற் றுக்கெட னகாரம் இரட்டல்  
ஒத்த தென்ப இரண்டுவரு காலீ.

இது மேல் இனபெறுதென்று விலக்கிய இரண்டற்குப் பிறிதுவிதி கூற இன்றது.

**இ - ள்:** பத்தன் ஒற்றுக் கெட னகாரம் இரட்டல் — பத் தென்னுஞ் சொல்லின் நின்ற தகர ஒற்றுக் கெட னகர ஒற்று இரட்டி-த்து வருதல், இரண்டு வருகாலீ ஒத்ததென்ப — இரண் டென்னுமெண் வருங்காலத்திற் பொருந்திற் ரென்பர் ஆசிரியர்; எ - று.

**ஏ - டு:** பன்னிரண்டு என வரும்.

‘குற்றியலுகர மெய்யொடுங்கெடும்’ (எழு - சந்த) என்ற விதி இதற்கும் மேலனவற்றிற்குங் கொள்க. (உ-க)

பத்தின் முன் ஆயிரம்

**சந்து.** ஆயிரம் வரினும் ஆயியெல் திரியாது.

இஃது ஆயிரமென்னும் எண்ணுப்பெயர்வரின் வரும் முடிபு கூற இன்றது.

இ - ள் : ஆயிரம் வரி னும் ஆயியல் திரியாது — முற்கூறிய பத் தன் முன்னர் ஒன்று முதலியனவேயன்றி ஆயிரமென்னுமெண் வந்தாலும் சருகெட்டு இன்பெற்று முடியும் இயல்பில் திரியாது ;

எ - று.

எ - டு : பதினாலியரம் என வரும்.  
உம்மை இறங்தது தழீஇயிற்று.

(ஏ.ஏ)

பத்தின் முன் நிறை அளவுப் பெயர்கள்

சந்த. நிறையும் மளவும் வருஞங் காலையுங்

குறையா தாகும் இன்னென் சாரியை.

இஃது எண்ணுப்பெயரோடு நிறைப்பெயரும் அளவுப்பெயரும் குணர் கின்ற புணர்ச்சி கூறுகின்றது.

இ - ள் : நிறையும் அளவும் வருஞங் காலையும் — முற்கூறிய பத்தென்பதன் முன்னர் நிறைப்பெயரும் அளவுப்பெயரும் வருங் காலத்தும், இன்னென் சாரியை குறையாதாகும் — அவ்வின்னென் னுஞ் சாரியை குறையாது வந்து முடியும் ; எ - று.

எ - டு : பதின்கழுஞ்சி தொடி பலம் எனவும், பதின்கலம் சாடி தூதை பானை நாழி மண்டை வட்டி எனவும், பதிற்றகல் பதிற்றுழக்கு எனவும் வரும்.

குறையாதாகு மென்றதனாற் பொருட்பெயரும் எண்ணுப்பெயரும் நிறைப்பெயரும் வந்துழியும் இன் கொடுத்து வேண்டுஞ்செய்கை செய்து முடிக்க. பதிற்று<sup>1</sup>வேலி யாண்டு அடுக்கு முழும் எனவும், பதின்றிந்கள் எனவும், பதிற்றுத்தொடி எனவும் வரும். பதிற்றெருன்று என்பதுபோல இரண்டுமுதற் பத்தளவும் ஒட்டுக்க.

இவ் வீற்றின் கைரம் நகரமாதல் ‘அளவாகுமொழிமுதல்’ (எழு - கடக) என்பதனுள் ‘நிலைய’ என்றதனால் முடிக்க. இவற்றிற்கு ஒற்றிரட்டுதலும் உராம்வருதலும் வல்லெலமுத்துப்பெறுதலும் ‘ஒன்றுமுதலாக’ (எழு-சந்த) என்பதனுள் ‘முற்ற’ என்றதனாற் கொள்க. (ஏ.க)

எண்ணுப் பெயரோடு பத்து

சந்த. ஒன்றுமுத லொன்பான்<sup>2</sup> இறுதி முன்னர் நின்ற பத்த னெற்றுக்கெட ஆய்தம் வந்திடை நிலையும் இயற்கைத் தென்ப கூறிய இயற்கை குற்றிய ஒகரம் ஆற னிறுதி அல்வழி யான.

இஃது எண்ணுப்பெயரோடு பத்தென்னும் எண்ணுப் பெயர்க்கு முடிபு கூறுகின்றது.

1 பதிற்று என்பதில் இற்று சாரியை எனபர் பவனந்தியரா.

2 ஒன்பான் என்பது ஒன்பதன மறுவடிவம். இஃது இன்று குறிக்கும் சீ என னும் எண் னுக்கு முதலாவது வழங்கின பெயர் தொண்டு என்பது.

இ - ஸ் : ஒன்றுமுதல் ஒன்பான் இறுதிமுன்னர் — ஒன்று முதல் ஒன்பது சூருகக் கூறுகின்ற எண்ணுப் பெயர்களின் முன் னர், நின்ற பத்தன் ஒற்றுக்கெட — வருமொழியாக வந்து நின்ற பத்தென்னுஞ் சொல்லினது தகர ஒற்றுக் கெட, ஆய்தம் வந்து இடை சிலையும் இயற்கைத் தென்ப — ஆய்தமானது வந்து இடையே சிலைபெறும் இயல்பை டுடைத்தென்று கூறுவர் ஆசிரியர், ஆறன் இறுதி அல்வழியான — அவற்றுள் ஆறெறன்னும் சுறல்லாத விடத்து, குற்றியலுகரங் கூறிய இயற்கை — குற்றிய அகரம் முற்கூறிய இயற்கையாய் மெய்யொடுங்கெட்டு முடியும் ; எ - று.

இங்நானம் வருமாறு மேற்குத்திரங்கஞ்சுட் காட்டிதும்.

வந்தென்றதனால் ஆய்தமாகத் திரியாது தகர ஒற்றுக்கெட்டு ஒருபது என்று நிற்றலுங்கொள்க.

அதன்கண், ' ஒன்று ' இரண்டு எண்ணுஞ் சொற்கள்

**சநா. முதலீ ரெண்ணிலென்று ரகர மாகும்  
உகரம் வருத ஸாவயி னன.**

இது மேற்கூறியவற்றிற் சிலவற்றிற்கு நிலைமொழிச்செய்கை கூறுகின்றது.

இ - ஸ் : முதலீ ரெண்ணி வென்று ரகரம் ஆகும் — அவற்றின் முதற்கண் நின்ற இரண்டெண்ணினுடைய னகர ஒற்றும் னைகர ஒற்றும் ரகர ஒற்றுக்கத் திரிந்து நிற்கும், ஆவயினுன உகரம் வருதல் — அவ்விடத்து உகரம் வருக ; எ - று.

எ - டு : ஒருபங்கு என வரும். ஒன்றென்பதன் ஈற்றுக் குற்றுகரம் மெய்யொடுங்கெடுத்து னகர ஒற்றினை ரகர ஒற்றுக்கி உகர மேற்றி ஒரு வென நிறுத்தி நின்ற பத்தென்பதன் தகர ஒற்றுக் கெடுத்து ஆய்தமாக்கிப் பங்கென வருவித்து ஒருபங்கு என முடிக்க. மேல் வருவனவற்றிற்குஞ்குத்திரங்களாற் கூறுஞ்சிறப்புவிதி ஒழிந்தவற்றிற்கு இதுவே முடிபாகக் கொள்க.

' இரண்டு ' எண்பதற்கும் மேலும் ஒரு முடிபு

**சநாக. இடைநிலை ரகரம் இரண்டென் எண்ணிற்கு  
நடைமருங் கின்றே பொருள்வயி னன.**

இதுவும் அது.

இ - ஸ் : இரண்டெட னெண்ணிற்கு இடைநிலை ரகரம் — இரண்டென்னு மெண்ணிற்கு இடைநின்ற ரகரம், பொருள்வயி னன — அம்மொழி பொருள் பெறும் இடத்து, நடைமருங்கின்று — நடக்கும் இடமின்றிக் கெடும் ; எ - று.

ஏ - டி : இருபஃது என வரும். இதற்கு ரகவயிர்மெய் இதனாற் கெடுத்து எனைய கூறியவாறே கூட்டிமுடிக்க.

பொருளெனவே எண்ணல்லாப் பெயருங் கொள்க. இருக்டல் இருவினை இருபிறப்பு என வரும். (உச)

'முன்று' 'ஆது'

சுராம். முன்று மாறும் நெடுமுதல் குறுகும்.

இதுவும் அது.

கீ - ள் : முன்றும் ஆறும் நெடுமுதல் குறுகும் — முன்றென்னும் மெண்ணும் ஆறென்னும் மெண்ணும் நெடுமுதல் குறுகி முடியும்; எ - று.

அற எனக் குறுக்கிப் பஃது என வருவித்து அறபஃது என முடிக்க. (உடு)

'முன்று என்பதற்கு மேஜும் ஒரு முடிபு

சுராக. முன்று நெற்றே பகார மாகும்.

இதுவும் அது.

கி - ள் : முன்றன் ஒற்றே பகாரமாகும் — முன்றென்னும் எண்ணின்கண் சின்ற னகர ஒற்றுப் பகர ஒற்றுய் முடியும்; எ - று.

ஏ - டி : முப்பஃது என வரும்.

(உச)

'நான்கு' என்னுஞ் சொல்

சுராம். நான்க நெற்றே றகார மாகும்.

இதுவும் அது.

கி - ள் : நான்கன் ஒற்றே றகாரமாகும் — நான்கென்னும் எண்ணின்கண் சின்ற னகர ஒற்று றகர ஒற்றுய் முடியும்; எ - று.

ஏ - டி : நாற்பஃது என வரும்.

(உங)

'ஐந்து' என்னுஞ் சொல்

சுராம். ஐந்த நெற்றே மகார மாகும்.

இதுவும் அது.

கி - ள் : ஐந்தனெற்றே மகாரமாகும் — ஐந்தென்னும் மெண்ணின்கண் சின்ற னகர ஒற்று மகர ஒற்றுய் முடியும்; எ - று.

ஏ - டி : ஐம்பஃது என வரும்.

எழு குற்றியலுகர ஈறன்மை குபியலுட்காண்க.

(உங)

‘ எட்டு ’ என்னுஞ் சொல்

சுசா. எட்ட வெற்றே ணகாரமாகும்.

இதுவும் அது.

இ - ன் : எட்ட வெற்றே ணகாரமாகும் — எட்டென்னு மெண்ணீன்கண் நின்ற டகர ஒற்று ணகர ஒற்றூய் முடியும் ; எ - று.

எ - டு : எண்பங்து என வரும்.

(கு)

‘ ஒன்பது ’ என்னுஞ் சொல்

சுசாநி. ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும் முந்தை யொற்றே ணகாரம் இரட்டும் பஃதென் கிளவி ஆய்தபக ரங்கெட நிற்றல் வேண்டும் ணகாரக் கிளவி ஒற்றிய தகரம் ரகர மாகும்.

இஃது எய்தாத தெய்துவித்தது.

இ - ன் : ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும் — ஒன்பது என நிறுத்திப் பஃது என வருவித்து முடிக்குங்கால், கிலைமொழி யாகிய ஒன்பதென்னும் எண்ணினது ஒகரத்திற்கு முன்னுக ஒரு தகர ஒற்றுத் தோன்றி விற்கும், முந்தை ஒற்றே ணகாரம் இரட்.

1 இந்நாற்பா ஒன்பதுத்து = தொன்னு நூறு நூறு முடிக்கின்றது. இம்முடிபு எவ்வகையெலும் பெராந்தாத தொன்னும். ஒன்பது என்னும் எண்ணுக்குப் பழம் பெயர் தொன்டு என்னு. ‘தொன்டு தஸியட்ட’ (தொல, 1958) என்று ஆசிரியரும் ‘தொன்டுபடு திவவு’ (மலைபடு, 21) என்று பெருங்குள்ளாப் பெருங்கெள்ளிக அரும் கூறுதல் காணக. தொன்டு என்னுஞ் சொல் தொலகாபயீர் கலத்தி லேயே வழக்கறம் போய்விட்டது. அவர் காலத்திற்கு முன், தொன்டு தொன்னு பது தொன்னு நூறு தொன்னாயிரம் என்பன முறையே 9, 90, 900, 9000 என்னும் எண்களை குறிக்கும் பெயர்களாயிருந்தன. ‘தொன்டு’ என்னும் ஒன்று மிடப்பெயர் வழக்கறவே. தொன்பது என்னும் பததா மிடப்பெயர் ஒன்று மிடத்திற்கும். தொன்னு நூறு என்னும் நூறு மிடப்பெயா நூறு மிடத்திற்குமாக வழங்க தொள்கூடியது. என்னும் பெயா முறையே தொன்பது ஒன்பது என மருவிற்று. ஆயிரதா மிடப்பெயா நூறுமிடத்திற்கு வழங்கவே, 8000 என்னும் எண்ணைக்குறிக்க ஒன்பது என்னும் பெயருடன் ஆயிரம் என்னும் பெயரைச் சேர்க்க வேண்டியதாயிற்று. முதற் பத்து என்னுப் பெயாகளில் ஒன்பது என்பதைத் தவிர மற்றவையெல்லாம் ஒரு சொல்லாயிரும் ஒன்பது என்பதை இரு சொல்லாயப் பது (பத்து) என்று முடிவதையும் தொன்னு என்பது நூறு என்றும் தொன்னாயிரம் என்பது ஆயிரம் என்றும் முடிவதையும் கொடுக்க. தொன்பது என்பதின் திரிபான் ஒன்பது என்னும் சொல்லுக்குப் பொருந்தப் புகலும் முறைபற்றி, ஒன்று குறைந்த பத்து என்று பொருள்க்கறுவா சிலர். அதுவே அதன் பொருளாயின் தொன்னு நூறு தொன்னாயிரம் என்பவற் றிறகும் அபெபாருள் ஏற்கவேண்டும். அங்கூணம் ஏலாமையின் அது போலி யுரையெண் மறுக்க, ஆகவே, தொன்டுபத்து = தொன்பது, தொன்டு + நூறு = தொன்னு நூறு, தொன்டு + ஆயிரம் = தொன்னாயிரம் என்று முறையென்றும், தொன்டு + என்னும் என்னுப்பெயர் வழக்கறநிற்கும் அதன் மேலிடப் பெயர்கள் முன்றும் ஒவ்வொரிடமாயத் தாழ்த்துவங்கு வழங்கின என்றும் அறிந்துகொள்க.

உம் — முன் சொன்ன ஒகரத்திற்கு முன்னர் நின்ற னகர ஒற்று ணகர ஒற்றுய் இரட்டித்து நிற்கும், பல்தென் கிளவி ஆய்த பகரங்கெட — வருமொழியாகிய பல்தென்னுஞ் சொல் தன்கண் ஆய்தமும் பகரமுங் கெட்டுப்போக, ஊகாரக் கிளவி நிற்றல் வேண்டும் — நிலைமொழியில் இரட்டிய னகரத்தின் பின்னர் ஊகாரமாகிய எழுத்துவந்து நிற்றலை ஆசிரியன் விரும்பும், ஒற்றிய தகரம் றகரமாகும் — வருமொழியாகிய பத்தென்பதன் ஈற் றின்மேலேறிய உகரங் கெடாது பிரிந்துகிறப் பூற்றுய் நின்ற தகரம் றகர ஒற்றுய் நிற்கும்; எ - று.

**ஏ - ⑥ :** தொண்ணுற என வரும். இதனை ஒற்றுய் வந்துநின்ற தகர ஒற்றின்மேல் நிலைமொழி ஒகரத்தை ஏற்றித் தொவ்வாக்கி னகர ஒற்று இரட்டி அதன்மேல் வருமொழிக்கெட் பகரமும் ஆய்தமுங்கெட வந்த ஊகார மேற்றித் தொண்ணுறவாக்கிப் பகரவாய்த்தமென்னுத முறையன்றிக் கூற்றி னேங் நிலைமொழிக்கெட் பகரமும் ஆய்தமுங் கெடுத்துக் குற்றியலுகரம் மெய் யொடுங் கெடுத்து வருமொழி இறுதித் தகர ஒற்றுத் திரிந்துநின்ற றகர ஒற்றின்மேலே நின்ற உகரமேற்றித் தொண்ணுறாதன முடிக்க. (சுப்)

அவ்வெண்ணுப் பெயர்கள் முன் அளவு நிறைப்பெயர்கள்

**சுசாசு.** அளந்தறி கிளவியும் நிறையின் கிளவியுங்  
கிளந்த இயல தோன் றுங் காஸீ.

இது மேற்கூறிய ஒன்றுமுதல் ஒன்பானெண்களோடு அளவுப்பெயரும் நிறைப்பெயரும் முடியுமாறு கூறுகின்றது.

**இ - ८ :** அளந்தறி கிளவியும் நிறையின் கிளவியுங் தோன் றுங் காஸீ — முற்கூறிய ஒன்றுமுதல் ஒன்பான்களின் முன்னர் அளந்தறியப்படும் அளவுப்பெயரும் நிறைப்பெயரும் வந்து தோன் றுங்காலத்து, கிளந்த இயல — ஆறன் ஈறு அல்வழிக் குற்று றகரம் மெய்யொடுங்கெட்டு முதலீரெண்ணினென்று றகரமாய் உகரம் வந்து இடை.நிலை றகரங்கெட்டு முன்றும் ஆறும் செடு முதல் குறுகி நான்களென்று வண்கணத்து றகரமாய் எட்ட என்று ணகரமாய் முடியும்; எ - று.

**ஏ - ⑦ :** ஒருகலம் இருகலம் சாடி தாதை பாளை நாழி மண்ணைவட்டி எனவும், ஒருகழுஞ்சு இருகழுஞ்சு கஃசு தொடி பலம் எனவும் வரும். அகல் உழுக்கு என்பன முன்னர் முடித்தும். இவை முதலீரெண்ணின் செய்கை.

தோன்றுங்காலையென்றதனுண் இவ்வெண்ணின் முன்னர் எடுத்தோத் தானும் இலோசானும் முடியாதுநின்ற எண்ணுப்பெயர்களைல்லாம் இவ்விதியும் பிறவிதியும் எப்துவித்து முடித்துக்கொள்க. ஒருஞன்று ஒருஞன்கு இருஞன்று இருஞன்கு ஒருகால் இருகால் ஒருமுங்திரிகை இருமுங்திரிகை ஒருமுக்கால் இருமுக்கால் என்பன பிறவுங் கொணர்து ஓட்டுக் குனிப் பிறவிதி எப்துவன ஓரொன்று ஓரிரண்டு ஓரைந்து ஓராறு ஓரேமு ஓரெட்டு ஓரொன்பது எனவும்,

சுரோன்று ஈரிரண்டு சுரைஞ்து சுராது சுரேமு சுரெட்டு சுரொன்பது எனவும், மூவொன்று மூவிரண்டு மூவைஞ்து மூவாது மூவேமு மூவெட்டு மூவொன்பது எனவும், ‘முதலீரண்ணின் முனுயிர்’ (எழு - சுடிடு) என்னுஞ் சூத் திரத்தான் உயிர்க்கு எய்திய பிறவிதியும் ‘மூன்றன் முதனிலை நீட்டலுமுரித்து’ (எழு - சுடிடு) என்ற பிறவிதியும் பெற்றுப் பிறசெய்க்கக்கஞ்சும் பெற்று முடிந்தன. நாலொன்று நாலிரண்டு நாலைக்கு நாலாது நாலேமு நாலேட்டு நாலொன்பது என்பன ‘நான்களென்றே வகாரமாகும்’ (எழு - சுடிடு) என்ற விதி பெற்று முடிந்தன. பிறவும் இவ்வாறேயன்றி அளவும் நிறையுமன்றி வருவன வெல்லாம் இவ்விலேசான் முடிக்க. (சுடு)

அதன்கண் ‘முன்று’ என்னுஞ் சொல்

**சுரா. மூன்று கென்ற்றே வந்த தொக்கும்.**

இது மேல் மாட்டேற்றேடு ஒவ்வாததற்கு வேறு முடிபு கூறுகின்றது.

**இ - ள் :** மூன்றுகென்ற்றே வந்ததொக்கும் — மூன்றுமெண் கையின்கணின்ற கைர ஒற்று வருமொழியாய் வந்த அளவுப்பெயர் நிறைப்பெயர்களின் முன்னர் வந்த வல்லொற்றேடு ஒத்த ஒற்றுய்த் திரிந்து முடியும் ; ஏ - று.

**ஏ - டி :** முங்கலம் சாடி தூதை பானை எனவும், முங்கழுஞ்சு கஃசு தொடி பலம் எனவும் வரும்.

‘நான்களென்றே றகாரமாகும்’ (எழு - சுடு) என்ற முன்னை மாட்டேறு நிற்றவின் நாற்கலம் சாடி தூதை பானை எனவும், நாற்கழுஞ்சு தொடி பலம் எனவும் வரும். (சுடு)

‘ஜங்கு’ என்னுஞ் சொல்

**சுரா. ஜங்கு கென்ற்றே மெல்லெழுத் தாகும்.**

இதுவும் அது.

**இ - ள் :** ஜங்குகென்ற்றே மெல்லெழுத்தாகும் — ஜங்தாவதன் கண் கின்ற நகர ஒற்று வருமொழி வல்லெழுத்துக்கு ஏற்ற மெல்லெழுத்தாகத் திரிந்து முடியும் ; ஏ - று.

**ஏ - டி :** ஜங்கலம் சாடி தூதை பானை எனவும், ஜங்கழுஞ்சு தொடி பலம் எனவும் வரும். ஏகாரம் ஈற்றங்கை. (சுடு)

அவ்விரண்டின் மேன் முடிபுகட்கு வரையறை

**சுராகை. கசதப முதன்மொழி வருங்கங் காலை.**

இது முற்கூறிய மூன்றற்கும் ஜங்தற்கும் வருமொழி வரையறுக்கின்றது

**இ - ள் :** கசதப முதன்மொழி வருங்கங் காலை — மூன்றுகென்ற்று வந்ததொப்பது உம் ஜங்குகென்ற்று மெல்லெழுத்தாவது உம் அவ்வளவுப்பெயர் ஒன்பதினும் வன்கணமாகிய கசதபக்கள் முதன் மொழியாய் வந்த இடத்து ; ஏ - று.

அது முன்னர்க் காட்டினால். ஆறு ' செடிமுதல் குறுகும் ' (எழு - சசம் என்ற மாட்டேற்றினே ஆறு செடிமுதல் குறுகின்றது.

**ஏ - டி :** அறுவலம் சாடி தூதை பாளை நாழி மண்ணடை வட்டி எனவும், அறுகழுஞ்சு தொடி பலம் எனவும் வரும். அகல் உழக்கு என்பன மேற்காட்டி னும். ஏழு குற்றுகர ஈறன்மையின் மாட்டேறு எல்தாயிற்று. (சச)

' எட்டு ' என்னுஞ் சொல்

**சடு0.** நமவ என்னும் மூன்றெட்டு சிவணி யகரம் வரினும் எட்டன்மு னியல்பே.

இது வேண்டாதுக்ரி <sup>1</sup>வேண்டியது முடிக்கின்றது, <sup>2</sup> ' ஞமயவ , (எழு-கசச) என்னுஞ் குத்திரத்துட் கூறியவற்றைக் குறுதலின்.

**இ - ள் :** எட்டன்முன் — எட்டென்பதன் முன்னர், நமவ என்னும் மூன்றெட்டு சிவணி அகரம் வரினும் — அளவுப்பெயர் களின் முன்னர் மென்கணத்து இரண்டும் இடைக்கணத்து ஒன்று மாசிய நமவ என்னும் மூன்றெட்டு பொருங்கி உயிர்க்கணத்து அகரம் வரினும், உம்மையான் உயிர்க்கணத்து உகரம் வரினுங் கூருத வல்லெழுத்துக்கள் வரினும், 'இயல்டு — மற்கூறியவாறே டகாரம் ணகாரமாய் வேறேர் விகாரமின்றி இயல்பாய் முடியும் ; எ - று.

கமவவென்னும் மூன்றும் வந்தாற்போல அகரம்வரினு மென்பது பொருள்.

**ஏ - டி :** எண்ணுழி மண்ணடை வட்டி எனவும் எண்ணகல் எண்ணுழுக்கு எனவும், எண்கலம் சாடி தூதை பாளை எனவும் வரும்.

ஒன்றென முடித்தலான் வண்கணத்து நிறைப்பெயருங் கொள்க. என்கழுஞ்சு தொடி பலம் என வரும்.

இவ் வேண்டா கூறலான் எண்ணகலெனக் குற்றுகர கூறும்கீடு கேடுங் கிரிவும் பெற்று உயிர்வருமொழியான தொடர்மொழிக்கண் ஒற்றிரட்டுதல் கொள்க.

(சடு)

**ஊந் ' ஜந்து ' ' மூன்று ' என்னும் இரண்டு சொற்களுக்கும் ஒத்த முடிபு**

**சடுக.** ஜந்தும் மூன்றும் நமவரு காலை வந்த தொக்கும் ஒற்றியல் நிலையே.

இதுவும் மேல் மாட்டேற்றேஷு ஒவ்வாழுமிடு குறுகின்றது.

**இ.- ள் :** ஜந்தும் மூன்றும் நம வருகாலை — ஜந்தென்னாலு மெண்ணும் மூன்றென்னாலுமெண்ணும் நகர முதன்மொழியும் மகர முதன்மொழியும் வருமொழியாப் பவருங்காலத்து, ஒற்றியல் நிலை

1 வேண்டாதுக்ரி - ஞமயவ (எழு - கசச) என்னும் நாற்பாவிற கூறியதைக் கூறவ.

2 வேண்டியது முடித்தல் - உயிர்முதன்மொழி வருமிடத்து சிலைமொழியீற்று மெய் கிரட்டதலைக் கொள்ளுதல்,

— நிலைமொழிக்கண் நின்ற ஒற்று நடக்கும் நிலைமைகூறின், வந்தது ஒக்கும் — மேற் கூறியவாறே மகரமும் பகரமுமாகாது வருமொழி முதல் வந்த ஒற்றேடு ஒத்த ஒற்றுய் முடியும் ; எ - று.

எ - டி : ஜங்காழி ஜம்மன்டை முங்காழி மும்மன்டை என வரும்.

மூன்றும் ஜங்கும் என்னது முறையன்றிக் கூற்றினால் நானுழி நான் மன்டை என்புழி நிலைமொழி னகரம் நகரமாகாது நின்றவாறே நின்று முடிதலும் வருமொழி முதனின்ற னகரம் னகரமாகத் திரிய நிலைமொழி (சக)

‘ மூன்று ’ ‘ நான்கு ’ ‘ ஜங்கு ’ முன் வகரமுதன் மொழி

சுடுடு. மூன்று நெற்றே வகரம் வருவழித்

தோன்றிய வகரத் துருவா கும்மே.

இதுவும் அது.

இ - ஸ் : மூன்றனெற்று — மூன்றுமெண்ணின்கணின்ற னகர ஒற்று, வகரம் வருவழி — வகரமுதன்மொழி வருமிடத்து, தோன்றிய வகரத்து உருவாகும் — அவ்வருமொழியாய்த் தோன்றிய வகரத்தின் வடிவாய் முடியும் ; எ - று.

எ - டி : மூல்வட்டி என வரும்.

தோன்றிய என்றதனுனே முதல் நீண்டு வகர ஒற்றின்றி மூல்வட்டி என்றுமாம். (சக)

சுடுநட. நான்க நெற்றே லகார மாகும்.

இதுவும் அது.

இ - ஸ் : நான்கடனெற்று — நான்காமெண்ணின்கணின்ற னகர ஒற்று, லகாரமாகும் — வகரமுதன்மொழி வந்தால் லகர ஒற்றுகத் திரிந்து முடியும் ; எ - று.

எ - டி : நால்வட்டி என வரும். (சக)

சுடுசு. ஜந்த நெற்றே முந்தையது கெடுமே.

இதுவும் அது.

இ - ஸ் : ஜந்தனெற்று — ஜந்தாமெண்ணின்கணின்ற னகர ஒற்று, முந்தையது கெடும் — வகரமுதன்மொழி வந்தால் முன்னின்ற வடிவு கெட்டு முடியும் ; எ - று.

எ - டி : ஜவட்டி என வரும்.

முந்தை யென்றதனால் னகர ஒற்றுக் கெடாது வகர ஒற்றுகத் திரிந்து ஜவட்டியெனச் சிறுபான்மை வரும். (சக)

‘ஒரு’ ‘இரு’ முன் உயிர்முதன் மொழி

**சு. சு. சு.** முதலீடு ரெண்ணின்முன் உயிர்வரு காலைத் தவலென மொழிப் பகரக் கிளவி முதனிலை நீட்ட லாவயி னுன்.

இது மாட்டேற்றன்<sup>1</sup> எட்திய உகரத்திற்குக் கேடுகூறி முதனீள்க என்ற வின் எட்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுகின்றது.

**இ - ஸ :** முதலீடு ரெண்ணின் முன் உயிர் வருகாலை — ஒரு இரு என முடிந்துவின்ற இரண்டெண்ணின் முன்னர் உயிர் முதன் மொழி வருமொழியாய் வருங்காலத்து, உகரக்கிளவி தவலென மொழிப் — சிலைமொழி யுகரமாகிய எழுத்துக் கெடுதலாமென்று சொல்லுவர் புலவர், ஆவயினுன முதனிலை நீட்டல் — அவ்விரண் டெண்ணின்கணின்ற முதலெழுத்துக்கள் நீண்டு முடியும் ; எ-று.

**ஏ - டு :** ஓரகல் ஈரகல் ஓருழுக்கு ஈருழுக்கு எனவரும். (இல)

“ முன்று ‘நான்கு’ ‘ஐந்து’ முன் உயிர்முதன் மொழி

**சு. சு. சு.** மூன்றும் நான்கும் ஐந்தென் கிளவியுந் தோன்றிய வகரத் தியற்கை யாகும்.

இதுவும் அது.

**இ - ஸ :** மூன்றும் நான்கும் ஐந்தென் கிளவியும் — மூன் ரெற்றுமெண்ணும் நான்கென்றுமெண்ணும் ஐந்தென்றுமெண்ணும், தோன்றிய வகரத்து இயற்கையாகும் — முன்னர்த்தோன்றி நின்ற வகரம் வருமொழிக்குக் கூறிய இயல்பாக மூன்றின்கண் வகர ஒற்றுயும், நான்கின்கண் லகர ஒற்றுயும், ஐந்தின்கண் ஒற்றுக்கெட்டும் முடியும் ; எ - று.

**ஏ - டு :** முவ்வகல் முவ்வழுக்கு என இதற்குத் தோன்றிய என்றதனால் ஒற்றிரட்டுதல் கொள்க. நாலகல் நாலுழுக்கு ஜயகல் ஜயழுக்கு எனவரும்.

தோன்றிய என்றதனால் மேல் மூன்றென்பது முதல் நீண்ட இடத்து சிலைமொழி னகரவொற்றுக் கெடுத்துக்கொள்க. இயற்கை யென்றதனால் தொடர்மொழிக்கண் ஒற்றிரட்டுதல் கொள்க. ‘மூன்றுமேற்றே’ முதலிய மூன்று சூத்திரமுங் கொணர்து முடிக்க. (இக)

அவற்றுள் ‘முன்று’ என்பதற்கு, மேலும் ஒரு முடிபு

**சு. சு. சு.** மூன்றன் முதனிலை நீட்டறு முரித்தே உழுக்கென் கிளவி வழுக்கத் தான்.

இது முன்னர்க் குறுகுமென்றதனை நீண்டமுடிக என்றவின் எட்தியது விலக்கிறது.

**இ - ஸ :** மூன்றன் முதனிலை நீட்டலும் உரித்து — மூன்றெனு மெண்ணின் முதனின்ற எழுத்து நீண்டமுடிதலும் உரித்து, அஃதி மாட்டேறு ‘அளந்தறிகளவியும்’ (சக) என்னும் நாறபாவிற் கூறியது.

யாண்டெனின், உழக்கு என் கிளவி வழக்கத்தான் — உழக்கென் னுஞ் சொல் முடியும் வழக்கிடத்து ; எ - று.

எ - டு : மூவழக்கு என வரும்.

வழக்கத்தான் என்பதனால் அகலென்கிளவிக்கு முதனிலை நீட்டலுங் கொள்க. மூவகல் என வரும். இன்னும் அதனாலே நிலைமொழி னகர ஒற்ற ருக் கெடுக்க.

மூழக்கு மூழாக்கென்னும் மருமுடிபு இவ்வோத்தின் புறனடையான் முடிக்க. (இட)

‘ஆறு’ என்பதற்கும் அம் முடிபு

**சடுஅ.** ஆறென் கிளவி முதல்தீடு மேமே.

இதுவும் அது.

இ - ஸ் : ஆறென் கிளவி — ஆறென்னு மெண்ணுப்பெயர் அகல் உழக்கு என்பன வரின், முதல் நீடும் — முன்னர்க் குறுகி னின்ற முதலெழுத்து நீண்டு முடியும் ; எ - று.

அறுவென்னது ஆறென்றார், திரிச்ததன்றிரிபது என்னும் நயத்தால்.

எ - டு : ஆறகல் ஆறழக்கு என வரும். (இட)

‘ஒன்பது’ என்னுஞ் சொல்

**சடுகை.** ஒன்பா னிறுதி உருபுநிலை திரியா  
தின்பெறல் வேண்டுஞ் சாரியை மொழியே.

இது குற்றுகரம் மெய்யொடுங் கெடாது னின்று இன் பெறுக என்றவின் எப்தியது விலக்கிப் பிற்துவிதி வகுக்கின்றது.

இ - ஸ் : ஒன்பான் இறுதி உருபுநிலை திரியாது — அளவும் னிறையும் வருவழி ஒன்பதென்னும் எண்ணின் இறுதிக் குற்றுகரங் தன்வடிவு நிலைதிரியாது னின்று, சாரியைமொழி இன்பெறல்வேண்டும் — சாரியைச்சொல்லாகிய இன் பெற்று முடிதலை விரும்பும் ஆசிரியன் ; எ - று.

எ - டு : ஒன்பதின்கலம் சாடி தாதை பானை நாழி மண்டை வட்டி அகல் உழக்கு எனவும், கழுஞ்சு தொடி பலம் எனவும் வரும்.

சாரியைமொழி யென்றதனால் இன்னேடு உகரமும் வல்லெழுத்துங் கொடுத்துச் செய்கைசெய்து முடிக்க. ஒன்பதிற்றுக்கலம் சாடி என எல்லா வற்றேருடும் ஒட்டுக்.

உருபென்பதனான் ஒன்பதிற்றென ஒற்றிரட்டதல் எல்லாவற்றிற்குங் கொள்க.

இன்னும் இதனாலே ஒன்பதி னழியென்பழி வந்த இன்னின் னகரக் கேடுங் கொள்க. ‘அளவாகுமொழி முதல்’ (எழு - கடக) என்பதனாலும் ‘நிலைய’ என்னும் இலேசானும் இன்னின் னகரம் றகரமாதல் சொள்க, ()

உச்ச

தொல்காப்பியம்

[குற்றியலுகரப்

ஒன்று முதல் ஒன்பது எண்முன் தூறு

சாகூ. நாறுமுன் வரினுங் கூறிய இயல்பே.

இஃது ஒன்றுமுதல் ஒன்பான்களோடு நாறென்பதைனைப் புணர்க்கின்றது.

இ - ள் : முன்—ஒன்றுமுதல் ஒன்பான்களின் முன்னார், நாறு வரினும் — நாறென்னு மெண்ணுப்பெயர் வந்தாலும், கூறிய இயல்பு - மேற் பத்தென்பதைனேடு புணரும்வழிக்கூறிய இயல்பு எய்தி முடியும்; எ - று.

அது குற்றுகரம் மெய்யொடுங்கெட்டு மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுகி முதலீரெண்ணி கெற்று ரகரமாய் உகரம் பெற்று இடைநிலை ரகரம் இரண்டன்கட்ட கெட்டு முடிதலாம்.

எ - டி : ஒருநாறு இருநாறு அறநாறு எண்ணுறை என வரும். இவை மாட்டேற்றுன் முடிக்கன. மாட்டேறை ஒவ்வாதன மேற்கூறி முடிப்ப. (திடி)

அதன்கண் 'முன்று' என்னுஞ் சொல்  
சாகூ. முன்ற கெற்றே நகார மாகும்.

இது மாட்டேற்றேடு ஒவ்வாததற்கு வேறுமுடிபு கூறுகின்றது.

இ - ள் : முன்றுமெனுற்றே நகாரமாகும் — முன்றுமெண்ணின் கணின்ற னகரவொற்று னகரவொற்றுக்கும் ; எ - று.

எ - டி : முந்நாறு என வரும்.

(திசு)

அதன்கண் 'நான்கு' 'ஜந்து'

சாகூ. நான்கும் ஜந்தும் ஒற்றுமெய் திரியா.

இதுவும் அது.

இ - ள் : நான்கும் ஜந்தும் ஒற்றுமெய் திரியா — நான்கென்னு மெண்ணும் ஜந்தென்னுமெண்ணுங் தம்மொற்றுக்கள் நிலைதிரியாது முடியும்; எ - று.

எ - டி : நானுற ஜந்நாறு என வரும்.

மெய்யென்றதனால் நானூறென்புழி வருமொழி கூரத்துள் ஊகாரம் பிரித்து 'லனவென வருஉம்' (எழு - கசக) என்பதனுண் னகரவொற்றுக்கி ஊகாரமேற்றி நிலைமொழி னகரங் கெடுத்துக் கொள்க. (திடி)

அதன்கண், 'ஒன்பது' என்னுஞ் சொல்

சாகூ. ஒன்பான் முதனிலை முந்துகிளாந் தற்றே  
முந்கை யொற்றே னகாரம் இரட்டும்  
நாறென் கிளவி நகார மெய்கெட  
ஊஆ வாகும் இயற்கைத் தென்ப

ஆயிடை வருதல் இகார ரகாரம்  
சுறுமெய் கெடுத்து மகர மொற்றும்.<sup>1</sup>

இதுவும் அது.

இ - ன் : ஒன்பான் முதனிலை முந்து கிளங்தற்று — ஒன்ப தென்னுமெண்ணீன் முதனின்ற ஒகரம் மேற் பத்தென்பதனானாடு புணரும்வழிக் கூறியவாறு போல ஒரு தகரம் ஒற்றி அதன்மேல் ஏறிமுடியும், முந்தை ஒற்றே எகாரம் இரட்டும் — அவ்வொக ரத்தின் முன்னின்ற னகர ஒற்று எகர ஒற்றுய் இரட்டித்து சிற்கும், நூற்றென்கிளவி னகார மெய்கெட ஊ ஆவாகும் இயற்கைத் தென்ப — வருமொழியாகிய நூற்றென்னுமெண்ணுப்பெயர் னகர மாகிய மெய்கெட அதன்மேல் ஏறிய னகாரம் ஆகாரமாம் இயல்பையடைத்தென்பர் புலவர், ஆயிடை இகர ரகரம் வருதல் — அம்மொழியிடை ஓர் இகரமும் ரகாரமும் வருக, சுறு மெய் கெடுத்து மகரம் ஒற்றும — சுருகிய குற்றுகரத்தினையும் அஃது ஏறினின்ற றகர ஒற்றினையும் கெடுத்து ஓர் மகர ஒற்று வந்து முடியும்; எ - று.

மெய்யென்பதனான் நிலைமொழிக்கட் பகரங் கெடுக்க.

ஏ - டு : தொள்ளாயிரம் என வரும்.

இதனை ஒன்பதென்னும் ஒகரத்தின்முன்னர் வந்த தகர ஒற்றின் மேலே ஒகரத்தையேற்றிப் பகரங் கெடுத்துக் குற்றியலுகரம் மெய்யொடுங் கெடுத்து நின்ற னகர ஒற்றினை இரண்டு எகர ஒற்றுக்கி நூற்றென்பதன் னகரங்கெடுத்து ஊகாரம் ஆகாரமாக்கி எகரத்தின் மேலேற்றி இகரமும் ரகரமும் வருவித்து விகாரப்பட்ட உயிராகிய ஆகாரத்தின்முன் உடம்படுமெய் யகாரம் வருவித்து றகர உகரங் கெடுத்து மகர ஒற்று வருவித்து முடிக்க. (இஅ)

ஒன்று 'இரண்டு' முன் ஆயிரம்

ஈகாச. ஆயிரக் கிளவி வருங்காலை

முதலீ ரண்ணீன் உகரங் கெடுமே.

இஃது அவ்வொன்றுமுதல் ஒன்பான்களோடு ஆயிரம் முடியுமாறு கூறு கின்றது.

இ - ன் : ஆயிரக்கிளவி வருங்காலை — ஆயிரமென்னுஞ் சொல் ஒன்றுமுதல் ஒன்பான்கள் முன் வருங்காலத்து, முதல் ஈரண்ணீன் உகரம் கெடும் — ஒரு இரு என்னும் இரண்டெண் ணீன்கட் பெற்று நின்ற உகரங் கெட்டு முடியும்; எ - று.

உகரங்கெடுமெனவே ஸ்னையன முன்னர்க் கூறியவாறே சிற்றல் பெற்றும்.

எ - டு : ஓராயிரம் இராயிரம் என வரும். (இகு)

1 இந்நூற்பா, ஒன்பது+நூறு=தொள்ளாயிரம் எனப் புணரக்கின்றது. 'ஒன்பா ரெந்கரமிசை' (எழு - சாடு) என்னும் நூற்பாலிற்குக் கூறிய அடிக்கூறிப்பை இதற்குங் கொள்க.

**உச்சகா**

**தொல்காப்பியம்**

**[குற்றியலுகரப்**

அவற்றிற்கு, மேலும் ஒரு முடிய

**சுகாடு.** முதனிலை நீடி-னும் மான மில்லை.

இஃ-து எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.

**இ - ள்:** முதனிலை நீடி-னும் மானமில்லை — அம்முதலீரென் ணின் முதற்கணின்ற ஒகார இகாரங்கள் நீண்டுமுடியினுங் குற்றமில்லை ; எ - று.

**எ - டு:** ஓராயிரம் ஈராயிரம் என வரும்.

(கூ)

‘முன்று’ முன் ஆயிரம்

**சுகாகா.** மூன்று நெற்றே வகார மாகும்.

இது மூன்றென்னுமென்ன ஆயிரத்தோடு புணருமாறு கூறுகின்றது.

**இ - ள்:** மூன்று நெற்றே வகாரமாகும் — மூன்றென்னு மெண்ணின்கணின்ற னகர ஒற்று வகர ஒற்றுகத் திரிந்து முடியும் ; எ - று.

**எ - டு:** முவ்வாயிரம் என வரும்.

முன்னிற் சூக்கிரத்து ஸிலை என்றதனுன் இதனை முதனிலை நீட்டி வகர ஒற்றுக் கெடுத்து மூவாயிரம் என முடிக்க. (கு)

‘நான்கு’ முன் ஆயிரம்

**சுகான.** நான்கு நெற்றே லகார மாகும்.

இது நான்கென்னுமென்ன அதனேடு புணருமாறு கூறுகின்றது.

**இ - ள்:** நான்கு நெற்றே லகாரமாகும் — நான்கென்னுமென்னின்கணின்ற னகர ஒற்று லகர ஒற்றுகத் திரிந்து முடியும் ; எ - று.

**எ - டு:** நாலாயிரம் என வரும்.

(கூ)

‘ஐந்து’ முன் ஆயிரம்

**சுகாஅ.** ஐந்து நெற்றே யகார மாகும்.

இஃ-து ஐந்தென்னுமென்ன அதனேடு புணருமாறு கூறுகின்றது.

**இ - ள்:** ஐந்து நெற்றே யகாரமாகும் — ஐந்தென்னு மெண்ணின்கணின்ற னகர ஒற்று யகர ஒற்றுகத் திரிந்து முடியும் ; எ - று.

ஐயாயிரம் என வரும்.

(கூ)

‘ஆறு’ முன் ஆயிரம்

**சுகாக.** ஆறன் மருங்கிற் குற்றிய னுகர்ம்

சுறுமெய் ஒழியக் கெடுதல் வேண்டும்.

இஃ-து ஆறென்னு மென்ன அதனேடு புணருமாறு கூறுகின்றது.

இ - ள் : ஆறன் மருங்கிற குற்றியலுகரம் — ஆறென்னு மெண்ணின்க ணின்ற குற்றியலுகரம் நெடுமுதல் குறுகி அறு வென முற்றுகரமாய் நிற்றவின், மெய் ஒழிய ஈறு கெடுதல் வேண் டும் — அது தானேறிய மெய்யாகிய ரகர ஒற்றுக் கெடாது நிற்ப முற்றுகரமாகிய ஈறு தான் கெட்டுப் புணர்தலை விரும்பும் ஆசிரியன் ; எ - று.

எ - டி : அரூயிரம் என வரும்.

முன்னர் ‘நெடுமுதல் குறுகும்’ (எழு-சை) என்ற வழி அறுவென ணின்ற முற்றுகரத்திற்கே ஈண்டுக் கேடு கூறினாரென்பது பெற்றும். என்னை ? குற்றியலுகரமாயின் ஏறிமுடிதவின். இது குற்றுகரங் திரிந்து முற்றுகர மாய் நிற்றவின் ஈண்டு முடிபுக்கறினர். முற்றியலுகரம் ஈறுமெய்யாழியக் கெடுமெனவே குற்றுகரங் கெடாது ஏறிமுடிய மென்பது அருத்தாபத்தியாற் பெறுதும். அரூயிரம் என வரும்.

மருங்கென்றதனாற் பிறபொருட் பெயர்க்கண்ணும் நெடுமுதல் குறுகாது நின்று முடிதல் கொள்க. ஆரூகுவதே என வரும். (சை)

‘ஓன்பது’ முன் ‘ஆயிரம்’

சாயி. ஓன்பா னிறுதி உருபுநிலை திரியா

தின்பெறல் வேண்டுஞ் சாரியை மரபே.

இப்து ஒன்பதென்னுமெண் அதனேடு புனருமாறு கூறுகின்றது.

இ - ள் : ஒன்பான் இறுதி — ஒன்பதென்னு மெண்ணின் இறுதிக் குற்றுகரம், உருவுநிலை திரியாது — தன் வடிவுநிலை நிரிந்து கெடாது, சாரியை மரபு இன் பெறல் வேண்டும் — சாரி யையாகிய மரபினையுடைய இன் பெற்று முடிதலை விரும்பும் ஆசிரியன் ; எ - று.

எ - டி : ஒன்பதினுயிரம் என வரும்.

உருவென்றும் நிலையென்றுஞ் சாரியை மரபென்றுங்கூறிய மிகையால் ஆயிரமல்லாத பிறவெண்ணீன்கண்ணும் பொருட் பெயரிடத்தும் இன்னும் உகரமும் வல்லெழுத்தும் பெற்று முடியும் முடிபு கொள்க. ஒன்பதிற்குக் கோடி<sup>1</sup> ஒன்பதிற்குருப்பது ஒன்பதிற்குத்தடக்கை ஒன்பதிற்குறுத்து என வரும்.

இன்னும் இவ்விலேசானே வேகேரு முடிபின்மையிற் கூறுதொழிந்த எண்ணையிர மென்றவழி ஒற்றிரட்டுதலும் ஈண்டுக் கூறியவற்றிற்கு ஒற்றி ரட்டுதலுங் கொள்க. ‘அளவாகு மொழிமுதல்’ (எழு - கஉக) என்பதனுள் ‘நிலையு’ என்றதனான் கைரம் ரகரமாதல்<sup>2</sup> கொள்க. (சுடு)

1 இலக்கம் கோடி யென்னும் என்னுப் பெயாகள் இவ்வியலீர கூறப்படாமையால பழந் தமிழர்க்கு १७७७७ वரைதான் என்னத தெரிந்திருந்தது என்று சிலா கொள்வா. இலக்கம் கோடி எனபன குறியிடுகரச சொறங்களை வென்றும், குறுகரச சொறங்களே இவ்வியலீர புணாததுக் காட்டப்படுவன வென்றும், இலக்கத்தின மற்று பெயரான நூரூயிரம் என்னும் சொல்லும் பத்து நூரூயிரம் வரை புணாததற்கிடமும் அடுக (எழு-சைக) நூற்பாலீர கூறப்பட்டுள்ள ரும், இலக்கம் கோடி என்னும் பெயாகள் முறையே பெரிய இலக்கம் கடைசி யென் என்று பொருள்படும் தனித் தமிழச் சொறங்கள் என்றும் அறிக்கு கொள்க.

2 கைரம் ரகரமாதல ஒன்பதிற்குறுக்கோடி ஒன்பதிற்குறுங்பது முதலியவற்றில்.

உசா

தொல்காப்பியம்

[குற்றியலுகரப்

ஒன்று முதல் ஒன்பது எண் முன் ‘நாரூயிரம்’

சாக. நாறு யிருமுன் வருங்க காலீ  
நாற னியற்கை முதனிலைக் கிளவி.

இஃது ஒன்றமுதல் ஒன்பான்களோடு நாறென்னுமென் அடையடுத்த ஆயிரம் முடியுறு கூறுகின்றது.

இ - ஸ் : நாரூயிரம் முன் வருங்க காலீ — நாரூயிரமென் னும் அடையடுத்தமொழி ஒன்றமுதல் ஒன்பான்கள் முன் வரு மொழியாய்வருங்காலத்து, முதனிலைக் கிளவி நாறன் இயற்கை — ஒன்றென்னும் முதனிலைக் கிளவி ஒன்று முன் நாறென்னு மென் ஞேடு முடிந்தாற்போல விகாரமெய்தி முடியும். எனவே வழி நிலைக் கிளவியாகிய இரண்டு முதலிய எண்கள் விகாரமெய்தியும் எய்தாது இயல்பாயும் முடியும் ; எ - று.

எ - டு : ஒரு நாரூயிரம் என வரும். எனையன் இருநாரூயிரம் இரண்டு நாரூயிரம், முந்நாரூயிரம் மூன்று நாரூயிரம், நாஞ்சாரூயிரம் நாஞ்சுநாரூயிரம், ஜங்நாரூயிரம் ஜங்து நாரூயிரம், அறுநாரூயிரம் ஆறு நாரூயிரம், என்னாரூயிரம் எட்டுநாரூயிரம், ஒன்பதுநாரூயிரம் எனவரும். இவ்விகாரப் பட்டனவற்றித்குக் குற்றுகரம் மெய்யொடுங் கெடுத்து முதலீரெண்ணி வெற்று ரகரமாக்கி உகரம் வருவித்து மூன்றும் ஆறும் செடுமுதல் குறுக்கி மூன்றுவெற்று காகரமாக்கி நாஞ்சும் ஜங்தும் ஒற்றுமெய்திரியா வாக்கி எட்டு வெற்று ணகாரமாக்கி இலேசுக்களாற்கொண்ட செய்கைகளில் வேண்டுவனவுங் கொணர்ந்து முடிக்க.

எற்புழிக்கோட லென்பதலை தொள்ளாயிரமென்ற முடிபனேடு மாட்டேறு சென்றதேலும் அவ்வாறு முடியாதென்று கொள்க. முன்னென்பத னேன் இன் சாரியை பெற்று ஒன்பதினாரூயிரம் என்றுமாம். நிலையென்ற தலை மூன்றும் ஆறும் இயல்பாக முடிவுழி செடுமுதல் குறுக்காமை கொள்க.

(க்கு)

நாற முன் ஒன்று முதல் ஒன்பது எண்கள்

சாக. நாறென் கிளவி ஒன்றமுத லொன்பாற்  
கீறுசினை யொழிய இனவொற்று மிகுமே.

இது நாறென்பதனேடு ஒன்றமுதல் ஒன்பான்களைப் புணர்க்கின்றது.

இ - ஸ் : நாறு என் கிளவி — நாறென்னு மென்னுப்பெயர், ஒன்று முதல் ஒன்பாற்கு — ஒன்றமுதல் ஒன்பான்களோடு புணரு பிடத்து, ஈறு சினையொழிய — ஈருகிய குற்றுகரங் தன்னுற் பற் றப்பட்ட மெய்யொடுங் கெடாதுஷ்டப், இன ஒற்று மிகும் — அச் சினைக்கு இனமாகிய றகர ஒற்று மிக்கு முடியும் ; எ - று.

எ - டு : நாற்கென்று என வரும். இரண்டு முதல் ஒன்பது அளவுஞ் செய்கை யறிந்து ஓட்டுக்

புணரியல்]

## எழுத்தகாரம்

२५५

ஈறுசினை என்று ஓதிய மிகைபான் நூற்றெண்டதனேடு பிற எண்ணும் பிறபொருட் பெயரும் இவ்விதியும் பிறவிதியும் எய்திமுடிதல் கொள்க. நூற்றுப்பத்து நூற்றுக்கோடி நூற்றுத்தொண்ணுறு எனவும், நூற்றுக்குறை நூற்றிதழ்த்தாமரை நூற்றுக்காணம் நூற்றுக்காணம்மண்டபம் எனவும் இன ஒற்று மிக்கன கொள்க. இன்னும் இதனேனே இருநூற்றெண்று இரண்டு நூற்றெண்று என நூறு அடையடுத்தவழியுங் கொள்க. (கன)

நாறு முன் ‘ஒருபல்லு’ முதலியன

சனா. அவையுர் பத்தினும் அத்தொழிற் ரூகும்.

இங்கு அந்துறைப்பதனேடு ஒன்றுமுதல் ஒன்பாண்கள் அடையுத்த வழிப் புணர்மாறு கூறுகின்றது.

இ - ள் : அவை ஊர்பத்தினும் — அந்நூறெண்பது சின்று முற்கூறிய ஒன்றுமுதல் ஒன்பான்களை ஊர்ந்து வந்த பத்தெண் பத்தேனுடு புணருமிடத்தும், அத்தொழில் ந்றாகும் — ஈறு சிலை யொழிய இன ஒற்று மிக்கு முடியும் ; ஏ - று.

ஈ - ⑩ : நூற்கிருருப்பிது இருப்பிது முப்பிது நாற்பிது ஜம்பிது அறுப்பிது எழுப்பிது எண்பிது என வரும். மற்று நூற்கிருங்பது அவை ஊரப்பிது வங்கது அண்மை உணர்க்க.

ஆகுமென்றதனான் ஒருநாற்றிரூபங்கு இருநாற்றிரூபங்கு என நிலைமொழி அடையாத்து முடியும் முடிபுங் கொள்க. (கூடு)

நான் முன், அளவுப்பெயர் திறைப்பெயர்

சனச. அளவும் நிறையும் ஆயியல் தரியாது

குற்றிய ஒகரமும் வல்லெழுத் தியற்கையும்  
முற்கிளங் தன்ன என்மனூர் புலவர்.

இது நூற்றன்பத்தேடு அளவுப்பெயரும் நிறைப்பெயரும் முடியுமாறு கூறுகின்றது.

இ - ள் : அளவும் கிரையும் ஆயியல் திரியாது — நூற்றன்பத  
ஞேடு அளவுப்பெயரும் நிறைப்பெயரும் புணருமிடத்து முற்கூறிய  
இயல்பிற் றிரியாது இன ஒற்று மிக்குழடியும், குற்றியலுகரமும்  
வல்லெழுத்தியற்கையும் — அவ்விடத்துக் குற்றியலுகரங் கெடா  
மையும் இன ஒற்று மிக்கு வன்றெருடர்மொழியாய் சிற்றலின் வரு  
மொழி வல்லெழுத்து மிகும் இயல்பும், முற்கிளாந்தன்ன என்மனூர்  
புலவர் — ‘வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து மிகுமே’  
(எழு - சுட்கூ) என வன்றெருடர்மொழிக்குக் கூறிய தன்மையவாய்  
முடியுமென்று கூறுவர் புலவர் ; ஏ - று.

ஏ - 4 : நூற்றுக்கமல் சாடி தூதை பானை நாடியில் மண்ணை வட்டி அகல் உழுக்கு எனவும், கழஞ்சு தொடி பலம் எனவும் வரும்.

உடுது.

## தொல்காப்பியம்

[குற்றியலுகரப்

திரியாதென்றதனால் நூற்றென்பது அடையடுத்த வழியும் இவ்விதி கொள்க. அஃது ஒருநூற்றுக்கலம் இருநூற்றுக்கலம் என வரும். (சுக)

'ஒருபக்கு' முதலியவற்றின் முன் ஒன்று முதல் ஒன்பது எண்கள் சொன்டு. ஒன்றுமுதல் லாகிய பத்தூர் கிளவி ஒன்றுமுதல் லோங்பாற் கொற்றிடை மிகுமே நின்ற ஆய்தங் கெடுதல் வேண்டும்.

இஃது ஒன்றுமுதல் எட்டு சருகிய எண்கள் அடையடுத்த பத்தனேடும் ஒன்றுமுதல் ஒன்பான்களைப் புணர்க்கின்றது.

இ - ண் : ஒன்று முதலாகிய பத்து ஊர் கிளவி — ஒன்று முதல் எட்டு சருகப் பத்தென்னும் எண் ஏறி ஒருசொல்லாகி நின்ற ஒரு பக்கு முதலிய எண்கள், ஒன்றுமுதல் ஒன்பாற்கு — ஒன்றுமுதல் ஒன்பான்கள் வருபொழுதியாய் வந்து புணரும் இடத்து, நின்ற ஆய்தங் கெடுதல் வேண்டும் — பக்கதென்பதன்கண நின்ற ஆய்தங் கெட்டு முடிதலை விரும்பும் ஆசிரியன், ஒற்று இடைமிகும் — ஆண்டு இன ஒற்றுகிய ஒரு தகர ஒற்று இடைமிக்கு முடியும் ; எ - ரு.

எ - டு : ஒருபத்தொன்று இருபத்தொன்று ஒருபத்திரண்டு இருபத்தி ரண்டு என எல்லாவற்றேயும் ஒட்டுக். இவற்றுள் ஒருபத்தொன்று ஒருபத்தி ரண்டு என்னும் எண்கள் அதிகாரத்தால் நின்ற நூற்றென்பதனேடு அடுத்து வருமென்று<sup>1</sup> உணர்க.

அவற்றின் முன் 'ஆயிரம்'.

சாகூ. ஆயிரம் வரினே இங்கென் சாரியை ஆவயி நெற்றிடை மிகுத வில்லை.

இஃது ஒருபக்கு முதலியவற்றேயும் ஆயிரத்தைப் புணர்க்கின்றது.

இ - ண் : ஆயிரம் வரின் இன்னென் சாரியை — அவ்வொன்று முதலாகிய பத்து ஊர் கிளவி ஆயிரத்தோடு புணரும் இடத்து இன்சாரியை பெறும், ஆவயின் ஒற்று இடை மிகுதல் இல்லை — அவ்விடத்துத் தகர ஒற்று இடைவந்து மிகாது ; எ - ரு.

எ - டு : ஒருபதினையிரம் இருபதினையிரம் என எண்பதின்காறும் ஒட்டுக். இவை நூற்றெருபதினையிரம் எனவும் வரும்.

ஆவயின் என்றதனால் நூற்றியிரத்தொருபத்திராயிரம் என்றுந்போல அத்துப் பெறுதலும் பிறவும் கொள்க.

அவற்றின் முன் அளவுப் பெயர் நிறைப் பெயர்

சாகூ. அளவும் நிறையும் ஆயியல் திரியா.

1 நூற்றென்பதனேடு அடுத்துவருதல் - நூற்றெருபத்தொன்று நூற்றெருபத்திரண்டு என வருதல்.

இஃது ஒன்று முதலாகிய பத்து ஊர் கிளவி முன்னர் அளவுப்பெயரும் நிறைப்பெயரும் புணர்க்கின்றது.

**இ - ள :** அளவும் நிறையும் ஆயியல் திரியா — ஒருபங்கு முதலையே எண்களின் முன்னர் அளவுப்பெயரும் நிறைப்பெயரும் வந்தால் ஒற்று இடைமிகாது இன்சாரியை பெற்று முடியும்; எ - று.

**ஏ - டு :** ஒருபதின்கலம் சாடி தூதை பாளை நாழி மண்ணை வட்டி அகல் உழக்கு எனவும், ஒருபதின்கழுஞ்சீ தொடி பலம் எனவும் வரும். இவற்றிற்கு நூறு அடையடித்து ஓட்டுக.

திரியா என்றாலும் ஒருபதிற்றுக்கலம் இருபதிற்றுக்கலம் என்னும் தொடக்கத்தனவற்றின்கண் இன்னின் அகரம் ரகசமாகத் திரிந்து இரட்டு தலும் உகரமும் வல்லெழுத்தும் பெறுதலுங் கொள்க. இன்னும் இதானேன ஒருபதினழி என்றவழி வருமொழி நகரக் திரிந்துழி நிலைமொழி நகரக்கேடுக் கொள்க.

அவை நிறையும் மத்தே ரங்ன என்று பாடம் ஒதுவார் முன்னர்க் குத்தி ரத்து ‘ஆவயின்’ என்றாலனும் அதன் முன்னர்க் குத்திரத்து ‘நின்ற’ என்ற தலைனும் இவற்றை முடிப்பார். (எ)

ஒன்று முதல் எண்முன் பொருட் பெயர்

**சா.அ.** முதனிலை எண்ணின்முன் வல்லெழுத்து வரி னும் ஞநமத் தோன்றி னும் யவவந் தியையினும் முதனிலை மியற்கை என்மனுர் புலவர்.

இஃது ஒன்றுமுதல் ஒன்பான்களோடு பொருட்பெயரைப் புணர்க்கின்றது.

**இ - ள :** முதனிலை எண்ணின்முன் வல்லெழுத்து வரி னும் — ஒன்றென்னும் எண்ணின்முன் வல்லெழுத்து முதன் மொழி வரி னும், ஞநம் தோன்றி னும் — ஞநமக்களாகிய மெல்லெழுத்து முதன்மொழி வரி னும்; யவவந்து இயையினும் — யவக்களாகிய இடை யெழுத்து முதன் மொழி வரி னும், முதனிலை இயற்கை என்மனுர் புலவர் — அவ்வொன்றுமுதல் ஒன்பான்கள் முன்னெய்திய முடிபு நிலைமை எய்தி முடியுமென்று கூறுவர் புலவர்; எ - று.

எனவே வழிகிலையெண்ணுகிய இரண்டு முதலாகிய எண்கள் அம்மூன்று கணமும் முதன்மொழியாய் வரின் முதனிலை முடிபாகி விகாரம் எய்தியும் எய்தாது இயல்பாயும் முடியும்.

**ஏ - டு :** ஒருகல் சுனை துடி பறை ஞான் நூல் மணி யாழ் வட்டு எனவும், இருகல் இரண்டுகல் சுனை துடி பறை ஞான் நூல் மணி யாழ் வட்டு எனவும் ஓட்டுக. இவ்வெண்களிற் குற்றியலுங்கம் மெய்யொடுக் கெட்டு முதலீரெண்ணின் ஒற்று ரகாரமாய் உகரம் வந்தது. இருகல் முதலியவற்றிற்கு இடைநிலை ரகாரங் கெடுக்க. முங்கல் மூன்றுகல் சுனை துடி பறை ஞான் நூல்

மணி யாழ் வட்டு என ஒட்டுக் கிடைத்து செமுதல் குறுக்கி 'முன்றுளைந்தே வந்த தொக்கும்' (எழு - சகள்) என்பதனான் முடிக்க. முன்னர் என்னுப் பெயரும் அளவுப்பெயரும் நிறைப்பெயரும் வருவழிக் கூறிய விகாரங்களிற் பொருட்பெயர்க்கும் ஏற்பன கொணர்து முடித்து எல்லாவற்றிற்கும் நிலை யென்றதனான் ஒற்றுத் திரிந்து முடிக்க. அவை மூன்றாற்கும் ஜங்கற்கும் ஞகரம் வருவழி ஞகர ஒற்றுதலும் மூன்றாற்கும் யகரம் வருவழி வகர ஒற்றுதலுமாம். நாற்கல் நான்குகல் சௌன துடி பறை, நான்ஞான் நான்குஞான் நால் மணி யாழ் வட்டு; ஜங்கல் ஜங்குதுகல் சௌன துடி பறை, ஜஞ்ஞான் ஜங்குஞான் ஜங்குதுவட்டு; அறுகல் ஆறுகல் சௌன துடி பறை ஞான் நால் மணி யாழ் வட்டு; எண்கல் எட்டுக்கல் சௌன துடி பறை, எண்ஞான் எட்டுஞான் நால் மணி யாழ் வட்டு; ஒன்பதுகல் சௌன துடி பறை ஞான் நால் மணி யாழ் வட்டு என ஒட்டுக் கொடுமே. ஒன்பதின்கல் எனச் சென்றதேனும் வழக்கின்மையின் ஒழிக்க. இன்னும் மாட்டேறின்றி வருவனவற்றிற்கெல்லாம் முடிபுசிலை யென்றதனான் முடிக்க. (எங்)

அவற்றுடன் உயிர் முதல் மொழியும் யகரமும்

சாகை. அதனிலை உயிர்க்கும் யாவரு காலை  
முதனிலை ஒகரம் ஓவா கும்மே  
ரகரத் துகரந் துவரக் கெடுமே.

இஃது ஒன்றுமுதல் ஒன்பான்களோடு பொருட்பெயருள் உயிர்முதன் மொழி முடியுமாறும் மேற்கூறிய யகாரம் வேறுபட முடியுமாறாக கூறுகின்றது.

இ - ஃ : முதனிலைக்கு — ஒன்றென்னும் எண்ணின் திரிபாகிய ஒரு என்னும் எண்ணிற்கு, உயிரும் யாவும் வருகாலை — உயிர் முதன்மொழியும் யாமுதன்மொழியும் வருமொழியாய் வருங் காலத்து, அதன் நிலை — அம்முதனிலையின் தன்மை இவ்வாரும், ஒகரம் ஓவாகும் — ஒகரம் ஓகாரமாய் நீஞும், ரகரத்து உகரந் துவரக் கெடும் — ரகரத்து மேனின்ற உகரம் முற்றக்கெட்டு முடியும்; ஏ - று.

நான்காவதனை முதனிலையோடு கூட்டி அதன்கண் நின்ற உம்மையை உயிரோடும் யாவோடுங் கூட்டுக் கொடுமே. எனவே வழிநிலை யென்கள் உயிர் முதன் மொழி வந்த இடத்து முற்கூற்றியவாறே இருவாற்றுனும் முடியும்.

ஏ - டு : ஓரடை ஓராகம் ஓரிலை ஓரீட்டம் ஓருலை ஓருசல் ஓரேழு ஓரேடு ஓரையம் ஓரோழுங்கு ஓரோலை ஓரேளவியம் என வரும். குற்றியலுகரம் மெய்யொடுங் கெடுத்து முதலெண்ணினெந்தென்னும் எண்ணின் இக ரத்தை நீட்டி ரகரத்துள் உகரத்தைக் கெடுத்து ஈரசை ஈர்யானை எனவும், மூன்றெண்ணும் எண்ணின் நகரவொற்றுக் கெடுத்து மூவகை மூயானை எனவும் முடிக்க. இவை செய்யுண் முடிபு. இன்னும் இதனுணே இங்ஙனம் வருவன் பிறவும் அறிந்து முடித்துக் கொள்க.

(எங்)

இரண்டு முதல் ஒன்பது எண்முன் 'மா' என்னுட்டு சொல் சாயி. இரண்டுமுதல் லொன்பான் இறுதி முன்னர் வழங்கியல் மாவென் கிளவி தோன்றின் மகர அளவொடு நிகரலும் முரித்தே.

இஃது இரண்டுமுதல் ஒன்பான்களின் முன்னர் அளவு முதலிய மூன் மற்கும் உரிய மாவென்பது புனருமாறு கூறுகின்றது.

இ - ள் : இரண்டுமுதல் ஒன்பான் இறுதி முன்னர் — இரண் டென்னுமெண் முதலாக ஒன்பதென்னுமெண் ஈருக நின்ற எண் னுப்பெயர்களின் முன்னர், வழங்கு இயல் மா என் கிளவி தோன்றின் — வழக்கின் கண்ணே நடந்த அளவு முதலியவற்றிற்கு உரிய மா வென்னுஞ் சொல் வருமொழியாய் வரின், மகர அளவொடு நிகரலும் உரித்து — அவ்வெண்னுப் பெயர்களின் முன்னர்த் தந்து புணர்க்கப்படும் மண்டையென்னும் அளவுப் பெயரோடு ஒத்து விகாரப்பாட்டு முடிதலும் உரித்து ; உம்மையான் சீகாரப்படாது இயல்பாய் முடிதலும் உரித்து ; எ - ரு.

வழக்கியல் வழங்கியலென விகாரம். மகர அளவு மகரமுதன் மொழி யாகிய அளவுப்பெயரெனப் பண்புத்தொகை. அஃது 'அளந்தறி கிளவியும்' (எழு - சச்சு) என்பதனுள் ஒரு மண்டை என முடித்ததாம்.

எ - டி : இருமா மும்மா நான்மா ஜிம்மா அறுமா எண்மா ஒன்பதின்மா என முன்னர்க்குறிய சூத்திரங்களான் விகாரப்படுத்தி முடிக்க. இனி உம்மையான் விகாரப்படுத்தாது இரண்டுமா மூன்றுமா நான்குமா ஐங்குமா அறுமா எட்டுமா ஒன்பதுமா என முடிக்க. புள்ளிமயங்கியலுள் 'அளவுளிறையும்' (எழு - சச்சு) என்னுஞ் சூத்திரத்தான் செடுமுதல் குறுகி உகரம் வந்து புனருமாறு கூறினார். அதனால் ஈண்டு எழுமா என முடிக்க. ஏழ்மாவென் முடிதல் வழக்கின்று.

இரண்டுமுதல் ஒன்பானென்று எடுத்தோதினமையின், ஒன்றந்து ஒருமாவென்னும் முடிபேயன்றி ஒன்றுமா வென்னும் முடிபு இல்லையாயிற்று.

வழங்கியன்மா என்றார் விலங்குமாவை நீக்குத்தற்கு. (எடு)

### கா. அதிகாரப் புராணத்

புள்ளி மயங்கியலுள் ஒழிந்துநிற்ற மெய்யீறுகளின் செய்யுள் முடிபு

சாக. ஸனவென வருஷம் புள்ளி யிறுதி முன்

கூம்முங் கெழுவும் உளப்படப் பிறவும்

அன்ன மரபின் மொழியிடைத் தோன்றிச்

செய்யுட் டொடர்வயின் மெய்பெற நிலையும்

வேற்றுமை குறித்த பொருள்வயி னன்.

இது புள்ளிமயங்கியலுள் ஒழிந்துநிற்ற செய்யுண்முடிபு கூறுகின்றது.

இ - ள் : ஸன என வருஷம் புள்ளி இறுதி முன் — லகார ஊகாரமென்று கூற வருகின்ற புள்ளியீற்றுச் சொற்களின்

முன்னர், உம்முங் கெழுவும் உளப்பட — உம்மென்னுஞ் சாரியை யுங் கெழுவென்னுஞ் சாரியையும் உட்பட, பிறவும் அன்ன மர பின் மொழியிடைத்தோன்றி — பிறசாரியையும் அப்பெற்றிப் பட்ட மரபினையுடைய மொழியிடத்தே தோன்றி, செய்யுள் தொடர்வயின் மெய்பெற நிலையும் — செய்யுட்சொற்களைத் தொடர்பு படுத்திக் கூறுமிடத்துப் பொருள்பட நிற்கும், வேற்றுமை குறித்த பொருள்வயினை — வேற்றுமையைக் குறித்த பொருட் புணர்ச்சிக்கண் ; எ - று.

எ - டி : 'வானவரி வில்லுங் தின்களும் போலும்' இதற்கு உம்மென்னுஞ் சாரியையின் மகரத்தை 'அம்மினிறுதி' (எழு - கட்க) என்னுஞ் சூத்திரத் துள் 'தன்மெய்' என்றதனாற் பிறசாரியையுங் திரியுமென கர ஒற்றுக்கி நிலைமொழி வகர ஒற்றின்மேல் உயிரேற்றி முடிக்க. வில்லுங்தின்களும் போலுமென்பதற்கு வில்லிடைத்தின்கள் போலுமென ஏழனுரூபு விரித்துப் பொருளுரைக்க. 'கல்கெழு கானவர் நல்குறு மகளே' (குறுங் - எக) இதற்குக் கல்லைக் கெழிலியின என உரைக்க. 'மாஷிதிக்கிழவனும் போன்ம்' (அகம் - கூக) இதற்குக் கிழவினைப்போன்மென உரைக்க. இவ் வும்மை சிறப்பன்று. 'கான்கெழுநாடு' (அகம் - கூ.ஏ) இதற்குக் கானைக்கெழிலிய என உரைக்க.

இனி அன்னமரபின் மொழியிடை என்றதனாற் கெழுவென்றது பிற சொல்லிடத்தே 'பணைகெழு பெருங்திறந் பல்வேண்மன்னர்' 'துறைகெழு மாங்கைதை' (நற்றினை - உடு) என இயல்பாக வருவனவும், 'வளங்கெழு திருக்கர்' (அகம் - கன) 'பயங்கெழு மாமழி' (புறம் - உசுக) என நிலைமொழி மீற்றெழுத்துத் திரிய வருவனவுக் கொள்க.

இன்னும் இதனாலே இச்சாரியைது உசரக்கேடும் எகர நீட்சியுங் கொள்க. 'பூக்கேழ் தொடலை நடங்க வெழுங்து; (அகம் - உ.ஏ) 'துறைகே மூரன் கொடுமை நாணி' (ஜங்குறு - கக) இவற்றிற்கு இரண்டாவதும் எந்புழி மூன்றுவதும் விரிக்க. 'செங்கேழ் மென்கொடி' (அகம் - அ.ஓ) என்புழிக் கெழுவென்னும் உரிச்சொல் 'எழுத்துப் பிரிந்திசைத்தல்' (சொல் - உகுடி) என்பதனை நீண்டதென்று உணர்க. மெய் யென்றதனாற் பூக்கேழுமென்புழி வல்லொற்று மிகுதல் கொள்க.

இன்னுஞ் சான்டூர் செய்யுட்கட் பிறசாரியை பெற்று விகாரங்கள் எய்தி முடிவனவற்றிற்கெல்லாம் இச்சுத்திரமே விதியாக முடித்துக் கொள்க.

(எக)

எழுத்துக்காரத்திற் புணர்க்கப்படாத சொற்கள்

சாம.. உயிரும் புள்ளியும் இறுதி யாகிக்

குறிப்பினும் பண்பினும் இசையினுந் தோன்றி

தெறிப்பட வாராக் குறைச்சொற் கிளவியும்

உயர்தினை அஃறினை ஆயிரு மருங்கின்

ஐம்பா ஸ்ரீயும் பண்புதொகு மொழியுஞ்

செய்யுஞ் செய்த என்னுங் கிளவியின்

மெய்யொருங் கியலுங் தொழில்தொகு மொழியும்

தம்மியல் கிளப்பின் தம்முன் தாம்வரூஷம்  
எண்ணின் தொகுதி உளப்படப் பிறவும்  
அன்னவை யெல்லாம் மருவின் பாத்திய  
புணரியல் நிலையிடை உணரத் தோன்று.

இஃது இவ்வதிகாரத்திற் புணர்க்கப்படாத சொற்கள் இவையென அவற்றை எடுத்து உணர்த்துகின்றது.

**இ - १ :** உயிரும் புள்ளியும் இறுதியாகி — கூறுங்கால் உயிரும் புள்ளியும் ஈருக விற்பதோர் சொல்லாகி, குறிப்பினும் பண்பி னும் இசையினுங் தோன்றி — குறிப்பினானும் பண்பினானும் இசையினானும் பிறந்து, நெறிப்பட வாராக் குறைச்சொற் கிளவியும் — ஒருவரிப்பட வாராத சொற்றன்மை குறைந்த சொற்களாகிய உரிச்சொற்களும், உயர்தினை அஃறினை ஆயிரு மருங்கின் — உயர்தினை அஃறினை யென்னும் அவ்விரண்டிடத்தும் உளவாகிய, ஜம்பாலறியும் பண்புதொகு மொழியும் — ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல என்னும் ஜம்துபாவினையும் அறிதற்குக் காரணமாகிய பண்புகொள்பெயர் தொகுங் தொகைச்சொல்லும், செய்யுஞ் செய்த என்னுங் கிளவியின் — செய்யுஞ் செய்த என்னும் பெயரெச்சச் சொற்களினுடைய, மெய் ஒருங்கு இயலுங் தொழில் தொகுமொழியும் - - காலங்காட்டும் உம்மும் அகரமும் ஒருசொற்கண்ணே சேர நடக்கும் புடைபெயர்ச்சி தொக்கு விற்குஞ் சொற்களும், தம்மியல் கிளப்பின் — தமது தன்மை கூறுமிடத்து, தம்முன் தாம் வரூஷம் எண்ணின்தொகுதி உளப்பட — விறுத்தசொல்லுங் குறித்துவரு கிளவியுமாய் வாராது தம்முன்னர் தாமே வந்து விற்கும் எண்ணுப்பெயரினது தொகுதியும் உளப்பட, அன்னபிறவும் எல்லாம் — அத்தன்மையாகிய பிறவுமெல்லாம், மருவின் பாத்திய — உலகத்து மருவி நடந்த வழக்கினது பகுதியைத் தமிலுக்கணமாகவடைய, புணரியல் நிலை இடை உணரத்தோன்று — ஒன்றனேடொன்று புணருதல் நடந்த தன்மை இடம் விளங்கத் தோன்று ; எ - று.

**ஏ - २ :** கண் விண்ணவினைத்தது விணவினைத்தது இவை குறிப்புரிச் சொல்; ஆடை வெள்ள விளர்த்தது வெள்விளர்த்தது இவை பண்புரிச்சொல்; கடல் ஒல்ல வொலித்தது ஒல்லெலாவித்தது இவை இசை யுரிச்சொல். ‘ஒல்லெலாவிரீர் பாய்வதே போலுங் துறைவன்’, என்றார் செய்யுஞ்கண்ணும். இவை உயிரீருயும் புள்ளியிருயும் நிற்றவின் ஒன்றன்கண் அடக்கலாகாமையின் நெறிப்படவாரா என்றார். விண்ணவினைத்தது தெறிப்புத்தோன்றத் தெறித்த தென்றும் விண்ணவினைத்தது தெறிப்புத் தெறித்த தென்றும் ஆம். எனையவற் றிற்கும் இவ்வாறே உணர்க. இங்கனம் நிற்றவிற் றன்மை குறைந்த சொல்லாயிற்று. ‘வினையே குறிப்பே’ (சொல் - உடுக) என்னுஞ் சூத்திரத்திற்

கட்டிய என என்பதனை இவற்றெலு கட்டியவழி இடைச்சொல்லாதவின் விண்ணெனவினைத்தது எனப் புணர்க்கப்படுமாறு உணர்க.

இனிக் கரும்பார்ப்பான் கரும்பார்ப்பார் கருங்குதிரை கருங்குதிரைகள் என வரும் இவற்றுட் கரியனுகிய பார்ப்பான் கரியனாகிய பார்ப்பானி கரியராகிய பார்ப்பார் கரியதாகிய குதிரை கரியனவாகிய குதிரைகள் என ஜம்பாவினையும் உணர்த்தும் பண்புகொள்பெயர் தொக்கவாறு காண்க. இவற்றுட் கருமை என்னும் பண்புப்பெயர் தொக்கதேற்கருமையாகிய பார்ப்பா எனை விரித்தல் வேண்டும்; அங்கனம் விரியாமையிற் பண்புகொள் பெயர் தொக்கதென்று உணர்க.

வெற்றிலை வெற்றுப்பிலி வெற்றுதி வெற்றெனத்தொடுத்தல் என்றாற் போல்வனவற்றுள் வெறுவிதாகிய இலையென்பது டாக்குஞ் கோட்டு நூறுக் கூடாததாய பண்புணர்த்தி ஈறு தொகுதவின் மருவின் பாத்தியவாய் நின்று ஒற்றுத்தது. வெறுவிதாகிய உப்பிலியென்றது சிறிதும் உப்பிலியென நின்றது. ஏனையும் அண்ண. இங்கனம் ஜம்பாலுங் தொகுத்தற்கு உரிய முதனிலையாதவிற் புணர்த்தலாகாமை கட்டினார்.

இனி ஆடரங்கு செய்குன்ற புணர்பொழுது அரிவாள் கொல்யானை செல்செலவு என நிலம் முதலாகிய பெயரெச்சங்தொக்க வினைத்தொகைகளை விரிக்குங்கால், ஆடினவரங்கு எனச் செய்த என்னும் பெயரெச்சத்து ஈறு விரிந்த அரக ஈறு இறப்பு உணர்த்தியும், ஆடாளின் றவரங்கு ஆமூரங்கு எனச் செய்யுமென்னும் பெயரெச்சத்து ஈறு விரிந்த உம்பிறு நிகழ்வும் எதிர்வும் உணர்த்தியும், அவற்றுடைய புடைபெயர்க்கியைத் தோற்றுவித்து இரண்டு பெயரெச்சமும் ஒருசொர்க்கண் ஒருங்கு தொக்கு நிற்றவின் அதனை ஒரு பெயரெச்சத்தின்கண் அடக்கிப் புணர்க்கலாகாமையிற் புணர்க்கலாகாதென்றார். உம்பிறுதி நிகழ்வும் எதிர்வும் உணர்த்துமாறு ‘வினையின்தொகுதி’ (சொல் - சகு) என்னும் எச்சவியற் சூத்திரத்துட் கூறுதும். இவ் வும் ஈறு இரண்டு காலமும் ஒருங்குணர்த்துதற் சிறப்பு கோக்கிச் செய்த என்பதனை ஆசிரியர் முற்கூராயினர்.

இனிப் பத்து என நிறுத்திப் பத்தெனத் தந்து புணர்க்கப்படாது பப்பத் தெனவும் பப்பதெனவும் வழங்குமாறு உணர்க. ஒரோவான் ரெண்பதும் அது. அதுதானே ஒரோன்ரேரோன்ரூக்க் கொடு என்றாற் புணர்க்கப்படும்.

இனி அன்னபிறவும் என்றதலுனே உண்டானென்புழி உண்ணென்னும் முதனிலையும் காலங்காட்டும் க்கரமும் இடனும்பாலும் உணர்த்தும் ஆனும் ஒன்றனேடொன்று புணர்க்கப்படா, அவை நிறுத்தசொல்லுங் குறித்துவருகிளவியும் அன்மையின். கரியனைப்புழிக் கருவென நிறுத்தி அன்னெனத் தந்து புணர்க்கப்படா, அது இன்னென்னும் பொருள் தருதலின். ஏனைவினைச் சொற்களும் இவ்வாறே பிரித்துப் புணர்க்கலாகாமை உணர்க. இன்னும் அதனுனே கொள்ளெனக்கொண்டான் என்புழிக் கொள்ளென்பதனை என என்பதனேலு புணர்க்கப்படாமையும் ஊரங் வெற்பன் முதலிய வினைப்பெயர் கஞும்<sup>1</sup> பிறவும் புணர்க்கப்படாமையுங் கொள்க. இவ்வாசிரியர் புணர்க்கப்படாத இச்சொற்களையும் வடதாந்தகள்முடித்த அனகன் அன்பாயன் அகளங்கள் முதலிய வடசொற்களையும் பின்னுள்ளோர்<sup>2</sup> முடித்தல் முதனுலோடு மாறுகொள்க் கூறலாமென்று உணர்க. (எ)

1 சூரன் வெற்பன் என்னும் தினைத்தலைவர் பெயர்களை வினைப்பெயர்களென்று இங்குக் கூறியிருப்பது பொருங்தாது.

2 பின்னுள்ளோர் - நன்னூலார் சின்னூலார் வீரசோழியகாரர் முதலியோர்,

எழுத்தகீகாரத்திற்குப் புறனடை

சாந். கிளாந்த அல்ல செய்யுள்ள் திரிநவும்  
வழங்கியல் மருங்கின் மருவொடு திரிநவும்  
விளாம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின்  
வழங்கியல் மருங்கி னணர்ந்தனர் ஒழுக்கல்  
நன்மதி நாட்டத் தென்மனர் புலவர்.

இஃது இவ் வதிகாரத்து எடுத்தோத்தானும் இலேசானும் முடியாது  
கிளாந்தறை யெல்லாம் இதனானே முடிக்க என அதிகாரப்புறநடை கூறு  
கின்றது.

இ - ஸ் : கிளாந்த அல்ல செய்யுள்ள் திரிநவும் — முன்னர்  
எடுத்தோதப்பட்டன அல்லாத சொற்கள் செய்யுளிடத்துத்  
திரிந்து முடிவனவும், வழங்கியல் மருங்கின் மருவொடு திரிநவும் —  
நால்வகை வழக்கும் நடக்குமிடத்து மருவுதலோடு திரிந்து முடிவனவும்,  
விளாம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின் —  
முன்னர்க் கூறிய இலக்கண முறைமையினின்றும் வேறுபடத்  
தோன்றுமாயின் அவற்றை, நன்மதி நாட்டத்து — நல்ல அறிவி  
நது ஆராய்ச்சியாலே, வழங்கியன் மருங்கின் — வழக்கு முடிந்து  
நடக்குமிடத்தே, உணர்ந்தனர் ஒழுக்கல் என்மனர் புலவர் —  
முடிபு வேறுபாடுகளை அறிந்து நடாத்துக என்று கூறுவர்  
புலவர் ; எ - று.

ஏ - டி : ‘தடவுத்திரை’ என உகரமும் வல்லெழுத்தும் பெற்றுங் ‘தடவு  
நிலை’ (புறம் - கச0) என உகரம் பெற்றும் அகர ஈற்று உரிச்சொல் வங்கது.  
அதவுத்தங் கணி என வேற்றுமைக்கண் அகர ஈறு அத்துப் பெற்றது. கசதபத்  
தோன்றின் என அகர ஈற்றின்முன்னர்த் தகரங் கொடுக்க.

‘நறவங் கண்ணி நற்போர்ச் செம்பியன்  
குரவ நீடிய கொன்றையங் கானல்’

என ஆகார இறுதி குறியதனிறுதிச் சினைகெட்டு இருவழியும் அம்முப்  
பெற்றன.

‘முளவுமா தொலைச்சிய பைங்கினைப் பிளவைப்  
பின்வாய் முடிக்கிய தடியொடு விரைவு’ (மலைபடு - கள்ள)

என அவ்வீறு அல்வழிக்கண் அம்முப் பெருத முடிபுபெற்றன. ‘திண்ண  
வளி விசித்த முழுவொடாகுளி’ (மலைபடு - ஈ) ‘சுறவெறிமின்’ ‘இருவழிக்கு  
சிறுநெறி’ (அகம - கச0) இவை உகரம் பெருமல் வந்தன. ‘கள்ளியங் காட்ட  
புள்ளியம் பொறிக்கலை’ (அகம் - கள்) என இகர ஈறு வேற்றுமைக்கண் அம்முப்  
பெற்றன. ‘தீயினன்ன வொண்செங் காங்தள்’ (மலைபடு - கஹடி) என ஈகார  
ஈறு வேற்றுமைக்கண் இன்பெற்றது. ‘நல்லொழுக்கங் காக்குங் திருவத்தவர்’,  
(நாலடி - இள்) என உகர ஈறு வேற்றுமைக்கண் அத்துப்பெற்றது. ‘எப்  
பெற்ற மாண்பினை போலு’ (சிந்தா - உக்கூடி) என ஈகார ஈறு வேற்றுமைக்  
கண் ஏரம் பெருது வந்தது. ‘கைத்துண்டாம் போழ்தே’ (நாலடி - கக)

குடும்ப

## தொல்காப்பியம்

‘கைத்தில்லர் நல்லர்’ (நான்மணிக்கடிகை - சுகை) எனவும், ‘புன்னையங்கானல்’ (அகம் - அம்) ‘மூல்லையங்தொடையல்’ எனவும் ஜகார ஈறு வேற்றுமைக்கண் அத்தும் அம்முழும் பெற்றன. ‘அண்ணல்கோயில் வண்ணல்மே’ (சிந்தா - நாமகள் - கடுகி) என ஒருார ஈறு யகர உடம்புமெய் பெற்றது.

இனி ‘அஞ்செவிளிநிறையவாவின்’ (மூல்லைப் - அகை) என அல்வழிக்கட்டகரமும் அகரமுங் கெட்டன. ‘மரவும் பாஸுவ வயிருப் பருகி’ ‘மரவளகம் வணக்கி மாற்கனம்’ என இருவழியும் மகரம் விகாரப்பட்டு அம்முழுப் பெற்றன. ‘காரெதிர் கானம் பாடி நே மாக’ (புறம் - கசக) ‘பெரன்னங்திகிரி முன் கமத்துருட்டி’ ‘பொன்னங் குவட்டிற் பொலிவெய்தி’ என னகர ஈறு இருவழியும் அம்முழுப்பெற்றன. ‘வேர்பினி வெதிரத்துக் கால்பொரு நாலிசை’ (நற்றி - சுட) என ரகர ஈறு வேற்றுமைக்கண் அத்துப் பெற்றது. ‘நாவலங் தண்பொழில்’ (பெரும்பாண் - சகுடு) ‘கானலம் பெருக்குதை’ (ஜங்குறு - கடுசு) என. வகர ஈறு வேற்றுமைக்கண் அம்முழுப் பெற்றன. ‘யெய்தலஞ் சிறுப்பறை’ இஃது அல்வழிக்கண் அம்முழுப் பெற்றது. ‘ஆயிடையிருபே ராண்மை செய்த்பூசல்’ (குறுங் - சாந்) என்புழி ஆயிடையென்பது உருபாதவின் ‘நீட வருதல்’ (எழு - உ-அ) என்பதனை முடியாது நீண்டு வகர ஒற்று வேறுபட முடிந்தது. தெம்முளை எனத் தெவ்வென்புழி வகரங்கெட்டு மகர ஒற்றுப் பூப்ரது முடிந்தது. அ என்னுஞ் சுட்டு ‘அன்றியினைத்தும்’ எனத் திரிந்தது. ‘முதிர்கோங்கின் முகை’ (குறிந்திக்கலி - உ-அ) எனவுங் ‘காய்மாண்ட தெங்கின் பழும்’ (சிந்தா - சுக) எனவுங் குற்றுகர ஈறு இன்பெறுதலுங் கொள்க. ‘தொண்டுதலையிட்ட பத்துக்குறை’ என னகரம் இரட்டாது தகர ஒற்றுக்கர ஒற்றுயக்குற்றியலுகரம் ஏறி முடிந்தது.<sup>2</sup>

இங்கணஞ் செய்யுஞ்சுட் பிறவுங் திரிவன உளவேனும் இப் புறனடையான் முடிக்க: அருமருந்தானென்பது ரகரவுகரங் கெட்டு அருமந்தானென முடிந்தது. சோழனுடு சோணுடு என அன் கெட்டு முடிந்தது. பாண்டினாடும் அது. தொண்ணடமானுடு தொண்ணட நாடென ஈற்றெழுத்துச் சில கெட்டு முடிந்தது. மலையானுடு மலாடு என முதலெழுத்தொழிந்தன பலவுங் கெட்டு முடிந்தது. பொதுவி வென்பது பொதியிலென உகரங் திரிந்து இகரமாய் யகர உடம்புமெய் பெற்று முடிந்தது. பிறவும் இவ்வாறே திரிந்து மருவி வழங்குவன எல்லாம் இப் புறனடையான் அமைத்துக்கொள்க. (எ-அ)

குற்றியலுகரப் புணரியல் முற்றிற்று.

எழுத்ததிகாரம் முற்றிற்று.

நாவின் மரபு மொழிமரபு நண்பிறப்பு  
மேலேப் புணர்ச்சி தொகைகரபு—பாலாம்  
உருபியலின் பின்னுயிர் புள்ளி மயக்கக்  
தெரிவரிய குற்றுகரஞ் செப்பு.

எழுத்ததி காரத்துச் சூத்திரங்க ஜெல்லாம்  
ஒழுக்கிய ஒன்பதோத் துள்ளும்—வழுக்கின்றி  
நாளூற் றிருநாற்பான் மூன்றெற்றன்று நாவலர்கள்  
மேனூற்று வைத்தார் விரிந்து.

1. அகம்+செவி=அஞ்செவி

2. ஒன்பது என்னுஞ் சொல் தொண்டு எனத் திரிந்தது என்பது ஈச்சினார்க்கிளியர் கருத்து. இதன தவறு முன்னர்க் காட்டப்பட்டது.

# தொல்காப்பியம்

## எழுத்தகொரம்

### நூற்பா முதற் குறிப்பு

அகர வரிசை

|                             |      |                        |
|-----------------------------|------|------------------------|
| அதில் ஊ                     |      |                        |
| அதைன்னும்                   | ககச  | அவ்வழி...உற்றமூன்      |
| அஇடுஅம்                     | ககஅ  | அவ்வழி...மெல்லெழுத்    |
| அஃறினைவிரவுப்பெயர்          | ஈச   | அவ்வழிப்பண்ணீருயிரும்  |
| அக்கென்காரியை               | கோ   | அவ்வாடைமூத்தும்        |
| அகமென்களவிக்கு              | கசே  | அவ்வியல்லீலையும்       |
| அகராதுகாரம்                 | காப  | அவற்றுவழிமருங்கிற      |
| அகராதிகாரம்                 | காஏ  | அவற்றுள்,              |
| அகராதிருதி                  | சஅ   | அஆஆயிரண்               |
| அகராத்தரம்                  | கஉகை | அஇஒ                    |
| அகரத்திம்பார்               | சஅ   | இகராதிருப்பெயர்        |
| அடையொடுதோன்றினும்           | கஅஷ  | இன்னின்இகரம்           |
| அண்ணம்சேரங்க                | காநி | ஈராற்றுத்தொடர்         |
| அண்ணம்கண்ணிய                | காஞ  | கரமும் கானும்          |
| அணரி நுனிநா                 | காச  | ணனஃகான்                |
| அத்தவண்வரினும்              | காங  | நிறுத்த சொல்லின்       |
| அத்திடைவருங்க               | ககா  | மெய்யீறெல்லாம்         |
| அத்தின்அகரம்                | அங   | மெல்லெழுத்தியந்கை      |
| அத்தேவற்றே                  | அன   | ரகாரழகாரங்             |
| அத்தொடுசிவணும்              | கஅக  | லளஃகான்முன்னர்         |
| அதனிலையிர்க்கும்            | உநிட | அவைதாம்,               |
| அங்கான் மொழியுங்            | உநா  | இயற்கையவாகும்          |
| அப்பெயர்மெய்யொழித்          | ககஅ  | இன்னோவற்றே             |
| அம்மின்இறுதி                | அச   | குற்றிய விகரம்         |
| அம்மூவாறும்                 | உக   | முன்னப்பொருள்          |
| அரையளவுகுறுகல்              | உச   | மெய்பிறிதாதல்          |
| அரையெனவருங்க                | கங   | அவையூர்பத்தினும்       |
| அல்லதன்மருங்கிற             | கஅஏ  | அழன்தறிகளவியும்        |
| அல்லதுகிளப்பின்இயற்கை       | கஅச  | அம்மென்துறுதிகெட்ட     |
| அல்லதுகிளப்பின்எல்லா        | உநா  | அழைப்புழைனே            |
| அல்லதுகிளப்பினும்...இறுதியு | காக  | அளபிறங்குதுயிர்த்தலும் |
| அல்லதுகிளப்பினும்...மெலும்  | கஅநி | அளவாகும்மொழி           |
| அல்லதுகிளப்பினும்...மெலும்  | கஅஏ  | அளவிற்கும்சிறையிற்கும் |
| அல்வழி...இயல்பென            | உநை  | அளவும்...ஆயியல்திரியா  |

|                         |       |                          |            |
|-------------------------|-------|--------------------------|------------|
| அளவும்...ஆயியல்திரியாது | உசகு  | இருளென்கிளவி             | உகள        |
| அளவும்...என்னும்        | உகந   | இல்லமரப்பெயர்            | களக        |
| அளவும்...வேற்றுமை       | கஅவ   | இல்லென்கிளவி             | உங்க       |
| அன்றவருகாலை             | கநிச  | இல்லொடுகிளப்பின்         | களங        |
| அன்னவென்னும்            | கந உ  | இலமென்கிளவிக்கு          | கஅக        |
| அன்னென்சாரியை           | கநந   | இருஅல்தோற்றும்           | ககஞி       |
| ஆசங்கை                  | உக    | இன்றிஎன்னும்             | கசங        |
| ஆனஞ                     | நிட   | இன்னிடைவருங்             | கக்க       |
| ஆவாறுஅம்                | நாச   | இன்னெனவருங்              | அநி        |
| ஆகாரமிழுதி              | கநாச  | இனிஅணிஎன்னும்            | காச        |
| ஆடுமேகடூ                | நகா   | ஈகாரமிழுதி               | கடிட       |
| ஆண்மரக்கிளவி            | கஎடு  | ஈமுங்கம்மும்             | கஅந        |
| ஆணும்பெண்னும்           | கஎச   | ஈரெழுத்து...உயிர்த்தொடர் | உங்க       |
| ஆதனும்புதனும்           | ககங   | ஈரெழுத்து...வல்லொற்று    | உங்க       |
| ஆய்தநிலையலும்           | உக்க  | ஈரெழுத்தொருமாழி          | உங்க       |
| ஆயிரக்கிளவி             | உசாடு | ஈறியல்மருங்கிண்          | கக்க       |
| ஆயிரம்வரிலும்           | உநந   | ஈறியல்மருங்கினும்        | நஅ         |
| ஆயிரம்வரினே             | உடிட  | உஹ...என்னும்             | நிக        |
| ஆயிரம்வரிவழி            | உகந   | உ ஊ...ஒள்ளன              | சூ         |
| ஆரும்வெதிரும்           | உங்க  | உஜாகாரம்                 | நிரு       |
| ஆவயின்வல்லெழுத்து       | கஎங   | உகருஇறுதிதுகர            | கடுந       |
| ஆவும்மாவும்             | கங்க  | உகரமொடிபுணரும்           | கங்க       |
| ஆவோடல்லது               | நிட   | உச்சகாரம்                | நிரு       |
| ஆறங்கருபின்             | எங    | உச்சகாரமொடு              | நிச        |
| ஆறங்கருபினும்           | கங்க  | உட்பெறுபுள்ளி            | உசு        |
| ஆறங்கருங்கிற்           | உசகு  | உண்டெங்கிளவி             | உங்க       |
| ஆறெற்கிளவி              | உசந   | உணரக்குறிய               | உக்க       |
| ஆஞ்முன்வருங்            | நகச   | உதிமரக்கிளவி             | கஹக        |
| ஆனின்காரமும்            | அவ    | உந்திமுதலா               | ஈங         |
| ஆபெற்றகரமொடு            | கச்ச  | உப்பகாரம்                | நிச        |
| இசுளை                   | ஈ :   | உப்பகாரமொடு              | நிச        |
| இக்கிண்கிரகம்           | அங    | உப்மூனஞ்சிய              | கங்க       |
| இகரிதுறுதி              | கசாடு | உயர்தினைப்பெயரே          | ஏந         |
| இகரயகரம்                | கக    | உயர்தினையாயின்உருபியல்   | கஅங        |
| இடம்வரைகிளவிலும்        | கநிட  | உயர்தினையாயின்கம்மிடை    | கஉக        |
| இடைலைகரகரம்             | உங்க  | உயிர்தூளனஞ்சிய           | நிங        |
| இடைப்படித்தகுறுகும்     | உங்க  | உயிர்முன்வரினும்         | கந்க, உக்க |
| இடையெழுத் தென்ப         | உங்க  | உயிர்மெய்ஸறும்           | ஏங         |
| இடையொற்றுத் தொடரும்     | உங்க  | உயிர்மெய்தல்லன           | நிங        |
| இதழியைந்து              | கங்கு | உயிரிதுசொல்முன்          | ஏங         |
| இயற்பெயர்முன்னர்        | கக்க  | உயிரிருகியெய்தினை        | கஅந        |
| இரண்டுமுதலொண்பான்       | உநிட  | உயிரிருகியமுன்னிலை       | கள         |
| இராவென்கிளவி            | கக்க  | உயிரும்...அளவும்         | கங்க       |
| இருதிசைபுணரின்          | உங்க  | உயிரும்...குறிப்பினும்   | உக்க       |

|                     |       |                     |       |
|---------------------|-------|---------------------|-------|
| உரிவருகாலை          | கசாச  | ஜயின்முன்னரும்      | அவ    |
| உருபியல்சிலையும்    | களங்  | ஒமெரக்கிளவி         | களின  |
| உருவினும்திசையினும் | நக    | ஒவ்வும் அந்தே       | இச    |
| உரைப்பொருட்கிளவி    | காசு  | ஒழிந்ததன்சிலையும்   | காக   |
| ஊன்சூருபெயர்        | கசுக் | ஒந்றிடைடுளுமிகா     | உங    |
| ஊகாரதிறுதி          | கடுசு | ஒந்றுமிகுதகரமொடு    | உஙசு  |
| எனவருமூயிர்         | ஒ     | ஒன்பான்வரமிசை       | ககுடி |
| எகரஒகரத்            | நசு   | ஒன்பான்முதனிலை      | உஙள   |
| எகரஒகரம்            | ககு   | ஒன்பானிறுதி         | உதா   |
| எகின்மரமாயின்       | நிசு  | ஒன்றுமுதலாக         | உஙஸ   |
| எஞ்சியவெல்லாம்      | உஙள   | ஒன்றுமுதலாகப்       | ககுடி |
| எட்டடென்ற்றே        | கடுநு | ஒன்றுமுதலாகிய       | உநிட  |
| எண்ணின்இறுதி        | உஙசு  | ஒன்றுமுதலொன்பான்    | உஙது  |
| எண்ணுப்பெயர்க்கிளவி | ஏசு   | ஒகாராஇறுதிகார       | கக்க  |
| எப்பெயர்முன்னரும்   | கடுநு | ஒகாராஇறுதிக்கொன்னே  | ககள   |
| எருவும்செருவும்     | சுள   | ஓரளபாகும்           | ஶக    |
| எல்லாஏழும்த்தும்    | கடுசு | ஓரெருமுததொரு மொழி   | ஶக    |
| எல்லாமென்னும்       | கு    | ஒன்காராஇறுதி        | களக   |
| எல்லாருமென்னும்     | கடு   | ஒன்காராஇறுவாய்      | உச    |
| எழுத்தென்ப்படுப     | கங    | ஒனவெனவறாலம்         | கா    |
| எழுத்தோரான்ன        | கக    | ஒகாராவகாரம்         | காஷ   |
| எழுன்னும்           | நிடு  | கச்தப முதலிய        | காஸ   |
| எகாராஇறுதி          | கசுஷ  | கச்தப முதன்மொழி     | உஙக   |
| எயென்இறுதிக்கு      | கங்க  | கங்ஸ்னிமை னொடி      | உங    |
| எழுனுருபிந்கு       | கடுள  | கதந பம் எனும்       | நிட   |
| எழுந்கிளவி          | உஙகு  | கவவோடிடியையின்      | இச    |
| எனவைபுணரின்         | உகா   | காரமுந் கரமும்      | அஅ    |
| எனவைவரினே           | கடுசு | கிளங்த அல்ல         | உங்க  |
| எனைங்கினே           | ககு   | கிளைப்பெய...கிளைப்  | ககு   |
| எனைப்புளிப்பெயர்    | கடுநு | கிளைப்பெய...கொளத்   | களக   |
| எனைஞுன்வரினே        | உஙசு  | கிழென் கிளவி        | உகச   |
| எனைவகரங்            | ககா   | குமிதென் கிளவி      | உகா   |
| எனைவகரம்            | கக்க  | குயினென் கிளவி      | கக்க  |
| ஜஅம்பல்லென          | உகச   | குற்றியலிகரம்       | ஙச    |
| ஜஒட்டுகிளின்        | எ     | குற்றியலுகரக்       | கக    |
| ஜஒளனன்னும்          | ச     | குற்றியலுகரத்       | கஙச   |
| ஜகாராஇறுதி          | கசுச  | குற்றியலுகரம்       | நிட   |
| ஜகாரானகாரம்         | அ     | குற்றியலுகரம்       | கக    |
| ஜங்த...மகார         | உஙசு  | குற்றெழுத்திம்பரும் | கடுக  |
| ஜங்த...முங்கையது    | உகக   | குற்றெழுத்தெந்தும்  | கக    |
| ஜங்த...மெல்லெழுத    | உஙக   | குறியதன் இறுதி      | கசுடி |
| ஜங்த...யகார         | உகச   | குறியதன் முன்னர்    | ந-அ   |
| ஜங்துமலுன்றும்      | உச    | குறியதன் முன்னரும்  | கக்க  |

குறுமையும் நெடுமையும்  
குறையென் கிளவி  
குன்றிசை மொழிவயின்  
கொடிமுன்வரினே  
வஞ்சன நமன  
சகரக் கிளவியும்  
சகார ஞகாரம்  
சார்ந்து வரி னல்லது  
சாரென் கிளவி  
சாவ என் னும்  
சிறப்பொடு வருவழி  
சட்டின் முன்னர்  
சட்டின் முன்னரும்  
சட்டி னியற்கை  
சட்டுச்சினை நீடிய  
சட்டமுதல்...இயல்பா  
சட்டமுதல்...நிலையும்  
சட்டமுதல்...நிலையும் ஒற்றிடை கடுள  
சட்டமுதல் வகரம்  
சட்டமுதல் வயிலும்  
சட்டமுதலாகிய இகர  
சட்டமுதலாகிய ஜெயன்  
சட்ட முதலாகிய வகர  
சட்ட முதலுகரம்  
செய்யா என் னும்  
செய்யுள் இறுதிப்  
செய்யுள் மருங்கின்  
சே என் மரப்பெயர்  
ஞகாரை ஒற்றிய  
ஞணாம  
ஞமன் புள்ளி  
ஞமல யலவெலும்  
ஞமவ இயையினும்  
ஞமவ என் னும்  
டகார ணகாரம்  
டறலா என் னும்  
ணகார இறுதி  
ணளவென் புள்ளி  
ணனவென் புள்ளி  
தகரம் வருவழி  
தத்தம் திரியே  
தம்மியல் கிளப்பின்  
தமிழூண் கிளவி  
தாம் நாம் என் னும்

|        |                               |             |
|--------|-------------------------------|-------------|
| சடு    | தாயென் கிளவி                  | உ.ஒ         |
| கடக    | தாழெண் கிளவி                  | உ.கக        |
| கட     | தான் யான் என் னும்            | கட.உ.       |
| கக்க   | தான்யா னென்னும் பெயர்         | கக்க        |
| கடக    | தானும் பேனுங்                 | கக்க        |
| கடி    | திங்கள் முன்வரின்             | கடி.க       |
| கடங    | திங்கனும் நாலும்              | கக்க        |
| கக்க   | திரிபு வேறு கிளப்பின்         | உ.உ.        |
| உ.ஒ    | தேற்ற ஏகரமும்                 | கக்க        |
| கநல    | தேனென் கிளவி                  | கக்க        |
| ககள    | தொடரல் இறுதி                  | கடநு        |
| கந     | தொழிற் பெயரெல்லாம் கஎசு, கஅஅ, | கக்க        |
| ககுச   | கடுசை                         | உ.ஒ, உக்கு. |
| ககள    | நகர இறுதியும்                 | கஙா         |
| உ.க    | நமவ என் னும்                  | உ.ஶ.உ.      |
| கடுச   | நாட்பெயர்க் கிளவி             | கஅக         |
| கக்கு  | நாயும் பலகையும்               | உ.ஒ.உ.      |
| காவி   | நாவிளிமிபு விங்கி             | ஊ.ச         |
| ககச    | நான்முன் தோன் றும்            | கடுக        |
| ககக    | நான்களெனுற்றே வகர             | உ.கக, உக்க. |
| கடநு   | நான்களெனுற்றே றகார            | உ.உ.க       |
| ககச    | நான்கும் ஜங்தும்              | உ.கா        |
| உ.ஒ    | நிலாவென் கிளவி                | கஷ.உ.       |
| ககு    | நிறுத்த சொல்லுங்              | எ.ங         |
| கந.அ   | நிறையும் மாவும்               | உ.ங.க       |
| சக     | நீ என் ஒரு பெயர்              | கடு.ங.      |
| ககஅ    | நீ என் பெயரும்                | கடு.உ.      |
| ககங    | நீட்டம் வேண்டின்              | உ.உ.        |
| கஎல    | நீட வருதல்                    | கங்க        |
| கிஅ    | நீயென் ஒரு பெயர்              | ககள         |
| ககஅ    | நும்மென் இறுதி                | கக்க        |
| கங     | நும்மென் இறுதியும்            | கஙன         |
| கஎல    | நும்மெம் தெருபெயர்            | கஅன         |
| ந.உ    | நுணினா அணாரி                  | கக          |
| கங     | நுரூயிரமுன்                   | உ.ஈ         |
| உ.ஒ    | நுறுமுன் வரினும்              | உ.ஈ.உ.      |
| கஎச    | நுரூராந்து வருஉம்             | உ.கக        |
| கங     | நுறென் கிளவி                  | உ.அ         |
| குடு   | நெட்டெழுத்திம்பர்             | கஉ.க        |
| உ.ஒ.உ. | நெட்டெழுத்திம்பரும்           | உ.உ.        |
| கங     | நெட்டெழுத் தேழே               | கக          |
| கங     | நெடியதன் இறுதி                | உ.ஒ.உ.      |
| கக     | நெடியதன் முன்னர்              | கபங         |
| கங     | நெடியத னிறுதி                 | உ.கக        |

|                                       |        |                                   |       |
|---------------------------------------|--------|-----------------------------------|-------|
| கெள்ளுஞ் செல்லுங்                     | உங்கி  | மாறுகோள் எச்சமும்                 | கஷ.க. |
| படர்க்கைப் பெயரும்                    | கசங்   | யின்னும் பின்னும் :               | கக்கு |
| பத்த ணேற்றுக் கெட                     | உங்க   | மீனெண் கிளவி                      | ககங்  |
| பத்தெண் கிளவி                         | உகங்   | முதலா ஏன்                         | நில   |
| பதக்குமுன் வரினே                      | கங்க   | முதலீரெண்ணீன்                     | உசா   |
| பல்வைவ நுதலிய                         | கங்கு  | முதலீரெண்ணீ ணெற்று                | உங்கி |
| பல்விதழ் இயைய                         | கங்கு  | முதனிலை எண்ணீன்                   | உடுக  |
| பலரறி சொன்முன்                        | கங்கங் | முதனிலை நீடினும்                  | உசங்  |
| பலவற் றிறுதி உருபியல்                 | கங்கங் | முரடெண் தொழிற் பெயர்              | கங்க  |
| பலவற் றிறுதி நீடுமொழி                 | கங்கு  | முற்றிய லுகரமொடு                  | நிங   |
| பண்ணீ ருயிரும்                        | சக்    | முன் உயிர் வருமித                 | உபா   |
| பனியென வருஷங்                         | கங்கங் | முன்னெண் இறுதி                    | உ-00  |
| பனையின் முன்னர்                       | கங்கங் | மூவள பிசைத்தல்                    | உக    |
| பனையும் அரையும்                       | கங்கு  | மூன் றன் முதனிலை                  | உசா   |
| பனையென் அளவும்                        | கக்க   | மூன்ற ணேற்றே நகார                 | உதா   |
| பாழுண் கிளவி                          | உகங்   | மூன்ற ணேற்றே பகார                 | உங்க  |
| பீரென் கிளவி                          | உங்க   | மூன்ற ணேற்றே வகரம்                | உதங   |
| புணரியல் நிலையிடை                     | ங்க    | மூன்ற ணேற்றே வகார                 | உசங்  |
| புள்ளியில்லா                          | உங்    | மூன்ற ணேற்றே வந்த                 | உங்க  |
| புள்ளியிறுதியும்... சொல்லிய           | கங்க   | மூன்று தலையிட்ட                   | சுஅ   |
| புள்ளி யிறுதியும்... வல்லெலழுத்து கஙக | கங்க   | மூன்றும் நாள்கும்                 | உசா   |
| புள்ளி ஈற்று முன்                     | அக     | மூன்று மாறும்                     | உங்க  |
| புள்ளும் வள்ளும்                      | உகங்   | மென்மையும் இடைமையும்              | அநி   |
| புளிமரக் கிளவிக்கு                    | கங்க   | மெய் உயிர் நீங்கின்               | கங்   |
| நூ என் ஒரு பெயர்                      | கங்கு  | மெய்ந்திலை சுட்டி                 | நங    |
| நூல்வே வென்று                         | உங்க   | ஒய்யின் அளவே                      | உநி   |
| பெண்டென் கிளவி                        | உங்க   | மெய்யின் இயக்கம்                  | சங    |
| பெயருங் தொழி லும்                     | அஞ     | மெய்யின் இயற்கை                   | உச    |
| பெற்றும் ஆயின                         | கங்கங் | மெய்யின் வழிய                     | உஅ    |
| பொன்னெண் கிளவி                        | உ-00   | மெய்யோ தியையினும்                 | உநி   |
| மஃகான்... அத்தே                       | கக்க   | மெல்லெலழுத் தாறும்                | கக்க  |
| மஃகான்... வல்வந்                      | ங.ங    | மெல்லெலழுத் தியையின் அவ்வெ        | உகங   |
| மக்களன் னும்                          | உகங்   | மெல்லெலழுத் தியையின் இறுதி கக்க   | கக்க  |
| மகப்பெயர்க் கிளவி                     | கங்க   | மெல்லெலழுத் தியையின்னகார உக்கு    | கங்கு |
| மகர இறுதி                             | கங்க   | மெல்லெலழுத் தியையின் னகார உ-00    | கங்க  |
| மகரத் தொடர் மொழி                      | நிக    | மெல்லெலழுத் துயிகினும் கஙக, கக்க. | கங்க  |
| மகன் வினை கிளப்பின                    | உங்க   | மெல்லெலழுத் து மிகுவழி            | உங    |
| மரப்பெயர்க் கிளவிக்கம்மே              | உங்கு  | மெல்லெலழுத் து றமும் . ருளவே உங்  | உங்கி |
| மரப்பெயர்க்கிளவிமல்லெ                 | கங்க   | மெல்லெலழுத் து றமும்...ருளவே      | கங்க  |
| மருவின் தொகுதி                        | ஏக     | செல்வழி                           | கங்கை |
| மழையென் கிளவி                         | கங்கங் | மெல்லெலழுத் தெண்ப                 | உக    |
| மன்னுஞ் சின்னும்                      | கக்க   | மெல்லெலா றற்று வலியா              | உங்கி |
| மாமரக் கிளவியும்                      | கங்கங் | மொழிப்படுத் திசைப்பினும்          | சங    |
| மாறுகொள் எச்சமும்                     | கக்க   | மெர்மிழுத வாகும்                  | கக்கு |

யகர இறுதி  
 யகரம் வருவழி  
 யரழ என்னும் புள்ளி  
 யரழ என்னும் மூன்றும்  
 யவமுன் வளினே  
 யாதென்...அன்னை  
 யாதென்...அருபியல்  
 யாமரக் கிளவியும்  
 யாவினு மொழியே  
 யாவென் வினாவின்  
 யாவென் வினாவும்  
 ரகார இறுதி  
 ஸகார இறுதி  
 ஸனவென...முன்னர்  
 ஸனவென...யிறுதி  
 ஸ. கான் மெய்கெட  
 வகரக்கிளவி  
 வகார மிசையும்  
 வடவேங்கடங் தென்குமரி  
 வண்டும் பெண்டும்  
 வரன்முறை மூன்றும்  
 வல்லெலமுத்தியற்கை  
 வல்லெலமுத்து...மில்லை  
 வல்லெலமுத்து முதலிய  
 வல்லெலன் கிளவி  
 வல்லொற்றுத்...மிகுமே  
 வல்லொற்றுத்...வருவழி

|        |                                 |       |
|--------|---------------------------------|-------|
| உ.ஒ    | வளியென வருஞம்                   | கசக   |
| உ.ஏ    | வன்றோர் மொழியும்                | உ.ச   |
| ந.ங.   | வாழிய என்னும்                   | கஞ.ச  |
| ச.ச    | விசைமரக் கிளவியும்              | கச.ஞ  |
| கஞ.க   | வின்னெண வருஞம்                  | கன.ஞ  |
| க.ஒ.க  | வினையெஞ்சு கிளவிக்கும்          | கடு.அ |
| உ.ஏ.ஏ  | வினையெஞ்சு கிளவியும்            | கட.க  |
| க.ச.ஏ  | வெயிலென் கிளவி                  | உ.க.ஓ |
| உ.ஞ.ஏ  | வெரிந் என் இறுதி                | கனங்  |
| கக.ச.ஏ | வெற்றுமைக்...ரந்தே கஞ.ச, கஞ.ஓ,  |       |
| கக.ஞ   | கடு.ஞ, கடு.இ, கடு.அ, கக.ஞ       |       |
| உ.ஒ.ஏ  | வெற்றுமைக்...ரந்தே ஒகரம்        | கஞ.ஓ  |
| உ.ஒ.ச  | வெற்றுமைக்கன்.ஞும்.வல்லெ        | கக.ச  |
| க.க.க  | வெற்றுமைக்கு உக்கெட             | கனங்  |
| உ.நு.ஞ | வேற்றுமை குறித்த                | ஏ.ஞ   |
| அ.க    | வேற்றுமை யல்வழி ஆய்த            | உ.க.ஓ |
| நு.அ   | வேற்றுமை யல்வழி இ.ஜி            | கச.அ  |
| ர.அ.க  | வேற்றுமை யல்வழி எண்ணென் களன்    |       |
| க      | வேற்றுமை யல்வழிக் குறுகலு       | கக.க  |
| உ.ஏ.ஏ  | வேற்றுமையாயின்...யிரண்டும் கஅ.க |       |
| கஞ.க   | வேற்றுமையாயின்...யெகினை         | கக.க  |
| க.ச.ஏ  | வேற்றுமை வழிய                   | எ.அ   |
| மு.கர  | முகர உகரம்                      | கஞ.க  |
| மு.ா.ர | முரார இறுதி                     | உ.க.க |
| ஞ.கா.ர | ஞகார இறுதி                      | உ.க.ஞ |
| ஞ.கா.ந | ஞகார இறுதி                      | அ.உ   |
| உ.ஏ.க  | ஞகார இறுவாய்                    | கக.ஓ  |
| உ.ஏ    | ஞா.ர முன்னர்ப்                  | உ.ச   |
|        |                                 | கஞ.க  |

## க. அருங்சொற் பொருள் விளக்கம்

|  |
|--|
| அகத்தோத்து - ஓர் இலக்கணத் தெத் தனிப்படக் கூறும் நூற்பா ககல அகப்பாட்டெல்லை - ஈட்டித்து உட்பட்ட எல்லை; புறப்பாட்டெல் லைக்கு எதிர் அகல் - ஒரு முகத்தலைவு அகளங்கள் - களங்கமற்றவன். உடுக்அண்ணணி - மிக அண்டமையில் குடியீடு அண்ணைஅத்தேரி - ஓர் ஊர் ஈசக அதங்கோடு - திருவுதாங்கூர் ஏங்கள அதோளி - அங்கு அங்கை - ஒரு நிறை ராட்சீரர் அமை - கல் மூக்கில் அம்பர் - அபரு, அவ்விடம் அரை - ஒரு மரம் அலகு - அசைக்குரிய எழுத்தெண்ணிக்கை அழின் - பினம் அழான் - ஓர் இயற்பெயர் அழுக்கல் - வருஞ்துதல் அனகன் - குற்றமற்றவன் அனபாயன் - அபாயத்தைத் தவிர்ப்பவன் ஆசிவகப்பள்ளி - சமணாத் துறவி களின் மடம் ஆம்பல் - ஒரு பேரெண் ஆர் - ஆத்திமரம் ஆவிரை - ஒரு செடி இங்கு - பெருங்காய் இடக்கர் - உயர்ந்தோர் சொல்லத் தகாத இழிபொருட் சொல். இடா - இறைக்கடை, ஓலைப் பட்டை இடா - ஓரளவு இடைக்கணம் - இடையினம் இதழ் - உதடு இதோளி - இங்கு இமில் - திமில் இம்பர் - இங்கு, இவ்விடம் இம்மி - ஒரு நிறை இயல்பு கணம் - வலி மிக்கு முடியாதவை எள இயைபு வல்லெல்முத்து - இசைந்த வல்லினமெய் கசக இல்லை - ஓர் ஒலி, சிலர் குலவை என்பர் இலம்படுதல் - வறுமை யடை தல் காத இலம்பாடு - வறுமை காத இலேசு - நூற்பாலில் மிகை யாக வேலூம் வேரூக வேலூம் வக்குள்ள எழுத்தும் சொல் இரும் - சென்கடு இருஅல் - தேன்கடு இருஅ வழுதுணங்காய் - இருட் இரும் கத்தரிக்காயும் கந்தக இறுவாய் - இறுதி, எழுவாய்க்கு எதிர் கச இன்னினி - இப்பொழுதே கருஇ எழும் - இலங்கை கக உடனிலை மயக்கம் - உயிர்மெய் உயிர்மெய்யோடும் தனிமெய் யோடும் கூடி சிற்றல் (ஈ.க. கருத்து). காடு உடே - விளன்மீன் கசுங் உதோளி - உங்கு காடு உத்தி - பொருங்து முறை, நாலிலும் உரையிலும் கடைப் பிடிக்கும் நெறி முறை உச உந்தி - கொப்புழு கள உம்பர் - உங்கு, மேலிடம் உக்க உயிர்க்கணம் - உயிரினம் காவ உரி - அரை நாழி ககங் உரிஞ் - உராய்தல் காடு உருபு புனர்ச்சி - பெயர்கள் வேற்றுமை யுருபுக்ளோடு புனரும் புனர்ச்சி காபு உருமு - இடி காகு உரைய நசக் கிளவி - உரைக் கும்போது ஒருவளை எதிர் முகமாக்கும் சொல் நக |
|--|

|                              |                  |                                   |           |
|------------------------------|------------------|-----------------------------------|-----------|
| உவாஅத்து - அமாவாசையின்       | காக              | ஒத்து - இலக்கண நாவிள்             |           |
| உவாஅப் பட்டினி - அமா         |                  | சிறு பிரிவு                       | கூ        |
| வாசைப் பட்டினி நோன்பு        | கங்க             | ஒத்து - விதி                      | எடு       |
| உழுக்கு - 2 ஆழாக்கு (கூ படி) | கக்க             | ஓரடை - ஓரளவு                      | ககூ       |
| உழை - மான், ஒரு மரமுமாம்     | கக்கை            | ஓரா - ஒரு வகை மீன்                | கக்கை     |
| உரு - புழு                   | கிசு             | ஓலம் போழ் - வார்க்கத அல்லது       | கக்கை     |
| உறழ்ச்சி பெறுதல் - ஒரு புணர் |                  | கழித்த ஓலை.                       | கக்கை     |
| மொழியே இயல்பாயும் திரி       | கங்கீஸ் - 2 பலம் |                                   | கங்கை     |
| பாயும் (விகாரமாயும்) வருதல்  | கஞ்சி            | கடா - வினா                        | கா        |
| உறழ்வு - உறழ்ச்சி            | காசு             | கடி குத்திரம் - தாவி              | அகா       |
| ஊ - ஊன்                      | கக்ஸி            | கடிசொல் - விலக்கப்படுஞ் சொல்      |           |
| எஃகிய - எஃகு கருவியால் ஏற்றி |                  |                                   | கிக       |
| நொய்தாக்கப்பட்ட              | காசு             | கணவிரி - ஒரு மரம்                 | ககுக      |
| எடுத்தல் - உயர்த்தி யொலித்   |                  | கப்பி - ஒருவனது இயற் பெயர்        | ககுங்     |
| தல்                          | கக               |                                   |           |
| எதோளி - எங்கு                | கங்கு            | கருவி - புணர்ச்சிக்கு ஏதுவான      | கநி       |
| எயின் - எய்நர், வேடர்        | கக்கங்           | இலக்கணம்                          | கக்க      |
| எனு - காய்ந்த சாணம்          | கஞ்சிடு          | கலம் - 12 மரக்கால்                | உபை       |
| எனு - கோட்டை வாயிலிற்        |                  | கலாம் - சாண்டை                    |           |
| குறுக்காகப் போடப்படும்       |                  | கலை - ஆண் மாண்                    | கக்கை     |
| மரம்                         | கஞ்சின           | கழுஞ்சீ - 20 மஞ்சாடி              |           |
| எ - அம்பு                    | கக்கூ            | ( $\frac{1}{4}$ அவுண்சு)          | காகை, ககக |
| எது - காரணம்                 | ஙன               | கழுல் - கழுந்திக்காடு             | ந         |
| எறு - காளை                   | உங்கூ            | கன் - கன்னார்தொழில்               | ககு       |
| ஒட்டுப் பெயர் - தொடர்ச் சொற் |                  | கன்னல் - தோண்டல்,                 |           |
| பெயர்                        | எல்              | நாழிகை வட்டில்                    | உங்கை     |
| ஒருஞார் - ஓர் அளவு           | கக்கூ            | கா - 100 பலம்                     | ககக       |
| ஒருதுவலி - ஓர் அளவு          |                  | காணி - ஓர் எண் ( $\frac{1}{4}$ ), |           |
| ஒருபுடைச் சேறல் - ஒரு        |                  | 100 குழிலில், ஒரு மஞ்சாடி காசு    |           |
| மருங்கு தழுவுதல்             | எங்              | காண்டிகை - சுருக்கவுரை            | கங்       |
| ஒழிபு - நாவில் அல்லது நூற்   |                  | காந்தருவம் - இன்னிசை              | கூ        |
| பகுதியிற் சொல்லப்படாத        |                  | காழ் - விதை, வயிரம்               | உங்கை     |
| ஒழிந்த செய்திகள்.            | கங்கை            | கிளவி - சொல்                      | ஙகை       |
| ஒற்ற - பொருந்த               |                  | குண்டிகை - குடுக்கை               | ந         |
| ஒற்றாலெபடை - மெய்யெழுத்து    |                  | குமரி - கண்ணி, இளைக்கு            | ககங்      |
| நீண்டொலித்தல்                | உங்              | குமிழ் - ஒரு மரம்                 | கங்கை     |
| ஒற்று - மெய் -               | கங்கை            | குரீஇி - குருவி                   | ந         |
| ஒன்றியற் கிழமைப்பட்டி நிற்   |                  | குறிச்சி - மலைஞாட்டுர்            | உ         |
| றல் - உடையவனிடத்தி           |                  | குறியிட்டானுதல் - பெயரிட்டு       |           |
| னின்று பிரிக்கப்படாத         |                  | வழுங்குதல்                        | கக        |
| உடையையாயிருத்தல்.            | ஙன               | குதாளி - ஒரு மரம்                 | ககுக      |
| ஓ - மதகு நீர் தாங்கும் பலகை  |                  | குறை - ஆடை, சேலை                  | கக        |
| ஓணம் - ஒரு நாள்              | கக்கை            | கேட்டாழுவும் - கேட்டையும்         | கக்கை     |
|                              | கக்ஸி            | மூலஞம்                            | கக்கை     |

# அருங்சொற் பொருள் விளக்கம்

9

|                                |            |                               |          |
|--------------------------------|------------|-------------------------------|----------|
| கொண்மூ - மேகம்                 | கடிச, கடிக | தகர் - ஆட்டுக்கடா             | உக்க     |
| கொழு-கலப்பைக்காறு, கொழுப்பு உ  | க0க        | தசை - சுதை                    | கச0      |
| கொள் - காணம், ஒரு நிறை         |            | தரங்கம் - அலை                 | கக       |
| கோடு - தனித்தெழுதப்படும்       |            | தளா - ஒரு மரம்                | கஷா      |
| கொம்பு                         | உ.அ        | தாது - நீறு, பூந்தாது         | கடிச     |
| கோட்டுநூறு - சங்குச்           | உ.ங        | தாமம் - மாலை                  | கடிக     |
| சண்ணமூபு                       |            | தாமரை - ஒரு பேரேண்            | உக்க     |
| கோட்பட்டான் - பிழிக்கப்பட்     | க0க        | தாய் - தாவி                   | உ.ஒ      |
| தான், கொல்லப்பட்டான்           |            | திங்கள் - நிலா                | உ        |
| கோவிக்கருவி - கோவிகர் என்      | கூக        | திங்கள் - மாதம்               | ஶங், காச |
| ஞும் செங்வாளரின் கருவி         | க          | திட்டாஅத்துக்குளம் - ஓர் ஊர்  | கசக      |
| சந்தம் - வண்ணம்                |            | திரும் - திரும்புதல்          | ஙூ       |
| சாடி - ஒரு முகத்தலைவு          | ககக        | தில்லை - ஒரு செடி             | கக்க     |
| சார் - ஒரு மரம்                | உ.ங        | தீர்த்தம் - திருநீர் நிலை     | அ        |
| சிங்காக்கு - சிங்கம் முன்னும்  |            | துலாம் - ஒரு நிறை (100 அல்லது |          |
| பின்னும் நோக்கிச் செல்லு       |            | 200 பலம்)                     | காஞ      |
| தல் போல, ஒரு நூற்பா முன்       |            | துவராபதி - துவாரகை            | க0       |
| ஞும் பின்னும் உள்ள நூற்        |            | துன்னாசி - கலப்பைக்குத்தி,    |          |
| பாக்களைத் தழுவுதல்             | உ.ச        | தையலாசி                       | உ        |
| சினை - சொல்லுக்குறுப்பாகிய     |            | ஊக்கு - பாக்களைத் துணித்து    |          |
| எழுத்து                        | ந.கூ       | நிறுக்குஞ் செய்யுஞ்சுப்பு     | கன       |
| சிரகம் - ஒரு நிறை              | ககக        | தூணி - 4 மரக்கால்             | கஶஅ      |
| குத்திரம் - நூற்பா             | க.கூ       | தூதுணை - ஒரு செடி             | கக்க     |
| குர் - அச்சம்                  | க0க        | தூதை - ஒரு முகத்தலைவு         | ககக      |
| செதின் - மரப்பட்டை             | கடிக       | தூதை - ஒருவகைக் கலம்          | கனச      |
| செப்பலோசை - வெண்பாவிற்         |            | தூய் - தூவி                   | உ.ஒ      |
| குரிய ஓசை                      | உ.ங        | தெல் - பகை                    | ஙூ       |
| செம்மு - தூர்த்தல், புடமிழும்  |            | தெள்கு - தெள்ளஞ்சுப்புச்சி    | உ.ங.ங    |
| மருங்கைப் பொதிதல், வயிற்       |            | தென்புலத்தார் - இறங்க முன்    |          |
| றுப்பொருமல், பைனிறைத்து        |            | நேர்                          | எ        |
| முட்டுதல்                      | கஅஅ        | தேற்றம் - உறுதி, நிச்சயம்     | ககு      |
| செய்கை - புணர்ச்சி             | கடு        | தொடி - ஒரு பலம்               | க0க, ககக |
| செரு - போர்                    | ககுகு      | தோரை - ஒருவகை மலை நெல்,       |          |
| செவிடு - $\frac{1}{2}$ ஆழாக்கு | க0க        | மூங்கிலரிசி                   | காஜ      |
| செற்று - சினங்கு, தடித்து,     | உ.ங        | நமை - ஒரு மரம்                | ககள      |
| அழித்து                        |            | நவிதல் - இடைத்தரமா யோவித்     |          |
| சென்னி - சோழன், ஒருவனது        | கடு0       | தல்                           | கக       |
| இயற் பெயருமாம்                 |            | நாழி - படி                    | ககக      |
| சே - மரம், காளை                | கக்க       | நாள் - உடு, விண்மீன்          | அ.உ      |
| சோ - ஒருவகை அரள்               | கக்க       | நானம் - வாசனைப் பண்டம், கத்   | கஷா      |
| சோதி - ஒரு நாள்                | கடுக       | தாரி, புனுகு                  | காஷ      |
| ஞாயிறு - கதிரவன்               | உ          | நிக்கங்தக் கோட்டம் - அருகண்   |          |
| கெஞ்சியி - கொள்ளிக்கட்டை       | உ.ங        | கோயில்                        | கக       |
| கெஞ்மை - ஒரு மரம்              | ககள        |                               |          |

|  |  |                |       |
|--|--|----------------|-------|
| நிரைபசை - நிரையசையும் உகர              |  | பெற்றி - தன்மை | உடு   |
| வீறுங்கொண்ட சரசைச் சீர் உடல்           | பெயர்ப் பெயர் - தனிச் சொற்             |                |       |
| நிலங்கடங்க கெடுமுடியண்ணல் -            | பெயர்                                  |                | எடு   |
| கண்ணபிரான்.                            | பொருட் புணர்ச்சி - தனித்துவரும்        |                |       |
| நிறை - 100 பலம்                        | சொற்கள் ஒன்றேடொன்று                    |                |       |
| நீட்டிமுவழி நீட்டல் - நீட்டல்          | பொருட் பொருத்தமுறப் புண                |                |       |
| விகாரம்                                | ரும் புணர்ச்சி.                        |                | அடு   |
| கேர்பசை - கேரசையும் உகர                | பொருஞ் - பொருஞ்துதல்                   |                | ஙாய்  |
| வீறுங்கொண்ட சரசைச் சீர் உடல்           | பொருஞ் - பொருஞ்துதல், பொருங்           |                | களை   |
| படுத்தல் - தாழ்த்தி யோலித்தல்          | குலம்.                                 |                |       |
| பணி - கட்டளையிடு                       | போத்து - மாடு, மரை, புலி, புல்வாய்     |                |       |
| பனை - முள்ளில்லா முங்கில்,             | இவற்றின் ஆண்                           |                | உக்கை |
| பருமை                                  | போழ் - ராக்கு, துண்டி, கிழிப்பு        |                |       |
| பதக்கு - பத்துப்படி                    | கக்கை                                  |                |       |
| பரசு - கோடரி                           | நடன்                                   |                |       |
| பரணி - ஒரு நாள்                        | கடுகை                                  |                |       |
| பலம் - ஒருங்கிறை                       | கக்கை                                  |                |       |
| பறைவு - தேய்வு, அழிவு, ஒலிப்பு         | மாட்டெற்றிதல் - ஒன்றன இலக்கை           |                |       |
| பற்றுக்கோடி - சார்பு                   | ஞாத்தை இன்னென்று தழுவு                 |                |       |
| பனை - ஒரு பேரளவு                       | மாறு மாட்டிக் கூறுதல்                  |                |       |
| பன் - பன்னுதல் (கொய்தல் பனு செஃகுதல்). | மாட்டேற்றல் - ஒன்றன் இலக்கை            |                |       |
| பாடு - ஓசை                             | ஞாத்தை இன்னென்றும் தழுவு               |                |       |
| பாளை - ஒரு முகத்தலாவை,                 | மாறு மாட்டிக் கூறுதல்                  |                |       |
| ஏ செம்பு (எண்ணெயாவு)                   | உள்                                    |                |       |
| பிடா - ஒரு மரம்                        | மிகை - மிகைபடக் கூறிய பகுதி கூகை       |                |       |
| பின் - பின்னுதல்                       | மிசை - முன்னெழுத்து                    |                | கசு   |
| பீர் - பீர்க்கு                        | மிடறு - தொண்டை                         |                |       |
| புகர் - பிலிமாடு, புள்ளிமான்           | முந்திரிகை - தீரை                      |                | உக்கை |
| புழன்                                  | முந்து - குழுறல் (கர்ச்சனை),           |                |       |
| புழான் - ஓர் இயற் பெயர்                | பல்லி செய்வதுபோல் நாவாற்               |                |       |
| புழுக்கல் - புழுங்கலரிசி               | கொட்டும் ஒவியுமாம்.                    |                | அ     |
| புள் - பறவை, பறவையால் அறியும்          | முங்கா - கீரி                          |                | காக   |
| நிமித்தம்                              | மூலம் - ஒரு நாள்                       |                | கசுகை |
| புறநடை - நாவில் அல்லது                 | மூலாதாரம் - ஆரூதாரங் கா ஞாள்           |                |       |
| நாற்பகுதியில் கூறப்படா                 | குய்யத்துக்கும் குத்துக்கும்           |                |       |
| தவற்றிற்குக் கூறும் முடிபு             | இடையில் நாவிதழ்த்தாமகரை                |                |       |
| புற்றை - கஞ்சி, கரைத்தகூழ்             | போலுள்ள நரம்புப் பின்னல் கூன்          |                |       |
| புஞ்சு - புனமுருங்கை                   | மெய்ம்மய்க்கம் - செய்துமெய்யோடும் கூடி |                |       |
| பூணி - ஓர் அளவு                        | நிற்றல்.                               |                | உஅ    |
| பூல் - ஒரு மரம்                        | மென்கணம் - மெல்லினம்                   |                |       |
| பூழி - புழுதி                          | மொழி மாற்று - செய்யுளின் ஓரடி          |                |       |
| பெற்றம் - மாடு, காளை, ஏருமை காகை       | யிலுள்ள சொற்கள் முறைமாறி               |                |       |
|  | நிற்றல்                                |                | எடு   |
|  | யா - ஒரு மரம்                          |                | காநா  |

|                              |        |                                |             |
|------------------------------|--------|--------------------------------|-------------|
| வங்கா - வளைந்த தாரை அல்லது   |        | வன்கணம் - வல்லினம்             | காஷ         |
| ஊது கொம்பு                   | ககக    | விகற்பித்தல் - உறழ்தல், பெருக் |             |
| வட்டி - 1 படி                | ககக    | கல்                            | எஸ்         |
| வரட்டாடு - வறட்டாடு (பால் கற |        | விசும்பு - வெளி                | அ           |
| வாத ஆடு)                     | உகூக   | விச்சாவாதி - வித்தையால் திறமை  |             |
| வருட - தடவ                   | சுசு   | யாக வர்த்திப்பவன்              | ககக         |
| வரை - ஆட்காட்டி விரற் கணு    |        | விரவுப் பெயர் - இருதினைப்      |             |
| விடை                         | ககக    | பொதுப் பெயர்                   | கக          |
| வரைநில - விலக்குமினிலை       | அங்    | விலங்கு - எழுத்தோடு சேர்த்     |             |
| வல் - ஒரு வகைத் தாய விணா     |        | தெழுதப்படும் வளைவு             | உ-அ         |
| யாட்டு, சூதாடு கருவி         | உ.ஏ    | வீளை - சீழ்க்கை                | அ           |
| வழழி - சுரபுன்னை             | கக்கன் | வெதிர் - மூங்கில்              | க.ஓ         |
| வளி - காற்று                 | ககக    | வெரிங் - முதுகு                | கங்க, கங்கை |
| வளி - காற்று, மூச்சு         | உகூக   | வெள்ளம் - ஒரு பேரெண்           | உக்கை       |
| வள் - வார், கூர்மை           | உகூகன் | வேட்கை - விருப்பம்             | கக்கை       |

## മിൻസിസ്റ്റേപ്പ്

## 2. குற்றியலுகரம் உயிரீழே

(புலவர் ஞா. தேவநேயனுர் B.O.L.)

“எழுத்தெனப்படுப,  
அகரமுதல் எகராஇறவாய்  
முப்பஃதென்ப;  
சாந்துவரல் மரபின் முன்றலங் கடையே.” (தொல. 1)

**“அவைதாம்  
குற்றியலிகரம் குற்றிய லகாம்  
ஆய்தம் என்ற  
முப்பாற் புள்ளியும் எழுத்தோரன்ன.”** (தொல். 2)

என்றார் தொல்காப்பியர்.

இரண்டாம் நூற்பாவில், குற்றியலிகரமும் குற்றியலுகரமும் ஆய்தம் என்ற முப்பாற்புள்ளியும் எனப் பிரத்துக் கூருது “குற்றியலிகரம் குற்றிய லுகரம் ஆய்தம் என்ற முப்பாற்புள்ளியும்” என்று ‘முப்பாற் புள்ளி’ என்பது மூலவெழுத்தையும் பொதுப்படத் தழுவுமாறு உம்மைத் தொகையாய்ச் சேர்த்துக் கூறியிருத்தலின், குற்றியலிகர குற்றியலுகரங்களும் ஆய்தம் போலவுப் பண்டைக்காலத்திற் புள்ளிபெற்றன என்பதுணரப்படும்.

நூற்பாவில் ‘முப்பாற்புள்ளி’ யென்பது, புள்ளிபெற்ற மூவெழுத்துக்களையும் முப்புள்ளி வடிவான் ஆய்த்ததையும் ஒருங்கே குறிப்பது “ஆமா கோணவ் வணையவும் பெறுமே” என்னும் நன்னால் நூற்பாவின் ‘ஆமா’ என்பது போன்ற இரட்டுறலாகும்.

கூற்காப்பிய மரபியல் நூற்பா கக0-ல், ‘வாராததனேன் வந்தது முடித் தல்’ என்னும் உத்தியுரையில்,

“ குற்றிய விகரத்தைப் புள்ளி யென்றலும் ஆட்சியுங் குறியீடும் ஒருங்கு நிகழ்ந்தனவாகவின் அவையும் இனி வாராமையான வந்துழி வந்துழி அவ்வாறு ஆண்டானென்பது. இனிப் புள்ளியென மேல் ஆள வாராததனைப் புள்ளி யென்று ஆளவனவற்றோடு மயக்கக் கூறுதலென்பது, ‘அவைதாங் குற்றிய விகரத் குற்றிய லுகர் - மாய்தமென்ற - முற்பாற் புள்ளியுமெழுத்தோரன்ன (தொல் - எழுத் - நான் 2) என்புழிக் குற்றியவிகரம் புள்ளியென்று யான்டும் ஆள வாராமையானும் அதுதான் அவ்வழி வரவேண்டுதலானும் அங்கனம் புள்ளியென்று ஆளவருங் குற்றுகரத்தோடும் ஆய்த்தோடும் உடன் கூறுதலாயிற்று ; இங்கனம் உடன் கூருக்காற் புள்ளியுங் குற்றிகரமுமெனச் சூத்திரம் பெறுதல் வேண்டுவதாவான் செல்லுமென்பது.” என்றுரைத்தார் பேராசிரியர்.

சிவஞான முனிவர் தம் தொல்காப்பிய முதற் குத்திரவிருத்தியில்,

“ஒரு மொழியைச் சார்ந்துவருமியல்பன்றித் தனித்தியங்கு மியல்பு தமக்கிலவென்றவின், அவை தம்மையே யெடுத்தோதுக் காட்டலாகாமையின், வருஞ் துதிரத்தான் அவற்றிற்கு வேறுவேறு பெயரிட்டு ‘அவைதாங்குற்றிய விகரங்குற்றியலுகரமாய்தம்’ என்றும், அம் ரூன்றும் புள்ளி பெற தல் பற்றிப் பொதுப்பெயராக ‘முப்பாற்புள்ளியும்’ என்றும், அவை தனித்

தெழுதப்படாவாயினும் மொழியொடு சார்த்தி யெழுதப்படுதலின் எழுத்தென் வூங் குறியிட்டிந்குரிய வென்பார் ‘எழுத்தோரண்ண’ என்றும் ஓதினார்.” என்றார்.

ஈச்சினார்க்கினியரும், “அவைதாம்.....எழுத்தோரண்ண” என்னும் சார் பெழுத்து நூற்பாவரையின் இடையில்,

“ஆய்தமென்ற ஒசைதான் அடுப்புக்கூட்டுப்போல மூன்றுபுள்ளி வடிவிற் தென்பது உணர்த்தஞ்கு ஆய்தமென்ற மூப்பாற்புள்ளியுமென்றார். அதனை இக்காலத்தார் எடுவு வாங்கியிட்டெழுதுப. இதஞ்கு வடிவுக்கினார், ஏனை யொற்றுக்கள்போல உயிரேரூது ஒசை விகாரமாய் சிற்பதொன்றுகளின். எழுத்தியல் தழூ ஒசைகள்போலக்கொள்ளினுங் கொள்ளந்த என்றஞ்கு எழுத்தோயா மென்றார். இதனைப் புள்ளிவடிவிற்றெனவே ஏனை யெழுத்துக்களெல்லாம் வரிவடிவினவாதல் பெற்றார்.” என்று கூறினாரேனும், தொடக்கத்தில்,

“அவைதாம் - மேற்சார்ந்து வருமெனப்பட்டவைதாம், குற்றியலிகரங் குற்றியலுகரம் ஆய்தம் என்ற மூப்பாற் புள்ளியும் - குற்றியலிகரமுங் குற்றிய லுகரமும் ஆய்தமுமென்று சொல்லப்பட்ட மூன்று கூற்றதாகிய புள்ளி வடிவு மாம் ; எழுத்தோரண்ன - அவையும் முற்கூறிய மூப்பதெழுத்தோடு ஒரு தன்மையாய் வழங்கும் என்றவாறு.” என்று மூவெழுத்தும் புள்ளி பெறு மென ஒருதன்மைப்படவே உரைத்தார்.

மயிலைநாதர், “தொல்லைவடிவினை” என்னும் கண்ணால் நூற்பாவரையில்,

“ஆண்டு” என்ற மிகையானே, தாது, ஏது என்றந்தெருடக்கத்து ஆரிய மொழிகளும், எட்டு, கொட்டு என்றந்தெருடக்கத்துப் பொது மொழி களும், குன்றியாது, நாடியாது, எட்டியான்டுளது என்றந்தெருடக்கத்துப் புணர்மொழிப் பொருள்வேறுபாடுகளும், அறிதற்பொருட்டுக் குற்றுகரக் குற்றிகரங்களுக்கு மேற் புள்ளிகொடுப்பாரும் உளரெனக் கொள்க.” என்று உரைத்தனர்.

“குற்றியலிகரமுங் குற்றியலுகரமும் புள்ளி பெற்று சிற்கும் ; என்னை ?

‘குற்றிய லிகரமுங் குற்றிய லுகரமு  
மற்றவை தாமே புள்ளி பெறுமே’

என்பது சங்கயாப்பாகவின்,” என்பது யாப்பருங் கலவிருத்தி (பக்கம். 27).

மேற்கூறியவற்றால், குற்றியலிகர குற்றியலுகரங்கள் பண்டைக்காலத்தில் புள்ளியிட்டெழுதப்பட்டன வென்றும், அங்கைநம் எழுதினது அவற்றின் ஒலிக்குறுக்கத்தையும் ‘நாடியாது’ ‘எட்டியான்டு’ முதலிய புணர்மொழிப் பொருள் வேறுபாட்டையும் காட்டற்கு என்றும் அறியப்படும்.

‘நாடியாது’ ‘எட்டியான்டு’ என்பன, நாடி யாது, எட்டி ஆண்டு, என்றும் பொருள்படுமாதலின், அவை நாடு+யாது, எட்டு+யாண்டு என்னும் புணர்மொழிகள் என்று காட்டற்குக் குற்றியலிகரத்தின் மேற் புள்ளியிடப் பட்டதென்க.

குற்றுகரத்தை மேற் சன்னமிட்டுக் காட்டுவது இன்றும் மலையாள (சேர) காட்டு வழக்கம். குற்றிகர குற்றுகரங்கள் புள்ளி பெறுமென்று நன்னாவிற் குறப்படாமையால், 12-ம் நூற்றுண்டிந்தகு முன்பே இவ்வழக்கு சோழபாண்டிய

நாடுகளில் ஒழிந்தது என்பதை அறியலாம். எகர ஏகாரங்கட்கும் ஒரை ஓகாரங்கட்கும் அவை சேர்க்குள்ள உயிர்மெய்கட்கும் வளிவேறுபாடு தொல்காப்பியத்தி வேலேயே கூறப்பட்டிருப்பினும், 17-ம் நூற்றுண்டில் அவ்வெழுத்துக்கள் குறில் கொடில் வேறுபாடின்றி எழுதப்பட்டாற்போல குற்றியலுகரமும் வேறுபாடுன்றி யெழுதப்பட்டதென்க.

ஒரு பொருள் குறுகின் அப்பொருளேயன்றி வேறு பொருளாகாது; அதன் குறுக்கம் அளவு வேறுபாடேயன்றிப் பொருள் வேறுபாடன்று. அது போல், குற்றியலுகரமும் முற்றியலுகரம் போல உயிரேயன்றி மெய்யாகாது. இதனேலேயே,

“இகர உகரங் குறுகின்றன, விகாரவகையாற் புணர்ச்சி வேறுபடுதலின், இவற்றை இங்னாங் குறியிட்டானுதல் எல்லார்க்கும் ஒப்பழுதந்தது. சந்தனக்கோல் குறுகினுற் பிரப்பங்கோலாகாது. அதுபோல உயிரது குறுக்கமும் உயிரேயாம். இவற்றைப் புணர்ச்சி வேற்றுமையும் பொருள் வேற்றுமையும் பற்றி வேலேர் எழுத்தாக வேண்டினார்.” என்றார் நீச்சினுர்க்கிணியைரும். பொருள் வேற்றுமை யென்றது, பண்டைக்காலத்தில் கட்டு கொட்டு முதலிய சொற்கள் எவல் விணையாம்போது முற்றுகர வீருயும் முதனிலைத் தொழிற் பெயராம்போது குற்றுகரவீருயும் ஒலிக்கப்பட்டமை கோக்கி. “தருக்கு அனுக்கு என்பன விணைக்கன் வந்த முற்றுகரம்.” (தொல். 36, உரை). “காது கட்டு கத்து முருக்கு தெருட்டு என்பன முற்றுகரமும் குற்றுகரமு மாய்ப் பொருள் வேறுபட்டு நின்றாற்போல” (தொல். 68, உரை) என்று நக்கினுர்க்கிணியர் கூறுதல் காண்க. தொல்காப்பியர், தம் காலத்தில் குற்றுகரமும் மெய்போல்ப் புள்ளி பெற்றதினாலேயே, புணியில்,

“மெய்யீ ரெல்லாம் புள்ளியொடு நிலையல்,” (தொல். 104)

“குற்றிய லுகரமும் அந்தென மொழிப.” (தொல். 105)  
என்று மாட்டேற்றிக் கூறினார்.

இம்மாட்டேற்றைக் கவனியாது, “குற்றிய.....மொழிப்,” என்னும் நூற்பாலித்து “ஈற்றிற் குற்றிய லுகரமும் (புள்ளியீறுபோல உயிரேற இடம் கொடுக்கும்) அத்தன்மைத்து என்று சொல்லுவார்.” என்று இளம் பூரணரும், “ஈற்றுக் குற்றியலுகரமும் புள்ளியீறுபோல உயிரேற இடங்கொடுக்கு மென்று கூறுவார் புலவர்.” என்று நக்கினுர்க்கிணியரும் உரைக்குறவுது பொருந்தாது. ‘அந்தென மொழிப்’ என்னும் மாட்டேறு “புள்ளியொடு நிலையல்” என்பதையே தழுவுமாதவின் இவ்விருவரும் இங்ஙனம் உரைத் தற்கு இவர் காலத்தில்குமுன்பே குற்றியலுகரம் புள்ளிபெறும் வழிக்கு வீழ்ந்த மையே காரணமாகும். இவர் கூறிய உரை இங்குப் பொருந்துமாயின், தொல்காப்பியர் நூன்மரபில்,

“மெய்யீ னியற்கை புள்ளியொடு நிலையல்” (தொல். 15)

“எகர ஒகரத் தியற்கையும் அந்தே ” (தொல். 16)

என்று கூறியவிடத்தும் பொருந்தவேண்டும்.

எகர ஒகரம் புள்ளியீறு போல உயிரேற இடங்கொடுத்த வின்மையானும், “எகர.....அந்தே” என்னும் நூற்பாலித்து, “எகர ஒகரங்களது இயல்பும்

அவ்வாறு புள்ளி பெறும் இயல்பிற்று,” என்று இளம்பூரணரும், “எகர ஒரங்களினது நிலையும் மெய்போலப் புள்ளி பெறும் இயல்பிற்று,” என்று நச்சினார்க்கினியரும் உரை கூறுவதானும், “குற்றிய..... மொழிப்” என்னும் நூற்பாவித்தும் குற்றுகரமும் மெய்போலப் புள்ளி பெறும் என்பதே உரையாகக் கோடல் பொருத்தமாம்.

இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும், ஈற்றுக் குற்றியலுகரமும் புள்ளி மீறபோல உயிரேற இடங்கொடுக்கு மென்று உரைத்தவிடத்தும், மாத்திரைக் குறுக்கத்தால் அங்கனம் இடங்கொடுக்கு மென்னும் கருத்தினரே யன்றி மெய்யிரு யிருத்தலால் இடங்கொடுக்கும் என்னுங் கருத்தினரவல்லர். “குற்றுகரத் திற்கு முன்னர் வந்த உயிரேறி முடிய அரை மாத்திரையாய் நிற்றலும், முற்றுகரத்திற்கு முன்னர் வந்த உயிரேறி முடியாமையுங் தம்முள் வேற்றுமை,” (தொல். 36, உரை) என்று நச்சினார்க்கினியர் கூறுதல் காணக.

இனி, தொல்காப்பியர் கருத்தை நோக்கின், அவர் குற்றியலுகரத்தை மெய்யிரென்று கொண்டார் என்று கொள்ளுத்தற்கு என்னளவும் இடமில்லை. அவர்,

“குற்றிய லுகர முறைப்பெயர் மருங்கின்  
முற்றிய நகரமிசை நகரமொடு முதலும்.

(தொல். 67.)

எனக் குற்றியலுகரம் மொழிமுதல் வருமென்றும் கூறினர். நங்கை என்னும் சொல்லின் முதலில் (தொல்காப்பியர் கருத்தின்படி) உள்ள குற்றியலுகரம் மெய்யிருயின், அச்சொல் ந்தை என்று எழுதப்படல் வேண்டும். அங்கன மெழுதப்படாமையும், குற்றியலுகரத்தைத் தொல்காப்பியர் மெய்யென்று கொண்டிருப்பாராயின், அது,

“பன்னீ ருயிரும் மொழிமுத லாகும்.”

(தொல். 59)

“உயிர்மெய் அல்லன மொழிமுத லாகா.”

(தொல். 60)

என்று அவர் கூறியவற்றேடு முரணுதலும் நோக்குக.

மேலும், ஒரே யுகரம் ஓரிடத்துக் குற்றுகரமாகவும் ஓரிடத்து முற்றுகரமாகவும் ஒலிக்கப்படும். அங்கனம் ஒலிக்கப்படுவற்றுள், சிலவற்றிற்குக் குற்றுகர முற்றுகரப் பொருள் வேறுபாடுண்டு, சிலவற்றிற்கில்லை.

“முற்றிய லுகரமொடு பொருள்வேறு படாஅ  
தப்பெயர் மருங்கின நிலையிய லான்”

(தொல். 68)

என்னும் நூற்பாவையும், அதன் உரையில்,

“காது கட்டு கத்து முருக்கு தெருட்டு என்பன முற்றுகரமும் குற்றுகரமு மாயப் பொருள் வேறுபட்டு நின்றுந்போல, நங்கை யென்று இதழ் குவித்து முற்றக் கூறியவிடத்தும் இதழ் குவியாமற் குறையக் கூறியவிடத்தும் ஒரு பொருளே தங்கவாறு காணக். நுந்தா யென்பதோ வெளின், அஃது இதழ் குவித்தே கூறவேண்டுதலிற் குற்றுகரமன்று. இயலென்றதனை இடமும்

பற்றுக்கோடும் இரண்டிற்கும் வேறுபாடின்தென்று கொள்க.” என்று கங்கூரக்கிணியர் உரைத்திருப்பதையும் நோக்குக. இதனால், குற்றியலுகரம் மெய்யீரூயின் முற்றியலுகரமும் மெய்யீரும் உகரம் என்னும் உயரே தமிழுக் கில்லையென்று பெறப்படுதலும் அங்கனவின்மையும் அறிக.

**கெப்புவியலில்,** இருவகை யுகரமு மொன்றுகக் கொண்டே,

“இருவகை யுகரமோ டியைந்தவை வரினே  
நேர்பு ஸிரைபு மாகு மென்ப.”

(தொல். செய். 4)

என்றார் தொல்காப்பியர்.

இதன் உரையில், “இருவகை யுகர மென்பன, குற்றுகர முற்றுகரங்கள். அவற்றேடு மேற்கூறிய நேரசையும் நிறையசையும் ஒருசொல்லியுக் காடிபட இயைந்தவரின் நிறுத்த முறையானே நேரசையோ டொன்றிவந்த குற்றுகரமும் அதனேடு ஒன்றிவந்த முற்றுகரமும் நேர்பசை யெனப்படும்; ஸிறைபசையோ டொன்றிவந்த குற்றுகரமும் அதனேடொன்றிவந்த முற்றுகரமும் ஸிறைபசை எனப்படும் என்றவாறு.....”

“முன்னர் நேரசை நான்கும் ஸிறையசை நான்குமென என் வகையான் அசைக்குறி அவற்றுப்பின் இருவகை யுகரமும் வருமெனவே, அவை குற்றுகரத்தோடு எட்டும் முற்றுகரத்தோடு எட்டுமாகப் பதினாறு உதாரணப் பகுதிய வாய்ச் சொன்றதேனும், அவற்றுட் குற்றெழுத்துப் பின் வரும்உகரம் நேர்பசையாக தென்பது ‘குறிவிளை யுகர மல்வழி யான’ (தொல். செய். 5) என் புழிச் சொல்லுதும்; ஒழிந்தன குற்றுகர நேர்பசை மூன்றும் ஸிறைபசை நான்குமாயின. உதாரணம்: வண்டு, நாகு, காம்பு; வரகு, குரங்கு, மலாடு மலாட்டு; இவை குற்றுகரம் அடித்து நேர்பும் ஸிறைபும் வந்தவாறு” என்று உரைத்தார் பேராசிரியர். இதனால், குற்றுகரமும் முற்றுகரம்போல அலகு பெறுமென்றும் அசைக் குறுப்பாமென்றும் அறியப்படும்.

சொற்கள் இலக்கண முறையிலும் இலக்கிய முறையிலும் பலவகையாகத் திரிந்து, முன்பு முற்றுகரவீரு யிருங்தவை அல்லது உகரமல்லாத ஈரு யிருங்தவை பின்பு குற்றுகரவீருகின்றன. அல்வகைகளாவன:—

**க தொழிற்பெயர்:** - முதனிலைதிரிந்த தொழிற்பெயர்:—எ - டி : படி - பாடு, சுடு - குடு.

விகுதிபெற்ற தொழிற்பெயர்:— எ - டி : படி + பு = படிப்பு, முடி + சு = முடிச்சு.

**உ வேற்றுமைப் பெயர்:**—எ - டி : யான + கு = எனக்கு, அவர் + கு = அவர்க்கு.

**ஈ குறிப்புவினை முற்று:**—எ - டி : தாள் + து = தாட்டு, கண் + து = கட்டு, பால் + து = பாற்று, அன் + து = அற்று.

**ஏ பிறவினை:**—எ - டி : படி + து = படுத்து, நட + து = நடத்து, வாழ் + து = வாழ்த்து, பாய் + சு = பாய்ச்சு.

**இ போவி:**—எ . டி : அடைவு - அடவு - அடகு.

**ஈ கொள்கிபு:**—எ - ட : திரும் - திரும்பு, பொருங் - பொருங்து, உரிஞ் - உரிஞ்சு, உடன் (உடல்) - உடம் - உடம்பு, பண் - பாண் - பாடி, குள் - கொள் - கோண் - கோடி, ஒளி - ஒளிர் - ஒளிரு, போ - போது.

மேற்காட்டிய பாடு படிப்பு எனக்கு தாட்டு படித்து முதலிய சொற்கள், குற்றகர வீற்றை மெய்மீருகக் கொள்ளின், முறையே பாட் படிப்ப எனக்க் தாட்ட் படித்த என்ற முதல் வடிவங்களினின்ற தோன்றின வாகவன்றே கொள்ளல் வேண்டும்! இது எத்துணைப் பேதைமையாகும்! மேலும், ஆட்டு பாட்டு கலக்கு விளக்கு முதலிய பிறவினைகளும் தொழிற் பெயர்களும் முதனிலையிற்று வலியிரட்டிடம் முதனிலை யிடைமெல் வலித்தும் முறையே ஆடு பாடு கலங்கு விளக்கு என்னும் சொற்களினின்ற திரிந்திருக்கவும், அவற்றை ஆட்ட் பாட்ட கலக்கு விளக்க என்னும் வடிவங்களினின்ற பிறந்தனவாகக் கொள்ளல் இளஞ்சியிரும் எள்ளிநகையாடத் தக்க தொன்றன்றே? ஒரு சில ஒவியிடச் சொற்களொழித் தல்லாக் சொற்களும் ஓரகையான வேர்ச் சொற்களினின்றே பிறந்தனவ யாதலின், குற்றிய லுகரத்தை மெய்மீருகக் கொள்வாரெல்லாம் சொற்பிறப்பியலை எட்டுணையும் தாமறியாதிருத்தலை முற்றுறக் காட்டுவதறே யாவர்.

குற்றகரலீறு மெய்மீருயின், அஹவகைக் குற்றியலுகரத் தொடர்களும் வல்லின மெய்மீற்றனவாதல் வேண்டும்.

“ஞனாம னயரல வழள என்னும்

அப்பதி னனுன்றே புள்ளி யிறுதி.”

(தொல். 78)

என்று தொல்காப்பியர் பிரிசிலையேகாரங் கொடுத்துக் கூறினமையானும், குற்றகரலீறு தமிழ்ச்சொல்லில் ஓரிடத்தும் மெய்மீருக எழுதப்படாமையானும், அஃப் துண்மையன்மை வெள்ளிடட மலை.

கண் + யாது = கண்ணியாது என்பது போன்றே சுக்கு + யாது = சுக்கியாது என்று குற்றகரமும் புணர்வதால், குற்றியலுகரத்தை மெய்மீருகக் கொள்ளலாமே யெனின், கதவு + யாது = கதவியாது என்று முற்றகரமும் அங்கஞம் புணர்வதால் அதுவும் யெய்மீருகக் கொள்ளப்பட்டு உகரவழியிரே தமிழுக்கில்லையென்றாகும் என்று கூறிவிடுக்க. தொல்காப்பியர் மொழிமரப்பில்,

“உச்ச காரம் இருமொழிக் குரித்தே.”

“உப்பகாரம் ஒன்றென மொழிப.” (தொல். 75, 76.)

என்று வரையறுத்தது உச முச தபு என்னும் மூன்று முற்றகரலீற்றுச் சொற் களையே யன்றிக் குற்றகரலீற்றுச் சொற்களையன்று. சு, பு, என்னும் இரு முற்றகர ஈறுகளைக்கொண்ட சொற்கள் எத்தனையென்று வரையறுப்பதே மேற்கூறிய நூற்பாக்களின் நோக்கம். கு, டு, து, யு என்னும் நான்கு முற்றகரலீற்றுச் சொற்களும் அஹவகைக் குற்றகர வீற்றுச் சொற்களும் அளவிற்கண வாதலின், அவற்றை வரையறுத்திலர் தொல்காப்பியர். இது உகு செகு தகு தொகு நகு நெகு பகு புகு யிகு வகு விகு எனக் குரகரலீறும், அடு இடு உடு எடு ஒடு கடு கெடு கொடு சுடு தடு தொடு ஈடு நெடு நொடு படு பிடு மடு வடு விடு என குரகரலீறும் கொண்ட முற்றகர வீற்றுச் சொற்கள் பெருங்தொகையினவாயும் என் வரம்பு படாதனவாயு மிருத் தல் காணக். பிற முற்றகர வீற்றுச் சொற்களும் இங்ஙனமே. குற்றகர

வீற்றுச் சொற்களோ வெனின், அகராதிகளாலும் வரையறுக்கப்படாத பல ஸாயிரக் கணக்கின.

மேற்கூறிய நாற்பாக்களின் உரையில்,

“உராத்தோடு கூடிய சுகரம் இரண்டுமொழிக்கே  
சரும் என்றவாறு,”

“எ - ஒ: உசு, இஃது உளுவின் பெயர். முசு, இது குரங்கினுள் ஒரு சாதி. பசு என்பதோவெனின், அஃது ஆரியச் சிதைவு. கங்கி குங்கி என்குற் போல்வன குற்றகரம். உகரம் ஏறிய சுகரம் இருமொழிக்கு ஈருமெனவே எனை உயிர்கள் ஏறிய சுகரம் பன்மொழிக்கு ஈருமாயிற்று.” (தொல். 75, உரை) என்றும்,

“உராத்தோடு கூடிய பகரம் ஒருமொழிக்கல்லது பன்மொழிக்கு ஈருகா தென்று கூறுவர் புலவர்.”

“எ. ஒ: தபு எனவரும்.....உப்பு கப்பு என்குற் போல்வன குற்றகரம், உகரத்தோடுகூடிய பகரம் ஒன்றெனவே எனையுயிர்களோடுகூடிய பகரம் பன் மொழிக்கு ஈரும்ப் பல பொருள் தருமென்றாயிற்று.” (தொல். 76, உரை) என்றும் நக்கினார்க்கினியர் கூறியிருத்தலை நோக்குக.

இதுகாறுங் கூறியவற்றால், குற்றியலுகரம் உயிரிறே யென்றும், தொல் காப்பியர் ஓரிடத்தும் குற்றியலுகரத்தை மெய்யிருக்க கொண்டில்லரென் ரும், இயற்கையும் எனிமையும் தனிமையும் தாய்மையும் சான்ற தமிழியல்லபை யறியாத ஆரியவழியயலாரே தம் மொழியைப் போன்றே தமிழும் ஆரிய வழித் தென்று மயங்கி, தமிழழை வடமொழி வழித்தாகக் காட்டக் கருதி அதற்கு முதற்படியாகக் குற்றுகரவீற்றை மெய்யிருக்க கூறி யிடர்ப்பட்டுப் பின்பு அவு விடர்ப்பாட்டினின்று நீங்கூப் பண்டைத் தமிழ்ச்சொற்கள் வல்லின மெய்யி லும் இற்றன வென்றும், வலியிரட்டல் என ஒரு திரிவு முறையும் அரவு என ஒரு தொழிற்பெயர் விகுதியும் இல்லையின்றும், சொல்லியல் நாலுக்கும் மொழி நாலுக்கும் முந்றும் மாருகத் தத்தம் உள்ளதிரிச்தவாறே உரைப்ப ரென்றும் தெற்றெனத் தெரிச்துகொள்க.

## நச்சினர்க்கினியர் இளம்பூரணரோடு மாறுபடும் இடங்கள்.

### 1. சிறப்புப்பாயிரம்

வட வேங்கடெங் தென்குமரி  
ஆயிடைத்  
தமிழ்கூறு நல்லுலகத்து  
வழக்குஞ் செய்யுனு மாயிரு முதலின்.

### இளம்பூரணர் :

(இ - ஸ.) வட வேங்கடம் தென்குமரி அ இடைத் தமிழ் கூறும் நல் உலகத்து வழக்கும் செய்யுனும் அ இரு முதலின் - வடக்கின்கண் ஊனதாகிய வேங்கடமும் தெற்கின்கண் ஊனதாகிய குமரியுமாகிய அவற்றை எல்லையாக வடைய விலத்து வழங்கும் தமிழ்மொழியினைக் கூறும் நன்மக்களான் வழங்கும் வழக்கும் செய்யுனுமாகிய இரு காரணத்தானும்.

### நச்சினர்க்கினியர் :

வட வேங்கடெங் தென்குமரி ஆயிடை - வடக்கின்கண் வேங்கடமுங் தெற்கின்கட் குமரியுமாகிய அவ்விரண்டெல். லீக்குள் வரிருந்து, தமிழ்க்கூறும் நல் உலகத்து வழக்குஞ் செய்யுனும் ஆ இரு முதலின் - தமிழழச் சொல்லும் நல்லாசிரியரது வழக்குஞ் செய்யுனுமாகிய அவ்விரண்டையும் அடியாகக் கொள் ஞகையினுலே.

### 2. நாற்பா உடு

அம்மு வாறும் வழங்கியன் மருங்கின்  
மெய்ம்மயக் குடனிலை தெரியுங் காலை.

### இளம் :

இது, தனிமெய் மயக்கத்திற்குப் பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ஸ.) அ மூ ஆறும் - மேற் சொல்லப்பட்ட (ஸுவாறு) பதினெட்டு மெய்யும், வழங்கு இயல் மருங்கின் - தம்மை மொழிப் படுத்தி வழங்கும் இயல்பு உளதாமிடத்து, மெய் மயக்கு - மெய் மயக்கம் என்றும், உடன் ஸ்லீ - உடனிலை மயக்கம் என்றும் இரு வகைய, தெரியும் காலை - (அவை மயங்கு முறைமை) ஆராயும் காலத்து.

**நக:**

இது தனிமெய் பிறமெய்யோடுங் தன் மெய்யோடும் மயங்கும் மயக்கமும் கூறுகின்றது.

(இ - ள.) அம்முவாறும் - அங்ஙனம் மூன்று கூருகப் பகுத்த பதினெட்டடு மெய்யும், வழங்கியல் மருங்கின் - வழக்கிடத் துஞ் செய்யுளி-த்தும் எழுத்துக்களைக் கூட்டி மொழிபபடுத்த வழங்குதல் உள்தாமிடத்து, மெய் மயங்கும் சிலை - தனிமெய் தன மூன்னர் சின்ற பிறமெய்யோடுங் தன்மெய்யோடும் மயங்கும் சிலையும், உடன் மயங்கும் சிலை - அப்பதினெட்டடும் உயிருடனே சின்று தன்மூன்னர் சின்ற உயிரமெய்யோடுங் தனிமெய்யோடும் மயங்கும் சிலையுமென இரண்டாம், தெரியுங்காலை - அவை மயங்கும் மொழியாங் தன்மை ஆராயுங்காலத்து எ - று.

**3. உள**

ஞாமவ வென்னும் புள்ளி முன்னர்  
யஃகா ஸிற்றன் மெய்பெற் றன்றே.

**இளம் :**

இது, மெய்யக்கம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள.) ஞா மவ என்னும் புள்ளி முன்னர் - ஞாமவ என்று சொல்லப்படுகின்ற புள்ளிகளின் முன்னர், யஃகான் சிற்றல் மெய் பெற்றனறு - யகரம் மயங்கி சிற்றல் பொருண்மை பெற்றது ஏகாரம் சுற்றசை.

எ - டு : உரிஞ்யாது, பொருஞ்யாது, திரும்யாது, தெவ்யாது எனவரும்.

**நக :** (பக். ணட)

இங்ஙனம் ஆசிரியர் குத்திரஞ் செய்தவின் அக்காலத்து ஒரு மொழியாக வழங்கிய சொற்கள் உள்வென்பது பெற்றும். அவை இக்காலத்து இறந்தன.

இனி உரையாசிரியர் உரிஞ்யாது பொருஞ்யாது திரும்யாது தெவ்யாது என இருமொழிக்கண் வருவன உதாரணமாகக் காட்டி. ஞாரா லெனின், ஆசிரியர் ஒரு மொழியாமாறு சண்டுக் கூறி, இரு மொழி புணர்த்தற்குப் புணரியலென்று வேலேர் இயலுங்கூறி, அதன்கண் ‘மெய்யிறு சொன்முன் மெய் வரு வழியும்’ என்று கூறினார். கூறியவழிப் பின்னும் ‘உகரமோடு புணரும் புள்ளி யிறுதி’ என்றும் பிருண்டும் ஈறுகடோறும் எடுத்தோதிப் புணர்ப்பர். ஆதவின் ஈண்டு இருமொழிப் புணர்ச்சி காட்டிற் கூறியது கூற வென்னுங்குற்றமாம். அதனால் ஏவை காட்டுதல் பொருந்தாமை உணர்க.

## 4. டெ

குற்றிய விகர நிற்றல் வேண்டும்  
யாவென் சினையிசை யுரையசைக் கிளவிக்  
காவயின் வருஉ மகர மூர்ந்தே.

**இளம் :**

(இ - ள.) குற்றியவிகரம் - ஒரு மொழிக் குற்றியவிகரம், உரையசைக் கிளவிக்கு - உரையசைச் சொல்லாகிய மியா என் முதற்கு, ஆவயின் வருஉம் - (சினையாக) அச்சொற்றன்னிடத்து வருகின்ற, யாளன் சினையிசை - யா என் சினையிசை, மகரம் ஊர்ந்து நிற்றல் வேண்டும் - மகர ஒற்றினை ஊர்ந்து நிற்றலை வேண்டும் (ஆசிரியன்.)

எ - டு : கேண்மியா எனவரும். மியா என்னும் சொல்லிடம். மகரம் பற்றுக்கோடு. யாளன் னும் சினையும் மகரம்போலக் குறுகு தற்கு ஒரு சார்பு.

**நச் :**

(இ - ள.) உரையசைக் கிளவிக்கு வருஉம் - தான் கூறும் பொருளீக் கோடற்கு ஒருவனை எதிர்முகமாக்கும் சொல்லிற்குப் பொருஞ்தவரும், ஆவயின் - அம் மியாவென்னும் இடைச்சொல் லீஸ் சொல்லுமிடத்து, யாவென் சினையிசை மகரம் ஊர்ந்து - யாவென்னும் உறுப்பின் மேலதாய் முதலாய் நின்ற மகரவொற்றினை யேறி, குற்றியவிகரம் நிற்றல் வேண்டும் - குற்றியவிகரம் நிற்றலை விரும்பும் ஆசிரியன் எ-று.

எ - டு : கேண்மியா சென்மியா எனவரும். கேளன்றது உரையசைக் கிளவி ; அதனைச் சார்ந்து தனக்கு இப்பின்றி நின்றது மியா வென்னும் இடைச்சொல். அவ்விடைச்சொல் முதலும் அதனிற் பிரியும் யா அதற்கு உறுப்பு மாமென்று கருதி யாவென் சினை என்றார். மியா இடம் ; மகரம் பற்றுக்கோடு. யாவும் இகரம் அரைமாத்திரை யாதற்குச் சார்பு.

**5. டோ**

உருவினு மிசையினு மருகித் தோன்று  
மொழிக்குறிப் பெல்லா மெழுத்தி னியலா  
ஆய்த மஃகாக் காலை யான.

**இளம்:**

(இ - ள.) உருவினும் - ஒரு பொருளின்து உருவத்தின்கண் னும், இசையினும் - ஒசையினை கண்னும், அருகித் தோன்றும் - சிறுபான்மையாய்த் தோன்றும், குறிப்பு மொழி யெல்லாம் - குறிப்பு மொழிகளைல்லாம், எழுத்தின் இயலா - ஆய்த எழுத்தா னிட்டு எழுதப்பட்டு நடவா. (அஃது எக்காலத்துமீர வெனின், அன்று.) ஆய்தம் அஃகா காலையான - அவ்வாயதம் தன் அரை

மாத்திரை அளபாய்ச் சுருங்கி நில்லாது (அவ்வுருவும் இசையது மிகுதியும் உனர்த்துதற்கு) நீண்ட காலத்து அங்கீட்சிக்கு.

ஏ - டி : ‘கஃபெறன்றது’ என்பது உருவு. ‘சஃபெறன்றது’ என்பது இசை.

**நக:**

(இ - ள.) உருவினும் இசையினும் அருகித் தோன்றும் குறிப்பு மொழியும் - நிறத்தின்கண்ணும் ஒசையின்கண்ணும் சிறுபான்மை ஆய்தங்கோன்றும் பொருள் குறித்தலையுடைய சொல்லும், எல்லா மொழியும் - அவை யொழிந்த எல்லா மொழி களும், எழுத்தினியலா - ஒற்றெழுத்துக்கள் போல அரை மாத்திரையின் கண்ணும் சிறுபான்மை பிக்கும் நடந்து, ஆய்தம் அஃகாக் காலையான - ஆய்தஞ் சுருங்காத இடத்தான் சொற்களாம் எ - று.

எனவே.....பெற்றும்.

எழுத்தினென்ற.....வினையெச்சம்.

இவ்வாறன்றி இக்குறிப்புச் சொற்கள் ஆய்தம் இரண்டிட்டு எழுதப்படாவென்று பொருள்கூறிற் செய்யவினியலோடு மாறு பட்டு மாறுகொளக் கூறலென்னுங்குற்றந்தங்குமென்று உனர்க.

**6. சுடு**

ஓரெழுத் தொருமொழி யீரெழுத் தொருமொழி இரண்டிறங் திடைக்குந் தொடர்மொழி யுவப்பட முண்டுறே மொழிநிலை தோன்றிய நெறியே.

**இளம் :**

ஏ - டி : ஆ - ஓரெழுத் தொருமொழி  
மணி - ஈரெழுத் „  
வரகு , கொற்றன் - மூவெழுத „

**நக:**

ஏ - டி : ஆ, கா, நா - ஓரெழுத் தொருமொழி  
மணி, வரகு, கொற்றன் - ஈரெழுத்  
தொருமொழி  
குரவு, அரவு - மூவெழுத „  
கணவிரி - நாலெழுத „  
அகத்தியனர் - ஜங்தெழுத „  
திருச்சிற்றம்பலம் - ஆறெழுத „  
பெரும்பற்றப்புலியூ-ஏழெழுத „

**நூற்பு :** நச்சினார்க்கினியர் ஒற்றையும் குற்றுக்காத்தையும் எண்ண வில்லை.

**7. சா**

தம்மியல் கிளப்பி னெல்லா வெழுத்து  
மெய்ந்கிலை மயக்க மான பில்லை.

**இளம் :**

இது, மெய்ம் மயக்கத்திற்கு ஓர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ஸ்.) எல்லா எழுத்தும் தம் இயல் கிளப்பின் - எல்லா மெய்யெழுத்தும் மொழியிடை யின் றித் தம் வடிவின் இயல்பைச் சொல்லுமிடத்து, மெய்மயக்க கிலை மானம் இல்லை - மெய்ம் மயக்க நிலையின் மயங்கி வருதல் குற்றம் இல்லை.

ஏ - டு : “வால்லெழுத்தியையின் டகாரமாகும்” எனவரும்.

இதனை அம்மெய்ம்மயக்கத்து வைக்க வேண்டும், இது வழுவமைதி நோக்கி மொழிமரபின்கண்ண தாயிற்று.

**நச் :**

இது முன்னர் மெய்க்கண் உயிர் நின்றவாறு கூறி அவ்வுயிர் மெய்க்கண் ஏறி உயிர்மெய்யாய் ரின்றகாலத்து அம்மெய்யாற் பெயர் பெறுமாறு கூறுகின்றது.

(இ - ஸ்.) எல்லா எழுத்தும் - பன்னீருயிரும், மெய்ந்கிலை தம் இயல் மயக்கங் கிளப்பின் - மெய்யின் தன்மையிலே தம்முடைய தன்மை மயங்கிற்றுகப் பெயர் கூறின், மானமில்லை - குற்றமில்லை எ - று.

மெய்யின் தன்மையாவது.....கூறினார்.

இஃதன்றிப் பதினெட்டு மெய்யின் தன்மை கூறுமிடத்து மெய்ம்மயக்கம் கூறிய வகையானன்றி வேண்டியவாறு மயங்கு மென்று கூறி, ‘அவற்றுள் லள்கான் முன்னர்’ என்பதனைக் காட்டில் அஃது இருப்பொழிக் கண்ணதென மறுக்க.

**8. சுஅ**

யரழு வென்னு மூன்றாமுன் தென்ற்றக் கசதப நுஞாம வீரோற் றூகும்.

**இளம் :**

(இ - ஸ்.) யரழு என்னும் மூன்று - யரழு என்று சொல்லப் படுகின்ற மூன்றாலுள் ஒன்று, மூன்றத்து - (குறிற்கீழும் கெட்டற்கீழும்) மூன்னே ஒற்றுய் கிற்ப (அவற்றின் பின்னே), கசதப நுஞாம சர் ஒற்றுகும் - கச தப க்களிலொன்றுதல் நுஞாம க்களிலென்றுதல் ஒற்றுய்வர அவை ஈரொற்றுடனிலையாம்.

ஏ - டு : வேய்க்குறை, வேய்க்குறை, வேர்க்குறை, வேர்க்குறை, வீழ்க்குறை வீழ்க்குறை, சிறை, தலை, புறம் என ஒட்டுக்.

இவ்விதி மேல் சுற்றகத்து உணர்ந்துகொள்ளப் படுமா வெனின், இது ‘சர்க்கு’ ‘பீர்க்கு’ எனாருப்பொழியுள் வருதலா னும், இரண்டு மொழிக்கண் வருதல் விகாரமா தலா னும் சண்டுக் கூறப்பட்டது. அஃதேல், இதனை நான்மரபினகத்து மெய்ம்மயக்

கத்துக்கண் கூறுகவெனின், ஆண்டு வேற்றுமை நயம் கொண்ட தாகவின் மூவாற்று உடனிலையாதல் நோக்கி ஒற்றுமை நயம் பற்றி ஈண்டுக் கூறப்பட்டது.

நச் :

ஏ - டு : வேய்க்க வாய்ச்சி பாய்த்தல் வாய்ப்பு எனவும், பீர்க்கு நேர்ச்சி வார்த்தல் ஆர்ப்பு எனவும், வாழ்க்கை தாழ்ச்சி தாழ்த்தல் தாழ்ப்பு எனவும், காய்ங்கனி தேய்ஞுசது காய்ந்தம் காயம்புறம் எனவும், நேர்ச்கல் நேர்ஞ்சிலை நேர்ந்திலை நேர்ம்புறம் எனவும் வரும். முகாரத்திற்கு வாழ்ந்தனம் என இக்காலத்து நகர வொற்று வரும். ஏனைய முன்றும் இக்காலத்து வழங்குமெனின் உணர்க.

இனித் தாழ்ங்குலை தாழ்ஞ்சினை தாழ்ந்திரள் வீழ்ம்படை என அக்காலத்து வழங்குமென்று இத்தொகைச் சொற்கள் காட்டலும் ஒன்று. உரையாசிரியரும் இருபொழிக்கட்ட காட்டியவற்றிற்கு அவ்வீறுகடோறும் கூறுகின்ற சூத்திரங்கள் பின்னர் வேவண்டாமை உணர்க. இஃது சுரோற்றுடனிலை யா தலைன் ஈண்டு வைத்தார்.

9. டு०

குறுமையு நெடுமையு மளவிற் கோடலிற்  
ரெட்டர்மொழி யெல்லா நெட்டெடுத் தியல

இளம் :

(இ - ண.) குறுமையும் நெடுமையும் அளவின் கோடலீன் - உயிரெழுத்திற்குக் குறுமையும் நெடுமையும் அளவிற் கொள்ளப்படுதலீல், தொடர்மொழி எல்லாம் நெட்டெடுத்து இயல - தொடர்மொழிக்கீழ் ஸ்ன்ற ரகார முகாரங்களொல்லாம் நெடிற்கீழ் ஸ்ன்ற ரகார முகாரங்களின் இயல்பையுடைய (என்று கொள்ளப்படும்).

ஏ - டு : அகர், புகர், அகழ், புகழ் எனக் கொள்க.

'புலவர்' என்றும்போல இரண்டு மாத்திரையை இறந்ததன் பின்னும் வருமாலெலனின், அவையும் "தன்னின முடித்தல்" என்பதனால் 'நெடிற்கீழ் ஒற்று' எனப்படும். எல்லாம் என்றதனேன், ரகார முகாரங்களேயனரி, பிற ஒற்றுக்களும் 'நெடிற்கீழ் ஒற்று' எனப்படும். இதனேனே, வீரல் தீது என்பழி லகரம் 'நெடிற்கீழ் ஒற்று' என்று கெடுக்கப்படும்.

நச் :

(இ - ண.) குறுமையும் நெடுமையும் - எழுத்துக்களது குறிய தன்மையும் நெடிய தன்மையும், அளவிற் கோடலீன் - மாத்திரை யென்னும் உறுப்பினைச் செவி கருவியாக அளக்கின்ற அளவு தொழிலாலே செய்யுட்குக் கொள்ளப்படுதலீன், தொடர்மொழி

யெல்லாம் - அம் மாத்திரை தம்முள் தொடர்ந்து விற்கின்ற சொற்களெல்லாம், நெட்டெழுத்தியல் - நெட்டெழுத்து மாத்திரை மிக்கு நடக்கும்படியாகத் தொடர்ந்த சொல்லாம் எ - று.

ஏ - டு : 'வருவர்கொல் வயங்கிமா அய்' எனவும் 'கடியவே கனங்குமா அய்' எனவுங் குற்றெழுத்துக்களெல்லாம் நெட்டெழுத்தினை மாத்திரை மிகுத்ததற்குக் கூடியவாறு உணர்க. ஏனைக் கெய்யுட்களையும் இவ்வாறே காண்க. எனவே, மாத்திரை அளக் குங்கால் நெட்டெழுத்தே மாத்திரைபெற்று மிக்கு ஸ்ர்கும் என்றமையான், எதிரது போற்றவென்னும் உத்திபற்றிச் செய்ய வளியலை நோக்கிக் கூறியதாயிற்று. ஈண்டுக் கூறினார், நெட்டெழுத்து இரண்டு மாத்திரையின் இகந்து வருமென்பதறிவித்தற்கு.

.....இனி உரையாசிரியர் புகர் புகழ் எனக் குறிலினைக் கீழ் ரகார முகாரங்கள் வந்த தொடர்மொழிக் களெல்லாம் தார் தாழ் என்றாற்போல ஒசையொத்து நெட்டெழுத்தின் தன்மைய வாம் என்றாலென்ன, புகர், புகழ் என்பனவற்றை நெட்டெழுத் தென்றே எவ்விடத்தும் ஆளாமையானும் நெட்டெழுத்தாகக் கூறிய இலக்கணத்தால் ஒரு பயன் கொள்ளாமையானஞ் செய்யுளியலுள் இவற்றைக் குறிலினை ஒற்றடுத்த ஸ்ரையசையாகவும் தார் தாழ் என்பனவற்றை செட்டெழுத்து ஒற்றடுத்த நேரசையாகவுப் கோடலானும் அது பொருளன்மை உணர்க.

## 10. டு.

மொழிப்படுத் திசைப்பினும் தெரிந்துவேறிசைப்பினும் எழுத்தியல் திரியா வென்மனூர் புலவர்.

### இளம் :

இது, எழுத்துக்கட்கு மொழிக்கண் மாத்திரை காரணமாகப் பிறப்பதோர் ஓயம் தீர்த்தல் நுதலிற்று.

(இ - ஸ்.) மொழிப்படுத்து இசைப்பினும் - மொழிக்கண் படுத்துச் சொல்லினும், தெரிந்து வேறு இசைப்பினும் - தெரிந்து கொண்டு வேறே சொல்லினும், எழுத்து இயல் திரியா என்மனூர் புலவர் - உயிரும் மெய்யுடாகிய எழுத்துக்கள் (பெருக்கம் சுருக்கம் உடையனபோன்று இசைப்பினும்) தத்தம் மாத்திரை இயல்பில் திரியா என்று சொல்லுவர் புலவர்.

ஏ - டு : அஃகல், அ எனவும்; ஆல், ஆ எனவும்; கட-ஸ், க எனவும்; கால், கா எனவும் கண்டுகொள்க.

வேறு என்றதனுன் எடுத்தல் படுத்தல் முதலிய ஒசை வேற்றுமைக் கண் ஒனும் எழுத்தியல் திரியாவென்பது கொள்க.

### நச் :

(இ - ஸ்.) தெரிந்து-ஒற்றுங் குற்றுகரமும் பொருள் தரு ஸ்லை மையை ஆராய்ந்து, மொழிப்படுத்து இசைப்பினும் - சொல்லாகச்

கேர்த்துச் சொல்லினும், வேறு இசைப்பினும் - செய்யுளியலுள் ஒரு ருங்குற்றுகரமும் பொருள்தருமேனும் மாத்திரை குறைந்து நிற்கும் நிலையையே நோக்கி எழுத்தெண்ணப்படா வென்று ஆண்டைக்கு வேறுகக் கூறினும், எழுத்தியல் திரியா என்மனுர் புலவர் - அவ்விரண்டிடத்தும் அரை மாத்திரை பெற்று நிற்கும் குற்றுகரமும் முற்கூறிய எழுத்தாங் தன்மை திரியாவென்று கூற புலவர் எ - ரு.

எ - டி : அல் இல் உண் எண் ஒல் எனவும், கல் வீல் முள் செல்ளனவும்; ஆல் சர் ஊர் ஏர் ஓர் எனவும், கால் சீர் குல் தேன் கோன் எனவும் உயிரும் உயிர்மெய்யுமாகிய குற்றெழுத்தையும் நெட்டுடையுத்தையும் ஒற்றெழுத்துக்கள் அடுத்து நின்று பொருள் தந்தவாறு காணக. கடம் கடாம் உடையான் திருவாரூர் அகத்திய ஞார் என ஈரெழுத்தையும் மூவெழுத்தையும் நாலெழுத்தையும் ஜெயழுத்தையும் இறுதியிலும் இடையிலும் ஒற்றெழுத்து நின்று பொருள் தந்தவாறு மாண்க. எஃகு தென்கு கொக்கு குரங்கு என் பணவும் எழுத்தெண்ணவும் அலகிடவும் பெருத குற்றுகரம் ஆடுத்து நின்று பொருள் தந்தவாறு காண்க.

இனி இச் சூத்திரத்திற்கு எழுத்துக்களைச் சொல்லாக்கி; கூறினும் பிற்தாகக் கூறினும் மாத்திரை திரியாதென்று பொருள் கூறி, அகரம் என்புழியும் அ என்புழியும் ஆலம் என்புழியும் ஆ என்புழியும் ககரம் என்புழியும் க என்புழியும் காலம் என்புழியும் கா என்புழியும் ஒசை ஒத்து நிற்குமென்றால், அது முன் வர்க் கூறிய இலக்கணங்களாற் பெறப்படுதலிற் பயனில் கூற்று மென்க.

## 11. அந்.

எல்லா வெழுத்துஞ் சொல்லுங்காலைப்

## இளம் :

(இ - ள்.) எல்லா எழுத்தும் நெறிப்பட நாடி. சொல்லுங்காலை-தமிழழுத்துக்களைல்லாம் ஒருவன் முறைப்பட ஆராய்ந்து தம்மைச் சொல்லுங்காலத்து.

## தீச் :

(இ - ள்.) எல்லா எழுத்தும் பிறப்பின் ஆக்கம்: சொல்லுங்காலை - தமிழழுத்து எல்லாவற்றிற்கும் ஆசிரியன் கூறிய பிறப்பின்து தோற்றறவை யாங் கூறுமிடத்து.

## 12. ககக்.

மங்குவின் ரெஞ்சுதி மயங்கியன் மொழியும் உரியவை யுள்ளே புணர்நிலைச் சுட்டே.

**ககட். இளம் :**

(இ - ஸ்.) மருவின் தொகுதி மயங்கு இயல் மொழியும் - (இலக்கண வழக்கேயன்றி) மருஷத்திரளாகிய தலை தடுமாறுக மயங்கின இயல்பையுடைய இலக்கணத்தோடு பொருந்தின மருஷ வழக்கும், உரியவை உள புணர்விலைச் சுட்டு - உரியன உள புணருப் பிலைமைக்கண.

**ககக. நச் :**

(இ - ஸ்.) மருமொழியும் - இருவரையாகி மருவிய சொற் களும், இன்றெருகுதி மயங்கியன் மொழியும் - செவிக்கிளிதாகச் சொற்றிரளிடத்து விறுத்த சொல்லுங் குறித்துவரு கிளவியுமாய ஒட்டினுற்போல நின்று பொருஞ்ஜனர்த்தாது பிரிசுது பின்ஜனர்ச் சென்று ஒட்டிப் பொருஞ்ஜனர்த்த மயங்குதல் இயனற சொற் களும், புணர்விலைச் சுட்டு உரியவை உள - புணரும் பிலைமைக கருத்தின்கண் உரியன உள எ - று.

**13. உகா.**

.....  
செய்ம்மன வென்னுந் தொழிலிறு சொல்லும்  
ஏவல் கண்ணிய வியங்கோட் கிளவியும்  
.....

**இளம் :**

'உரையிற் கோடல்' என்பதனால், வியங்கோள்முன் வைக் கற்பாலதனை பூன்வையாது செய்ம்மன என்பதனை முன் வைத்த தனுன், இவ் வியல்பு முடிபின்கண் செய்யமன என்பது சிறப் புடைத்தெனப் பெறப்பட்டது. அதனால் ஏவல் கண்ணுத வியங்கோளும் இவ் வியல்பு முடிபு உடைத்தெனக் கொள்க. அது, "மன்னிய பெரும நீ" என வரும்.

**நச் :**

ஏ - டு : ..... ஏவல் கண்ணிய என்பதனுன் ஏவல் கண்ணுததும் உளதென்று கூறி 'மன்னிய பெரும நீ' என உதாரணங் காட்டுகவெனின், அது பொருந்தாது; கூறுகின்றுன் அவன் நிலைபெற்றிருத்தல் வேண்டுமென்றே கருதிக் கூறுதலின் அதுவும் ஏவல் கண்ணிற்றேயாம். ....

**14. உநூ.**

ஆன்முன் வருஉ மீகார பகரம்  
தான்மிகத் தோன்றிக் குறுகலு மூரித்தே.

**இளம் :**

(இ - ஸ்.) ஆன்முன் வரும் : சகார பகரம் : ஆன்மானும் சொல்முன்னர் வருமொழியாய் வருகின்ற சகாரத்தோடு. கூடிய

பகரமாகிய மொழி, தான் மிகத் தோன்றி குறுகலும் உரித்து - அப் பகரமாகிய தான் மிகத் தோன்றி அவ் வீகாரம் இகரமாகக் குறுகி முடிதலையும் உடைத்து.

‘தோன்றி’ என்றதனால், நிலைமொழிப்பேருகிய னகரவொற் றின் கேடு கொள்க.

**நச் :**

(இ - ஸ்.) ஆன முன் வருங்கும் சகார பகரம் - ஆனென்னுஞ் சொன்முன்னர் வருமொழியாய் வருகின்ற சகாரத்தோடு கூடிய பகரமாகிய மொழி, தான் மிகத் தோன்றி - அப்பகரமாகிய தான் மிக்கு நிற்ப விலைமொழி னகரத்திற்குக் கேடு தோன்றி, குறுகலும் உரித்து - சகாரம் இகரமாகக் குறுகி நிற்றலும் உரித்து எ-று.

**15. நக்கு.**

இலமென் கிளவிக்குப் படுவரு காலை  
நிலையலு முரித்தே செய்யு னான்.

**நக்க. இவம் :**

(இ - ஸ்.) இலம் என் கிளவிக்கு படு வரு காலை - இலம் என் னும் சொல்வித்துப் படு என்னுஞ் சொல் வருமொழியாய் வருங் காலத்து, நிலையலும் உரித்து செய்யுனான் - முன் ‘மகரவித்து’ என்பதனும் கெட்ட சறு கெடாது நின்று முடிதலும் உரித்துச் செய்யுட்கண்.

**ஏ - டு :** “இலம்படு புவவ ரேந்றகை விறைய” என வரும்.

உரிச்சொல்லாகலான் உருபு விரியாதெனினும் இலத்தாற் பற்றப்படும் புவவரென்னும் பொருள் உணர நிற்றலின், வேற்றுமை முடிபாயிற்று. உயமை மகரவீறு என்னும் சாதி யொருமை பற்றி வந்த எதிர்மறை.

**நக்க. நச் :**

இதனை இலத்தாற் பற்றப்பட்ட புவவரென வேற்றுமை யென்றால் உரையாசிரியரெனின், பற்றப்பட்ட புவவரென்பது பெயரெச்சமாதவிற் பற்றவென்னுஞ் தொழில் தோற்றுவிக்கின்ற முதனிலைச் சொல்லைச் சூத்திரத்து ஆசிரியர் எடுத்தோதிற்றிலராத ஸ்லானும் படுவெப்பது தானும் புவவரென்னும் பெயரோடு முடியுங்கால் இரண்டு காலமும் காட்டும் சுறுகள் தொக்க முதனிலைச் சொல்லாய் நிற்றலின், அதனை எடுத்தோதினராதலானும் ஆசிரியர்க்கு அங்கனங் கூறுதல் கருத்தன்மை உணர்க.

அன்றியும் பற்றப்பட்ட என்புழி இரண்டு முதனிலை கூடின்றும் நின்று பற்றுதலைச் செய்யப்பட்ட எனப் பொருள் தாநாமையானும் அல்வழி யதிகாரமாதலானும் அது பொருளான்மை உணர்க.

### 16. சங்க. இளம் :

அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் எல்லா இறுதியும் முகர நிறையும்.

இஃது எஃதியது ஒருமருங்கு மறுத்தல் நுதலிற்று.

(இ - ஸ.) அல்லது கிளப்பினும் - அல்வழியைச் சொல்லும் இடத்தும், வேற்றுமைக்கண்ணும் - வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்ணும், எல்லா இறுதி உகரமும் நிறையும் - ஆறு சுற்றுக் குற்றியலுகரமும் நிறைந்தே நிற்கும்.

எ - டு : நாகு காட்டு, நாகு கடுமை ; வரகு கடிது, வரகு கடுமை என வரும்.

### சங்க. நீச் :

அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் எல்லா இறுதியும் உகர நிலையும்.

இஃது 'இடைப்படிட் குறுகு மிடனு மாறுண்டே' என்றது னுற் புணர்மொழிக்கண் அரைமாத்திரையினுங் குறுகுமென எஃதியதனை விலக்கி 'அவ்விய நிலையு மேஜை மூன்றே' என்ற விதியே பெறுமென்கின்றது.

(இ - ஸ.) அல்லது கிளப்பினும் - அல்வழியைச் சொல்லு மிடத்துடர், வேற்றுமைக் கண்ணும் - வேற்றுமைப் புணர்ச்சிக் கண்ணும், எல்லா இறுதியும் உகரம் நிலையும் - ஆறு சுற்றின்கண் னும் உகரம் தன் அரைமாத்திரையைப் பெற்று நிற்கும் எ - று.

### 17. சங்க.

வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழி தொல்லை யியற்கை நிலையலு முரித்தே.

### சங்க. இளம் :

இஃது எஃதியது ஒருமருங்கு மறுக்கின்றது.

(இ - ஸ.) வல்லொற்றுத் தொடர்மொழி - (அவவீற்றுள் னும்) வல்லொற்றுத் தொடர்மொழி, வல்லெழுத்து வருவழி - வல் லெழுத்து முதல்மொழி (வநுமொழியாய்) வரும் இடத்து, தொல்லை இயற்கை நிலையலும் உரித்து - முன் (கூறிய) இயற்கை நிற்றலும் உரித்து.

எ - டு : கொக்குக் கடிது, கொக்குக் கடுமை என வரும்.

### சங்க. நீச் :

இது முன்னின்ற சூத்திரத்தான் அரை மாத்திரை பெறும் என்றதனை விலக்கி 'இடைப்படிட் குறுகு மிடனும்' என்றதனுன் அரைமாத்திரையினும் குறுகுமென்று ஆண்டு விதித்து சண்டு வல்லொற்றுத் தொடர்மொழிக்கண்ணே வருமென்கின்றது.

(இ - ள.) வல்லொற்றுத் தொடர்மொழி - வல்லொற்றுத் தொடர்மொழிக் குற்றுகரம், வல்லெழுத்து வருவழி - வல்லெழுத்து முதன்மொழி வருமொழியாய் வருமிடத்து, தொல்லை இயற்கை சிலையலும் உரித்து - 'இடைப்படிற் குறுகும்' என்பத னுற் கூறிய அரை மாத்திரையினும் குறுகி நிற்கும் என்ற இயல் பிலே நிற்றலும் உரித்து எ - று.

ஏ - டு : கொக்குக் கடிது கொக்குக் கடுமை என அரைமாத்திரையிற் குறைந்தவாறு குரங்கு கடிதென்பது முதலியவற்றேடு படுத்துச் செவிகருவியாக உணர்க.

முன்னின்ற குத்திரத்து உகர விரையுமென்று பாடம் ஒது அதற்கு உகரம் அரைமாத்திரையிற் சிறிது பிக்கு நிற்குமென்று பொருள் கூறி இச் குத்திரத்திற்குப் பழைய அரை மாத்திரை பெற்று நிற்குமென்று கூறுவாரும் உளர்.